

உ-

கணபதிதூண.

தீருச்சிற்றம்பலம்.

துறைமங்கலம்

சிவப்பிரகாசசுவாமிகள்

இயற்றியருளிய

பிரபந்தத்திரட்டு.



கருணாப்பிரகாசசுவாமிகள்

இயற்றியருளிய

இட்டலிங்கவகவல்.



SRINIVASA
JR. U.V. SWAMINATHA IYER LIBRARY
TIRUVANMIYUR
NOV 24 1916

சுவாமிநாதபணித் தரால்

பரிசோதிக்கப்பட்டு

அரும்பதக்கறிப்புரைபுடன்

சென்னப்பட்டணம்

சைவவித்தியாநுபாலையந்திராலையில்

ஆச்சிற்றம்பலிக்கப்பட்டன.

இரங்கூரம் மார்கழி.

1916.

இதிலடங்கியபிரபந்தங்கள்.



சிவப்பிரகாசசுவாமிகள்சரிதம்.

- க. சோணசைலமலை.
- உ. நால்வர்நான்மணிமலை.
- ங. திருச்செந்திலந்தாதி.
- ச. பழமலையந்தாதி.
- ரு. பிஷாடனநவமணிமலை.
- சு. பேரியநாயகியம்மைவிருத்தம்.
- எ. பேரியநாயகியம்மைகலித்துறை.
- அ. நன்னெறி.
- கூ. திருவேங்கைக்கோவை.
- கௌ. திருவேங்கைக்கலம்பகம்.
- கக. திருவேங்கையுலா.
- கஉ. இட்டலிங்கவபிஷேகமலை.
- கங. இட்டலிங்கநெடுங்கழிநெடில்.
- கச. இட்டலிங்கக்குறுங்கழிநெடில்.
- கரு. இட்டலிங்கநிரஞ்சனமலை.
- கசு. இட்டலிங்கக்கைத்தலமலை.
- கஏ. சிவஞானபாலையசுவாமிகள் தாலாட்டு.
- கஅ. சிவஞானபாலையசுவாமிகள்நெஞ்சவினோது.
- ககூ. சிவஞானபாலையசுவாமிகள் திருப்பள்ளியெழு
- உௌ. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்ச்சி.
- உக. சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம்
- உஉ. இட்டலிங்கவகவல்.
- அரும்பதக்குறிப்புரை.

நூலாசிரியர்வணக்கம்.

புனையெழில் வடிவி னானோர் பொதுமகட் கண்ட மைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்ச மருளுமின் றமிழ்ப்பா மாலை
சினவிடை யவற்கே சாத்துஞ் சிவப்பிர காச நென்னும்
முனைவனெம் மடிகள் பா த முளரிகண் முடிமேல் வைப்பாம்.

சிவசண்முகன் றுணை.

சிவப்பிரகாசசுவாமிகள் சரிதம்.

கடல்புடைசூழ்ந்த இந்நிலவுலகத்திலே, முற்காலத்திலே, வேதாகமங்கள் மறைய, இல்லறமுதலிய நல்லறநெறிகள் குறையச், சமணமுதலிய புறச் சமயங்கள் நிறையச், சைவசமயமும் அதற்கின்றியமையாத முக்கிய சின்னங்களாகிய விபூதிருத்திராக்க சாதனங்களும் நாடோறும் அருகின. அது கண்டு, சித்தர்களும் இருடிகளும் ஒருங்கு சேர்ந்து, திருக்கலையிற்சென்று, திருந்திசேவரூள்பெற்றுச், சந்நிதியையடைந்து, சிவபெருமானைத் சாரி சித்துக், கைகளைச் சிரமேற்குவித்துத் தோத்திரஞ் செய்து நின்றார்கள். அப்பொழுது, சிவபெருமான் அவர்கண்மீது கருணைமீக்கூர்ந்து, “அன்பர்களே! உங்களுக்கு யாதுகுறை?” என்று வினாவினருள; அவர்கள் அடியற்ற மரம்போல நிலத்திலே வீழ்ந்து நமஸ்கரித்து, எழுந்து நின்று, “எம்பெருமானே! பூமியிலே வேதசிவாகமங்களிற் கூறப்படும் சமயவேந்தாகிய சைவம் தழைத்து மிளிரவும், சமணமுதலிய சமயங்கள் இளைத்தொளிமழுங்கவும் திருவருள் செய்யவேண்டும்.” எனப் பிரார்த்தித்து, அங்ஙனமே அநுக்கிரகிக்கப்பெற்றுத், தங்கள் தங்களிடத்தைச்சார்ந்து, சைவசமயத் தழைத்தோங்குங் காலத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதுநிற்க.

உலகமாதாகிய உமாதேவியார் அக்காலத்துச் சித்தர்முதலியோர் பெற்ற அநுக்கிரகார்த்தம் ஒருதிருவினையாடலையுன்னி, நீர்வினையாட விரும்பிக், திருக்கலைசமலையின் பக்கத்தில் சண்பகமுதலிய மரங்களடர்ந்த ஒரு சோலையையும் அதன் நடுவே நாற்புறமுங்கோப்புவாய்ந்த ஒரு தடாகத்தையுஞ் சிருட்டித்துக், கணநாதாகிய சங்குகள் னரையழைத்து, “யாம் நீராடிவரும் வரையில் ஒருவரையும் உள்ளே விடாடொழிக.” என வற்புறுத்தி ஆஞ்ஞாபித்து, அவரை வாயிற் காவலராக நிறுத்திச், சரஸ்வதி இலக்குமி முதலாகிய தெய்வப்பெண்களோடு பாங்கியரும் புடைசூழத் தடாகத்திலிறங்கி நீர்வினையாடுகையில், திருக்கலைச மலைச்சாரலிலுள்ள சிறப்புக்களைக் கண்ணுற்று அங்கெழுந்தருளிய சிவபெருமான், சோலையையும் அதனடுவி லுள்ள தடாகத்தையும் கண்டு அத்தடாகத்தின் வாயிலைபடைந்து, அங்கு நின்ற சங்குகன்னர் சிவபெருமானென்றறிந்து ஒன்றும் விண்ணப்பஞ்செய்யாது அஞ்சி வாளா நின்றமையால் உள்ளே செல்ல; நீர்வினையாடிக்கொண்டிருந்த உமாதேவியார் கண்டு வெள்கித், தெய்வமகளீரோடும் ஒரு பக்கத்தி

லொளித்தனர். எம்பெருமான் அதை உற்றுணர்ந்து விரைந்து வாயிலே யடைந்து, சங்குகன்னரை நோக்கி, “உமையினது நீர்வினையாடலை நமக்குக் கூறாத குற்றத்தால் நீ பூமியிலே மனிதப்பிறப்பை அடைவாயாக.” என்று தமது அதுக்கிரக சித்தியின் பொருட்டு அருளிச்செய்ய; அதுகேட்ட சங்குகன்னர் சத்திசிவ சந்நிதானங்களை நீங்குதற்கேதுவாகிய இக்குற்றத்தைச் செய்தேனெனென்று மனங்கலங்கிச், சிவபெருமானுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, “எம்பெருமான் றந்த இச்சாபம் நீங்குநான் எந்நான்” என்று பிரார்த்தித்தனர். உடனே கடவுள் கிருபைகூர்ந்து, “நீ பூமியிலே பிறந்து வேதசிவாகமங்களை விளக்கிச், சைவசமயத்தை விருத்திசெய்து, எப்பொழுது நமது குமாராகிய சுப்பிரமணியனோடெதிர்த்து யுத்தஞ் செய்வாயோ அப்பொழுதே இச்சாபம் நீங்கிச், சின்னாளிலே நம்முருவத்தை யும் பெறுவாய்.” என்று அதுக்கிரகித்தனர்.

பின்பு சங்குகன்னர் பூமியிலே யோனிவாய்ப்பட்டிப் பிறவாது, சிவந்த சடையையும், குண்டலம் பொருந்திய காதையும், கல்லாடையோடு விபூதி ருத்திராக்கங்களுமணிந்து சிவலிங்கமயமாய் விளங்குந் திருமேனியையும், சின்முத்திரையோடு கூடிய வலக்கரத்தையும், விபூதிப்பையையும் மாத்திரைக்கோலையும் தாங்கிய இடக்கரத்தையும், லங்கோடு கௌபீனம் பொருந்திய திருவரையையும், திருப்புன்முறுவலோடுகூடிச் சிவாகமத்தையுபதேசித்தருளும் செவ்வாயையும், அஞ்செழுத்தை அகலாதுச்சரிக்கும் நாவையும்பெற்றுப், பத்துவயதோடு விளங்கும் மானுடத்திருமேனிதாங்கி, ஞானசூரியன் போல மயூராசலத்துக்குச்சமீபமாகக் கீழைச்சமுத்திரத்திலேயுதித்து, அந்தச் சமுத்திரதீரத்திலே ஓராச்சிரமங்கண்டு, அதிலே சில சித்துக்கள் விளங்கச் சிவயோகசமாதியோடு எழுந்தருளியிருந்து தம்மிடத்து அன்புமுண்டடைந்த சித்தர் முதலிய அடியவர்களுக்கு வேதாகமங்களிற் கூறப்படும் ஞானசித்திகளையுபதேசித்துச், சில காலம் வீற்றிருந்து, பின்பு பெருமுக்கல் மலைமுதலிய பலமலைகளினும் வனங்களினுஞ் சென்று, அங்குள்ள சித்தர் முதலாயினோர்க்கும் அதுக்கிரகித்து, அச்சமுத்திரதீரத்திலுள்ள ஆச்சிரமத்திலே மீளவும் வந்திருந்தார். பாலவயதோடு சமுத்திரத்திலே திருவவதாரஞ்செய்து சித்திகளில் வல்லராயிருந்தமையால், இவருக்குப் பாலசீந்தந் என்னுந் திருநாம முண்டாயிற்று.

இவ்வாறு பாலசித்தர் அவ்வாச்சிரமத்தில் வீற்றிருக்கு நாளில் ஒரு நாள், சிவபெருமானது ஆஞ்ஞையின்படி திரிலோகங்களிலும் சஞ்சரிக் கின்ற நாரதமுனிவர் சித்தரிடம் வந்து, அவராற்செய்யப்பட்ட உபசாரத்தைப்பெற்று மகிழ்ந்து, அவரை நோக்கி, “இவ்வாச்சிரமத்திற்கு மேற்றிசையிலே மயூராசலமென்று ஒரு திவ்வியகூபத்திரமிருக்கின்றது: அது, தன்னையடைந்தவர்கள் வேண்டியவரங்களை வேண்டியவாறே பெறும்படி மயூரமானது மலையுருக்கொண்டு முருகக்கடவுளை வழிபட்டு வாகனமாகப்

பெற்றது.” என்று குறிப்பால் விளக்கச், சித்தர், “அச்சரித்திரத்தை விரித் துரைத்தல் வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர். முனிவர் “முன்னே முருகக்கடவுளது வேலாயுதத்தினூற் கிழிக்கப்பட்டு யுத்தத்திலே மயிலுருக்கொண்ட சூரனைவன், பின்னே ஞானத்தையடைந்து, அக்கடவுளை வணங்கிநின்று, “சுவாமீ! அடியேனை வாகனமாகக் கொண்டருளவேண்டும்.” என்று பிரார்த்திக்கக், கடவுள் “நீ இப்பிறப்பிற்கெய்த பாவங்கள் ஒழியும்வண்ணம் தொண்டைநாட்டிலே பெண்ணை நதிக்கும் மாவந்திய பருவத்திற்கும் நடுவிலுள்ள பூமியிலே தவஞ்செய்து சுத்தனானபின் நாம் அவ்வாறே கொண்டருள்வோம்.” என்று அருளிச்செய்தனர். அதனால், அவன் அவ்விடஞ்சென்று, மயில்வடிவாயமைந்த மலைபுறமாயிருந்து, முருகக்கடவுளைக் குறித்து ஒருவருடந் தவஞ்செய்ய, எம்பிரான் எழுந்தருளிவந்து அவனை வாகனமாகக் கொண்டருளி, இன்னும் வேண்டும்வரம் கேளென்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே சூரன் பணிந்து, “இம்மலை என்னுடைய அம்சத்தால் மயூராசலமென வழங்கவும் இதில் தேவரீர் எந்நாளும் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவும் வேண்டும்.” என்று வேண்டிக்கொள்ளக், கடவுள் “இம்மலையின்கண்ணே பாலசித்தன் என்பவன் சிவபெருமானுற் றனக்குக்கிடைத்த சாபத்தை நீக்கிக்கொள்ளுமாறு நம்மைக்குறித்துத் தவஞ்செய்வான்; யாம் அவனுக்கு அநுக்கிரகிக்கவேண்டி இம்மலையின்கண்ணே வந்து, அன்றுமுதல் எந்நாளும் நீக்கமின்றி வீற்றிருப்போம்.” என்றும், ஆகையால் அதனையடைந்து அருந்தவமியற்றில் எண்ணியகருமம் எளிதிற் கைகூடும்.” என்றும், திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.

அப்பொழுதே மயூராசலத்தையடைந்து, அம்மலையினுச்சியிலேறி அங்குள்ளசுனையில் ஸ்நானஞ்செய்து, விபூதிருத்திராக்ஷந்தரித்துச் சிவபூசை முடித்துப், பத்மாசனமாக இருந்து, முருகக்கடவுளைக்குறித்து முப்பத்தைந்து வருஷம் தவயோகமும், பின் பஞ்சாக்கினிமத்தியிலிருந்து சிலகாலங்கடிக் தவமும் புரிந்தும், கடவுள் பிரசன்னமாகாமையினால், அவருடைய தேவி மார்களைக்குறித்துப் பலநாளாகத் தவஞ்செய்தார். அக்காலத்தில், வள்ளிநாயகி முருகக்கடவுளைநோக்கி, “நம்மைக்குறித்து நெடுங்காலமாகத் தவஞ்செய்கின்ற பாலசித்தனிடம் சென்று அநுக்கிரகிக்கவேண்டும்.” எனப்பிரார்த்திக்கக், கடவுள் வள்ளிநாயகியைப்பார்த்து, “அப்பாலசித்தன் சிவாபராதி யாதலால் அவனுக்கு அருள்பாலித்தல் முறையன்று.” எனக் கட்டளையிடும் மேலு மேலும் தேவியார் வேண்டல்கண்டு முனிந்து, “பெண்ணே! நீ சிவாபராதியிடத்தில் இரக்கம் வைத்திருக்கின்றயாகவின் நமதருகில் நில்லாது அகலுதி.” என்று மேல்விளைவைநோக்கி மறுத்தருளினார். உடனே தேவிமாரிடுவரும் சித்தகண்ணிகைகளாக வடிவங்கொண்டு சித்தருக்கு முன் வந்துநிற்க; அதுகண்ட சித்தர் முருகக்கடவுளுடைய தேவிமார்களே நம்மையாட்கொள்ள இவ்வருக்கொண்டு எழுந்தருளிவருவனத்துணிந்து உபசரித்து, “நீர்யாவர்? இங்கு வந்தகாரணம் யாது?” என்று வினாவினர். அக்கண்

னியர்கள் “இவ்விடத்தில் சித்தர்கள் இருப்பதையறிந்து நாமும் வசிக்க விரும்பி வந்தேம்; நீர் எங்களைப் புத்திரிகளாகப்பாவித்து ஆதரிக்கவேண்டும்.” என்று கூற, அதற்கு அச்சித்தர் மனமகிழ்ந்து உடன்பட்டமை கண்டு, தேவதச்சனால் அம்மலையின் மேல் ஒருமாளிகை கிருட்டிப்பித்து, அதிலே தாம் வீற்றிருந்துகொண்டு, “யாவர்வரினும் உள்ளே விடவேண்டு வதில்லை.” என்று சித்தரை வாயிற்காவலராகநிறுவி, அவராலே தினமும் கொடுக்கப்பட்ட காய், கனி, கிழங்கு முதலியவைகளை உவந்து ஏற்றருளி வந்தார்கள்.

தேவிமார் இங்ஙனமிருக்குநாட்களில், ஒருநாள் முருகக்கடவுள் திருவுளமிரங்கி இவர்களை எங்குந்தேடி இளைத்தவர்போல நடித்துக்கொண்டு மயூராசலத்தையடைந்து, அம்மலையின்மேலேறி, அதன்மேல் அதிவிசித் திரமாக நவமணிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையை உற்றுநோக்கி, அதனுள்ளேசென்று தேவிமார்களைப் பார்த்தனுக்கிரகஞ் செய்யவேண்டுமென்னும் கருத்தால் ஓர் அரசுமாரவடிவங்கொண்டு, கையிலே வேல் வாள் வில்முதலியவற்றையேந்தி அம்மாளிகையின் வாயிலிலே நுழையப்போக; அத்தருணத்தில், காவலராக நின்ற சித்தர் சிவபிரான்றந்த சாபசம்பந்தத் தால் அவரை முருகக்கடவுளெனத் துணியாது, “இராஜகுமாரனே! இம் மாளிகையில் சித்தகன்னியர்கள் வசிக்கின்றார்கள்: நீயோ யுத்தசன்னத்தைய வந்திருக்கின்றாய்: நின்னோடெதிர்த்துச் சமர்புரிவார் இங்கொருவரு மில்லை: அன்றியும், மதுநீதியறிந்த அரசர்களுக்கு ஒத்தவரசர்களோடன்றிச் சித்தர் முதலியவர்களோடு யுத்தஞ்செய்வதும் அறமன்று. ஆகையால், இதைவிட்டுப்போவதே தகுதி.” என்றார். இவ்வாறுரைத்தும், கேளாது கடவுள் உள்ளேசெல்லத் துணிதலைச் சித்தாறிந்து, உள்ளேயிருக்கும் தேவி மார்களைத் தியானித்து, அவர்களால் அத்திரசத்திரவித்தையுபதேசத்தோடு ஆயுதங்களையும் தேர்முதலியவற்றையும் கிருட்டித்தருளப்பெற்று, அவர்கள் கிருபையால் முருகக்கடவுளோடெதிர்த்து, அவரால்விடப்பட்ட ஆயுதங்க ளைந்தசையும் தடுத்தமையேயன்றி, அவர்விடுத்த வேலாயுதத்தையும் தேவி மார் தியானபலத்தால் கைப்பற்றினர். அக்காலையில், கடவுள் மிகுதியும் கோபமுடையவர்போல வில்யுத்தத்தைவிடுத்து, மல்யுத்தத்தைத் தொடங்கிச் சித்தரது மார்பிலேயறைந்து கீழேசள்ளி, எலும்புகளொடியும்வண்ணம் குத்த; அதனால், சித்தர் மிகவும் சோகத்தையடைந்தும், கடவுளைப் பரிசிக்கப்பெற்றமையால் விரைந்து வருத்தநீங்கி, இவர் முருகக்கடவுளே யென்று உணர்ந்தெழுந்து நமஸ்கரித்துத் துதித்துச், “சுவாமி! அடியேன் செய்த இக்குற்றத்தைப் பொறுத்துச், சாபத்தையும் நீக்கியருளல்வேண்டும்.” என்று பிரார்த்தித்தார்.

முருகக்கடவுளும் அவ்வாறேயருள்செய்து உள்ளேயெழுந்தருளிச் சிங்காசனத்திலே வீற்றிருக்க; உடனே சித்தரும் தேவிமார்களை யலங்கரிப்பித்து அழைத்துவந்து அவர்களோடும் வணங்கிநின்ற, “அடியேன்

புத்திரிகளாகப் பாவிக்கப்பட்ட இக்கன்னியர்களைத் தேவரீர் திருமணமுடித்து இத்தலத்திலேயே எந்நாளும் வீற்றிருந்தருளல்வேண்டும்.” என்று வேலாயுதத்தையும் சந்நிதிலில்வைத்து விண்ணப்பித்தார். கடவுளும் அதற்கியைந்து, சிவபெருமான் உமாதேவியாரோடும் கணங்களுக்கு எழுந்தருளும்படி கியானிக்க; எம்பிரானும் அவ்வாறே தேவியாரோடுமேழுந்தருளி மயன்வகுத்த மணமண்டபத்திலே வீற்றிருந்தார். முருகக்கடவுள் சிவபெருமானுடைய ஆஞ்சைப்பால் பிரமதேவர் திருமணச்சடங்கூடத்தச், சித்தர் தத்தரீர்வார்க்கக், கன்னியரிருவரையுந் திருமணம்புரிந்தார். அவ்வமையத்திற் சிவபெருமான் சித்தரைநோக்கி, “நம்முடைய சாபத்தினின்று நீங்கிய நீ இந்த ஸ்தலத்தில் நமது குமாரனாகிய சுப்பிரமணியனோடு இன்னும் ஐந்தாறு வருடமிருந்து உலகத்திலே சைவசமயத்தை விருத்திசெய்து பின் நம்மிடத்திற் கலப்பாயாக.” என்றுகட்டளையிட்டுத் தமது திருவருட்குறியாகிய ஒரு சிவலிங்கமும் அங்கேதோன்றும்படி அதுக்கிரகித்து எழுந்தருளினார்.

அவ்வாறே சித்தர் முருகக்கடவுளோடு மயூராசலத்திலிருக்கும்போது, ஒருநாள் கடவுள் சித்தரை நோக்கி, “நீ நம்பெருமான் ஆஞ்சைப்படியே பூமியிற்சென்று பக்குவர்களுக்கு ஞானோபதேசஞ்செய்து வருக.” என்று கட்டளையிட்டு, முத்துச்சிவிகை முசலியவற்றையுந் கொடுத்து அனுப்பியருள; சித்தர் சிவிகையிலேறி, அடியார் கூட்டத்தோடும் பலதேசங்களினுஞ்சென்று, அங்கங்குள்ள அன்பர்களுக்கு வேதாகமங்களினுயர்ச்சியையும் அவற்றிற் கூறப்படும் சைவசமயத்தினருமையையும் அதற்குரிய விபூதிருத்திராக்ஷ பஞ்சாக்ஷரங்களின் பெருமைகளையும் இவற்றைக் கைக்கொண்டு சிவபெருமானை வழிபட்டாலன்றி முத்திசித்தியாதென்பதையும் உபதேசித்துத் தம்முடைய ஆச்சிரமத்தையடைந்து, அங்கே பிரசன்னராக விளங்கும் முருகக்கடவுளை வழிபட்டுவருவாராயினர். சிவஞானத்தை யாவருக்கும் உபதேசித்து வந்தமையாற் சித்தருக்குச் சீவஞானபாலசிந்தீர் என்னுந் திருநாமமுண்டாயிற்று. அக்காலத்தில், எம்பிரான் சித்தரை நோக்கி, “வேண்டியவர்களைப்பெற்றுக்கொள்.” என்று கட்டளையிட; சிவஞானபாலசித்தர் நமஸ்கரித்து நின்று, “சுவாமீ! அடியேனுண்டாக் கப்பட்ட இந்த மடத்திலே அடியேனுடைய சீடன் ஆசாரியாபிடுக்கம் பெற்று மாணாக்கர்களுக்கு ஞானோபதேசம்புரிந்துகொண்டு விளங்கும்படி தேவரீருடைய திருவருளைப் பதித்தல்வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தார்.

முருகக்கடவுள், இதற்குமுன்னே * பச்சைக்கந்த தேசிகர் மரபிலே புத்திரப்பேறில்லாமல் வருந்திய அம்மவை என்பவள் பெருமுக்கல் மலையை

* இவ்வாசிரியர் கண்ணடையேயேவதரித்து, மல்லிகார்ச்சுன பருப்பதத்திலே சிலகாலந்தவம்புரிந்து, சிவானுகிரகம்பெற்று, பின்னர் தென்றிசைநோக்கி வருங்கால் வழியிலே, சோமேசர் கட்டமுதளிக்கவுண்டு, மலையனாரையடைந்து, அங்கே சலத்திற் பதிந்துகிடந்த மரகதக்கடகமானது தானேவந்த தமது திருமேனியிலே பச்சையொளி பரப்பிப் பிரகாசக்கும்படி அற்புதங்காட்டியருள, அது கண்ட அரசனல் யானைமுதலிய பலவிருதுகளுந்தந்து உபசரிக்கப்பெற்று, சிதம்பரத்தையடைந்து தெய்வீகமுற்று விளங்கியிருந்தவர்.

அடைந்து பாலசித்தர் திருவளப்பாங்கின்படியே தினந்தோறும் திருவமுது கொள்ளும்படி சதுரக்கள்ளிப்பாலைக் கறந்துகொடுத்துக்கொண்டிருந்த ஒரு நாள், தயைகூர்ந்து அப்பாலசித்தரளித்த பாற்பிரசாத சேடத்தாலுதித்து அருகே தொண்டிபூண்டொழுதி நிற்கும் புதல்வரையழைத்துச் சந்நியாசாச் சிரமந்தந்து, ஆசாரியஸூயிடேகமும் ஞானோபதேசமும் புரிந்து தமது அம்சத்திலே ஓர்மச்சம் அவரிடத்திலேயே பதியும்படிசெய்து, “நீ பாலையுணவாகக் கொண்டு சீடபரம்பரையோடு சிவஞானதேசிகனென வாழ்வாயாக.” என்று அறுக்கிரகித்து, மடத்திலிருந்திப் பின்பு சித்தரை நோக்கிப் “பிரமநிலையுணர்ந்த நீ பாலவயதோடு சித்தனைத்தங்கி யிருந்தமையால் இவ்வாச்சிரமத்திற்குப் * பிரமபுரமெனவும் பாலசித்தர் மடமெனவும் பெயர்வழங்குக.” என்று திருவாய்மலர்ந்து, அவருடன் மயூராசலத்தையடைந்து, முன்னர்ச் சூரணுக்கருளிய வரத்தின்படியே தமது தேவிமார்க்களோடும் வீற்றிருந்தருளினார். சித்தரும் அம்மலையிலே சிலகாலமிருந்து மிதுனமாதத்தில் திருவாதிரை நகரத்திரத்திலே அம்முருகக்கடவுளுடைய சந்நிதிக்குத் தென்பக்கத்தில் விளங்கும் சிவலிங்கமயமாயினார். †

சிவஞானதேசிகர் அதுகண்டு அற்புதமுடையராய்ப் பலவாறு துதித்து, முருகக்கடவுளுக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் நிச்சதிய நைமித்திகங்களைக் காலந்தோறும் வருவாமல் நடத்துவித்துக்கொண்டு மயூராசலத்திலும் பொம்மபுரத்திலும் சிலகாலமிருந்தனர். பின்பு காஞ்சிபுரத்தையடைந்து, ஏகாம் பரநாதரைத்தரிசித்து, அன்பர்கட்கு அருள்பாலித்து இருக்கும்பொழுது, விஷந்தீண்டியிறந்த ஒருவனை அன்பர் வேண்டுகோளின்படி உயிர்ப்பித்து, அவ்விடத்திலே எக்காலமும் விஷவாதனையில்லாதிருக்கவும் அறுக்கிரகித்தனர். அதுகேட்டு அந்நாட்டையானும் நபாபு என்பவன், தன்மனைவிக்கு நேரிட்டிருக்கும் கொடிய சூலநோயைத் தணிப்பித்துக்கொள்ளும் உத்தேசமுடையவனுள் சந்நிதியையடைந்து வணங்கி விண்ணப்பஞ்செய்துகொள்ள; அவனை நோக்கி, “ஏகம்பரநாதர் சந்நிதி முதலியவற்றில் உன்ஞற்குறைக்கப்பட்ட நித்தியநைமித்திகங்களை முன்போல நடத்துவையாயின் இந்நோய் நீங்கும்.” என்று அருளிச்செய்து, விபூதியிட்டு அந்நோயைத்தணித்து, ஆலயங்கட்கு முன்னையினுமதிமகாக நிபந்தனைகளை நடத்துவித்து, அங்கே அவனாள் வினாநிலமுதலியவை விடுத்தாக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்தில், அடியார்களால் மகேசுரபூசை முதலியவற்றை நடத்திக்கொண்டு எழுந்தருளியிருந்தனர்.

சிலநாட் சென்றபின் அங்ககன்று, வழியிலுள்ள தலங்களைத் தரிசித்துக்கொண்டு ‡ செய்யூரையடைந்து, அங்கே வேளாளரிற் சிலர் பரிசோ

* பிரமபுரம் என்பது பொம்மபுரமென்றாகிப் பொம்மைய பாலையமென மரீஇயிற்று. † இச்சரித்திரவிரிவை மயூராசலபுராணத்துட் காண்க. ‡ சேயூரென்பது செய்யூரென வழங்குகின்றது.

தனையினியித்தம் ஒரு புதுக்குடத்தில் நிறைத்து மறைத்துக்கொண்டுவந்த வெண்மணலைச் சருக்கரையாக்கி, யாவருக்குமளித்து, அவர்களால் நிலமுதலியவை விடுத்துக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்தில் வதிந்திருந்து, பின்பு தக்பிணயாத்திரையை விரும்பிச் சிதம்பரத்தையடைந்து, ஸ்ரீநடேசப்பெருமானைக் காலந்தோறும் தரிசித்துக்கொண்டு சில தினம் வசித்து அத்தலத்தினின்றும் நீங்கி, இடையிலுள்ள தலங்களையும் தரிசித்து, மதுரையையடைந்து, சுவாமி தரிசனஞ்செய்துகொண்டு தங்கியிருந்தனர். அக்காலையில், தையல்வேலை செய்பவனொருவன் புதல்வற்பேற்றை விரும்பி அது காரணமாக மீனாட்சியம்மையின் சந்நிதியிற் கட்டுதற்கு அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் நெடுங்காலமாகத் தையலாற் சித்திரித்த ஒரு அரியபடத்தை அந்த அம்பிகையின் கட்டளைப்படியே, சிவஞானதேசிகர் சந்நிதியில் வைத்து, மனைவியுடன் வணங்கி விண்ணப்பஞ்செய்துகொள்ள; உடனே சுவாமிகள் அர்சித்திரபடத்தை நோக்கித் திருவுள மகிழ்ந்து, அவ்விருவருக்கும் மூப்பையகற்றி, இளமையைத்தந்து, புத்திரப்பேற்றையுமளித்து, அத்தலத்தினீங்கி, மற்றைய தலங்களையுந் தரிசித்து விருத்தாசலத்தையடைந்து, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு சிவநாள் வாசஞ்செய்து, பொம்மபுரியைச்சேர்ந்து, தெய்வீகசித்தியோடு விளங்கியிருந்தார்.

இங்ஙனம் விளங்குநாட்களில், ஜீவகருணையால், அநேகருக்கு விபூதியளித்துக் கூன் குருடு முடமுதலிய அங்கவீனங்களையும், குடர்நோய் வெப்புநோய் காசமுதலிய கொடியவியாதிகளையும், மாந்திரிகர்களால் நீங்காதுவருத்திகின்ற வலிய பேய் முதலியவற்றையும் கீக்கியருளினார். இவற்றை அடுத்த கூனிமேட்டிலிருந்த ஒரு மாந்திரிகள் கண்டு, பொருமைகொண்டு செஞ்சிவையடைந்து, திரியம்பக மகாராஜாவைக்கண்டு, “இராஜாவே! தங்களாளுகையிலமைந்த பொம்மபுரத்திலிருக்கும் சிவஞானதேசிகரென்பவர்க்கும் சித்துடையவர்போல நடித்துச் சளங்களை வஞ்சிக்கின்றனர்: ஆகையால் அவரைப் பரீக்ஷித்து நமது நாட்டைவிட்டகற்றுவதே தகுதி.” என்றனன். அதுகேட்ட அரசன் உடனே இளமைதொடுத்து நாராமுதிர்ந்த கூந்தலையுடைய தன்பெண்ணையும் அழைத்துக்கொண்டுவந்து சிவஞானதேசிகரையடைந்து, தன் கருத்தை அச்சத்தோடு விண்ணப்பஞ்செய்துகொள்ள; அப்பொழுதே திருநீறிட்டு, அந்நரையை மாற்றியருளினார். அதுகண்ட மாந்திரிகள் இவரை ஒரு வகையாகமருட்டி ஊரைவிட்டகற்றவேண்டுமென்னும் உத்தேசங்கொண்டு, அரசனை நோக்கி, “எங்களிருவருள்ளே கடலினுள்ளே மூழ்கிக் களாயேறுபவர்களே சித்தியில் வல்லவர்கள்.” என்று வீண்வாதத்தொடுக்க, அரசன் ஞானதேசிகருடம்பாடுபெற்று, அவ்விருவரோடும் தோணியேறிச்சென்று, அவர்கள் கடலினுள்ளே மூழ்க, அவ்வரசன் கரையையடைந்து, அதற்குமுன்னமே அங்குவந்து வீற்றிருக்கும் ஞானதேசிகரைக்கண்டு, அதிசயித்து வணங்கி, அம்மாந்திரிகள் ஒருமீனல் விழுங்கப்பட்டதை அவ்வாசிரியராற் கேள்வியுற்று, மனம் வருந்தி, “ஐயனே!

தேவரீருக்கு அபராதிமாகிய அம்மாந்திரிகளை மீன் வாயினின்றும் வா
வழைத்தருளல் வேண்டும்.” எனப் பிரார்த்தித்தான். அவ்வாசன் வேண்டு
கோளின்படியே அவ்வேயுயிர்ப்பித்து, நல்லறிவு போதித்து, அடிமை
யாக்கியருளினார்.

அப்பொழுது, அரசன் மனமகிழ்ந்து பொம்மபுரத்திலே ஒரு பெரிய
திருமடங்கட்டுவித்து, அதிலே எவர்கள் எப்பொருளை விரும்பினும் ஈதற்கு
வேண்டுஞ் சில கிராமங்களைச் சர்வமானியமாகச் சிலாசாசனமெழுதி நிய
மித்தவிட்டு, யானைமுதலிய பிற்பல விருதுகளையுங் காணிக்கையாகக்கொ
ண்டு ஞானதேசிகர் சந்நிதியையடைந்து, “எம்பெருமானே! இவற்றை
அங்கீகரித்து அடியேங்களைச் சந்ததி பரம்பரையாக ஆட்கொண்டருள்வது
மல்லாமல் இப்பொழுது அடியேனுக்கு மிகுதியும் சத்துருக்களாயுள்ளவர்
களை வெல்லும் ஆற்றலையும் தந்தருளல்வேண்டும்” என வணங்கிப் பிரார்த்
திக்க; தேசிகர் அவ்வாறே வென்று அரசாளும்படி ஆசீர்வதித்துத் திருநீ
றளித்து * அணுக்கத்தொண்டரைக்கொண்டு, அவனாலே சில திவ்வியதலங்
களில் அடியவர்கள் ஆராதினையின் பொருட்டுத் திருமடங்கட்டுவித்து, மயூ
ராசலத்திலும் பொம்மபுரத்திலும் முருகக்கடவுளுக்கும் சிவபெருமானுக்கும்
அடியவர் பூசைமுதலியவற்றிற்கும் வேண்டும் நிபந்தனைகளை ஏற்படுத்தி
யருளினார். அன்றியும், நடுநாட்டிலே சிலபாகத்தை ஆண்டுகொண்டிருந்த
சிதம்பரபூபதியென்பவர், தமதரசரிமையை வேற்றரசன் கவர்ந்துகொண்ட
மையால், ஒருவகை வெறுப்புத்தோன்றி, இனிப் பிணையெடுத்துண்டு
பெரியோர் பணியியற்றியுந்தலே தகுதியெனத்துணிந்து, பொம்மபுரத்தை
யடைந்து, இயன்ற பணிகளை இயற்றிக்கொண்டிருக்க; ஒருதினம் தேசிகர்
திருவருள்கூர்ந்து, அவர் பக்கத்திலிருந்த சில சேனைகளைக்கொண்டே
பகைவனைவென்று அரசாளும்படி ஆசீர்வதித்துத் திருநீறளித்து, இவரை
யும் அடிமையாக்கக்கொண்டு, தாம் தம்மையடைந்த மாணாக்கர்களுக்கு ஞா
னோபதேசஞ் செய்து சிவயோக சமாதியில் வீற்றிருந்தருளினார். இதுநிற்க.

காஞ்சீபுரத்திலே, ஏறக்குறைய இருநூற்றெண்பது வருடங்களுக்கு
முன் தொண்டைமண்டல வேளாளர்க்குத் தீக்ஷாகுருவாகக் குமாரசுவாமி
தேசிகர் என்பவர் ஒருவாரிருந்தார். அவர், திருக்கார்த்திகைத் தரிசனத்திற்
காகத் திருவண்ணாமலை யாத்திரைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கால், ஒருநாள்
வழியில், ஒரு நந்தனவனத்திறறங்கிச் சிவபூசைமுடித்து, அன்று சாயங்கால
மே தாங்குறித்த அத்தலத்தையடைந்து, அங்குள்ள ஈசானியதீர்த்தத்திலே
அதுட்டானஞ் செய்துகொண்டு, பூசைப் † பேடகம் எங்கே? என்று பரிசனர்
களிடத்துவினாவ; அவர்கள், பகலிலே தங்கியிருந்த இடத்தில்வைத்துமறந்து
வந்ததாக அச்சத்தோடு விண்ணப்பஞ்செய்தனர். அதுகேட்டு, மிக மனக்
கலக்கமுற்று, அப்பரிசனர்களைப் பகற்றங்கியிருந்த நந்தனவனம்வரையும்

* அணுக்கம் - சமீபம்.

† பெட்டகம் என்பதும் வழக்கம்.

பரிசோதித்துவரும்படி அனுப்பிவிட்டுத் தாம் ஓரிடத்திற்போய், நம்முடைய ஆன்மார்த்தமாகிய உடையவரை விட்டுப்பிரியும்படி நேரிட்டதே! என்னும் வருத்தத்தால் அன்றிரவுமுழுதும் நித்திரையின்றிச் சிவத்தியானஞ்செய்து கொண்டிருந்தனர். அத்தருணத்தில், அவரது சிவபுண்ணிய முதிர்ச்சியினாலே திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், ஒரு சங்கமத்திருவருவங்கொண்டு, அவரிடத்திற்கெழுந்தருள, தம்மெதிர்வந்த தமக்குநிகழ்ந்த ஆபத்தைத்தெரிவித்து அன்பொடுவணங்கிநின்ற அவர்மீது கிருபாநோக்கஞ்செய்து, * “நீர் அங்கம்வேறு இலிங்கம்வேறாக இருந்தமையால் இவ்வாறு பிரியும்படி நேரிட்டது; இலிங்கங்க சம்பந்தியாயிருந்தால் இவ்வண்ணம் நேரிடுதலியலாது; உமது பூசைப்பேடகம் நானே உதயத்தில் வந்து சேரும்: நீர் இதுமுதல் இலிங்கதாரணஞ்செய்துகொள்ளும்.” என்று அதுக்கிரகிக்க; அவர், இச்செய்கை தமது சீடர் பந்துக்கள் முதலானவர்களுக்கு விரோதமாக இருக்கும் என்பதை விண்ணப்பித்து நின்றனர். அதுகேட்ட சிவபெருமான், “அந்தச் சீடர்முதலியோரார் பெறப்படும் பயன் சிறிதாயில்லை; நமது கட்டளைப்படி நீர் சிவலிங்கதாரணஞ் செய்துகொண்டால் உமக்கு மூன்றுபுத்திரர்களும் ஒரு புத்திரியும் பிறப்பார்கள்: அவர்களால் இம்மை மறுமையின்பங்களும் முத்தியுஞ்சித்திக்கும். ஆதலால், இவ்வாலயத்திற்குத் தெற்கு வீதியிலுள்ள மடத்திலிருக்கும் குருதேவரிடத்திலே தாரணதீகை செய்துகொள்ளும்.” என்று வற்புறுத்தி ஆஞ்ஞாபித்து, வீரசைவ சமயாசாரநெறிகளையும் போதித்து, அவ்வாறே குருதேவருக்குக் கட்டளையிட்டு மறைந்தருளினார்.

மறுநாட்காலையிற், சிவபெருமானது திருவாக்கின்படியே பூசைப்பேடகம் வரப்பெற்று, ஸ்ரீகுருதேவராலனுப்பப்பட்ட அடியார்களோடு மடாலயத்தையடைந்து குருதேவரைத்தரிசித்து, அவராலே தாரணதீகைசெய்யப்பெற்றுத் திருக்கார்த்திகைத்திருவிழா நிறைவேறியபின் குருதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, காஞ்சிபுரத்திற்குவந்து, தமது அதுட்டானப்படியே சீடர்களுக்குத் தாரணதீகைசெய்துகொண்டிருக்க; அக்காலத்திலே அவருக்கு அண்ணாமலையார் அதுக்கிரகித்தபடியே மூன்றுபுத்திரர்களும் ஒரு புத்திரியும் அவதரித்தார்கள். தந்தையராகிய குமாரசாயிதேசிகர், களி கூர்ந்து, அவர்களுக்கு, முறையே சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம், ஞானம்பிகை என்னு நாமஞ்சூட்டி, முதன்மூவருங் கல்வியிற் பயின்று வருங்காலத்திற், சிவலிங்கவைக்கியமாயினார்.

பின்பு மூத்தவராகிய சிவப்பிரகாசசுவாமிகள், தமது சகோதரர்முதலியவர்களோடு திருவண்ணாமலைக்குப்போய்க் குருதேவரைத் தரிசித்து, அவர்கேவாசஞ்செய்துகொண்டு, தமது கல்விமுயற்சியிற்றளராது வாழும் நாட்களுள் ஒருநாள், அந்தச் சோணைசைலத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வரும்

* ‘நீர் அங்கம்வேறு’ என்பது முதல் ‘கட்டளையிட்டு’ என்பதுவரை உள்ள சரிதம் சித்தாந்தசாத்திரங்கட்கு முரண்.

போதே, சோணசைலமாலையென்ப பெயரிய தூறு செய்யுட்களால் அதனைத் தோத்திரம்பண்ணினார். பின்னும் பேரிலக்கணங்களைப் பெரிதுங்கற்கவிரும் பித் தமது சகோதரர்களுடனே தக்ஷிணதேசத்திற்குப் பிரயாணமுற்று வாலிகண்டபுரத்திற்குத் தென்பாகத்திலுள்ள துறைமங்கலம் என்னும் நகரத்தைச்சார்ந்த ஒரு நந்தனவனத்திற் சிவபூசை செய்துகொண்டிருந்தனர். அக்காலத்தில், அக்கிராமாதிபதியாயும் சிவலிங்கதாரியாயும் குருலிங்கசங்கமபத்தியிற் சிறப்புற்றவராயும் விளங்கிய அண்ணாமலைரெட்டியாரென்பவர், சிவப்பிரகாசசுவாமிகள் வரவைக் கேள்வியுற்று, அங்கடைந்து தரிசித்தமாத் திரத்தில், அவரிடத்தே அநுக்கிரகம் பெறவிரும்பி அடிமைபூண்டு, “சுவாமி! தேவரீர் இவ்விடத்தில் வாசஞ்செய்தருளவேண்டும்.” என்று பிரார்த்தித்து, அவரை உடன்படுத்தித் தங்கள் குருவாகிய சென்னவசவை யர்மடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடங்கட்டி, அதிலே சுவாமிகளை எழுந்தருளுவித்து, அகோரத்திரம் பிரிவின்றி அணுக்கத்தொண்டராயமர்ந் திருக்கச் சிவப்பிரகாசசுவாமிகள், அவருக்குச் சண்மார்க்கங்களைப் போதித் துக்கொண்டு, இரண்டுவருஷம்வரையில் அங்கே எழுந்தருளியிருந்தார்.

அதன்பின்பு தாங்கொண்டகருத்தை நிறைவேற்றவிரும்பித் தக்ஷிண தேசத்திற்குச் செல்லல்வேண்டுமென்பதை அவருக்கறிவுறுத்தித் திருநெல் வேலியையடைந்து, தாமிரபர்ணிநதிதீரத்திலிருக்கின்ற சிந்துபூந்துறையிலே தருமபுரவாதீனத்து வெள்ளியம்பலவாணசுவாமிகள் இலக்கணவிலக்கி யங்களில் அதிவல்லவர்களாய் இருக்கின்றார்கள் என்பதைக் கேள்வியுற்று, அவ்விடத்திற்சென்று சுவாமிகளைக்கண்டு, தாம் இலக்கணங்கற்கவேண்டி வந்தமையைத் தெரிவித்துக்கொண்டனர். அச்சுவாமிகள், சுவாமிகளுடைய இலக்கியப்பயிற்சியை அறிதற்பொருட்டு, “கு என்பதையே முதற் கொண்டு, ஊருடையான் என்பதை இடைப்பெய்து, கு என்பதையே ஈந் தினுங்கொண்டு முடியும்படி ஒருவெண்பாப் பாடுக.” என்று கூற; சுவாமிகள்,

“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு—வடக்கோடு
தேருடையான் நெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
ஊருடையா நென்னு முலகு.”

என்னும் வெண்பாவைத் திருவாய்மலர்ந்தருளினார். மேலைவெண்பாவினுள் வடக்கோடுதேருடையான் என்று அமைத்தமையை அச்சுவாமிகள் வியந்து பாராட்டிச், சுவாமிகளைத் தழுவித் தம்மருகிருத்திச், சுவாமிகளுக்கும் சகோ தரர்களாகிய வேலையசுவாமிகள் கருணைப்பிரகாசசுவாமிகள் என்னும் இருவ ருக்கும் ஒருபகூத்துள் பஞ்சலகூணங்கனையும் பாடஞ்சொல்லிமுடித்தார். அதுகண்ட சிவப்பிரகாசசுவாமிகள் பேருவகையுற்று, அண்ணாமலைரெட்டியா ரென்பவர் தங்களுக்கு வழிச்செலவிற்குபுகரித்த முந்தூறுபொன்னையும்

குருதக்ஷணையாகவைத்து உபசரிக்க; அச்சுவாமிகள், “இது நமக்கு வேண்டுவதில்லை; நம்மைத் தூஷித்தலையே இயல்பாகக்கொண்டு திருச்செந்தூரில் வசிக்குந் தமிழ்ப்புலவரொருவரை உமது முன்னிலையில் வெற்றிகொண்டு அவர்வந்து நம்மைவணங்கும்படி செய்துகோடலே குருதக்ஷணையாகும்.” என்று மறுத்தருளினார்.

அவர் கருத்தறிந்த சுவாமிகள் அதற்குடன்பட்டு, அவர் மாணக்கரோடு திருச்செந்தூருக்குப்போய், முருகக்கடவுளைத் தரிசனஞ்செய்து பிரதக்ஷிணம் வரும்போது; அச்சுவாமிகளாற் சுட்டப்பட்ட தமிழ்ப்புலவர் எதிர்ப்பட்டுச் சிவப்பிரகாசசுவாமிகளை யாவரென்று அவருடன் வந்த மாணக்கரிடத்திற்குளே வினாவி, மேற்படி சுவாமிகளிடத்திற் பாடக்கேட்ட சுவாமிகள் என்பதை அறிந்துகொண்டு, அவர்களைத் தமது வழக்கப்படியே தூஷிக்கத்தலைப்பட்டார். அப்பொழுது சுவாமிகளுக்கும் புலவருக்கும் கலகநேரிட; புலவர், சுவாமிகளை நூதனவகையாற்பாடி வெற்றி பெறுவோமெனத்துணிந்து “நாமிருவரும் நிரோட்டகயமகம் பாடுவோம்; முன்னர்ப்பாடிமுடித்தவருக்கு அஃதியலாதார் அடிமையாவோம்.” என்று வாக்குத்தத்தஞ்செய்தார். சுவாமிகள், சங்கருத்து நிறைவேறுதற்குவாயில் இதுவே என்று கருதி அதற்கிசைந்தருளி, அவரோடு பாடத்தொடங்கி உடனே, அத்தலத்து முருகக்கடவுண்மீது நிரோட்டகயமகவந்தாதித்தொடையாக முப்பது கட்டளைக்கவித்துறைபாடி முடித்தருளினார். அது கண்ட புலவர், தாம் ஒரு செய்யுளேனும் பாடிமுடியாமையையுணர்ந்து, சுவாமிகளுடைய திருவடிகளை வணங்கி, “அடிமையாயினேன்.” என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமிகள், தமதடிமையாயமைந்த அப்புலவரை ஆதீனத்துக்கழைத்தவந்து அச்சுவாமிகளுக்கு அடிமையாக்கி விட்டார். அச்சுவாமிகள் திருவுணமகிழ்ந்து, சிவப்பிரகாசசுவாமிகளைப்பார்த்து, “நீர் பாடிய வெண்பாவிலே சிவபிரானுக்குரியதலம் சிதம்பரமே எனச்சுட்டிக் குறிப்பால் விளக்கினமையால் அத்தலத்திலே சிலகாலம் வாசஞ்செய்க.” என்று விடைகொடுத்தனுப்பினார்.

சுவாமிகள் அவ்விடத்தினின்றும் நீங்கி, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று சுவாமி தரிசனஞ்செய்து, துறைமங்கலத்தைச்சார்ந்து, முன்போலவே அண்ணாமலைரெட்டியாரொன்பவருக்குத் திருவருள்பாவித்து, அவரது வேண்டுகோளின்படி அவராளுகையிலமைந்த வாலிகண்டபுரத்தின் வடமேற்பாகத்துள்ள திருவெங்கைமாநகரத்திலே, தம்பொருட்டு அவராற் சுட்டப்பட்ட திருமடத்தில் வீற்றிருந்துகொண்டு, அத்தலத்திலுள்ள பழமலை நாதர்மீது தீருவேங்கைக்கோவை, தீருவேங்கைக்கலம்பகம், தீருவேங்கையுலா, * தீருவேங்கையலங்காரம் என்னும் நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார். அக்காலத்தில் ஒருநாள், அவ்வூர்ப்பிடாரியாரது உற்சவ இரதத்தால், அடியார்க்குபயோகமாகத் திருமடத்தெதிரிவிருந்த முருங்கைமரம் அழிந்தமை கண்டு,

* இது கிடைத்திலது.

“திருந்துதமிழிலக்கணவைந் திணைக்கோவை விருத்தகிரிச் செல்வந் கோதும், பெருந்தகைமை யுடையம்யாம் விடுமோலை வெங்கைநகர்ப் பிடாரி காண்க, இருப்புவியி லொருமுருங்கைக் கொம்பொடியா மற்காத்திங் கிருக்கு நீரும், முருங்கைதனை வேரோடுங் களைந்தனையென் றுலுனக்கு முறைய தாமோ.”

என்னும் விருத்தத்தை அருளியமாத்திரத்தே, அவ்விரதம் அழிந்தொழிய, தாம் சிலகாலமங்கிருந்து, துறைமங்கலத்தை அடைந்தார்.

அக்காலத்திலே, அண்ணாமலைரெட்டியாரென்பவர், சுவாமிகளைத் “தேவ ரீர்விவாகஞ்செய்துகொள்ளவேண்டும்.” என்று பிரார்த்திக்க; சுவாமிகள்,

“சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப் பாய்கொண்டா னும்பரவும் பட்டிச் சுரத்தானே நோய்கொண்டா லுங்கொளலா * நூறுவய தளவிருந்து பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே.”

எனவும்,

“கிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்க ணிமலன் றானைக், கிட்டையிலே தொடுத்துமுத்தி பெறுமளவும் பெரியசுகங் கிடைக் குங் காம, வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு மணம்பேசி விரும் பித் தாலி, கட்டையிலே தொடுத்துநடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே.”

எனவும், விடையளித்தருளினார்.

சுவாமிகள் கருத்துணர்ந்து, பின்பு வேலையசுவாமி களைப் பிரார்த்திக்க; அவர், சிவப்பிரகாசசுவாமிகளுடைய கட்டளை எவ்வாறாமோ என்னுங் கருத்தால் உடன்படல் மறுத்தலென்னும் இரண்டிமின்றி மெளனராயினார். பின்னர் யாத்திரையினின்றும் வந்த கருணைப்பிரகாசசுவாமிகளிடத்திலே தமது வேண்டுகோளை விண்ணப்பஞ்செய்த மாத்திரத்தில், அவர், அதற் குத்தரமாக,

“நாணி யென்பதை நாரியென் றுரைத்திடு நசையால் வேணு வானது வளைந்துபோய்ப் புருந்தது வென்றால் காண லாவதோ ருருவமெய்ந் நாரியைக் கண்டால் பூணு வார்மயல் காணைய ரென்பதும் புதிதோ.”

என்னுங் கலித்துறையைப்பாடித் தமது கருத்தைத் தெரிவித்தார்.

சிவப்பிரகாசசுவாமிகள், தம்பின்னோராகிய இருவர் கருத்தையும் உணர்ந்து; அவர்களுக்குத் தாம் துறவறம்பூண்டமையைத் தெரிவித்து மணம் புரிவித்து, அத்தருணத்திலே யாவரும் பேருவகையுறம்படி ல்நோதமாக,

ஐயநின் சென்னிமிசை யுறையின்ற மடமங்கை
யாரென்ன வுமைவினவவு
மன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைக்கொழித்
தழுகொழுது தண்புனவெனத்
தூய்வொளி யானனங் கரியவிழி காதுவாய்
தோயத்தி லுண்டோவெனச்
சொல்லருங் கமலமலர் காவிலமர் கொடிவள்ளை
தூயசெங் குமுதமென்னப்
பொய்யென நினைத்துநற் கொங்கையுங் கூந்தலும்
புனவினிடையுண்டோவெனப்
புற்புதந் சைவலம செனவே மறுத்துப்
புகன்றிடுதி நங்காயெனத்
சையவல னேனென்ன நானொடு வணங்கியென்
றன்பிழை பொறுத்திடென்றே
சங்கர னுரைசதிடத் திருவுள மகிழ்ந்தசிவ
சங்கரி யுமைக்காக்கவே. எனவும்,

ஆரவ னிடத்திலே யைங்கரன் வந்துசா
னையவென் செவியை மிகவு
மறுமுகன் கிள்ளினு னென்றே சினுங்கிடவு
மத்தன்வே லவனைநோக்கி
விரைவுடன் வினவவே யண்ணென் சென்னியில்
விளங்குகண் ணெண்ணினென
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படி
விகடமேன் செய்தாயென
மருவுமென் கைநீள முழுமளந் தானென்ன
மயிலவ னகைத்துநிற்க
மலையரைய னுதவவரு முமையவளை நோக்கினின்
மைந்தரைப் பாராயெனக்
கருதரிய கடலாடை யுலகுபல வண்டங்
கருப்பமாப் பெற்றகன்னி
கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்
களிப்புட னுமைக்காக்கவே. எனவும்,

ஆம்பிகை யரன்றனை நோக்கியுன் னொபரண
மரவமென வுமையேநோக்கி
யரியரவ சயனத்தை யரவுருவ மானத்தை
யறியாய்கொல் சிறிதுமென்ன
நம்பிமனை தொறுமிரந் துணுமாண்டி நீயென்ன
நான்றூத னறிவேனென
நவையுறும் பொய்புகன் றீரெனப் பாரத
நடந்ததே கரியாமென

வெம்பியொரு வன்பிரம் பாலடித் தானென
 விளங்கிழை யொருத்தி தாம்பால்
 வீசினது சொல்லென்ன வெண்ணு யிரம்பெண்கண்
 மிகுகற்பை நீக்கினையெனப்
 பம்புகற் பினிலோ ரிரட்டிப்பு நீக்கினது
 பதறும் னீகேளெனப்
 பரமருட னிவ்வாறு விளையாடு பச்சைப்
 பசங்கொடி யுமைக்காக்கவே. எனவும்,
 அச்சுத னளிப்பனில முமுதுநே யன்வித்தை
 யருளுவன் பலபத்திர
 னலமுதவு வன்சமன் பகடவ னந்தமக்
 கானதோ ரொருதுமுண்டே
 முச்சிர வயிற்படை யினைக்கொழுவ தாக்குவோ
 மொய்ம்புட னிழுத்திறுக்க
 முந்திய வடக்கயிற் றுடன்மற்று நமதன்பர்
 முன்போ யிரந்துகொள்வோம்
 இச்சையுட னமதினாய தனையனா கியகந்த
 னினிமையொடு மாடுமேய்ப்ப
 னினியுழுது பயிரிடுத னன்முநன் றிதைவிட்
 டிரந்துண்ப தீனமெனவே
 கச்சுமூலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக்
 கைக்கொண் டுளத்திவி துநற்
 காரிய மெனக்கருதி மெத்தக் களித்திடும்
 கண்ணுத லுமைக்காக்கவே.” எனவும்,
 கவுரிகம லாயர னிரந்தசோ றுணவெனக்
 கமலைமண் கண்டேனெனக்
 காலையொன் றேயரற் தெனமாடு மேய்த்ததைக்
 கட்டிடைய னாரோவெனச்
 சிவனொருவர் தூதென்ன வத்தூது சென்றகதை
 செப்பிலொரு பாரதமெனச்
 சேரோடு திருடினா னரெனைக் கட்டுண்ட
 செய்திநா மறிவோமென
 அவையினட மாடினா னரென்ன வவ்வாட
 லரவமறி யாதோவென
 வாலமதை யுண்டன னரென்ன மண்ணுண்ட
 வதனையறி யோமோவென
 விவரமொடு மலைமகளு மலர்மகளு மிவ்வாறு
 விளையாடு மிவர்கடுணயா
 மேவிவரு புத்ரமித் திரகளத் திரருடன்
 மேன்மேலு மிகவாழியே.

எனவும் வருஞ் சிலசெய்யுட்களால் ஆசீர்வதித்தருளினார்.

பின்பு தம்மிடத்தன்பு பூண்ட அண்ணாமலைரெட்டியாரோடு சிதம் பரத்திற்கு எழுந்தருளி, அங்கே ஒரு திருமடங்கட்டுவித்து அதில் வீற்றிருந்து, சுவாமிதரிசனஞ்செய்துகொண்டு, சீவப்பிரகாசவிகாசம், நநுக் கபர்பாடை, சதமணிமாலை, நால்வர்நான்மணிமாலை என்னும் பிரபந்தங்களைச் செய்தருளி, அத்தலத்தை அருமையாக நீங்கி, பிறதலங்களை யும் வணங்கி, திருக்காட்டுப்பள்ளியையடைந்து, சுவாமிதரிசனஞ்செய்துகொண்டு தங்கியிருந்தனர். அங்கிருக்கும்போது, கல்வியறிவிற் சிறந்த ஒருபெண் வீதியினிடத்தே உப்புவிற்றலைக்கண்டு, இரக்கமுற்றுத் திருநோக்கதீகைச்செய்து, அவளது நல்லுழையும் பரிபக்குவத்தையும் உணர்ந்து, அவளுடைய புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்தத் திருவுளங்கொண்டு,

“நிறைய வுளதோ வெளிதோ கொளுவேம்
பிறையை முடிக்கணிந்த பெம்மான்—உறையுந்
திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
கிருக்காட்டுப் பள்ளி யெமக்கு.”

என்னும் வெண்பாவைத் திருவாய்மலர்ந்தருளியமாத்திரத்தே; அப்பெண்,

“தென்றோங்கு தில்லைச் சிவப்பிரகா சப்பெருமான்
பொன்றோங்கு சேவடியைப் போற்றினோம்—அன்றோண்
திருக்கூட்ட மத்தனைக்குந் தெண்டனிட்டோந் தீராந்
கருக்கூட்டம் போக்கினோங் காண்.”

என்னும் வெண்பாவைப் பாடிக்கொண்டு, தரிசனவேதியினெதிர்ப்பட்ட இரும்புபோல மனமுருகி மிக்க விரைவொடு விழுந்து நமஸ்கரித்தெழுந்து கூப்பிய கரத்தினளாய் நிற்க; அப்பெண்ணிற்கு ஞானமுண்டாகும்படி கிருபானோக்கஞ் செய்தருளினார்.

அதன்பின் காஞ்சிபுரத்தைத் தரிசிக்க விரும்பி அண்ணாமலைரெட்டியாரோடும் பிரயாணப்பட்டு வரும்போது, வழியிலே சாந்தலிங்கசுவாமிகளைக்கண்டு, கலந்து களிகூர்ந்தபின் அவரை நோக்கித் “தாங்கள் பேரூரென்னுந் திவ்வியதலத்தினின்றும் இங்கே எதையுத்தேசித்து எழுந்தருளியது.” என்று வினவ; அவர், “சிவஞானபாலையசுவாமிகளைத் தரிசித்தல் வேண்டுமென்னும் பெருங்காதலால் வந்தேன்.” என்றரைத்தருளினார். பின்னர், இருவரும் பேருவகையுற்றுப் பொம்மையபாலையத்துக்குச் சமீபமாகிய புத்துப்பட்டு என்னும் நகரத்தையடைந்தவுடன், சாந்தலிங்கசுவாமிகள் சிவப்பிரகாசசுவாமிகளை நோக்கி, “நாமிருவரும் சிவஞானபாலையசுவாமிகளைத் தரிசிக்கவேண்டியிருப்பதால் அவர்கண்மீது சில தோத்திரங்கள் பாடுக.” என்று பிரார்த்திக்க, சுவாமிகள், “நாம் நரஸ்துதி பண்ணுகிறதேயில்லை.” என்று மறுத்துவிட்டு, சாந்தலிங்கசுவாமிகளோடு அவ்வூரிலுள்ள ஐயனூர்கோயிலின்புறம்பில் அன்றிரவு துயில்கொண்டார். அப்பொழுது, முருகக்கட.

வுள் மயில்வாகனாடராய் எழுந்தருளிவந்து ஒரு பாத்திரத்தில் விடுபுஷ்பங்களை வைத்து “இவற்றை மாலையாகத்தொடுத்து நமக்கு அணியக்கடவாய்.” என்று திருவாய்மலர்ந்து மறைந்ததாகக் கணவுகண்டு, சாந்தலிங்கசுவாமிகளுக்குத்தெரிவிக்க; அவர், “சிவஞானபாலையசுவாமிகள் முருகக்கடவுளிடத்து அநிபத்திமைபூண்ட உள்ளத்தோடு விளங்கியிருத்தலால் அதுபற்றியே அக்கடவுள் தங்களுக்குச் சொப்பனத்தில் அச்சுவாமிகள் மகிமையை இவ்வாறாகப் புலப்படுத்தினார். ஆசலாற் பாடுக” என்று வலியுறுத்தினார். அச்சுவாமிகளீது தூலாட்டு, நெஞ்சுவிடுதூது என்னும் பிரபந்தங்களைப் பாடி, சந்நிதானத்திலே அரங்கேற்றி ஞானோபதேசம்பெற்று, அந்த ஞானசாரியரது கட்டளைப்படியே சமது தங்கையாகிய ஞானம்பிகையைச் சாந்தலிங்கசுவாமிகளுக்கு விவாகஞ்செய்து கொடுத்துவிட்டு, தம்மை நெடுநாளாகப் பிரியாது அத்தியந்த அன்புடையராய் உடன்றொடர்ந்துவந்த அண்ணாமலைரெட்டியாரைத் துறைமங்கலத்துக்குப் போகும்படி ஆஞ்ஞாபித்து, ஞானசாரியரைத் தரிசித்துக்கொண்டு, அவ்விடத்திற்குள்ளே இருந்தார்.

சிலகாலஞ்சென்றபின் ஞானசாரியரிடத்தே விடைபெற்றுக் காஞ்சி புரத்தையடைந்து, சுவாமிதரிசனஞ்செய்துகொண்டு அங்கிருக்கும்பொழுது, நிஜகுணயோகியென்பவரார் கன்னடபாஷையிற் செய்யப்பட்டிருந்த விவேகசிந்தாமணியின் ஒருபாகமாகிய வேதாந்தபரிச்சேசத்துக்கு வேதாந்ததூதாமணியெனப் பெயர்த்தது அதனையும், இரோணுகரென்னுங் கணத்தலைவர்கூறிய சித்தாந்தசீகாமணியையும், பிரபுதேவர்சரித்திரமாகிய பிரபுலிங்கலீலையையும் தமிழிற் பாடியருளி, ஞானசாரியரைத் தரிசிக்கவேண்டுமென்னும் பேராசையால் அவர்மீது கீரூப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்னும் இரண்டு பிரபந்தங்களையுஞ் செய்துகொண்டு, அங்ககன்று இடையிலுள்ள தலங்களைத்தரிசித்து, கூடவென்னுந் தலத்தையடைந்து, அங்குள்ள வேளாளர்முதலியோர் வேண்டுகோளின்படி கீருக்கூவப்புராணம்பாடி அரங்கேற்றி, ஞானசாரியரையடைந்து தரிசனஞ்செய்து, மேற் சொல்லிய பிரபந்தங்களைச் சந்நிதியிலரங்கேற்றி, உடன்வசித்திருந்தனர். அந்நாளிலே ஒருநாள், சாயங்கால அதுட்டானமுடித்துக்கொண்டு ஞானசாரியரிடத்துத் தாம் ஏகாந்தமாயிருந்து, ஷடுஸ்தல இலிங்காதுபவமுதலியவற்றை ஆராய்ந்துகொண்டு இன்புழும்பொழுது, எதிரெழுந்த சந்திரோதயத்தைக் கண்டு,

“கடன்முரசு மார்ப்பக் கதிர்க்கயிற்றூ லேறி
அடைமதி விண்கழைநின் றுடக்—கொடைமருவும்
எங்கள் சிவஞான வேந்த லிறைத்தமணி
தங்கியவே தாரகைக டாம்.”

என்னும் வெண்பாவை அருளிச்செய்தனர்.

* சாந்தலிங்கசுவாமிகள் பின்னர்த்துறவு பெற்றவர்.

பின்னர் ஞானசாரியரதுக்கிரகித்தபடியே விருத்தகிரியையடைந்து, பழமலைநாதரையும் பெரியநாயகியம்மையாரையும் தரிசித்து வணங்கி, அவ் விடத்திலே தம்பொருட்டு ஒரு திருமடமமைத்து எதிர்கொண்டு வணங்கி நிற்கும் சிதம்பரபூபதியைச் சிறப்பித்து,

“வெங்கைப் பழமலை யார்மீது கோவை வியந்துரைக்கும்
எங்கட் கினிய சிவஞான தேவ னிசைவுகொடு
திங்கட் பவனி யிருகான் முதுகுன்றர் சேர்மறுகில்
மங்குற் சிதம்பர பூபதி நல்கு மடமிதுவே.”

என்னும் கட்டளைக்கலித்துறையைப் பாடியருளி, அத்திருமடத்தையடைந்து வீற்றிருந்து, பழமலையந்தாதி, பிஷ்டாடனநவமணிமலை, கோச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மைநெடுங்கழிநெடிலாசிரியவிரூத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக்கலித்துறை என்னும் பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளிஞர். ஒருநாள், மணிமுத்தாநதியிலே ஸ்நானஞ்செய்து வரும்பொழுது, அதனருகிருந்த மாஞ்சோலையின் புறத்து வறிதே விழுந்து கிடந்த மாங்கனியைக்கண்டு, இது சிவலிங்கப் பெருமானுக்கு வைவேத்தியத்திற்கு உபகரணமாகுமென்று கருதியெடுக்க; அதுகண்ட அச்சோலைக் காவலாளன், சுவாமிகள் மகிமையறியாது மடிபிடித்திழுத்து மனவருத்தஞ்செய்தனன். சுவாமிகள், அவன் சிவாபராதியாயிருத்தவின் அவனைத் தண்டித்துச் சுத்தனாக்கத் திருவுளங்கொண்டு,

“அடுத்துவருந் தொண்டனுக்கா வந்தகனைத் தாளால்
அடர்த்துவுஞ் சத்தியமே யானால்—எடுத்ததொரு
மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி
சாங்கனிக்கா தித்தன்வரத் தான்.”

என்னும் வெண்பாவைப்பாடி, சூரியனுதயமானவுடன் உயிர் துறக்கும்படி செய்து, நற்கதியிலடைவித்தருளிஞர்.

இங்ஙனம் இருக்குநாளிலே, சிவஞானபாலையசுவாமிகள் தமக்கு ஐந்துறு வயது பூர்த்தியாயினமையால், உலகின்கணி ருத்தலில் உவர்ப்புத்தோன்றி, அப்பொழுது சகலபற்றுக்களையும் ஒழித்துவிளங்கும் சிவப்பிரகாசசுவாமிகளுடைய சித்தவிரத்தியைத் தாமறிந்திருப்பதால், பரிபக்குவராகிய வேறொர் மாணக்கருக்கு ஆசாரியாபிடேகஞ்செய்து, ஞானோபதேசம் புரிந்து, அவரைத் தமக்குப்பதிலாக நியமித்துவிட்டு, வைகாசிமாதத்தில் பெளர்ணிமைத்தியோடுகூடிய விசாகநக்சத்திரத்திலே, சிவயோகசமாதியிற்கூடி, சித்தியால் திருமேனியை விபூதியமமாக்கியொடுக்கி, தாம் இவ்வுடலிங்கபரசிவத்திலே கலந்தருளிஞர். இதனையறிந்த சிவப்பிரகாசசுவாமிகள் யனங்கலங்கி, பொம்முபரத்தையடைந்து, ஆசிரியரொடுங்கிய குகையுட்கொண்டு, அடியற்ற மரம்போல விழுந்து பலமுறை நமஸ்கரித்துத்துதித்து “கருணாநிதியே! இக்

கடையேனையும் விரைவிலே திருவடியிற்சேர்த்தருளுக.” என்று பிரார்த்தித்து, தாமியற்றிய கலம்பகநீதையுஞ் சந்நிதியிலரங்கேற்றி, அக்குகையுள்ளே ஞானசாரியரைப் பாவஞரூபமாக வழிபட்டுக்கொண்டு, மூன்றாம் பட்டத்துச்சுவாமிகளோடு தங்கியிருந்தனர். ஒருநாள் தனிமையாய்ச் சமுத்திரதீரத்தையடைந்து அங்குள்ள நறுமணற்பரப்பிலே தாமெழுதிய நன்னெறிவெண்பா நாற்பதையும் எழுதிவரும்படி தம்பின்றோராகிய கருணைப்பிரகாசசுவாமிகளுக்குக் கட்டளையிட்டு, ஞானசாரியரிடத்தே விடைபெற்றுக்கொண்டு திருப்பதிகம்பெற்ற திருத்தலங்கடோறும் சென்று சிவதரிசனஞ்செய்துவந்தனர். அக்காலத்திலே, அகராதிசெய்த வீரமாமுனிவரென்பவர் எதிர்ப்பட்டு யேசுமதமாகிய தங்கொள்கையை நாட்டுதற்பொருட்டுத் தருக்கஞ்செய்ய; உடனே, அக்கொள்கையை மறுத்து, யேசுமதநீராகாணமெனப் பெயரிய ஒரு தூலை அருளிச்செய்து, ஒவ்வொருதலங்களை யும் இவ்விரண்டு வெண்பாக்களாற்றேரத்திராஞ்செய்துமுடித்து, நல்லாற்றூரையடைந்து, ஞானசாரியரது திருமடத்தில் வீற்றிருந்தார்.

இவரிடத்து விடைபெற்றுச்சென்ற கருணைப்பிரகாசசுவாமிகள், இட்டலிங்கவகுவல் பாடிமுடித்து, சீகாளத்திபுராணத்தைப் பாடத்தொடங்கி சீகாளத்திச்சுருக்கம்வரையும் தமிழில்மொழிபெயர்த்தருளி, தீருவேங்கை மாநகரத்தில், பதினெட்டாம்வயதில், சிவலிங்கவைக்கியமாயினார். அதனை யறிந்த சிவப்பிரகாசசுவாமிகள், அவ்விடத்தேசென்று,

“முன்னமொரு தமிழ்ப்புலவன் றனையுண்டு கண்டசுவை முதிர்ச்சி யாலே தன்னியலை முழுதுமுரைத் தமையாமுன் னினைக்கவர்த்து தடங்கா ளத்தி மன்னவனுண் டானெனது மாசுவத்தின் வலிதீர மண்ணின் மீதே என்னுடன்வந் தவதரித்த விளங்கருணைப் பிரகாச னென்னுங் கோவே.”

என்னும் விருத்தத்தைப்பாடிநிற்க; வேலையசுவாமிகள்,

“ஆண்டசனா லெனையொவ்வாய் வித்தையினிற் றமையனினு * மதிக னென்றே, பூண்டவுல கதனினுள்ளோர் புசுவதுகேட் டிருந்துமென்ன புதுமை தானே, காண்டகுகண் மணியேநல் விளங்கருணைப் பிரகாசக் காளாய் நீதான், மாண்டளையென் றறிந்திருந்து முயிர்தரித்தேன் யானுமிரு வன்னெஞ் சேனே.”

என்னும் விருத்தத்தைப்பாடித் துக்கித்துக்கொண்டு, சுவாமிகளைப் பிரிய லாற்றாது வருந்திநின்றனர். அவரை ஒருவாறு தேற்றி நிறுத்திவிட்டு, தாம் நல்லாற்றூரையடைந்து, திருமடத்திலிருந்துகொண்டு, சீவநாமமகிமையும், இட்டலிங்கப்பெருமான்மீது அபிடேகமாலையும், நெடுங்கழி நெடிலும், குறுங்கழிநெடிலும், நீராஞ்சுமாலையும், கைத்தலமாலையும், சீகாளத்தி புராணத்தில் கண்ணப்பச்சுருக்கமும், நக்கீரச்சுருக்கமும் செய்தருளி, சிவாநுபவச்செல்வராய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, முப்

* அதிக மென்றே எனவும் பாடம்.

பத்திரண்டாம் வயதில், கன்னிமதியில், பெளர்ணிமைத்திதியில், இட்ட
லிங்கபரசிவத்திற் கலந்தருளிஞர்.

அப்பொழுது, வேலையசுவாமிகள்,

“அல்விமலர்ப் பண்ணவனு மாராய்ந் தறிகவிதை
சொல்லு மிருவரிடைத் தோன்றியயான்—மூல்லை
அரும்பிற் பொலியு மணிமுறுவ னல்லாய்
கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்.”

என்னும் வெண்பாவைப்பாடி அளவிடப்படாத அருந்துயர்க்கடலீன்
மூழ்கி, ஒருவாறு தெளிந்து, சிவப்பிரகாசசுவாமிகளது சமாதிகையைத் தரிசனஞ்
செய்துகொண்டு, அவ்விடத்தினின்றும் நீங்கி, நல்லூர்ப்புராணம், இட்
டலிங்கக்கைத்தலமலை, சும்பகோணச்சாரங்கதேவர்சரித்திரமாகிய வீர
சீங்காதனபுராணம், குகைநமச்சிவாயதேவர்சரித்திரமாகிய நமச்சீவாய
லீலை, கிருஷ்ணசரித்திரமாகிய பாரிசாதலீலை, மயிலத்திரட்டைமணி
மலை, மயிலத்துலா என்னும் பிரபந்தங்களைச் செய்தருளி, சீகாளத்தி
புராணத்தையு முடித்து, பெருமத்தூர் மடத்தில், எழுபத்திரண்டாம்
வயதில், சிவலிங்கவைக்கியமாயினார்.

மு ற் றி ற் று.



சிவசண்முகன் றுணை.

சிவப்பிரகாசசுவாமிகள் முதலிய

மூவருமருளிய பிரபந்தங்கள்.

இருபத்தெண்சீர்க்கழீநெடிலடியாசிரியவிருத்தம்.



தெருள்சிவப் பிரகாச வடிகளரு ளியநூல்கள் சீர்ச்சோண சைல மாலை, செந்திலந் தாதுவெங்கைக்கோவை வெங்கைக்க லம்பகம் வெங்கையினுலாச், செப்பரிய வெங்கையின லங்கார மேசிவப் பிரகாச நல்வி காசஞ், சேர்தர்க்க பரிபாடை நால்வர்நான் மணிமாலை திரிபில்சத மணிமாலையே,—அருளுறஞ் சிவஞானி நெஞ்சவீடு தூதுதா லாட்டுபிள் னைத்த மிழ்கலம், பகமொடும் பள் ளியினெ முச்சிகு வப்புரா ணம்பிரபு லிங்க லீலை, யமையும்வே தாந்தகு டாம ணிசித் தாந்தச்சி காமணிநல் பழம லையினந், தாதிபிட் சாடனந வம்மணிம் மாலையுட னறைகொச் சகக் கலிப்பா,—மருளதனை மாற்றுபெரி யம்மைக்க வித்துறைவ ளர்நெடுவி ருத்தம் யேசு, மதநிரா காரணநன் னெறியோடு சிவ நாம மகிமைதல வெண் பாமுறை, வதியிட்ட லிங்கவபி டேகமா லையுநெடுங் கழிநெடில்கு றுங்க ழிநெடில், மாநிரஞ் சனமாலை கைத்தலம் மாலையா மாற் றுவே லையர் நூல்கள்,—வெருளில்கைத் தலமாலை நல்லூர்ப்பு ராணமலர் விரிபாரி சாத லீலை, வீரசிங் காதனபு ராணமயி லாசலவி ரட்டைமணி மாலை யொடுலா, மிளிர்குகைந மச்சிவா யர்லீலை கருணைப்ர காசர்நூ விட்ட லிங்க, விதியகவல் சீகாளத் திப்புரா ணந்தனைவி ரித்தனரிம் மூவ ருமரோ.

ஆக - ௪௨.



இவற்றுள் அச்சிடப்பட்டனவன்றி ஏனையன கிடைத்தீல; கிடைப் பிள் அச்சிடப்படும்.

கணபதிதிணை.

திருச்சிற்றம்பலம்.

சோணசைலமாலை.



காப்பு.

சதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன்
மதுரமொழி யன்பர் மனமாங்—குதிரைதிறை
கொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை
கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.

வேறு.

அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா வன்றியென் கவியுநின்
றணக்காம், பண்ணுலா மிருவரிசைகொணின் செவியிற் பாணிமா னெவியு
மேற் றிலையோ, விண்ணுலா முடியின் மேருவின் வடபால் வெய்வொரு
புடையுற வொருபாற், றண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண சைல
னே கைலைநா யகனே. க

துவக்கற வறிந்து பிறக்குமா ஞருந் துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும்
உவப்புட னிலைத்து மரிக்குமொர் பதியு மொக்குமோ நினைக்குநின் னகரைப்
பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற் படர்பவர் திகைப்பற நோக்கித்
தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. உ

நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதூர் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டிறைகுவான் விரும்பி வந்தன னின்குறிப் பறியேன்
ஆங்குறை மதியே தாங்கியென் றுலக மறைகுறை யறநிறை மதியுந்
தாங்கிய முடியோ டோங்கிய சோண சைலனே கைலைநா யகனே. ட

கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங் கன்மனக் கொடியனுக் கென்னீ
துனிமலை பிறவி தவிர்ந்தனை யெனநிற் சுளிபவ ரிலையெனக் கிரங்காய்
பனிமலை கதிர்வந் துறநிலை யாடி பயின்றீ டிகையென வுதயத்
தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ச

சுடரிலை நெடுவேற் கருங்கணூர்க் குருகித் துயர்ந்துநின் றலமரு மனநின்
நடநவில் சரண பங்கய நினைந்து ரைந்துரைந் துருகுநா ஞுளதோ
மடலவீழ் மரைமாட் டெகினென வருகு மதியுறக் கார்ந்திகை விளக்குத்
தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ஞ

அருங்கவி வாச வூரனே முதலோ ரன்பிலே மென்றது வேண்டி [ளாய்
இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா னியம்பலே மெய்யெனக் கரு
கருங்கட முமிழு மீர்க்கவுட் பனைக்கைக் கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத்
தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண சைலனே கைலைநா யகனே. சு

புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைசூர் பூங்களை மதனுமுன்
பெறுநின், சிரித்தவெண் ணகையு நுதல்விழி நோக்குஞ் சிறியனே னிரு
ண்மலம் பெறுமோ, கருத்தினுங் கருதவரியநுண் ணியடினன் கடனற வுல
கெலாங் காண்பான், தரித்ததி தூல வடிவுறுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. எ

ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ் சமுதுசெய் பெரும்
புகழ்த் தனிமை, தீர்த்திட வுளங்கொண் டவலனென் றினிநின் றிருவடிக்
கன்பனாக் கிலையே, கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவ ரகத்
திரு ளனேத்தும், சாய்த்துநின் றெழுந்து விளங்குமுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. ௮

தொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந் தொலைக்குமு நகத்
துட றுலேத்துத், தடையறத் திகழ்பே ரறிவுரு வாகத் தமிழனேற் கருளு
நா ளுளதோ, புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப் பொங்குசோ
தியங்கொடி விரித்த, சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண
சைலனே கைலைநா யகனே. கூ

கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற் கரைந்துகு நெஞ்சினின் றினையே
பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது பெண்மய லகற்றுநா ளுளதோ
வண்புனல் வேந்த றார்கலிக் குடத்து மணிமுகிற் கலயத்தின் முகந்து
தண்புன லாட்ட வாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. க0

வேலையந் துகில்குழ் மலர்தலை யுலகின் மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே
வலவந் தருள்வ தன்றிமெய் யினமெய் யெனுமெனக் கருள்புரிந் திடாயோ
காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து காண்பரி தெனதுல கனைத்துஞ்
சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. கக

மயலினு லமுந்தும் பிறவியா மளற்றை வளர்ச்சு நின்பெருங் கருனை
வெயிலினு லுலர்த்தி யெனதுளக் கமலம் விரிக்குமொண் பரிதிநீ யலையோ
பயிலுமா லயமோர் சைலமோர் சைலம் பகைப்புல முருக்குகார் முகமோர்
சைலமா துலனா மெனக்கொளுஞ் சோண சைலனே கைலைநா யகனே. கஉ

புலம்புரி துயரங் கழன்றநின் கழற்கால் புந்தியஞ் சினகரத் திருத்தி
நலம்புரி புனிதர் பேரவை தமிழே னணுகுவா னருளுநா ளுளதோ
வலம்புரி மனிதர் கடவென வெலித்து வளைவுற நடுவண்மந் தரம்போற்
றலம்புரி தவத்தி னின்றொளிர் சோண சைலனே கைலைநா யகனே. கங்

நீரினி லெழுமொக் குளிநழி யுடம்பு நிலையென நிலைக்குடா னந்த
வாரிதி படிய வறிந்திடா துழலு மடைமையே னுய்யுநா னுளதோ
வரியல் பதமுன் நேடுமக் கேழு வின்றுநா டியகிளைத் திடல்போற்
சாரவி னேன மருப்புழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௪

கருத்திடை நினது கருணைமா மேனி கண்டெழுத் தைந்துநா வியம்பச்
சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான் நினம்வலம் புரியுமா றருளாய்
வரத்திரு முடியின் மதிதிரு முடியின் வளைந்துகந் தரத்தினி விருள்கந்
தரத்தினி விருத்தி விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௫

பாரொலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப் பயனென வுணர்ந்துநா டொறுமா
ரூரூ ரவையி னிகழ்ந்தசொற் றுதியி னுவக்குநின் பதந்தொழ வுருளாய்
ஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா விலங்குறு மண்டகோ ளகையாச்
சாருமா லயத்தி விவிங்கமாஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௬

இந்தியங் கரண முடலம்வே ருக்கி யிருண்மலப் படலமுங் கீறித்
கந்தமு மலரு மெனநினை யென்னிற் காண்பறக் காணுநா னுளதோ
வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற மவிபகை தவிர்ப்பவெண் ணிறந்த
தந்தியும் புவியும் வளர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௭

முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கள் மொய்குமுன் மகளிர் தம் மயலாற்
புழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற் புகவிடுத் தனிக்ருநா னுளதோ
வழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப மணிமுடி நின்றிழிந் திடல்போற்
றழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண சைலனே கைலைநா யகனே. ௧௮

குன்றுதோ ருடுங் குமரனே யெனவுங் கொடுஞ்சில மதனவே னென
வும், புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும் புலமைதீர்த் தெனக்
கருள் புரியாய், ஒன்றொரு நினந்தோட் குட்குழைந் தனமென் றுறுதுநா
டொறுமக மேரு, தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. ௧௯

வெண்டிரு நீறு புனையுமா சவர்க்கு விருந்துசெய் துறும்பெரு மிடியுங்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக் கொடியனேற்கருளுநா னுளதோ
வண்டுமுங் குவளை மலர்த்தடஞ் சீனையின் மற்றைவா னவர்க்குரித் தன்றிச்
சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண சைலனே கைலைநா யகனே. ௨௦

வந்துமா மறவி யெனதுயி ருண்பான் யயிலையுண்சிர வினிர்கின்றான்
முந்திரீ யெனையா னந்தவா ரிதியின் மூழ்குற விடுத்தருள் புரியாய்
நந்துளான் மலையே யென்றுசா திப்ப நனைமலர் வேங்கையு மசோகுஞ்
சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண சைலனே கைலைநா யகனே.

பூமழை யமரர் பொழியமா தவர்கட் புனன்மறு கிடைப்பொடி யடக்கத் தாமொழி மனைநீ தூதுபோம் பயனில் சொற்பநர் புடைத்தினைக் கின்றேன் யாமுணர் மிகுபே ருருவமாய் வரினு மிருவரு முணர்த்திடி னன்றித் தாமுணர் கிலரென் றெழுந்தயர் சோண சைலனே கைலைநா யகனே. ௨௨

கழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங் கமருகு மமிழ்தின் மங் குறாமல், விழைவறத் துறந்துன் றிருவடிக்க மலம் விழைகுநர்க் கேவல் செய் திலனே, மழைமதக் களிநல் யானைமத் தகம்பாய் வள்ளுகி ரோடுசெல் லரிமாத், தழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௩

கார்தரு சுருண்மென் குழற்சிறு துதற்பூங் கணைபுரை மதரரிக் கருங் கட்ட, டார்தரு குவவுக் கொங்கைதுண் மருங்குற் றையலார் மையலென் றொழிவேன், சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட் செவியுமொண் டேழ வின் மருப்புஞ், சார்தரு முலக் விளக்கெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௪

நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு நவமணிக் காகநீ ரிருந்தும் மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான் மதித்திடா துனையெதிர்ந் திலரே ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு மறுமுகம் படைத்தகேசரியுந் தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சோண சைலனே கைலைநா யகனே. ௨௫

வினையரும் புகலிக் கிறைமணல் பந்தர் விருந்தினுக் குதவிலேன் முந்திற் றினையிரந் திடுவான் வந்தனன் பதநீ யுதவியென் றுயரொழித் தருளாய் இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ விசைக்குரு காதிம மலையின் தனையையின் நீஞ்சொற் குருகுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண் பேபையர்ப் புகழ்ந்த வந் திரிவேன், பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ பயன்றர லறிந் துறிந் புகழேன், கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங் கதிரகணூ ருயிரங் கோடித், தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௬

உயங்குதூ விடைப்பூங் கோதைய ரல்கு லொளிமணிப் பாம்புதீண் தெலால் மயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி மயக்கமென் றொழித்தருள் புரிவாய் முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு முத்துவெண் பந்தரீந் தகல்வான் தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௭

மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும் விளங்குமா கமவுணர்ச் சியினும் புத்தலர் கொடுநிற் பரவுபு சையினும் பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய் முத்தமு மரவ மணிகளு மெறிந்து முதிர்ந்தினைப் புனத்தெயின் மடவார் தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௮

பாயும்வெண் டிரைப்பே ராழிகு ழுலகிற் பழமொழி யொழியமெய் யடியார் ஆயுமென் மலரோர் மலையள வணிய வமர்ந்தநின் கோலம்யான் மறவேன் தாயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச் சூழ்பசங் கொடியி லுருவச் சாயசென் றறநின் றிலங்குறஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௦

நடமிடு பசம்பொற் புரவிமேற் கொண்டு நளினமென் மலர்க்கரத் தெறியும் படையொடு தூர்த்த வந்துமென் விடயப் பகைப்புலி தனையெறிந் திலையே அடிநடு நிழல்சென் நெழுக்கட லடைய வகல்பெரும் புறத்தவா ரிதியிற் றடமுடி நிழல்சென் றறவளர் சோண சைலனே கைலைநா யகனே. ௩௧

யாவுமா முமையுண் னாமுலை முலைப்பா லீந்துபா டச்செயா யெனினும் மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும் விடுத்துநிற் பாடுமா றருளாய் ஓவுமா னவது தொல்லுருக் கொளின்வே றென்றெடுத் திடுமென நினைந்து தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௨

விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப வெள்ளத்து ளமுந்துநின் னடியார், திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை செய்பெருஞ் செல்வமே யருளாய், பொருப்புக் டொழும்வீழ் பொங்குவெள் ளருவி போன்றி விலர்க்கிடை யறமற், றரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௩

பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு புண்ணிய மடந்தையும் பொருளும் இங்குநன் குதவி யங்குவான் கதியி னிருத்துநிற் புலவரென் புகழார் துங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா றுணித்துநட் டாரமீ மிசைமா தங்கவெண் மருப்புப் பரப்புறஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௪

போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப் புகழ்நந்தி பிரம்படிக்க கொதுங்கிச் சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற் றெண்டனேன் வரவருள் புரியாய் வாழ்ந்திடு மகக்கண் டிருகுதாய் முலைப்பால் வழிந்தொழு குதலென வடியார் தாழ்செழ வருவி யொழுகுறஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௫

நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ னியிர்ந்திட விலங் கைசென் றடைந்தோன், கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சடி வழுத்துங் குரைகழ விரக்கவஞ் சவல்யான், சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை சிறுமுலை களுக்குத வாமற், சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௬

தெருமரும் பிறவி தமையகன் றிடாத தேவரைத் தேவரென் றெண்ணி அருமருந் தனைய நினையடை யாத வறிவிலார் பவப்பிணி யறுமோ கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற் கார்வர விரைந்தெழுந் துகள்கே சரிமறைந் திருந்து நாணுறஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௩௭

ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு மன்றியோ ரிமைப்பினி லுடலம் .
மாண்டுகு மெனினு நன்றுநின் கமல மலரடிக்கன்பரா யிருப்பிற் [மார்த்
பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற் புதல்வன்மே விவர்செய லென
தாண்டன்வந் திவர விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

விரைவிடை யிவரு நினைப்பிற் வாமை வேண்டநர் வேண்டிக மதூரம்
பெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக்கணியும்பிறவியேவேண்டுவன் றமியேன்
இருசுடர் களுமேல் கீழ்வரை பொருந்த விடையுறன் மணிக் குடக் காவைத்
தரையிடை யிருத்தி நின்றனோர் சோண சைலனே கைலைநா யகனே. ௩௬

ஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க் குளத்திட மெலாமளித்
தடியார், கண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ கணமிருப் பதற்கிடம்
புரியேன், வெண்மணிக் கழைமுன் கரியநெற் நிதழி வேங்கைபொன்
சொரியமா சணங்கள், தண்மணிப் பைக ளாவிழ்த்திடுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. ௪0

அருங்கலம் புனையு மகளிரோ ரிருவ ரணிமணம் புணர்த்திவா ரண
முந், தூரங்கமும் புலவர்க் குதவுநின் றனையே துதித்திடா துழன்றன்
வறிதே, மருங்குநின் றழகா லத்திதாங் குவபோன் மரைமலர்ப் பெருஞ்
சுனை யொடுபூந், தரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. ௪௧

எணுறு மமரர் கடைகட லளித்த விருளொடு மணிமிடற் றடியேன்
ஆணவ விருளுங் கலந்திடிற் கருமை யழகுமிக் கிலங்குறுங் கண்டாய் [தித்
மாணெழில் வராக முழும்புழை யனந்தன் மணியொளிப் பிழம்பெழல் சிறு
தாணுவின் முருக னெழுதனோர் சோண சைலனே கைலைநா யகனே. ௪௨

மின்னவிர் சடிவக் கற்றையு மருள்கூர் விழிகளுந் திருமுகத் தழகுங்
கன்னவி றிரடோ ணன்குமீ ரடியுங் கண்டுகண் களிக்குநா ளுளதோ
இன்னிசை யொலிகேட் டிருகுதல் கடுப்ப விழிதர வருவிகிம் புருடர்
தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௪௩

அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு மடியவர்ப் பெறினெழுந் திளங்கன்
றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக் குருகுபு சென்றிறைஞ் சிலனே
எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி யேறுத நகாடுதென வெகுண்டு
தள்ளிவந் தருவி யிழிதனோர் சோண சைலனே கைலைநா யகனே. ௪௪

இழையெனத் தளர்சிற் றிடையுண முலையா னெனக்குவண் புகவி
வேந் தயின்ற, கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங் கழுவுநீர் வார்ப்
பதற் குரையாய், முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி முசுக்கலை
பிணவொடுமசோகத், தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. ௪௫

வினைவழி யுடலிற் கமைந்துறு முணவே வேண்டினர் வினையொடு புணரா
நனைமலர் புனைநின் றிருவடி யடைவா னுடொறும் வேண்டில ருலகர்
கனையிருள் காந்த விடமறிந் துணப்போங் காட்சியிற் புனக்கிளித் தொகுதி
தனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

மாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன் மறுப்பவு முடியிசை யிருத்தும்
பூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப் புகலினு மென்கொனீ யிரங்காய்
ஓங்குறு மண்ட கோளகை யளவு முயர்ந்துமோர் மழவிடை முதுகிற்
ரூங்குபு நடக்க விருந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ச௭

ஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு மின்சொலு மிந்தியப் பகைவெல்
வீரமு மருளி யெனதுவெம் பிறவி விலக்கியாட் கொள்ளுநா னுளதோ
ஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக ளரித்தெறிந் தெறுழ்வலிக் குறவர்
சாரவி னிமங்கு விதைக்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ச௮

தொகைமிகு மமார் முனிவார் பரவித் தொழுதகை யொடுவிரை கமழ்
பூம், புசைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப் புழுகுநீ யணிதல்கண்
டுவந்தேன், குகைமிகு வாயிற் சோதிமா மாஞ்சேர் குளிர்மதி விழுங்கவாய்
வைத்த, தகைமிகு மூரற் றிரானேநேர் சோண சைலனே கைலைநா யகனே.

சினம்படு முளங்கொன் றவாவை யெனையுஞ் சேர்ப்பது தருமுனக்
கிசைவண், டினம்படு மலரி னகவித ழொடுபுல் விதழுமொன் றுதலுல
குடைத்தே, மனம்படு மடிமை யுளன்சில யெறிக்கு மனங்குழைந் துமை
யவள் களபத், தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. ௫௦

வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன் மணிப்பணி பெரும்புவி
யாட்சி, ஆம்பரி சலவென் றுன்பத மருவி னன்றியென் கவிகளென் கவி
கள், காம்பரி முரண்மும் மதகரி வளைத்த கைவிடமோதலாற் கதிர்த்தேர்த்
தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௧

துன்னுறு துயரப் பிறவ்வெங் கொடுநோய் தொலைப்பினுந் தொலைத்
திடா துறிலும், கின்னடி மலரை யன்றியான் மறந்து ினைப்பனோ விறக்
கும்வா னவரை, மன்னளி பருக வுடையிரூன் மதுவும் வாரண மதமும்வெள்
ளருவி, தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. ௫௨

நீரினா லழலால் வருங்கொடும் பிணியா னிருதரா லலகையால் விலங்காற்
சோரரால் வருந்து மவரவர் கினது தூயநா ம்புகன் றிடுவார்
சீருலா மணியா லரிபர வுதலாற்றிசையுந் நீள்கையா லெழின்மை
சார்தலா லுமையாள் விழிநிகர் சோண சைலனே கைலைநா யகனே. ௫௩

முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர் முலைமுகட் டணிபெற மலரான்
பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற் பாவையர்க் கிரங்கிடாதருளாய்
அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ யாக்குவோ ரின்றியே யெழுந்த
சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௪

நீலியோ டினைநா டொறுமருச் சித்து நின்றொழில் புரிந்திட வுடற்குக்
கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக் கூற்றினைக் கடக்குமா நெளிதோ
மாலியோ சனையின் வணங்குறுங் கைலை மலைநிவே தித்திடக் குவித்த
சாலியோ தனமென் றிடத்திகழ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௫

தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்த துயர்ப்பிணி யெனுமலை
யலைப்பக், கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது குரைகழற் கரைபுக
விடுப்பாய், ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி னிருளெலாந் தன்பெய
ரொருகாற், சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. ௫௬

கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங் காரிலத் தமைத்திரு பதமும்
அந்தர நிமிர்த்து நின்னில யறிபா ரரும்பவ மொழியுமோ வுரையாய்
இந்திரன் வனத்து மல்லிகை மலரி னிண்டைசாத் தியதென நிறைந்த
சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௭

கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங் கொண்டுநின் றனைவலம் புரிவோர்
மேம்படு சரண மலர்ப்பொடி மேனி மேற்படிற் பவம்பொடி படுமே
பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர் புண்ணியத் தலங்களி னடைந்து
தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௮

கானமே மருவும் விலங்கினுங் கடையேன் கற்பவை கற்றிலேன் விடய
ஞானமே யுடையே னறிஞரைக் காணி னுணிலே னுய்யுநா ளுளதோ
வானமே யளவு நெடுங்கிரி மலய வாதமோ துறுபவர் கட்டுத்
தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௫௯

வீழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும் விதியினைக் கவள
முண் கெனவுங், கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து கடக்குமென் பவ
மொழிந் திடுமோ, மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு மலிதரு புகை
யென வெழுந்து, தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. ௬௦

வாத்திய முழங்கச் சிவிகையுந் கரியு மாறியூர்ந் துவவிவாழ்ந் தவரும்
ஏத்திய மொழியோ டிரக்கையா னின்றும் நேறலே வாழ்வென வறிந்தேன்
பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும் பாரவா சிகைமணி மேகஞ்
சாத்திய தெனவில் வீளந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௬௧

சூலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங் குணத்தினிற் சிறந்தால் விரத பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப் பரிவிலார் கதியிலா தவரே [பா கலத்தினிற் பொலிந்த விமயமீன் நெடுத்த கன்னி நுண் ணிடைமிசைக் கள சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௨

மூடக விருளோ இன்னையின் றுண்ணு முலையா சாலகற் றுவலென் குடரு மொழியா லடைந்தனன் றமியேன் சூவமு வாதுநீ யருளாய் வீடுறங் கவரி கீழ்விழ வறல்கார் மிசையனம் பன்றிதா மாறித் தாடலை துருவ வடைதனேர் சோண சைலனே கைலைநா யகனே. ௧௩

ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த வாதர வுன்பதாம் புயத்தும் மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு வெண்டிரு நீற்றினும் வருமோ கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக் குழுக்கடோ ரணமென வெழுந்து னையலர் கடியப் பறந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௪

கனலினூ டமைத்த விழுதென வருகக் கற்றதன் றுள்ளமென் கரங்கள் புனலுமாய் மலருங் கொடுகினைப் பூசை புரிந்தில வென்செய்கோ வுரையாய் சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ் சிலம்புக னுணவுட் கொள்வோர் சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

ஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ லுறக்கொடுத் தாங்குநிற் புணர்த்தாப், பாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப் பண்ணுமென் கண்ணு நண் ணுவையோ, வீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும் வேழம்வீழ் குழிகளு நிரம்பத், தாழுறு மருவி பொன்சொரி சோண சைலனே கைலைநா யகனே.

பைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற் பணிநறுந் துகில்புனை மடவார் மெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும் வினையினே னுய்யுநா ளுளதோ செம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான் றிருமுடி கடப்பினு மூவர் தம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௬

செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ் செல்லலு நாடியின் பிணிப்பு நெக்குற வறிவு கலங்குசாக் காடு நினைதொறு முளம்பதைக் கின்றேன் மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு முழக்கமு மரசு வென்னுந் தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௭

மாணமும் பிறவித் தயருநீங் குறதூல் வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த கருணியென் றுனைவந் தடைந்தன னினினின் கருத்தினை யின்னதென் றறியேன், முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப முழைக்கரும் பாம் பென மணித்தேர்த், தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௮

அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா வருவினைக் காடற வெறிந்து மங்கலில் பத்தி வித்திட வடியேன் மனத்தினைத் திருத்துநா ஞானதோ பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள் புரத்தொரி கதுவிட நோக்கித் தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௭௦

சுருக்குமைம் புலனும் விரிக்குழு தறிவுந் தன்னுநல் வினமுநீத் தகன் றே, இருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி யென்னைநின் னடிமைசெய் தருள்வாய், முருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற முழைதழற் றெனவு ளம் வெருவித், தருக்குமொண் புவிசென் றுறமருள் சோண சைலனே கைலைநா யகனே. ௭௧

அந்தரி குமரி யஞ்சவி கௌரி யம்பிகை மனோன்மனி மதங்கி சுந்தரி யுமையுண் னாமுலை யெனநின் றுணைவியை வாழ்த்துமா றருளாய் வந்தரி சுருதி மருங்கினிற் பாட வயங்குதும் புருவுநா ரதனுந் தந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௭௨

நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு நின்றிரு வடிமலர்க் கன்பு, காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர் கணத்தினு ளெனைவிடுத் தருளாய், தேக்குறு மிரூவிற் கன்னல்காட் டிவபோற் றென்றல்வந் தசைதொறு மெல்லத், தாக்குறு காந்த டிடுப்பலர் சோண சைலனே கைலைநா யகனே.

பவமிலே மினியா மென்றிறு மாந்து பயமற விருந்திடப் பத்தி நவமிலே மடியே மென்செய்வா னிருந்து நாளினை வறிதொழிக் கின்றேம் அவமிலே மிமையா விழியினுற் காண்கை யால்வலங் கொளவடி நிலந்தோய் தவமிலே மெனவான் சுரார்தொழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

கண்கணிற் பரிந்து கண்டுவப் பனவே கைகணிற் றெழுபவே செவிகன் பண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே பதநினை வலம்புரி வனவே எண்குபற் றிடப்ப வெழுமணி கரவா விருந்துசென் றிருள்கவர் வனபோற் றண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௭௩

நின்னத்திகழ் வடிவேற் காளையே யென்று நேரிழை யவர்விழைந் திடுவோர் குணந்திரி தளிரின் மடியவே கண்டுங் கொடியனேன் வாழ்வுவந் திருந்தேன் மணந்தியிர் மகளிர் சிலம்பொடு மைந்தர் வார்கழ் றுவக்கிட வலம்போய்த் தணந்திடு மமயத் தறிந்துநான் சோண சைலனே கைலைநா யகனே. ௭௪

மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள் வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண் காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக் கன்னியர்ப் புகழ்வீனை யறுமோ பூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண் பொறியா வின்றிமா தவர்க்குச் சாந்தய ரகற்று மருந்தருள் சோண சைலனே கைலைநா யகனே. ௭௫

சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு செவிகளுஞ் செவிடுபட் டைம்மேல் உந்திட வயிர்போம் பொழுதுநின் வடிவ முளங்கொளும் பரிசெனக் கருளாய் மந்தர சைலந் தருவிடங் களத்து வைத்திடத் தினிவிம சைலந் தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௭௮

நயங்கொளு மலரா னீன்றிரு வடியை நாடொறு முயிருணுங் கூற்றம் பயங்கொள வகலா தருச்சனை புரிந்து பரகதி யடையுநா ளுளதோ வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து வானநா டாண்டிட மஹிப்போர் சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௭௯

பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர் பெருங்கல்வீழ் பாசியி னீமை யோர், சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னாவையிற் நீயனே னணையுநா ளுளதோ, அரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே லமர்த்தகட் கிரிமக ளிணைக்குஞ், சரம்பொர விருந்து விளங்குமுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௮௦

காமரை முனிந்த முனிவார் புகுமெய்க் கதியிடைப் புகவிடுத் திடினும் பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின் பதமல ரன்றிவே றுளதோ வாமரை பொருந்து முலகுள சுவட்டு மலைகள்போ லாதுணா முலையாந் தாமரை பொருந்து மாணுள்வாழ் சோண சைலனே கைலைநா யகனே. ௮௧

தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந் துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப், படைக்கைதா னிருந்து மஞ்சறு மவர்போற் பக ட்டொ மறவியை வெருவேன், மடக்குவார் கலாப மயிறுயி வெழுந்து மரு வலர் வேங்கைமீ தகவத், தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண சைல னே கைலைநா யகனே. ௮௨

நிந்தியா துடல முழுதுநீ றணிய நேசியா தமலவைந் தெழுத்துஞ் [யேன் சிந்தியா துழை மெனைக்கொடுங் கூற்றென் செய்யுமோ வறிந்திலென் றமி வந்தியா வரவ மன்றிடைக் கண்ட மலர்சிலம் படியையெண் ணுணிபோய்ச் சந்தியா தயர வொளித்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௮௩

கங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு மதர்விழிக் கடலினு மளகக் கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக் கதியிடை நடத்துமா நெளிதோ செங்கதிர் காலை மாலையுந் தங்கச் சிலம்புள வெனக்கடும் பகலிற் தங்குற நீடி நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௮௪

கண்டுகைக் கலனே கலனென விழைந்து காயமே லணிந்துவெண் ணீற்றுப் புண்டரக் குறிசேர் துதலொடு நினையான் பூசனை புரியுமா றருளாய் முண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு முடிமிசை முத்துமேற் கட்டித் தண்டுகைக் கங்கை யாறுசேர் சோண சைலனே கைலைநா யகனே. ௮௫

நாவினைத் தெழுத்து மந்திர மலாத நவிற்துவோர் தமையுநீ யிருப்பப்
பாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும் பாமரர் தமையுமென் றெழுழிவேன்
கோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த குன்றம் பாடகக் குன்றந்
தாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

திங்களுங் கதிரு மிலங்கிய மாணுந் திகழ்பெரும் பூதமோ ரைந்துங்
கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங் கண்டுகண் களிக்குநா னுளதோ
பொங்குக்குக் குவியக் கலயவா ரழலிற் புகையெனச் சரோருக வல்லி
தங்குவண் டெழுபூம் பொய்கைகூழ் சோண சைலனே கைலைநா யகனே.

பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள் பூதங்க ளெனவிலா தடங்க
அறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி யருவினைக் குறும்பற வெறியாய்
செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ் சேரமா துமைதினங் கட்டுந், தறி
யெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே. அஅ

பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து புண்ணியர்க் கருளுநின்
பதங்கள், என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ லெய்திய தம்ம
வோ வியப்பே, மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி மலைதரு மருட்
பெருங் கடலைத், தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண சைலனே
கைலைநா யகனே. அக

நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய நெடியவ னெஞ்சுகன் றிடாத
தேங்கிய சோதி மன்றுளா டுவெவன் சிந்தையு ணடப்பநின் பதங்கள்
ஓங்கிய மூங்கிற் றிலையிசை மலர்வீழ்ந் துழுமளி புரியிறுன் மருவித்
தாங்கிய வால வட்டநேர் சோண சைலனே கைலைநா யகனே. கூ0

எழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து மிருந்திட நினைத்தவவ் விடத்தே
விழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப வீணின்மா னுடர்பிறந் துழல்வார்
மொழிதரு கருணை மலையெனும் பெயரன் மொழியொரீ ளுவேற்றுமைத் தொ
கையைத், தழுவுற நின்ற வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

வேணவா வகன்று நின்றிரு வடியின் மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி
நாணுவா ரினங்கண் டெறும்படி தூய ஞானநாட் டம்பெற வருளாய்
சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச் சிலம்புகள் சிறுதூரும் பாகத்
தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. கூஉ

நின்னையே நோக்கி விடாதகட் புலனு நின்னையே நினைக்குநெஞ் சகழும்
நின்னையே துதிக்கு நாவுமென் றருளி நின்றிரு வடியின்வைத் தருள்வாய்
தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந் தரணியோ டிகவிமே வினர்க்குத்
தன்னையே காட்டு மலையெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே. கூஉ

மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும் விளங்கொளி மார்பும்வா
னுலக, மன்வணங் குறுநின் பதாம்புய மலரு மனங்குடி யிருக்குநா ளுளதோ,
பொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற் பொருப்பென வடைபொரு
ளனைத்தந், தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண சைலனே கைலைநா
யகனே. ௧௬

குருமணி மகுடம் புனைந்துல காளுங் கொற்றவ ராதவி னென்கட்
கருமணி யெனுநின் ரெண்டார்குற் றேவல் கருதியாட் பட்டிட, வினிதே
பெருமணி விசம்பி னுச்சியி னெழுந்த பிள்ளையங் கதிரென வரவந்
தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.

சிம்புளாய் மடங்க லெழுவலி கவர்ந்த திறலுமும் புரஞ்சுடி விறலும்
அம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட வடலுமேத் தினர்க்கிட ருளதோ
உம்பர்மா மதியி லங்கையி லிருந்த வுழைகுதித் திருப்பவா ரழல்வான்
தம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௭

அஞ்சலென் றவலக் கொடியனென் றனைநின் னடியரிற் கூட்டுக வுலகின்
நஞ்சமுண் டிருண்ட கண்டமென் றுளது நற்கள மிகழ்பவ ருளரோ [னுந்
வஞ்சமைங் கரன்கொண் டிளவலோ டிகவி வலங்கொள்வா நின்னும்வந் துறி
தஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௧௮

அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டிகிலு மரிவையர் போகமும் பெறு
வான், துணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத் துணியுமோ வழிந்தி
லென் றமிடேயன், பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும் பறவை
கொண் டெழுதலாய் முடிந்து, தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண சை
லனே கைலைநா யகனே. ௧௯

பூவுறு தடமு மதியுறு விசம்பும் பூணுறு முறுப்புநின் றுலகாள்
கோவுறு நகரு மென்னவென் மனநின் குரைகழன் மருவுநா ளுளதோ
ஓவுறு மனைசெய் பவர்கொள மரந்தாங் கோங்கல்க ணணவுன் னினர்க்குத்
தாவுறு முயர்வீ டளித்தநுள் சோண சைலனே கைலைநா யகனே. ௨௦

சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப்
பேரணி கலமென் புதல்வருங் கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ
நேரணி கதியை மறந்தவர் கண்டு நினைந்துற மிக்கபே ரருளாந்
ரூரணி முழுதந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே. ௨௦௦

சோணசைலமலை முற்றிற்று.



கணபதி துணை.

சைவசமயாசாரியர்கள்

நால்வார் நான்மணிமாவலி.



காப்பு.

எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போ தகத்தின் கழல்.

நேரிசைவேண்பா.

பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு—நாவால்
மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் நண்டை
வெறித்தண் கமலமே வீடு.

கட்டளைக்கலித்துறை.

வீட்டிற்கு வாயி வெணுந்தொடை சாத்துசொல் வேந்தபொது
ஆட்டிற்கு வல்ல நெருவற்கு ஞான வமுதுதவி
காட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் னல்கினுமென்
பாட்டிற்கு நீயு மவனுமொப் பீரெப் படியினுமே.

அறுசீர்க்கழிநெடி லடியாசிரியவிருந்தம்.

படியிலா நின்பாட்டி லாரூர நனிவிருப்பன் பரம நென்ப
தடியனே நறிந்தனன்வான் றொழுமீச னினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்
தொடியுலா மென்கைமட மாதர்பா னினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகடொறு மிரந்திட்டு முழன் றமையால் விளங்கு மாறே.

நேரிசையாசிரியப்பா.

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரண னுரையெனு மாரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாசலு ரண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேந்
திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுந ரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.

நேரிசைவேண்பா.

இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த வன்னையோ முன்னின்—நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
இங்குயர்ந்தா ளார்சொல் வெனக்கு.

௮

கட்டளைக்கலித்துறை.

எனக்கன்பு நிற்பொருட் டெய்தாத தென்கொல்வெள் னேறுடையான்
தனக்கன்பு செய்திருத் தாண்டக சேவந்தவித் தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற வப்பூதி யைச்சிவ நேசமுறும்
இனர்க்கன்பு செய்நம்பி யாரூர னேத்து மியல்பறிந்தே.

க

அறுசீர்க்கழிநேடிவடியாசிரியவிரூத்தம்.

அறிந்து செல்வ முடையானு மளகைப் பதியாற் றேழுமைகொண்
டுறழ்ந்த கல்வி யுடையானு மொருவன் வேண்டு மெனவிருந்து
தறந்த முனிவர் தொழும்பரவை துணைவா நினைத்தோ முமைகொண்டான்
சிறந்த வறிவு வடிவமாய்த் திகழு துதற்கட் பெருமானே.

எ

நேரிசையாசிரியப்பா.

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசக மதற்கு வாச்சியந்
தூசக லல்குல்வேய்த் தோளிடத் தவனே.

அ

நேரிசைவேண்பா.

இடுகாட்டுண் மாத ரொலும்பிற் புரண்மால்
சடுகாட்டு ளாடுவாற் சுட்டி—ஔடுகாட்டுஞ்
சம்பந்தா வென்புநின்பாற் றந்தாக்கிக் கொண்டிலனென்
கும்பந்தா மென்னுமுலைக் கொம்பு.

க

கட்டளைக்கலித்துறை.

கொள்ளைக் கதிர்முத்தின் பந்தருஞ் சின்னமுங் கொள்ளுமொரு
பிள்ளைக் கதுதகு நாவர சாய பெருந்தகையோய்
கள்ளைக் குவளை யுமிழ்வி ழியிற்படிக் காசொன்றீ
வள்ளைக் குழையுமை பங்காளர் கையிலென் வாங்கினையே.

க0

எண்சீர்க்கழிநேடிவடியாசிரியவிரூத்தம்.

வாங்குசிலை புரையுமுட வெணுங்குளத்தின் மூல மலமெனுமோர் வெங்
கரவின் பகுவாயி னின்றந், தீங்கிலுயி ரொனும்பனவக் குலமகனை யாதி
திரோசாயி யென்னுமொரு வெந்திறற்கூற் துவனால், ஒங்குநாநா தாந்த
மெனப் பெயரியவக் கரையிலுமிழ் வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங்
கூட்டாய், கோங்கமுனை கவற்றுமிள முலைப்பரவை மகிழக் குண்டையூர்
நென்மலைமுற் கொண்டவருட் கடலே.

கக

நால்வர் நான்மணிமாலே.

நேரிசையாசிரியப்பா.

கடளிற் வண்ணன் கண்ணென் றிடந்து
 மறைச்சிலம் பரற்று மலரடிக் கணியப்
 பரிசி கொடுத்த சுருதிநா யகற்கு
 முடிவிளக் கொரித்துங் கடிமலர்க் கோதைச்
 சுரிசூழற் கருங்கட் டீணைவியை யளித்தும்
 அருமக ணறும்பூங் கருமயி ருதவியும்
 நென்முளை வாரி யின்னமு தருத்தியுங்
 கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும்
 அகப்படு மணிமீ னரற்கென விடுத்தும்
 பூட்டி யரிவா ணூட்டி யரிந்துந்
 தலையுடை யொலிக்குஞ் சிலையிடை மோதியும்
 மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்துந்
 சந்தையைத் தடிந்து மைந்தனைக் கொன்றுங்
 குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும்
 பூக்கொளு மாதர் மூக்கினை யரிந்தும்
 இளமுலை மாதர் வளமை துறந்தும்
 பண்டைநா ளொருசிலர் தொண்ட ராயினர்
 செங்கண்மா றடக்கையிற் சங்க நாண
 முட்டாட் டாமரை முறுக்கவிழ் மலர்மேல்
 வலம்புரி கிடக்கும் வாசலு ரன்ப
 பாடும் பணிநீ கூடும் பொருட்டு
 மதுரைமா நகரிற் குதிரை மாறியும்
 விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்
 நீற்றெழின் மேனியின் மாற்றடி பட்டும்
 நினைத் தொண்ட னென்னக் கொண்டனன்
 இருக்கு மடுக்க லரக்க னெடுப்ப
 முலைபொர வரைபொரு மொய்ப்பின்
 மலைமக டமுவு மனமகிழ் வோனே.

கஉ

நேரிசைவேண்பா.

மகிழ்ச்சி மிகவண்டு போலு மெதிர்வந்து
 புகழ்ச்சியொடு நீபாடும் போது—நெகிழ்ச்சிமலர்ச்
 சந்தையினும் வண்டிரையுந் தண்புகவிச் சம்பந்தா
 தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.

கங

கட்டளைக்கலித்துறை.

தாயிலி யாகுஞ் சிவபெரு மான்றனைத் தானெனுமோர்
 கோயிலி னொறி வாகிய நாமமுன் கொண்டிருந்த
 வாயிலி னொணவ மாகுங் கபாடமு மன்றிறந்து
 நோயிலி யாகிய சொல்லிறை காட்டுவ னோக்குதற்கே.

கச

எழுகீர்க்கழிநெடிலடியாசிரியவிரூத்தம்.

நோக்குறு துதலோ னின்னிடை, விருப்பா னூற்பக வன்னதுண்
மருங்குல், வார்க்குவி முலைமென் மகளிர்தம் புலவி மாற்றுவான் சென்றன
னென்றாற், கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக் கொண்டதே துக்குநீ
புகலாய், காக்கரு மதலை விழுங்கிய முதலை கான்றிடத் தோன்றுநா வலனே.

. நேரிசையாசிரியப்பா.

வலமழு வுயரிய நலமலி கங்கை
நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல்
முகந்துல குவப்ப ஷ்கந்தமா ணிக்க
வாசக னெனுமொரு மாமழை பொழிந்த
திருவா சகமெனும் பெருநீ ரொழுகி
ஓதவார் மனமெனு மொண்குளம் புகுந்து
நாவெனு மதகி னடந்து கேட்போர்
செவியெனு மடையிற் செவ்விதிற் செல்லா
உளமெனு நிலம்புக ஆன்றிய வன்பாம்
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் றருமே.

கக

நேரிசைவேண்பா.

பயனாகு நல்லாண் பனைக்குவிடத் திற்கு
மயிலாகு நோய்க்கு மருந்தாம்—உயிராகுஞ்
சிந்துமெனும் பிற்குச் சிரபுரத்து நாவலன்சம்
பந்த னியம்புகிருப் பாட்டு.

கள

கட்டளைக்கலித்துறை.

பாட்டான் மறைபுக மும்பிறை குடியைப் பாடிமகிழ்
ஊட்டா மகிழ்சொல் விறைவனைப் பாடி யுவப்புறுக்க
வேட்டான் மலிபெருங் கல்லவன் போல மிதப்பனெனப்
பூட்டா மறிதிரை வார்கடற் கேவிழப் போதுவனே.

கஅ

எழுகீர்க்கழிநெடிலடியாசிரியவிரூத்தம்.

போத முண்ட பிள்ளை யென்பு பொருகண் மாது செய்ததோ
காதல் கொண்டு சொல்லின் மன்னர் கன்மி தப்ப வுய்த்ததோ
வாய்தி றந்து முதலை கக்க மகனை நீய மழைத்ததோ
யாது நம்பி யரிது நன்றெ னக்கி யம்ப வேண்டுமே.

கக

நேரிசையாசிரியப்பா.

வேண்டுகின் னடியார் மெய்யன் பெணக்கும்
அருள்செய் சிவனே யலந்தே னந்தோ

முறையோ முறையோ விறையோ நேயென்
 மழுது செம்பொ னம்பலக் கூத்தன்
 அருளாற் பெற்ற வன்பினி லொருசிறி
 தடிய நேற்கு மருளல் வேண்டும்
 நீயே கோட னின்னருட் பெருக்கிற்
 கேற்ற தன்றிள வேறுகந் தேறியைப்
 பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக்
 திருந்திய வேத சிரப்பொருண் முழுதும்
 பெருந்துறை யிடத்துப் பெருஞ்சீர்க்
 குருந்துறு நீழலிற் கொள்ளுகொள் வோயே.

௨௦

நேரிசைவேண்பா.

கொள்ளுகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்
 தன்றூந் திருஞான சம்பந்தா—வெள்ளமிடும்
 ஏடேறப் பால்குறைந்த தென்றமுவு ரோகமுவின
 காடேறப் புக்கவரு கர்.

௨௧

கட்டளைக்கலித்துறை.

அருகக் கடல்கடந் தேறிய தோசில யம்பியெனப்
 பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
 கருகக் கடல்விட முண்டோ னடியிற் கசிந்தமனம்
 உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த வுனக்கரிதே.

௨௨

அறுசீர்க்கழநேடிலடியாசிரியவிநுத்தம்.

உனற்க ரும்புகழ் மேவிய சுந்தர னும்பன்மீ திவரா
 நினைப்ப ருங்கயி லாயடி டைந்தமை நின்றகாண் குறவே
 எனக்கு வந்துறு மோமக வென்றமு கின்றநா ளலைபால்
 தனித்த ருந்துபு மாலே யுமிழ்ந்திடு தம்பிரா னலனே.

௨௩

நேரிசையாசிரியப்பா.

நலமலி வாதுவர் நல்லிசைப் புலவ
 மனநின் றுருக்கு மதூர வாசக
 கலங்குறு புலனெறி விலங்குறு வீர
 திங்கள் வாரசடைத் தெய்வ நாயகன்
 ஒருகலை யேனு முணரா னஃதான்று
 கைகளோ முறிபடுங் கைகள் காணிற்
 கண்களோ வென்று காலையிற் காணும்
 மாலையி லொன்று வயங்கித் தோன்றும்
 பழிப்பி னென்று விழிப்பி னெரியும்
 ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த
 பழுதில் செய்யு னெழுதின னதனாற்
 புகழ்ச்சி விருப்பன் போலும்
 இகழ்ச்சி யறியா வென்பணி வானே.

௨௪

நேரிசைவேண்பா.

வானும் புகழ்புகலி மன்னன் றொடர்பொன்று
தேனுந் திதழியோன் சீரேடு—தானுங்
கரியாய் மொழியுங் கரியாய் விடாமல்
எரியா ரழல்வீழ்ந் தெழுந்த.

உடு

கட்டளைக்கலித்துறை.

துடைவாழை மேன்மட வாரல்குற் பாம்பு தொடமயங்கி
நடைவாய் பிணமெனப் பட்டார் பெறுகிலர் நச்சுலை
உடைவாழை மேலூர கந்தீண்ட மாய்ந்த வொருவனுயிர்
அடைவா னருள்புரி யுந்திரு நாவுக் கரசினையே.

உசு

அறுசீர்க்கழிநேடிலடியாசீரியவிருத்தம்.

அரசன் பரிமேல் வரநெடுநல் யானை யெருத்தத் தமர்ந்துபோய்
வரதன் கைலை மலையடைந்த மணியே மணிகீ ரிடுபசும்பொன்
திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ ஞப்பாடும்
பரிசின் நெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.

உஎ

நேரிசையாசீரியப்பா.

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்
பேரருள் பெற்றும் பெறாரி னழுங்கி
நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே
பேயேன் பெருது பெற்றார் போலக்
கனிகூர்ந் துள்ளக் கலைதீர்ந் தேனே
அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை
வாதவ்யு ரன்ப வாத லாலே
தெய்வப் புலமைத் திருவன் ள்வனார்
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலரெனுஞ்
செஞ்சொற் பொருளின் நேற்றறிந் தேனே.

உஅ

நேரிசைவேண்பா.

தேனே நலர்சூடிச் சில்பவிக்கென் றூர்திரியும்
ஆனேறி யாண்டுப்பெற் றுன்கொனீ—தானேறும்
வெள்ளைமணி யென்று வினாவுவோம் வாங்கியவப்
பிள்ளையையாங் காணப் பெறின்.

உசு

கட்டளைக்கலித்துறை.

பெற்றா னினைப்பெற் நவர்போற் பெறலும் பிறப்பதுண்டேல்
நற்றா ரணியி னினைப்போற் பிறப்பது நல்லகண்டாய்
செற்றார் புரமெரி செய்தவில் வீரன் திருப்பெயரே
பற்றா மறிவெண்டிரைக்கட னீந்திய பாவலனே.

உஊ

அறுசீர்க்கழிநெடி லடியாசீரியவிருத்தம்.

பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிரீ
சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது
காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிந் றறிவார் கடாவிவரு
மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.

கூக

நேரிசையாசீரியப்பா.

திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நீழல்வா யுண்ட நிகரிலா னந்தத்
தேன்றேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதூர வாசகம்
யாவரு மோது மியற்கைத் தாதலின்
பொற்கல நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கு மதூர வாசகம்
ஒதின் முத்தி யுறுபயன்
வேத மோதின் மெய்ப்பய னறமே.

கூஉ

நேரிசைவேண்பா.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானே றீந்தா னிடையை—மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து.

கூகூ

கட்டளைக்கலிநீதுறை.

ஊர்ந்து வருமிள வேறுடை யான் ற னுளத்தருளாற்
சார்ந்து சமணவீட் டொழுனக் கேவருஞ் சைவநலங்
கூர்ந்து மிளிர்ந்தரு நாவர சேநல் குரவுமுனஞ்
சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறஞ் செல்வமுமே.

கூச

அறுசீர்க்கழிநெடி லடியாசீரியவிருத்தம்.

செல்வநல் லொற்றி யூரன் செய்யசங் கிலியா லார்த்து
மல்லலம் பரவை தன்கண் மாழ்குற வமிழ்த்து மேனும்
அல்லுநன் பகலு நீங்கா தவன்மகி முடியி லெய்தி
நல்லவின் படைந்தி ருப்ப னம்பியா ரூரன் ருனே.

கூசூ

நேரிசையாசீரியப்பா.

தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத ஞானைக்
கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே.

கூசூ

நேரிசைவேண்பா.

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கவ்வி
நல்லா தரவிற்ப ஞானங்கள்—எல்லாந்
திருஞான சம்பந்தன் சேவடியே யென்னும்
ஒருஞான சம்பந்த முற்று.

கூசூ

கட்டளைக்கலித்துறை.

உற்று னைன்றவந் தீயினின் றுனல னூண்புனலா
 அற்று னைனுநர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்
 சொற்று னெழுதியுந் கூறியு மேயென்றுந் துன்பில்பதம்
 பெற்று னெருநம்பி யப்பூதி யென்னும் பெருந்தகையே. ௩௮
 எண்கீர்க்கழிநெடிலடியாசிரியவிருந்தம்.

பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி பெரி துவந்துன் றிருவடித்தா
 மரையைப் போற்றி, விரைமலர்தாய் வந்தனைசெய் கின்ற னென்றால்
 விளங்கிழையா ரிருவரொடு முயங்க லாமோ, உரைமதிநின் றனைவெறுப்ப
 தென்கொ னின்னை யுடையானுக் கடுத்தசெய லுனக்கு மாயிற், சுார்முளி
 வர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத் தொகைசெய்தோ யறமுதலை
 வகைசெய் தோயே. ௩௯

நேரிசையாசிரியப்பா.

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
 பாதம் போற்றும் வாதவூ ரன்ப
 பாவெனப் படுவதுன் பாட்டுப்
 பூவெனப் படுவது பொறிவாழ் பூவே. ௪0

தேவாரம் திருவாசகம் என்கிற தமிழ்வேதஞ் செய்தருளிய சைவசித்
 தாந்த சமயாசாரியராகிய நால்வர்களிலே திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரு
 க்கு வெண்பாவும், திருநாவுக்கரசுநாயனாருக்குக் கவித்துறையும், சுந்தரமூர்
 த்திநாயனாருக்கு விருத்தமும், மாணிக்கவாசகசுவாமிகளுக்கு அகவலுமாகத்
 துறைமங்கலச் சிவப்பிரகாசசுவாமிகள் அருளிச்செய்த

நால்வர்நான்மணிமாலை முற்றிற்று.



‘கடனிறவண்ணன்’ என்னும் ஆசிரியக் குறிப்பு.

கடனிறவண் ணக்கவியிற் களுவியமெய்த் தொண்டர்
 கணம்புல்ல ரியற்பகையார் கஞ்சாற ரினாயான்
 குடிமாற ரமர்நீதி கோதிலதி பத்தர்

கூரரிவாட் டாயர் திருக் குறிப்பறிநற் றெண்டர்

* அடல்கொள்கலிக் கம்பர்மைந்த ராயசண்டி கேச
 ரரியசிறுத் தொண்டர்சுற்ற மதுகளைகோட் புலியார்
 திடமுடைய செருத்துணையார் திருநீல கண்டர்
 செப்புமீவ ராமென்னத் தேர்ந்தறிக முறையே.

* அடல்கொள்கழற்செங்கரெனவும் புடடங்கொள்க.

திருச்செந்தில்

நிரோட்டகயமகவந்தாதி.

காப்பு.

கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.

யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீரவிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே.

க

தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே.

உ

சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையியைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே.

ங

தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயிங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே.

ச

தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டாச்சென் றனாரிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க னாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செயசஞ் சலத்தினையே.

ஞ

சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனகிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தனரச்செற் றூர்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே.

௧

சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேயந்தகைச் சங்கரனூர்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றுங்கினன்சேய்
சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்நிரத்தா
சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சாண்டந்ததே.

௨

தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை
தந்தனஞ் சங்கை யலவென்செய் யாடங்கச் சற்சனாநித்
தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித்
தந்தனஞ் சங்கை யநக னினையனற் றூடாற்கே.

௩

தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந்
தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந்
தரங்கனந் தார நகீசர் சேய்கிரித் தையலர்க்கந்
தரங்கனந் தாரா கஞ்சிற் றிடைசல சங்கன்களே

௪

சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ்
சங்கங் களங்கா நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற்
சங்கங் களங்க னியைநிகர் தண்ட தாற்கினிய
சங்கங் களங்க ரொனின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே.

௫

கரத்தரிக் கங்கணங் கட்டா னூர்தந்த கந்தரழ
கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெவ் காங்கெயர்சா
கரத்தரிக் கங்கணங் கட்கய னூர்க்கெழிற் காசணிசே
கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே.

௬

சத்திக் கரத்த நைச்சேயங் கத்தினைத் தந்தனநற்
சத்திக் கரத்த நைச்சிலை யாளிதன் றுளிணைநே
சத்திக் கரத்த நைத்தியைந் தேத்தரன் றந்தகதிர்ச்
சத்திக் கரத்த நைசெந்தி லாய்நின் சாண்சாரணே.

௭

சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே
சரிதங்கை யாரக் கரிடத்தி னூர்தந்த தன்செந்தினே
சரிதங்கை யாரக் கணத்தினன்ல். கைத்தல் சரதந்தஞ்சீர்ச்
சரிதங்கை யாரக் கரிந்திசைச் கின்ற தகையினர்க்கே.

௮

இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்கை யீரிரண்டா
யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதீன
யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே.

௯

தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந்
தனக்கடங் காதிழி தந்திக் கிளையன் றளிர்முழிற்சந்
தனக்கடங் காரிறை செந்திலி னற்சேய் சயிலநங்கை
தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றாணியிலே.

கடு

தரணி யனைய நிறத்தண்ண லாரிரந் தன்றளந்த
தரணி யனைய னிறைஞ்சயி லார்நந் றனிச்சிலையார்
தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந்
தரணி யனையனெஞ் சேயலர்த் தாள்கட ரித்திறைஞ்சே.

க௬

தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனந் சங்கரனந்
தரிக்கனந் தங்கலை நீதிகள் சாற்றான் றந்தநற்கந்
தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க னுஞ்செந்தி லார்தனையா
தரிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களை.

க௭

சங்கரி யக்க நிகர்த்தநின் றுதை தகையதென்னச்
சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானகஞ்
சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சராணத்தினுற்
சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே.

க௮

தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேயந்
தகர னலங்க னளிநு தனத்தினன் றுழுகந்
தகர னலங்க டரநின்ற சத்தியன் றுளெனினந்
தகர னலங்கனன் றுவெனச் சீறிடத் தக்கரன்றே.

க௯

தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந்
தக்க னகத்தி கிரிக்கர னுக்கங்க டந்தளிக்கத்
தக்க னகத்தி யனையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந்
தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே.

௨0

சந்தத்த னத்திக டந்திறத் தாசை தலத்தினிச்சை
சந்தத்த னத்தி னசைதீ ரடியன் றனதிலிற்சேர்
சந்தத்த னத்தி யதளான் றனய தடக்கயல்கஞ்
சந்தத்த னத்தி னினங்கீ முழிசெந்திற் றங்கினந்தே.

௨௧

தங்கச் சினகர நேராக் கலந்திச் சுகநிறைந்தார்
தங்கச் சினகர நேயர் தனயன் றனக்கினிதார்
தங்கச் சினகர நீர்செந்தி னுட்டிற் றனகரிதந்
தங்கச் சினகர நற்கன னென்னங்க டையலர்க்கே.

௨௨

அலரின னந்தலை யாழிகண் டாங்குச் சிகியினிடை
யலரின னந்த நிகரயி லான்செந்தி லாயிழையை
யலரின னந்த நினைநிலந் தேர்ந்ததற் கன்றயலா
ரலரின னந்தஞ் சொலங்கிட னுநெஞ் சழிகின்றதே.

௨௩

தேயத் தியங்கி யலகி றலங்களிற் சென்றடிகள்
தேயத் தியங்கி யிலைய றிடங்கதி சேர்தலறைந்
தேயத்தி யங்கின நித்திலந் தானெறி செந்திலடைந்
தேயத்தி யங்கி தரித்தான் றனயற் றெரிசிக்கினே. ௨௪

சிக்கத் தனங்க டிறக்கின்ற கன்னியர் சிந்தைகணை
சிக்கத் தனங்க ளாளித்தழிந் தேற்கெழிற் செந்திறரி
சிக்கத் தனங்க முலையேத்த நல்கினன் சீர்நிறைகா
சிக்கத் தனங்க ளகிலேசன் றந்த திறற்கந்தனே. ௨௫

கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே
கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்ற டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே. ௨௬

கடனந்தி னாகத் ததளாடை யாயெனைக் காக்கனிற்சே
கடனந்தி நாணிற் தாயென நாரணன் கண்டிறைஞ்செங்
கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே
கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றசே. ௨௭

கணக்காக நாய்கடிந் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானிலைந் தெயத்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னூர்தந்த நின்றனை யேயினிக் காதலினூற்
கணக்காக னூநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. ௨௮

காதலை யானின் றனக்காக் கினனிணிக் காயந்தந்தே
காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங்
காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக்
காதலை யானின் ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே. ௨௯

காயங் கிலைய நலியந் தகனனை காலஞ்செய்ய
காயங் கிலையத ளானில நீரழல் காற்றெழிலா
காயங் கிலைய னலரிசித் தாயினன் காதலமு
காயங் கிலையதி ருஞ்செந்தி லாயெனக் கன்றனெஞ்சே. ௩௦

திருச்செந்தில் நிரோட்டகயமகவந்தாதி முற்றிற்று.



பழமவஸ்யந்தாதி.

காப்பு.

சீரதங் கோட்டு முனிகேட்ட நூற்படி செங்கரும்பால்
 ஏரதங் கோட்டு வயல்குழ் முதுகுன் றிறையவனைப்
 பூரதங் கோட்டு மலையானைப் பாடப் புரந்தருளும்
 பாரதங் கோட்டு நுதியா லெழுதிய பண்ணவனே.

திருவருந் தங்க வருங்கல்வி மாது சிறப்புவருங்
 கருவருந் தங்க நிலையாதென் றுள்ளங் கரைந்திறைஞ்சிற்
 பொருவருந் தங்க மலைபோலுங் குன்றைப் புராதனை
 இருவருந் தங்க டலையா லிறைஞ்ச மிறைவனையே.

க

இறைக்கு வளையு மிளங்கிள் னாயுமழ கென்பவர்சேர்
 துறைக்கு வளையு மெகினமும் வாவிக்குத் தூயவிதழ்
 நறைக்கு வளையு மழகா முதுகிரி நாதர்க்கின்றிப்
 பிறைக்கு வளையு முடல்வந்த வாறென்கொல் பேசுகவே.

உ

பேசுக வீர வருநாளென் றெல்லைப் பெருங்கடல்சேர்
 ஆசுக வீர பழமலை வாணவென் றன்பனைந்து
 பூசுக வீர மதிவேணி நீற்றைப் புலவிர்பிறர்
 காசுக வீர வளையுக வீர்மெய்க் கதிதருமே.

உ

கதியிலே வேலை மடவார்க் கியற்றக் கருதுளமே
 பொதியிலே வேலையுண் டெற்றேன் றெழும்பழம் பூதரத்தை
 துதியிலே வேலை மகிழ்வீரன் றந்தையை நோக்கிலைநீ
 ஒதியிலே வேலை வளர்ப்பாய் தருவை யொடித்தெறிந்தே.

ச

ஒடிய மருங்குலைக் கொங்கைகள் வாட்டுறு மோடரிக்கட்
 டொடியம ருங்குலைக் காந்தளங் கைம்மகள் சோரமதன்
 கடிய மருங்குலைத் தீப்போன் மதியங் கனன்றெழுதல்
 அடிய மருங்குலைச் செய்ம்முது குன்றர்க் கறைகுவமே.

சு

மேருக் குவடு நிகர்தோட் பழமலை மேவுதிருத்
 தேருக் குவடு வசமாடு மாடத் தெருவினிற்போய்
 நீருக் குவடு விழியெழின் மாய்ந்தெதிர் நின்றநம
 தூருக் குவடு விளைத்தன லேவின் றெழிவறவே.

சு

ஒழியாக் கவலை யொழிவதென் றோசொல் லுழல்புலத்தின்
வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிரின்று
பழியாக் கவலை மனமே பணிந்து பரவிலவேல்
விழியாக் கவலை மகளிறை தாழ்ப்பழ வெற்பினையே.

௭

வெற்றிக்கு மாரனை யீன்ற பழமலை வேந்தனின்னும்
முற்றிக்கு மாரனை நோக்குங்கொ லோவென்பர் மூலைவம்புச்
சொற்றிக்கு மாரரை வார்மட வாரவன் றேண்முலையோ
டொற்றிக்கு மாரனை யோன்முனஞ் சேர வழுவவரே.

௮

உழவரைச் சந்த விளவாளை பாய்வய லோங்குருன்றைக்
கிழவரைச் சந்த தழுநினை வாய்நற் கிளைவளரும்
பழவரைச் சந்த நறுந்தழை வாங்கிப் பரவினளே
எழுவரைச் சந்த மயிலியல் பூசவு மெண்ணினளே.

௯

எண்ணிவ ருந்தின நொந்தோம் பழமலை யெய்திலர்கா
னண்ணிவ ருந்தின மின்றே யினிக்கதிர் நற்புரவி
மண்ணிவ ருந்தின மாவா லெழுந்துகள் வந்துடலின்
கண்ணிவ ருந்தின வான்மதி தேய்க்குங் கடிநகரே.

௧0

கடிக்கஞ் சமனை யுவந்துல காக்குறுங் காரணனோர்
முடிக்கஞ் சமனை தொறும்பலி யேற்ற முதுகிரியான்
மிடிக்கஞ் சமனை வருந்தொழ வாழ்வம் விரவுறுமெங்
குடிக்கஞ் சமனை வெருவுத லேயின்று கொல்வனென்றே.

௧௧

கொல்லைக் குறவரை வாயனை யார்கரிக் கோட்டைவினை
நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான்
தில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வவென்றார்
எல்லைக் குறவரை மாத்திரைக் கேநல மீருவரே.

௧௨

ஈகையி லங்கை தவமுள மெங்கன மெய்துவமென்
றோகையி லங்கை வடிவே லொடுவருந் தோன்றறந்தை
வாகையி லங்கை யரசிற ஆன்றிய வள்ளன்மழு
மாகையி லங்கைம் முகமுது குன்றன் மலர்ப்பதமே.

௧௩

பதம்பர வைக்கு வருந்துபி ராற்குப் பசுமயின்மேற்
கதம்பர வைக்கு வரச்சுற்று கட்செவிக் கங்கணற்குச்
சிதம்பர வைக்கு முதுகுன்ற வாணற்குச் செல்வமெல்லாம்
மதம்பர வைக்கு நிகர்கரித் தோறலை மாலகளே.

௧௪

மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க வயங்குமருள்
நூலைக் கலுழ வொழியெனு மேற்றிவர் நோண்மையனும்
பாலைக் கலுழ வொருமகற் கீந்த பழமலையான்
மூலைக் கலுழ நடம்புரி வானெம் முதற்றெய்வமே.

௧௫

தெய்வசி காமணி யேமணி கூடலிற் சென்றுவிற்ற
மெய்வசி காமணி கண்டா பழமலை வித்தகமீன்
நெய்வசி காமணி மாவெனுங் கண்ணியை நெஞ்சகத்து
வைவசி காமணி னேவா தெனையின்ப வாழ்வளித்தே.

க௬

வாழ மரிக்கு மடநெஞ்ச மேமென் மலர்ப்பகழி
தாழ மரிக்கு மதற்காய்த்த தந்தையுந் தாயுமொரு
வேழ மரிக்கு மிகவுற வாம்பழ வெற்பினயல்
சூழ மரிக்கு மியல்பையெஞ் ஞான்றுந் துணீர்திலையே.

க௭

துந்துமி யும்ப ரியம்பும் பழமலை சூழ்ந்துரையீர்
துந்துமி யும்பரி யாவியை வேண்டியுண் ணேம்புலவீர்
சிந்துமி யும்பரி வாலுத வார்த்துதி செய்வீர்மலம்
உந்துமி யும்பரி பாகமுண் டோசொல்லு முங்களுக்கே.

க௮

கேட்டுப் புவனங் கொளவுமெண் னேமெய்க் கிராதனீன்முன்
நாட்டுப் புவனம் பயின்மான் றசையுண்ட நாதனராப்
பூட்டுப் புவனங் கொளுமெய்ப் பழமலைப் புண்ணியன்றான்
வேட்டுப் புவனம் பதினான்கு நல்கினும் வேண்டிலமே.

க௯

வேண்ட வடுக்க நினைவதுன் றுண்மலர் வேட்கைமணி
பூண்ட வடுக்க ணறுதுத லார்மயல் போக்குவது
நீண்ட வடுக்க னயமா தினமுலை நேர்ந்துதவ
மாண்ட வடுக்க ணிகர்தோட் பழமலை மன்னவனே.

௨௦

மன்னவ மாதவ னுடும் பழமலை வாணமணி
அன்னவ மாதவ னன்மலைக் காற்கசைந் தம்மதிகண்
டென்னவ மாதவ னல்லின்வந் தானென் றிரங்கிமதன்
தின்னவ மாதவ நேரமேயென் செல்வத் திருந்திழையே.

௨௧

திருந்திய வேதம் புகல்பரி சேயறஞ் செய்துடலம்
வருந்திய வேதம் பொருளென வாழ்பழ மாமலையான்
பொருந்திய வேதந் தருநஞ் சுணானெனிற் பூமலர்கா
மருந்திய வேதம் புயமனை யாட்கணி மங்கலமே.

௨௨

மங்கல மாவி மலைசேர் பழமலை வாணமணிச்
செங்கல மாவி மலர்க்கைக் குருகொடு செல்கவெமர்க்
கிங்கல மாவி வீனரீ யீணந்த தினியுனெதீர்
தங்கல மாவி தரிற்கொடு சேறுமெந் தண்மனைக்கே.

௨௩

தண்டங் கமண்டலங் கொண்டு பழமலைச் சங்கரதாட்
புண்டங்க மண்டலங் கண்டுசென் றுலுமெய்ப் போதமுறார்
பண்டங் கமண்டலங் காரயின் னுக்கினன் பாட்டியுலைக்
கொண்டங் கமண்டலம் பாழாக் கியவுனைக் கூறலரே.

௨௪

கூற்றைக் கொடியங் கடப்பா னருளெனக் கூய்ப்பாவி
ஏற்றைக் கொடியங் காஞ்சேர் பழமலை யீசனணி
நீற்றைக் கொடியங் குளமே வெறுத்தி நிறைபெருகும்
ஊற்றைக் கொடியங் கினமோ டருந்து முடம்பினையே.

௨௫

உடற்கு வலையந் தகன்கைக் கயிறென் றுணர்ந்துளமே
கடற்கு வலையம் புகழ்சீர் முதுகிரிக் கண்ணுதற்கு
மடற்கு வலையம் புரைகளத் தாற்குநம் மன்மறர்ந்த
நடற்கு வலையம் பணியா மவற்கன்பு நண்ணுகவே.

௨௬

நட்டுவ னாரை யறிகிலன் றண்ணுமை நந்திரின்று
கொட்டுவ னாரை யிரைதேர் கயமுது குன்றுடையாய்
தட்டுவ னாரை யகலாத நான்முகன் றுளமுயர்
குட்டுவ னாரை வளைவான் பரவுநின் கூத்தினுக்கே.

௨௭

கூத்துகந் தம்பல மேவுறு மோர்முது குன்றினைநம்
பாத்துகந் தம்பல மாரினு மெள்ளினும் பண்பனைத்தாள்
சாத்துகந் தம்பல மாமறை யாற்புகழ் தானுடைவநாம்
ஏத்துகந் தம்பல மார்பொது மாதரை யெள்ளினமே.

௨௮

எள்ளா தவனை யெலும்பா பழமலை யென்றிருந்த
கள்ளா தவனை மகவரிந் தாக்கெனக் கட்டுரைத்து
விள்ளா தவனை மகிழ்பர மாவழல் வெண்மதியைத்
தள்ளா தவனை முடிசூடெடம் மாது தருக்குதற்கே.

௨௯

தருவி னிலையினி மன்னவற் கில்லையித் தண்புனத்தில்
மருவி னிலையினி மைக்கூற் றெனக்கந்தி வானநிகர்
உருவி னிலையி னியல்வேற் குகனை யுதவியகோன்
கருவி னிலையி னிகந்தோன் பழமலைக் காரிகையே.

௩௦

காரிகை யார்க்கு வரும்பொது வோவல்ல காண்விசம்பிற்
பூரிகை யார்க்கு முதுகுன்ற நாயகன் பொங்குமருள்
வாரிகை யார்க்கு மருந்தனை யான்மலை மன்னனருள்
நாரிகை யார்க்கு மெழுவுறழ் தோட்க ணறுதுதலே.

௩௧

துதலரிக் கும்பரு வங்குறை யென்றவ னேக்கடையா
முதலரிக் கும்பரு மேத்துந் தமிழர் முருகுபெரு
குதலரிக் கும்பரு கற்கருங் காமுது குன்றரிலார்
சிதலரிக் கும்பரு மாமரம் போற்றயர் தின்பவரே.

௩௨

தின்னக் கனியை விழைகூ னிளமந்தி தீங்கனியீ
தென்னக் கனியை யிரவியிற் பாய்பொழி லீண்டுகுன்றை
நன்னக் கனியை மதிவே ணியனிந்த நாய்பயந்த
சின்னக் கனியை வலத்திலுவைத் தால்வருந் தீங்கெனினையே.

௩௩

நீங்கு திரைக்கட னேர்நரர் காயெர் செய்யலத்திற்
காங்கு திரைக்கட நாய்க்கிரை யென்றிந்த வாசமயல்
நீங்கு திரைக்கட நன்முது குன்றர்க்கந் நிம்பனுக்கு
வாங்கு திரைக்கட னீயவல் லார்க்கு வணங்குமினே.

௩௪

வணங்கக் காமு மொழியப் பழமலை மன்னுருவாய்
இணங்கக் காமு மிருப்பவைத் தேபுண ரேந்திழையார்
பிணங்கக் காமு ருமலியும் போலவர் பின்னொடர்வீர்
அணங்கக் காமு தலைபோ லுமைப்பற்று மந்தகனே.

௩௫

அந்தரங் கங்கை தவரறி யாம லமுதருள்சம
பந்தரங் கங்கை வலிபோன் மின்னாக்கினர் பாடியுனைச்
செந்தரங் கங்கை ரவமொண் கமலந் திரைத்துவருஞ்
சுந்தரங் கங்கை விரும்புமுத் தாலுடைத் தொன்மலையே.

௩௬

மலங்கலை யங்கலை கற்றேன் றனக்கருள் வாழ்வளிப்போன்
கலங்கலை யங்கலை நல்லோர் பரவுங் கழலடியான்
விலங்கலை யங்கலை வேலோன் பிதாமுது வெற்பிடத்திற்
பொலங்கலை யங்கலை யான்மூடு மீனைப் புதைத்தவனே.

௩௭

புதைத்துக் கரக்கும் பொருளாளர் வெஞ்சொற் பொருமறவி
கதைத்துக் கரக்குங் குமமுலை பாகன்மெய் கண்டடியார்
பதைத்துக் கரக்குஞ் சிறிதா வருகும் பழமலையான்
வதைத்துக் கரக்குஞ் சரமீர்ந் தவன்றரும் வாழ்விலரே.

௩௮

இலங்கு மரியு மருள்கோன் முதுவெற் பிடத்தூற்கால்
விலங்கு மரியு முழலவெல் லாமுன்னி வெய்துயிராக்
கலங்கு மரியு மிருந்தயர் கூருங் கலுழந்திடுந்தாய்க்
குலங்கு மரியு மொருவனும் போருங் கொடுஞ்சுரத்தே.

௩௯

கொடுவரி யானை யடர்ந்துறு மாறெனக் கொண்டயர்தூ
னெடுவரி யானை யுறவடிப் போமென் றொருங்குவந்தே
அடுவரி யானை நிகர்நமன் றாத ரடிமுடிமன்
நடுவரி யானை முதுகுன்றொ டேசு நரர்தமையே.

௪௦

நரகா வலர்மட வார்க்குள் ளருகிக்கைந் நாவிருப்ப
அரகா வலர்புனைந் துன்றனை யேத்தில ராய்ந்தறிவால்
உரகா வலரென வய்ந்தா ரினமுள முற்றகுன்றைப்
புரகா வலரி லருட்கோயி லாகும் புராந்தகனே.

௪௧

புரந்தர னஞ்சு பழமலை வாணன் புலவர்தொழுந்
தூரந்தர னஞ்சு தலைநாக கங்கணன் றொண்டிறுமால்
நிரந்தர னஞ்சு தொழுதேத்து தாதர்க்கு நேயமொடு
வரந்தர னஞ்சு களத்துவைத் தானென்பர் மாதவரே.

௪௨

மாதரைக் கொன்றுவ ரம்மேனி வைத்தவ மாசுணத்தை
 ஈதரைக் கொன்று சிறுநாணென் றூர்க்கு மெழிலுடையாய்
 நீதரைக் கொன்று நலஞ்செயல் வேண்டு நினையிகழும்
 வாதரைக் கொன்று முதுகுன்ற மாநகர் மாசொழித்தே.

ச௩

மாசி யதிகந் துறந்தார் மகிழ்குன்றை மாநகரோ
 காசி யதிகந் கொலோவென்பி ராயினக் காசியெனப்
 பேசி யதிகந் தகன்றிருந் தான்பரன் பேரடலை
 பூசி யதிகம் பரனீங்கி லாணிப் புரியினையே.

ச௪

புரிசடை யாள பழமலை வாண பொருப்பெடுத்த
 கரிசடை யாள திகந்தீர்த் தருளக் கடுவயின்ற
 பரிசடை யாள முடையா யொழித்தனள் பட்டினையத்
 துரிசடை யாள தழுக்கா மெனாநின் றுகிலினுக்கே.

ச௫

துகிலங் குருகுந் துறந்தா னாயிருந் துறக்க நின்றான்
 அகிலங் குருகு மணிமுடி யாயெனு மத்தவளை
 முகிலங் குருகு மடியாய் பார்த முதுகிரியாய்
 சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே.

ச௬

தடுக்க மலத்தி னெடுங்குதல் போலநின் றாளிலுறும்
 ஒடுக்க மலத்தி னிகழ்வால் வளையின மூர்ந்திடச்சேல்
 மடுக்க மலத்தி லுகள்வயல் சூழ்குன்றை மாநகரோய்
 அடுக்க மலத்தி புனையலங் கா ரவருளுகவே.

ச௭

அருவரை வில்லை யுமிழ்மணி நாகமு மத்திகளும்
 உருவரை வில்லை யெனப்பூண் பவரையவ் வும்பர்தொழும்
 பொருவரை வில்லை யுறுமுது குன்றரைப் போர்துமருள்
 ஒருவரை வில்லை வரிவொற்றி வையென வுற்றனமே.

ச௮

உற்கைக்கு மாறு படுமணி நாக மொளித்துலவி
 விற்கைக்கு மாறு சுமந்தவ சீர்முது வெற்பினின்பால்
 நிற்கைக்கு மாறு வழுவா நடக்கைக்கு நேரிழையார்
 சொற்கைக்கு மாறுந் தமியேனுக் கென்று துணைசெய்வையே.

ச௯

செய்க்குத் தனங்க மலமலர் சீர்தருஞ் செய்யதிரு
 மெய்க்குத் தனங்க டரவடு வாங்கிடெதால் வெற்பிடத்திற்
 கைக்குத் தனங்க் கொழியினுந் தாடனைக் காய்வதிலென்
 வைக்குத் தனங்க ளழித்திறை யாதிந்த வையகமே.

௯௦

வைத்து மதிக்கு மருங்கிற்கைத் தாயென மக்தரமத்
 துய்த்து மதிக்கு மனையின்மை யான்மறை யோதிமமுன்
 எய்த்து மதிக்கு முடியிசைக் கங்கையை யேத்தினையோ
 மெய்த்து மதிக்கு மணுகவொண் ணைமுது டிவற்பினனே.

௯௧

வெற்புக் குமைய வடிவே வெறிந்தசெவ் வேண்மதவேள்
பொற்புக் குமையவ னோடான் வாழ்முது பூதரத்தி
னிற்றுக் குமையவ னொத்திருந் தாள்குறை வின்றிவளர்
கற்புக் குமையவள் போலுதுங் காதற் கருங்கண்ணியே.

௫௨

கருந்தடங் கட்டு முதவாய் மயிலெங்கள் கண்களுக்கு
விருந்தடங் கட்டு நலமெனப் போந்தவிண் மீன்பொரியும்
அருந்தடங் கட்டு வளையோடை யாகுக வம்புயங்கள்
பெருந்தடங் கட்டு முகமாகுங் குன்றைப் பெருந்தகையே.

௫௩

பெருமு தலைவளை யான்போற்றுங் குன்றைப் பெருந்தகையை
இருமு தலைவளை மூப்படைந் தாண்டவற் கின்மகவைக்
கருமு தலைவளை வாயிற்றற் தானைமுன் கண்டமுது
பொருமு தலைவளை நீத்தனண் மேவினள் பூங்கொடியே.

௫௪

பூங்கு மிழும்படி மூன்றும் பொருந்திப் புளிஞர்பொருள்
வாங்கு மிழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி
ஆங்கு மிழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால்
வேங்கு மிழும்படி நென்னும் பழமலை வித்தகனே.

௫௫

வித்துரு மத்தை நிகர்வா னுயிர்செய் வினையருத்துங்
கத்துரு மத்தை யிடுதயிர் போலக் கலக்குமதன்
சத்துரு மத்தை வனைமுது குன்றிறை தாள்கொடுவான்
நத்துரு மத்தை யிலவாக வெள்ளுவர் நற்றவரே.

௫௬

நற்றவ ராக மறையவ ராகவிந் நாளிலத்தில்
அற்றவ ராக மனமுடை யார்க்கன்றி யச்சமற
உற்றவ ராக மறியா தெள்ளித்தநின் னெண்பதங்கள்
பற்றவ ராகம லாலயன் போற்றும் பழமலையே.

௫௭

பழங்க விகட மகமந்திக் கீபொழிற் பண்டைமறை
முழங்க விகட வுளர்க்கீயுங் குன்றை முதல்வனவேள்
அழங்க விகட விழிதிறந் தானை யடிபரவார்
கிழங்க விகட மறவரிற் றேன்றிக் கெடுவர்களே.

௫௮

கெடுத்துப் பணியு முடையும்வெள் காமற் கிழத்திமுலை
வடுத்துப் பணியு முரம்பேட்டு நின்றனள் வல்லியதன்
உடுத்துப் பணியு மரைக்கசைத் தோய்தொண்ட ருள்ளமெல்லாங்
கொடுத்துப் பணியு மலர்த்தாட் டிருமுது குன்றத்தனே.

௫௯

குன்றக ளுங்களை யொவ்வா வெனுமுலைக் குன்றதிர்க்குஞ்
சென்றக ளுங்களை யுண்வண்டு மோவில் செழுங்கொன்றைமான்
கன்றக ளுங்களை நன்மதி வேணிக் கடவுடனே
யென்றக ளுங்களை யெம்மானைக் குன்றை யிறைவனையே.

௬௦

இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளாற்
 றறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழும்
 அறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுள் றடைந்தவர்தம்
 உறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே.

௬௧

உடைய மடங்க லுதைத்த பொற்பாத வொளிசெய்மழுப்
 படைய மடங்கன் முகற்காய்ந்த வீர பழமலையாய்
 கடைய மடங்கல் லொடுபக லுந்தொழக் கற்றிலமெம்
 விடைய மடங்கல் வருவதெஞ் ஞான்று விளம்புகவே.

௬௨

விளங்க வலம்புரி மால்போற்று நன்முது வெற்பகஞ்சேர்ந்
 துளங்க வலம்புரி யாய்மாய் பிற்தொ ருடம்படையாய்
 துளங்க வலம்புரி மென்சூழன் மாதர்க்குச் சூழ்ந்துநின்று
 களங்க வலம்புரி யிவ்வெற்பை யேநிலை கைவருமே.

௬௩

வருந்தா தவரை வளைத்திட் டவபவ வன்பிணிக்கு
 மருந்தா தவரை மருவும் பழமலை வாணவுனைப்
 பொருந்தா தவரை யுயிர்செகுத் துண்ணம் புலிமழுங்கத்
 திருந்தா தவரை வரக்கூ வுறாதென் சேவல்களே.

௬௪

சேவாலங் காட்டு பொழுதகஞ் சாயச் செலுத்திவரி
 மாவால்ங் காட்டு முதுகிரி வாணவவ் வானமுய்ய
 வேவாலங் காட்டு மிடற்றாய்நின் சீர்த்தி விரித்துரையா
 நாவாலங் காட்டு விலங்காயி னேனளிந்த நானிலத்தே.

௬௫

நிலங்கடந் தானை மகிழ்வானைத் தன்னடி நின்றொடுங்கும்
 புலங்கடந் தானை முதுகுன்ற வாணனைப் போற்றிலர்தந்
 நலங்கடந் தானை முழுது மிழந்தந் நகரினிற்போய்
 இலங்கடந் தானை துணிசீரை யாக்கொண் டிரப்பர்களே.

௬௬

இரப்பாரி லாரை யிலரெனின் வைவ சிரந்திடிற்றாங்
 சுரப்பாரி லாரை முகநோக்கு ரார்மழுக் கைக்குன்றையாய்
 உரப்பாரி லாரை யுறவாகக் கொள்வர்தம் முள்ளனபோய்
 நிரப்பாரி லாரை யவிப்பார்தம் மக்களை நீத்திருந்தே.

௬௭

இருப்பு வலியை யகன்றுபொன் வல்லியை யெண்ணுதலாம்
 விருப்பு வலியை முலையா ரணங்கினர் விண்ணுறுதல்
 பொருப்பு வலியை யிடத்தில்வைத் தாய்மலர்ப் பூங்கணைசேர்
 கருப்பு வலியை யொழித்தாய் பழமலைக் கண்ணுதலே.

௬௮

கண்டந் தரிக்கும் விடத்தார் பழமலைக் கண்ணுதலார்
 பண்டந் தரிக்கு மருங்களித் தார்தம் பழவடியார்
 எண்டந் தரிக்கு மரிதாரும் பாத ரிருங்கருமா
 வெண்டந் தரிக்கு மதற்காய்ந் தவரெனு மெல்லியலே.

௬௯

மெல்ல வணங்கு நினைவா லெதிர்ந்திட வேனெடுங்கண்.
 நல்ல வணங்கு வளையுடை யோடு நடந்திலை
 கொல்ல வணங்கு மதிசமந் தேநின்ற கொள்கையென்றே
 வெல்ல வணங்கு மலையாய் முதுகிரி வேதியனே.

௭௦

வேதிய வாவி தனக்காவி யாகிய வித்தகபெண்
 பாதிய வாவி மலர்த்தேன் பெருகும் பழமலைவாழ்
 சோதிய வாவி வருவிடைப் பாகநின் றெண்டருறு
 நீதிய வாவி யவரையென் றேசென்று நேர்குவனே.

௭௧

நேரு மடியர் சமக்குற வாபவர் நேசமறச்
 சோரு மடியர் சமையணு காதவர் தும்பியிறற்
 சாரு மடியர் மணிநிற வண்ணன் றரையிடந்து
 தேரு மடியர் முதுகுன்ற வாணுதற் நீக்கண்ணரே.

௭௨

சண்மூர வந்தனை நேர்ந்தாங் கருகக் களிற்றினைமுன்
 கொண்டூர வந்தனை வாறோர் செய்யுமுது குன்றொடு
 வண்மூர வந்தனை நேர்வானைக் கோலம் மதனெனய்யும்
 புண்மூர வந்தனை சேர்சியென் றேரதுமின் போமின்களே.

௭௩

போதுமின் மலை வகைகை யாகவும் பொற்றொடியீர்
 ஒதுமின் மலை தரினவம்மி னில்லையென் றேட்டினரேல்
 மாதமின் மலை வருமுனஞ் சாமென்று வண்கைமலர்
 மோதுமின் மலை மகிழ்குன்றை வாணர்தம் முன்னடைந்தே.

௭௪

முன்னஞ் சிலம்பு சிலையாக் கியநன் முதுகிரியாய்
 பொன்னஞ் சிலம்பு சிலம்புத லோடையிற் பூஞ்சிறகர்
 அன்னஞ் சிலம்பு நடையிள மானை யனங்கனெய்து
 தன்னஞ் சிலம்பு குவளையல் லாத தணந்தனனே.

௭௫

- தணந்தவ ளக்கரி மேனிய ளாங்கொல்வெண் சங்கினங்கண்
 மணந்தவ ளக்கரி னின்றமு மோவல வாவுயிர்கள்
 உணந்தவ ளக்கரி தாமுது குன்றர னோங்கமர
 கணந்தவ ளக்கரி யானேத் திறையன்றிக் காப்பிலையே.

௭௬

காப்புக் கரியுந் திருமக னூபகன் காப்பவற்றின்
 பூப்புக் கரியுந் தலையுடை யானும் பொருந்தவைத்தான்
 மாப்புக் கரியுந் குயிலும் பயில்பொழில் வண்டில்லையான்
 மூப்புக் கரியும் புலியுங்கொன் றீர்ந்த முதுகுன்றனே.

௭௭

முதுமறை யந்த முறுபொரு ளேநன் முழுப்பணிக்கு
 விதுமறை யந்த முடியாய் புராணம் விளங்கிரண்டொன்
 பதுமறை யந்த முதுகுன்ற வாணநின் பாடம்வணங்
 குதுமறை யந்த கனைமார்பி லெம்மைக் குறுகிடினே.

௭௮

குறுகு முனிவனை யன்றாண்ட விம்முது குன்றனுக்கு
மறுகு முனிவனை செய்தாலுய் வாரெவர் வந்தருளென்
றறுகு முனிவனை போதுமி டார்நம னார்முனிவு
முறுகு முனிவனை யெய்தா ரறிவறு மூடரினே.

௭௧

மூடா நமாதி மிரையடைந் தாயலென் முன்னணுகல்
மீடா நமாதி பெருமா னுதைக்கினு மெய்ப்புகழைப்
பாடா நமாதி யெழுத்தைந்து மோதிப் பழமலையாழ்
வீடா நமாதி யடியா ரடியருண் மேவினமே.

௮௦

மேவத் தகரை யிவர்மக வீன்றதொல் வெற்பாச
சேவத் தகரை வொடுபூசித் துன்னைவிண் செல்வமுறும்
பூவத் தகரை நருவே மெமக்குநின் பொங்கருளால்
ஓவத் தகரை வகைப்பாச முந்தம் முரங்குலந்தே.

௮௧

குலையா நிலமும் விசும்புந் தொழுமுது குன்றமநிக்
கலையா நிலமும் மடியழல் காயவக் காய்கனலின்
மலையா நிலமு முடன்கூட வேமெனை வாங்குகழைச்
சிலையா னிலமு மெமதில்ல மாய்நின்று சீறுவனே.

௮௨

சீறிரை யாக மதியுணும் பாம்பணி செல்வமறை
மாறிரை யாக மலிமுது குன்ற மருவுதற்குச்
சேறிரை யாகயி லாசவி லாசக தேவவென்மின்
தோறிரை யாக நிலயென்று வாழன்மின் றெண்டர்களே.

௮௩

தொண்டரைக் கூடல் விழையார் பொழின்மலர்த் தூளுகிர்தல்
விண்டரைக் கூட லறவுறல் போலுந்தொல் வெற்புறுமைக்
கண்டரைக் கூட லுடையாரைப் போற்றிலர் கற்றறியா
மிண்டரைக் கூடல் வழியே நடத்துபு வீழ்த்துவரே.

௮௪

வீழி வலஞ்சுழி தில்லை சிராப்பள்ளி வேதவனங்
காழி வலஞ்சுழி யன்மேவு குன்றைக் கடவுள்விடின்
ஆழி வலஞ்சுழி வெள்வளை யானனை யன்னகல்விப்
பாழி வலஞ்சுழி யந்தியுள் வாங்குவர் பாவையரே.

௮௫

பாவல ருக்கு மலிபொரு ளீந்துகொள் பாட்டினர்க்கு
மேவல ருக்கு மழுவார்க்கு நன்முது வெற்பினுக்குக்
காவல ருக்கு மயலாகி நின்று கலங்குகின்றாய்
ஆவல ருக்கு வினைநில மாயினை யாயிழையே.

௮௬

ஆயக் கலையக லுஞ்சீர் முதுகுன் றாசமுனஞ்
சாயக் கலைய னியிர்த்தசெம் மேனிய தப்பவில்லா
னேயக் கலைய புழுக்கூ டெனுமுட னேயமெல்லாம்
மாயக் கலைய மலமாயை கன்மங்கள் வந்தருளே.

௮௭

வந்திக்க நாவி னினையே வழுத்த மலர்விழியால்
முந்திக்க னாவி தொலைத்தோய் நினது முதுவெற்பையே
சிந்திக்க நாவி மதநாறு மாதரைச் சேருமின்பம்
நந்திக்க னாவி னொழிவாமென் றன்னுற நல்குதியே.

௮௮

நல்குர வேநல் லுரைதான் முதுகுன்றர் நாட்டுனக்குச்
சொல்குர வேநல் குரவுறு வேல தொடைகன்பல
மல்குர வேன விதண்விட் டகம்புக்க மாணையிந்த
ஒல்குர வேனல் விடைக்கொடு. போகலென் றேறுதிலையே.

௮௯

ஒதித் திருக்கு மொழிவதல் லாமலுன் னுண்மைநிலை
சாதித் திருக்கு மியல்புதந் தாயிலை தன்மையெல்லாம்
போதித் திருக்கு மொழிசுன்றை வாண பொருப்புதவுஞ்
சோதித் திருக்கு மரிபாக சுந்தரன் றூதுவனே.

௯௦

தூதுகண் டாலு மதியணி வேணியர் துன்னிவந்தென்
காதுகண் டாலு முடன்மூக்கின் பெய்தநல் காரெனவெம்
மாதுகண் டாலு முவக்கப் படுமொழி வந்தனள்கார்ப்
போதுகண் டாலு மயில்வாழ் பொழிற்பழம் பூதானே.

௯௧

பூதர நன்று சிலைக்கென்று கொள்ளும் புராந்தகனார்
சீதர னன்று பொழிலெனுங் குன்றைத் திருநகரார்
காதர னன்றும் விழிபெறு மாறுடைக் கண்ணுதலார்
மாதர னன்று வருமதிக்க கோய்தலை மாற்றிலரே.

௯௨

மாற்குச் சிவந்த மலர்த்தாண் முதுகிரி வாணன்மறை
தூற்குச் சிவந்த விராப்பொரு ளென்பவர் நோக்குளன்வேவ்
கோற்குச் சிவந்த விறலாள னின்னுங் குறுகிலனிம்
மேற்குச் சிவந்த தறியே னிவட்கு விளைவதுவே.

௯௩

விளைய வளையு மணிநெல் வயன்முது வெற்பிறைவன்
அளைய வளையு முறவுடை யானவ் வனங்கசிலை
வளைய வளையு முடையுந் துறந்து வருந்துறமிவ்
விளைய வளையு மொருபுடை சார விருத்திலனே.

௯௪

இருத்த விருப்ப திடத்திலல் லாம விருப்பலென
நிருத்த விருப்ப முதுகுன்ற வாணனை நீவலியுஞ்
செருத்த விருப்ப வுததியை யாருணச் சிந்தைசெய்வர்
திருத்த விருப்ப வலையாவர் மெல்லுவர் தேமொழியே.

௯௫

தேவியு மாணும் விளையா டிடமுடைச் செங்கணுதல்
ஆவியு மாணும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைவ்
காவியு மாணும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகின்
ஏவியு மாணும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே.

௯௬

எடலை யாறு கிழித்தெதி ரேறவிண் ணேறுபுகழ்க்
கூடலை யாறு புலியூர் மகிழ்முது குன்றர்பெற்ற
வேடலை யாறு முயிர்த்தெடுத் தேந்துபு மென்கைகொடுத்
தூடலை யாறு வருகவென் பார்நல் லுமைதனையே.

௧௭

உமையிடப் பாக னலங்கூர் முதுகுன் றுடையனராச்
சுமையிடப் பாக வரிதே டடியுறத் தூமலர்கள்
தமையிடப் பாக மருவுவ ரேலவர் தங்களைப்பா
ரமையிடப் பாக னணுகா னுதைநினைந் தஞ்சுவனே.

௧௮

அஞ்ச வணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த
பஞ்ச வணத்தை மருவுமென் றுளுமை பாகமொடு
செஞ்ச வணத்தை யனையநின் கோலமென் சிந்தையுற
விஞ்ச வணத்தை மகிழ்குன்றை வாண விரும்புவனே.

௧௯

விருத்தா சலசந் கராமலை மாது விழிகளிக்கும்
நிருத்தா சலசந் திரன்போ லுடம்பிடை நின்றவர்தங்
கருத்தா சலசம் பவமிலர்க் காண்டறங் காட்டியசொற்
றிருத்தா சலசந் தமியேன் றலைக்குன் றிருவடிவே.

௧00

பழமலையந்தாதி முற்றிற்று.

பழமலைநாதர்

பிஷாடன நவமணிமாலை.



நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண்
டங்குற்று மென்றுகில் போக்கினள் வெற்றரை யாகியந்தோ
இங்குந் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற்
றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே.

௧

குன்ற முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான்
தன்ற மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து
நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னறுநுதலாய்
என்ற னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே.

௨

இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந்
தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலான்
செப்பார் பணமூலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டாய்
எப்பாத் திரத்திலு யிட்டறி யாய்கொன்முன் னென்றனரே.

௩

வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்ப்பலி
 ஓட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம்
 வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவெகொல்
 யாட்டினின் பாலென மூலமூ மாமென்ப தென்றனரே.

ச

மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற்
 கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான்மிடற்றில்
 நீண்ட வுகிருறுத் தாதனை வேனென்று நீர்தலையைத்
 தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே.

டு

வானோர் தொழுநின் பலிப்பாத் திரத்தை வனைந்ததுநீ
 தானே வெனச்சக் கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி
 யானோர் குயவன்மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப
 நானே வொருசிறிற் றிடைச்சியென் றுளந் நறுதுதலே.

சு

பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தில்
 அங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென
 எங்கையில் வந்த தெமதாக வேவழக் கென்றுசெட்டி
 மங்கையர் தங்கட் கிருங்கூ டலிவிட வைத்தனரே.

எ

நீருக்குத் தக்க சடையார் முதுகுன்றர் நேடியுங்கள்
 ஊருக்குட் பிச்சையென் றுற்றேமுண் டாயி னுரைமினென
 வானுக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர்
 யானுக்குக் கிட்டு மதுசோறு நீர்கொளு மென்றனரே.

அ

முழங்குந் தடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச்
 சழங்கு முலமுதி யாளென் பலியெனத் தம்மனையில்
 வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள்
 விழங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே.

க

பிக்ஷாடனநவமணிமாலை முற்றிற்று.

சிறப்புப்பாயிரம்.

பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத்
 தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரணம்
 பெய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனிதன்
 நற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே.



நெடுங்கழிநெடிலாசிரியவிருத்தம்.



முழுமணி மிடற்றன் கனன்முழுவீரன் முக்கணன் டகைநினை தெழில் கூர், முகம்புலர் தலைக்கண் டெல்வீரன் தடியின் முனைப்பிறைக் கோடு கொண் டெழுது,—விழுமணி யரவ துழைசடா டவியின் விண்ணதித் தன் புனல் விடுப்ப, விரைவொடு குளிர்ந்த முகமலர் தவினான் மென்கொடி யெனநினை யுணர்ந்தேன்,—செழுமணி நீல மழைமுகி நவமுஞ் சிலம் பெணும் புற்றினின் றூர்ந்து, திரைபொரு கடற்பேர்ப் பெரும்படம் விரித் துத் தினமணி யெனப்படுஞ் செங்கேழ்,—கெழுமணி யுமிழ்ந்து பேரிரு றுந்து கிடக்குமெய்ம் முடக்குமா சுணமாய்க், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

விழைவொடு நினக்கு மாதுலன் மாமி வெற்புவேண் டெழுதுதன் மரு கன், மேலெலா மெலும்புந் தோலுமாய்க் கிடத்தல் வெறுத்திடா திளமைநா டாது,—பழமலை தனக்குச் சாதியொப் பெனவே பார்த்துனைக் கொடுத்த தன் நந்தைப், பனிமலை யென்றோ தன்மனை யாட்டி பயந்திடப் பெருமள ளென்றோ,—கழைவரை முன்ன மூன்றுபு நடந்து கடிதுபள் ளங்களின் வீழ்ந்து, கரைகளின் மெல்ல வேறிவெண் ணுரைவாய்க் கடையுற விரைந் துருத் திரைந்து,—கிழவுரு விருத்த நதியெனப் பட்டுக் கீர்த்திழ வுலகி ணும் போர்ப்பக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

காமமென் கின்ற கதுவுவெந் தீயுங் கடுஞ்சின மெனப்படு புலியுங், களிப்பெணுஞ் சிறுகட் புகர்முசுப் புழைக்கைக் கற்றையடிக் களிநல்யா னையுமே,—தாமிரு மெனது மனமெனும் வுனத்திற் றனிவரல் வெருவினை யாயிற், நழலினின் றாடிப் புலிகரி யுரிபோர்த் தடுத்தவாண் டிணையெசும் வுருவாய்,—ஈமவென் ளெலும்பிற் கிடப்படு மெனத்தா னெலும்பணி கடவுண் மா நதியா, யிருந்துநல் ளன்னங் கொண்டுமெய் வெருப்ப வினைதடி கற்கை யை யிகழ்ந்து,—கீழ்மைசொல் கின்ற தொன்றுமின் றாயிற் கிடைக்குமோ விதன்குண மென்னக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரி யநா யகியே.

உ. தந்தை பனிமலை என்றும் பாடம்,
 க. எலும்பங் கிடப்படும் என்றும் இணைதரு என்றும் பாடம்.

சுட்டுதற் கரிய நின்னைமெய்க்கு ஞான சொருபியென் றருமறை யனைத் துஞ், சொல்லுவ துண்மை யென்னநன் குணர்ந்தேன் சுரந்தநின் நிருமூலைச் செழும்பால்,—வட்டிவிற் கொச்சைப் பிள்ளைமுன் னுண்டு வண்புகழ் ஞான சம்பந்த; வள்ளலென் றிடப்பேர் பெற்றரன் மொழிபோன் மையநீர் செய யுள்செய் தமையால்,—எட்டிநற் நிகிரி பறித்தெறிந் தூற்கா வியானையை யுருட்டிவாங் குதிரை, யெறிந்துசக் கதிர்த்துக் கொடுமா முறித்தீட்ட டெதிர் ற்கிடார் தமைவிடுத் தோடிக்,—கிட்டினர்ப் புரட்டி முருகவேள் பூதக் கிளைப்பெரு வெள்ளமொத் தெழுந்து, கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

ச

உள்ளமென் மனையில் விருப்பொடு வெறுப்பா முறுகுழி மேடுக ணிரவி, யொழிவிலா வாய்மை மெழுகினுற் புகி யுயர்தரு மனமெனப் படு மோர்,—புள்ளிமென் றவ்சி விருத்திநின் பதியைப் பழுதில்யா னெனப் படுநெல்லைப், பழமல மாயைத் தவிடுமி போக்கிப் பாகஞ்செய் தென்றருத் திவொய்,—துள்ளுமொண் மறிமான் முல்லையு ளாயர் சூழல்வெண் ணெய்க் குட முருட்டித், துணைமூலைக் குவட்டின் மஞ்சண்மேற் படப்போய்த் தோய்ந்துநின் றாடிளங் கயற்கட்,—கிள்ளைமென் மொழியார் துகிலெடுத் தொளித்துக் கேடில்சீர்க் கண்ணொடுதல்போற், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

டு

நாடினா ருயிர்க ளாமெவற் றினுக்கு நல்கிய தந்தையுந் தாயு, நம்பனு நீயு மல்லிர்நும் மூர்க்கே நவின்றவம் முறையுளீர் நீவிர்,—பாடியா ரண ன்சொ லீண்டுமாய் வனதாம் பரிந்துநீ மடிமிசைக் கிடத்தப், பழமலை தனது பெயர்வலக் காதிற் பகர்ந்தருள் செயப்பெறுஞ் செயலால்,—ஓடியோர் காக மேறுபு கவிழ்த்த வொருசிறு கரகநீர் தானு, மொருவனோர் செயலால் விடுத்தவப் புனலு முமையொரு பாகர்கட் டோன்றிக்,—கேடிலா னந்த வ்ருவமா மெனையொக் கின்றன வோவென வதிர்த்துக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

சு

தன்னொரு மகன்வா கனத்தினை வெறுத்தோர் தனயன்வா கனத்தினை விரும்புந், தண்மணிப் பணியு மதனையுள் வெருவித் தான்வள ராமதி யமும் வாழ்,—மின்னவிர் சடையான் றனைநினை யன்றி மேவுவா னவரைநெஞ் சுன்னல், விரிகதிர் விழுங்கு மணியினை விடுத்து வெறுமணி கொள்ளுமா றன்றோ,—மன்னவர் மனிதர் சந்திரன் பரிதி மகபதி மலரயன் மறவி, வானவர் வசுக்கள் சித்தர்கிம் புருடர் மாதவர் விஞ்சைய ரசரர்,—கின்னா ராகர் மூழ்குபே ராவங் கேட்டொரு முராரியாய் சுருட்டக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

எ

படைத்திடுந் தொழிலோன் மறைச்சடங் கியற்றப் பாவியேன் மனத் தினும் வலிய, பன்மணி சூயின்ற செம்பொனம் மியினிள் பதமலர் வைத் தக லாமல்,—இடத்தினி லுனைவைத் தருளுதன் முன்னே வியற்பகை மனை வியை யிரந்தா, னிளம்பிறை சூடு மிறையவன் பின்ன ரொங்ஙனம் போயிரந் திடுவான்,—கொடுத்தெனி விடுபொன் புலவனுக் காளுநர்க் குளத்தினிற் பழமலை யன்று, கொடுத்தது நானே கொடுத்தன நென்னிற் குளித்தகல் பவர்குளத் தெல்லாங்,—கிடைத்திட வொருகண் டருமெனக் கிதுசெய் கின்றதற் புதங்கொலோ வென்னக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

அ

பண்டுநின் கொழுநன் றந்தையுந் சாயும் பயந்ததம் மருமருந் தன்ன, பாலனைக் கொன்று சமைத்திடக் கொள்ளும் பாதக மொன்றுளங்கொண்டு,— தொண்டர்தம் மனையிற் செல்வனென் நெழநின் சுதனழப் பொருதுநின் முலைப்பால், சுரந்தமு தூட்டு மன்னை யாவாய் தொழுதுபோய்ப் பிரித்திலை யென்னே,—அண்டர்தங் கங்கை யன்னமங் கதன்க ணுடல வாகிவர் தடை யா, வாடியிங் கிதன்க ணமர்வுறப் பெறலா லடைந்துவான் கங்கையை யிகழ் ந்து,—கெண்டையொண் வாளை யுடனெழக் குதிப்பக் கிளைவளைக் கமுகின் மேற் றவழக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

க

புரிசடைக் காட்டு ளாடவிட் டிளவம் புலியினைச் சிறப்புலி யொடு கோட், புல்தொழ விருக்கு மொருபெருந் தெய்வப் புலிபனி மலையிள மானைப்,—பரிவுறத் தொழுது மருவிய வதனூற் பயமறச் சாதிக டனது, பாங்கர்வந் தெய்தப் பெற்றதென் றறிந்து பசுவெலா மருவுறப் பெறுமே,— சுரிசுழற் கயற்கட் பிறைநுதற் கனிவாய்த் துடியிடைக் குவிமுலைத் தளிர்க்கைத், துணைவிமுற் கங்கை பெயர்சொலக் கூசுஞ் சுடர்மணிக் கட் செவிப் பணியான்,—கிரிமகட் கெடுத்தக் கறைமிடற் றிறைவன் கிளக்கு மேற் புகழெனத் தேன்றிக், கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.

க0

பெரியநாயகியம்மை

நெடுங்கழிநெடிலாசிரியவீருத்தம் முற்றிற்று.



க. ஆடல தன்னைவர் தடையா என்றும் பாடம்.

க0. கிரிமகட் கடுத்த கறைமிடற் றிறைவன் என்றும் பாடம்.

பெரியநாயகியம்மைகலித் துறை.



இறைவற்குத் தக்க விழுமாப் பெனுமொழி யின்றியொரு
மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக்
குறைவற்ற நெற்கொண் டிலகேற் றுனைப்பலி கொள்ளுமான்
பெறவுற் றனையனை யேகுன்றை வாழும் பெரியம்மையே.

க

பத்தர்க்கு நெஞ்ச மலர்மீ திருத்திப் பயந்துகொடுஞ்
சித்தர்க் ககற்றுநின் பாதாம் புயமொரு செஞ்சிலைமேல்
வைத்தற்கு மெண்ணி மதியுடையே னென்பன் வார்சடையான்
பித்தர்க்குத் தங்குண நூலினுஞ் செம்மை பெரியம்மையே.

உ

இழைபொறுத் தாற்பொறை தானென்ப ரானல் விசைப்புலவர்
மழைபொறுத் தார்புனன் முக்காற் பொறுக்கும் வழக்கதுண்டே
உழைபொறுத் தார்நல் வியற்பகை யார்மனைக் குற்றவொரு
பிழைபொறுத் தாய்நன்று காண்குன்றை வாழும் பெரியம்மையே.

ங

கையன்று தாமரை கண்ணன் நிளமென் கயலெனவே
பொய்யன்று கங்கையை நீரென்று சாதிப்பர் போர்விடையார்
மெய்யென்று நீகொண் டிரேலற லாயினென் மென்கையிடைப்
பெய்யென்று பினை யறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே.

ச

பொன்வாங்கு செஞ்சடைப் பாம்புகள் சுற்றும் புதுமதியி
னன்வாங்கு கோடு கிழிக்கு நடுவெண் டலைபிங்கல்
முன்வாங்கு மெந்தைநின் பாதாம் புயத்தின் முடிவணங்கிற்
பின்வாங்கி நில்லன்ன மேகுன்றை வாழும் பெரியம்மையே.

ஞ

கடிநறு மென்றரு மீ திருப் பாரெனக் கங்கையென்பாள்
முடிநடு வேறி யிருந்தனள் வேனின் முதிர்விலதன்
அடியடை வாரெனச் சங்கரன் பாங்க ரமர்ந்தனைநீ
பிடிநடை யேகுயி லேகுன்றை வாழும் பெரியம்மையே.

ஈ

நின்போ விலரரு ளாளரென் நேசொல நின்கொழுநன்
என்போ னொருவன் மகன்பூங் கழுத்தினை யீர்வென்றே
அன்போர் சிறிது மிலனாகப் போக வதற்கிசைந்து
பின்போய் விடாதுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே.

எ

செச்சை மலர்புரை வாளுகு மேனி திறந்துகொண்டு
கச்சை யாவொன் றசைத்துக் கபாலங் கரத்தெடுத்துப்
பச்சை மயிலனை யார்மனை தோறும் படர்ந்திரக்கும்
பிச்சை யொழுகென் றொருவார்த்தை சொல்லெம் பெரியம்மையே. ௮

சோதிப் பதியன்றி வேறொரு தெய்வந் தொழுதற்கில்லை
ஒதிற் பிறரென வச்ச முறம லுயிர்களெல்லாம்
நீதிப் புதல்வர்க ளாயின வாதவி னீகொள் கற்புப்
பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே ௯

நின்னைய நாயக னென்றிருப் பாய்நினை நீத்தகன்று
தன்னேரில் பூவணத் தேயன்று போய்ச்செய்த தன்மையெலாஞ்
சொன்னே னலேனினி நீன்றோ டொளிப்பதென் சொல்லுவன்யான்
பின்னே தெனக்குத் தருவாய்தென் குன்றைப் பெரியம்மையே. ௧௦

நந்நவத் துன்னைப் பெறுமலைக் கென்னமுன் னல்கியுனைப்
பந்நறக் கொண்ட தெலும்பே யணியும் பழமலைதான்
சந்நெனக் கையந் தராதுசொன் னும்மலைச் சாகியுள்ளே
பெந்நவர்க் கென்ன முலைவிலை குன்றைப் பெரியம்மையே. ௧௧

கந்நா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த
சொந்நா றொருபெண் றொழித்ததென் பாரொடு தொல்லுலகின்
நந்நாண் மகற்பெறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப்
பெந்நான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே. ௧௨

கரிய மிடறுடைப் பெம்மான் கரத்துழைக் கன்றொடுமோர்
அரிய முடியம் புலியோடு மேவினை யாடுகின்றாய்
தெரிய வரிய பதினா லுலகுமென் சிற்றிலென்பாய்
பெரியவ னென்ப துனக்கேது குன்றைப் பெரியம்மையே. ௧௩

தண்ணா ரிதழி புனைவான் விழியினை தம்மனைகள்
பண்ணா வழிக்குமென் றோநின் றிருமுக பங்கயத்திற்
கண்ணா யினருனக் கவ்வலை மாதுங் கலைமகளும்
பெண்ணா ரமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே. ௧௪

உள்ளத் தறுபிணி யேற்கு மருந்துக்கென் றுன்னைவந்து
மெள்ளத் தொழவுந் திருமுலைப் பான்மெல் விரனுதியாற்
றெள்ளித் துளியள வாயினுந் தொட்டுத் தெறித்திலுயன்
பிள்ளைக்குங் கிள்ளைக்கும் பால்கொடுத் தாலென் பெரியம்மையே. ௧௫

ஆறாத் தயர்கொண் டடியேன் சலிப்ப வதுசெவியில்
ஏறாம லேயிருந் தாலென்செய் வேனெங்க ளீசற்கொரு
கூறாகி யண்ட முதலா யினமை குலவுதவப்
பேறாகி வாழ்பவ ளேகுன்றை வாழும் பெரியம்மையே. ௧௬

நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன் தருயிரு நாழிகெல்லால்
வினைமாட்சி கொண்டியி ரெல்லா மளித்தருண் மேன்மையினால்
மனைமாட்சி யெய்து முனக்கே பெருங்கற்பு மாட்சியன்றிப்
பினைமாட்சி யார்க்குண் டெகின்ற குன்றைப் பெரியம்மையே. க௭

நெடிய விலங்க லொருசிலை யாக்கிய நிற்பதிமேற்
கொடிய வநங்கள் சிலைபோ யெடுத்தமுன் கொண்டெதிர்த்த
ஒடிவி லருஞ்சிலைச் செங்கரும் போசொல் லுனதுநடுப்
பிடியு ளடங்கிய தென்னிது குன்றைப் பெரியம்மையே. க௮

பண்டகு வீணை யொடுபாட வந்தவப் பாமடந்தை
கண்டழு மாறு மதிநிறை போலக் கவின்களியும்
வெண்டலை மாலை கிடந்தொளிர் தோளிக்கு வீங்குமூலைப்
பெண்டகை மாமணி நீகுன்றை வாழும் பெரியம்மையே. க௯

பெரியநாயகியம்மைகலித்துறை முற்றிற்று.



ந ன் னெ னி.



கா ப் பு.

மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுகவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழுவோ
நாவிற் குதவு நயந்து. க

மாசற்ற நெஞ்சடையார் வன்சொலினி தேனையவர்
பேசற்ற வின்சொற் பிறிதென்க - ஈசற்கு
நல்லோ நெறிசிலையோ நன்னுதா லொண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. உ

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட் குரியவராற் றுங்கொள்க - தங்கனெடுங்
குன்றினாற் செய்தனைய கொங்கையா யாவின்பால்
கன்றினாற் கொள்ப கறந்து. ங

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேரம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முசந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

௪

நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லி னுமிசிறிது நீங்கிப் பழமைபோற்
புல்லினுந் திண்மைநிலை போம்.

௫

காதன் மனையாளுங் காதலனு மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஒதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முசத்தாய் நோக்கரூன்
கண்ணிரண்டு மொன்றையே காண்.

௬

கடலே யனையம்யாங் கல்வியா லென்னும்
அடலே றனையசெருக் காழ்த்தி - விடலே
முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலு முண்ணப் படும்.

௭

உள்ளங் கவர்ந்தெழுந் தேங்கு சினங்காத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.

௮

மெவியோர் வலிய விசவலரை யஞ்சார்
வவியோர் தமைத்தா மருவிற் - பலியேல்
கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.

௯

தங்குறைதீர் வள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகின்
நிறையிருளை நீக்குமே னின்று.

௧0

பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்வியர்பா லன்றியே
மெய்ப்புலவர் தம்பால் வினையாவாந் - துப்பிற்
சுழற்றுங்கொல் கற்றுணைச் சூற வளிபோய்ச்
சுழற்றுஞ் சிறுபுன் றரும்பு.

௧௧

வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற்
பொருந்துத றுணே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளந் சிறுசூட்த்து நில்லாது
வீதலோ நின்றல் வியப்பு.

௧௨

பெருக்க மொசெருக்கம் பெற்றபொருட் கேற்ப
விருப்ப மொசெருக்கம்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

கந

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண் தோமல ரீங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

கச

இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்
றெல்லா மிருந்தமவற் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூ றெறியும்
விழியிலார்க் கேது வினக்கு.

கடு

தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு
கழியினுஞ்செல் லாதோ கடல்.

கசு

எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் மீகை மறுப்பரோ - பைந்தொட
நின்று பயனுதவி நில்லா வரம்பையின்கீழ்க்
கன்று முதவுந் கனி.

கஎ

இன்சொலா லன்றி யிருநீர் வியனுலகம்
வன்சொலா லென்று மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா தழற்கதிராற் றண்ணென்
கதிர்வரவாற் பொங்குங் கடல்.

கஅ

நல்லோர் வரவா னகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவா னமுங்குவார் - வல்லோர்
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துஞ் சுழல்கால் வர.

கக

பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டெள்ளம்
எரியி னிழுதாவ ரென்க - தெரியியூய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கலுமுமே கண்.

உ0

எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தம்
எழுத்தறிவார்க் காணி னிலையாம் - எழுத்தறிவார்
ஆயுங் கடவு ளவிர்சடைமுன் கண்டளவில்
வீயுஞ் சுரநீர் மிகை.

உக

ஆக்கு மறிவா னலது பிறப்பினான்
மீக்கொ ஞயர்வழிவு வேண்டற்க - நீக்கு
பவரா ரரவின் பருமணிகண் டென்றுங்
கவரார் கடலின் கடு.

உஉ

பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால்
எறும்பூரக் கற்குழியு மே.

உ௩

உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ்
கொண்டு புகல்வசவர் சூற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்புங் கனி.

உ௪

கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகன நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகுமொண் பொருள்.

உ௫

உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான்
விண்ணளவா யின்றோ விளம்பு.

உ௬

கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா வியலுதவி தாஞ்செய்வர் - ஆம்மா
முளைக்கு மெயிறு முதிர்சுவைநா விற்கு
விளைக்கும் வலியனதா மென்று.

உ௭

முனிவினு நல்குவர் மூதறிஞ ருள்ளக்
கனிவினு நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத்
தாயினு மாமோ வறை.

உ௮

உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கு மொருகோடி யாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியா யஞ்சமோ
மண்ணிற் புலியைமதி மான்.

உ௯

கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன் முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்ன ரணிகோலி வையார்
பெருகுதற்க் ணென்செய்வார் பேசு.

௩௦

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோ லடிதன்மேற்
கைசென்று தாங்குங் கடிது.

௩௧

பன்னும் பனுவற் பயன்றே சறிவிலார்
மன்னு மறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழொன் றிலதாயிற் றுண்.

நஉ

எள்ளா திருப்ப விழிஞர்போற் றற்குரியர்
விள்ளா வறிஞரது வேண்டாரே - தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக்
கரைகாப் புளதோ கடல்.

நந

அறிவுடையா ரன்றி யதுபெருர் தம்பாற்
செறிப்பழியை யஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே ழுன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சு மோவிருளைக் கண்டு.

நசு

கற்ற வறிவினரைக் காழுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தா மென்று மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம்.

நடு

தக்கார்க்கே யீவர் தகார்க்களிப்பா ரில்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பரோ போய்.

நசு

பெரியோர்முற் றன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழுந் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

நஎ

நல்லார் செயுங்கேண்மை நாடோறு நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே - நல்லாய்கேள்
காய்முற்றிற் நின்றீங் கனியா மிளந்தளிர்நாள்
போய்முற்றி னென்னாகிப் போம்.

நஅ

கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்குடி
உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்றொட
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.

நக

பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னு மறிஞரைத்தா மற்றொவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே யதுபுனையாக்
காணுங்கண் ணைக்குமோ காண்.

சு௦

நன்னேறி முற்றிற்று.



உ
கணபதி துணை

திருச்சிற்றம்பலம்.

திருவெங்கைக்கோவை.

காப்பு.

கட்டளைக்கலித்துறை.

பூவை மலர்நிறத் தெம்பெரு மாட்டி பொருப்பரையன்
பாவை வளர்க்குங் கிளிமுன்கை யாலொரு பான்மருவுந்
தேவை வளர்சடைத் தென்வெங்கை வாணனைச் சேர்ந்துவருங்
கோவை படர்வதற் குள்ளுன்று வாமொற்றைக் கொம்பரையே.

களவியல்.

கைக்கிளை.

காட்சி.

பூவும் பழுத்த செழுந்தீங் கணியும் பொழியமுதம்
மேவுங் குடங்க ளிரண்டிட னேயிரு மீனுங்கொண்டு
சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்
தூவும் பொழிவி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.

ஐயம்.

மண்ணே விரைச்சந் தனவரை யோமலர் மாளிகையோ
விண்ணே வலைத்தண் புனலோ பழமலை வெங்கையன்ன
பெண்ணே டிருக்கும் பொழுதிளஞ் சேவிற் பிறமுநெடுங்
கண்ணே டிருக்கு முகம்போல்வ தாங்கது கண்டிலமே.

இதுவுமது.

முலைப்பகை யோகட் பகையோ வவர்தம் முகப்பகையோ
மலைப்பகை யாம்விண் முழுதாளி யென்றும் வணங்குமயன்
றலைப்பகை யாய கரமுடை யான்வெங்கை சார்ந்துநின்ற
சிலைப்பகை யாகு நறுதுத லார்தந் திருமணியே.

துணவு.

சேணும் பிலமு மலர்மா ளிகையுஞ் செழுஞ்சிலம்பும்
 நாணும் படிநம் படியே தவப்பய னண்ணியமை
 பூணும் பணியரன் வெங்கையின் மாநிழற் பூம்பொழில்வாய்க்
 காணும் பிறைதூத லாட்சும வானின்று காட்டியதே.

ச

குறிப்பறிதல்.

பாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர்
 ஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல்
 நோயும்ந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற்
 நேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.

டு

இயற்கைப்புணர்ச்சி.

இரந்துபின்னிற்றற்கேண்ணல்.

புரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற
 அரந்தா முயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால்
 இரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே
 கரந்தா னமக்குப் பழியுள தாயிற் சுழறுகவே.

சு

இரந்துபின்னிலநிற்றல்.

தாளுந் தரக்கன் றினைமீண் டெடுத்திய்யத் தண்ணளியால்
 ஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல
 வாளுங் கணையுங் கதிர்வேலு மாணு மதர்வியியால்
 நீளுந் துயர்செய்து வாளானின் றீரிது நீதியன்றே.

எ

முன்னிலையாக்கல்.

பாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின் ற
 வாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல்
 சேரக்கட் டிக்குழற் காட்டிலி டாமற் சிறந்தவலங்
 காரக்கட் பேதை தனித்துநின் றுயென்ன காரணமே.

அ

மெய்தொட்டுப்பயிற்றல்.

மெய்கூ றிடும்வரை மங்கைம ணளர்சம் வெங்கையினிற்
 பொய்கூ றிலஞ்சிலர் போலில யேயெனப் புல்லிழையிற்
 செய்கூ றதிவொன் றளவுள தேயிவன் சிற்றிடைதான்
 மைகூர் குழலில் வெறிகொண் டிலாவு மதுகரமே.

க

இதுவுமது.

மன்னிசை வெங்கை யுடையபி ரான்வரை மானுசுப்பைப்
பொன்னிசை கொங்கை யொடித்தாலு நிர்தை பொருந்துறுமை
மின்னிசை மென்முழ லேறன்மின் னீவிர் விளங்கிலிரோ
இன்னிசை வண்டினங் காங்காக தாலிய மென்பதுவே.

க0

பொய்பாராட்டல்.

முழுதலங் கார மழுவோன் நிருவெங்கை மொய்குழலுன்
பழுதறுங் கொங்கைக் குடைதய ராற்பணி மாமலயம்
அழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை
எழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே.

கக

இதுவுமது.

உன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப்
பொன்மலை நாடுணை கழுத்தொடு தாளுறப் பூட்டிவெங்கை
மன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி.
வின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே.

கஉ

இடம்பெற்றுத்தழால்.

வந்தாளு மையர் திருவெங்கை வாணர் வரையணங்கே
நந்தா மணிவிளக் குற்றுதிர் பூவணை நன்கமைந்த
பைந்தா துக்குங் கணியேறு மல்லிகைப் பந்தரிடஞ்
சிந்தா குலமற நாமிசை யோர்மணஞ் செய்வதற்கே.

கங

வழிபாடுமறுத்தல்.

அகலா தடைக்கலம் புக்கபுட் காகத்தன் னாகமெல்லாம்
மிகலா வரிந்து புரந்தவற் காத்தவர் வெங்கையிலே
இகலா தயற்சந் தனம்படர்ந் தேறு மிளங்கொடியே
புகலா யெனக்குயிர் போலுநன் னுணைப் புரந்தருளே.

கச

இடையறுகிளத்தல்.

மதயானை யீருரி யூடே மறைந்து மழைமறைத்த
உதயா திபெனென நின்றூர்தம் வெங்கையி லுன்றினைப்போற்
கதையா லெனினு மறிந்திலம் வேள்கல கத்தணங்கே
புதையாது பைம்பொற் குடங்கதிர் வாளைப் புதைப்பதுவே.

கடு

நீடுநினைந்தீரங்கல்.

குலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன்
நீலக் கணையிறகை வைத்தா னினிச்சுற்று நேரநிற்பிற்
காலற் கிரையிடு மென்னு வியையிந்தக் காரிகையார்
கோலக் களபக்குன் றென்றே மருவக் குறுகுவதே.

கக

மறுத்தேதீர்கோடல்.

சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்
|செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து
வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.

க௭

வறிதுநகைதோற்றல்.

புல்லார் பவர்கணெற் சோறுபெற் றுங்குப் பொருந்தியென்றும்
அல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல்
வில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவு
நல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.

க௮

முறுவந்தறிப்புணரீதல்.

தனிவா னவார்நந் திருவெங்கை வாணர் தழுலெறிப்ப
முனிவா னகைசெய் நகைபோல்வ தன்றிம் முகிண்முலையார்
பனிவாண் மதிமுகத் தேயெனை யாளப் பரிவின்மணக்
கனிவா லெழுநகை யீதம்பி காமக் கடலினுக்கே.

க௯

முயங்குதலுறுத்தல்.

கொங்கைக் குவடு மணிமல்குற் பாம்புங் குறுமுனிவன்
அங்கைத் தலமடங் காவிழி வாரியு மாங்கிருப்ப
வெங்கைப் பழமலை யாரரு ளாலவ் விசும்பறியா
மங்கைப் பருவத் திவள்வா யமுதிங்கு வாய்த்ததுவே.

௨0

புணர்ச்சியீன்மகிழ்தல்.

தாண்டுஞ் சினவிடை யெம்மான் றனிவெங்கைத் தண்சிலம்பில்
யாண்டும் பெறலரு மின்பமெல் லாமைம் புலனுமின்று
தூண்டுஞ் சுடரென நின்றவிம் மாதரிற் றுய்த்தனவால்
வேண்டும் பொருணமக் கேதோ வினியிந்த மேதினிக்கே.

௨௧

புகழ்தல்.

புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தர்வெற்பிற்
குறைந்தா விவணுத லொவ்வாய் நினது குறைநிறைந்தாற்
சிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால்
நிறைந்தாலென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே.

௨௨

வ ன் பு னை ரு.



அணிந்துழிநாணியதுணர்ந்துதெளிவித்தல்.

மன்ற டியதிரு வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நன்ற யணிகுவ னென்றலு நின்றபெரு நாணையஞ்சிக்
குன்ற ரெதிரொலி போலநின் பாங்கியர் கோலணியா
இன்ற யிழையணிந் தேன்வெரு வேனெஞ் சிளங்கொடியே. ௨௩

பெருநயப்புரைத்தல்.

கடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற்
குடக்குங் குமுழை யாண்மாட் டலாமற் குலவளிகாள்
நடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை
அடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே. ௨௪

தேய்வத்திறம்பேசல்.

நதிவசத் தாய சடையார் திருவெங்கை நாட்டொருவர்
மதிவசத் தாலன்றி வான்குன் மதிநுதல் வல்லிசதா
கதிவசத் தால்வரும் வள்ளிதட் போதின் கடிமணம்போல்
விதிவசத் தால்வரு நங்கேண்மை யாவர் விலக்குவரே. ௨௫

பிரியேனென்றல்.

பாவிடை வைத்த பெரும்புகழ் வெங்கைப் பழமலைகைம்
மாவிடை வைத்த விகல்வாள் விழியெழின் மாதர்தமை
நாவிடை வைத்தவன் மார்பிடை வைத்தவ னுணவகப்
பூவிடை வைத்த நினையோ பிரிகுவன் பூங்கொடியே. ௨௬

பிரிந்துவருகேன்றல்.

உழைதொட்ட வங்கையர் வெங்கையர் ஞான வொளியர்வெற்பில்
இழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய்
மழைதொட்டு நின்றவிப் பும்பொழிற் புக்கு மணிமகரக்
குழைதொட்டு மீளநின் கண்போல் விரைந்து குறுகுவனே. ௨௭

இடமணித்தேன்றல்.

சீராக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்
கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்
வேறாய்ப் புணர்வதென் னேவைந்துன் சாரல் வியன்பதியும்
மாறாய் பழனத் தெமதாரு மொன்றி மருவுறுமே. ௨௮

தெளிவு.

பழிமாற் றியபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மொழிமாற் றெனும்பொருள் கோளினல் லாமன் மொழிபிறழார்
சுழிமாற் றியவுந்தி யாய்வரு வேனெனச் சொல்லியவவ்
வழிமாற் ற மும்பிறழ் மோபிற ழாது மறப்பினுமே.

உக

பிரிவுழிமகிழ்ச்சி.

செல்லுங்கீழ்த்தீசேலவுகண்டுளத்தோடுசொல்லல்.

உடையோர் சிறிதொரு கைதூக்கி வீசி யொருகையினைப்
புடையோ டரிக்க ணிலனோக்கிச் சிற்றொலிப் பூணுடனே
சுடையோர் திருவெங்கை வெற்பினம் மாவி தனிநெஞ்சமே
நடையோ திமங்கல்கண் டென்னே பறக்க நடக்கின்றதே.

௩௦

பாகனோடுசொல்லல்.

பொன்னங் கிரிநிகர் திண்டேர் செலுத்தும் புகழ்வலவா
மின்னஞ் சடையர் திருவெங்கை வாணர்தம் வெள்ளருவித்
தென்னஞ் சிலம்பி விடைமிடித் தார்தமைத் தேடியெதிர்
அன்னம் பிடியென வேநடந் தேகுநம் மாயிழையே.

௩௧

பிரிவுழிக்கலங்கல்.

ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.

ஆயவெள் ளத்தி னடுவே யிருக்கு மாசவன்னம்
பாயவெள் ளத்தமு துற்றங் கெனக்ககப் பட்டதுதான்
மேயவெள் ளச்சடை யம்மான் றிருவெங்கை வெற்பிலொரு
மாயவெள் ளக்கன வோவறி யேனெஞ்ச மாழ்குவதே.

௩௨.

வாயில்பெற்றுய்தல்.

சேவை யுகைப்பவர் வெங்கைபு ரேசர் சிலம்பின்மயல்
நோவை யொழிப்ப மருந்துகண் டோமினி நோவெனஞ்சே
பூவை யுருத்த மொழியார் மழைக்கட் பொறிவண்டுதாம்
பாவை யொருத்தி முகாம்புயத் தேசென்று பாய்கின்றவே.

௩௩.

பண்புபாராட்டல்.

நிதிமுன் மிடியர் மனம்போ லவாவி நிகரில்வெங்கைப்
பதிமுன் புகுமுது குன்றுடை யார்பதம் பண்டரைத்த
மதிமுன் மரையு மரைநா யகன்முன் மதியுங்கண்டோர்
விதிமுன் கொணரு மிவர்முகம் போல வியக்கிலரே.

௩௪

பயந்தோர்ப்பழிச்சல்.

செந்தா மரையு மரிமாப்பு மென்னத் திருமகடான்
நந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற
அந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப
வந்தா ரமுதிதழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.

௩௫

கண்படைபெறுதுகங்குதேதல்.

அரவாம் பணியினர் வெங்கைபு ரேச ரணியழகின்
வரவாங் கதிரென் றுறுமோ வுடுமொக்குள் வந்தெழுவே
விரவாம் புயற்கர வோடவிர் மாமதி வெள்வளைசேர்
இரவாங் கடலில் விழுந்தமிழ் வேளை யெடுப்பதற்கே.

௩௬

இடந்தலைப்பாடு.



தந்ததெய்வந்தருமெனச்சேறல்.

மின்றந்த வேணியர் வெங்கைபு ரேசர் மிகுமருளால்
அன்றந்த வாரி நடுவே யொருவ னாகற்றியிட்ட
பொன்றந்த தெய்வமன் றோமலர் மாவைப் பொழிவிடத்தின்
முன்றந்த தின்றுந் தருநெஞ்ச மேசெலின் முந்துறவே.

௩௭

முந்துறக்காண்டல்.

அங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால்
வங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ்
சிங்கஞ் சுமந்த கரியுட னையொண் செழுந்தரளச்
சங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.

௩௮

முயங்கல்.

மடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத்
தொடலு மடியர் பெறம்பே நெனவிவ டோண்மருவி
உடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக்
கடலு ளமுந்தி யவசமுந் தேறையுங் கண்டிலமே.

௩௯

புகழ்தல்.

நாங்குழை யாம லருள்வோன் திருவெங்கை நாயகன்கைத்
தாங்குழை யேயன்றி மென்முலை தாங்கித் தளருமிடைப்
பூங்குழை யாயெப் படிசூதித் தாலுமிப் புல்லறிவாய்
நீங்குழை யோரின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.


சு௦

ஆயத்துய்த்தல்.

வானோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவுமொரு மன்னவன்செங்
கோளோக்கி நிற்குங் குடிபோல வந்தடங் கோட்டிமையத்
தேளோக்கி நிற்கு மெழிலுடை யான்வெங்கைச் செல்வியுனைத்
தானோக்கி நிற்குநல் லாயத்து ளேசென்று சார்ந்தருளே.

சுக

பாங்கற்கூட்டம்.



தலைவன்பாங்கனைச்சார்தல்.

கன்னியுந் தானுமொன் றானோன் திருவெங்கைக் கண்ணுதல்போல்
வன்னியுந் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச்
சென்னியுந் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன்
மன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.

சு௨

பாங்கன்றலைவனையுற்றதுவினாத்தல்.

இலங்கா புரிமன்னன் றோளிற ஆன்றிய வீசர்வெங்கை
உலங்கா தலிக்குந்தின் டோளூர வாகட லூர்ந்திடினும்
விலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினும்
கலங்கா வுளமுங் கலங்கினின் றாயென்ன காரணமே.

சு௩

தலைவனுற்றதுரைத்தல்.

மலைவன் பணியரி வின்னாண் டுகணைசெய்து வந்துவெங்கைத்
தலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ்
சிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன்
முலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.

சு௪

கற்றறிபாங்கன்கழறல்.

போதைப் பொதிந்திட் டிருநீங் களகப் பொருப்பிமைய
மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க
மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கட னீந்திய வீரமொரு
பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.

சு௫

கீழ்வோன்கழற்றெநீர்மறுத்தல்.

ஊனா மெனநஞ் சுவந்தோன் திருவெங்கை யூரிலுயர்
சேனா முலகம் வழிதாக வந்தவச் சேயிழையார்
பூனா மென்முலை யின்பெருங் காட்சியும் பொய்யிடையின்
காணமை யுங்கண் டனையாயி னண்ப கழறலையே.

சக

கீழ்வோற்பழித்தல்.

அண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு
பெண்டா விதய முருகினை யாயிற் பெருந்தகைநீ
விண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும்
வண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடமே.

சஎ

கீழ்வோன்வேட்கைதாங்கற்கருமைசாற்றல்.

பாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த
மாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய்
காலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு
வேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.

சஅ

பாங்கன்றன்மனத்தழங்கல்.

பெட்டுப்பட் டாவுரி கொண்டோன்றென் வெங்கைப் பிரான்வரையின்
மட்டுப்பட் டாவி மலர்வா ரிசமுக வல்லிழுகை
ஒட்டுப்பட் டானை யினையா னிடையெனு மோரிழையாற்
கட்டுப்பட் டானினி யென்செய்கு வேளிந்தக் காசினிக்கே.

சக

தலைவனோடழங்கல்.

நாட்டு மலிபுகழ்ப் பெம்மான் திருவெங்கை நாட்டிறைவ
கோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையான்
பூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார்
காட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.

௫௦

எவ்விடத்தேவ்வியற்றென்றல்.

தழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக்
குழைந்தார் திருவெங்கை நாயக னரிடங் கொண்டதனி
விழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு
நுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.

௫௧

அவனஃதீவ்விடத்தீவ்வியற்றென்றல்.

நறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப்
பிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப்
பறையே யிடையணி பரம்பே யகலல் குல்பற்றுமலை
ஐறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.

௫௨

சஅ. வெண்கோட்டு என்றும் பாடம்.

சக. கழறலையே என்றும் பாடம்.

பாங்கனிறைவனைத்தேற்றல்.

தடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை
இடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக்
குடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந்
திடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறவவனே.

௫௩

குறிவழிச்சேறல்.

காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்
வாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ
சேவியு மாணும் வினையா டிடத்தர் திருவெங்கையில்
ஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.

௫௪

இறைவியைக்காண்டல்.

முகையே முலைசெழும் போதே முகமலர் மூசவண்டின்
தொகையே குழல்செந் தளிரே யடிநற் சவைக்கனியே
நகையே யிசழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும்
பகையே யெஹுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.

௫௫

இகழ்ந்ததற்கிரங்கல்.

புடையே யுமையொடுஞ் செற்கதிர் வேற்கைப் புதல்வனெடும்
விடையே யிவர்த்நும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப்
பெடையே யென்வந் தினங்கா வறுமிப் பெருந்தனத்தார்
இடையே யிலையெனி னைந்தினே யான்கொ லிறையவனே.

௫௬

நலைவனைவியத்தல்.

குடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார்
கூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தலெடுங்
காடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.

௫௭

நலைவியைவியத்தல்.

பருத்த குவிமுலைப் பாரத்தி னாற்கடற் பங்கயத்தில்
இருத்த லரிதென வந்துவன் பூவி லிருக்குமிவர்
விருத்த கிரிமகிழ் வெங்கைவெற் போன்மயல் வெள்ளங்கொண்ட
வருத்த விதய மலர்மீ திருந்திட வல்லவரே.

௫௮

தலைவன் றனக்குத்தலைவிநிலைகூறல்.

இயலாற் சிறந்த திருவெங்கை வாண ரிமையவெற்ப
மயலாற் புரிந்த முலையான யின்முன் மதர்மழைக்கட்
கயலாற் கலக்குவித் துன்கலை வேலையைக் காரனாகப்
புயலாற் பருகுவித் தார்நின்று ளார்தண் பொழிவிடத்தே.

௫௯

௫௯. தளராதுநிற்க என்றும் பாடம்.

௫௮. வெள்ளங்கொண்டு என்றும் பாடம்.

௫௯. மயலாற்றிருந்த என்றும் பாடம்

தலைவன்சேறல்.

எழா முலகும் புகழ்வெங்கை வர்ண ரிமையவெற்பிற்
ஆழா தெனையெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார்
தாழா திசையளி மூசுமென் பூந்துணர் தண்கொம்பரே
சூழாய மாக நடுநிற்ப ரோவிர்தச் சோலையிலே.

க0

தலைவியைக்காண்டல்.

தனைப்பாச நாசகர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற்
களைப்பான் மதிமுகக் காரிகை யீர்தண் களபமுலைக்
கிளைப்பாற மென்பெருந் தோண்மே விருத்தினை கின்றவிடை
இளைப்பாற வோதனி நின்றீரிக் காம ரிளம்பொழிற்கே.

கக

கலவியின்மகிழ்தல்.

துதிவாய் தொறுங்கொளு மென்மலர்ப் பூம்பொழில் சூழ்ந்தவெங்கைப்
பதிவாய் வரையின மாளே டமர்ந்த பரணருளாற்
றிதிவாய் மதியமிர் தம்போ லலாமற் சிறந்தமுக
மதிவா யமிர்தமுண் டோம்வந்து கூடவிம் மங்கையரே.

கஉ

புகழ்தல்.

சங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்ற
பொங்கம் புனவிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ
அங்கம் பவவணிக் தார்வெங்கை வரண ரணிவரைமேல்
இங்கம் புயமுறை காளிந்த மாத ரிளமுலைக்கே.

கங

பாங்கியோடுவருகெனப்பகர்தல்.

பங்கே ருகத்திற் கடுத்தசெங் காவிப் பனிமலர்போல்
துங்கே னெனுமுயிர்ப் பாங்கியொ டேமறை நூன்முகத்திற்
சங்கேத மாம்பெயர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற்
இங்கே வருகவென் னெஞ்சா லயத்தி விருப்பவரே.

கச

பாங்கிற்கூட்டல்.

கார்கண்ட மஞ்சையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந்
தார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின்
சீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப்
போர்கண்ட வேற்கண் மடவாரா மேவுக பூங்கொடியே.

கசி

பாங்கிமதியுடன்பாடு.

தோற்றத்தாலாராய்தல்.

எனையா டியபதத் தான்வோன் றிருவெங்கை யேந்திழைநீ
சினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச்
சுனையாடி வண்டல் வினையாடி முத்தந் துவன்றியவம்
மனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.

கக

ஓழக்கந்தாலையந்தீர்தல்.

கொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமனமே
நெற்றிக் குடைந்ததென் நெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்
வெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்
மற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே. ௬௭

சுனைநயப்புரைத்தல்.

கடைக்கண் சிவந்தித மொன்றே வெளுப்பக் கலவையினுள்
துடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பி யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
றொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனயே. ௬௮

சுனைவியந்துரைத்தல்.

ஒளியார் குமுதநல் வெள்ளாம்ப லாக வொழிவருதண்
அளியார் கருநெய்தல் வந்துசெந் தாமரை யாகச்செய்யில்
எளியா ரடியவர்க் காணாதம் வெங்கையில் யாரொருவர்
குளியார் மதிநுத னீயா டிய்வக் குளிர்சுனையே. ௬௯

தகையணங்குறுத்தல்.

பண்ணாடு மின்சொ லுமைபாகர் வெங்கைப் பனிவனாமேல்
விண்ணா டிழிந்து வருந்தெய்வ மாது விளங்குறுமென்
கண்ணா டிருந்தபெண் ணின்னீழ லாகக் கருத்திடைநீ
எண்ணா டிருந்துக வேவில டானெங்க ளேந்திழையே. ௭௦

நடுங்கநாட்டம்.

எதிராக் கவினுமை பங்காளர் வெங்கை யிறைவர்சடை
முதிராப் பிறையைந் தலைநாக மீன்ற முழுமணியின்
கதிராந் சிவந்தது போற்சேந்த கோட்டுக் களிற்றைமலர்
உதிராக் கொடியனை யாயின்று நான்கண் டுடைந்தனனே. ௭௧

பெட்டவாயில்பெற்றிரவுவலியுறுத்தல்.

அருவா யுருவமு மாம்பெங்கை வாண ரும்பதத்தைக்
குருவா லடைபவர் போலுயிர்ப் பாங்கியைக் கொண்டெமல்லப்
பெருவா ரறநிமிர்ந் தேர்தூன் மருங்குற் பெரும்பழியை
வெருவா தெழுமுலைப் பெண்ணு ரமுதத்தை மேவுதமே. ௭௨

ஊர்வினாத்தல்.

வலைநடு வந்த விளங்கலை போனும் மணிவடந்தாழ்
முலைநடு வென்ன விடமற வேவந்த முட்டிமரு
மலைநடு வந்துநொந் தேனுரை யீர்தும் வளம்பதியா
தலைநடு வந்தனஞ் சுண்டபி ரான்வெங்கை யன்னவரே. ௭௩

பெயர்வினாதல்.

ஊரான திங்குரை யீரா யினுமென் னுளங்குளிர்ச்
சீரார் திருவெங்கை மாநக ரார்தந் திருப்பெயர்போற்
பாரார் பருவங்கண் டேமறை யாகப் பகர்வதன்றே
பேரா யினுமுரை யீர்பிறை வாணுதற் பேதையரே.

எச

கேடுதீவினாதல்.

பைங்காஞ் சனவரை வில்லாளர் வெங்கைப் பனிவரைமேற்
செங்காந்த ளன்னமென் கைம்மட வீர்செங் குருதிபொங்க
வங்காந்த தன்பரு வாய்போல வேல்பட் டமுந்தபுண்ணே
டிங்காம்பு னத்தயல் வந்ததுண் டோநல் விளங்களிறே.

எடு

ஒழிந்ததுவினாதல்.

விழித்தே மதனைப் பொடித்தார்செவ் வாம்பன் மிருநிறுவப்பச்
சுழித்தே னுமிழ்வயல் வெங்கையி லேகடற் ரேட்டலரை
யொழித்தே வருமட வீரளி யேனின் றுளம்வருந்த
மொழித்தே னீலாததென் னோவுங்கள் வாய்க்கு முதமலர்க்கே.

எசு

யாரேயீவர்மனத்தெண்ணம்யாதெனத்தேர்தல்.

ஊரேதென் பாரதை விட்டே யருகுவந் தும்முடைய
பேரேதென் பார்கரி கண்டதுண் டோவெனப் பேசினின்று
வாரேறு கொங்கைக் குடநோக்குவார் வெங்கை வாணர்வெற்பில்
ஆரே யிவர்மனத் தெண்ணமென் னெயென் றறிந்திலமே.

எள

எண்ணந்தேளிதல்.

ஊர்கேட் கவநம் பெயர்கேட் கவுநின் றுழல்பனைக்கைக்
கார்கேட் கவுமவந் தவரே யலரிவர் கன்னியுமை
சீர்கேட்டு மையர்தென் வெங்கையி லேயிவள் செய்யவிள
நீர்கேட்க வந்தவ ரேபற்று காம நெருப்பினுக்கே.

எஅ

தலைவன்கையுறையேந்திவருதல்.

கொடையாளர் கையிற் பொருள்போற் சிறுமென் கொடிபுரையும்
இடையா ளிருளை யுடனிருந் தாளினி யேதுகுறை
விடையா னீணையிவி வெங்கைப் பிரான்றன் விழிக்குடைத்தோன்
படையான் மெலிந்தவெல் லாநெஞ்ச மேமுன் பகருதுமே.

எக

தலைவனவ்வகைவினாதல்.

காணைக் கலையொன் றெனதம்பு பாயக் கலைமதியின்
மாணைப் புணர வெழல்போல வேதள்ளி வந்ததுண்டோ
ஆணைத் தலைமகற் பெற்றேன் றிருவெங்கை யாவியின
மீணைப் பொருதகன் றென்வா ளிகலும் விழிய்வரே.

அ0

எதீர்மொழிகோடுத்தல்.

மானக் கலைகளைட் டெட்டெம்வல் லீர்கொன்றை வார்சடையிற்
கூனற் பிறைபுனை யெம்மான்றென் வெங்கைக் கொடிச்சியரேம்
வென்ற புனத்திற் கினிபார்த் திதணி னிருப்பதன்றிக்
கானக் கலையைத் தனிபார்த் திருக்குங் கருத்திலமே.

அக

இறைவனைநகுதல்.

தேனனை யாவரு மாமல ராலச் சிலைமதவேள்
மானனை யாரை வருத்துமென் பாரின்று மாந்தழையாந்
கூனனை யாமதி வார்சடை யார்வெங்கைக் குன்றில்விழி
மீனனை யாயிவ ரெய்தார் பெருங்கலை வீழ்த்திடவே.

அஉ

பாங்கிமதியினவரவர்மனக்கருத்துணரீதல்.

மான்வேட்ட மீதும் புனங்காவன் மீதினும் வைத்தமனந்
தான்வேட்ட காதன் மறைப்பவெல் லாமயன் றுறையொடு
நான்வேட்ட செம்மலர்த் தாளான் திருவெங்கை நாட்டிலிவர்
தேன்வேட்ட பூங்கண்க ளேயலர் தூற்றித் தெரிவிக்குமே.

அங

பாங்கியிற்கூட்டம்.



தலைவனுட்கொள்சாற்றல்.

நற்றே மொழியுமை பங்கன் திருவெங்கை நாடனையீர்
முற்றே ரிழைமுலை மேனகை யாதியர் முற்றுநுங்கன்
குற்றேவல் செய்யு மடந்தைய ராகக் கொடுப்பனின்னே
சற்றே யருட்கடைக் கண்பார்த்தென் னுவியைத் தாங்குமினே.

அச

பாங்கிதலழறைகிளத்தல்.

பொய்மே வரும்புனங் காவலர் யாங்கள் புனநடுவின்
வம்மே வுறுமது காப்பவ னீவீளை சூழ்வதெமழர்
நம்மே லருள்வைத் தளிப்பார் திருவெங்கை நாட்டிலுன்னூர்
கும்மேல் வரும்வளை செய்காட் டுவதொண் குலோத்துங்கனே.

அடு

தலைவன்றலைவிதன்ணையுயரீத்தல்.

அலைமக ளன்ன விலங்கில வேற்க ணரிவைநல்லாய்
கலைமகள் வந்தனை செய்வெங்கை நாதற்குக் கைகொடுத்து
மலைமக ளண்ட முழுதாளி னுங்கண் மலையரையன்
நலைமக ணன்மைப் பெருமையை யாதென்று சாற்றுவனே.

அசு

பாங்கியறியாள்போன்றுவினாதல்.

இஞ்சிப் புரமொரு மூன்றெரித் தார்வெங்கை யீர்ப்பொழில்வாய்ப்
பஞ்சிற் சிறுதளிர் மெல்லடி மாதர் பலரினுந்தான்
வஞ்சித் தெமையெம் முடனே யிருப்பினும் வந்துனது
நெஞ்சிற் புருந்து மறைந்தவன் யார்சொன் னெடுந்தகையே. ௮௭

இறையோன்றைவிதன்மையியம்பல்.

போதே முகமிளஞ் சேலே விழிபசும் பொன்னுரைத்த
சூதே முலைசெந் தளிரே யடிகதிர்ச் சோதியொடு
வாதே புரியுந் திருமே னியர்வெங்கை மங்கையர்க்கு
மாதே யிடையொன்று மல்லாமற் பொய்யல்ல மற்றவையே. ௮௮

பாங்கிதலையருமைசாற்றல்.

ஒறுத்துப் புரஞ்சுடு மெம்மான் நிருவெங்கை யூரின்மலர்
பொறுத்துக் கொளும்பொனென் றெண்ணே விராசிப் புதுத்துலையற்
கறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன்
நிறுத்துக் கொளும்பொனன் றேரவெளி தோசொ னெடுந்தகையே. ௮௯

தலைவன்ன்றியமையாமையியம்பல்.

பொங்கு டொளிரிகர் வெங்கைபு ரேசர் பொருப்பிடத்தில்
வங்குழ் வழங்கும் வியன்ஞாலந் தன்னில் வளர்ந்தெழுந்த
பைங்குழ் புயலின் றமையாத வாறெனப் பாவைவல்லவாய்
இங்குழ் தருமென் கொடியன்றி வாழ்தவின் றென்னுயிரே. ௯௦

பாங்கிநின்றுறைநீயேசென்றுரையென்றல்.

தீயே னுளங்குடி கொள்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
வீயேறு மென்றெடைத் தோளண்ண லேயயல் வேறெருவர்
போயே யுரைப்பின் மனமிரங் காளெங்கள் பூங்கொடிக்கு
நீயே வணங்கி மனமுளைந் தோதுக நின்குறையே. ௯௧

பாங்கியைத்தலைவன்பழித்தல்.

கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்லியுடைத்
தில்லைப் பதியி னடமாமும் வெங்கைச் சிவனையல்லாந்
சொல்லைக் கொடுநின் மனநாங் குழைப்பத் துணிதலொரு
புல்லைக் கொடுத்தென் கடனீந்த வுன்னுதல் பூங்கொடியே.

பாங்கிபேதைமையூட்டல்.

மாணைக் கவர்வம் மழுவிலே யேல்வெங்கை வாணர்க்கந்த
வாணைப் புணர்மதி கீள்வே மகப்படிந் மானுக்கென்னுஞ்
சேனைக் குறவர் மகளா கியவித் திருந்திழையான்
ஆனைத் திறலுடை யாயறி யாளுன் னருந்துயரே.

MAHAMAHAHUPAUN...
SWAMINATHA IYER

திருவெங்கைக்கோவை.

காதலன்றலைவிழத்தறிவுடைமைமொழிதல்.

விடுத்த மயலுடை யெம்மான் திருவெங்கை வெற்பணங்கே
எடுத்த விடைமுறிக் குங்கொங்கை யேயன்றி யென்னையெய்யத்
தொடுத்த குவளைக் கணைவாங்கி வின்மதன் றாணியிட
அடுத்த கடைக்கண்வைத் தாரறி யாமை யறிந்திலரே.

௯௪

பாங்கிழன்னுறுபுணர்ச்சீழறையுறக்கூறல்.

மருவீர வெண்மதி வேணிப் பிரான்வெங்கை வான்பொழில்வாய்
இருவீரு மொத்துப் புணர்ந்தாற் பயநாமக் கென்னையொன்றாற்
பொருவீர வான்விழிக் காப்பதி னாயிரம் பொய்யுரைத்து
வருவீ ரறிந்திலி ரேயுல கோதும் வழக்குரையே.

௯௫

தன்னிலைதலைவர்காற்றல்.

மண்ணைக்கொண் டெண்ட பெருமான் ரெழுமுவெங்கை வாணர்வெற்பிற்
பண்ணைக்கொண் டெற்ற மொழியா யுனையன்றிப் பாாமுலைப்
பெண்ணைக்கொண் டின்பம் பெறநான் விரும்பப் பெறிலதுதான்
கண்ணைக்கொண் டன்றி வழிதா னடப்பக் கருதுதலே.

௯௬

பாங்கியுலகியலுரைத்தல்.

வெண்டாம ரைமுலைப் பாலிகை வாளர விந்தச்செந்தீர்
கொண்டாவி யிற்சங்க மார்ப்பக் குவளை மணம்புணர்ந்து
வண்டாடு நல்லிய லூரவெம் மான்வெங்கை மாதினைநீ
கண்டாசைப் பட்டனை யேல்வரைந் தேகொள் கடைப்பிடித்தே.

௯௭

தலைமகன்மறுத்தல்.

தாமக் குழலை வரைந்துகொண் டேவெங்கைத் தாணுவெற்பிற்
காமக் கனலைத் தணிப்பாயென் றோதிய காரிகைநீ
நாமக் கிணறகழந் தநீர் கொடுநன் னகரிற்பற்றி
வேமக் கனலை யவிப்பாயென் பார்களின் வேறல்லையே.

௯௮

பாங்கியச்சுறுத்தல்.

பால்கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப் பட்டவெமர்
வேல்கொண்ட தம்முடற் புண்ணிலிட் டேவளை வேனியிர்ப்பார்
சேல்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைச் சேயிழைக்கு
மால்கொண்டு நின்றமுழ லேல்விரைந் தேருக மன்னவனே.

௯௯

தலைவன்கையுறைபுகழ்த்தல்.

கொண்டலங் கண்டர் திருவெங்கை வாணர் குளிர்சிலம்பிற்
றண்டளிர் வென்றசெந் தாண்மட வீர்துந் தடமுலையாம்
முண்டக மென்முகை மேல்வாழ ளுசி முனையினின்று
வண்டவஞ் செய்திங்கு வந்தகண் டிரிம் மணிவடமே.

௧00

பாங்கீகையுறைமறுத்தல்.

மல்லார்க்குந் தோளண்ண லேவெங்கை வாணர் வரையிற்பெண்கள்
எல்லார்க்கும் வந்த விடைபோல்வ தன்றிங் கிவட்கன்றியே
வில்லார்க்கு நின்னணி கொங்கையிற் காணிலெம் வேடரென்னும்
பொல்லார்க்கு நற்கும் புலிவா யிடறுதல் போன்றிடுமே. ௧0௧

ஆற்றநெஞ்சீனோவன்புலத்தல்.

பாமாலை கொண்ட திருவெங்கை வாணர் பனிவரைமேல்
மாமாலை நண்ணிய வென்னெஞ்சு மேயிவ்வரியளிகள்
தாமாலை மென்முழ லார்தமை வேண்டினர் தாண்முறித்த
பூமாலை யேறுங்கொ லோவவர் வார்முலைப் பொற்குன்றமே. ௧0௨

பாங்கியாற்றுவித்தகற்றல்.

ஆனுக் களித்த கொடியாளர் வெங்கை யணிநகராய்
பானுக் களித்து வருங்காலை நீவரிற் பைந்தொடிக்கைத்
தேனுக் களிக்கு மலர்த்தொடை வர்குழற் நேமொழியெய்ம்
மானுக் களித்துக் கலையாக் குவனுண்கை வண்டழையே. ௧0௩

**இரந்துதறைபெறுதுவருந்தீயகிழுவோள்
மடலேபொருளெனமதித்தல்.**

எண்ணைவிட் டோங்கும் புகழாளர் வெங்கை யிமையவெற்பில்
விண்ணைவிட் டெய்து மிவட்டரு வாயென மேவியுழும்
பண்ணைவிட் டீர்தொறும் புக்கிரப் பாரிற் பசியமடற்
பெண்ணைவிட் டோர்பெண்ணை நாம்வேண்டி நிற்பது பேதைமையே.

பாங்கீக்தலகிள்மேல்வைத்துரைத்தல்.

வாமத் துமைமகிழ் வெங்கையு ரேசர் மணிவரைமேல்
தாமக் குவிமென் முலைமட்டு வர்குழற் தையனல்லாய்
நாமக் கடலைக் கலமிவார் தேறுவர் நானிலத்தோர்
காமக் கடலை மடன்மா விவர்த்து கடப்பர்களே. ௧0௪

அதனைத்தன்மேல்வைத்துச்சாற்றல்.

பாவாக்கி யைப்பெண் பனையாக வாண்பனை பாட்டருளுந்
தேவாக்கி யானுந் திருவெங்கை வாணரிற் நேர்ந்தெருக்கம்
பூவாக்கி மாலை யணிந்துபொன் னையொரு பொற்பனையை
மாவாக்கி நானையும் மூர்நடு வீதி வருகுவனே. ௧0௬

பாங்கீதலைமகளவயவத்தருமைசாற்றல்.

மந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவர்
கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்ஙன்
சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும்
நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே. ௧0௭

௧0௨. தாண்முறிந்த என்றும் பாடம்.

௧0௬. பாவாக்கிமுன் எனறும் பாடம்.

தலைமகன் றன்னைத்தானேபுகழ்தல்.

ஐயா னைமுடை யார்வெங்கை வாண ரணிவரைமேற்
பொய்யா விளமுலை மங்கைநல் லாரிடை பொய்யென்பதை
மெய்யாகச் சாதித் தெழுதா விடிற்புகழ் வேண்டியயான்
கையா லெடுத்தது தூரிகை யேயன்று காரிகையே.

க0அ

பாங்கியநுளியல்கிளத்தல்.

வென்றிப் படைநன் மழுவடை யார்திரு வெங்கையிலே
குன்றிற் பொலியுங் குவிமுலை யாளொடு கூடவெண்ணி
நின்றிப் படிதளர் வேலண்ண லேயென்று நீக்கமற
அன்றிற் பெடையொடு வாழ்வதன் றோபனை யாவதுவே.

க0க

பாங்கிகொண்டுநிலைகூறல்.

மூலத் தளிமுத லானார் திருவெங்கை மொய்வரையாய்
நீலத் தடங்கண்ணி னூட்டுன் குறைசொல நோர்திலளேற்
கோலத் தளிரியன் மாதின் கருங்கட் குடங்கவரத்
தாலத் திவர்க நினையாவர் பின்னைத் தடுப்பவரே.

க0க0

தலைவியினைமைத்தன்மைபாங்கித் தலைவந்துணர் தீதல்.

பொடிக்கின்ற கொங்கை யிடைவருத் தாமுனம் பூவிரவி
முடிக்கின்ற கங்குல் களம்வருத் தாமுன முத்தலைவேற்
பிடிக்கின்ற வங்கையர் வெங்கையி லேயினம் பெண்ணினுக்கா
வடிக்கின்ற வேலண்ண லேயென்கொ லோசொல் வருந்துவதே.

தலைவன் றலைவிவருத்தீயவண்ணமுரைத்தல்.

கருவுக்கு மாமருந் தானாந்தென் வெங்கைக் கனகவெற்பிற்
பொருவுக்கு மாறென்றி லாதெழுந் தோங்கிய பூண்முலையாய்
திருவுக்கு மாலைத் தருமெழில் கூர்நூந் திருந்திழைக்கு
மருவுக்கு வாசனை போல்வந்த தாலென்னை வாட்டுவதே.

க0க2

பாங்கிசெவ்வியநுமைசெப்பல்.

கிளிக்குஞ் சுவையமு தூட்டாளக் கின்னையொற் கேட்டுவவாள்
குளிக்குஞ் சூனையிற் குளியாள் சிலம்பெதிர் கூவுகிலாள்
அளிக்குந் தொழிலுடை யார்வெங்கை வாண ரணிவரைமேல்
துளிக்குஞ்செந் தேன்மலர்த் தாரா யவட்கென்ன சொல்லுவனே.

தலைவன் செவ்வியேளிமைசெப்பல்.

தேன்வந்த கொன்றைச் சடையாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
கான்வந்த வேரிப் புனற்கோர் சிறுவழி காட்டுதல்போல்
யான்வந்த வாறு சிறிதுரைத் தாலிடை யீடின்றியே
தான்வந்து குங்குமக் கொங்கைக ளாரத் தழீஇக்கொளுமே.

க0க3

பாங்கியேஸ்னைமறைத்தபிளேளிதேனநகுதல்.

குற்ற லமுந்தென் றிருவால வாயுங் குடியிருப்புப்
பெற்றார் பவர்திரு வெங்கையி லேபெங்கள் பெண்ணணங்கின்
முற்ற முலையை யெனைமறைத் தின்ப முயங்குறுதல்
கற்ற வினைமறைத் தேயதன் பாலைக் கறப்பதுவே.

ககடு

அந்நகைபோறுஅதவன்புலம்பல்.

தடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய்
படாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து
விடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை
எடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெழிவதுவே.

ககசு

பாங்கிதலைவனைத்தேற்றல்.

தொடர்த்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தார்சொற்
கடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செவ் கயன்மருட்டும்
விடந்தா முயிற்கண் மடமான் நருமயல் வெள்ளத்திலே
கிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.

கக௭

பாங்கிகையுறையேற்றல்.

ஏக நிலைத்த வுமைபாகன் வெங்கை யிமையவெற்பில்
மாக நிலத்தி லரிதாய விற்பம் வளர்ந்தெழுமே
பாக நிலப்பிறை வாணுத லாடன் பரவையல்குற்
போக நிலத்திவிட் டானைய னேயுன்கைப் பூந்தழையே.

கக௮

கீழுவோனூற்றல்.

வன்மொழி போல வுரைத்தவெல் லாமிந்த மங்கைநல்லாள்
இன்மொழி யேமனத் தன்புவி டாம விசைத்தமையால்
மென்மொழி வாய்மைத் திருத்தொண்டர் தாமுனம் விட்டெறிந்த
கன்மொழி மாமல ரன்றோ திருவெங்கைக் கண்ணுதற்கே.

கககூ

**இறைவன்றனக்குக்குறைநேர்பாங்கியிறைவிக்கவள்
குறையுணர்த்தல்.**

வத்திர மைந்துடை யார்வெங்கை வாணர் வரையணங்கைப்
பத்திரங் கொண்டருச் சித்தே வரங்கொளும் பான்மையரை
ஓத்திரங் குள்ள மொட்பூந் தழைக்கை யொருவரின்று
சித்திர மொன்றின யாயடைந் தார்தந் திருபுனத்தே.

க௨௦

இறைவியறியாள்போன்றுதறியாள்கூறல்.

வேலுக்கு மம்புக்கு மாறுகொண் டோடும் விழிமடவாய்
மாலுக்கு நன்மனை யான்மனை யாகி வழங்கும்வல்ல
கோலுக்கு வல்லவண் ணாமலை யார்கட்டு கோயிலகப்
பாலுக்கு வந்தது கண்டாய்நம் வெங்கைப் பழமலையே.

க௨௧

பாங்கியிறையோற்கண்டமைபகர்த்தல்.

போரையும் வேளையு மாற்றிதன் வெங்கையிற் போதக்கண்டேன்
வாரையுங் கீள்பெருங் கொங்கையின் மேன்மனம் வைத்திருண்ட
காரையுஞ் சீறு மலர்க்குழ லாய்கரி யுங்கிரியும்
பேரையுஞ் சீரையுங் கேட்டுமுன் போந்த பெருந்தகையே. கஉஉ

பாங்கியைத்தலைவிமறைத்தல்.

நாரண னுன்முகன் காணார் சதானந்தர் ஞானபரி
பூரணர் வெங்கைப் பழமலை வாணர் பொருப்பின்மலர்த்
தாரணி வார்குழ லாய்நிந்தை கூறத் தகாதுகண்டாய்
காரண மின்றிக் கலுழ்வா ரொருவரைக் கண்டுகொண்டே. கஉ௩

பாங்கியெண்ணைமறைப்பதென்னெனத்தழால்.

மேலிலை யென்ன வயர்ந்தார் திருவெங்கை வெற்பிலுள
மாலிலை யென்ன வெனைமறைத் தாய்திரு மாலுறங்கும்
ஆலிலை யன்ன வயிற்றணங் கேயருந் தாய்க்கொளித்த
குலிலை நெஞ்சறி யாவரு சகமிலைச் சொல்லுதற்கே. கஉ௪

பாங்கிகையுறைபுகழ்தல்.

நீரை யணியுந் திருச்சடை யார்வெங்கை நித்தர்வெற்பில்
தாரை யணியு மதன்றேர்கண் டம்ம தழைத்ததுகாண்
வாரை யணியு முகின்முலை யாயணி வாய்த்தவல்குற
றேரை யணியுந் தகுதிய தாயிந்தச் செந்தழையே. கஉ௫

தோழிகிழவோன்றுயர்நிலைகிளத்தல்.

வளங்கனி வெங்கைப் பழமலை வாணர் வரையினவர்
உளங்கனி வெண்மருப் போர்மத யானை யொளிர் துதலாய்
சுளங்கனி யன்ன மடப்பிடி வாயிற் கனிந்துவிழும்
விளங்கனி நல்கக்கண் டாரொஃ துண்ணும் விளங்கனியே. கஉ௬

மறுத்தற்கருமைமாட்டல்.

நந்தா வொளியர் திருவெங்கை நாட்டி நமக்களிப்பச்
சந்தா டவியு ளிறைவர்கொய் யாப்பைந் தழையுமில்லை
முந்தா வவர்க்கெதிர் நானுரை யாப்பொய்ம் மொழியுமில்லை
வந்தா வினியெனக் கில்லைபெண் ணையொரு வார்த்தையுமே. கஉ௭

தலைவன்துதிப்புவேறுகநெறிப்படக்கூறல்.

போருடை யானுடை யார்வெங்கை வாணர் பொருப்பின்மணித்
தேருடை யார்கருத் தேதோ வறிந்திலந் தேமொழியாய்
ஆருடை யானினும் வேம்புடை யானினு மையபனைத்
தாருடை யானல னோமதி மானெனச் சாற்றினரே. கஉ௮

தலைவியையழனிதல்.

மறியே நியகைத் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
சிறியேனம் மெய்க ளிரண்டினும் வாழ்ந்திடுஞ் செய்யவயிர்
எறியே ரயில்விழி யாயின்று காறு மிரண்டென்பதை
அறியே னறிந்தன னேலுரை யேனிவ் வடாதனவே.

கஉக

தலைவீபாங்கியையழனிதல்.

நாட்டு மலிபுகழ் வெங்கைபு ரேசர் நயந்துகதி
காட்டு மமல ருளான்முன் றெய்வங் கடைப்பிடித்துக்
கூட்டு மொருவரைத் தானே நடுநின்று கூட்டுதல்போல்
ஈட்டு மொழிகள் பலபகர் தாளிவட் கென்சொல்வதே.

கஉ௦

தலைவிகையுறையேற்றல்.

பலர்செய்த மென்றுதி யாயினுங் கொச்சையம் பாலன்முதற்
சிலர்செய்த வின்றமி பிச்சையி னுர்திரு வெங்கையன்னாய்
அலர்செய்து நிற்பதொன் றாயினு மாக வனங்கனெய்யும்
மலர்செய்த நோய்மருந் தாமாயி னல்குக் மாந்தழையே.

கஉக

இறைவிகையுறையேற்றமைபாங்கி

இறைவந்துணர்ந்தல்.

இரைத்துப் பொருகங்கை வேணியர் வெங்கை யிறைதழையென்
றுரைத்துக் கொடுத்தலு மோடிவந் தேற்ற துயிர்த்துமுத்தம்
நிரைத்துக் கிடக்கு முலைமே லழுத்தின னேரரிழைதான்
அரைத்துக் குடித்தில ளன்பசெய் யாதது மவ்வளவே.

கஉஉ

பாங்கிதலைமகந்தக்தறியிடங்கூறல்.

அகலி விருக்குஞ் சுடரென வெங்கை யகத்திருக்கும்
புகலி விருக்கும் பொருளனை யார்தம் பொருப்பருகே
இகலி விருக்குங் கதிரவே விறைவ விரவுகடும்
பகலி விருக்கும் பொழில்பகல் யாங்கள் பயிலிடமே.

கஉ௩

பாங்கிதறியிடத்தீறையையக்கோண்டுசேறல்.

புணர்பூத்த வார்முலை யாய்மலர் தாங்கொய்யப் போதுவமந்
தணர்பூத்த சொன்மலர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
இணர்பூத்த கட்கவர் வண்டிசை கூரு மிளங்கொடிப்பெண்
துணர்பூத்த கொம்பர்க் கொழுநொ டாடிய சோலையிலே.

கஉ௪

குறியிடத்துய்த்துநீங்கல்.

மானேநின் கண்ணிகல் பெற்றள வாவி மருவலரை
யானே யளியினம் பின்னொடர் தார்ப்பக்கொண் டிங்குறுவேன்
ஆனே றுடையர் திருவெங்கை வாண ருண்முருகன்
தானே முறுமயி லாடல்கண் டேநிற்க தண்பொழிந்தே.

கஉ௫

திருவெங்கைக்கோவை.

இறையோனிடத்தேதீர்ப்படுதல்.

இயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற்
 கயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும்
 புயலோடு நல்லிள நீரோடு நின்று புடைபெயருஞ்
 செயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே. கநக

புணர்ச்சியீன்மகிழ்தல்.

மற்றின்ப முண்டென்ப தன்ற லிவடர வந்தவின்பஞ்
 சிற்றின்ப மென்பது தென்வெங்கை வாணர் திருநடனம்
 உற்றின்பஞ் செய்யுஞ் சிதாகாசந் தன்னை யுணர்வுடைமை
 பெற்றின்ப மெய்தினர் சொல்வாசிற் தம்பலப் பேரடனைந்தே. கந௭

புகழ்தல்.

வெங்கைப் பழமலை யெம்மா னுழையும் விளங்குமவன்
 பங்கைப் பெறுமுமை செங்கா வியுமவன் பாலனொரு
 செங்கைக் கதிர்வடிவேலுந் தரிப்பது செப்பிலிந்தக்
 கொங்கைக் குடமுடை யாள்விழி காட்டுங் குறிப்பதுவே. கந௮

தலைமகளைத்தலைமகன்வீடுத்தல்.

நீயாவி வந்தளித் தாய்தமி யேற்கு நிலாமலிளிப்
 போயாவி நல்கிநிற் காணா தலமரும் பூவையார்க்கு
 மாயாவி னோதர் திருவெங்கை வாணர் வரையினெதிர்
 கூயாவி மென்மலர் கொய்துநின் றாடுக கோமளமே. கநகூ

பாங்கீதலைவியைச்சாரீந்துகையுறைகாட்டல்.

நஞ்ச முழுதுசெய் வெங்கைபு ரேசர்நன் னாடனையாய்
 அஞ்ச முறவளி யெல்லா மடக்கி யமுதவொளி
 விஞ்ச மதிகண் டிதழ்முடி யோகம் விளைத்ததறந்
 கஞ்ச மிதுமுக சாரூபம் பெற்றது கைக்கொள்கவே. கச௦

தலைவியைப்பாங்கீற்கூட்டல்.

கங்கை விழியு முகமுஞ்செவ் வாயுங் கரந்துமைக்குச்
 செங்க யலுஞ்செங் கமலமு மாம்பலுஞ் செப்பும்வார்
 வெங்கை யனைய விலங்கிலை வேற்கண் விளங்கிழையாய்
 மங்கை யரையடைந் தம்மனை யாடுகம் வந்தருளே. கசக

நீங்கீத்தலைவற்கோம்படைசாற்றல்.

பிறவா வடிவன் நிருவெங்கை மேவும் பிரானொடுபோய்
 உறவா ருயிருற வேயாக்குஞ் சத்தியை யொப்பவின்று
 குறவாணர் தங்கண் மடமாதை நின்னொடு கூட்டுமெனை
 மறவா திருமன் னவாவிது வேநல் வரமெனக்கே. கச௨

உலகியன்மேம்படவிருந்துவிலக்கல்.

மாயற் கரியர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
ஈயற் பொரியுந் குறும்பூழ்க் குழம்புட னேனமெல்லான்
தீயற் கறியுந் தினைமூ ரலுமெஞ் சிறுகுடல்வாய்
நேயத் திவண்மிசைந் தேகிலென் னொகு நெடுந்தகையே.

கசந

விருந்தீறைவிரும்பல்.

நானக் களப முழையீ ரெனக்கு நவில்வதென்னீர்
வானத் தவர்தொழு தேத்தறுஞ் சீர்வெங்கை வாணர்க்குங்கள்
கானக் குறவ ரிறைமகன் றுன்முனங் கல்லையிற்பெய்
ஏனத் தசைச்சுறி யன்றோ மிகவு மினியதுவே.

கசச

ப க ற் கு றி.



கிழவோன்பிரிந்துழிக் கிழத்தீமாலையம்
பொழுதுகண்டிரங்கல்.

நந்தா மதுகைப் பழமலை யார்வெங்கை நாடனையாய்
வந்தாவி யம்புயம் வாட்டுமுன் னாளிலம் மாலையன்று
சிந்தா குலமுற வேதனித் தாரைச் செறுக்குமதன்
செந்தா மரையை மலர்த்துமிம் மாலைச் சிறுபொழுதே.

கசடு

பாங்கிபுலம்பல்.

அருந்தா விடமு மருந்தியவ் வானவ ராருயிரைத்
தருந்தாரு வெங்கையி லெவ்வகை யானுந் தனைத்தப்பியே
இருந்தாலு மாவி கவர்வான் மதிப்பிள்ளை யீன்றுவைக்கும்
பெருந்தாப மாலைக் கிவளென்கொ லோபிழை செய்ததுவே.

கசக

தலைவனீடத்தலைவிவருந்தல்.

கருமுன் படுத்துயர் தீர்ப்பார்நற் கட்டுசெவிக் கங்கணவீ
ரிருமுன் கரமுடை யார்வெங்கை வாண ரிமயவெற்றில்
அருமுன் மணியும் புனைபூந் துகிலுங்கொண் டாயவெள்ளம்
வருமுன்வந் தாரிலை யேயனை கோலநம் மன்னவரே.

கசஎ

தலைவியைப்பாங்கிகழறல்.

புணர்ந்தாருள் வெங்கை புரநாதர் பாகம் புணர்ந்தறறு
மணந்தாழ் குழலுமை மங்கையல் லாமன் மகிழ்ந்தமைத்
தணந்தா ரடைகிலர் நீதரி யாமற் றளர்ந்தனையேல்
பணந்தா முகலல்கு லாய்நகு வார்நினைப் பார்த்தவரே.

கசஅ

திருவெங்கைக்கோவை.

தலைவிழன்னிலைப்புறமொழிமொழிதல்.

உரையாத முன்ன முணர்வார் தமக்கன்றி யுற்றதன்னேய்
வரையாம ஹன்னவெல் லாமுரைத் தாலு மதித்துமணம்
கரையாத வர்கட் குரைப்பதின் வெங்கைக் கடவுளுண்ட
திரையால முண்டியிர் நீத்தாலு நன்று தெரிந்தவர்க்கே.

கசக

பாங்கியோடுபகர்தல்.

வன்பந் தகனை யழைக்குநஞ் சூணின் மறைப்பவழ்போல்
முன்பந் தனையிலர் வெங்கையின் மேவி முயங்குமுபேர்
இன்பந் தருமவ ரவ்வீன்ப மூடுற வின்றுபிரி
துன்பங் கலந்தளித் தாரழிந் தேனிலைத் தாமொழியே.

கடு0

பாங்கியச்சுறுத்தல்.

சுனைக்காவி யன்ன விழிநீ புனத்திற் சுகங்கடியா
துனைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைதல்கண்டு
வினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை
தினைக்காவன் மற்றொரு வர்க்களித் தாலென்னை செய்குவையே.

நீங்கங்கருமைதலைவிநினைந்தீரங்கல்.

தம்மா வியுந்தந் தலைவரும் வேறு தருமவரே
ஆம்மா வுலகிற் பிரிந்திருப் பாரளி மூசுமதக்
கைம்மா வுரியர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
எம்மா வியேயவ ரென்றாற் பிரிகுவ தெவ்வண்ணமே.

கடு௨

தலைவிக்கவள்வரல்பாங்கிசாழ்றல்.

கடிக்குங் கரும்பு மதவேள் சிலையவன் கைப்பகழி
முடிக்குங் கடிமல ராமினிக் கேள்வெம் முபலகன்மேல்
நடிக்குங் கமல பதத்தார் திருவெங்கை நாடனையாய்
வடிக்குஞ் சுடரில வேலன்பர் தேரின் மணிக்ஞரலே.

கடு௩

சிறைப்புறமாகச்செறிப்பறிவுறுத்தல்.

சழலாற் கடிய வளியே நறுமென் றழைகள்கொய்யக்
கழலார்ப் புறுமென் பதத்தார் புனத்தினுங் காவகத்துஞ்
சுழலாத் திரியுங் கிளிகா ளினிவெங்கைச் சோதிவெற்பில்
நிழலாற் பொலிந்த விளம்பொழிற் கேயிரு நெஞ்சுவந்தே.

கடு௪

முன்னிலைப்புறமொழிமொழிந்தறிவுறுத்தல்.

தொண்டா வெமையுடை யான்வெங்கை சூழினஞ் சோலையிற்பூந்
தண்டா தளவு மளிகா ளுமக்குத் தகா துகண்டிர்
கண்டா ளினினைந்துபின் காணாத போதெங் களைமறக்கும்
வண்டா ரிறைவ ரொடுகூடி யெம்மை மறப்பதுவே.

கடு௫

முன்னின்றுணர்த்தல்.

நனைகாத்த பூமட வார்வழி யாக நயந்தருளங்
கனைகாத்த பாகர்தம் வெங்கையி லேவண்டு காவிலமர்ச்
சுனைகாத்த வெற்பெமர் வேலண்ண லேயிச் சுகங்கடிந்து
தினைகாத்த வெம்மைத் துயர்புகக் காப்பர் செறித்தினியே.

கடுசு

முன்னின்றுணர்த்தியோம்படைசாற்றல்.

அந்திப் பொழுதிற் பெடைதா மரையு ளகப்படநோம்
புந்திச் சுரும்பு கதிர்வருங் காறும் புறந்திரியும்
நந்திக் கொடிவலங் கொண்டோன் றிருவெங்கை நாட்டிறைவ
சிந்தித் தெமைமற வாதிரு நீநின் றிருவுளத்தே.

கடுள

கிழவோன்றீசம்பெறுதுநெஞ்சோடுகிளத்தல்.

தூற்றிக் கடிமலர்ப் பைந்தேன் கவர்ந்து சுரும்பினங்கள்
ஏற்றிக் குவடுற வைத்தாங் கிதணி னிருந்தவரை
நீற்றிற் றிகழ்வடி வார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
போற்றிக் குறவர்வைத் தான்மன மேயென் புரிசுவமே.

கடுஅ

பகற்குறியிடையிடு.



இறைவனைப்பாங்கிதறிவரலில்லக்கல்.

கானக் குறவர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
ஏனக் குரலரி வாண்குறித் தாரன்னை யென்பவரும்
மானக் கயல்வழி யாங்குர லீர வருவதுபோற்
நேனக் கலர்தொடை யாய்வரு வாளித் தினைப்புனத்தே.

கடுக

இறைவியைக்குறிவரலில்லக்கல்.

மாடுண்ட வீரப் பிறையார்தென் வெங்கை வரையினிலுள்
சேடுண்ட கொங்கைப் பசிலகண் டேதினைக் காப்பயிர்த்துத்
தோடுண்ட காதுடை யாயன்னை தானுந் துணிந்திலளி
யோடுண்ட கூழென வேமறு காநிற்கு முள்ளமுமே.

கசு0

இறைமகளாடிடநோக்கியழங்கல்.

நீடுந் தினையிற் கிளிரோக் குதவென நின்றநம்மோ
டாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே
கூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்ச்
காடும் பிரிவுறச் செய்வதென் றேவெங்கைக் கண்ணுதலே.

கசுக

பாங்கியாடிடம்விடுத்தூக்கோண்டகறல்.

வயிரோ சன்னுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப்
பயிரோ நெவற நீத்தாளென் நெண்ணிப் பழுதுரையல்
செயிரோ சிறிது மிலாக்கினி காடன் சிறுகுடிலுக்
சூயிரோ டரிவை நடந்துசென் றுளென் ழுரைமின்களே. ககஉ

பின்னொடுந்தகைதறிவயினீடுசென்றிரங்கல்.

தன்னே டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற்
கன்னே தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ
மின்னே வெனநின் றவீர்சடை யார் திரு வெங்கைவெற்பில்
என்னே வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே. ககங

வறுங்களநாடிமறுகல்.

பெறுங்கள் நஞ்ச முடையா ரடியவர் பின்னாதனை
அறுங்கள் மென்னு மொருவெங்கை வாண ரணிவரைமேல்
நறுங்கள் வன்ன குழனீங்க மங்கல நாணிழந்த
வறுங்கள் மென்ன விருந்ததந் தோவிம் மணியிதனை. ககச

குறுந்தோடிவாழ்நீநோக்கிமதிமயங்கல்.

அறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா
மறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின்
புறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த
குறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே. ககடு

இ ர வு க் கு றி.



இறையோனிநுட்தறிவேண்டல்.

பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு
மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையணையீர்
திருந்தார் கவியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு
விருந்தாக வைத்தகன் றுளளி யேனையவ் வெய்யவனே. ககசு

பாங்கிநெறியினதருமைகூறல்.

அங்க முழுவணி யானேன்றென் வெங்கை யானருண்மா
தங்க முழுமத யானையன் றூடகற் சாடுமொரு
சிக்க முழுவரி யன்றென வேழமுஞ் சீயமுஞ்சேர்
துங்க முழுவன மெவ்வா றிருள்வரச் சொல்லுவதே. ககசு

இறையோனெறியினதெளிமைகூறல்.

பங்கந் தனக்கிலன் வெங்கையி லேதும் பணைமுலைமா
தங்கந் தனக்கும் மாதங்க பாரந் தரிக்குமிடைச்
சிங்கந் தனக்குந் தளர்வதல் லாமந் சினவிலங்கின்
சங்கந் தனக்கொரு நானே தளர்குவன் றுழ்குமுலே.

ககஅ

பாங்கியவனுட்டணியியல்வினாதுல்.

போதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்வினையாட்
டேதேது செய்வர் புனலேது தேய்வ ரொமைத்துதிப்பிற்
றீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப
குதே தெனுமுலை யாருங்க னூட்டியற் சொல்லுகவே.

ககக

கீழவோனவனுட்டணியியல்வினாதுல்.

என்னாட் டணியிய லென்னுயி னென்னுனக் கென்றனக்குப்
பொன்னாட் டணியிய லெல்லாங் கவர்ந்து புகழ்மலிந்த
சொன்னாட் டணியியல் வெங்கைபு ரேசர் சுடர்க்கிரிசூழ்
நின்னாட் டணியிய லெல்லா முரைத்தநு ணேரிழையே.

கஎ0

அவந்துத்தன்னாட்டணியியல்பாங்கிசாற்றல்.

பிறைக்கோலஞ் செய்யு துதற்கூட் டணிகுவர் பெய்வீனையால்
இறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதினைச்
சிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன்
நறைக்கோலஞ் செய்ய நறைக்கேர்லஞ் செய்வரென் னூட்டவரே.

இறைவீக்கிறையோன்துறையறிவுறுத்தல்.

வன்மானு மென்முலைச் சேயரி வர்ட்கண் மடந்தைநல்லாய்
வின்மான் மதிக்கை யரவிந்தம் வாடவவ் வேள்விதரும்
நன்மான் கரத்தர்தம் வெங்கையி லேயிற்றை நாளிரவில்
நின்மான் மதிமுகக் காண்பான் விரும்பு நெடுந்தகையே.

கஎஉ

நேராதிறைவீநெஞ்சோடுகிளத்தல்.

ஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப்
புலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம்
மெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில்
மலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.

கஎ௩

நேரிழைபாங்கியோடுநேர்ந்துரைத்தல்.

மின்னேடு வந்த விரிசடை யோன்றிரு வெங்கைவெற்பர்
மன்னேடு நீயிருள் வந்தே கெனச்சொன் மடந்தைநல்லாய்
என்னேடு கூடி யிருப்பது போல விருந்துமனம்
உன்னேடு கூடி னினியேது நானிங் குரைப்பதுவே.

கஎ௪

கஎஉ. அறிவ ரியற்றிய வேள்விதரு என்றும் பாடம்.

கஎ௩. வெற்பர் எனப் பாடங்கொள்வாருமுளர்.

கஎ௪. வெற்பில் எனப் பாடங்கொள்வாருமுளர்.

திருவெங்கைக்கோவை.

நேர்ந்தமைபாங்கிநேடுந்தகைக்குரைத்தல்.

கொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய
 முலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமினச்
 சிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல்
 மலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே. க௭௫

குறியிடைநீரீஞ்ச்தாய்துயிலறிதல்.

விந்தா சலமுனி மாதவன் போற்றான் வெங்கைவெற்பிற்
 சந்தா டவிகண் முறித்தெறி வேலொடு தண்புனத்தில்
 வந்தா குலநமக் காக்கிய வாரணம் வந்துற்றதோ
 நந்தா வனத்திற் பறவையெல் லாமு நரல்கின்றவே. க௭௬

இறைவீக்கிறைவள்வரவறிவுறுத்தல்.

மேனைக் குரிய மருமக ஞர்திரு வெங்கைவெற்பில்
 மானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய்
 யானைக் கரிய மரிக்குச் சரபமு மாகியிந்தக்
 காளைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே. க௭௭

அவட்கொண்டுசேறல்.

முருந்தா நகையுமை பங்காளர் வெங்கை முதுகிரிமேல்
 இருந்தா மரைகண் மறுத்தவிப்போதி விதழ்திறந்து
 விருந்தா மளிகட் கினிதூட்டு மல்லிகை மென்மலர்கொய்
 தருந்தா ரணிகுவ னில்லா தெழுந்தரு ளாரணங்கே. க௭௮

குறியுய்த்தகறல்.

காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற்
 றாதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
 போதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன்
 பாதார விந்தம் வருந்தா திவனிற் கபைங்கொடியே. க௭௯

வண்டுறைதாரோன்வந்தேதிப்பிடுதல்.

தாட்டா மரையென் றலைக்கணி வோன்வெங்கைத் தண்சிலம்பிற்
 நீட்டா வொருநடை யோவியம் போலுந் திருவுருவீர்
 ஆட்டா நெணுங்கதி ரேடாங் கதவடைத் தாங்கதன்மேற்
 பூட்டா மளியுறப் பூட்டிற்றன் றேவுங்கள் பூவகமே. க௮௦

பெருமகளாற்றினதருமைநீனைந்திரங்கல்.

விண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால்
 மண்டெரி யாசெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற்
 கண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ
 பண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே. க௮௧

புரவலந்நேற்றல்.

முன்காட்டு பந்தமும் வீடுமுள் னோன்வெங்கை மொய்வரைசூழ்
கொன்காட்டி லுன்குழல் போலே நிருண்டவிக் கூரிருள்வாய்ப்
பொன்காட்டு நல்லெழி லுன்னிடை போலப் புயனுடங்கும்
மின்காட்டி வந்ததிங் குன்னூர் வழியை விழியினுக்கே.

கஅஉ

புணர்தல்.

ஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கைத்
தேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவள
நீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள்
மார்போ டமுந்தத் தழுவவென் னென்செய்த மாதவமே.

கஅங்

புகழ்தல்.

பெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா
மண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற்
றண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக்
கண்காட்டு மாயினு மொவ்வா நினதொரு கண்முலையே.

கஅச

இறைமகளி றைவனைத்தறிவரல்வி லக்கல்.

அரவெளி தோவவ் வனமெளி தோவன்றி யாற்றின்மடுக்
கரவெளி தோநந் திருவெங்கை வாணர் களமருட்டும்
இரவெளி தோவிவை யெல்லாங் கடந்திங் கெனையளிப்ப
வரவெளி தோவென் னுயிர்க்கா ணுகிய மன்னவனே.

கஅடு

அவனிறைவியையிலவயின்விடுதல்.

வலம்பொலி வீர மழுவாளன் வெங்கை மணிவரைமேல்
நலம்பொலி வாணுதல் வேற்கணல் லாயுன் னடைவிரும்பி
அலம்பொலி யோடு தொடரோ திமயிலை யஞ்சிலதாட்
சிலம்பொலி யாமற் பரிகரித் தேகுன் றிருமனைக்கே.

கஅசு

இறைவியையெய்தீப்பாங்கிகையுறைகாட்டல்.

முட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை
நட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே
மட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக்
கட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.

கஅள

இற்கொண்டேகல்.

சூடுந் துளப மணிகீல வெற்புந் தொடர்ந்துமுனம்
நாடுந் திருவடி யெம்மான் திருவெங்கை நாடனையாய்
ஆடுந் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினுற்
றேமும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.

கஅஅ

பிற்சென்றிறைவனைவாவுவிலக்கல்.

தம்மேற் பணிபுனை வெங்கைபு ரேசரைச் சார்கிலர்போற்
கைம்மேற் பொருடெரி யாவிருள் வாய்வெங் கரியுடனே
தெம்மேற் புலிதிரி யுங்காட்டி னீயிச் சிறுவழிவந்
தெம்மேற் பழிசுமத் தாதகல் வாயெம் மிறையவனே.

கஅக

பெருமகன்மயங்கல்.

ஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர் வெற்பிற்
றேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செவலிடுப்போர்
போய்வாவென் பாரிவ் வலகினிற் போவென வேமுடித்து
நீவாவென் றுயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.

கக0

தோழ்தலைமகடுயர்க்ளந்துவிடுத்தல்.

வம்பு குறித்து வருமா ரளியின மல்லிகைப்பூங்
கம்பு குறிக்கும் பொழுதில்வெங் கேசரைக் கைதொழுது
நம்பு குறிக்கண் வருமண்ண லேகின் னகரினிற்போயக்
கொம்பு குறித்து வரக்காட் டொலியையெங் கொம்பினுக்கே.

ககக

நீருமகட்புணர்ந்தவன்சேறல்.

முப்போ தினுமந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல்
அப்போ தகன்றிரு வெங்கையன் னாள்குற் காடாவம்
ஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ்
செப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.

ககஉ

இரவுக்குறியிடையீடு.

இறைவீக்கீதுளையிறைவாவுணர்ந்தல்.

வள்ளலம் பாகு மரியாளன் வெங்கை மணிவரைமேல்
விள்ளலம் பானல் விழியாய் துணைபுணர் மென்சிறகர்
உள்ளலம் பாது துயில்கூர் தருத லொழிந்தெழுந்து
புள்ளலம் பானின்ற தென்னோ நமதிளம் பூம்பொழிற்கே.

கக௩

நாண்துறிமருண்டமைதலைவியவட்துணர்ந்தல்.

கானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டமறி
மானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற்
றேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன்
பானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.

கக௪

பாங்கிதலைவன்றீங்கேத்தீயம்பல்.

மறிக்கும் புலனுடை யன்பர்தம் பாவ மாமுறியத்
தறிக்குங் கனன்மழு வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
வெறிக்குங் குமமுலை மெல்விய லாயிந்த மேதினியோர்
குறிக்குங் குறிசெய்வ ரோநமை யாளக் குறித்தவரே.

ககடு

புலந்தவன்போதல்.

மறந்திக் குஞ்செயல் வெங்கைபு ரேசர் மறைவனத்தில்
அறந்தழைக் குந்திரு வாலயம் போலுல காரிருளைப்
பிறந்தழித் தென்று மொளியோ டிலாவரும் பேரிருவர்
திறந்தடைக் கின்றதன் றேறெஞ்ச மேநந் திருமனையே.

ககக

புலர்ந்தபின்வறுங்களந்தலைவிகண்டிரங்கல்.

பணஞ்செய் பொறியிள நாகா பரணர் பகைதடிந்து
நிணஞ்செய் சுடர்மழு வெங்கைபு ரேசர் நெடுஞ்சிலம்பிற்
குணஞ்செய் கதிரிலை வேலன்பர் தாங்குளிர் மாலையிட்டு
மணஞ்செய் தனரென வோதழைந் தாய்மலர் மாதவியே.

ககஎ

தலைமகள்பாங்கியோடுரைத்தல்.

நல்லார் தொடர்பிளங் காய்முதிர் வாமென நாடுரைப்ப
அல்லார் மணிமிடந் நெம்மான் றிருவெங்கை யாதிவெற்பில்
மல்லார் திணிபுயத் தன்பர்நம் பான்முனம் வைத்தரட்பு
வில்லார் சிறுமென் றளிர்முற்ற லாகி விளைந்ததுவே

ககஅ

தலைமகளவலம்பாங்கிதணித்தல்.

தீங்கையென் றுணு முறுகிலர் போற்றுந் திருவடியான்
காங்கையன் றுதைதன் வெங்கையி லேபைங் கனகநிறக்
கோங்கைவென் றேறங்கு முலையாய்நம் மன்பர் குறிபிழையார்
வேங்கையென் றுயினும் பூத்ததுண் டோமுல்லை மென்மலரே.

ககக

இறைவன்மேற்பாங்கிதறிபிழைப்பேற்றல்.

பொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலைமை
உருவோ டியிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே
வெருவோ மிரவும் பழியுமும் மூர்க்கு வினவிவழி
வருவோம் வரினு மெமைநோக் குறீரென வந்திலமே.

உ 00

இறைவிமேலிறைவன் தறிபிழைப்பேற்றல்.

நறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும்
உறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரணைய
புறவே யினமயி லேயமு தேபசும் பொற்கொடியே
மறவே னுனையென்று நீநீனை யாமன் மறப்பினுமே.

உ 0க

தலைவீதிறிமருண்டமைபாக்கிதலைவந்தரைத்தல்.

ஈயா தவரைக்கண் டவ ரொனச்செல் விரவல்ர்போற்
போயாவி யிற்சிறு மாங்கனி வீழ்ப் புரவலனே
ஈயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை
வீயா மலர்க்குழ லாள்வறி சேநொந்து மீண்டனளே. 202

அவன்மொழிக்கோடுமைபாங்கியவட்கியம்பல்.

கள்ளெழுங் கொன்றையர் வெங்கையி லேமைக் கடலின்மதி
நள்ளெழுங் காலம் பெறவே குறியிட நான்மருவி
உள்ளெழுங் காம மருந்து பெறாம லுழன்றுசென்றேன்
புள்ளெழுங் காலையென் றாரன்பர் தாமிளம் பூங்கொடியே. 203

என்பிழைப்பன்றென்றிறைவிநோதல்.

அஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில்
நஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத்
துஞ்சா திருந்துந்துஞ் சுற்றா னெனவவர் தூற்றப்பட்டேன்
எஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே. 204

தாய்துஞ்சாமை.

கயிற்றா னிகழர வம்போற் சுகந்தனிற் சுற்பனையாந்
குயிற்றா நிகழிறை வெங்கையி லேயெழுங் கூன்பிறையோர்
எயிற்றா னிகழு மிளம்பேதை யாமில் விரவுவந்து
துயிற்றா வனைதனை வெங்கால தூதர் துயிற்றுக்கவே. 205

நாய்துஞ்சாமை.

சுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றேன்றுசெந்நெல்
விளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா
தளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன்
வளைவான் னுமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே. 206

ஊர்துஞ்சாமை.

நீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில்
வார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற்
கார்துஞ்சு மாவின் மெல்லாமுன் றுஞ்சுக் கடலுந்துஞ்சு
ஊர்துஞ்சி லாததென் னேவிது நான்செய்த ஆழ்வினையே. 207

காவலர்கடுதல்.

தேவாதி தேவர் திருவெங்கை வாணர் சிலம்பர்நமை
மேவாத வண்ணங் கதிர்வேன் மருட்டும் விழிமடவாய்
கூவா மறுகிற் றிரிகா வலர்கையிற் கொட்டுபறை
வாவா வெனநெய்த லம்பறை கூவுநம் வாய்சலுக்கே. 208

நீலவுவேளிப்படுதல்.

ஒழுங்கி யிருந்த சடையாளர் வெங்கை யொருவர்வெற்பில்
புழுங்கி யிருந்த மனத்தன்பர் தாம்வந்து போமளவும்
மழுங்கி யிருந்து மிளிர்நிங் களையொரு வாளரவம்
விழுங்கி யிருந்து விடாதுகொ லோதளிர் மெல்லியலே.

௨௦௧

கூகைகுழறுதல்.

நாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன்
பாகா தவரெனக் கூகுவென் றத்தி யதிலிருந்து
நீகா வலரை விலக்குகின் றாயுயிர் நீத்திலனேற்
கூகாய் நினதடல் காண்பென் விடியிற் கொடிமுன்னமே.

௨௧௦

கோழீதூல்காட்டல்.

வாய்மை யெனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள்
சேய்மை யறுநங் கொழுநர்தங் கூட்டஞ் சிதைத்தெமக்குத்
தீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்சுவறத்
தூய்மை யுணர்ந்தவர் வாய்மையன் றாமெனச் சொல்லுவரே.

௨௧௧

வரைதல்வேட்கை.

தலைமகனாப்பாங்க்பருவால்வினவல்.

என்னிடத் துற்ற குறையுள வோநம்மை யீன் றவன்னை
தன்னிடத் துற்ற முனிலோ வுலகந் தருமியம
மின்னிடத் துற்ற பழமலை யார்திரு வெங்கையன்றாய்
நின்னிடத் துற்றதென் றோவுரை யாய்நின் னினைவினையே.

௨௧௨

அருமறைசேவீ லியறிந்தமைகூறல்.

வேலையி லேவரு நஞ்சமுண் டார்திரு வெங்கைவெற்பில்
மாலையி லேவண் டிசைபாடு மென்குழல் வாணுதலாய்
சோலையி லேநங் கொழுநர்வந் தேகதிர் தோன்றுசிறு
காலையி லேதரு மாலையன் றோவன்னை கண்டனளே.

௨௧௩

தலைமகன்வருந்தொழிற்கருமைசாற்றல்.

தாயுஞ் சணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாற்
தீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ
பாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பளிவரைமேற்
காயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.

௨௧௪

௨௧௧. புலரியைக் கூவுதல் எனப் பாடங் கொள்வாருமுளர்.

தலைமகனுரீக்துச்சேலவொருப்படுதல்.

அறிவே யொருவடி வாழீசர் வெங்கையி லன்னமன்றாய்
எறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம்
அறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய்
மறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.

உக௭

பாங்கியிறைவனைப்பழித்தல்.

வன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீபவர்மேல்
அன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப்
பின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.

உக௮

இறைவியிறையோன்றன்னைநேர்ந்தீயற்படமொழிதல்.

சரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
அரும்பு கடுக்கு முலையா யுலகுள வாயியெல்லாம்
விரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ
சரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.

உக௯

கனவுநலிபுரைத்தல்.

ஒடுஞ் செயல்செயு மாசைத் தனையை யொடித்திருத்தல்
கூடும் படிசெயும் வெங்கைபு ரேசர் குவட்டில்விழி
மூடும் பொழுதெதிர் தோன்றிநிற் பார்கண் முகிழ்த்திறந்தால்
நீடும் புகழுடை யாரெதிர் தோன்றிலர் நேரிழையே.

உக௧௦

கவினாழிபுரைத்தல்.

ஈயார் பொருளு மிறையாக் கிணறு மெனத்தனைவர்
தோயா முலைக ணலமிழந் தேன்மதி சூடுமொரு
மாயா மயமலர் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
வேயாம் பிணைபுரை மென்றோட் கருங்கண் விளங்கிழையே.

உக௧௧

தன்றுயர்தலைவந்துணர்ந்தலவேண்டல்.

விழிக்கிட னொரு துதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண்
பழிக்கலை மென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ்
சுழிக்கிட னொரு திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ்
மொழிக்கிட னொருது மென்பாரைக் கண்டில மொய்குழலே.

உ௨௦

துன்புறுபாங்கிநீசொல்லெனக்கீசொல்லல்.

பொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில்
மறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
பிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென்
அறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.

உ௨௧

உ௧௭. வாய்க்குறைவே என்றும் பாடம்.

உ௨௬. ஆலயப் பொய்கை எனப் பாடங் கொள்வாருமுளர்.

அலர்பார்த்துற்றவர்க்க்களவி.

கலரா லறிவரி யார்வெங்கை வாணர் கணகவெற்பிற்
பலரா லணியும் புகழார் பிறப்பொன்றிற் பாவிமதன்
மலரால் வருந்தயர் நீக்குவ ராயினு மண்ணுளர்வாய்
அலரால் வருந்தயர் நீக்குகிற் பாசை யறிந்திலமே.

உஉஉ

ஆறுபார்த்துற்றவர்க்க்களவி.

ஒருகோடு தம்மிற் குறைந்தநல் வாரண மொன்றுமன்றி
இருகோடு வந்து மிகுங்களி நேனு மிகன்மதமா
அருகோடு வெவ்வத ரென்றாலும் வெங்கை யமலர்தரும்
முருகோடுறமும் வடிவா ரிடைமன முந்துறுமே.

உஉஉ

காமம்க்குகழிபடர்க்களவி.

மாமாய னுந்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
பாமா முனிவன் மலயா நிலமொரு பாலசைய
வேமாயர் வேயங்குழ லாலூத மேனி விநகிற்பற்றுங்
காமா னலமவி யாகட லேழங் கவிப்பினுமே.

உஉச

தன் னுட்கையாறெய்தீடுகளவி.

வம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய்
அம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே
நம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை
வெம்புற் றனையனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே. உஉடு

நெறிவிலக்குவித்தல்.

நீரலை வேணியர் வெங்கையில் வாழு நெடுத்தகையைச்
சீரலை வாய்வருஞ் செவ்வேண் முருகனுஞ் சேறலருஞ்
சாரலை மேவு மொருபெருங் காட்டுத் தனிவழியில்
வாரலை நீயென் பவர்க்கே வருவன வண்புகழே.

உஉசு

குறிவிலக்குவித்தல்.

பிளவு மதிச்செஞ் சடையாளர் வெங்கைப் பெருந்தகைதான்
தளவு நகைக்கருங் கண்மட வாய்விண் டலமுகட்டை
அளவு பொழிற்குறி வந்தாற் றுயில்பொழு தார்க்கும்புள்ளாற்
களவு வெளிப்படி நென்றாய் முடியுநங் காரியமே.

உஉஎ

வெறிவிலக்குவித்தல்.

மறிகொண்ட வங்கையர் வெங்கையி லேமென் மலர்ப்பொழில்வாய்க்
குறிகொண்ட வன்பர் தருநோயென் றன்னை குறித்திலளாய்
நெறிகொண்ட தெய்வ மணங்கிற்றென் நேதன் னினைவழிந்து
வெறிகொண்ட னண்மற் றொருவிதி யோவிது மெல்லியலே. உஉஅ

பிறவிலக்துவீத்தல்.

அருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவியலர்க்
கருங்கண்ணி கங்கையின் மென்றாவி யன்னங் கருதிவைத்த
பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்மதில்
மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே. ௨௨௬

தூவரைவரைவேதீர்கோள்ளுவீத்தல்.

பூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில்
ஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெரு
நாண்கொண்டு நங்கற் பழிதனன் றேவன்றி நாணிழந்து
மாண்கொண்ட வங்கற் புழுதனன் றேரும் மரபினுக்கே. ௨௩௦

வரைவுகடாதல்.

வினவியசேவிலிக்குமறைத்தமைவிளம்பல்.

வண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதயில்
விண்டு தரித்தில னென்கொலென் றுளரன் வெங்கைவெற்பிற்
பண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு
கண்டு பினைத்துயின் றுளரீல யென்று கரந்தனனே. ௨௩௧

அலரறிவுறுத்தல்.

கோட்டு மலைவில் விறலாளர் வெங்கைக் குளிர்சிலம்பிற்
றீட்டு மிலைமவி வேலண்ண லேநின் றிருக்கரத்தால்
வேட்டு மகிழ்செய் யணங்கென வேயிவண் மென்முழவிற்
சூட்டு மலர்கண் டிலகமெ லாமலர் சூட்டியதே. ௨௩௨

தாயறிவுணர்த்தல்.

நீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் ரெடுஞ்சிலம்பிற்
கார்பூத்த வண்மை மடங்கலன் றையன்னை காலமன்றி
வார்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற்
பீர்பூத்த தென்னகொ லோவறி யேனெனப் பேசினனே. ௨௩௩

வேறியக்கறுத்தல்.

அலைமேற் கிளர்பொறி வாழ்வெங்கை வாண ரணிவரைமேற்
சிலைமேற் பயில்கைத் தலத்தைய நீயெமைச் செய்துயர்க்குத்
தலைமேற் படுமெறிக் கோர்கான் முடக்குந் தகைமையென்னக்
கொலைமேற் பயிலு மெமர்வெறி யாடல் குறித்தனரே. ௨௩௪

பிறர்வரைவுணர்த்தல்.

மகவா னிறைஞ்சந் திருவெங்கை வாணர் வரையணங்கின்
முகவா ரிசமு முலையுங்கண் டான்மிகு மோகமுறுஞ்
சகவாழ் வினரை யுரைப்பதென் யான்மறை சாற்றுகின்ற
சுகவாம தேவரு மின்றே விடுவர் துறவினையே.

உ௬௫

வரைவேதீர்வுணர்த்தல்.

கொன்னெறி வேற்கு மரன்போ லெமரெதீர் கொண்டுதரும்
நன்னெறி யாற்பெற லாகவுந் தென்வெங்கை நாதர்வெற்ப
செந்நெறி யாற்செல் பதிக்கோர் கொடுநெறி செல்பவர்போல்
மின்னெறி வேற்கண் ணியைக்கள வாற்பெற வேண்டினையே.

வரையுநாளுணர்த்தல்.

பணிவாய் விரிசடைப் பெம்மான்றென் வெங்கைப் பணிவரைமேற்
கணிவாய் மலர்ந்து மணநா ளுரைப்பக் கடன்றாக்கின்
கிணிவாய் மலரனை யாண்மறிப் பாயிடுங் கீற்றெனவொண்
மணிவாய் புயத்தன்ப் பூர்கொண்ட தால்வெண் மதியமுமே.

உ௬௭

தலைமகளறிவறிவுறுத்தல்.

பிற்பழி யாது மிலரால சுந்தரர் பித்தவெனுஞ்
சொற்பழி யாளர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
றற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக்
கற்பழி யாது மடமா தெனையுங் கரந்தனனே.

உ௬௮

குறிபெயர்த்தீடுதல்.

ஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு
கொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குமுலுமையாள்
மெய்யுற்ற வங்கண் டெவங்கையி லேகுறி வேறுகொண்டு
மையுற்ற கண்ணி யொடும்வினை யாடுக மன்னவனே.

உ௬௯

பகல்வருவானையிரவுவருகென்றல்

நந்தே டவிழ்ந்து நறஆற் றிருக்கு நளினமிசை
வந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்ச்
கொந்தேறு மென்குழ லாண்முக வாவித் குமுதமலர்ச்
செந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.

உ௭௦

ஓரவுவருவானைப்பகல்வருகென்றல்.

சேல்கொண்ட தண்பனை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை
வேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும்
மால்கொண்ட வெங்களி றன்றாய் மலர்மனை வாய்திறக்குங்
கோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.

உ௭௧

உ௬௭. உரைப்புக் கடன் எனப் பாடங் கொள்வாருமுளர்.

உ௭௧. அரிதாம் எனப் பாடங் கொள்வாருமுளர்.

பகலினுமீரவீனும்பயின்றுவருகென்றல்.

சொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற
நெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப
வில்லும் பிறையும் பணிவா னுதற்றளிர் மெல்வியலை
அல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.

உசஉ.

பகலினுமீரவீனுமகலிவனென்றல்.

பாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல்
மேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில்
எவல ராய நெருங்குமின் நேன்வண் டெனவிரவிற்
காவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.

உசங்

உரவோனுழிருங்குலனு

மரபும்புகழும்வாய்மையுங்கூறல்.

துதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல்
நதியும் பணியும் புனையே ணிபர்வெங்கை நாட்டினினின்
பதியுந் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும்
மதியுந் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.

உசச

ஆறுபார்த்துற்றவச்சிங்கூறல்.

அரியும் பணியுந் திருவெங்கை வாண ரடியரல்லார்
திரியும் பவநெறி போன்றொழி யாதிரை தேர்ந்துகொடு
வரியுந் கரியுஞ் செறியுஞ் சிறுவழி வாரலை
பரியுந் கருங்குழ லான்பொருட் டாகப் புரவலனே.

உசரு

ஆற்றித்தன்மையாற்றக்கூறல்.

அழுவான் மொழிதளர் வானைய கோவென் றலமருவாள்
விழுவாள் புரண்டெழு வான்வெங்கை வாணரை வேண்டியடி
தொழுவா ளநங்கன் கொடியனென் பாளுயிர் சோர்ந்திடுவாள்
முழுவாள் விழிமட மாதெண்ண மன்ப முடித்தருளே.

உசசு

காவன்மிகவுரைத்தல்.

ஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய்
தாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து
மாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு
காக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கட்டப்பதுவே.

உசஎ

காமமிகவுரைத்தல்.

தான்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும்
ஆன்வலி கொண்டவர் வெங்கைவெற் பானின் னணியலர்கற்
ரோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும்
வேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.

கனவுநலிபுரைத்தல்.

மனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு
சினவே விறைவநின் றேரொளாடு கொங்கை தினைக்கவருங்
கனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய
நனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.

உசக

கவினாழிபுரைத்தல்.

கருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த
ஒருவரை யன்ன வெழிலுடை யீரிக் குமதருளால்
இருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற்
குருவரை யன்மென் றேளுடை யாட்டுக் குறையென்னையே.

உடு௦

ஒருவழித்தணத்தல்.

தன்பதீக்ககற்சிதலைவன்சாற்றல்.

என்மன நல்லினம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன்
நன்மன மென்னொடு கொண்டு புருந்திங்கு நான்வருவேன்
வன்மளம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல்
நின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவனையே.

உடுக

பாங்கிவிலக்கல்.

ஊனா ருடவி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர்
தானா மொருவன் திருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப்
போனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ
யானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.

உடுஉ

தலைவன்ங்கல்வேண்டல்.

நீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற்
ரூர்புக்கு வாழு முலையானை யானுந் தணந்துய்குவேன்
மாந்புக்கு மாலையாவா னவரவெங்கை வாணர்வெற்பில்
ஊர்புக்கு நான்வர வேண்டுகின் னேநின் னுளத்திசையே.

உடு௩

பாங்கிவிடுத்தல்.

கொந்தார் மலர்க்குழல் வெண்முத்த வாணகைக் கோமளத்தின்
சிந்தா குலமுற்று நீயறி வாயன்ப தேமொழிக்கு
நந்தா மணிவிளக் கன்னூர்தம் வெங்கை நகரினிற்போய்
வந்தா ரொனச்சென்று நான்கூற நீசென்று வந்தருளே.

உடுச

பாங்கிதலைவிக்கவன்செலவுணர்ந்தல்.

அம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற்
செம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம்
எம்மூர் புகுந்து வருவெலன் றேகின ரேந்திழையாய்
நம்மூர் மருங்குற விந்நேரம் வந்து நணுகுவரே.

உரு௩

தலைவிநெஞ்சொடுபுலத்தல்.

விளித்தார் நுயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே
அளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத்
தெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்துமனங்
களித்தார் தமக்குள தோயிழை தானிந்தக் கர்சினிக்கே.

உரு௪

சென்றேனீடலிந்காமய்க்ககழிபடர்கிளவி.

பூளை யணியுஞ் சடையாளர் வெங்கை புரேசர்வெற்பிற்
பாளை மணங்கமழ். மாதிரூப் பாளெனப் பச்சைமயிற்
காளை யனையநங் காதலர் தாமலர்க் கால்வருந்த
நாளை வராம விடம்போய் மறியுநன் னுரைகளே.

உரு௫

தலைவியைப்பாங்கியாற்றுவித்தல்.

பொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே
கலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன
நலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி
வலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.

உரு௮

தலைவன்வந்தமைபாங்கியுணர்ந்தல்.

மலையாளை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ்
சிலையாளை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக்
கொலையாளை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ்
முலையாளை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.

உரு௯

பாங்கிதலைவனோடுநொந்துவினாதல்.

காரார் மணியிடற் றெம்மான் திருவெங்கைக் காரிகைதன்
பீரார் துதலு முடியாக் குழலும் பெருவிழியில்
நீரார் நிறைகுட முங்கண்ணு ருமைநன் னீதியென்றே
வாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.

உ௪௦

தலைவன்பாங்கியோடுநொந்துவினாதல்.

அலையா நிலையர் திருவெங்கை வாண ரணிவரையீர்
கலையா னிறைமதி வெய்க்குழல் சோலைக் கருங்குயில்யாழ்
மலையா னிலநல்ல வோவல்ல வோவம் மதனனெடுஞ்
சிலையா னுமிழ்வ தலரோவம் போவென்ன செப்புமினே.

உ௪௧

தலைவியையாற்றுவித்திருந்தவருமைசாற்றல்.

நீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கையும்வெந் நெட்டுயிர்ப்பும்
பீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய்
ஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனல்
தார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.

உசஉ

வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல்.



என்பொருட்பிரிவுணர்த்தேந்திழைக்கென்றல்.

இடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங்
கடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காசலரென்
றடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத்
தொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.

உசந

நீன்பொருட்பிரிவுரைநீயவட்கென்றல்.

என்னோடு சொல்லுக செல்லாமை யுண்டெனி னீரமதி
தன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
பொன்னோடு சொல்லுக நீநின் செலவைப் பொருணினைந்து
முன்னோடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனே.

உசச

நீடேனென்றவனீங்கல்.

மாணிக் கவாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி
வேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்றாய்
ஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன்
பாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிசளே.

உசடு

பாங்கிதலைவிக்கவாசசெலவுணர்த்தல்.

இருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று
வெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை .
அருளா லலதெய்த லாகாத வாறென வாணையிசைப்
பொருளா லலதுனை யெய்தவொ ணுதென்று போயினரே.

உசக

தலைவியரங்கல்.

பொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி
வியியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனல்
அழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண்
பழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாசகரே.

உசஎ

தலைவியைப்பாங்கீகோடுஞ்சொற்சொல்லல்.

அரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய்
பிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக்
கரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும்
வரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே. ௨௬௮

தலைவீகோடுஞ்சொற்சொல்லல்.

நீடறி வாய்நின்ற வெம்மான் திருவெங்கை நேரிழையாய்
பீடறி வாய்நம் முயிரனை யார்தம் பெரும்பணைநீர்
நாடறி வாய்பொரு ணச்சியிப் போது நடந்தகொடுங்
காடறி வாய்துணிந் தாயுனைப் போலிலைக் கன்னெஞ்சரே. ௨௬௯

வருதுவார்மீண்டென்பாங்கிவலித்தல்.

வலையிற் படுகலை கண்டிள மான்பிணை மாழ்கிநிற்கும்
நிலையிற் படர்வனஞ் சென்றனங் காதலர் நெஞ்சுருகிக்
கொலையிற் படுமழு வார்வெங்கை மாதான் குளிர்ந்தரள
மலையிற் படர்தனம் பீர்மீள மீண்டு வருகுவரே. ௨௭0

பருவங்கண்டுபெருமகள்புலம்பல்.

பூட்டாத வில்வளைத் தார்த்தாங் கிடிஊத்துப் புயலெழுந்து
தீட்டாத வம்பு பொழியுமிக் காலந் தெரிந்திலரோ
காட்டாத நன்னிலை யார்வெங்கை வாணர் கனகவெறியில்
ஈட்டாத பொன்னை யாயகன் றூர்பொரு ளீட்டுதற்கே. ௨௭௧

இதுளைவம்பென்றல்.

வெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை
துயிலே புரியுஞ் சுவைவெங்கை வாணர் சுடர்க்கிரியின்
மயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக்
சூயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே. ௨௭௨

இறைமகண்மறுத்தல்.

கொங்கைப் பசப்பெனக் கொன்றைகள் பூத்த குருகொழிந்த
அங்கைத் தலமெனத் தோன்றியுந் தோன்றின வன்னவயல்
வெங்கைப் பதியிற் பழமலை நாதர் மிடறெனவே
மங்கைப் பருவத் தணங்கே முகிலெழும் வம்பலவே. ௨௭௩

அவர்தூதாக்கிவந்தடைந்தீப்பொழுதெனத்துணைவிசாற்றல்.

இணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெறியிற்
புணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறநோய்
உணர்வார் பொருளொடும் வந்தாரென் றேகை யுரைத்துமுகில்
வணர்வார் சூழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே. ௨௭௪

தலைமகளாற்றல்.

பொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத்
திருநா ளதிறறும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற்
கருநாண் மலர்விழி மாதேயென் றுயினுங் காசலரீங்
கொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.

உஎடு

அவனவட்புலம்பல்.

ஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் ஆற்றிறைக்கும்
நீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுஞ் சுரும்பலர் மொய்குழ நேம்பிப் பதைத்திடமே.

உஎசு

பாகனோடுசொல்லல்.

வார்கொண்ட மென்முலை யாளிடை யேபொய் வருவென்னுங்
கார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந்
தார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற்
நேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.

உஎஎ

மேகத்தோடுசொல்லல்.

சென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
மன்னிப் படருங் கொடிபோற் றழைந்து மலர்வதன்றெங்
கன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டூர்மெய் கருகிரின்று
மின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.

உஎஅ

பாங்கிவலம்புரிகேட்டவள்வாவறிவுறுத்தல்.

தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
புண்ணீர் முழுகு மிலவே லிறைவர்பொற் றேரினிமிசைப்
பண்ணீர் மொழியணங் கேகிளர்ந் தார்க்கும் பணிவமுன்றன்
கண்ணீர் வழியடைத் தற்குரித் தாகிய கல்வெனவே.

உஎக

வலம்புரிகீழ்த்தீவாழ்த்தல்.

வேயின் கவின்புனை தோளுமை பங்கர்தம் வெங்கைநகர்க்
கோயின் முனம்புகுஞ் சங்கென வாழ்கநங் கொண்டகர்சுரம்
போயின் நனைவ லெனவோ தியமொழிப் பொய்மைபடா
வாயின் புகழ்திரண் டாலென வார்க்கும் வலம்புரியே.

உஎ௦

தலைவன்வந்துழிப்பாங்கிநினைத்தமைவினுவல்.

அம்மை யிடத்தர் திருவெங்கை வாண ரணிவரையெங்
கொம்மை முலைத்தட மெல்லாம் பசிலை கொளக்கொடுத்துச்
செம்மை மனத்திற் பொருள்விழைந் தார்தாச் சென்றவிடத்
தெம்மை நினைத்ததுண் டோவிலை யோசொல் லிறையவனே.

உஎக

தலைவனினத்தமைசெப்பல்.

புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தரயன்
பறந்தாலு மென்னென் நிருக்கின்ற வேணிப் பரமர்தமைத்
துறந்தார் மனமென வெங்கொடுங் காட்டுச் சரத்திடைநான்
மறந்தா னினைத்தலு முண்டுபொன் னேயுங்கள் வஞ்சியையே. ௨௮௨


பாங்கீதலைவியையாற்றுவித்தீருந்தமைகூறல்.

விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள்
கண்மணி யொத்தசெவ் வேலிறை வாவயிர் காத்தளித்தேன்
ஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற்
பெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையைே. ௨௮௩

க ள வி ய ல் மு ற் றி ற் று.



வ ரை வி ய ல்.



வரைவுமலிவு.



காதலன்முலைவிலைவிடுத்தமைபாங்கீகாதலிக்துணர்த்தல்.

மலைவிலை யென்ற நிலைவெங்கை வாணர் மணிவரைமேல்
இலைவிலை யிந்த மணிக்கு முலைக்குமென் நெண்ணியொரு
கொலைவிலை வென்ற நுதன்மட வாய்நங் கொழுநர்முகிழ்
முலைவிலை நல்கின ரைந்தலை நாக முழுமணியே. ௨௮௪

காதலநற்றயுள்ளமகிழ்ச்சியுள்வல்.

நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு
கான்ற குருதிக்குடர்மலை வேலுடைக் காளையெழில்
போன்ற வருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண்
டன்ற பொழுதிற்பெரிதுவ வாநிற்கு மெம்மனையே. ௨௮௫

பாங்கீதமர்வரைவெதீர்ந்தமைதலைவிக்குணர்த்தல்.

புரவல ரொக்குங் குடிவாழும் வெங்கை புரத்தரிந்தீ
வரவல ரொக்கு மிடற்றூர்தங் கையிள மான்விழியாய்
இரவல ரொக்கு மிறையோன் முலைவிலை யின்மொழியாற்
றவல ரொக்கு மெதிர்புகுந் தார்க்குந் தடமுரசே. ௨௮௬

தலைமகளுவகையாற்றுதுளத்தோடுகினத்தல்.

வில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ்
சொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
கொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே
செல்லுஞ் செலவை யுணர்த்திய தாயிச் செழுமுரசே.

உஅஎ

தலைவனைப்பாங்கீவாழ்த்தல்.

கணத்தி னிலங்கு மதிப்பிள்ளை யொன்றினங் சுட்செவியின்
பணத்தி னுறங்குஞ் சடையாளர் வெங்கைப் பனிவரைமேற்
குணத்தி னுயர்ந்த கொடியிடை யாவி கொடுப்பதற்கா
மணத்தி னலங்கல் புனையுநங் காசலர் வாழியவே.

உஅஅ

தலைவிமணம்பொருட்டாகவணங்கைப்பராநிலைகாட்டல்.

நிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங்
குலமா தினமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து
நலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னுனெனவே
பலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.

உஅக

அதுகண்டோன்மகீழ்த்தல்.

மால்பற் றியபொழில் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
சேல்பற் றியவிழி யானுல கோர்முனஞ் செங்கையினுற்
கால்பற் றி யம்மியின் மீதே யிருத்தல் கடைப்பிடித்து
வேல்பற் றியதெய்வ சூளா மணியினை வேண்டுமென்னே.

உக0

அறத்தொடுநிற்றல்.

கையறுதோழ்கண்ணீர் துடைத்தல்.

கோலம் புனைதலிற் குற்றமின் ருன்மலர் கொய்துவருங்
காலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால்
ஆலந் திகழ்மிடற் றூர்வெங்கை நாட்டுன தம்புயத்தில்
நீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.

உகக

தலைமகள்கலுழ்த்திற்காரணங்கூறல்.

தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும்
எண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றனது
கண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.

உகஉ

உக0. வேண்டிறுமே என்றும் பாடட

உகக. என்னோசொன் னெடுந்தகையே என்றும் பாடட. இது நேரே
பொருள் பயக்கவில்லை. உகஉ. கழுவுறவே என்றும் பாடட.

தலைவன்றையவங்காட்டித்தேளிப்பத்தேளிந்தமைகூறல்.

கொலைகூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறி கூறுமெனில்
இலைகூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ
மலைகூழ் மறுகெழில் வெங்கைநன் னூடர் மனந்தெளியச்
சிலைகூழ் வனந்திகழ் தெய்வநங் காட்டித் தெளித்ததற்கே. உகூ௩

பாங்கியிற்பழித்தல்.

முனங்குழை யாத மலைகூழைத் தார்தம் முதல்விகன
தனங்குழை யாது குழைந்தார்தம் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
கனங்குழை யாயுனக் கீந்தா ரிலைகொனங் காவலனூர்
மனங்குழை யாமன் முனந்தா மருந்து மருந்தினையே. உகூ௪

தலைமகளியற்படமொழிதல்.

உழைகா தலிக்குங் கரத்தார் நிறைமதி யொத்தசங்கக்
குழைகாதிற் பெய்ப்பவர் தென்வெங்கை வாணர் குளிர்சிலம்பின்
மழைகா தலிக்குங் கொடையன்பர் மேற்பிறர் வாயுரைக்கும்
பிழைகாதிற் கேட்பவர் தோபடைத் தானயன் பெண்பிறப்பே. உகூ௫

தேய்வம்பொறைகொளச்செல்துவமென்றல்.

புற்றங் கதமணி வெங்கைபு ரேசர் பொருப்பிலெங்கள்
சுற்றந் தொழுமெங் கொழுநர்நிற் காட்டிமுன் குளுரைத்த
குற்றம் பெஊத்தரு னென்றடி போற்றிக் கொழுமலர் தூய்ச்
செற்றந் தனின்குதும் பெண்ணே யினிக்குல தெய்வத்தையே. உகூ௬

தலைவியிலவயிற்செறித்தமையியம்பல்.

சுட்டா வறிவுரு வாளுரவ் வானிற் சுரர்தமக்குங்
கிட்டா வமுதனை யார்வெங்கை வாணர் கிரியணங்கே
மொட்டா முலையிற் பசலைகண் டேமனை முன்றில்விடாள்
இட்டா ளிலைவிலங் கென்பதொன் றேகுறை யீன்றவட்கே. உகூ௭

சேவிலிகனையிருளவன்வரக்கண்டமைகூறல்.

மீனைக் கடந்த பொழில்கு ழரன்றிரு வெங்கைவெற்பர்
கானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய்
மானைக் கடந்த விழியாய் தாள மணிவடத்த
ஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே. உகூ௮

எறிவளைவேற்றுமைக்கேதுவினாத்தல்.

கணம்பேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில்
புனம்பேறு பட்டிங்கு வந்தவன் தேநம் புரிசூழற்குத்
தனம்பேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்த்துமொழி
மணம்பேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே. உகூ௯

பாங்கிவேறிவிலக்கல்.

வீட்டை யுவந்து தருவார் திருவெங்கை வெற்படுத்த
காட்டை விரும்பி யுறைதெய்வ மேயெங்கள் கன்னிபடும்
பாட்டை நினைந்திலை வாளா வுலகிற் பலர்விரும்பும்
ஆட்டை விரும்பினே நன்றேர விதுசொல் லறிவினுக்கே. ௩-00

வேறிவிலக்கியவழிசெவிலிவினாதல்.

மின்றே டெயிக்குஞ் செஞ்சடை யார் திரு வெங்கைவெற்பிற்
பொன்றேய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில்
என்றே வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்தியையாள்
தன்றே யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே. ௩-0௧

பூத்தருபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

தடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து
படுக்க நளின மலர்வெங்கை வாணர் பணிவரைமேல்
உடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக்
கொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே. ௩-0௨

புறநுபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

வாண்கற்ற வண்புகழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
றுண்கற்ற கல்வி தளர்வூ டிதவுந் தகையெனவே
தேன்கற்ற மென்மொழி யாள்வரு நீரொடு செல்பொழுதில்
ஊண்கற்ற வேலுற வோனொரு வேந்த னுதவினனே. ௩-0௩

களிநுதருபுணர்ச்சியாலறத்தோடுநிற்றல்.

ஐங்கைக் களிநு தரும்வெங்கை வாண ரணிவரைமேல்
வெங்கைக் களிநு தனைப்பாய் வுறவர மெய்நடுங்கிக்
கொங்கைக் களிநு புறம்பாய் வறப்புல்லிக் கொண்டனள்வேற்
செங்கைக் குமரனை யன்றா னொருவனைத் தேமொழியே. ௩-0௪

மணம்விலக்கல்.

வன்னித் திருவிழி யார்வெங்கை வாணர் மணிவரைமேல்
இந்நித் திலவட நல்கினற் கேயன்றி யேதிலர்க்குக்
கன்னிக் குமரி மணமுடை யாளல்லள் காண்டகைய
சென்னிக் கணிமுடி தாட்கணி யாகுஞ் செயலில்லையே. ௩-0௫

தலைமகள்வேற்றுமைகண்டுநற்றுய்செவிலியைவினாதல்.

நெடுங்கோ வளவயல் வெங்கைபு ரேசரை நெஞ்சிருத்தாக்
கொடுங்கோ லரசர் சூடைக்கீ முடங்குங் குடியெனவே
இடுங்கோல் வளைவிழி நீரொழி யாம லிருப்பதென்றே
அடுங்கோல் புரைவழி வெண்முத்த வாணகை யாயிழையே. ௩-0௬

சேவிலிநற்றயிக்குழன்னிலைமொழியாலறத்தோடுநீற்றல்.

புலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந்
நிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன்
நலங்கண் டளவி னலந்திரிந் தான்மென் னகின்மிசையோர்
நலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே. ௩௦௭

நற்றயிதமருக்கறத்தோடுநீற்றல்.

வேலோடு வாணம் பயினமர் காணம் விளங்கிழையைப்
பாலோடு தேன்கலந் தாங்கின வாளை பனைமருதச்
சேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும்
மாலோடு மானு மொருவே லவற்கு மணஞ்செயுமே. ௩௦௮

உடன்போக்கு.

பாங்க்தலைவந்துடன்போக்குணர்த்தல்.

தாயிற் சிறத்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப
போயிப் பொழுது வருவென் றேகிற் பொறுக்கறியாள்
தீயிற் புழுவென வேபதைப் பாணின் நிருவருளால்
நீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுகர்க்கே. ௩௦௯

தலைவனுடன்போக்குமுறுத்தல்.

அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிமலர்க்குச்
சனித்த நெருஞ்சிப் பழமென் றறிந்தந் தருவரன்றி
மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலை வழியொருநான்
இனித்த மொழியுடை யாரையெவ் வாறுகொண் டேகுவனே. ௩௧௦

பாங்க்போக்குடன்படுத்தல்.

துணையிற் புணர்களி வண்டினம் பூந்தண் ணென்பொதுளும்
பணையிற் றுயில்பொழில் வெங்கைபுரேசர் பனிவரையாய்
பிணையிற் பிறழ்கருங் கண்ணாட்கு நின்னைப் பிரிந்தமலர்
அணையிற் கொடியது வோவைய நீசெல் லழற்கராமே. ௩௧௧

தலைவன்போக்குடன்படுத்தல்.

நாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற்
பாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத்
தேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள
வாய்மொழி யாலிளங் காவாகும் பட்ட மரங்களும். ௩௧௨

பாங்கீதலைவிக்குடன்போக்குணரீத்தல்.

தேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர்
காவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும்
வாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற்
காவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.

கூககூ

தலைவிநாணழீவிரங்கல்.

ஊணிலை யாகநஞ் சண்டோன் நிருவெங்கை யூரணைய
வாணிலை யாகு மதர்விழி யாய்முன் வணைந்திருந்த
பூணிலை யாகு மவயவம் போலப் பொலிவழிவார்
நாணிலை யாகிற் றனுவாற் பயனென்னை நங்கையர்க்கே.

கூகச

கற்புமேம்பாடுபூண்டலைப்பாங்கிபுகறல்.

சேண்போலு மேனியர் தென்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பாண்போலு மென்மொழிச் செந்துவர் வாய்மலர்ப் பாவையன்தாய்
பூண்போலு நாண்முத லெல்லாமு மங்கலப் பூங்கழுத்தில்
நாண்போலு மாணுறுங் கற்பொன்று மேகுல நாரியர்க்கே.

கூககூ

தலைவியொருப்பட்டேழ்தல்.

நரைப்பால் விடையர் பிறையார் சடையர்மெய்ஞ் ஞானமயர்
வரைப்பாவை பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா முரைக்க வுனக்கிசைவேற்
றிரைப்பாவை யேசெல்லு வேணன்ப ரோடருந் தீச்சுரமே.

கூககூ

பாங்கீசுரத்தீயல்புரைத்துழித்தலைமகள்சொல்லல்.

மாவோ வெணுங்கறைக் கண்டர்வெங் கேசர் மணிவரைமேல்
ஏவோ வெணுங்கண் ணிளங்கொடி யேமத செய்யுநறும்
பூவோ புயல்வெண் மதியோ கனிகொளும் பூங்குயில்வாழ்
காவோ விறைவ ருடனே புகுங்கள்ளிக் காடெனக்கே.

கூககூ

பாங்கீகையடைகோடுத்தல்.

இறந்தார் பிறந்தழ லாதே முதுகுன் றியற்றுசெயல்
சிறந்தார் புகழ்வெங்கை செய்வா னருளுஞ் சிவனுமையை
அறந்தா னுருவுகொண் டன்றான் வசிட்ட னருந்ததியைத்
துறந்தாலு நீதுற வேலைய னேநின் றுணைவியையே.

கூககூ

பாங்கீவைகீருள்விடுத்தல்.

வெங்கே தகைமுனி வார்வெங்கை வாணர்தம் வெற்பிலன்னை
எங்கே மகனென் றிறுப்பா எவட்குன் னியல்பதனை
இங்கே யிருந்துரைத் தோரிமைப் போதினு ளெப்படியும்
அங்கேவந் துன்னொடு கூடுவ னுண்மல ராரணங்கே.

கூககூ

தலைமகளைத்தலைமகன்குரத்துய்த்தல்.

கொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென
நெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச்
சுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தேய்ந்தமையால்
அடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே. ௩௨௦

தலைமகன்பொழில் கண்டுவிய்த்தல்.

பிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய்
அறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல்
உறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ்
நிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே. ௩௨௧

தலைமகன்றலைமகளசைவறிந்தீருத்தல்.

ஆடும் பதத்தர் திருவெங்கை வாண ரதிகபுகழ்
பாடுங் குமுதம் புனலுற வெய்ய பரிதியினால்
வாடுங் கமல முகவேர் புலர மலர்ந்துதென்றல்
ஒடுங் குளிர் தண் பொழிற்கே யிருந்தரு ளொண்ணுதவே. ௩௨௨

உவந்தலரிசூட்டியுண்மகிழ்ந்துரைத்தல்.

எண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில்
நுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன்
மண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப்
பண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே. ௩௨௩
கண்டோரயிர்த்தல்.

நந்தனும் வெள்ளை மதகரி வேந்து நறியவா
விந்தனு முள்ளங் கசிந்தேத்தும் வெங்கை விமலர்தருங்
கந்தனும் வள்ளியு மோவறி யேமிந்தக் காளையெழின்
மைந்தனும் வள்ளிதழ்ப் போதணி வார்முழன் மங்கையுமே. ௩௨௪
கண்டோர்காதலின்விலக்கல்.

தாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
சீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள்
கோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிவில்வைகி
மாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே. ௩௨௫

தண்டோர்தன்பதியணிமைசாற்றல்.

பணியே றியசெஞ் சடைவெங்கை வாணர் பணிவரைமேல்
கணியேறு மாவிற் படர்கொடி மீது கழனிவளை
அணியேறு வேழம்பர் போலே தவமு மணிநகரம்
மணியேறு தோளண்ண லேயுங்கண் மாட வளநகரே. ௩௨௬

௩௨௨. புனலுறவெய்ய பரிதியினால் என்றும் பாடம்.

௩௨௪. சடையாளர் வெங்கைப் பணிவரை என்றும் பாடம்.

தலைவந்தன்பதீயடைந்தமைதலைவிக்குணரீத்தல்.

பன்னகர் கின்னர மன்னவ ரென்றும் பரவுவெங்கை
நன்னகர் தன்னக ரென்னுமெம் மான்கிரி நன்னுதலாய்
பொன்னக ரென்னக ரிந்நகர் முன்னெனப் போற்றலுறும்
இந்நக ரென்னகர் நின்னக ராக வெழுந்தருளே.

௩௨௭

கற்பொடுபுணர்ந்தகொளவை.

சேவிலிபாங்கியைவினாதல்.

சொன்மாது தன்புகழ் யாழிவிட் டேத்தித் தொழுமிமய
நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னுடையாய்
என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்
பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே. ௩௨௮

பாங்கிசேவிலிக்குணரீத்தல்.

சாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
சேந்தந் கயல்விழி நீர்மல்க வேலின்று தேம்புமன்னே
காந்தந் தொடர்களும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண்
டேந்தந் கலமுலைச் செம்பொனை னுடொடர்ந் தேகினளே. ௩௨௯

சேவிலியினையலென்போர்க்கெநிரழிந்துமொழிதல்.

அனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல்
இனையே லெனவெனக் கோதிரிற் பீரெனைப் போலவொரு
புனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிரின்னூல்
வினையே னுறுதுய ரெல்லா மும்க்கு வெளிப்படுமே. ௩௩௦

சேவிலிதன்னறிவின்மைதன்னைநொந்துரைத்தல்.

புன்றே லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு
வன்றே ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து
சென்றேரர் வனம்புகுந் தாளென்பர் மாசி நெரிவையர்க்கு
நன்றே வதுபிழை தானொவென் றுளது நாடிலனே. ௩௩௧

சேவிலிதேய்வம்வாழ்த்தல்.

செடிமுழு தம்புலி தஞ்சுபொல் லாதவெந் தீச்சரத்தில்
அடிமுழு தஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால்
படிமுழு தம்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங்
குடிமுழு தந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே. ௩௩௨

௩௩௦. செவிலிதேற்றுவோர்க்கெநிரழிந்துமொழிதல் என்று பாடங்
கொள்ளுவாருமுளர்.

சேவிலிநற்றயிக்கறத்தொடுநீற்றல்.

வேலைத் தாளமு மைந்தலை நாக வியன்மணியுஞ்
சோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல
மாலிக் குழவி தனக்குரி யானை மணந்துசென்றான்
பாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே. ௩௩௩

நற்றயயலார்தம்மோடுபுலம்பல்.

பொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர்
என்போ லிலையுல கம்பதி னுன்கினு மிப்பொழுது
துன்போ டமுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல்
என்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே. ௩௩௪

நற்றய்தலைமகன்பயிலிடந்தம்மோடுபுலம்பல்.

ஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
மேவிக் குடையுஞ் சனையே மலர்கொய்யு மென்பொழிலே
வாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற
பாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே. ௩௩௫

நீமீத்தம்போற்றல்.

பாவிரி மாபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
பூவிரி வான்பொழில் காப்பதற் காகப் பொருதிரைத்தண்
காவிரி மாதை வருவித்த காக்கையுங் காக்கும்கொலோ
மாவிரி மாகுழ னன்மாதை யீங்கு வரவழைத்தே. ௩௩௬

சுரந்தணிவித்தல்.

சங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச்
செங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால்
பொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகரிறை
அங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே. ௩௩௭

தன்மகண்மென்மைத்தன்மைக்கிரங்கல்.

நோக்கக் குழையுஞ் சிலையாளர் வெங்கையி னுண்ணிடையார்
மோக்கக் குழையு மனிச்சமென் புவின் முகந்திருத்தித்
தூக்கக் குழையும் பதங்கள்வெம் பாலைச் சடுபரலில்
தாக்கக் குழையுங் கொலோகுழை யாதெங்க டையலுக்கே. ௩௩௮

இளமைத்தன்மைக்குளமெலிந்திரங்கல்.

பேதைப் பருவ மிறந்தே பெதும்பைப் பிராயமுறும்
போதைத் தொடங்கி மருண்மலை போல்பவள் போனதென்றே
மாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில்
கோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே. ௩௩௯

அச்சத்தன்மைக்கச்சமுற்றிரங்கல்.

ஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென
ஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றேடுங்கொலோ
ஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு
கோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.

௩௪௦

கண்டோரீரக்கம்.

துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
மின்படு துண்ணிடை யாள்வினா யாடிய மென்பொழிலும்
பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்
டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.

௩௪௧

சேவிலியாற்றத்தாயைத்தேற்றல்.

வெல்லப் படாத வயில்வழி யாள்செயல் வேறென்றன்றிச்
சொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்சனன்றோ
அல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருங்கொடுநான்
செல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.

௩௪௨

ஆற்றிடைழக்கோற்பகவரைவிதைல்.

தன்னைத் தலைவனை நின்றாங் கூறித்து சவம்புணர்ந்து
முன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம்
மின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள்
பொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.

௩௪௩

மிக்கோரேதுக்காட்டல்.

சேவிற் பிறங்குங் கொடிவெங்கை வாணர் சிலம்பணங்கே
பூவிற் பிறந்த பசந்தேன் விரைவழி போந்தனுகும்
மாவிற் கலது மலர்க்கேது செய்யுமவ் வாறெனவே
ஏவிற் சிறந்த விழியா ணமக்குமென் றெண்ணுகவே.

௩௪௪

சேவிலியேயீற்றியோடுபுலம்பல்.

அள்ளி யனைந்து பசந்தா தளியின மம்புயமென்
பள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பளிவரையாள்
வள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள்
கள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.

௩௪௫

சேவிலிதூவோடுபுலம்பல்.

பூரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி
அரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர
வரவே தருவதன் றென்ற யிலமலர் வாய்திறக்குங்
கூரவே மொழிநல் கூரவே நினக்கிது கூறுதற்கே.

௩௪௬

கவடுகண்டிபாங்கல்.

புலியோ டரவு தொழுக்கூத் துடையவர் பூவையர்கைப்
பலியோ மியர்கவர் வெங்கைபு ரேசர் பணிவரைமேல்
மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி
கலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.

கூசஎ

சேவிலிகலந்துடள்வருவோர்க்கண்டுகேட்டல்.

வேண்டா ருயர்கவர் செவ்வே விறைவனு மெல்லியலும்
மீண்டா ரொனவுண் மகிழ்த்துநின் நேன்மலர் வேதன்முதல்
மாண்டா ரொலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
தூண்டர் விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.

கூசஅ

அவர்புலம்பறேற்றல்.

என்னார் பெயரால் விளங்கா னையுமில் விலங்கிழையாள்
தன்னார் பெயர் தும் பிணைவிழி யாளுந் தனிவினவிப்
பொன்னூ புரவடி வஞ்சிபங் காள் பொருந்துகொடி
மின்னார் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.

கூசக

சேவிலிபுதல்வீயைக்காணுதுகவலைகூர்ந்தல்.

சேனா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில்
மாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து
நாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன்
காணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.

கூசூ

மீ ட் சி.



தலைவீசேணகன்றமைசேவிலிதாய்க்துணர்ந்தல்.

கூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில்
ஊனுங் குருதியுந் தோய்வடி வேல நொருவனொடு
மானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு
கானுங் கரைபொரு காண்யாறுங் குன்றுங் கடந்தனளே

கூசூக

தலைவன்றம்ழீர்சார்ந்தமைசாற்றல்.

சேப்வினை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நீவினை யாடுஞ் சினையீது நாண்மலர் நீபறிப்ப
மாவீனை யாடும் பொழிலது காணின மந்திமுதிர்
வேய்வினை யாடுமவ் வெற்பேரும் வெற்பு விளங்கிழையே.

கூசூஉ

கூசூஉ. வீவினை யாடும் பொழிலது காண்வியன் என்றும் பாடம். வீ-பறவை.

தலைவிழன்செல்வோர் தம்மொடுதான்வால்
பாங்கியர்க்குணர்த்திவிடுத்தல்.

வேலையிற் றேன்றுநஞ் சண்டோன் திருவெங்கை வெற்பிலளி
சோலையிற் பாடெமம் மூர்புகு வீரிது சொன்மின்று
மாலையிற் றேன்றுங் கதிரவே லவனொடு மாவழங்கு
பாலையிற் போயின மாதுவந் தானென்று பாங்கியர்க்கே. ௩௩௩

ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல்.

வெளிறுந் தரள நகையீ ரரன் திரு வெங்கைவெற்பில்
களிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டிடைந்து
பிளிறுஞ் சுரத்திடைப் புக்கதும் மாது பிறழமின்போல்
ஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே. ௩௩௪

பாங்கியர்கேட்டுநற்றுய்க்குணர்த்தல்.

கீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே
கூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநொடு
வேற்றுப் புலத்தினின் றற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார்
ஆற்றுப் படுத்தன் மனத்தே யிருந்த வருந்துயரே. ௩௩௫

நற்றுய்கேட்டவனுளங்கோள்வேலனைவினாதல்.

கைக்கா லருலத்தர் வெங்கையி லேநற் கடவுடர
முக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன்
மைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவருமோ
தக்கார் புகழ்தன் மனைபுகு மோவொன்று சாற்றுமினே. ௩௩௬

தன்மனைவரைதல்.

நற்றுய்மணமயர் வேட்கையிற்செவிலியைவினாதல்.

மின்னைப் பயந்த வெனக்கோ கதிர்வடி வேலொருவன்
தன்னைப் பயந்த வனைக்கோ திருவடித் தாமரையில்
என்னைப் புரந்தவர் வெங்கையன் றுய்மண மேற்றுவக்கும்
முன்னைத் தவடுமவர்க் கோவறி யேம்வந்து முற்றுவதே. ௩௩௭

செவிலிக்கிதுவைரைந்தமையுணர்த்தல்.

செவ்வாய் மடையி றன்னையின் னேமணஞ் செய்திருந்தார்
அவ்வா ளரியனை யாரென்று தூத ரறைந்தனரால்
சைவா கமந்திகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
எவ்வா றறைவ தறங்கோடி செய்துமுன் னீன்றவட்கே. ௩௩௮

திருவெங்கைக்கோவை.

வரைந்தமைசேவீ லீநற்றய்க்தணரீத்தல்.

பொன்னு ரிதழித் தொடையாளர் வெங்கைப் பொருப்பிலிந்த
நன்னு ளினிவருங் காலத் துறாதென நன்மணஞ்செய்
தன்னாய் வருகின் றனர்மட மாதுட னன்பரென்று
சொன்னார் மொழிபிற ழாதுண்மை கூறுநற்றுதுவரே. ௩௫௬

தலைவன்பாங்கீக்கியாள்வரைந்தமைநுமரீக்கியம்புசென்றேன்றல்.

ஊனெழு வாய்மழு வெங்கைபு ரேச ருயர்சிலம்பில்
தேனெழு வார்குழ லாய்நுமர் தேறத் தெளித்தருள்வாய்
வானெழு மீர மதிவாண் முகத்துங்கள் வல்லிதனை
யானெழு நாவொன்று சான்றாகச் செய்த விருமணமே. ௩௬௦

பாங்கீதானதுழன் ளேசாந்றியதுரைத்தல்.

பன்னு ளருந்தவஞ் செய்ததன் மாதைப் பணியிமய
நன்னக நல்க வரைந்தார் திருவெங்கை நாடளிக்கும்
மன்னுவெம் மேம வரைவளர் மாதை வரைந்தமைதான்
முன்னு வறிந்து பயந்தா டனக்கு மொழிந்தனனே. ௩௬௧

உடன்போக்கிடையீடு.



நீங்குங்கிழந்தீபாங்கியரீதமக்துத்தீந்சேலவுணரீத்தல்.

வெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில்
கறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில்
நெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றுளென நீருரையின்
மறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே. ௩௬௨

தலைமகடள்சேலவீன்றட்துணரீத்தல்.

மின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
பொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென்
றென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க் கெனக்கவலும்
அன்னைக் குரைத்தரு ளீர்வழு வானெறி யந்தணரே. ௩௬௩

நற்றய்க்கந்தணரீமொழித்தல்.

அல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர்
இல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி
வல்லஞ்சு மென்முலை யாண்டந் தாளென் வழிச்செலவை
சொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே. ௩௬௪

நற்றயறத்தோடுநிற்பலிற்றமர்பிள்சேறலைத்
தலைவிகண்டுதலைவற்றணர்த்தல்.

கல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட்
பல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய்
வில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச்
செல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் சேரினையே.

கூச௫

தலைமகடன்னைத்தலைமகன்விடுத்தல்.

செருகிக் கிடந்த மதுவே ணியர்திரு வெங்கைவெற்பில்
சருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல்
குருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால்
அருகிற் செல்வஞ்சு வேனிந்நீயிவ் வதரிடையே.

கூச௬

தமநடன்செல்பவளவன்புறநோக்கீக்கவன்றாற்றல்.

கன்மலை யென்னினு மவ்வேடர் பெய்யுங் கணைமழைக்கிங்
கென்மலை யென்னும் புயத்தோர்க் கிடந்தரு மிம்மலைதான்
பன்மலை யென்னு மணிமாட வெங்கைப் பழமலைவாழ்
பொன்மலை வெள்ளி மலைபோற் பொலிக் புகழ்படைத்தே.

கூச௭

வரைதல்.

சென்றேன்மீண்டுவந்தந்தணர்சான்றோறழைன்னிட்டருங்கலந்
தந்துவரைந்துழிக்கண்டோர்சாற்றல்.

கருவே ரறுக்குந் திருவெங்கை வாணர்க்குங் கற்புமைக்கும்
அருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால்
வருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து
பொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.

கூச௮

வரைவியல் முற்றிற்று.

கற்பியல்.

இல்வாழ்க்கை.

தலைவன்றலைவிழன்பாங்கியைப்புக்கழ்தல்.

கலைகா ணரும்புகழ் வெங்கைபு ரேசர் கணகவெற்பில்
குலைகா ணலைபுனற் பண்ணையி னுக்குபைங் கூழ்வினாவுந்
றுலைகா ணளவும் வருந்துகின் றாரினென் னெண்டொடையின்
முலைகா ணளவும் வருந்தினை வாழி முகிண்முலையே.

கூச௯

கூச௭. கவன்றாற்றல் என்பாருமுனர்.

கூச௮. நன்னெறி கள் என்பாருமுனர்.

தலைவனைப்பாங்கிவாழ்த்தல்.

மால்போ விருக்கு மிறைநீ யணிந்தநன் மங்கலநாண்
பால்போ விருக்கு மொழியாட்டு வெங்கைப் பானணிந்த
சேல்போ விருக்கும் விழிமா துமையின் நிருக்கமுத்தின்
நூல்போ விருக்கப் பெறுகதின் மாதவ நோக்கடைந்தே.

௩௭0

**பாங்கித்தலைவியைவரையுநாளாவும்வருந்தாதீருந்தமை
யுரையாயென்றல்.**

போற்றலர் போற்றுங் கதிர்வே வவன்றொடை பூணளவும்
நீற்றலர் மேனியர் வெங்கையி லேயுண் ணிரம்புசெந்தேன்
ஊற்றல ரொன்றிற் கொடி துசுப் பாயிவ் வலகநிறை
தூற்றல ரொங்கன நீசமந் தாற்றினை சொல்லுகவே.

௩௭௧

பெருமகளுரைத்தல்.

வீனைக்கூறு செய்தன் திருவடித் தாமரை மேவுறவென்
தனைக்கூவு மையர் திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
முனைக்கூ ரயில்விழி யாயின் று காறு முதல்வருடன்
எனைக்கூ றிமெல ரேதுணை யாக விருந்தனனே.

௩௭௨

**தலைவனைப்பாங்கிவரையுநாளாவுநிலைபெற
வாற்றியநிலைமைவினாதல்.**

வேலை தருவிட முண்டோன் திருவெங்கை வெற்பிலெழு
காலே யிரவி யனையாயெவ் வாறு கனலிமுனஞ்
சோலை யினமயி லன்னாள் கழுத்திற் சுரும்புமுரல்
மாலே யிடுமள வும்பொறுத் தாய்மலர் வாளியையே.

௩௭௩

மன்றம்மனைவருசேவிலிக்கீதுளையன்புறவுணர்ந்தல்.

இலரு முளரு மலர்வெங்கை வாண ரிமயவெற்பில்
அலரு மலரு மலர்த்துவெய் யோனுமன் றென்றற்கொன்று
மலரு மிருபொரு ளுண்டாயின் மங்கைக்கு மன்னவற்கும்
பலரு மிசையவொப் பாசுமன் னேயிப் படியகத்தே.

௩௭௪

பாங்கியில்வாழ்க்கைநன்றென்றுசேவிலிக்குரைத்தல்.

பல்லற மாற்றியு மெல்லா மொருங்கு படத்திறந்தோர்
நல்லற மாற்றுந் துணையாக வும்பெறு நன்மையினால்
அல்லற மாற்றுங் களத்தார் திருவெங்கை யாரணங்கின்
இல்லற மாற்றவு நன்றெனு மாலிவ் விருநிலமே.

௩௭௫

**மணமனைச்சேன்றுவந்தசேவிலிபொற்றேடிகற்பிய
னற்றியிக்குணர்த்தல்.**

மெய்யா மிறைவர் திருவெங்கை வாணர்தம் வெற்பில்வளைக்
கையா னுடனவ் வருந்ததி மாதொப்பன் கற்பினென்றால்
பொய்யா மருங்கு லவன்வாழு மூர்க்குப் புயல்களென்றும்
பெய்யா விவளிடந் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே.

௩௭௬

நன்மனைவாழ்க்கைத்தன்மையுணர்ந்தல்.

நூரூஞ் செறியிதழ்த் தாமரைத் தேனுமந் துண்டுகளுஞ்
சேரூம் பழனத் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
பேரூம் பெருவிருந் தோடுதன் கேளைப் பிடிக்கடொறும்
வேரூஞ் சுவைபெற ஆட்டிப்பின் ருணுணு மெல்லியலே.

௩௭௭

சேவிலநற்றுய்க்கிருவர்காதலையுழறிவித்தல்.

கருமா மணிகண்டர் தென்வெங்கை வாணர்கைக் கார்முகமாம்
ஒருமா மலையை வலங்கொண்டு காலை யுதயவெற்பில்
வருமா தவன்றிருத் தேர்மெய்ம்மை போலப்புன் மாலையினில்
செருமா முகமுறச் சென்றாலு மன்பர்தந் தேர்வருமே.

௩௭௮

பரத்தையிற்பிரிவு.



காதலன்பிரிவுழிக்கண்டோர்புலவிக் கேதுவிதா
மவ்விறைவிக் கேன்றல்.

வெண்டா மரைமனை யான்புகழ்ந் தேத்தரன் வெங்கைவெற்பில்
தண்டா மரையை யிசைபாடி யாடித் தடவும்வரி
வண்டா மெனமட வார்பலர் சூழ்ந்தனர் மன்னவனைக்
கண்டா லனமனை யானூடற் கீங்கிது காரணமே.

௩௭௯

தனித்துழியிறைவிதுனித்தழுகிரங்கல்.

நினைப்போ ரகத்தி னடமாமும் வெங்கை நிமலர்வெற்பில்
நினைப்போ துமன்ப தொருவாத காதலர் தீர்ந்ததெண்ணிக்
கனைப்போ திருளின் புலர்ச்சியென் றென்று கருத்தழிந்திட்
டெனைப்போற் றுயினித் திருப்பவர் யாரிவ் விருநிலத்தே.

௩௮௦

ஈங்கிதுவேன்னென்பாங்கிவினாதல்.

திரியா வருநிலை யார்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
கரியா னுமார்பிற் றிருமாது மென்னக் கணவனுரம்
பிரியா தமையுமிக் காலத்தி லேமன் பிரிந்தவர்போல்
தரியா தழுங்கினை மாதே யுனக்கென்கொல் சார்ந்ததுவே.

௩௮௧

இறைமகன்புறத்தொழுக்கிறைமகளுணர்ந்தல்.

செய்ச்சே தகத்திற் குளிர்நடந் தாங்குச் செறிந்தவடு
மெய்ச்சே யிழைக்கொடி யன்னூர் கடைத்தலை மேயினதால்
கைச்சே ரிடபக் கொடியாளர் வெங்கைக் கணகவெற்பில்
மைச்சேல் விழிச்செந் திருவேநம் வாய்தன் மணியையமே.

௩௮௨

தலைவியைப்பாங்கிகழறல்.

பலமா தருள்வென் வளையு டியர்ந்த பழுதில்சலஞ்
சலமா மெனவுயர் மாதே திருவெங்கைத் தாணுவெற்பில்
நலமா மனையற்கு செய்கடன் பூணு நயன்றிருந்து
குலமாதர் தங்கட் கியல்போதங் கேள்வர் குறைசொல்வதே. ௩௮௩

**தலைவிசேவ்வணியணிந்துசேடியைவிடுப்புழியவ்வணி
யுழையர் கண்டழங்கிக்கூறல்.**

நறுவாய் முருகுமிழ் வெண்டா மரையி னகைமதியம்
மறவா யளிமுரல் செய்வெங்கை வாணர் வரைமடவீர்
வெறுவாய்மெல் வார்கட் கவல்கிடைத் தாங்குமுன் வீணிலிக
முறுவார் தமக்கிவ் வரத்தமெங் கேவந் துதவியதே. ௩௮௪

பாதீதையர்கண்டுபழித்தல்.

பரைகவர் பங்கர் மதிவார் சடையர் பணியணியர்
தரைகவர் வண்புகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
விரைகவர் வண்டு தொடர்வெட்சி சூடுமும் மெல்லியலார்
நிரைகவர் கின்றவ ரோவறி யேமிவர் நெஞ்சுகமே. ௩௮௫

**பாதீதையருலகியனெக்கிவிடுத்தலிற்றலைமகன்
வாவுகண்டுபுந்துவாய்க்கண்மொழிதல்.**

நாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னுடனையாய்
ஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி விரவியெதிர்
பூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புலிபுரக்குங்
காவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே. ௩௮௬

வாவுணர்பாங்கித்தலைவிக்குணரித்தல்.

மின்னு கியசெஞ் சடையார் திருவெங்கை வெற்பிலுனை
உன்னு தகன்றவர் வந்தா ரவர்செய லுன்னலைநீ
ஹுன்னுசெய் தாரை யொறுத்திடி னன்மை யியற்றுகெனச்
சொன்னார் புலவ ரறிந்திலை யோபொற் சுடர்த்தொடியே. ௩௮௭

தலைவனைத்தலைவியெதிர்கொண்டுபணித்தல்.

அரவிடுங் கங்கணக் கையாளர் கொன்றையு மாத்தியுமே
விரவிடுஞ் செஞ்சடை வேதிய னுத்திரு வெங்கைவெற்பில்
பரவிடு மெங்கள் விழியாரக் கண்டுன் பதம்பணிய
வரவிடு மங்கையர் பல்லாண் டிருந்துயிர் வாழியவே. ௩௮௮

புணரிச்சீயின்மகிழ்தல்.

நாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகர்
பூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும்
பாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயவினில்
ஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வன்பினையே. ௩௮௯

௩௮௬. நாடனையான் என்றும் பாடம்.

௩௮௭. வாவுணர்பாங்கியரிவைக்குணர்த்தல் என்றும் பாடம்.

வேள்எணியணிந்துவிடுத்துழித்தலைமகள்
வாயிலவேண்டல்.

மலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
அலைமக னென்ன வருமட வார்வெள் ளணியணிந்து
கலைமக னென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்
தலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.

கூக௦

தலைவிநெய்யாடியதீகுளைசாற்றல்.

மையா டியதடங் கண்ண ளொருநன் மகவுயிர்த்து
மெய்யா டியதிரு வெண்ணீற் றழகர்தம் வெங்கையிலே
செய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்
நெய்யா டிணணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.

கூக௧

தலைவன்றம்மனத்துவகைகூர்தல்.

பத்திர தன்மக னின்றேத்தும் வெங்கைப் பழமலையார்க்
கத்திர மன்ன விழியுமை யாளயில் வேலவனைப்
புத்திர னென்னும் பொருள்பட வீன்றிலன் பொன்னுரைத்த
சித்திர மன்னவள் புத்திரற் பூத்துச் சிறந்தனளே.

கூக௨

தலைவிக்கவன்வரல்பாங்கியுணர்ந்தல்.

ஆடுந் தொழிலர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
பாடுஞ் சுரும்பு படர்ந்தலர் பூத்த பசுங்கொடியை
நேடும் பணியென நன்மக வீன்ற நினைவிரும்பிக்
கூடும் படிவந் தனர்பிரிந் தேகிய கொற்றவரே.

கூக௩

தலைவியுணர்ந்துதலைவனொடுபுலத்தல்.

பண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய்
கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள
பெண்கா னெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத்
துண்கால மென்முலை நுண்ணிடை காறு முளையென்றதே.

கூக௪

தலைவிபாணனைமறுத்தல்.

பைத்தலை நாக மணியோன்றென் வெங்கைப் பனிவரைமேல்
செய்த்தலை யூர னுனையிங்கு விட்டது தேரினொரு
மெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன்
பொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.

கூக௫

வாயின்மறுக்கப்பட்டபாணன்கூறல்.

வெல்வீ ரவாள்விழி மங்கைபங் காளர்தம் வெங்கைவெற்பில்
நல்லீ கமழ்புயத் துங்கா தலர்பெயர் நாணுரைப்பில்
செல்வீ யுலக ரெனைவியந் தேகட் செவியுமிழ்செங்
கல்வீ சுவரின்று நீவீ சினைகருங் கல்வினையே.

கூக௬

திருவெங்கைக்கோவை.

**விருந்தோடுவந்துழிப்போறுத்தல்கண்
டிறையோன்மகிழ்தல்.**

திருந்து மரவப் பணியாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
அருந்து மமுத மருந்தாய்ப் பிணிகளைந் தாங்குமுத்தும்
முருந்து மனைய நகையா ளிதய முனிவகற்றும்
விருந்து வருகதில் லென்றுமெப் போதுமெம் வீட்டினுக்கே. **நகூள**

**விருந்துகண்டொளித்தஆடல்வேளிப்படநோக்கிச்
சீறேலென்றவள்சீறடிதோழ்தல்.**

அறத்தா றறியுந் திருவெங்கை வாண ரணிவரைமேல்
வெறுத்தா லுனைமுனி வாற்றுநர் தாஞ்சிலர் வேறுளரோ
ஒறுத்தார் பெறுமின் பமுநினை யாம லொருவர்பிழை
பொறுத்தார் புகழு மறித்திலை யேமலர்ப் பூங்கொடியே. **நகூஅ**

இஃதேங்கையர்காணிநன்றன்றென்றல்.

மையென்ற கண்டர்தம் வெங்கையி லேவண்டு வாரிசமென்
கையென் றலம்வரு நல்வய லூரகண் ணுற்றனரேல்
பொய்யென் றறிகில ரெங்கையர் நீசெயும் பொய்ம்மையினை
மெய்யென் றுளங்கொண் டொழியா ரொழுந்ததம் வெஞ்சினமே. **நகூக**

நின்னலதீயாரையுநீனயேனென்றல்.

மின்னை யலாம லுவமையில் வேணிநம் வெங்கைபுரி
மன்னை யலாம லடியார் பிறரை மதிப்பரெனில்
நின்னை யலாம னினையேன் பிறரையென் னெஞ்சகத்தில்
பொன்னை யலாம லெதிரிலை யாகிய பூங்கொடியே. **ச00**

காமக்கிழத்தீயைக்கண்டமைபகர்தல்.

மறிந்தே தெருவிற் சிறுதே ருருட்டுறு மைந்தனைப்போய்ச்
செறிந்தே தழுவக்கண் டென்மகன் காணெனச் செப்பவென்கிப்
பிறிந்தே கினளொரு பெண்சோதி வெங்கைப் பெருந்தகையாய்
அறிந்தே னவனையிங் குன்மா மகன்றனக் கன்னையென்றே. **ச0க**

தாமக்குழலியைப்பாங்கிதணித்தல்.

ஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும்
நீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை
தூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப்
போயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே. **ச0உ**

தலைமகள்புலவிதணியாளாகத்தலைமகனூடல்.

விரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில்
அரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற்
கரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ்
இரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே. **ச0ஊ**

பாங்கியன்பிலைகொடியெனத்தலைவனையிகழ்தல்.

தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வர்க்குச் சிற்றெலும்பு
பூம்பா வையாக வருள்வோன்றென் வெங்கைப் பொருப்பிவிளங்
காம்பா னதோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம்
வேம்பா முனக்குக் கரும்பா யினுமின்று வேலவனே.

ச0ச

ஆயிழைமைந்தனுமாற்றமையுமேவாயில்களாக
வரவேதீர்கோடல்.

அறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர்
பிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னுதாப் பிலகுமொரு
நிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல்
மறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.

ச0இ

மணந்தவன்போயபிள்வந்தபாங்கியோடிணங்கி
யமைந்தனையினிதிப்புக்கழ்தல்.

பிறந்தவன் றேநன் மணினேர் புதல்வன் பிறர்கடைத்தேர்
பறந்தடைந் தாங்குநம் வாய்தவி லேவரப் பண்ணினனூல்
இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி விம்மையினுஞ்
சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.

ச0ஈ

தலைவி தலைவனைப்புக்கழ்தல்.

பண்ணுற்ற மென்மொழி யாய்தமிழ் நூலிசைப் பாவலர்தாம்
எண்ணுற்ற நம்முயிர்க் காதலர் போல்பவ ரில்லையென்ப்
பெண்ணுற்ற பங்கர்தம் வெங்கையி லேதன்னை பெரும்பொழில்வாய்க்
கண்ணுற்ற காதலை யின்றள வாசுவங் காட்டினரே.

ச0எ

சீலைநுதற்பாங்கிதலைவியைப்புக்கழ்தல்.

கேளோர் பரத்தையிற் போகா திருத்தலிற் கீர்த்திபெற்று
நாளோ டிலங்கு மருந்ததி யோவொப்பு நாகமணி
தோளோ றொருதெய்வ குளா மணிவெங்கைத் தொன்னகரில்
வாளோ வெனுங்கட் பிறைவா னுதலெங்கண் மாதினுக்கே.

ச0ஊ

ஓ த ற் ப ரி வு .

ஓதற்குப்பிரிவுதலைமகன்றன்னுணர்ந்த
தோழ்தலைமகட்டுணர்ந்தல்.

விண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண்
பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ணணங்கே
கண்ணுடை யார்கற் றவரேகல் லார்கண் முகத்திரண்டு.
புண்ணுடை யாரெனக் கூறிகங் காதலர் போயினரே.

ச0஋

திருவெங்கைக்கோவை.

தலைமகன்கார்ப்பருவங்கண்வேருந்தல்.

சிலையோடு வந்தன வென்செய்கு வேன்முகில் செங்கமலன்
தலையோடு கொண்டவர் வெங்கையி லேசெந் தமிழ்முதலாங்
சிலையோது வான்விழைந் துற்றார்க்கக் கல்விக் கடலதனுள்
இலையோவொன் றேனு மருள்வேண்டு மென்ன விசைப்பதுவே. சக0
பாங்கியாற்றுவித்தல்.

என்போ டரவணி யெம்மான் றிருவெங்கை யேந்திழையாய்
நின்போ தகமன்ன மன்னவர் தாமின்று நீகளிப்பத்
துன்போ கெல்விக் கடன்மேய்ந்து செய்யுளஞ் சேரீனெய்து
தன்போல் வருவரென் றேவந்த தாலிச் சலதரமே.

சகக

காவற்பிரிவு.

காவற்துப்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்த
தோழ்தலைமகட்துணர்ந்தல்.

கருமா முகிலுறங் குஞ்சோலை வெங்கைக் கடவுண்முக்கட்
பெருமா டொழிலை யொருநீ பெறினும் பெறுகவென்றே
ஒருமா நிலந்தனி னம்முயிர்க் காவல ரோங்குபுகழ்த்
திருமா ரெழில்வை குதுமென்று போயினர் தேமொழியே. சக௨

தலைமகன்கூதிர்ப்பருவங்கண்வேருந்தல்.

கணையிலை வேலெனுங் கண்மாது பங்கர் கருப்பவில்விற்
கீணையிலை யென்னுந் திருவெங்கை நாட்டி விறைவரின்றோ
அணையிலை யென்செய்கு வேன்முறை யோவென் றாற்றுகினுந்
துணையிலை யென்பது கொண்டோவிவ் வாடை துயர்செய்வதே. சக௩

தோழியாற்றுவித்தல்.

பனிபொரு செஞ்சுட ரன்னார் திருவெங்கைப் பாவைநல்லாய்
முனிபொரு விந்த மெனவே கணவர்தம் முன்புரத்தில்
கனிபொரு மெல்லிதழ் நன்மாதர் கொங்கை கரந்திடப்பன்
துனிபொரு காலம் வரக்கா தலர்நமை நோக்குவரே. சக௪

தூதிற்பிரிவு.

தூதிற்துப்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்த
தோழ்தலைமகட்துணர்ந்தல்.

சடைநின்ற கங்கையர் வெங்கையி லேயொரு சந்துசென்றார்
படைநின்ற கண்ணிநங் காவல ரின்றுபற் றுசொன்றுதான்
தொடைநின்ற நேரிசை முன்குற னுந்தனிச் சொல்லுமுற
இடைநின்று கூட்டுதல் போலிரு வேந்தை யிசைப்பதற்கே. சக௫

தலைமகன்பின்பிப்பருவங்கண்டுவருந்தல்.

கருங்காண கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
பொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர்
பெருங்கால முன்பளி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல்
வருங்காம வெஞ்சரர் தன்னையு மாற்ற மனமதித்தே.


சகக

தோழியாற்றுவித்தல்.

போதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில்
காதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர்
மாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத்
தூதாகி வந்தது முன்பளி நாண்மன்னர் தூதுவர்க்கே.

சகக

துணைவயிற்பிரிவு.



**துணைவயிற்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்ததோழி
தலைமகட்துணர்ந்தல்.**

கடுக்கை யணிந்த முடிபோன் றிருவெங்கைக் காரிகையாய்
உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத்
தடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி
அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.

சகஅ

தலைமகன்பின்பிப்பருவங்கண்டுவருந்தல்.

நன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம்
அன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல்
முன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும்
பின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.

சகக

தோழியாற்றுவித்தல்.

நின்பா லுதவி நினைந்துவந் தார்கைந் நிமிர்த்தலரும்
பின்பாய் பனிவரு நாளயில் வேற்கட் பிறைறுதலாய்
தன்பாத மென்றலைக் கீவோன் றிருவெங்கை தன்னிலொரு
மன்பா லுதவி நினைந்துமுன் போயின மன்னவரே.

சஉ0

பொருள்வயிற்பிரிவு.



**பொருள்வயிற்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்ததோழி
தலைமகட்துணர்ந்தல்.**

திரைப்பா லெழுநஞ்ச முண்டோன் றிருவெங்கைத் தெண்கயத்தின்
விரைப்பா னலங்கண் விளங்கிழை யாய்மக மேருவென்னும்
வரைப்பா னீதியந் தரற்கே கினர்கடன் மாநிலத்தில்
இரப்பார் மிடிகள் புகுமிடந் தேட விறையவரே.

சஉக

தலைவியிளவேனிற்பருவங்கண்வெருந்தல்.

போதத் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவினஞ்
சூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால்
வேதந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில்
பாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.

சஉஉ

தோழியாற்றுவித்தல்.

நாகூ ரரவணி வெங்கைபு ரேசர்நன் னூட்டிலொரு
பாகூர் மணிநெடுந் தேரன்பர் கேட்டுநின் பாலடைந்தார்
ஆகூழ் பெறுவவி வெஞ்சின வேள்வந் தமர்புரியக்
கூகூ வெனவிள மாவேறி யேசுயில் கூவுவதே.

சஉஉ

தலைமகன் தலைமகளதுவுருளெளிப்பாடுகண்டுள்ளேவியத்தல்.

கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில்
சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும்
வார்க்குங் குமுழை யுங்கொண்டு மாசெதிர் வந்துநின்றாள்
பார்க்குந் திசைதொறு மெக்கேயிம் மாயை பயின்றதுவே.

சஉச

பாசறைமுற்றிமீண்டுர்வயிள்வந்ததலைமகன்
பாகந்துப்பர்வோடுமொழிதல்.

கார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
போர்கண்ட மன்னவர் நல்வல வாநம் புரவிநெடுந்
தேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந்
நீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.

சஉடு

தலைமகளோடுகலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டுகளித்தீயம்பல்

கயலே யனைய விழியானும் யானுங் கலந்துபுணர்
செயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுதி
வயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும்
புயலே யினிமதி யொன்றின்முகக் காலும் பொழிபொழியே.

சஉசு

கற்பியல் முற்றிற்று.

திருவெங்கைக்கோவை முற்றிற்று.



உ

கணபதிதுணை.

திருச்சிற்றம்பலம்.

திருவெங்கைக்கலம்பகம்.



காப்பு.

நேரிசைவேண்பா.

பொன்னுலவும் வெங்கைப்புனிதற் கடியேனும்
உன்னுங் கலம்பகப்பாட் டோதுகேன்—தன்னைநிகர்
முத்திதரு மன்னேன் முழுதருளி னாற்பூத்த
அத்திதனைக் கண்டவத னால்.

ஒருபோதமயங்கிசைக்கொச்சுக்கலிப்பா.

சீர்பூத்த நிறைமதிமான் றிருக்கரங்கொண் டம்மதியை
ஏர்பூத்த சடாமெளவிக் கியையவீர்ந் தனையிருத்தி
மற்றையவோர் பகவுமணி மார்பகத்திற் கிடந்திமைப்பக்
கொற்றவரீ யிருங்கேழற் கோடெனப்பூண் டருளினைகொல்
பூம்புனலோ பொன்முடிக்கட் புல்லோநஞ் சூமிழையிற்றுப்
பாம்பினமோ கண்டுனது பாணியின்மான் ருவுவதே.

இது ஆறடித்தரவு.

காமத்திற் படி லுமையாங் கடுநிரயத் திடுவமென
நாமத்திற் படவெமக்கு நவின்றொருவன் னாதாய்நீ
யாமத்திற் றனியிருட்க ணேந்திழைபா லெய்தியதென்.
நீவீர்புல வருந்திலெரி நிரயத்தி விடுவமெனத்
தேவவெமக் கியம்பினை நீ சிலவேட னிடும்பிசிதம்
ஆவலொடு மிசைந்தவனுக் கருளினைமெய்க் கதியென்கொல்.
ஒன்றொருயிர் தனைச்செருப்பி னுமைநிரயத் திடுவமென
மன்றறைய வெமக்கியம்பி மைந்தனைமுன் றந்தைதனைக்
கொன்றவரை யுவந்தருளிக் கொடுத்தனைவா னுலகென்கொல்.

இவைமூன்றும் மூவடித்தாழிசை.

எனமிகு வளமுள வியலதி சயமொடு
முனிவார் பலவகை மொழிதரு புகழினை.

பலகலை வலபுல னிலைமல வலைமலை
சிலரல துலகலை கலர்சொல விலகிலை.

இவையிரண்டும் ஈரடியராகம்.

எனவாங்கு, இது தனிச்சொல்.

எழிலிகண் படுக்கும் பொழில்புடை சூழ்ந்த
வெங்கையம் பதிவா முழங்க னாயக
பழமலை நாதநிற் பரவுவன் விசும்பின்
அரையனுக் கரைய னாகுமந் நிலையும்
நினைகிலன் றமியே னின்னடி யவர்கட்
கென்று மடியவ னாகும்
ஒன்றொரு வாழு முதவுதி யெனவே.

இது ஏழுடிநேரிசையாகிரியச்சுரிதகம்.

நேரிசைவேண்பா.

எவ்வா றளித்த திமையப் புதுமலைதன்
ஒவ்வா விளமை யொருமகளை—அவ்வான்
பரவுதிரு வெங்கைப் பழமலையே நிற்கு
விரவுகினை யோடும் விழைந்து.

கட்டளைக்கலித்துறை.

விழக்க மலங்களை மோதிவல் வாளை வியன்படுகர்
உழக்க மலங்களை போய்ப்புகும் வெங்கை யொருவவிண்ணோர்
தொழக்க மலங்களை மாமதி வேணி சுமந்தருள்வோய்
பழக்க மலங்களை யான்பவ வேரைப் பறிப்பதற்கே.

அறுசீர்க்கழிநேடி லடியாசிரியவிருத்தம்.

பார்த்தபுகழ்த் திருவெங்கைப் பழமலையார் தமைத்துதித்துப் பதத்து
மென்பூச், சொரிந்துபணிந் திரந்திடவு மெமக்கருளச் சிறிதுமுளந் துணிந்தா
ரல்லர், திருந்தவையிற் பித்தவென வைதுகல்லா லெறிந்துபொருளு் சிலை
யான் மோதி, அரந்தையின்மெய்க் கதிதருதி யெனக்கேட்போர்க் கன்றியவ
ரளித்தி டாரே.

மறம். எண்சீர்க்கழிநேடி லடியாசிரியவிருத்தம்.

அளியாரு மலர்ப்பொழில்கூழ் வெங்கை யீச ரம்மலையி லெம்மூர்மான்
பிடிப்போ மென்றுங், களியாரும் வேடரியா மெம்ம கற்குக் கன்னிதனைத்
தருகவெனக் கொடுத்த வெம்மை, எளியாரென் றொருதூதா மாது வே
ண்டி யிறைவர்கிரு முகமெனமற் றென்று தந்தாய், ஒளியாம லுரைய
வன்யா ரியாங்க ளின்னே யுண்மையவன் றிருமுகங்கொண் டெய்து
வோமே.

நேரிசைவேண்பா.

மேதகைய வில்விறைவன் வில்விளவல் வல்வீரர்
காதனிக மற்றங் கருதெவையும்—பாதத்
தொருவிரலாம் வெங்கையா னென்றமை யாசைப்
பருவரலாற் காணப் படும்.

மடகீது. தாழ்சை.

படுமத்தமிழுக் குவந்தவிறை விடுமத்தமிழுக் குவந்தவிறை
பண்டங்கரிய வடிவாமன் கண்டங்கரிய வடிவாமன்
சடையற்படுமும் புயனிசையான் றெடையற்படுமும் புயனிசையான்
சம்புவனமாக் குணர்வாக னம்புவனமாக் குணர்வாகன்
கடலைக்கலக்கு மலைவில்லா னுடலைக்கலக்கு மலைவில்லான்
கங்கைப்பதியன் பரையானுன் வெங்கைப்பதியன் பரையானுன்
அடலைப்புரத்தங் கணையெய்தா னுடலைப்புரத்தங் கணையெய்தா
னன்பினிகழ வணங்கீரோ துன்பினிகழ வணங்கீரோ. ௭

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கீற்றுப் பிறையை யணிந்ததிரு வெங்கை விருத்த கிரிநாதன்
ஆற்றுப் பொருளைக் குளத்திலொரு புலவர்க் கழைத்தன் றருளினோன்
சோற்றுத் துறையுந் திருநெய்த்தா னமுமீங் குடையான் சுழலாமல்
தோற்றுப் பசினோய் தொலைப்பனவன் றனையே துதியீர் புலவீரே. ௮

அம்மாணை. மடகீது. கலித்தாழ்சை.

புண்ணியனம் வெங்கைப் புனிதனயன் மாலெதிரே
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னம்மாணை
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னுமாகில்
கண்ணி லவரொளிதிற் காணரோ வம்மாணை
கண்ணின்றிக் காணுங் கதிரொளிகா னம்மாணை. ௯

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

அம்புமே விருக்கு நாரி யடற்சிலை கொண்ட வெங்கை
எம்பிரா னொடும்போர் செய்வ னென்றுதன் னிதயத் தெண்ணி
அம்பின்மே விருக்கு நாரி யருஞ்சிலை கரங்கொண் டிறேரூன்
எம்பெரு வமுதன் னுளை யென்செயா னுலகிற் றானே. ௧0

கலிநிலைத்துறை.

தாமங் கமழு மொய்ப்புடை யன்பர் தமிழேன்வெங்
காமங் கனலு மனமொடு துன்பக் கடல்வீழ
எமங் கருதிச் சென்றன ருமையன் றிதுகொண்டோ
வாமங் கலவெங் கைப்பர னோடொன் றானுளே. ௧௧

கலிவிருத்தம்.

ஆயிழை மகளிர்வா முகங்க டோறுமுன்
நீயிரும் பலிகொள நினைந்து வெங்கையில்
தூயநின் சடையினிற் சோமன் சுற்றியே
ஏயினை வெற்றறை யாகி யென்னையே. ௧௩

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

என்றனை முகத்தின் வென்றா ளிவனெனும் பகையுட் கொண்டோ
பின்றவி லன்ப ரென்று பிரிவரென் றிருந்து வெங்கை
மின்றிகழ் சடிலத் தண்ணன் மேவலர் போல்வெண் டிங்காள்
வன்றுய ருழக்க வென்மேன் மவிதழல் சொரியும் வாறே. கந

மேற்படிவேறு.

வாசக் கமல மலர்த்திருவே மயிலே யென்கண் மணியேநின்
ஆசைக் குமுத மலர்வாயி னமுதம் பெறுதற் கரிதாயோ
ஓசைக் கடலைக் கடைந்துகடி வழிமு விமையோ ரொடும்வெங்கை
ஈசற் கபய மபயமென விரிந்தான் மேனி கரிந்தானே. கச

வண்ணம்.

கன்றுக்கர மலராண்முக விந்துத்தவி சடையீனிகர்
கண்டத்தணி மணிமாலையள் கயிலையங்கிரியார்
கங்கைச்சடை முடிநேடிய துங்கப்பற வையுநாடுறு
கஞ்சத்திரு வடியீதென நவில்சிலம்படியாள்
வென்றிச்சிலை மதன்வாங்களி னஞ்சைத்தட வுதல்போலமை
விஞ்சப்புனை விழியாளொளி பெருகுசெங்குழையாள்
விம்பப்பிறை யெனநீறிடு சந்தச்சிலை துதலாடிரு
வெங்கைப்பழ மலைநாயகர் பவனிவந்திடவே
சென்றுற்றன டொழுதாளுமை தங்கப்படு புறநாடினள்
செங்கைக்கவி னுழையீதிவள் பயில்வதொன்றறியாள்
சிந்தித்தன ளொருமாதினி யிந்தப்புற முறமாஔழி
செங்கைக்கணு மிவரேகொளி னனிசிந்திடுமே
என்றித்தகை பலகூறினள் கொங்கைச்சுவ டுறுமார்பினை
யின்பத்தொடு மெதிர்நாடின ளெனையணைந்தருளா
விந்தப்படி தமியேன்முலை சந்தத்திரு மணிமார்பழு
கெஞ்சப்படு கிலர்பாரென மதிமயங்கினளே. கடு

நேரிசையாசிரியப்பா.

மதிதுதற் பவள வாய்க்கருந் தடங்குட்
குவிமுலைப் பசும்பொற் கொடிதனை யமையாக்
காதன்மீ தூரக் கலவிசெய் திடுவான்
புகும்பொழு தவனொரு பொறாமையுட் கிடப்பப்
டு படர்முதிர் வேளிற் புகற்கொடும் பாலை
நிலத்துநீர் வேட்டோ னீரரி தினிற்பெற்
றுண்புழி யுண்ண தொல்லையிற் றடுக்குஞ்
செயலென வெணைநீ தீண்டே லென்று
நின்மே லாணை நிகழ்த்திட நீங்கிப்

- க0 புணரியுண் டெழுந்த புயனிகர் வளர்குழல்
 அஃதுண முகில்போன் றழகுறங் காறுந்
 தீண்டா தொருபூஞ் சேக்கையிற் றுயின்று
 மாற வன்பு வளர்மனத் தவளே
 மினிர்நரு தூர்த்த வேடமா தவளைய்
- கௌ நீமுன் கற்பு நீங்கா மாசைத்
 தருகெனக் கொடுத்துத் தன்பெருங் கிளைஞர்
 மானமீக் கூர வந்தனர் சூழ
 ஒன்னலர் போல வுடன்றவர்ப் படுத்துக்
 கரையில்பே ருவகைக் கடல்படிந் தவளே
- உ0 திருமணக் கோலஞ் செய்தவீற் றிருந்த
 அருமகள் கூந்த லையநின் னுருவங்
 கரந்துசென் றிரப்பக் களித்தக மணப்பூம்
 பந்தரிற் கிளைஞர் பலருங் காண
 அரிந்து கொடுத்த வடியவன் றுளே
- உௌ நின்னொரு விழிசெந் நீர்கொளக் கலங்கித்
 தன்னொரு விழிவெஞ் சரத்தினு விடந்து
 சாத்தி மற்றைத் தடங்கணவ் வகைபெற
 இன்னமுண் டொருக ணென்றுளங் களித்து
 மற்றதுங் களைவான் வாளிநட் டவளே
- ௩0 மருவலன் புணர்ப்பான் மாய்ப்பமெய்த் தவன்போல்
 வந்தனன் படையான் மார்பிடைத் தாக்கக்
 கண்டுட் கடைத்தலைக் காவல னொருவன்
 வெகுண்டவற் றுணிப்பான் விரைந்துசென் றெய்த
 ஆணையாற் றடுத்த வரச ரேரே
- ௩௧ பொருகளத் தொட்டலன் புனைதுத னீறு
 கண்டுனைப் போலக் கருதிமற் றவனைத்
 தன்படை சாய்த்தவன் றன்படை மார்பில்
 தாக்கக் கொடுத்த சளர்விலன் பினளே
 அருஞ்சிறு மகனை யரிந்துநிற் கட்டுப
- ச0 படைத்துக் களிகூர் பரிவுடை யவளே
 நின்சின கரத்து நீக்குபூ யோந்த
 மாதுமுக் கரிந்த மலிபெருந் தவளே
 துணுக்கென வவள்கை துணித்தகொற் றவளே
 சந்தன மாகச் சாத்தநின் றனக்கு
- சௌ முன்கை தேய்த்து முகமலர்ந் தவளே
 செயற்கருஞ் செய்கை செய்தவன் யார்கொல்
 பகருதி வெங்கைப் பழமலை நாத
 பராபர முக்கட் பகவசங் கரசிவ
 கருணா கரதிருக் கயிலை நாயக
- ௯0 என்றருந் தவர்க ளேத்தும்
 பின்றிகழ் சடிவப் பெருந்தகை யோனே.

அறுசீர்க்கழிநெடி லடியாசீரியவீருத்தம்.

பெருந்தகைமை தனக்கன்றி மற்றையபூ வினுக்கிலயென் பெற்றி யன்றோ, திருந்துதட மதிற்குவளை குமுதமொரோ ருறுப்பினையே சிவண நிற்ப, முருந்துநகை யுமைகணவன் திருவெங்கை யினையாயுன் முகம்பொற் றுள்கை, புரைந்திடுதற் கரவிந்த மொருதாளி ஈரின்றுதவம் புரித றுளே.

தாழ்சை.

தாராம விருந்தாரெனை யாளாம விருந்தார்
தனிவெங்கையை யுள்ளார்மய நவிரும்படி யுள்ளார்
சீராரிசை வண்டேயொழி கிலவேள்கர வண்டே
செறிகின்றிலை குருகேதய ரறிகின்றிலை குருகே
வராய்மட மயிலேமிகு தாய்மார்சொலு மயிலே
வானூடெழு மதியேயெனை முனியாதருண் மதியே
ஊரார்புகல் வம்பேயென விழியோவில் வம்பே
யுரையாயவ ருழையேயென தகலாவிட ருழையே.

கஅ

வஞ்சீவீருத்தம்.

உழையென வெங்கை யுவப்பாளர்
தழலுரு வென்ற தரத்தாலோ
விழுவெமை யின்று வெதுப்பாமே
எழுமதி யொன்றை யெடுத்தாரே.

கக

நேரிசைவேண்பா.

எடுக்குமான் வெங்கையிறை யேந்திழாய் நின்னெஞ்
சடுக்குமால் பங்கினள்கே ளாமல்—கெடுக்கவே
காதின் மறையாய்நின் கண்போன்ற தாதலால்
ஒதுஞ் செயல்பா ருவந்து.

உ௦

கட்டளைக்கலத்துறை.

தன்னொரை வென்ற சிலையாளர் வெங்கைச் சுடர்க்கிரிமேல்
என்னாவி கொள்ள வரிப்புள்ளி மாணுக் கெளிதன்றென்றோ
பொன்னார் சுணங்குப் புகர்முக வேழம் புயனுணங்கும்
மின்னு மருங்கு லணங்கே தடாமல் விடுத்ததுவே.

உக

நேரிசைவேண்பா.

வேலைக் கடுவயின்ற வெங்கையர னூரிவட்குச்
சாலத் திருமறுகிற் றந்துபோம்—மாவிப்
பெருமையாற் போக்கும் பிணியோ வவர்த்தாழ்ந்
தருமையாற் போக்கு மது.

உஉ

புயவதப்பு.

அந்தி யொமொறு பட்டுத் திகழ்ந்தன
வன்று தமிழ்மூவர் வைப்பச் சமந்தன
புந்தி மகிழ்மாது கட்டக் குழைந்தன
புண்ட ரிகமலை யுற்றுக் கிடந்தன
நந்து தலைமலை யிட்செ சிறந்தன
நன்றி மறைநாலு மற்பிற் புகழ்ந்தன
விந்த மகமேரு வொப்பக் கிளர்ந்தன
வெங்கை புரிநாதர் வெற்றிப் புயங்களே.

உ௩

கலநிலைத்துறை.

புயலே யுனையங் கெதிர்கண் டிமெப் பொழுதேவண்
சூயிலே யனையா னென்வர வினைநீ கூறுங்கால்
மயிலே யனையாள் பழமலை வெங்கை வளமன்னுள்
வெயிலே யிழையா ணின்பகை நின்றூழ் விப்பாளே.

உ௪

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

விழியொன் றியநன் னுதற்பரமர் வெங்கை விரும்பும் விமலேசர்
எழிலொன் றிரதக் காவிரதக் காறெற் கெழுந்தே யோடுகினும்
பிழையொன் றிடினு மவர்வாளி வாளி பிறழா தியான்புகலும் [ரே.
மொழியொன் றகலே னுனையெனமுன் மொழிந்தா ரென்னை யொழிந்தா

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ஒழியாத னங்க வொருகோடி வாளி யுளவேனு மெய்தி யினியென்
விழியான வுன்னை வருவில்லி யென்ன வயலோர்கண் முன்செய் விமலன்
உழியான வெங்கை தனிலேநின் மாது முருவில்லி யென்று நினையே
பழியாட வின்று செயுமன்பர் வந்த படியா லொழிந்த பயமே.

உ௬

கலிவிருத்தம்.

பரவும் வெங்கைப் பழமலை நாட்டுளேன்
வெருவ வெந்தழல் வீசுகின் றாய்மதி
பரிவி லாவுணைப் பாம்பு கடிக்கநீ
மருவு பெண்பழி மாற்றிட வல்லையோ.

உ௭

கட்டளைக்கலித்துறை:

வல்லெனு மாமுலைக் கோதைய ராசை மறந்தவர்க்கே
ஒல்லையி னீசுவன் கம்புமுன் னாழி யுடையன் றங்கை
நெல்லிரு நாழி கொளக்கொடுத் தோனெடு வான்கதிரின்
பல்லுக மோதிய வெங்கைப் பிரான்றன் பதாம்புயமே.

உ௮

சம்பிரதம். எண்சீர்க்கழிநெடி லடியாசிரியவிறுத்தம்.

பலவரைகள் கரத்தடக்கிக் காட்டு வோநீர்

பார்ப்பவனே கங்கடலை யருந்து வோநாம்

தூலகுறதும் மனையிடத்தி னுலோக மெல்லா

மிக்கணமே காட்டிடுவோ முலகி லெண்ணில்

கலையறிவோ மொருகாலும் பொய்ம்மைபகர்ந் தறியோங்

கண்ணனெனு மவன்வாயின் மண்விழுமுன் னருளால்

அலையிலெழுங் கடுமிடற்றி னடக்கு மீச

னமாந்ததிரு வெங்கையினின் றடைந்து னோமே.

உக

நேரிசைவேண்பா.

மேகத்தை யொத்துவளர் மென்சூழலைச் சார்ந்திலைநின்

ஆகத்தை யொத்துவள ரத்திதனில்—வேகத்து

வேளிக் குவளையுமே வெங்கையம லாபடுமே

வாளிக் குவளையுமே வந்து.

ந.0

கைக்கீளை. மருட்பா.

வம்புலவு மீர்ங்கோதை வாடுகின்ற தென்மனம்போல்

அம்புவியிற் றேய்ந்த வடித்தா மரையதனால்

செங்கமலை பேதையாச் செய்யு மடந்தையிவள்

வெங்கைநகர் மேய விமலன் றிருவருளால்

விண்ணின் பெருமையும் வியனீர்

மண்ணின் சிறுமையும் மறவரு மணங்கே.

ந.க

கட்டளைக்கலித்துறை.

அற்போ டமரர் சூழாம்போற்றும் வெங்கை யமலர்வெற்பில்

நற்போ தகமன்ன மன்னநின் காத னலமறியான்

பொற்போ டரவுமிழ் செங்கேழ் மணியைப் புனத்தில்வெறுங்

கற்போ லெறிந்து சுகம்போக்கி நிற்கின்ற கன்னிகையே.

ந.உ

வஞ்சித்துறை.

கண்ணெ டுஞ்சிலவேள்

தன்னதி ருங்கணேபோ

தென்னநம் வெங்கையுளாய்

மின்னைய ணைந்தருளே.

ந.ந

எழுசீர்க்கழிநெடி லடிவண்ணவிறுத்தம்.

அருளாளர் வெங்கை புரமேவு கின்ற வரனாரை நம்பு கிலர்போல்

மருளாவ யாந்து தமிழேனி ருந்து மதனால் பறிந்து விடவோ

பொருளாத ரங்கொ டகரைய கன்ற னெடுகோவ ணைந்து புகலாய்

உருளாவி ரைந்து திரைமோது கின்ற வெழியாவ ளங்கொள் கடலே.

ந.ச

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

கடகரி நரம டங்கல் காலன்வெண் மதிய ரக்கன்
அடுமுய லகன்ப தைப்ப வடர்த்தனை பதத்தாற் கஞ்சன்
நடுமுடி கரத்திற் கொண்டாய் நகைத்துமுப் புரமெ ரித்தாய்
படைகங்கைக் கொண்ட தென்கொல் பகருதி வெங்கை யோளே. ௩௫

கலவீரூத்தம்.

வெங்கைப் பதிமே வியவித் தகநின்
துங்கப் படுதேர் மிசையே சுடர்கால்
தங்கூற் றவியங் குறுதன் மையெவன்
நங்கட் கதியம் புதிநன் குறவே. ௩௬

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

நன்போது கொடுபுலவர் பரவுதிரு வெங்கைபுர நாதர் நாட்டில்
முன்போத வறிவனைத்து முயிர்மதவே ளெடுத்தசிலீ முகங்க டாக்கிப்
பின்போது மமயத்தோ வெமக்குமணி வாய்மருந்து பெறவ ளிப்பீர் [தே.
பொன்போல வடிவுபடைத் திரும்புபோன் மனம்படைத்த பொருவின் மா

நேரிசைவேண்பா.

பொன்னாண் கவினிமைக்கும் பூவையர்சொற் கண்கைவேள்
வின்னாண் கணைநிகர்க்கும் வெங்கைபுர—மன்னாமுன்
நீர்க்குப் பயந்தவடா னீநெருப்பா யன்றெழுந்த
சீர்க்குப் பயந்திலளோ செப்பு. ௩௮

தழை. கட்டளைக்கலித்துறை.

செவ்வா யிளந்திரு நீதந்த மாந்தழை சீறடிக்கும்
ஒவ்வா தெனநினை யாதுகண் ணோடொற்றி யோநிவைத்தான்
அவ்வா னவர்புக ழெம்மான் திருவெங்கை யன்பமதன்
வெவ்வா ளிகள்விலக் காமருந் தாக வியந்தனளே. ௩௯

நேரிசைவேண்பா.

விழுமுருளு மேங்குமெழும் வெங்கைக்கோ விந்தா
எழுமதிய மென்னு மிரங்குந்—தொழுமிதழி
இன்றா மரைக்க ணிராமா வருளெனுநீர்
தன்றா மரைக்கண் டா. ௪௦

கட்டளைக்கலித்துறை.

தடுத்திலை யைம்புல வேழங்க டம்மைத் தவநெறியில்
அடுத்திலை யன்ப ரினமே மருவி யவலரினம்
விடுத்திலை யெங்க டிருவெங்கை வாணர் விரைமலர்த்தாள்
எடுத்திலை நெஞ்சக மேவிடு மோநம் மெழுபிறப்பே. ௪௧

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

என்னடிகள் வெண்குறணை ரடியி ரண்டு மென்றலையி விருத்துமிறை வெங்கை நாட்டில், முன்னடிக ளிரண்டுநெடி லடிகள் பின்னர் முயங்கடிக ளிரண்டுநே ரடிக ளாகப், பன்னடிக ளொருநான்கு கொடுந டக்கும் பழுத கல்வெண் டிறைபோலப் படர்த லாலே, பின்னடிக ளெங்கடிரு வடிகண் முன்னர்ப் பெயர்ந்தவடி யெழிலிளஞ்சே யடிக ளாமே. சஉ

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ஆர ணங்களு மோத ரும்புக ழாளர் வெங்கைபு ரேசனூர் பூர ணந்திரி யாது ணர்ந்திலர் போல வன்றுயர் கூடவே வார ணங்கனி தானி ரும்பிடி வாயி னுங்குற வேகொடா நேர ணைந்திடு கான கம்புகு நேயர் வந்திலர் மீளவே. சந

கட்டளைக்கலித்துறை.

மீனக் கருங்கண்ணி வேள்கணை யாற்சிலை வேடர்வைத்த கானக் கருங்கண்ணி மான்போற் பதைத்தனள் காராளிகள் தேனக் கருங்கண்ணி யீந்தரு ளீர்திரு வெங்கைக்கர் மானக் கருங்கண்ணி மாநீர்ந் தவருயிர் வாழ்வதற்கே. சச

சித்து. எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

வாளா யொளிர்கட் பொண்ணைத் திடுமான் மாலா கவிளங் குறுபொன் னையான், நீளா சையினுய்த் தகரும் பொனெலா நிகழ்ச்செம் பொனெனப் புரிசித் தர்பெறும், ஆளா யவர்வெங் கையிருப் பமவ ரருளப் பொடியா குமருந் துதனைக், கேளா யெளிதா கவளித் திடுவேங் கிளர்நம் பசிதீ ரவனம் படையே. சடு

பதினெஞ்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

படத்தினிற் பொதிந்த குடத்துவென் ளெலும்பு பரிந்துபெண் ணைக் கவு மறியா, பரவையிற் புணைபோன் மிதந்துவந் தணையப் பருங்கல்பண் ணைக்கவு மறியா,—வடுத்துல கனைத்தும் பரவுற மறைந்த வாரியகண் ணைக்கவு மறியா, அமலவென் கவிக ளடியனேன் மனத்தை யளிந்தபுண் ணைக்கவே யறியும்,—எடுத்தசந் கதனை விடுத்திவந் நெதனை யெடுப்பமென் றறியுள மருள, விவர்த்திடு மெகின்விட் டிவற்றெதை யூர்வ மெனவயன் கருதறக் குவளை,— விடுத்திவந் நெதனைப் பறிப்பமென் றுசாவ வின்தமன் பணிவம் வா லெகினம், விரிந்ததன் குவளை பரந்தவொண் பழன வெங்கைவா முங்கணு யகனே. சக

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நாடா வுழைகள் புனநாடு நாணுஞ் சுகமுஞ் சுகமாகும் ஆடா ம்யிலு மரவுணவுண் டாடு மரவு மெலியுண்ணும் பீடார் கயிலை மலைப்பெருமான் பிரியா வெங்கை புரநாட்டில் கோடா விதணிற் புனத்திருந்த கொடியார் சென்ற படியாலே. சஎ

மேற்படிவண்ணவிருத்தம்.

படியரு சிம்புள தெழீடும் பயமொடு மங்கரி யினமோடப்
பிடியொடு மங்கரி யினமோடப் பெருவரி வெம்புலி பொருகேழல்
மடிய ரெண்கதிர் திசையோடும் வனவழி வெங்கைய லுறுமீசர்
அடிதவிர் நெஞ்சக மெனநீளு மகலிரு ளிங்குற லயநீயே. சஅ

நேரிசைவேண்பா.

நீத்தவினை யார்புகழும் வெங்கையோய் நின்னடியால்
தேய்த்த மதியைத் திரும்பநீ—வாய்த்தநறுந்
தேனனைக்குங் கொன்றைமுடி சேர்த்தி யழல்விக்க
யானுனக்குச் செய்தகுறை யேது. சக

கட்டளைக்கலித்துறை.

வட விழுங்குவ னைத்தாரிற் றேனொ டிசைச்சுரும்புங்
கூட விழுங்குவ வுத்தோட் டிருவெங்கைக் கோன்றுணையாங்
கேட விழுங்குவ ரிப்புன லுண்பவன் கேழ்மதியம்
வாட விழுங்குவ தெய்தாமை நான்செய்த வல்வினையே. ௫0

கொச்சுக்கலிப்பா.

வல்லங்க மானமுலை மாதுமையா ளென்றளினை
இல்லங்க மானதுத லின்பகையென் றவண்முனியச்
சொல்லங்க மீதிற் சமப்பதென்கொ னீயிந்த
வில்லங்க மாம்பிறையை வெங்கை புரத்தானே. ௫க

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

புரந்தரனு மரியயனும் பரவுபரன் றிருவெங்கை புரமே யன்னாள்
இருந்தளர வடம்புரளு மினமுலைக ண்டோறு மெழுந்த யாந்து
வருந்தமரை மலர்த்தானூ லெனத்தினமுந் தேய்மருங்கை வருத்த நீருந்
திருந்துநெடுங் குழலிசைதல் வண்டினன்கா டகுதிகொலோ செப்பி டரே

கலிநிலைத்துறை.

செங்கையில் வில்லே றிகுகிண யோடுஞ் சினவேளை
இங்குற வாவா வென்ன விருந்தே குயில்கூவ
மங்கையர் நானே மாவை வளர்த்தேன் வடுவுற்றேன்
வெங்கையின் மேவுங் கண்ணுத லாரும் வினவாரே. ௫௩

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

வில்வளைத்தைங் கண்கொடுபோர்த் தொழில்புரிய வரும்பொருவில்
வீர வேளே, கல்வளைத்தன் றெருகணையான் முப்புரங்கண் முருக்கு
பெருங் கழற்கால் வீரன், பல்வளைத்தெண் புனற்பழன வெங்கையான்
டகையொடுபோர் பயிலப் போதி, எல்வளைத்தன் டளிர்க்கையினம்
பெண்ணொடமர் செயலாண்மைக் கியன்றி டாதே. ௫௪

கலிவிருத்தம்.

இந்து வந்து வெதிர்ப்ப விருந்தமிழ்
வந்து வந்து மலைப்பதை யின்றொடை
தந்து வந்து தவிர்க்கிலர் செய்க்கரை
நந்து வந்துமன் வெங்கையி னுதரே.

௫௫

ஊசல். எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நானக் குழலளிக ளெழுந்து பாட நாதித் தணியசைய வாடி ஞ்சல்
பானற் கமலவயல் வெங்கை வாணர் பதமுற் றிலர்பவமொத் தாடி ஞ்சல்
மானக் குமரருள மறுகி யாட வாட்கட் புடைபுரள வாடி ஞ்சல்
கூனற் பிறைவெயர்ப்ப வாடி ஞ்சல் கோவைக் கனியிதழீ ராடி ஞ்சல். ௫௬

கட்டளைக்கலித்துறை.

ஊனாகி யைம்புலக் கூட்டங்க ளாகி யுழல்கரணந்
தானாகி வெவ்வயி ராய்க்குண மாகித் தனியிருளாய்
நானாகி நல்லருட் சத்தியு மாகி நலத்தவெங்கைக்
கோனாகி மற்றொன்று மாகா திருப்பக்கை கூடியதே.

௫௭

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கூடற் பதியிற் சமணிருளைக் குலைத்துத் திருவெண் ணீற்றதொளி,
கொடுத்தக் கருத்திற் குடிபுகுந்தென் குலத்தைத் தொழும்பு கொளுங்
கோவும்,—ஆடற் பரியிற் சேரமா னணையக் கயிலைக்கிரிமீ தி, லானைக் கழுத்தி
லிவர்ந்தணையு மரசுந் திருநா வுக்கரசும்,—நாடப் பசும்பொன் னிடைப்பதித்
தநாக மணியிற் றமதுதமிழ், நாட்டப் படுகின் றனதுதிரு நாமத் தினைப்புன்
மதியாவென்,—பாடற் பதிப்ப திரும்பிலதைப் பதிக்குந் தகைமை போலுங்
காண், பதியாய் வெங்கைப் பதியாளும் பகராக் கருணைப் பெருமாளே. ௫௮

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

மாறா மலமொன் பதுவாயும் வழியு முடலை யுடலமிக
நாறா வகைநன் மணந்திமிரு நடலைக் கபட மாதர்தமைப்
பேறா நினைந்து கடலமுதே பிணையே மயிலே யெனப்பிதற்றித்
தேறா வெனையுந் தனைத்துதிக்கச் செயுமோ வெங்கைச் சிவன்றானே. ௫௯

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

சிவநாலு மறையாலு முணர்வி னாலுந் தெரியாத பரன்வெங்கை யாசன்
றன்மா, தவனாலு மபனாலு மலரி யாலுஞ் சசியாலுங் குருவாலு மமரர்
கோவாய், அவனாலுங் குகனாலு முனிவ ராலு மரவாலுஞ் சுரராலும் புலவ
ராலும், எவராலும் வெலற்கருமைப் புலன்கள் வென்ற வெழிலடியார்
பெருமைனை யியம்பொ னாதே.

௬௦

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரூபம்.

தேக்குறு கருணைப் பெரியநா யகிதன் நிருமுலை சுரந்தபான் மதூர,
வாக்குறு மழகன் ஞானசம் பந்த வள்ளலுண் டிடவவன் கடைவாய்ப், போக்
குற வொழுஞர் திவலையென் றடியேன் புண்ணிய வசத்திறற் கிடைப்
பில், தாக்குறு புலன்வென் றுன்னடி யவருட் டங்குவன் வெங்கைகா
வலனே. சுச

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரூபம்.

வருமதன் கொடிய னென்பாள் வரிக்குயிற் காற்றே னென்பாள்
குருமதி முனியே லுன்னைக் கும்பிடு கின்றே னென்பாள்
ஒருவரும் வெங்கை யீசற் குரைப்பவ ரிலையோ வென்பாள்
முருகல ரீணதீ தென்பாண் மொய்குமுன் மையல் கொண்டே. சுஉ
களி. எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிரூபம்.

கொண்டறவழ் மணிமாட மலிந்த வெங்கைக் கோவிடங்கொள் பெரிய
நா யகியெய் மன்னை, தண்டரள நகையுமையாள் கருணை தன்னாற் றுலத்து
வந்தகுருக் கீளாயுட் கொண்டு, கண்டவர்க ளதிசயிப்பப் பரமா னந்தக்
களிப்படைந்து கரணமுடல் புலன்க ளெல்லாம், உண்டெனவு மிலையெனவு
முணர்ந்தி டாம லுணர்வுகடற் திருக்கின்ற களியர் யாமே சுந

நேரிசைவெண்பா.

யாமேபோய் வெங்கை யிறைவன்பான் மெல்லியலீர்
மாமேவுந் தண்மலை வாங்குவோம்—பூமேவும்
அன்னத்தாற் காண்டற் கரியவனைத் தூதுவிடும்
அன்னத்தாற் காண்டற் கரிது. சுச

கட்டளைக்கலித்துறை.

அரியானை வேதன் றலையரி வாளை யரியமறைப்
பரியானை யெங்க ளிடைப்பரி வாளைப் பழுதில்வெங்கைப்
புரியானை யெவ்வல கும்புரி வாளைப் பொதுநடனந்
திரியானை யையங் கொளத்திரி வாளைச் செறிகுவனே. சுடு

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரூபம்.

செறியிதழ் வனசப் பொன்னிற் சிறந்தமா தினையு நீங்கிப்
பொறிவழி மறுத்து வெங்கை புரத்தனைப் பொருந்த நோக்கும்
அறிஞரு மிவளைக் கண்டோ மருந்தவப் பயனா வென்னும்
மறிவழி யணங்கைக் கண்டு மறியுமோ மன்னர் கோவே. சுசு

நேரிசையாசிரியப்பா.

கோதை தாழ்ந்த கொடிநிமிர் நெடுந்தேர்ப்
பரிதி வானவன் பரவையிற் படியக்
கடனிறக் கமலக் கட்டுபருந் திருமால்
மார்பிடைக் குங்கும மட்டித் தாங்கு
டு குரைகடற் றுகிர்ப்பூங் கொடிபடர்ந் தென்னச்

செக்கர்வந் தெய்தத் தன்மனந் திரிந்து
மணந்தவர்த் தணந்த மாதர்வீழ்ந் திறப்ப
அமைத்த வழல்கொலோ வறைநி ரென்னுஞ்
சேண்விசும் பெழுந்த திங்க ளேணக்கிக்

௧0 கருங்கடு வுமிழ்ந்த கடன்ம நித்தொரு
வெண்கடு வுமிழ்ந்த தெனவுளம் வெதும்பும்
மந்த மாருதம் வந்தழல் வீசற

ஆற்றூ ளாகியவ் வளக்கரி னின்றெழும்
ஊழித் தீகொலென் றுன்னியே யயரும்
௧௫ வேயங்குழல் காம வெவ்வழல் கொளுவ
ஊதுங் குழலென் றுரைத்தக நெகிழும்
மென்மல ரமளி மேல்வீழும் புரளும்
அசைத்தெழு முயிர்க்கு மந்தோ வென்னும்
ஒள்ளிதழ் குவித்துயிர்ப் புமிழ்ந்திடு மவிழ்த்

௨0 கருங்குழல் வாமக் கரங்கொடு செருகித்
தனிப்பொற் றூணிற் சாய்ந்திடும் பனிநீர்
சந்தனக் கலவை தண்ணறுங் கோதை
தாள வடங்க டரிப்பவந் திறைஞ்சும்
பாங்கியர்ச் சளிந்து பறித்தவை யெறியும்

௨௫ மழவிடை மீதில் வந்துநீ யுலாவக்
கண்டுநின் னழகுணுங் கருங்கட் பூங்கொடி
விரைமலர்ப் பொழில்சூழ் வெங்கை காவல
பொன்னவிர் புரிசடைப் புனித
மன்னவ வவனைய் மருந்துநின் புயமே.

௧௭

எண்சீர்க்கழிநெடிவடிவண்ணவிருத்தம்.

புரளுந்திரை யெறியுங்குரை கடலும்பகை தமிழோன்
பொதியும்பகை மதியும்பகை மதனன்பகை முலைசேர்
தாளம்பகை பினையன்றில்கந் பகையங்குயில் பகையே
தமரும்பகை யினையும்பகை சகியும்பகை நகர்வாழ்
திரளும்பகை மலர்சிந்திய வணையும்பகை பனிநீர்
திமிருங்குளிர் களபம்பகை யெனிலென்செய வடியேன்
அருளுஞ்சக மருள்கின்றிலர் பெயர்ச்சங்கர ரெனவே
யணிவெங்கையி லமர்கின் றவ ரதுமென்குறை யனமே.

௧௮

நேரிசைவேண்பா.

அந்துவா வென்று மறையே னினைத்தவர்க்கு
வந்துவா வென்று மருவல்போல்—இந்துவாழ்
என்றைக் கடுக்கு மிருஞ்சடைசேர் வெங்கையோய்
என்றைக் கடுக்கு மிதம்.

௧௯

திருவெங்கைக்கல்மீபகம்.

சுருதி

வண்ணத்தாழிகை.

இதயங்கலங்க வினையம்புகன்ற வொருவஞ்சுகன்ற னுடனே

யெனையுந்துறந்து மனையுங்கடந்து தனியங்ககன்ற மகனே
மதியங்கிடந்த முடியன்றயங்கு திருவெங்கைவந்து நெடுநான்

வரமுன்கிடந்து நினைமுன்பயந்த பயனின்றகண்ட திதுவோ
புதிதங்கிலங்கு மணியன்றிரைந்த சுடரொன்றிருந்த மனையே

புகவெம்புகின்ற வடிவம்பாரந்த தழல்வெஞ்சுரஞ்செல் வறுமோ
வதனம்பொலிந்த குமுதம்புலர்ந்து விடிலங்கிருந்த முவனோ

மகன்சென்று முயந்திவ வளவும்புலம்பு மனம்வல்விரும்பின் வவிதே. ௭0

ஆசீரியத்தாழிகை.

வலிய வடியேன் மனத்துவந் தெய்தினான்

மலியு மமுதுணும் வானவர் சேடியே

மெலிய வணுகலா வெங்கையி லீசனே.

௭௧

பன்னிருசீர்க்கழிநேடிலடியவண்ணவீருத்தம்.

ஈதற மன்று தனித்தே யானுறு கின்ற தலத்தே

எகினை யென்கை பிடித்தே யேதமி தெவ்கள் குடிக்கே

மீதுறு கொன்றை மணத்தால் வேணியி விந்த வுருப்போல்

வீறுகிர் கொங்கை யுறுத்தால் வேல்விழி முந்த சிவத்தால்

கோதித பின்று வெருத்தாற் கோளனை கண்டு கறுப்பான்

கோதையர் வம்பு தொடுப்பார் கோடுர மஞ்ச ணிறத்தால்

மாதுமை கண்டு கொதிப்பான் மாபுகழ் வெங்கை புரத்தோய்

மாறுவை யன்பு பினைத்தான் மாழ்குவ னென்று மினைத்தே.

௭௨

கட்டளைக்கிலித்துறை.

இனையா திடைமென் முலைசுமந் தேயம் முலையுமின்னந்

கினையா வுயிருண் டிடவறி யாவிரு கெண்டைகளும்

முனையா நகையிவண் மேல்வெங்கை வாணநின் மொய்ம்பிலன்றி

அனையா நறம்பொடி பட்டதன் றோமிகு மற்புத்தே.

௭௩

எண்ணீர்க்கழிநேடிலடியாசீரியவீருத்தம்.

அரவு முரிகளு மென்புமா லயனே டமார் தலைகளு முண்கபா
லமுநீ, ஒருவி யறுவைபு னைந்தமா விகைவா ளுமிழு மணியணி சந்து
மான் மதமே, மருவ வுருவில் ணிந்தமா லையிலே வருதி மலைதர வந்தநா
யகிபோல், வெருவி யிவளவை நிந்தியா ளவள்காண் விமல வெழின்மிகு
வெங்கைவாழ் பவனே.

௭௪

நேரிசைவேன்பா.

வாட்டுபவங் கொல்புகலி வண்புலவன் பேரின்ப

வீட்டுபவங் கொள்ளுகொள விட்டநான்—கேட்டுவரா

தெப்பிறப்பி வெங்கனிருந் தேதுபுரிந் தெய்த்தேனே

ஒப்பிறப்பில் வெங்கையுடை யோய்.

௭௫

வண்ணக்கலித்துறை.

உடைய வினைகளை முடுகி யெனதுள மொன்றினோன்
அடைய வறிவெனு மறிவை யருளிடு மண்டர்கோன்
விடைய னரவணை துயிலு மரிதொழும் வெங்கையோன்
சடைய னுமையுறு புடைய னவனடி தஞ்சமே.

எச

வண்ணத்தாழிசை.

தழுவி யணையினு நங்குதாய் தனையு மருகுநெ ருங்கியா
தரவி னொடுதயில் கின்றமா தரையு மரிதின கன்றுபோய்
வழுவை யணையம நங்கொள்கா வலர்கள் பதறியெ முந்திடா
வகைபல் கடைகடி நந்துற மறுகு தொறுமிக வந்துகுழ்
ஒழிவின் ருமலியி ரைந்திடா துணவு சிதறிய ணங்குபோ
யுலவு மிருணிறை கங்குல்வா யுனது மருமமு யங்கவே
விழைவி னணையவ ணைந்திலாய் வெருவ விடுவத நங்கொலோ
விழும மகறிரு வெங்கைவாழ் விமல விதனைவி ளம்பிடே.

எள

குறள்வேண்டேத்துறை.

விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக்
கண்ட மாதர் பெறுவது காமமே.

எஅ

மதங்கு. எழுகீர்க்கழிநேடி லடியாசிரியவிரந்தம்.

காவ் கொண்ட களத்தர் வெங்கை புரத்தர் தங்கழல் பாடியே
வாவ் கொண்ட மலர்ப்ப தங்கள் சிவப்ப வாடு மதங்கிதான்
நீவி கொண்டு முலைத்த டங்கண் மறைத்தி லாளெனி னீற்குமோ
ஆவி கொண்டிடு மிக்கி தற்குமு னென்று காளைய ரயர்வரே.

எச

அறுகீர்க்கழிநேடி லடியாசிரியவிரந்தம்.

அயன்கொளுங் கவின்கூர் வெங்கை யமலன்றன் வரத்தா லன்றி
வியன்கொளுங் கவினான் மற்றோர் மெல்லியல் சேர்வோ னன்றே
நயன்கொளுந் தவமென் செய்தா ணகமக ளெனத்தன் காதல்
பயன்கொளும் படிப கர்ந்து பரிசுவண் மாதர் மாதே.

அ0

நேரிசைவேண்பா.

மாதா வயிராமன் மற்றோர் பொருள்குறித்து
வேதா வறியாத வெங்கைபுரத்—தாதாவை
அப்பாவா வீட்டிற் கடியேன்சொற் கம்பெறவென்
றிப்பாவை கூறு மிரந்து.

அக

கட்டளைக்கலித்துறை.

இரவாம லொன்று மயலோ ரிடைச்சென் றிரப்பவர்க்குக்
கரவாம லென்று மிடரே புரியுங் கடுப்புலனிற்
பரவாமல் வெங்கை புரிவாணற் கன்பறும் பாதகரை
விரவாம னின்றவர் தாமே பாகதி வேண்டினரே.

அஉ

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

வேண்டுவார் வேண்டியதே யீவா எனென்னும்
 வியன்றிருநா வுக்கரசின் மாற்றம் பொய்யோ
 ஈண்டுவா வெண்ணைவலப் பாகந் தன்னி
 விருத்துகென நினைவேண்டி யொழியா மையல்
 பூண்டுவார் விழித்தும்பு புனலோ டொன்றும்
 பொற்றொடிக்குந் திருவருள்செய் கின்றா யல்லே
 நீண்டுவா னுலகனக்கும் பொழில்சூழ் வெங்கை
 நிமலனே யெமையாளு மமரர் கோவே.

அந்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

கோபந் தோன்ற வதிர்ந்தெழுந்து கோக்க டொறுமின் வாள்வீசிச்
 சாபந் தோன்ற வளைத்தொழியாச் சரமே பொழிந்து காரகிலின்
 தூபந் தோன்று குழற்பகைதான் றேன்றிற் றிறைவன் திருவெங்கைத்
 தீபந் தோன்றும் புயனினைவைத் தீரா ரின்னும் வாராரே.

அச

மேற்படிவேறு.

வார்கொண்ட களபமுலை யுமைகணவன் திருவெங்கை மகிழ்ந்ததேவே
 வர்கொண்ட வுனதுமா ணிக்கமலைக் கருங்கொடியை யெரிப்ப தென்கொல்
 கார்கொண்ட பசங்காவின் மாவினிநுந் தெங்கணமர் கடிய வந்தப்
 போர்கொண்ட மதவேள்வந் துறக்கூவுந் கருங்குயிலைப் பொடித்தி டாதே.

கொச்சுக்கலிப்பா.

பொடித்தமத னுயிர்படைத்துப் பொருவதுவும் வெவ்வரவந்
 கடித்தமதி பிழைத்தனலங் கால்வதுவு மாமுனிவன்
 குடித்தகடன் மறித்தெழுந்து குமுறுவது முன்னமுனைப்
 பிடித்தவினைச் செயலன்றோ பிரிவில்வெங்கைப் பெருமானே.

அசு

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரூத்தம்.

மாண்கொண்ட கரத்தீரு வெங்கைபுரத் தவர்பலகை வழங்கப் பெற்ற,
 தேன்கொண்ட விசைப்பாண ரொனநினைப்ப லுனைப்பாண சிறப்பு நீந்த,
 காண்கொண்ட தொடைப்புயத்தர் பெயர்மொழியா யெனிவர்ப்பேர் கழற
 லாற்றால், ஊண்கொண்ட மழுவலத்தோர் ரிசைக்குடைந்த பாணனென
 வுள்கின் றேனே.

அள

கலநிலைத்துறை.

உள்ளே னன்பர் தங்கனொ டன்போ டுழும்வண்ணம்
 விள்ளேன் வஞ்சம் பொய்கொலை காமம் விடுகில்லேன்
 எள்ளே னங்கம் வெங்கைபு ரோசா வெனநேயங்
 கொள்ளே னெவ்வா றுய்குவு னந்தோ ளொடியேனே.

அஅ

தவம். எண்சீர்க்கழிநெடிலடியாசீரியவீருத்தம்.

கொடியவரை வனத்திருந்து நோற்கி னுந்தோட் கொற்றவரை யொத் தவரைத் தறந்து போகிப், படியவரை மருட்டுதவ வேடந் தாங்கிப் படிமு முது முலாவுகினு மறைக ளெல்லாம், முடியவரை யறுத்துணர்ந்து புகலி னுந்தீ முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர், அடியவரை வழுத்தியவ ராடிகள் சூடா வவலரையோர் பொருளாக வறிகி லோமே. அக

மேற்படிவேறு.

அறிவினிலி லங்குதிரு வெங்கைநக ராள ரடியினின்று யங்கியுற மென்றனை வன்மை, ஏறியயிலை வென்றவிழி யின்கடையி னாலே யிமை விழுமு னுங்கிமய றந்தமட மாதைப், பொறியாவ ணைந்துதுயி லுங்கடவுள் கண்டாற் பொறியவனு ரந்தனிலி ருந்திடுவ ளோதான், வெறிமலர்நெ டுஞ்சிலைய னங்கனெதிர் கண்டான் மிகுமிரதி கொங்கையவ னம்புயமு றாதே. கூ0

கட்டளைக்கலித்துறை.

உறாதே சிறிய ரினம்பே ரருட்பய னுற்றவர்சொல் மறாதே புலனிற் புகாதே திருவெங்கை வாணற்கன்பு வெறாதே யுனக்கிடர் செய்கின்ற ளோர்க்கிடர் மீண்டியற்றிக் கறாதே யிருமன மேபிற வாரெழி காண்பதற்கே. கூக

எண்சீர்க்கழிநெடிலடியாசீரியவீருத்தம்.

காணும லயன்றேடு நின்மு டிக்கட் கண்ணப்பன் ரொடுகழற்கால் வைத்த போதில், கோணுக் முரித்ததுவோ குளிர்வெண் டிக்கட் கொழுந்து பொறு தொதுகுகற்றே நீர்ப்பெ ணன்பு, பூணும லருவருத்து நோக்கி னுன்கொல் பொன்னிதழித் தொடையல்குழந் திழுத்த தோசொல், வீணுள் பட்டழியாத ஊன்பர்க் கன்பாம் விமலனே வெங்கைவரு மமர ரேறே. கூஉ

கொற்றியார். நேரிசைவேண்பா.

ஏறுவக்கும் வெங்கை யிறைவற் ரொழுதுதவப் பேறுவக்கு மின்னே பிடிக்கவோ—கோறுவக்குங் கூடு குறைத்த கொடுமதனை மொய்த்தகுழற் காடு குறைத்த கருத்து. கூங்

அறுசீர்க்கழிநெடிலடியாசீரியவீருத்தம்.

கரியவன் கமலக் கோயிற் கண்ணவன் கற்ப கக்கா உரியவன் சுரர்குற் றேறு லுவந்துநா டொறும்ப யின்றும் அரியவ னென்னத் தன்றா ளன்பிலா வெணக்கு வெங்கைப் புரியவ னனித்தா னென்றாற் புரிதருங் கைம்மா தென்னே. கூச

கட்டளைக்கலீத்துறை.

எந்தீ வரமதி மாழ்கிச்செவ் வான மெனுங்கொடிய
செந்தீ வரமதி யாகும்வெண் டவரத் தேம்புமெம்மேல்
இந்தீ வரமதி ரேகவில் வேள்விடி நேதுசெய்வோம்
நந்தீ வரமதி னுடாளும் வெங்கை நயந்தவனே.

கக

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நயன மிருண்டு போகாமுன் னடனப் பெருமான் றிணப்பாரார்
நடக்கும் பதங்க ளளராமுன் னடவா ரமலன் றிருக்கோயில்
பயனின் மொழிகள் குளராமுன் பரம் னடித்தா மரைதுதியார்
பழுதில் செவிகள் செவ்டாமுன் பரிந்து சிவன்மெய்ப் புகழ்கேளார்
செயலி னெடுங்கை நடுங்காமுன் றிருமுடி மகனாங் கலைமகனாங்
செறியுந் திருவெங் கைக்கரசைச் செழுமென் மலர்கொண் டருச்சியார்
மயலி லமுந்தி யயராமுன் மனத்தி லவனை யிருத்திடார்
மனித ருழன்று வானாபேரய் மறியா நரகின் மறிவாரே.

கக

பதினாறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

மருக லம்பர்களர் நின்றி யூர்மீழில வல்லம் வேதிசுடி செய்குலூர்
மறைசை காசிதிரு நாவ லூர்கயில மயிலை கற்குடிநல் லூர்நனை
அருணை பஞ்சநதி திங்க ளூர்பனசை யதிகை யொற்றிதிரு நாரையு
ரால் வாய்நிருநெல் வேலி வஞ்சிபழை யாரை கச்சிதிரு வாதலு
சிரபு ரங்கமலை முல்லை வாய்கழிய றிருவ ரத்துறையு மேபுகார்
திருவ லஞ்சுழிந ளாறு வேதகிரி தில்லை மாணிகுழி யாதிபாய்
விரவு கின்றபதி பலவி னுங்குடிகொள் விமலன் வந்துதன தருளிநால்
விமல சங்கரியொ டிறையும் வெங்கைநகர் மேவு வாரமர ராவாரே.

கக

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ஆவியி னிடத்தற் றெம்முகப் பகையென் றம்புயத் தினைப்பீழித்
திழுப்ப, மேவுவெண் பற்சொற் பகையெனு மணிகள் வெருவிவந் தடியின்
மேல் வீழக், காவியங் கருங்கட் பகையெனு மணிகள் கலங்கியெண் டிசை
தொறு மிரியப், பூவையர் மகிழ்வுந் துலாவுறும் வெங்கை புரத்தனெங் கருத்
தன்வே றிலையே.

கக

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

இரையும் புனற்செஞ் சடைமுடியுங் கடுவார் மிடறு மிளமதியம்
புரையுங் கனலி மருப்பொளிநுந் திருமார் பகமும் புலியதள்கும்
அரையுந் கரியின் றிலமிதித்த வழகார் வெங்கை யான்ருளும்
நிரையுஞ் சுரர்கண் டிருவனைத்து மருளே யென்ன நினைவாரே.

கக

நேரிசைவேண்பா.


நினைகுவுதன் கோலமே நெஞ்சத் தடியேன்
 புனைகுவுதன் செங்கமலப் பொற்றூள்—வினவுவது
 கோவே யெனவிண் குழாம்புகழும் வெங்கைநகர்த்
 தேவே யுனதொழிவில் சீர்.

800

திருவெங்கைக்கலம்பகம் முற்றிற்று.



தனிச்செய்யுள்கள்.



பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிரந்தம்.

விற்த தார்கலை பாதி யோடுவ னத்தி லேயழ விட்டதார், வெஞ்சி
 றைப்புக விட்ட தார்குனி லுரிய விட்டுவி ழித்ததார்,— உற்ற தாரமும்
 வேண்டு மென்றினி மன்னர் பெண்கொள லொண்ணுமோ, வுமிய டாமண
 மென்ற வாய்கிழித் தோலை காற்றிலு ருட்டடா,— வெற்றி யாகிய முத்தி
 தந்தருள் வெங்கை மாநகர் வேடர்யாம், விமல ரானவ ரெமைய டுத்தினி
 தெங்கண் மிச்சின்மி சைந்தபின்,—பெற்ற வேலர்த மக்கு யாமொரு பெண்வ
 ளர்ப்பினி லீந்தனம், பெற்ற பிள்ளைகொ டுப்ப ரோவிதென் பேய்பி
 டித்திடு தாதரே.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரந்தம்.

துளங்குமொளித் திங்கடனை யம்புலியென் லுலகமெலாஞ் சொல்லக்
 கேட்டும், பளிங்கனைய வயிற்றினது விழுங்கியமான் புறந்தோன்றப் பார்த்
 துங் கெட்டேன், இளங்கொடிய புலியிதென வறிந்திலே னறிந்தேனே
 லென்பட்ட டாலுங், களங்கனிமா மிடற்றிறையைத் திருவெங்கைக் காவல
 னைக் கைவி டேனே.

இவ் விருசெய்யுட்களும் பிரதிகடோறும் இருக்கின்றன.

திருச்சிற்றம்பலம்.

திருவெங்கையுலா.

காப்பு.

நேரிசைவேண்பா.

நாவலர்தம் வாய்வீதி நாளு முலாவருமே
தாவருநம் வெங்கையிறை தன்னுலாப்—பாவெனுமோர்
அம்பொற் றளைபூண வாழத் தகப்பட்ட
கும்பக் கடாக்களிற்றைக் கொண்டு.

தலவிசேடம்.

- க. பூமேவு செம்மற் புகழ்வடிவங் கொண்டன்ன
பாமேவு மங்கையுகழ் பண்பினான்—ஏமேவு
வில்லிற் கருந்தடங்கண் மேவுஞ் சிறியநுதல்
வல்லிக் கிடங்கொடுத்த வண்மையினான்—அல்லிமலர்
யாணர்த் தவிசி னெகினவர சின்றளவுங்
காணக் கிடையாத கங்கையான்—மாணப்
பொருவரிய பூங்கட் பொறியரியாற் சென்று
மருவரிய நற்றூண் மலரான்—விரவுசடைக்
- ரு கானிருக்க விவ்வீரங் கதிர்க்கியைபென் னென்றுமறி
மானிருக்குங் கைத்தா மரையினான்—யானிருக்குங்
காயத் திருப்பதுபுன் காரோனக் கொம்போவென்
றேயப் பிறையிருக்கு மீர்ஞ்சடையான்—தூயமுக்
கண்ணுமெழின் மூக்கொடுவார் காம்புபுணர் கூவிளமென்
வண்ணவிலை காட்டும் வதனத்தான்—அண்ணல்
வழுவை யடர்த்து வயங்கொளெறி பத்தர்
மழுவை யுவக்கு மழுவான்—பழுவடிமைக்
கண்ணையுஞ் சில்லோர் கடவுளெனத் தன்னொடும்வைத்
தெண்ணவழ னஞ்சயின்ற வெம்பிரான்—பெண்ணுருவம்

- க0 பெற்ற வருளொடும்போய்ப் பெண்வலைப்பட் டெற்றதயர்
 அற்ற வறிஞ ரகம்புகுவோன்—முற்றவிரி
 தத்துவமென் றுறாறுந் தாங்கடந்து போயறத்தில்
 எய்த்தவர்க்குக் காட்டு மியல்பினான்—முத்தமணி
 ஆற்றிற் பொருடிருவா ளூர்க்குளத்தி லன்றுசென்று
 தோற்றப் புரியுந் தொழிற்சித்தன்—ஏற்றுங்
 கணையைமல ரென்று கருதா மசீனத்
 துணையை விடுத்தெரித்த தோன்றல்—அணையும்
 பிறப்புக் கிறப்புப் பெருமருந்து செய்யுங்
 குறிப்புக் கரியமுது குன்றேன்—சிறப்பப்
- க80 பெரியவரைச் சங்கம் பெறப்பந்தி சேர்த்து
 விரிய விலமுன் விரித்து—வரிசைபட
 அன்னம் படைத்துமிசை யாங்கிடுவ விட்டருத்தி
 மன்னும் பழுக்காய் வரவளித்துந்—தன்னந்
 துறைபடுநர் சென்னியிற்றன் றேழுமைவான் கங்கை
 பொறைபடநன் றேறல் புரிந்து—முறைபடுமீம்
 மண்ணின்மேல் வெற்பு வளமுடையே மிம்மடவார்
 விண்ணின்மேல் வெற்புநா மேவுவமென்—நெண்ணிமேல்
 கொங்கைக் கலவைக் குளிர்சந் தழித்தலைத்துக்
 கங்கைப் புனலைக் கடுத்தெழுந்துங்—கங்கைக்குத்
- உ0 தான யகமென்று தானதன லெஞ்ஞான்றும்
 ஆன வினைக ளழித்திடும்—மானகக்
 கோடுங் கழையுங் குடவளையும் விண்முகடும்
 நாடுங் கழையு நளினமலர்க்—காடுங்
 கொடுத்த மணிபலவுங் கொண்டு தனக்கிங்
 கடுத்த பெயரை யளித்தும்—படைத்த
 பழகு புகழிப் படிமுழுதும் போர்ப்ப
 ஒழுகுமணி முத்தா றுடையான்—முழுகுபவஞ்
 சிந்தும் விவசித்துச் செய்பணிக்குக் காரணமாய்
 வந்துமுத னீன்றெழுங்காய் வன்னியான்—எந்தை
- உ80 அருந்தவர்க ளென்று மமரென்றும் பேரிட்
 டிருந்தவர்க ளெல்லா மிரப்பப்—பொருந்தி
 முனியா தவர்க்குவா முற்றுங் கொடுத்திங்
 கினியார் வரவென் றிருப்பான்—நினையாமல்
 வேத வுணவு வெறுத்துப் புகழ்மூவர்
 ஒதுதமி மூணுக் குழல்செவியான்—தாதைய்கழ்
 சாலிற்ருத் தக்க கணிச்சிகைச் சண்டிசொரி
 பாலிற்ருத் தக்க பழமலையான்—சாலிற்ருக்

கைக்கரகத் துற்றிழியுங் காவிரிபோற் சென்றுநறஞ்

செக்கரிதழ்த் தாமரையின் நேன்பாய—வக்கமல

௩௦ ஏடு கனலா யிடுபசும்பொ னெண்பொகுட்டாய்

மூடு கரியரியாய் மொய்த்ததடம்—பீடுபெற

ஞாலங் கருதுஞ்செஞ் ஞாயிற் நிரும்பகன்மால்

கோலங் கருதுங் குளிர்பொழில்வாய்க்—காலங்

கருதி யிருளிருப்பக் கட்செவிமா ணிக்கம்

பரிதியென ளின்று பருகக்—குருதிபுரை

சேயொளிய பூண்மணிசூழ் திண்கவர்முற் றுங்கவரின்

வாயி நெரிபளிக்கு மாடமுறத்—தூயசுதை

மாடநம் பிக்கு வழிவிடுவான் விண்ணெழுந்து

நீடு புனல்போல நின்றிலங்கப்—பாடநகர்*

௩௧ இந்திரனுக் கன்றிங் கெனக்கென்று வேளைசைத்த

பைந்தழைய தோரணம்விண் பாலசைய—வந்தணியில்

நாயகனா னீக்குதுயி னங்கை விளக்கவிப்ப

மேய மணிப்பூண் விளக்கேற்றச்—சேயிழையார்

முன்றிற் றுகண்மாற்ற மொய்குமுலிற் பூந்தொடைகள்

அன்றித் துகளா லதுநிரப்ப--மன்றில்

கொழுநன்சொன் மாதுகிளி கூறா தடக்கப்

பழகுமயற் பூவை பகர—வெழிவி

மறைத்திருந்து செல்லமணி மாளிகையை வேத

முறைத்திருந்து தீப்புக்கேபோய் மூட—நறைத்திருந்து

௩௦ செந்தா மரைநாதன் நேரிற் பதாகையொடு

நந்தா மதிற்கொடிக ணட்பாடப்—பந்தாடும்

மங்கையர்கள் செங்கை வளையொலிப்ப வேர்மலியும்

வெங்கை நகரிருப்பு வேண்டியே—பங்குபடு

பெண்ணாசை நம்பிபசும் பொண்ணாசை பெற்றவுளம்

மண்ணாசை தானு மருவதலால்—விண்ணாசை

கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண்.

உடன்றாங் குறியவரு வின்றுபோய்த்—தெள்ளங்

கனவு நனவுபோற் காட்டி யிரந்து

மனைவியுமை யோடு மணந்து—வினவினர்க்குப்

௩௧ பண்டை யறத்தின் படிவமிது வென்னவருக்

கொண்டவிலிங் கையன் குலமைந்தன்—உண்ட

படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம்

குடிதாங்கி நல்லிசைமென் கோதை—முடிதாங்கு

* பாடமைகா-விந்திரன் என்றும் பாடம்.

கல்வி யுறுநீல கண்டன் றுணைவனலர்ச்
 செல்வி யுறையுந் திருமார்பன்—வல்விரகம்
 பூண்ட மடந்தையரே பொல்லா னெனுநல்லான்
 தூண்டு திகிரிச் சமைதூறந்தான்—யாண்டும்
 இலையென்றல் கேட்பவுமின் னாதென் நிரப்போர்
 நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன்—அலையுண்டு

௫௦ பாலாழிக் கின் றுநிலை பான்மதிக்கென் றொப்பிகந்து
 தோலா துலகனைத்துஞ் சூழ்புகழான்—மேலாய
 செங்கமல வாணற்கே செந்நாவின் மேவுதல்வெண்
 மங்கையெனு மவ்வரைபை மாற்றியே—சங்கையற
 மூவுலகு னோர்க்கு முதுசீர்த்தி வெண்மங்கை
 நாவுறைய வைத்த நலத்தினான்—தேவிகவி
 வந்துதன்சீர் பாடுநரை மண்மீதி லந்நிலையே
 இந்திரன் று றுக்கு மியல்பினான்—நிந்தையற
 உண்டு பணையலரென் றொண்காவைக் கீழ்ப்படுத்திக்
 கொண்டு புரைதீர் கொடையினான்—கண்டுபுகழ்

௫௫ பண்பு மலாது பயனும் புணர்ந்துநிதித்
 தண்பதும் வென்ற தடக்கையான்—வண்புலவர்
 தம்மைவிழி காக்குந் தகவி னீமைபோலச்
 செம்மைபெறக் காக்குஞ் சீருடையான்—மெய்ம்மைபெற
 நல்லா ரொருவ ருளரே யவர்பொருட்டால்
 எல்லார்க்கும் பெய்யுமழை யென்றுமுனஞ்—சொல்லாடும்
 ஐய மகல வகிலமெலாந் தற்சட்டிப்
 பெய்யுமழை யென்னும் பெயராளன்—தய்ய
 மறையோர் மிடிப்பகைஞன் வாய்மைநா மென்றும்
 அறையோ மெனப்பொய் யறையான்—முறையோதி

௬௦ வேலியறஞ் செய்ய விளைத்துக் கரும்பயிலக்
 கூலி கொடுக்குங் குலத்தோன்றல்—மாவிரவும்
 ஆர்த்தி விருந்தா லடையாக் கசவழகு
 மாத்திரையாய் நின்றொளிரும் வாய்தலான்—பூத்தபொருள்
 ஏதப் படாம லிருந்துசவ நல்லறமென்
 பூதப் படியுட் புதைக்கின்றோன்—வேதன்
 நிலம்பெயர்த்து வைத்த நெடுவெரிற் சென்னி
 குலம்பெயர்த்து வைத்த குணத்தான்—தலம்படைத்தோன்
 கண்ட குலத்திற் கருதி னிரட்டியாம்
 பண்ட குலத்தின் பயனானான்—மண்டலிகர்

௬௫ நல்லகோ வின்று நவைக்கோ லெனச்செயுங்கோல்
 வல்லகோ லண்ணை மிலைவள்ளல்—மல்லலுறச்

சந்தி பொருத்தித் தருஞ்சீர் கெடாதெக்கிப்
புந்தி மகிழற் புதவணித்தா—முந்தையோர்
செய்யுள்போற் செய்த திருக்கோயி லுள்ளிருந்தெம்
பையுள்போக் கிற்கும் பரஞ்சோதி—மையுள்
இருந்தபுன் மாக்கடமை யென்றுந் துதியா
வரந்தரவென் முன்னின்ற வள்ளல்—வரைந்தவிடை

ப வ னி.

தன்மதியி லென்றுழ் தனதுமதி காட்டியுறப்
பொன்மலியுங் கம்பம் புகவேற்றிச்—சொன்மலியும்

- எ0 இந்திரனு மேளேரு மேத்தத் திருவுலா
வந்தருநு நல்விழவுண் மற்றொருநான்—சந்தமறை
முன்னூல் வடிவுகொடு முந்தூல் புனைந்தன்ன
பொய்ந்தூ றருமறையோர் போந்தெள்ளின்—நெய்ந்தூறு
மாமஞ்ச ணெல்லி வருமானைந் தையமுதம்
ஏமந் தருநெய் யிளவெந்நீர்—தேமுந்து
வில்வநீர் கர்ப்புரம்பால் வெண்டயிர்செந் தேன்கரும்பின்
செல்வநீர் பல்கனியின் நீஞ்சாறு—நல்லிளநீர்
சந்தன மென்பனநீர் சங்கப் புனன்முதலா
வந்தன கொண்டுதிரு மஞ்சனத்தோ—ஓந்துதிரைக்
எடு கங்கை நிறந்திரியக் கன்னிப் பிறைதிகைப்பப்
பொங்கி யலைத்துப் புறம்போந்து—செங்கயல்கள்
பாயுந் தடமாப் படர்ச்சடைமீ தாட்டியபின்
ஏயுங்கற் பான்மலையா னெள்ளாத—மாயும்
புலியுரி மாற்றிப் புனைமணிய பாம்பின்
மெலியுரி யன்னதுகில் வேய்ந்து—வலிகெழுந்
பஞ்சவ னென்ன முடிசூட்டிப் பார்வைக்கீழ்ச்
செஞ்சுடர்ப்பொற் றட்டிற் நிலகமுமிட்—ஓஞ்சனிகர்
காதிற்குந் தோளிற் குங் கண்டமணிப் பூணென்னச்
சோதிக் குழைகள் சுமப்பித்து—வாதிப்பில்
அ0 உண்ட வழனஞ் சொழுகிப் பரந்ததெனக்
கண்ட முழுதுங் கருஞ்சாந்து—கொண்டணிந்து
பொன்னையார் நெஞ்சியங்கப் பூங்கலவைச் சேற்றிலிடுங்
கன்னிரைபோன் முத்தவடங் கைபுனைந்து—தந்திகர்பைந்
நாக நினைவுவர நாறு மலர்த்தாமம்
ஆக முழுது மணிந்திட்டுப்—பாக
மதிய மணியிழைத்து வைத்தன்ன செம்பொற்
புதிய மதாணி புனைந்து—நிதியவணி
மாத்திரைதா னன்றி வளைவடுவுங் காக்குமெனச்
சேர்த்தினர்கே யூரந் திகழ்வித்துச்—சாத்தியபூண்

௮௫ என்ன மழுமா லீயைந்த விரல்லல்
 மன்னமணி யாழி மலிவித்துத்—தன்ஞெழியக்
 கைசெய்த வீரக்குக் கட்டியதாய் முற்றாமல்
 மொய்செய்த காலன் முரண்முருக்கி—மைசெய்த
 மேனி யரக்கன் விறலோர் கணத்தழித்து
 வானி னடுத்த மதிதேய்த்துத்—தானுடைய
 வென்றிக் கணிந்ததென வீரக் கழுஞென்றான்
 ஒன்றிக் கிடப்ப வெளிர்வித்து—மன்றற்
 புகைமுதனின் நேந்திரமும் பூங்குவளைத் தீப
 வகைமுதல கொண்டுபணி மாறித்—தகைமை

௯௦ வலக்க ணிடப்பா லிடக்கண் வலப்பாற்
 கலக்க நிழலாடி காட்டி—நிலக்கலமும்
 பொற்கலமு மன்ன மறையும் புகழ்மூவர்
 சொற்கலையு மொத்துத் துதிப்பவிருந்—தற்கதிர்தன்
 ஆங்கந் திரண்டமுத தாசையொழுக் கானதெனத்
 தங்கு மணிப்பிடிய சாமரைகள்—அங்கசையச்
 சாந்தாற்றி பேர்முரணித் தாமரைமுத் தன்னவெயர்
 போந்தாற்றி ஞாங்கர்ப் பொலிவெய்த—வேந்தாற்றற்
 பின்னை மதியினமுன் பெற்றெடுத்த தாய்மதிபோல்
 வெள்ளை மணிக்கவிகை மேனிமுற்றத்—தொள்ளைவளை

௯௫ ஒன்றி யிரம்வா யொலிக்கு மவைபோன்று
 சென்ற யிரமெண் டிசைவிழுங்கக்—குன்றத்
 திரண்டா யிரங்கை தெழிக்குமது போற்கை
 இரண்டான் முழுவொன் றிரங்க—மருண்டார்நல்
 நந்திகரங் கொண்டதென நற்றண் ணுமைமுழங்கச்
 சந்தமறை யோன்வியையுந் தாளங்கள்—முந்ததிரக்
 கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து பின்னொடர
 வண்ண விசைக்குழல்கள் வாய்த்தொலிப்ப—மண்ணியங்கள்
 விசையபா தானத் திறையரவும் விண்ணரவும்
 வானுருமே நென்ன மலிந்தார்ப்ப—மீன

௯௦௦ அலைப்புதல்வி போற்றபெரி யம்மைப் பெயர்கொள்
 மலைப்புதல்வி தன்கொழுநன் வந்தான்—தொலைப்பில்
 முதுகுன்றம் வெங்கையென முன்னுங் கருணை
 மதகென்ற கண்ணுடையான் வந்தான்—இதுகுன்றம்
 என்னு மழவிடையான் வந்தா னெனக்கோடி
 சின்ன மமுதஞ் செவிக்குகுப்ப—மன்னுசிவ
 செந்தவார்வாய் மங்கைபங்க தேவாதி தேவவென
 வந்திகாசின் னூர்க்குமொலி வானைப்பப்—பந்திமணி

மாடக் கரைசேர் மறுகிலஞ்சி மன்பதையா
 நீடப் புதுநீர் நிறைந்தொலிப்ப—ஆடச்
 ௧0௫ சிலர்செந் தழற்கொழுந்து சேட்போய் விழல்போற்
 பலர்செந் துகிலெறிந்து பற்ற—மலர்சிந்தி
 உம்பர்மே னிற்ப வலகநெருக் காலுயர்த்த
 தம்பதாமக் கையெளிதிற் றாங்குவிப்பச்—செம்பொனெடுந்
 தண்டிமிகை கொண்டு சகமீன்ற டன்னையுடன்
 கொண்மெணி வீதி குறுகியே—பண்டு
 சிலையாகி நொய்துபட்ட தீதகல மேரு
 மிலையாகி நின்றவா வந்த—நிலையாகி
 நாரணனாய் விண்ணுயர்வா னன்னிறத்தாற் செங்கமல
 ஆரணனாய் மிக்க வணியினால்—வாரணனாய்
 ௧௧0 நின்ற பசும்பொ னெடுத்திருத்தேர் கண்டிவந்து
 மன்ற விளங்கதிர்போல் வந்தேறி—வென்றிதரு
 தந்தி * முகன்முருகன் சங்கரிநற் சண்டியிவர்
 தந்த மரபிரதந் தாங்கடவி—வந்தணையக்
 கட்டளைக்கற் பொன்னுரைபோற் காற்பொன் மறுகுரிஞ்சு
 முட்டிமுடிப் பொன்விண் முகடுரிஞ்சுப்—பட்டிடைத்தேர்
 கண்டோர் விழிகள் களிப்ப நிலபெயர்த்துத்
 திண்டோ ளிறைவன் செலுத்துதலும்—பண்டோர்

குழாங்கள்.

சிரந்துணித்தா னோடமர்ப்பச் சென்மதற்கு வேதன்
 இருந்து படைத்தபடை யென்னத்—திருந்திழையார்
 ௧௧௫ முற்றினர்முற் றாத முலையிற் பெருவாழ்வுஞ்
 சிற்றிடையி னல்குரவுஞ் சேர்ந்துளார்—முற்றும்
 அமைக்கு நிகர்தோ ளணங்கா தலைத்தம்
 பிமைக்கும் விழியா லிறுப்பார்—சுமைக்கு
 வருந்து துசுப்பென்று வாணுதலிற் றீட்டுந்
 திருந்து திலகஞ் சிதைப்பார்—பாந்தருமி
 றாதித் திரியும் பலமலரி னெண்மணம்போல்
 பேதித் தமையுமிகு பேரழகார்—மோதித்
 கிழியா முகில்சிகைக்குங் கேதனப்பொற் றேரோன்
 அழியா வெளிதீ யழகை—விழியால்
 ௧௨0 விழுங்கின ரேது வினையா தினிமெய்
 புழுங்கினார் மாலை பொரிந்தார்—செழுந்தரள
 மாலை பொடிந்துவிழி வாரீர் கலந்தொழுதிப்
 பாலொழி யார்பா ரதிபோன்றார்—மேலைநாட்

* தந்தி முகன்முருகன் சண்டியீ ருயினோர் என்றும் பாடம்.

கூற்றை முனிந்த குரைகழலு முப்புரத்தின்
ஆற்றல் களைந்த வணிநகையும்—போற்றிலராய்த்
தம்மைநோய் செய்த தறுகட் சிலைமதற்காய்
வெம்மை விழியே வியந்திடுவார்—செம்மைத்
தவங்கொண்டோ மாதுமையா டன்னழகு கொண்டோ
எவன்கொண் டிடமளித்த தென்பார்—தவங்கொண்டேல்

கஉடு ஆக வழகா லளித்த திடமாகில்
போகவிடே மென்றெதிர்தாம் போகுவார்—ஆகம்
மருவு மதினெண் மடங்கு பிறைப்பேர்
இரவி தனைமறைப்பி னென்பார்—பரவுறுபீர்
கன்றுபயிர் மேயக் கடாவின் செவியரிந்தாங்
கின்றுதலை வற்கா ணிணைவிழிகள்—நன்றிருப்பக்
கொங்கை யழகழியக் கொண்டதென்பார் கொல்பவர்க்குச்
சங்கரனென் னும்பேர் தகாதென்பார்—மங்கையுமை
கொங்கைவடுக் கண்டுங் குழியவூரம் பாயாத
எங்கண் முலைக்குவலி யில்லென்பார்—செங்குதலைப்

கஉ0 பின்போப் பழியாளர் பெண்பழியை யஞ்சுவரோ
எள்ளத் தனையேனு மின்றென்பார்—உள்ளுக்
குருகுவார் நெற்றிபுடைத் தோவிதியே யென்பார்
பருகுவார் போலிறையைப் பார்ப்பார்—முருகுவாய்
தங்கமுத மும்பெரூர் தாழ்குழலிற் பூப்புனையார்
எங்கள் விழிக்கிவர்தாம் யாரென்பார்—பங்குவரும்
ஆர மணிமார் பணையக் கிடைத்தாலும்
பார முலைக்ககலம் பற்றுமோ—கேருகினுங்
கங்கையறி யாமற் கலக்கு மிமையமலை
மங்கையறி யாமல் வருவரோ—மங்கை

கஉடு அறியாமற் கங்கை யணையு மவரென்
நெறியால் வாரென்று நிற்பார்—குறியா
இணைவிழியா னோக்கா ரெனினு னுதன்மேல்
அணைவிழியா னோக்கினுமா மென்பார்—கணைவிழியார்
எந்திளங் கொங்கை யிடைவருத்தன் மாத்திரையாய்ப்
போந்தன வென்று பொருமுவார்—நாந்தவஞ்செய்
தில்லோ மதனா லினையாம லென்செய்ய
வல்லோ மெனத்திகைத்தார் மற்றொருத்தி—நல்லோர்

பேதை.

பொதும்புர் வனம்யாம் புகுவோ மிவடான்
பெறும்கையா முன்னமெனும் பேதை—குதம்பை

- ௧௪௦ விழிமேவுங் காதுதோண் மேவப் புனைவாள்
மொழிமேவும் வீணை முனிவாள்—பழிமேவுங்
கல்லார் பரன்முற் கரத்தல்போற் றன்கண்மூய் *
எல்லார் முனுங்கரந்தே னென்றிருப்பாள்—பொல்லாத
வேம்பு பகையாகி மேல்விளைவ தோராமல்
அம்புலியை வாவா வெனவழைப்பாள்—செம்பொனுயர்
தெற்றிமிசை மென்னடைய தென்றல் வரவேற்றுச்
சற்றுமுள மஞ்சாது தங்குவாள்—பற்றுதவு
தன்பெருமை பொன்னறியாத் தன்மைபோற் பெண்ணரசார்
தன்பெருமை தானறியாத் தன்மையாள்—பொன்பரிவிள்
- ௧௪௧ ஓக்கலையிற் கொள்ளி னொளிர் பொன் மணியிருப்பிற்
றக்கவளல் லாரொடுக்கத் தக்ககிலாள்—மிக்க
வடிவழகுக் கேற்ற மணவாளன் ருனென்ப
படியுளனென் றாராயும் பண்பாள்—முடிவில்
உருவழிந்த வேளை யுரியனெனக் கூறும்
பொருவழிந்த வேர்குறையும் பூண்பாள்—திருவழங்கு
பொன்னே யெழின்முளையே பூங்கொடியே பெண்ணரசே
மின்னே மயிலே விழிமணியே—அன்னே
வருக வருகவென வாராது தாய்நெஞ்
சுருக வருக வழல்வாள்—பெருகறிஞர்
- ௧௪௨ நெஞ்சம் புரைய நிகழ்வுற் றொருசிறிதும்
வஞ்சம் புகாத மதர்விழியாள்—துஞ்சி
விழுந்த கதிரே யெழல்போல் விழுந்த
தெழுந்ததென வொக்கு மெயிற்றாள்—அழுங்கவரம்
மீக்கா ணளவும் வெளிப்படா வுட்பகையை
நோக்காது வாழு துசப்பினாள்—சீர்க்காமன்
மாதரழக் காற்றால் வடிவிழிவு காணாமல்
பேதை யெனவிகழும் பெண்பெருமாள்—காதலுளர்
தள்ளத் தமர்போற் றமரலா ரும்மகண்மை
கொள்ளக் கருதுங் குறியினாள்—பிள்ளைப்
- ௧௪௩ பருவத்தா லொத்துப் பகல்விளக்குப் பட்டாங்
குருவத்தா லொவ்வா ரொடுதான்—தெருவிற்போய்ச்
செங்கணெடு மாலுந் திசைமுகனு மீசனெனப்
பங்கமொழி கூறும் படியென்னச்—சங்கம்
பழிக்கும் வழச்சொற் பதர்சேர்த்து வைத்த
இழுக்குங் கவியென்ப தென்னக்—கொழிக்கும்

* கல்லார் பரன்முன்னர்க் கரத்தல்போற் றன்கண்மும் என்றும் பாடம்.

புழுதியனைர் தில்லமெனப் போற்றிவிரற் கோலம்
எழுதிவினை யாடி யிருக்கும்—பொழுதிவிசை
வேதச் சிலம்பு மிளிர்பதத்தான் மூவெயிலுங்
காதச் சிலம்பு கரங்கொண்டான்—நாதப்

கக0 பணையா னறிய பசுந்துழாய் நாக

அணையா னறிய வரியான்—துணையாய்
அடியவரைக் காக்கு மருளான் பனைக்கைக்
கொடியவரைக் காக்குங் கொலையான்—கடிகொள்
பனியிதழி மாலைப் படர்சடையான் வெற்பின்
கனியிதழி மாலைக் கழியான்—இனியநறுங்
காவிக் கரிய களத்தினு னெம்முடைய
ஆவிக் கரிய வழுதானுள்—பாவித்
துருகு மகத்தை யுவப்பா னிகழ்வால்
அருகு மகத்தை யழிப்பான்—பெருகும்

கக1 உருப்பவள மாய வொருவ னிரதி

வீருப்பவள மாய விழித்தான்—பொருப்புவளர்
மங்கைக் குழையாய் மழுத்தனக்கென் நேந்துவோன்
சங்கைக் குழையாச் சமைத்தபிரான்—வெங்கைப்
பழமலையா னொளும் பதியிலான் சிற்றம்
எழும்லையா னொரு மிறைவன்—தொழும்லையான்
வாழி யரம்பையர் தாம் வண்டலயர் பேதையராப்
பூழி யெழுந்தளகம் போய்ப்படிய—ஆழிரெடுஞ்
செம்பொற் கொடித்தேர் திருமறுகி னூர்ந்துவர
அம்பொற் கொடிசூறுகு மன்னையரோ—ஓம்பர்க்

கக2 கரியா னெதிர்சென் றவர் தாமுத் தாழ்ந்து

பெரியா னிலைசிறி தும் பேதை தெரியாமல்
ஆன்னைமீ ரித்தே ரமர்பவன்யார் மைந்தனிது
பன்னுகவென் றுடைமுதல் பற்றுதலும்—மின்னனையார்
வற்புறுத்த வோர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை
சொற்பொருத்தி யோதுந் துணிவுபோல்—தற்பதத்தால்
ஓதும் பிரமமொரு தானென்ப தொன்றனைமால்
காதுபவம் பத்தெடுத்துக் காட்டினேன்—சாதம்
இவட்குநா மேதன் றியம்புவமென் றெண்ணித்
துவக்கும் வினைவழியாற் றேன்றும்—எவர்க்குமிவன்

கக3 தந்தையே யன்றித் தனையொ காதவன் காண்

அந்தமில்சீர்க் காரைக்கா லம்மைதனை—முந்தொருநான்
தப்பா வருளாற் றனக்கம்மை யென்றவன் காண்
அப்பா வெனுமொழியு மன்பினால்—துப்பார்

அயிலேர் மகன்மாட் டறிந்தவன்கா னெனங்கள்
மயிலே யென்வுரைப்ப மற்றும்—வெயிலேர்
இழையா ளிவனா ரெவணுரையு மென்ன
உழையா ரிவனூர்நம் மூர்தான்—அழையாய்
விளையாட வென்று நகைத்து விளம்ப
முளையா முலையிலையான் மோகங்—கிளையான்

கஅ0 படிவ நனிநன்கு பார்த்தா டவழும்

முடியி விளம்பிறையு முன்னாள்—வடிவழகன்
கையி விளமானுங் காதலியா ளெம்பெருமான்
மொய்யகலம் வேய்ந்து முருகுயிர்க்குஞ்—செய்ய
கடுக்கையினப் போதே கருத்தாழ் நடாத்த
மடக்கொடியிவ் வீசர்தோண் மாலே—அடித்தெனக்கு

வாங்கி யுதவுமென மைக்கண் கலுழ்ந்துருகத்
தீங்கிலுமை பங்கன் றிருவிழவுள்—யாங்களிளம்
பேதையென வைப்பப் பெதும்பைச் செயலுமலால்
மாதிலுளார் மங்கைசெயன் மன்னினாள்—யாதினியாஞ்

கஅ6 செய்யுஞ் செயலென்று சிந்தித் துளங்கலங்கிப்

பெய்யுஞ் சிறுவளைக்கைப் பெண்ணமுதே—ஐயன்
திருத்தார் நினக்கிரத்தல் செய்தும் புனைதற்
குரித்தா முலைவர் தூரத்திற்—பருத்தாலென்
ரேறதிற் கலுழ்கை யொழித்தா ரிவளன்று
பேதைப் பருவம் பெறுகையால்—ஆதிப்
பெருமான் விடுத்தகன்றான் பேரருளாற் பாகத்
தொருமா னிவட்பார்த் துவந்தாள்—பொருமாரன்
நூறடுத்த கோடி நுனைப்பகழி கொண்டாலும்
மாறிவட்கென் செய்வான் வறிதகன்றான்—வேறெருந்தி
பெதும்பை.

கக0 சீர்க்கு மிலைஞரந் தேன்முரலும் போதாகப்

பார்க்கும் பெதும்பைப் பருவத்தாள்—யார்க்குந்
தனைக்காணில் வாய்நீர் தரும்புளியி னுண்மால்
தனைக்காணி னல்குமொரு தையல்—நனைக்காமம்
உள்ள மரும்ப வுணர்வுடைய யோகிகட்குங்
கள்ள மரும்புகயற் கண்ணினாள்—கொள்ளந்
தகவையிரு பங்காக்கித் தாமிருப்பக் கண்கள்
முகவினடு விட்டசுவர் மூக்காள்—மிகவும்
புரிந்தநெடுங் கூந்தற் பொறைவருமுன் னாலை
வருந்துநறுஞ் சந்த வளையாள்—திருந்த

கக6 மனங்குழைக்கும் பெண்வளர்த்தான் மானக் குதம்பை
கனங்குழைக்கு நல்கும்வார் காதாள்—முனங்குழைக்கும்

மண்விடுத்துப் பூசு மணங்குழைப்பாண் முன்பிறழ்ந்த
எண்விடுத்துச் செவ்வ னியம்புவாள்—பெண்விடுத்துப்
பூமங்கை யாணவாம் பொற்பினாள் கல்விகொடு
பாமங்கை தாளிற் பணிசுவாள்—காமன்றன்
வல்லியிவள் போலுமவள் வாட்போலுங் கண்ணினள்
வில்லைபுருந் தாயி னெனப்படுவாள்—மெல்ல
இடையயிரா தாழி யெழுங்கதிர்முன் றேன்றும்
முடிநுனிபோற் றேன்று முலையாள்—அடியழகு

உ00 பூழி யழிப்பப் புறந்திரியா டற்போற்றுந்
தோழியர்நூ ருயிரவர் சூழ்ந்துவரக்—கேழின்
நிலைய வுறுப்பு நிகரா தவற்றின்
வலைய மலைப்ப மனங்கொண்—டிலகிலஞ்சி
சென்று புகுந்துவளர் சில்லோதி தன்பகையாம்
என்றுநெடும் பாசி யிடையொதுங்க—மன்றனறுங்
காவிவிழி கண்டுகுப்பக் கண்ணீர் குழைபகைத்த
ஆவிபடர் வள்ளை யடிதுடக்கத்—தூவிதழ
ஆம்பன் மலர்வா யதுகண்டு வாய்திறப்ப
மேம்பல் வளைகழுத்தால் வீழ்ந்தொளிப்பக்—கூம்பல்

உ0௫ முகைகண்டு தாழ முலையை முழந்தாட்
பகைகண்டு ஞெண்டளைகள் பார்ப்பத்—தகைகொண்டு
வாய்ந்தகணைக் காற்கு வராலிரியத் தாட்புறக்குப்
போந்த கமடம் புறங்காட்டக்—காந்தளுடை
தன்னெதிர்கஞ் சஞ்சிவந்து சாயாது நிற்பக்கை
அந்நிலையிற் கொய்தாங் கதுபற்ற—மின்னளையாள்
ஆடவரோ டாடினா ளாகப் புனலாடி
மாட மணிமறுகில் வந்துறலும்—நீடு
கரும்பு மலருங் கலந்துவிழை வாக்க
விரும்புமதன் போன்மூலை வீதி—திரும்பிப்

உ௧0 பரிதிநெடுந் தேர்வருதல் பார்த்தவக லல்குல்
இரகியெனத் தானுமெதி ரேற்றாள்—கருதின்
அரிய நுத்தற்க ணரசையருள் காட்டுங்
கரிய மிடற்றமுதைக் கண்டான்—உரிய
இறைவற்குத் தக்காங் கிறைஞ்சினா ணூலின்
முறைமுற் றிராத முதல—குறைவற்ற
மல்கு விழுவார வாரத் தகப்படா
தொல்கு மருங்கு லுமைமங்கை—புல்குந்
திருத்தோளிற் கண்வழிதன் சிந்தைபோய்க் காம
எரித்தோற்ற மெய்துறமங் வெல்லை—உருத்தோர்

உகடு பெருநான் டடுத்துப் பிணைவியு னீருங்
 குருநான் மலர்க்கைக் குருகும்—அரநான்
 அகல்கின்ற வல்குலிற்பட் டாடையுநிற் பிக்கப்
 புகல்கின்ற எம்முளரிப் பூவைப்—பகல்குன்றச்
 சோதி தருமிவற்குச் சூட்டியக்கான் மற்றிவன்றான்
 ஏதுதரு நல்கு மெனக்கென்ன—ஒதி
 பெருகொருத்தி சென்றருகு பெண்ணணங்கே யின்பம்
 பருகற் கிரண்டாம் பதமாம்—அருகிருத்தல்
 ஈந்தருளு மென்ன விறைவி யருகிருப்பு
 வாய்ந்த முதற்பதமா வைத்தெண்ணிப்—போந்த

உஉ0 மனக்களிப்பு மல்கிமலை மாதையஞ்சி யீசன்
 தனக்களிப்ப வெண்ணுமலர் தன்னை—நினக்களிப்பன்
 என்ன வவடா னிவண்மனம்பே தித்ததெளுக்
 கன்ன லணையமொழிக் காரிகையே—பொன்னிரதம்
 மங்கை முலைகளோ வள்ளறடந் தோள்களோ
 இங்கிவையி னல்ல வியம்பென்ன—அங்கவளுங்
 கூறாது தன்கடைக்கண் கோமான் புயத்துறுப்பு
 வேறான துள்ளமெனன் மெய்யென்று—தேறாக்
 கொலைமலை வேற்கனாட் கொண்டிட மாதர்
 நிலைமாட வீதியய னீங்கச்—சிலைமாரன்

உஉ1 கிட்டிக்கொண் டெந்தைமுன்செல் கின்ற விநாயகற்குக்
 குட்டிக்கொண் டெய்யநாட் கொண்டகன்றான்—சுட்டிக்கொண்
 டொப்பாக வோதற் கொருபொருளு மில்லான்றேர்
 அப்பான் மறுகி னடைந்ததால்—இப்பால்

மங்கை.

இலர்போ லவாவி யிசையளிக ளுண்ணண்
 மலர்போன் மலர்செவ்வி மங்கை—அலர்போ
 தலைமங்கை செய்யா ளறவுங் கரியான்
 மலைமங்கை சாலவுமென் மங்கை—கலைமங்கை
 வெள்ளை யவட்கருத வேண்டா வெணுமங்கை
 கள்ளை விடுத்துமதங் காண்மங்கை—கிள்ளைமொழிச்

உஉ0 செந்திருமென் கொங்கை நிருமா நினைக்குங்கால்
 புந்திதனிற் கொள்ளும் பொலிவினாள்—இந்திரன் தன்
 ஆக்கத் தினைவிழையா வாற்று மருந்தவங்கன்
 நீக்கித் தினைநினையு நீர்மையாள்—சீர்க்கமல
 ஆதியயன் மீக்கூ ஈரம்பையரை டூர்க்குங்கால்
 மாதிரிகை யாகவுணும் வாய்ப்பினாள்—சோதிமணி

- அன்று சுடரொன் றமைந்த மனைபுகினுங்
 கன்று தளிர்மெய்க் கவினுடையாள்—இன்று
 திருத்தேர் விழாவென்று சேடியர்க ளீண்டி
 மருத்தே ரளிசூழ் மலருந்—திருத்தேர்
- ௨௩௫ இழையுந் துகிலு மெனைத்துங் கொணர்ந்து
 விழையும் படியணிய வேண்டக்—சூழையும்
 மனத்தொடுமென் றாசு மணியே கலையாம்
 இனத்தொடு சேரவுடித் திட்டிச்—சனித்தவிடம்
 முற்றுங் கவரா முகிண்முலைமுன் றானையால்
 முற்றுங் கருணைகொடு மூடினாள்—முற்றுங்
 புருவவணி மாறப் பொருவிழிக்கு மையிட்
 டிருவ மதியை யுவந்து—மருவமொரு
 பைத்த நெடியகரும் பாம்பென்னப் பின்னுபுமுன்
 வைத்த குழலின் மலர்புனைந்தாள்—மொய்த்தபுகழ்
- ௨௪௦ ஈசற்குத் திங்களொன்றே யென்றுகதி ரும்பிறையும்
 வாசக் குழன்முன் வகுத்தணிந்தாள்—நேசத்
 திலக மதிக்கிழிந்த சிற்றரவ மென்ன
 இலகமணிச் சுட்டிபுனைந் திட்டாள்—கலகமிடக்
 கண்ணிற்கு வேள்விடுத்த வேலையெனக் காதிற்கு
 வண்ணப்பொன் றேலை வதிவித்தாள்—நண்ணி
 முயங்கு முரோணி முழுமதியோ டென்ன
 வயங்குகொடி மூக்கார மாட்டி—உயங்கியயல்
 ஏனை மதிமாத ரெல்லா மிருப்பசென
 ஆனமணி மாலகழுத் தார்வித்தாள்—மானவளை
- ௨௪௫ காக்க மணிப்பொற் கடகங் கரஞ்செறித்துச்
 சேக்க வடியிற் சிலம்பணிந்தாள்—நோக்கமுதம்
 அன்றா ளொழிந்த வணிபலவுந் தாங்கினாள்
 பொன்றா வியன் றவுருப் போன் றமைந்தாள்—பின்னல்
 உருப்பசி யன்ன மொருத்தி யளிப்பக்
 கருப்புரமென் பாகு கவுட்கொண்—டிருப்பவொரு
 மாது குறுகி மயிலேபொற் றேரொடுநம்
 வீதிதனில் வந்தான் விமலனென—யாதும்
 வருவதுண ராமன் மகிழ்ந்தெழுந்து நங்கை
 பொருவதரும் வீதி புறப்பட்ட—டுருவதிலி
- ௨௫௦ உற்றபெருந் தானையென வுண்கண்ணு மொண்கவுளும்
 பற்றுபுகர் வாளும் பரிசையுமாம்—முற்றிழையார்
 எண்ணிலா ிீண்டி யிருமருங்கும் போற்றிவரத்
 தண்ணிலா வேணியான் றன்னெதிர்போய்—அண்ணன்மேல்

வண்டு மலரென்னும் வார்சிலையி னேர்தொடுத்துப்
பண்டுமத னெய்த பரிசென்னக்—கொண்டு
விலங்க விழிப்பகழி விற்புருவ மேற்றி
இலங்க வுருமிறைதோ னெய்தான்—கலங்கலரும்
ஆண்ணாள் யோகநிலை யன்மையாற் றன்பரிதிக்கண்
ணினா னேக்கவெரி காமத்தீ—ஒண்ணுதலான்

உரு ஆகநீ ருகா வளவுபோய்ப் பற்றுதலும்
போகமார் மாலை பொடிந்தொழியப்—பாகவாஞ்
சொல்லாள் பணியுட் டொலைந்தன வன்றியுள்
எல்லா முருகி யிலையாக—நல்லார்
இதுவந்த தெம்மா லெனவுள்ள மாழ்கி
மதுவந்த கொன்றையந்தார் வள்ளல்—எதிர்வந்து
நின்று தொழுவா னினையிங் கியாங்கொணர
என்று மறியா விடும்பையெலாம்—இன்றிவட்குத்
தந்தா யுலகியல்பு தானுமலாற் புன்மாலை
வந்தால் வருத்தும் வளர்பிறையை—அந்தோ

உசு சமந்துவந்திப் போதே சுடுவித்தா யீதுன்
அமைந்த திருவருளுக் காமோ—சமைந்தவொரு
கோதை யனையாள் குழலிசைய வண்டுறலால்
மேதைதரு கல்யாணர் வேண்டிதலால்—போதுபல
பூத்த வவயவமாம் பொற்பின லுறினிமை
வாய்த்தமையான் மாறா மணத்தினால்—சீர்த்திபுனை
நின்றிருத்தோட் கேற்ற நிலையா னணைந்தருளாய்
என்றுரைத்து வேண்டிதலு மெம்பிரான்—நன்றித்த
பங்குமையை யஞ்சிப் படர்சடையில் வைத்தொளித்தாம்
கங்கையினை யிவ்விருவர் காணாமல்—எங்கிவளை

உசு நாமொளிப்ப மென்னா நடாத்தினான் பொற்றிருத்தேர்
காம னடுத்துக் கணைமாரி—கோமளப்பொன்
வஞ்சிமிசை தூர்த்து வருந்திக்கை விட்டகன்றான்
அஞ்சனவேற் கண்ணு ளவட்கப்பால்—கஞ்சம்

மடந்தை.

அடங்கு பொருட்டி னமர்திருவிற் கோடி
மடங்கு கவின்கூர் மடந்தை—நுடங்கு
கொடியின் னொழுக்காக் குளிப்புயன்மே னின்ற
படிமன்னு கூந்தலுடைப் பாவை—தொடிமன்னு
செங்கைக் குமாரவேள் செவ்வேலை யொப்பாக்கச்
சங்கப் புலவர்க்குத் தானுரைப்ப—அங்கடுத்து

- உஎ௦ மாரவே ளம்பாக்கின் வார்புருவக் கென்சிலையும்
 நேருமே யென்னு நெடுங்கண்ணுள்—சீருலாங்
 காரளகம் வின்னுதல்வேற் கண்குமிழ்மூக் கூசல்கா
 தாரமெயி ரும்பலித மூடிகவுள்—வேரோள்
 காந்தளங்கை யோதிகொங்கை காயமிடை வாழைதொடை
 மாந்தளிர்செந் தாளென்று மாதரெனப்—போந்தவர்கள்
 எல்லார்க்கு மொப்ப விசைப்பவற்றை யொப்பாக்கல்
 பொல்லா தெனவுயர்ந்த புத்தமுதம்—நில்லாமல்
 மாதவர்கண் மால்கொள்ள மால்கொண்ட பெண்ணுருவும்
 யாதமழ கில்லை யெனவந்தாள்—கோதில்
- உஎ௧ துறவறமொன் றுண்டென்று சொல்லுமுறை தற்கண்
 னுறுமளவு மென்னு முருவாள்—பொறியரவும்
 மந்தர வெற்பு மறிகடலு மின்றிமுதந்
 தந்தருளுஞ் செவ்வாய்த் தளிரியலாள்—செந்திருவோ
 டொத்தக லாத வுயிர்ப்பாங் கியைவிளித்து
 முத்த மணல்பாந்த முன்றில்வாய்—இத்தலையில்
 வென்ற ளுடைந்தாள் விரிபசும்பொற் பூண்கொள்க
 என் றாள் பொருந்தி யிளந்தளிர்க்கைக்—கன்றடக்
 காமர் மணிமே கலைகலிப்பப் பூணூலிப்பச்
 சேமவிடை யின்றென்று தேராத—தாம
- உ௨௦ முலைமேற் றுகிணுடங்க முண்டகச்செம் போதில்
 சிலைமேற் சிறுவியர்வு சேரத்—தலைமேல்
 சுரும்பரெழுந் தார்ப்பத் துகண்மலை தூர்ப்பக்
 கருங்குலிகக் கண்பிறழ்வு காட்டப்—பெரும்புவியில்
 முந்தடித்துச் செல்வ முறையாற் றொடர்வதென
 அந்தரத்த மங்கை யடுத்தெழுவான்—பந்தடித்துப்
 பூவை விளையாடும் போதி லொருமூவர்
 பாவை விழையும் பழமலையான்—கோவை
 எழுதுந் திருக்கரத்தா நெய்யாமல் வேதம்
 முழுதும் புகழு முதல்வன்—தொழுதுந்
- உ௨௧ துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான்
 விதித்து வருமோர் வினையுந்—திதித்தொழிலும்
 கொள்ளுமவ ரோடுலகங் கோறற் றொழில்புரிந்துந்
 தெள்ளுமரு ளாண்மை சிதையாதான்—உள்ளுமறை
 கற்றும் பிறரைக் கடவுளென்பார்க் காண்கைமுதற்
 குற்றம்பொறுத் தெனையாட் கொள்ளுவான்—முற்றுந்
 தனக்கடிமை யென்னுமாற் றம்பிரான பூட்கைச்
 சினக்கடிய லேழ்வுரிச் செல்வன்—மனக்கினிய

துங்க மணிரெடுந்தேர் தோன்றதலும் வல்லீரைந்து
நங்கைவரிப் பந்தொடும்போய் நண்ணினான்—எங்கள்

உக0 கருத்தனைமுன் கண்டான் கருநெடுங்கண் ணீரோ
பருத்த முலையின் பசப்போ—தெரித்தமலர்ப்
பைந்தெரிய வில்புலர்வோ பல்வீராக டஞ்செலவோ
வந்துவளர் நாற்குணத்தின் மாய்தலோ—முந்தியதிங்
கேதோ வறியோ மிவையெலா மெய்தினான்
காதோ டமர்செய் கயற்கண்ணான்—மாதோர்
புறத்திருப்பக் கண்டுதான் புல்வியமேற் சேறல்
மறுத்தடுத்தோர் சூழ்ச்சி மனத்துள்—குறித்து
நினக்குவென்றி யாயி னினக்கே யிவர்தோள்
எனக்குவென்றி யாயி னெனக்கே—இனக்கரியுங்

உக1 கோடாத நிற்பாற் கொழுநனை யென்னெடுபந்
தாடா யெனவுரைப்ப வப்பாங்கி—ஓடா
அணங்கே யெனைப்போ லவளைமதித் தாய்கொல்
இணங்கே ருனக்கொவ்வா ளேனுங்—குணங்கூர்
இறைவி யலளோ விதுதகுமோ வென்ன
மறைவி யலனிவ் வழக்குப்—பெறவிவ்
இருவர்க்கு மோது மியற்கைத்தன் றென்றா
உருவக கொடிநெடுந்தே றூர்ந்து—விரைவில்
திருத்து மிவள்பொற் றெருக்கடந்து சென்றான்
வருத்துமத னுண்டொழிய மற்றும்—ஒருத்தி
அரிவை.

கூ00 தருமுத்தி வேறென்போர் தாமுந்தற் சேரல்
அருமுத்தி யென்னு மரிவை—ஒருமுத்தி
வேண்டியுகந் கோடி விளைத்த தவங்கொடுத்துக்
காண்டலுந்தற் கொள்ளக் கருதுவாள்—ஈண்டிமதி
நள்ளிருள்சென் றுச்சி ஈணுகிற் குழலொடொவ்வா
ஒள்ளெழில் வாண்முகத்தோ டொப்பாவாள்—விள்ளலற
நேர்ந்த விளைஞருறு நெஞ்சியங்கு மாறென்ன
வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினான்—சேர்ந்த
கயலிரண் டொத்துக் கடைசிவந்து நாப்பண்
அயலிருண்டு வெண்ணிறத்த வாகி—மயல்புரிந்து

கூ01 நீண்ட வடிவகன்று நேர்வள்ளை மீதோடிக்
காண்டகைய வாயினிகர் கண்ணினான்—தூண்டுகடர்
அன்ன மணிக்குழைக ளஞ்சனவேற் கண்டள்ள
மன்னவிருந் தாசேல் வார்செவியாள்—தன்னுள்
நிலவை விரித்தொடுக்கி நிற்குங் குமுத
மலருளதே லொக்குகை வாயாள்—இலகவரி

மூன்றெய்தி யொள்வளைவெண் முத்து வடமாகக்
கான்றெய்தி றொக்குங் களத்தினுள்—ஈன்றெய்து
மாந்தளிர் முன்னுள் வரையன்றி யொவ்வாத
வேய்ந்தொளிர் பல்வளைய மென்கையாள்—ஏந்திடைமேல்

௩௧௦ ஏயு மிருவா ரெழிலொருவா மிக்கவலி
வீயு மெனவெழுந்த வெம்முலையாள்—காயமெனப்
பொய்கூ றியவறியேம் புண்டரிகத் தாளிழையின்
செய்கூறென் றெண்ணவுள சிற்றிடையாள்—மைகூர
நேர்ந்த வெஹம்புகுழி நின்றெழல்போ லுந்திமிசை
வார்ந்த வுரோமமெனும் வல்லியினுள்—கூர்ந்தமணி
நேமி வளைகொ ணெடியோன் றிருவுந்தித்
தாமரையை வென்றிகழுந் தாளினுள்—சோமமுடி
காண நடக்குங் கருத்தாற் பறந்தவன்னம்
நாண நடக்கு நடையினுள்—வீணை

௩௧௫ கரங்கொண்டு செம்பவளக் காண்மணிமா டத்து
வரங்கொண்ட பொற்றவிசின் வைகி—மரங்கொண்ட
கோடு குழைந்து குழைப்பச் சிலைவன்மைப்
பாடு குழைந்து பழமாகப்—பாடும்
இசையால் விளர்ப்பெஞ்சா தெய்துகலை மான்கை
அசையா வியவா வயர—நசையால்
நரம்புமொழி கற்க நவிற்றுங் குருவின்
இரங்கு மிசைபாடி யேற்றி—விரும்பமுதம்
அனனா ளிருப்ப வவள்பாங்கி சென்றுமலை
முன்னா ளருக்கு முனிநிகர்வை—இந்நாள்

௩௨௦ அசையா தடுத்த பழமலையை யன்ன
இசையா லுருக்குவா யென்ன—இசையா
எளிய திதுவென் றிசைவீணை யோடும்
அளிய னெதிர்சென் றடைந்தாள்—ஒளிகொள்
மதியூர் முடியு மரைமே வடியுங்
கதிர்வேல் விழிகளிப்பக் கண்டாள்—கொதியா
வெருவுறுப்பச் சென்று வெருவுற்றங் கென்னே
மருவுறுக்குங் கொன்றை மலையை—உருகுவிப்பச்
சார்ந்தாள் பழமலையாற் றானே யுருகுற்றாள்
சோர்ந்தாள் விழியருவி தூங்கினுள்—தேர்ந்தாள்

௩௨௫ மொழிகற்ற வீணை முறையென்ன வீழ்ந்து
பழியற்ற தாளிற் பணிய—ஒழிவற்ற
கோல்வளைக டோற்றாள் குவிமுலைகள் பீர்பூத்தாள்
நால்வகைய பண்பு நழுவினாள்—சூல்வளையின்

நொந்தா ளதுபாங்கி நோக்கி யருண்மலைமுன்
வந்தாடன் யாழான் மகிழ்வித்து—நந்தா
இசைபெறுவா னெண்ணி யிழந்தாண் முதலுந்
திசைபெறுவான் வந்தெழுந்து தீரா—வசைபெறுவான்
நின்ற னெனக்கொண்டு நில்லாது போயினான்
குன்றாத வன்பிடுமை கூடவே—நன்றாரும்

௬௬௦ ஆராய னாந்த மரியவிசைக் கல்வாமல்
காறார் மலர்க்குழலாள் காமமொடு—தானாரும்
இன்னிசைகேட் டிள்ளுருகற் கிம்மலையோ
என்னிசையச் சொல்கென் றெடுத்தியம்பிப் பொன்னவிர்செம்
பூண்டயங்கு மென்முலையா ரேனையர்பின் போயினார்
காண்டகும் வெங்கைநகர்க் காவலான்—நீண்ட
கருமா லுலகங் கடந்தான்றன் கண்கள்
திருமா மலரென்ற நேற்றம்—வருமாறு
தொள்ளா யிரத்துத்தொண் ணூற்றொன்ப தொண்மலரும்
எள்ளா விழியொன்று மிட்டவடி—உள்ளான்
௬௬௫ மதனன் மலர்ப்பகழி மாறா மறுகில்
புதுநன் மணித்தேரிற் போனான்—அதனில்

தேரீவை.

இருந்த பதினா யிரவரம்பை மாருள்
தெரிந்துமதன் வைத்த தெரிவை—திருந்த
நடந்தா லரசவன்ன நச்சப் படாத
தடந்தா மரைவென்ற தாட்கும்—அடைந்தார்க்கும்
வண்டமை யாது வரியாழ் பயிலாது
தண்டளிர் தோல்வி தருகைக்குங்—கொண்டமணிக்
கண்ணின் றிருக்குங் கனக மலைவணங்க
எண்ணின் றிருக்கு மிளமுலைக்கும்—புண்ணின்

௬௬௦ நணங்குறுவ தன்றி யருள்புரியா வேலின்
இணங்கெறியு முண்க ணிணைக்கும்—வணங்கி
ஒடியும் வரிசிலைநா ணுற்றிருப்ப தென்று
கடியு முரிபுருவங் கட்டும்—நெடியமணி
வள்ளைக் கொடிபான் மருவிலகண் ணோட்டமெனக்
கொள்ளைக் கவின்சூர் குழைகட்டுந்—தென்றந்
றுவமைகூ றக்கருதி னென்றற்கொன் றல்லா
துவமைவே றில்லா வருவான்—உவமை
தரியகுழ லாகக் கமஞ்சுன் முகிரான்
உரியபொரு ளாக வுரைப்பான்—அரியமலர்

- ௩௪௫ கொள்ளுகொள வெண்ணிக் குயில்கூவ நல்லாய
 வெள்ளமொடு சென்றுபொழின் மேவினாள்—கன்னழியப்
 பூத்தகொடி தான்வருமுன் பூம்பனைகண் மீதேற
 வார்த்தைகொடு கிள்ளை மருக்கிரியக்—கூத்தநொன
 ஒதி முகில்கண் வெந்து மயிலாடத்
 தீதில் விழிகண்டு தேனினங்கள்—நாநில்
 விழுந்து படிந்துருவம் வேராகப் பல்வண்
 டெழுந்தமலர் வாய்கண் டெதிரச்—செழுந்தநா
 வெண்ணகையாள் சுண்டு விடுத்தத்தன் மூக்கையெதிர
 ஓண்ணகைய சண்பகங்க ளுள்ளவெலாம்—பெண்ணரசு
- ௩௪௬ சென்று கவர்ந்துகனி சிக்கயாத் திட்டுமுலை
 என்று பெயரியவெற் பேற்றினாள்—மன்றங் *
 குறுகியினர் தென்றவெதிர் கொண்டிருப்பச் சேணில்
 உறுகொடிய தேர்தோன் றுதலும்—மறுகில்
 நிரம்பு கதிர்நேர் நெருஞ்சியெனத் தன்பால்
 நிரம்புவிழி யாவமொடு சென்றாள்—குரும்பைநிகர்
 கொங்கை லுண்கட் கொடிமென் றளிர்போன்ற
 அங்கைநீர் கூந்தலின்மே லஞ்சலித்தாள்—கங்கைநீர்
 பாய்ந்துதளி ராது பவள நிறக்கொழுந்தில்
 சாய்ந்துபடர் வஞ்சிச் சடையழுகும்—வாய்ந்தசிலை
- ௩௪௭ ஆக்கந் தருமதவே ளஞ்சத் திலகமென
 நோக்கக் கிடந்த துதலழுகும்—பார்க்கும்
 விழியாய்க் கிடந்தசுடர் மேல்வா சிகைபோன்
 றழியாப் புருவத் தழுகும்—பழியாப்
 பரசு வருங்கை பழிச்சருள்வந் செய்தி
 அரசு செய்யங்கண் ணழுகும்—வரிசையடு
 தொண்ட சகத்தமருஞ் சூளா மணிவதன
 முண்டகத்துக் கேற்றகொடி மூக்கழுகும்—மண்டகருத்
 தோடியிலை வேந்த னுலாவமுதுண் டென்கவிப்புன்
 காடிமுனி யாதகுழைக் காசழுகும்—பீடிசைய
- ௩௪௮ ஆத்தமொழி யாக வளைத்தும் பயில்வேத
 வார்த்தை மொழியுமலர் வாயழுகும்—ஏத்துதன்
 ஏவ லீருக்கு மிமையவர்மேற் சென்றவிடங்
 காவ லிருக்குங் கழுத்தழுகும்—நாவல்
 விலங்கராண் றிண்மை விடுத்த வணங்கும்
 அலங்கரழ் திண்டோ ளழுகும்—இலங்க

* வெற் பேற்றிமணற்—குன்றம் என்றும் பாடம்.

எடுத்தமழு மானபய மேனை வாதம்
அடுத்தமலு ரங்கை யழகும்—வடித்தகதிரீர்
வேறா மெனுங்கண் விளங்கிழைநொக் கைத்தழுப்பு
மாறா வணியினுறு மார்பழகும்—நூறாய

௩௬௫ 'எண்ணிற் சிறந்த விதழ்மலரா டாழுநெடுங்
கண்ணிக் கணையாக் கவானழகும்—நண்ணிக்
குடித்தாவி கூற்றெய் குடிமுழுது மாட்டுகொள்
அடித்தா மரையி னழகுந்—கடித்தாம
மென்முலைகண் ணிற்ரு விருந்திட் டமையாது
நன்மணிமுத் தும்பினைய நல்கினான்—பொன்முலையை
வாரொழுநுங் கொங்கைபெறும் வண்ணத்தா லுங்கடந்தான்
போரொழுகும் வேளாற் பொலிவழிந்தான்—சீரொழுகும்
மைத்தமணி கண்டன் வதனத் தொடுவதனம்
வைத்துமுலை வேழமுலை மார்புபொரா—நெய்த்தகுழல்

௩௬௬ மாதா தழுவ மனங்கொண்டு பித்தனாய்ச்
சூதுபொரு சந்தமுலைத் தோழிமாள்—மூதுலகில்
ஆடவர்க டம்மி லழகளு மாயோனும்
பீடமையு மைத்தடங்கட் பெண்ணுருவாய்க்—கூட
இருந்த பெருந்தகையை யெங்குலப்பெண் வேட்டி
வருந்தறகு மென்று யதித்து—விரைந்து
மனையிற் கொடுபோய் மலரணையிற் சேர்த்த
இனையுற் றயிருண் டிலையென்—றனைவர்க்கும்
ஐயம் வினாய வவன்சேர்ந்து பின்றறளிவுற்
றுய்யும் வகையே துரைமினென்றான்—ஐயன்

௩௬௭ உருவெளியைக் கண்டா னுழையரைச்செல் கென்றான்
அருவெளியைப் புல்கி யயர்ந்தான்—பொருவெளியர்
அல்லரா மாத ரயினுர்க்குத் தாமல்ல
தில்லரா யாண்டு மெதிர்திற்க—வல்லராம்
ஈச ரிவட்கு மெதிர்தின்றா ரென்றிருப்பப்
பாசகில் னாதி பகவன்றேர்—வாசவன்றான்
முன்னிறுத்த வஞ்சிறநர் மூரிவரை யூர்வதெனத்
தன்னிலைப்பொன் வீதிதனிற் சார்ந்ததால்—பின்னொருத்தி
பேரினம்பெண்.

கண்ணிற் சிறந்த கருமணிபோல் வானவாதம்
பெண்ணிற் சிறந்தவொரு பேரினம்பெண்—விண்ணிற்

௩௬௮ குருமதிதா னொக்குமெழில் கூர்முக்கத்தை யொக்குந்
திருமலரி னுண்மலர்வு தீர்த்துப்—பொருமலர்வாட்

கண்ணோக்கு நீலக் கடிமலரை வாழ்விக்கப்
 பண்ணோக்கு மின்சொற் படியிலாள்—விண்ணிற்
 கிருசுடரின் மற்றொன் நெழின் முகமொவ் வாமல்
 ஒருசுடர் மன்பொற் பழிப்பவுள்ளாள்—பொருசுடர்வேல்
 மாவடியை நோக்கி வரலொத்துக் காதளவுந்
 தாவடிபோய் மீளுந் தடங்கண்ணாள்—காவடிபோல்
 கண்ணுங் குழைதாங்கு காதுமுறத் தங்குநரின்
 நண்ணுங் குமிழ்வென்ற நாசியாள்—எண்ணும்
 ௩௮௫ முகைமுதல வெல்லா முறையொத் துவமைத்
 தகைதவிர முற்றுந் தனத்தாள்—பகைமலரின்
 உற்றமட வாரு ளொருவரே கல்விகவின்
 பெற்றிடினன் றெவ்வாப் பெருமையாள்—பொற்றகடு
 வேய்ந்தபவ ளக்கால் வியன்மா ளிகையொன்றில்
 ஆய்ந்த புராணநூ லந்தணனை—வாய்ந்த
 மடங்கலணை யுய்த்து வணங்கி மருங்குற்
 நடங்கலநூர் தீமூட்டு மணண்ணல்—தொடங்குகதை
 ஒன்றே துகவென் றுரைப்பவவ னேதுவான்
 அன்றோர் பகன்முக்க ணண்டகைதான்—குன்றோ
 ௩௯0 டிணங்குமுலைப் பெண்ணைத லேலாமை யின்மால்
 அணங்குருவப் பெண்வடிவ மாகிக்—கணங்கொள்
 முனைவர் தவமிழந்து மோகிப்பான் செல்ல
 அனையர் மகளீ ரமர்ந்த—மனையில்
 பலிமுகத்தா னாகிப் பலிக்கெய்த வானம்
 புலிமுகத்தா ரெம்மான்முன் போந்தார்—கலிமுகத்துப்
 புன்றரும்பு போன்றலைந்தார் போற்றமவி காரிமுனஞ்
 சென்று வருசொற் றிரிதல்போல்—மென்றளிராம்
 மேனி திரிந்தார்கை வெள்வளைகள் போக்கினார்
 வேனின் மதன்கணையால் வெய்துயிர்த்தார்—பானுரைபோல்
 ௩௯௫ ஆடை குலைந்தா ரணைந்தாவி தாரீரென்
 நேடவிழ்பூந் தாண்முன் னிறைஞ்சினார்—நீடழவில்
 காட்டு மரக்கிற் கருத்துக்கா ரென்னவுயிர்
 கூட்டுண் மலர்க்கட் கொடியிடையாள்—கேட்டு
 மடவார்கட் கெல்லாம் வசைவிளைத்தா ரென்றச்
 சடைவா னவன்றனென் றன்பால்—அடைவானேல்
 நாவனகர் நம்பிபெரு நன்மணப்பூம் பந்தரிடைப்
 பாவலர்முற் கூறும் பழிமொழியை—யாவர்களும்
 கூற வெருக்கணிந்த கோல முதவியா
 ஏறமடன் மாவையெளி தேற்றுவுலென்—ஹறமுதம்

சு00 அன்ன மொழியர் லறைதலுமுக் கட்டினிமுன்
 சின்ன முனிமகளிர் சிந்தைகவர்—தன்னையான்
 வந்தா நெனமுழங்க மாதெண்ண முற்றியதென்
 றந்தா மரைத்தா ளணிசிலம்ப—முந்தா
 இறைவனெதி ரேற்றா ளெழிற்பெருக்கங் கண்ணால்
 குறைவ தறமுகந்து கொண்டாள்—கறைமிடற்றுப்
 பண்ண வளைமொழிந்த பாவ மூடன்பலித்து
 வண்ணநறுந் தூச * வளையொழியக்—கண்ணினையுள்
 நீர்பெருக நெஞ்ச நிறையழிய மென்முலைகள்
 பீர்பெருகச் செவ்வாய் பிழைபிதற்ற—ஏர்பெருகு

சு00 மாதவர்த மாதருற்ற வாறுயின்றிக் கையாற்றில்
 சாதலுறு வார்போற் றனைமறந்தாள்—கோதையான்
 தானே பழமலையைச் சார்ந்தசைப்பா ளென்றுமொழித்
 தேளே வெணுஞ்சொற் றிருமுகத்தில்—வானோர்
 தனிநா யகன்முடியிற் றண்புனலீ தென்று
 பனிநீர் தெளித்தளிப்பப் பாவை— முனியான்
 உணர்ந்தவச நீங்கி யொழிந்தாள் வளைகள்
 புணர்ந்த முலைபசில பூத்தாள்—கொணர்ந்த
 தொடைபொடிப்ப வெண்டரளஞ் சுண்ணம் படமெய்
 யிடையடுத்தார் நீங்குவெதுப் பேற்றாள்—சடையடக்கக்

சு00 கங்கைநீ ரன்றேயிக் கண்ணீ ரெனவமுதாள்
 பொங்கெரியின் வீழ்பறவை போன்றினந்தாள்—மங்கையர்க்கள்
 சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
 சொல்லிய வண்ணஞ் செயலென்று—மெல்லியலைக்
 கொண்டு மனையிற் குறுக மலருண்டு
 வண்டுபடுங் கூந்தன் மலர்விழியாள்—பண்டு
 திருமாலு நான்முகனுந் தேடும் பொருளைக்
 கருமா மிடற்றெங் கரும்பைப்—பெருமானைத்
 தெள்ளமுதைத் தெய்வ சிகாமணியைத் தன்னடியார்
 உள்ளுயிரைத் தோன்ற வுறுதுணையைக்—கள்ளவிழுங்

சு00 கொன்றைப் பவளநெடுங் குன்றைப் பழமலையை
 மன்றிற் குளிக்குமொரு மாமணியைச்—சென்றுத்
 துளத்துப் புணர்ந்துவிடா தோங்கின்ப முற்றாள்
 கிளத்தற் கரியபெருங் கீர்த்தி—வளத்தொடுறும்
 நாடு நிலைநிற்ப நம்பன் செலுத்தப்போய்
 நீடுதிருத் தேர்நிலையி ளின்றதால்—ஆடு

படைக்கண் மகன்ரீர் பலரிவ்வா ராகக்
கடைக்கணருன்சிறிது காட்டிச்—சடைக்கண்
சகக நிலாவினான் வெங்கை நிலையினா னுதி
யுலாவினான் போந்தா னுலா.

நேரிசைவேண்பா.

பேதை முதலாகப் பேரினம்பெண் ணீராக
ஓதை யெழுகடல்போ லோங்கினோர்—காதலுறச்
சுந்தா மணிரெடும்பொற் றேரிற் றிருவுலாத்
தந்தான் பழமலைநா தன்.

திருவெங்கையுலா முற்றிற்று.

சீறப்புப்பாயிரம்.

நேரிசைவேண்பா.

வெங்கைப் பதிப்பழய வெற்புக் கணிமுழுதுந்
தங்கத் திருவுலாச் சாற்றினான்—சங்கத்துப்
போற்றந் தமிழ்நூல் பொதுக்கடிந்தா னென்றுலகஞ்
சாற்றுஞ் சிவப்பிரகா சன்.

இட்டலிங்கவபிடேகமாவல்.



பன்னிருசீர்க்கழிநேடிவடியாசீரியவிருத்தம்.

பந்தமறு மரம்மிருடர் பவருருத் திரார்களொரு பதினொருவர் மினிர்பீட்
மேற், படியில யைவகைப் படுமீசர் தாநிதம் பத்திலெண் விதையிறை
வர்,—சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனர்,
தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி தாளற்ற நானத்திலே,—நந்தவற
வருகோன கந்திகழ் சிதம்பர நற்சிகையி னிற்றுகுனிய, நட்டமற வமைகின்ற
விட்டவடி வொடுகின்ற ஞானமய மோனநடுவே,— டந்தமற முந்தபர
மானந்த நீனந்த வபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற
மர்ந்தவிதை யபிடேக மாடியருளே. க

நாடரிய சத்தியோ சாதத்தம் வாமத்து நன்ற மகோரத்தினு, நவை
யற்ற புருடத்து மாகமமொ ரைவ்வைந்து நல்கியீ சானத்திலே,—பீடுதரு
மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல் பெருமைபெறு மருமைவிதியிற்,
பேசரிய பூசைசிவகோசரியெ னப்புரிதல் பெற்றிலென்மற் றடியேனென்,—
வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன் வேட்டொருவர் மாட்டரு
ளிஞன், மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின் வேண்
டல்வேண் டாமையிலையால்,—ஆடுநின் பால்வேறு பாடொன் றிலாமையா
லபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிதை
யபிடேக மாடியருளே. உ

நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ நடுவுபிர மப்புழையெனு,
நல்லிடைத் தகராதி கிரியாதி மனமுதல நண்ணியு மைம்மூவகை,—இவற்
றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர் வின்றிச்சி வாசாரமா, யெதி
ருநன வஞ்சோக மென்றபா வித்தலுறு மென்கனவு ஞாதுருவொடே,—
உவப்பறிவு ஞேயமென வுற்றனுய வித்திடு மொண்கமுத் தினானமே,
யொளிர்நூரிய முந்தினைத் துயர்சிவா னந்தநுகர் வுறுமதி தமுமாகுநல்,—
ஆவத்தைசன் கடந்தவற் றப்புறப் படுமமல னபிடேக மாடியருளே, யறிவுத்
றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிதை யபிடேக மாடியருளே. உ

ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந்தோகைபெறு மன்றி யுடைமை, யுதவுற வமையத்தி லுதவினுந் தன்னிடத் துள்ளிற் பெரிதளி க்கும்,—பொருளதா யினுமதனி னீனியதா யினுமவன் புந்திமகிழ் வற்றிடு வனல், புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு புண்ணியத் தெய்வ ந்திதான்,—மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை மற்றென்முடியிற் றெறிப்பின், வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுரினை மக்கணினை வுற்றுயந்திட,—அருளிஞன் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந் தபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.

சு

கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர் களம்வாழ்வு மேவவணிவாய், கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி கதிர்போல வேயுநெடுமால்,— ஒருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற முடையார்மு னோடிவருவா, யுலகத் தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை யுமைகாண வாடல்புரிவாய்,— மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குசொழ மணவாள னுவிபுதவா, மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ முந்துவா வருவாயெ னாமுனழையா,— அருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவா னபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.

சு

ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு முயர்புரா தனசரிதமோ, டொக்குடை வருவிக்கு முவமையுந்தன்மகனை யொண்சுவத் திகமேற்றபு,— சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு சுவத்திகா ரோகணமுதூல், சொல்லிய விடங்களிற் றாயநீ றணிதருந் தொல்விபூ திப்பட்டமும்,—மாக லச நீராட்டு கலசாபி டேகமு மருவுசிவ நோக்குவிக்கும், வயங்குவிங் காய தமு மன்னுசிவ லிங்கமுரு வனைசுவா யதமுமெனுமேழ்,—ஆகுநெறி தான் மருவி யாகமிசை யிலகுமா னபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கை மலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.

சு

போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும் பொன்றுலகம் விட்ட மலனார், பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய பொன்பெண்மண் னாசைநெறியில்,—பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப் பத்தாறு தத்துவமறப், பகுதியொடு ணர்த்துதத் துவமுயிறை யஞ்சனீ பாரென்னு மான்மிகமுமே,—மேயசடு லிங்கமுட னறங்க மாகுமொரு மெய்யனுக் கிரக னிலையும், விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு மிக்கசத் தியசுத்தமும்,— ஆயவெழு வகைநெறிய னுவியிடை யிலகுமா னபிடேக மாடியருளே, யறி வுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.

எ

கிடைத்தசிவ லிங்கமன் துணராத வேகாக் கிரசித்த மென்னும்விரதங், கெடாததிட விரதம்விட யங்கன்சிவ னுக்குதவு கின்றவிந் திரியார்ப்பிதம்,— உடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ னுண்மைகொ ளிலிங்க நிசமே, யுயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி லொன்றாகி நின்றபே தம்,—விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு மிக்ககுரு வருள் புரியவே, மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும் வேதமுடி யாவு முணரா,—தடுத்தமன மொழியுடந் கப்புறப் படுமமல னபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிற்றை யபிடேக மாடியருளே.

அ

நல்லதில செய்யாடி யானிடத் தைந்தாடி நவையிலை யமுதமாடி, நல் குகா ரணகாரி யம்முறையி னன்றியே நறுநெய்பா றயிராடியே,—மெல்ல வலர் மதுவாடி யின்கழைச் சாராடி மென்பழச் சாராடியே, விழையுமின ரீராடி யாரக்கு மும்பாடி விதியினமை நபனமாடி,—ஒல்லநகு வெண்ட லீலப் புழையினிடை யோடிநல் லுத்திகொடு பைத்தலைய, வுரசுநழை வுறவிளங் குழவிமதி யொருபுடை யொதுங்கவிட மின்றியசைய,—அல்ல லற நிறைகங்கை யசையாது நிற்பைநீ யபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிற்றை யபிடேக மாடியருளே.

க

நரர்கடமி னரசரவர் தமினினிய நிவவியாழ் நண்ணுநர கந்தருவர்தா, நவிலுமவர் தமினமச கந்தருவ ரவர்தம்மி ஞடரிய தேவரவரில்,—சுராதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன் சொன்முறையி னூறுமடிமேற், துன் னுசுக மொருதிவலை யளவுமின் றுகமிரு சுகவேலை புகலீகுவாய்,—தரை முதற் பூதங்கள் புத்திகுண தத்துவந் தகுதிபெறு பகுதிபுருட, தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலுறு சமயசென வெமைவிடாமல்,—அருளி னினை யடைதலுறு மரியபத மருளுமவ னபிடேக மாடியருளே, யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிற்றை யபிடேக மாடியருளே.

கஉ

இட்டலிங்கவபிடேகமாலை முற்றிற்று.

நெடுங்கழிநெடில்.



பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிரந்தம்.

பெருகுறு மன்பாற் பூசனை புரிந்த பிணங்குதூற் சிலம்பிவெவ் வரவம், பிறைமருப் புரற்சால் யானையென் றிவற்றின் பிறவியோ விதழ்முறுக் கவிழ்ந்து,—முருகுமிழ் நறுமென் மலர்புனைந் துன்னை முற்றும்வந் தனைபுரி யாமன், முகிழ்முலை மகளிர் மயலிடை யழுந்து மூடர்தம் பிறவியோ நல்ல,— திரைபொருங் கங்கை யுவட்டெடுத்தொழுகுஞ் செஞ்சடை மிசையொரு துளிநீர், தெறித்தவர் தமையு நறவுகொப் பளிக்குஞ் செழுமலர்க் கற்பக வேந்தும்,—எரிபுரை யிதழ்ச்செங் கமலநான் முகனு மெய்தரும் பதத்தில வைத் தருள்வோ, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

க

கட்டழ கமைந்து கானையம் பருவங் கடந்திடா துள்வலி யுடைத்துக், கலங்கல்செய் பிணியின் றியன்றயாக் கையூராய்க் கல்வியங் கடல்கடந் தவ ராய்,—நட்டவர் விரும்பு மாறுநீ செய்ய நடக்குரா ளுடல்வெறுத் துனையே, நம்பியா ரூரன் முதலியோர் நண்ண நாணுடல் விடுமென வழிவேன்,—பட் டிருள் விழுங்க வலர்கதி ரவனும் பனிமதி யோடுயிர்த் தொகையும், பார் புளல் சுடுதீ வளிவிசும் பென்னப் பட்டவைம் பூதமுமாகும்,—எட்டுரு வடைந்து முருவமொன் றின்றி யிற்றென வுணர்வரும் பொருளே, யிட்ட நன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

உ

மனமெனும் வயமா வென்வயப் படாமன் மயங்குறு மைம்புல வீதி, மறிபடா தோடு கின்றது முறையோ மறித்ததை நிறுத்தியென் றனக்கு,— நினையல துதவு வாரிலை யதனா னினைப்பர வுற்றன னதனை, நிறுத்திநீ யிவர்ந்து பின்னர்நீ வேண்டு நெறிகளிற் சென்றிட விடுவாய்,—கனலுறு மெழுதி னெஞ்சநெக் குடைந்து கரையில்பே ரன்பெனும் வெள்ளங், கண் வழி புறப்பட் டென்னநீர் வாரக் காலங்க டொறும்வழு வாமல்,—ஆனமலர் தூவு மடியவ ருள்ளத் திருன்கெட வெழுந்தபே ரொளியே, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

ங

நிலங்கடந் தவன்முன் னறுமலர் சாத்த நிகரிலம் மூர்த்திமுன் சந்து, நினக்கணி வுறவாட் டாயர்முன் னிருந்து நிவேதனம் புரிந்திட வன்று,— நலங்கிளர் கலையர் கலியர்முன் றூப நல்விளக் களிப்பநின் றன்னை, ஞான சம் பந்தப் பிள்ளைமுன் பாட நாணிலேன் பூசனை புரிவேன்,—விலங்கினுங் கடையர் வளர்த்தசெந் தீயின் விரைந்தெழும் வாள்வரி வேங்கை, விடுப் பவங் கதுவந் தெதிர்த்திட விசுழ்ந்து விடாததன் றேறலுரித் திருன்கொண்,— டிலங்கொளி யிரலி யினையமெய்ப் படுத்த விறைவனே யரிட்டநின் றகற்றி, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

ச

மூக்கிடை யிரண்டு விழிகளே றுதன்முன் முடங்குகைக் கோலொரு காலா, முன்னநின் றிருவாய் மலர்ந்தருள் செய்த முதிர்கலைப் பொருள் படித் தவராய்க்,—கார்க்கடன் முகட்டி னிரவிவந் தெழுமுன் கடிதுசென் தணிமலர் தொய்துன், கழற்கிடார் பிறப்பி னுய்ப்பிறப் பினிது கற்றவ ரிகழ்ந்திடை மையினால்,—நோக்கற நோக்கு முருவமே நாவா னுகார்திடை வினியபே ரமுதே, றுதல்விழிக் கணியே கறைமிடற் றரசே துவவரு மாயையிற் பிறவா,—யாக்கைய துடைய வருட்பெருங் கடலே யெழுந்தொ ளங் காதுவான் சுடரே, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மா சிலா மணியே.

டு

திருக்குறு மழுக்கா நவாவொடு வெகுளி செற்றமா கியமன வழுக் கைத், தியானமென் புனலாற் பொய்புறங் கூற நீச்சொலென் கின்றவா யழுக்கை,—அருட்கிளர் நினது துதியெனும் புனலா லவத்தொழி லென்னு மெய் யழுக்கை, யருச்சனே யென்னும் புனலினுற் கழுவா வசுத்தனே னுய் யுநா னுளதோ,—விருப்பொடு வெறுப்பிங் கிலாதவ னென்ன வெண்மதி யோடுவெண் டலையும், விரைவழி புகுந்து வண்டினம் பசுந்தேன் விருந்து ணுங் கொன்றைமென் மலரோ,—டெருக்கையு மணிந்து மின்னொளி கட ந்த வீர்ஞ்சடைப் பாந்தனா னுடையா, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

சு

சிவமுட னமூர்த்தி மூர்த்திகரத் திருவஞ் செயன்மலி கருமமென் றரு தூல், செப்புதத் துவமுஞ் சதாசிவ னீசன் நிகழ்தரு பிரமணீ சுரனோ,— இவமையி லீசா னப்பெய ரவனென் றுரைத்திடு மூர்த்திக டாமு, முற்றவீ சான முதற்பிர பாவ முடையநின் றன்னையென் றுணர்வேன்,—புவிமுத லனைத்த மாக்குத லளித்தல் போக்குத லுயிர்வினை யருத்தல், புதிதுறச் செம்பிற் களிம்பென வறிவைப் புணர்மல மகற்றுத லென்னும்,—இவைபல வியைந்தும் விகாரமொன் றின்றி யிரவிபோ னின்றகா ரணனே, யிட்ட நன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

எ

தான்பெறு மழலை மொழிமகன் றன்னைத் தன்கையா லுளங்களித் தரிந்து, சமைத்துல கறிய விடுபெருந் தொண்டன் றனைச்சிறுத் தொண்ட னென் றவன்சேய்,—ஊன்பெறு நீயே யுரைத்தனை யென்ற லுரிமையோர் சற்றுமி லாதே, னுன்றிருத் தொண்ட னென்றிருப் பதனுக் குன்னுதல் பெரும்பிழை யன்றோ,—தேன்பெறு நளின மலர்களா யிரத்தோர் செழு மலர் குறைபட விரைந்து, செங்கனென் றிடந்து குறையற நிரப்பித் திரு மறைச் சிலம்படிக் கணியா,—யான்பெறு நிதியே யென்றுல களந்தோ னேத்திநின் றிறைஞ்சறு மமுதே, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

அ

நின்புகழ் பாடும் பாணனார் தமக்கு நிதிதரச் சேரலன் றனக்கு, நீமுன முடங்க லொன்றளித் ததுபோ னிகரிலா வசவநா யகன்றன்,—ஆன்பினி லொருநூ றாயிரங் கூறிட் டடுத்தகூற் றினிலொரு கூறிங், களிப்பதற் குளது திருமுக மருனா லடியனேற் களிக்குநா ளுளதோ,—பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப் புரிசடைப் பேரருட் குன்றே, புணர்முலைக் கயற்கட் பிறைறுதற் களிவாய்ப் பொற்றொடி யிடத்தவா முமுதே,— என்பும்வெண் டலையு மணிந்துநான் புனித னென்றுமென் றிருந்திடு பவனே, யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. க

வங்கையர் முத்த சங்கையர் சென்ன வசவண ரசகனர் வீட, மாச்சையர் பிப்ப பாச்சையர் வள்ள மல்லையர் கல்லைய ரொங்கள்,—சங்கண வசவ ராசையர் சேட தாசையர் சங்கர தாசர், சவுண்டைய ரொன்றிங் கிவரடிக் கேவ றிலையினுற் செய்யுநா ளுளதோ,—பங்கய மலரோ டரிவிழி பரித்த பதமலர் சிவப்பவே னெடுங்கட், பரவைதன் மனைக்கட் சுந்தர னேவும் பணியெலா முனிவற வியற்றி,—எங்கணும் விளங்க நம்பியா ரூர னேவல னெனப்படு மிறையே,—யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. க

நெடுங்கழிநெடில் முற்றிற்று.

குறுங்கழிநெடில்.

எழுகீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும் புண்ணிய மீட்டினு மறிஞர், கொன்செய்பா தகமே புரிந்தன நின்றாள் குறுகுவ தென்றென விரங்க, முன்செய்தீ வினையோ கனவிலு மறமே மொழிகிலேன் களித் திருக் கின்றேன், என்செய்கோ மறவிக் கென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. க

மென்னிழற் றருவையடைபவர் தம்மைவிடாநிழல் விட்டிடு மொபோல், நின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து நீங்கலா வினையுநீங் குழமே, கன்னலிற் களிவிற் சுவைதரு மமுதே கண்மணி யேயருட் கடலே, என்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. உ

முந்திரு வினையுந் தமவென விருப்பின் முற்றவற் றின்பயன் றருவாய், வந்தவை நினவென் றிருப்பினங் கவற்றை மாற்றிவீ றெவருள் குவையே, நிந்தையி லென்னெஞ் சனதுநெஞ் சென்மெய் நினதுமெய் யென்றணிந் திய சின், இந்திய மெனக்கொண் டென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

கண்ணுடைக் குறையாற் சுடர்பல வாகிக் காட்டல்போற் காரண முதலாப், பண்ணுடற் நிறஞ்சே ரென்றிருக் கதனாற் பலவுரு வாயினே யொருநீ, பெண்ணுருப் படைத்த பேரரு ளிடப்பால் பெற்றிட வுகந்தளித் தவனே, எண்ணிடைப் படாம வென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. ச

பிறவிமா மிடியன் ருனெதீர் கண்ட பெறற்கரி தாயவைப் பென்ன, அறிவிலே னயன்மாற் கரியநின் றன்னை யம்மவோ வெளிதுகண் ணுற் றேன், துறவினோ ருள்ளத் தெழுந்தொளி பரப்பித் தொல்விருந் கடியு மெய்ச் சுடரே, இறைவிகூற் றுடையா யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. ரு

நினக்குறு கூற மென்மன மதனை நிரைவளைத் தளிர்க்கைநெட் டிலை வேற், சினக்குறு மலர்க்கட் பேதையர் கொளமற் செறிந்துநீ யேகவர்ந் தருள்வாய், புனக்குற மகட்கு மயல்கொடு திரிந்த பொறிமயிற் குமரனைப் பயந்தோய், எனக்குறு துணையா யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. சு

அன்பினுக் கன்றி நான்புனை மலருக் கருளுவை யலைமலர்க் கருளின், முன்பெடுத் தெறிந்த சாக்கியன் கல்லின் முருகவர் மிகவுமின் னாதோ, துன்பமுற் றிடுகிற் றின்பவெவ் விடயந் துறத்துளோர் மனத்தெழு தருபோர், இன்பநற் கடலே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. எ

ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ ளன்பன்வாய்ப் புனலுனக் காமோ, கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ கூறுமென் கவியவன் மொழி போ, நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை ஞானசம் பந்தனாற் றிட்ட, விரை செய்ய வென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. அ

மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து விதித்தன கொள்ளுவன் பிறவி, மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல் வருத்துமந் றோயிடைப் படு வேன், பெய்யுறு வளைக்கைத் திருதுத லுமையாள் பெருவிழிக் கணைகொடு விடாமல், எய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.

சரிப்பினு மொருபா விருப்பினு முறக்கச் சார்விலும் விழிப்பினு மொருசொல், உரைப்பினும் போக நுகர்விலு மாவி யொழிவினு நினை யான் மறவேன், விருப்புறு மலரும் விரையுமே போல விம்மியெங் கணு முறு பொருளாய், இருப்பினு மரியோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. க0

நி ர ஞ் ச ன ம ா லே.



கட்டளைக்கலித்துறை.

நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்
வருஞ்சிவ சித்துச்சின்ன தைவிந் துக்களை மன்னியொன்றாய்
அருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று
தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் நனிமுதலே.

சூருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்
றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி
ஒருவாது தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்
திருவாரு மென்கைத் தவிசடை மேவுஞ் சிவவிங்கமே.

உ

என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னு
துன்னை யெனைவிட் டறிவான் ரொடர்த லொருவனிழல்
தன்னை யடியின் மிதிப்பான் ரொடருந் தகைமைத்தன்றே
பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.

க

தன்பொரு ளென்ப நினைப்பிற் தம்பொரு டாவரமாம்
என்ப னறிந்து முயர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்
புன்புனர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும்
அன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.

ச

அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்
திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்
கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து
பொங்கெரி வெந்நிர யத்தா டிருப்பப் பொருந்துவதே.

ஞ

சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்
நித்த வநாதி சரணன் சரணன் நிட்களத்தே
அத்தனி மாலிங்க மாதியி னுனையிக் காதிசுளாய்
மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே.

சு

கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி
ஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி
வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில்
அண்ணல் வுதனத் தரன்றேன்று மென்கை யமர்ந்தவனே.

எ

காயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு
ஞேயங்க ளாகி முதனடி வீறி னினக்கயலே
ஆயிக் கொருபொரு ளாப்பிப்ப லென்ப தவிச்சையன்றே
பாயுஞ் சினவிடை யொன்றுரு மென்கைப் பரஞ்சுடரே.

அ

சத்தங்க விலங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி
 சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்
 மெத்தன் நிலங்குநின் ஞானந்த மேயென் விழிகளிப்பக்
 கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே. .

க

வான்குறித் தெய்யுங் கணைநுதித் தேநிற்கும் வானெனவே
 யான்குறித் தெய்தப் புகுமறி வின் கணீருத்திகண்டாய்
 கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவும்
 மான்குறித் குங்க னுமைபங்க னேயென்கைம் மாணிக்கமே.

க௨

பிரமமூந் தானு மயலென் றருச்சிக்கும் பேதநிலை
 தருமம் மயலற நானுகி நின்றனை தான்சிவமென்
 றருமை வினையி லபேதம் புகாம வருச்சிக்குமா
 றிருமை வடிவுகொண் டீற்றாயெ னங்கை யிறையவனே.

க௩

கோலத் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா
 ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்
 சீலங் கொளுமரு ளாசர்ர மாதி திகழ்ந்துநிற்கும்
 மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே.

க௪

மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்
 விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு
 கண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்
 கண்ணுங் கருத்துங் கலந்துநின் றுயென்கைக் கண்ணுதலே.

க௫

நாக மெனவுப்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால்
 சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ
 ஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே
 பாக மொருபெண் குடியாகு மென்கைப் பாஞ்சுடரே.

க௬

ஒன்றிரண் டாயவை பீற்பல வாகி யுதித்தமுறை
 சென்றிரண் டாகிப்பின் னென்றாகி நிற்குஞ் சிவமொடங்கம்
 என்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்
 மின்றிரண் டாலன்ன மேனிய ளேயென்கை வித்தகனே.

க௭

உறங்குது மென்றுறங் காநிற் பவரிலை யோங்கொளியாய்ப்
 பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகாண்
 நிறங்குணி போல வெணைக்கொண்டு நின்ற நிலயினின்று
 புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே.

க௮

குருவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு
 துருவிற் நிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கண்
 பொருவிற் புருவ மடமாதர் தம்மீடைப் போக்குறுமென்
 கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே.

க௯

துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்
றயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லவொடு
பயிலினுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்
சூயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே. கஅ

ஒடுந் தனமும் புகழும் பழியு முயர்வீழிலங்
கேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்
வீடுந் குடினு மகளீரு மன்னையும் வேறறவே
நாடுந் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயகமே. கக

பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனும்
நாடு மளவினி னீயன்றி வேறிலை நான்முகன்மால்
தேடு மருமருந் தேயமு தேயினந் திங்கண்முகிழ்
சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றாயவனே. ௨௦

இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு
செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே
எல்லா முசவுநற் சித்தத் துறைகுவை பென்கையுள்ளாய்
நல்லார் புகழ்தரு மாசார விங்கமென் னாமமுற்றே. ௨௧

பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ
டொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே
அழியா துயருநற் புத்தி யெனுங்கை டமர்வைகண்டாய்
மொழியா வருங்குரு விங்கமென் றேயென்கை முன்னவனே. ௨௨

விடயங் களிணண்ணி யானென தென்னு மிகையொருவி
அடையும் புலனினைக் காக்குந் தவிரகங் காரப்பெயர்
உடையங் கரமிசை நற்சிவ விங்கமென் றுற்றனைகான்
புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே. ௨௩

நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே
புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி
செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்
கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே. ௨௪

உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா
தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்
தொடர்ந்து றுகருநன் ஞானக் கரத்திடை தேன்றுவைமால்
கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே. ௨௫

யானு ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்
கீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவும்
ஐனா துயர்ந்தசற் பாவத்து மாசிங்க மாசினின்றாய்
வானு டரியவ னேகர பீடத்து மாணிக்கமே. ௨௬

உலகிய நன்னை யொருவாது பற்று முளத்தொளியாய்
இலகிய நீன்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ
சிலகவர் கையில் விளங்காய் பிடித்தல் செய்யுமவ்யார்
விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே. ௨௭

ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப
நானந்து நீவிட யந்தேடிச் சென்றுண்டு நைந்தழிதல்
வானந் தழுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்
நீநஞ் சருந்துத லன்றோ கிரஞ்சன சின்மயனே. ௨௮

உருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு
மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய்
அருவன் தருவன் நருவுரு வன்றி யறிவுருவாய்க்
கருவன் துலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே. ௨௯

விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்றும்
நள்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க
உள்ளேன் திருவடி நீழலி லென்னெஞ் சருகிறையேன்
துள்ளேன் றொழும்புசெ யெனென்செய் கேனென்கைத் தூயவனே.

அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்
பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்
கழியும் படிநெடு நாணீத் தழுதங் கமருகுத்தேற்
கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. ௩௦

கிரஞ்சனமாலை முற்றிற்று.

கைத்தலமாலை.

ஒருவிகற்பவேதுகைக்கலித்துறை.

முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர்
பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடலிக் கடவுள்வீற் திருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. ௧

அன்ன யாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயும்
முன்ன கான்முக னாணன் தேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. ௨

௩௧. கருவென்று என்றும் பாடும்.

தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பான்
உன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயந் கரியவன் வந்துவீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

நட

தன்னை நேர்வட காசிசென் கயிலைகே தாரம்
அன்ன மார்வய லம்பல நமன்நமர் வராமல்
கன்னன் மாமதற் நெறும்விழிக் கடவுள்வீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

சு

கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பான்
உன்னு மாலயந் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தெளிதுவந் திருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

கு

அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளானன்
பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான்
தன்னை நாடொறுங் கண்டிகண் களிப்பதாச் சார்தற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

சு

அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய
முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன்
மின்னு மாமமு வலமுடை வீரன்வீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

எ

பன்னு மாமறை சமிழினை பாரிடம் பிக்குப்
பொன்னு மாதையு மணிகளு மூர்தியும் பொருளும்
மின்னு மீபவ னருளிணை மேவீவீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

அ

பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப
முன்ன மோர்புனை யகப்படு முறைமைபோற் பிறப்பின்
இன்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

க

தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித் தரைமேல்
மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமல்
பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் நிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.

க0

கைத்தலமாலே முற்றிற்று.

நு. கன்னல் வானமுது என்றும் பாடும்.

சு. அன்னை பாடியன் என்றும், கண்களிப்பவே என்றும் பாடும்.

சிவநாமமகிமை.

கலவீருத்தம்.

வேதமாகமம் வேறும் பலப்பல
ஒதி நானு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே.

க

புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகு நவையென் நகற்றிய
செல்ல நீருஞ் சிவசிவ வென்மினே.

உ

நாக்கி னானு நயனங்க ளானுமீவ்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினே
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.

ஈ

சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே.

ச

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலராடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழ்வுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.

சு

தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடு நூறெனக் கூறிய
ஆயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே.

சு

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூழ்பின்
திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.

எ

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலால்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே.

௬

நீச ரேனும்வா நீசர் நிகழ்த்தில்வான்
நீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றபு
தேச நூல்கள் சிவசிவ வென்மினே.

௭

எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும்
உண்ண தெருவ நெண்டிறற் கூற்றுவன்
திண்ண மீது சிவசிவ வென்மினே.

௮

அறுசீர்க்கழிநெடி லடியா சிரியவிரூத்தம்.

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட னெனினும்
பொல்லாப், பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப் பகரா நின்ற,
மொழிகளுண்முற் றவசஞ்சச் சிவசிவவென் றெருமுறைதான் மொழியி
லன்னோன், செழியநறு மலாடியின் றுகளன்றோ வெங்கங்குல தெய்வ
மென்ப.

௯

சிவநாமமகிமை முற்றிற்று.



கணபதி துணை.

திருச்சிற்றம்பலம்.

சிவஞானபாலையசுவாமிகள்

தாலாட்டு.

காப்பு.

நேரிசைவேண்பா.

அவஞானம் போக்கி யருண்ணான மாக்கும்
சிவஞான தேவன் றிருமுன்—தவஞானத்
தாலாட்டு டெனுந்தமிழைச் சாற்றுதற்கு நற்றுணையாம்
மாலாட்டு மாமுகத்தன் வந்து.

திருவருளா லெண்ணைத் தெரிவிக்க விங்குத்
திருவுருவாய் வந்த சிவஞான தேசிகளே.

க

என்றுநித்த பூரணமா யின்பவறி வுண்மையாய்
நின்றபடி நிற்கு நிகழ்பிரம மென்றானே.

உ

தன்சத்தி யாலாந் தலமங்க விங்கமென
என்சத்தி பாதத் தெழுந்தருளிச் சொன்னானே.

கூ

நண்பாகு மிட்டலிங்க நன்றும் பிராணலிங்கம்
ஒண்பாவ லிங்கமா மோர்பொருளிங் கென்றானே.

ச

ஆசார லிங்கமுட னானுங் குருலிங்கந்
தேசானு மிட்டலிங்கஞ் சேர்ந்தானு மென்றானே.

டு

அந்தப் பிராணலிங்கத் தானுஞ் சிவலிங்கம்
இந்தச் சர லிங்க மென்றசிவ ஞானியோ.

சு

பாவலிங்கந் தன்னிற் பரமப் பிரசாதந்
தாவகன்ற மாலிங்கஞ் சார்ந்துவரு மென்றானே.

எ

ஏகாங்க மேயானு மின்பத் தியாகாங்கம்
போகாங்கம் யோகாங்கம் போற்றியறி யென்றானே.

அ

பத்தனுமா கேசனுமாம் பன்னுந் தியாகாங்கம்
உய்த்துணரி னென்ன வுணர்த்தும் பெருமானே.

க

பிரசாதி யோடு பிராணலிங்கி யாகும்
உரைசானு போகாங்க மொன்றென்று சொன்னானே.

க0

கௌ சிவஞானபாலையசுவாமிகள் தாலாட்டு.

| | |
|---|-----|
| சாற்றமியோ காங்கஞ் சாண னயிக்கியனும் போற்றிநீ காணென்று போதித்த தேசிகளே. | கக |
| அங்க ளவவிதமு மந்தநவ லிங்கமொடு தங்கு மெனவெனக்குச் சாற்றும் பெருமாளே. | கஉ |
| விழுங்கல் பருகவொடு மெல்லலா சாரம் ஒழுங்கிற் குருசிவமு முற்றிடுமிங் கென்றாளே. | கங |
| சோகிய லேகியமுஞ் சொன்ன விவற்றறிவும் வகியுறும் பின்மூன் றிலிங்கத்து மென்றாளே. | கச |
| இந்தக்கா யார்ப்பணங்க ளிட்டலிங்கத் தென்றெனக்குச் சந்தப் படவுரைத்துத் தந்தசிவ ஞானியோ. | கடு |
| பீடமிடை வட்டம் பெருங்கோ முகநாளம் ஆடலுறு கோளகமா சாராதிக்க கென்றாளே. | கசு |
| நாற்றஞ் சவையுருவ நல்லூ ரெலிநிறைவு சாற்றுஞ் சடுலிங்கஞ் சாருமெனச் சொன்னாளே. | கஎ |
| வேர்முதலாங் கந்தம் விளங்கு மரமுதலாங் கூர்மணமா சாரங் குருவினிலா மென்றாளே. | கஅ |
| தளிராதி கந்தமுகை தான்முதலாங் கந்தம் ஒளிரார் சிவசரத்தி னுற்றிடுமிங் கென்றாளே. | கக |
| காய்முதலாங் கந்தமெலாங் காசில்பர சாதத்துந் தூய்மலிமா லிங்கத்துந் துன்னுமெனச் சொன்னாளே. | உ0 |
| மதுரந் துவர்கார்ப்பு வண்புளிகைப் பெல்லாஞ் சதுரென் றிருத்தியவா சாராதிக்க கென்றாளே. | உக |
| பொன்மைவெண்மை பச்சைசெம்மை போந்த கருமையெலாம் நன்மையவா சாராதி நண்ணுமென்ற நாயகளே. | உஉ |
| வன்மைமென்மை வெம்மைதண்மை வாய்ந்த மீசிரமெலாஞ் சின்மயவா சாராதி சேர்ந்துகொளு மென்றாளே. | உங |
| கஞ்ச நரம்புதோல் கண்டகுழ லாதிடியொலி அஞ்சொலிவை யெல்லாமவ் வாறுமுறு மென்றாளே. | உச |
| மணமுதலா மைந்து வகைநிறைவெ லாமும் நணுமுறையா சாராதி நாடிவெனச் சொன்னாளே. | உடு |
| இம்முறையா ருரு மிலங்குகர ணர்ப்பிதமென் றெம்மறிவு கொள்ள வியம்புசிவ ஞானியோ. | உசு |
| தொட்டறிந்திங் கொன்றைத் துணிந்து நுகர்ந்துமகிழ்ந் திட்டமைந்து நிற்கு மிலிங்கங்க ளென்றாளே. | உஎ |

- கூறுமிவை யாவினுமிக் கொள்கை பெறுமிலிங்கம்
ஏறு மிரட்டுநூற் றெட்டாகு மென்றானே. ௨௮
- உருவஞ் சுவைநிறைவா யோங்கர்ப் பிதங்கள்
மருவுந் திறஞ்சொன் மயிலை மலைவிளக்கோ. ௨௯
- சுத்தசித்த மோடுபிர சித்தமெனத் தோன்றுபுபா
சுத்தமுத்த மாக்குபிர சாதமரு ணையகனே. ௩௦
- அங்கலிங்க சத்திபத்தி யத்தமுக வர்ப்பிதசே
டங்களிவை யட்ட சயிலமெனச் சொன்னானே. ௩௧
- குசித்த மழிந்து குடும்பனோய் மாற்றுஞ்
கூசித்தமதி லாசாரந் தோன்றுமெனச் சொன்னானே. ௩௨
- குபுத்தி யழிந்து குருநெறியி னிற்குஞ்
சுபுத்திதனி னிற்குஞ் சுடர்குருவிங் கென்றானே. ௩௩
- ஆங்கார மில்லா நிராங்கார வத்தமதில்
நீங்கா திலகு நிகழ்த்துகிவ மென்றானே. ௩௪
- கமன மழிந்து கறையற்று நிற்குஞ்
சுமனமதி னின்றிலகுந் தூயசர மென்றானே. ௩௫
- மெய்ஞ்ஞான மாகி மிளிரும் பிரசாதஞ்
சுஞ்ஞான வத்தமதிற் றேன்றுமெனச் சொன்னானே. ௩௬
- துற்பாவ நீங்கித் துணிவுபடு மத்துவித
சற்பாவ மாலிங்கஞ் சாருமெனச் சொன்னானே. ௩௭
- ஆதார பீடங்க ளாறினுமவ் வாறிலிங்கம்
மீதாக வைத்து விளங்கச்செய் வித்தகனே. ௩௮
- ஆறு முகங்களமவ் வாறுசா தாக்கியமும்
ஆறு வருணமுமா மாறிலிங்க மென்றானே. ௩௯
- பத்தனெடு மாயேசன் பார்ப்பரிய வாசாரம்
மெய்த்தகுரு நான்கும் விளங்குகுரு வென்றானே. ௪௦
- பிரசா தியும்ப் பிராணலிங்கி தானும்
உரைசால் சிவசரமு மோங்கிலிங்க மென்றானே. ௪௧
- ஒழிந்தவங்க லிங்க மொருநான்கு நம்பால்
எழுந்தருளுஞ் சங்கமமென் றின்பந் தருவானே. ௪௨
- உருவ முருவருவ முற்றறிதற் கெட்டா
அருவமென றின்றிடுமவ் வாறுமெனச் சொன்னானே. ௪௩
- மாசுதரு தூலாதி மானவிசு வாகியே
ஆசி றியாகாங்க மாதுயா மென்றானே. ௪௪

காசு சிவஞானபாலையசுவாமிகள் தாலாட்டு.

- விரிந்த வெலாமும் விரிந்தமுறை சென்றே
ஒருங்கியங்க விங்க வுபயமா மென்றானே. சடு
- கடத்தி னுபாதியா காயமுற்ற வாயோல்
அடுத்த வுபாதியா லங்கவிங்க மென்றானே. சக
- தங்கு மிலிங்கமாந் தற்பதமத் தொம்பதமே
அங்க மயிக்கிய மசிபதமென் றண்டானே. சஎ
- ஆக முயிர் துரிய னாய்நின்ற போசெமைத்தான்
சோகமனத் தானாகத் தோன்றும் பெருமானே. சஅ
- அமைத்தபரஞ் சுத்தத் தசுத்தமதிற் சீவன்
தம்ப்பகுதி யிற்றேன்றுந் தத்துவங்க ளென்றானே. சக
- நிரஞ்சன குனியமா டிட்களத்திற் சித்து
வருஞ்சுடர்சின் னொதாதி வாய்ப்பவெனச் சொன்னானே. ௩௦
- மூலசித்து நாதாதி மூன்றும் புணர்ந்தாகு
மாலகற்றுஞ் சோகிமய மாலிங்க மென்றானே. ௩௧
- அகராதி மாலிங்கத் தாகியவை கூடித்
தகவாமோங் கார சதாசிவமா மென்றானே. ௩௨
- அந்தச் சதாசிவத்தி னேம்முறத்து மைம்பூதம்
வந்துந் நிதயத்தான் மாவருமிங் கென்றானே. ௩௩
- அப்பூதம் பஞ்சீ கரித்திருபத் தைந்தாகி
மைப்பூணு மாண்மாவை மன்னியிடு மென்றானே. ௩௪
- ஆணவத்தான் மூடனா மாருயிர்க்கு முன்வினையால்
மாண வளிக்குமிறை மாயைவடி வென்றானே. ௩௫
- மேலைவினை யாலுழலு மெய்யுயிர்க்குப் பாகமலக்
காலமுறச் சுத்தக் கரணமா மென்றானே. ௩௬
- கூறுமனச் சுத்தமுறக் கொண்டுபிண்ட நாமத்தை
நூறு தலநெறியு நோக்குமெனச் சொன்னானே. ௩௭
- கிரியைமன பாவங் கிடைப்பரிய ஞானம்
மருவிவிடா தங்கம் வயங்குமெனச் சொன்னானே. ௩௮
- ஞானிருவு நின்றறியு ஞானஞே யங்களுமற்
றேதமற வென்று மிருந்தபடி வைப்பானே. ௩௯
- வானேத்த வென்று மருவற் கரியபதம்
நானேத்த நல்குசிவ ஞானகுரு தேசிகளே ௬௦
- மிடியற் கெளிது விழியுற்ற பொன்போல்
அடியற்கு வந்திங் ககப்பட்ட வாரமுதோ. ௬௧

சிவஞானபாலையசுவாமிகள்தாலாட்டு. கள

- கயிலைமலை மேவுங் கடைப்பிடியர்ற் சீர்சாண்
மயிலைமலை மீ திங்கு வந்தமர்ந்த மாமணியோ. ௬௨
- எல்லாக் கலையுணர்ந்து மெய்தாப் பொருளையொரு
சொல்லாற் திகழ்த்துதற்குத் தோன்றும் பெருமாளே. ௬௩
- சீலந் திகழ்த்துமதிச் சின்னமின்றி யும்படியோர்
கோலஞ் சிவமெனவுட் கொள்ளுமருட் குன்றமோ. ௬௪
- மண்களிக்க நாயேன் மணங்களிக்கக் கண்டுகொண்டு
கண்களிக்க வந்த கருணைப் பெருங்கடலோ. ௬௫
- சம்பந்த னன்றொருநாட் டானுண்ட பாறானும்
எம்பந்த நீங்க வினிதமுது செய்தாளே. ௬௬
- வேண்டுவெவெல் லாமுமாம் வெண்ணீ றளிப்பதற்குத்
தீண்டு மலர்க்கைச் சிவஞான தேசிகளே. ௬௭
- இம்மை மறுமை யிரண்டும் பெறவெமக்குச்
செம்மைதர வந்த சிவஞான தேசிகளே. ௬௮
- அரசமய மன்றி யகங்களித்தெஞ் ஞான்றும்
பரசமய மும்பணியும் பங்கயப்பொற் றாளாளே. ௬௯
- தானபங்க் கென்னுமதன் றன்னுணை யைக்கடந்து
மானபங்கம் பண்ணும் வவியொன் றுடையாளே. ௭௦
- அறியா தொருநா ளறையினும்வன் பாசஞ்
செறியா தருளுந் திருப்பே ருடையாளே. ௭௧
- பூதமுத லெல்லாமும் போக்கியவற் றுண்மறைத்து
ஞாதிருவா மென்னை நயந்தறிவித் திட்டாளே. ௭௨
- எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமாளே. ௭௩
- உருத்திரனே யையமிலை யோருருத்தி ராக்கந்
தரித்தவ னென்றெமக்குச் சாற்றும் பெருமாளே. ௭௪
- ஒண்மறையின் கண்ணு முருத்திரமவ் வஞ்செழுத்துங்
கண்மணியென் னையமறக் காட்டு மருட்கடலோ. ௭௫
- அருவாகி நின்றசச்சி தானந்த வீசன்
சூருவாகித் தன்னைக் கொடுக்குமெனச் சொன்னாளே. ௭௬

கள அ சிவஞானபாலையசுவாமிகள் தாலாட்டு.

- பரம சிவமெனவும் பண்டைமறை போற்றும்
பிரமமென வம்பேர் பெறுமிலிங்க மென்றானே. ௭௭
- திரஞ்சரமென் நீசன் நிருவுரு விரண்டிள்
பரஞ்சரமென் றேறும் பவளவா யண்ணலோ. ௭௮
- அங்கம் புனைவோ னடிப்புனலல் லாதுபவப்
பங்கங் கழுவப் படாதென்று சொன்னானே. ௭௯
- அந்தக் காணத் தழுக்கறுப்ப தெங்கன்பரன்
சந்தப் பிரசாதந் தானென்று சொன்னானே. ௮௦
- தருணமதிற் சீறுந் தனிவிழிகாட் டாமல்
கருணை குடியிருக்குங் கண்களொடு வந்தானே. ௮௧
- ஏருருந் தான்வா ழிடமேநந் காசியுந்தென்
ஆருரு மம்பலமு மாக்குசிவ ஞானியோ. ௮௨
- தன்பாத தாமரைதோய் தண்புனலே கங்கையாய்
வன்பாச நீக்க வழங்குசிவ ஞானியோ. ௮௩
- மண்படைத்த நான்முசுரூர் மானுடர்த மொண்முகத்தில்
கண்படைத்த பேறுபெறக் காட்டு முருவானே. ௮௪
- ஆர்க்குங் கொடுநோ யனைத்துங் கடைக்கண்ணல்
தீர்க்குங் கருணைச் சிவஞான தேசிகளே. ௮௫
- செப்ப முறவெனது சிந்தைவீட் டாசையெனும்
குப்பை துகைத்துக் குடியிருக்க வல்லானே. ௮௬
- தன்னையரு ளாளனெனுந் தன்மை யுலகறிய
என்னையடி யாரோ டெழுந்தருளிக் காத்தானே. ௮௭
- மெய்த்த வறிவாம் விளங்குகதை யொன்றெடுத்துத்
தத்துவமா மட்கலத்தைத் தாக்கும் பெருமானே. ௮௮
- வழுவின்றித் தன்மா வலியுலக மேத்த
மழுவின்றிப் பாவ மரமெறிய வந்தானே. ௮௯
- இணையாது மில்லா விடர்ப்பவவே லைக்குப்
புணையாக வந்தருளும் புண்டரிகத் தாளானே. ௯௦
- ஊளே வுயிரோ வுயிர்க்குயிரோ வானந்தத்
தேளே வழுதே சிவஞான தேசிகளே. ௯௧

சிவஞானபாலையசுவாமிகள்தாலாட்டு. களக

- அண்ட முழுது மணுவிற் சிறியவாக்
கொண்ட பெருமைக் குணக்குன் றனையானே. கூஉ
- எங்கண் மலவிருளுக் கீண்டு மயிலைமிசைச்
செங்கதிர்போற் றேன்றுஞ் சிவஞான தேசிகளே. கூ௩
- அற்பகலு மாறா தானடியார்க் கீதலுறுங்
கற்பகமாய் வந்துதிருக் காஞ்சிநக ருற்றானே. கூ௪
- பூணு மருள்வசவன் பூண்டசா பூசையன்று
காணு வெமக்கின்று காட்டுசிவ ஞானியோ. கூ௫
- விருப்புவெறுப் பின்மை விளக்கவென்புன் சொல்லைத்
திருப்பதங்கொள் கின்ற சிவஞான தேசிகளே. கூ௬
- பொறியூடு செல்லுமனப் போர்க்களிற்றைத் தன்றுள்
தறியூடு நிற்பத் தனைந்தசிவ ஞானியோ. கூ௭
- பாடியுந்தன் சீர்த்தி பாவியுந்தன் பாதமலர்
சூடியுமிக் காலந் தொலைக்கவருள் செய்தானே. கூ௮
- பொய்ம்மாயை யென்னும் புலியின்வாய்ப் பட்டேனைக்
கைம்மாறி லாமற் கருணைகொடு மீட்டானே. கூ௯
- பத்தியுந்தன் பங்கயப்பொற் பாதமே பாடுகின்ற
சித்தியுந்தந் தானுஞ் சிவஞான தேசிகளே. கூ௦௦

சிவஞானபாலையசுவாமிகள்தாலாட்டு முற்றிற்று.



சிவஞானபாலையசுவாமிகள்

நெஞ்சு விடு தூது.

காப்பு.

நேரிகைவேண்பா.

கைக்களிற்றை யன்றுரித்த கண்ணுதலோ னீன்றதனி
மெய்க்களிற்றை நெஞ்சமே மேல்கொண்டு - புக்குருக்கி
மேவன்பாற் * றுதாசு மேனிச் சிவஞான
தேவன்பாற் றுதாசுச் செல்.

நீர்கொண்டு தாளாலந் நீரைத்தீஞ் சாமென்று
பேர்கொண்டு வந்தாரப் பெய்கரும்பின்—ஏர்கொண்ட
பூமுடியா னீர்கொண்டு பொங்கு மருளென்று
நாமுடியால் வீழ்ந்திறைஞ்ச நல்குதரு—காமருதன்
தேசணர்த்த வேண்டித் திருமுடிமேன் மேவிவாழ்
மாசணத்தைத் தானொளித்த மாணிக்கம்—நேசித்துக்
கொள்ளு மடியார் குழாத்தினைத்தான் வஞ்சித்திங்
கெள்ளும் விடங்கலவா வின்னமுதந்—தள்ளும்
கி ஒருமான் மழுவோ டொளித்தெமைமுன் பற்றும்
இருமா ளொளிக்கவரு மெம்மான்—பெருமான்
உடுத்திருந்த வாசனையா லோங்குபுலித் தோன்மேல்
அடுத்திருந்து வாழு மாசு—தடுத்திருந்த
தொன்றென் றவீத்தை யொழித்திட் டிடம்பினைநீ
அன்றென் றொழித்தனைத்தா னொக்குவான்—நன்றென்று
பொன்னை நரர்க்குக் கொடுத்துநீர் போமென்று
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்—அன்னையென †
உற்றா னமுதமே யொப்பா னருண்மேனி
பெற்றா னடியேன் பிழைபொறுப்பான்—கற்றார்
கல தொடுத்த தொடைக்கிசைந்த தோற்றத்தான் றன்னைக்
கொடுத்த கொடைக்குவந்த கோமான்—நடத்தலுறச்
செல்லுமணித் தேர்மீது செய்தமைத்த பாகன்போல்
ஜில்லு ளெனமவைத் தியக்குவான்—நல்ல
சுரர்மேன்மை யெங்கீழ்மை தோன்றா தொழிய
நரர்மேனி சாத்திவரு நம்பன்—தரைமேல்

* தூய்தாசு மேனி என்றும் பாடம்.

† அன்னையெனு - முற்றன் என்றும் பாடம்.

மழுவேறு கையான் வரிலுநீ நெள்ளுங்
 கழுவே நிகளுந்தாழ் காலான்—புழுவேறும்
 மென்பயிர்போல் வெய்ய விடயத் தரிப்புண்டு
 துன்புறுவேற் குற்ற துணையானுன்—என்பிலுயிர்
 ௧௫ ஆக்கினுன் போல வடியே னுளத்தன்புண்
 டாக்கினுன் மாறாத வானந்தந்—தேக்கினுன்
 நாதாந்தன் வீடுதவு ஞானவினே தன்நெளிந்த
 வேதாந்தன் கைம்மாறு வேண்டாதான்—போதாந்தன்
 விண்ணே ரமுதுண்ண வேண்டி விடமுண்ட
 தண்ணு ரருள்சிறிது தானாக—எண்ணு
 இறப்புக் கடிய விருவினையோ டெங்கள்
 பிறப்புக் கடியப் பிறந்தான்—சிறப்பக்
 கயிலைமலை மீ திருந்த காட்சிபேரல் வந்து
 மயிலைமலை மீ திருக்கும் வள்ளல்—பயில

௨0 நரனென் நிருந்தாலு ஞானமிலா தாரும்
 பரனென் நறியப் படுவான்—ஒருநன்றில்
 பாவிக்குதாசனர்க்குப் பத்தர்க்குச் சீடர்க்கு
 மேவிக் கருணைபுரி மேன்மையான்—ஆவிக்குத்
 தோன்றாத் துணையாகித் தோன்றும் துணையுமாய்ச்
 சான்றார்க் கருளுந் தகைமையான்—மூன்றால்
 பெருக்கு மிருசமயம் பேதித் தறியா
 திருக்கு நிலையி னிருப்பான்—அரக்கன்
 மலையா நிலையாகி மத்தாகி யாழி

அலையாத தாயளப்ப தன்றிச்—சிலையாய்ப்
 ௨௫ பொறுப்ப திலதாய்ப் பொறையருவி தூங்கி
 வறப்பினு நல்கும் வளத்தாய்ச்—சிறப்ப
 அணியார் குடையாகு மைந்தருந் சிந்தா
 மணியார் கருணை மலையான்—கணியா
 அறிவாங் குறிஞ்சியினின் றுங்கெழுந்த காமச்
 செறிவாங் கொடும்பாலே தீர்த்து—மறியாத
 மாயையெனு முல்லை வளர்பசுக்கொண் டைவரொணும்
 ஆய ருறுதொழிலை யாங்ககற்றிப்—பாய
 விடய மெனுங்குளங்கள் வேறுவே ருகா
 துடைய ஷடைத்திட் டெளமென்—றடையு

௩0 மருத நிலநிறைந்து வாள்விழியா நெய்தல்
 பெரிதுபெற வந்து பெருகிக்—கருதிலொரு
 தானந்த வின்றித் தலம்விசும்பு போர்த்துவரும்
 ஆனந்த மென்னுமலி யாற்றினுன்—ஞானம்

- பயனாக வோர்மும் பகுதியுயிர் வாழும்
 நயனாக மும்மாயை நாடன்—வியனாக
 விள்ளலரு மன்பர் விடயக் கரவருற
 உள்ளமெனு நன்கமைந்த ஆருடையான்—தெள்ளுதமிழ்ச்
 சொல்லா மலரைச் சுவையா மதுவொழுகப்
 புல்லா வழச்சொலெனும் புன்மையெவாம்—இல்லாமல்
- ௩௩ புன்புலவ ராங்குராங்கு போற்றூப் பெருமையுற
 இன்புலவ ராஞ்சுரும்பார்த் தீண்டிவர—அன்பெனுமோர்
 வீடாத நார்கொண்டு மென்னு வெணுங்கரத்தால்
 வாடா வகைபுனைபா மாலையான்—பீடார்
 மலரா லயனார் மனச்சாலே நின்று
 நலநா மணிவாய்த னண்ணி—நிலனாக
 வானிடையே யோடி வரையா வழகுடைத்தாய்த்
 தானனுமா னிப்பினுயர் தன்மைத்தாய்—ஞான
 நிறையா மரபு நிலைவழா தோங்கும்
 மறையா மரியபரி மாவான்—குறையாத
- ௪௦ தத்துவமாஞ் சேனை தனைத்தூரந்திட் டாணவமாய்
 வைத்த தனையின் வலியறுத்து—மெத்து
 வினையாம் பணையொடித்து வீட்டியெழுந் தேடும்
 மனமாம் பரிமாவை மாய்த்துத்—தனிமாரன்
 கன்னன் முரித்துக் கருந்தோலாற் போர்த்திருந்த
 தன்னுநிண மென்புதகை சோரிகுடர்—என்ன
 அளந்தறிவ வெல்லா மழிந்துபுறந் தோன்ற
 விளங்கிழையார் தம்மை மிதித்துத்—துளங்கு
 சமயமாம் பொய்க்குழியிற் சார்ந்துவிழா தோடி
 அமையுமா னந்தநீ ராடிச்—சுமையலா
- ௪௩ வேதா கமமாம் விளங்குமணி தாங்கிவரும்
 ஆதார மாஞான வாணையான்—மாதேவன்
 சங்கர னுதியிறை தாணுவெனும் பேருடைய
 கங்கரனே யாதி கருத்தாவாம்—அங்கணனை
 ஏத்தி யடியி னிடந்து விழிக்கமலஞ்
 சாத்தி முடிவணங்கிச் சக்கரமொன்—நீத்தருள்செய்
 என்றுபெறு மான்முதலோ ரெல்லாம் பசுவென்று
 மன்றமுறந் கட்டுதரு மக்கொடியான்—என்றும்
 அடியா தெழுமொலியா யானந்த மாகி
 முடியாத நாத முரசான்—கடியார்மென்
- ௩௦ சந்தமல ரோன்முதலோர் தங்கனாற் றேற்றமுதல்
 ஐந்தொழிலுஞ் செய்விக்கு மாணையான்—முந்து

தவஞான மில்லாதார் சாற்றினும்வீ டெய்துஞ்
 சிவஞான தேவெனும்பேர்ச் செல்வன்—பவநாசன்
 முன்னொருநாட் சாதனத்துண் முந்துதிரு வெண்ணீறு
 மன்னு முயிரினுறு மாசொழிக்குந்—தன்னு
 க்லவையுடன் மாசாய்க் கழியுமெனக் கூறிப்
 புலவரினம் போற்றப் புனைந்து—பலவணிகள்
 தாங்குமள வன்றித் தரும்பே நிலையென்றுந்
 தீங்கி விதையொருவன் நீண்டுறினும்—ஒங்கும்
 ௫௫ உருத்திரனே யாவனென வோருருத்தி ராக்கம்
 பொருத்த முறவுறுப்பிற் பூண்டு—வருத்தகழை
 விற்றோண் மதவேளை வெல்லுமடை யாளமெனக்
 கற்றோய் துகின்மருங்கிற் காட்சிதரக்—கற்றோர்
 அறியா வறிவாகு மானைமேல் கொண்டு
 மறியா மனத்தை மறிப்பார்—உறியாய்
 தற்றுநிலம் வீழ்ந்ததுபோ லாசையற மெய்ச்சிவத்தின்
 உற்றுவுச மற்றிருக்கு முண்மையார்—முற்றும்
 அழுக்கா றவாவெகுளி யின்றிச் சொன்னோன்கும்
 இழுக்கா வறமுடைய ரென்பார்—வழுக்கா
 ௬0 மனை துறந்தார் மாயை வலி துறந்தார் பாவ
 வினை துறந்தார் போகம் வினைசிந்—தனை துறந்தார்
 வேண்டிதல் வேண்டாமை யில்லாதார் மெய்யன்பு
 பூண்டு சிவனடியே பூசிப்பார்—மீண்டுபவம்
 வாராவா றோர்வார் மறையுஞ் சிவாகமமும்
 ஆராய்வா ராரா வனுபூதி—சார்வாவார்
 பொன்னுஞ் சிலையும் புசமும் பழியுமே
 மன்னுங் குடி லுமணி மாளிகையும்—உன்னும்
 படிவே நிலாதார் பகைநட் பிலாதார்
 முடிவே லரசாய் முயல்வார்—கடிவேதும்
 ௬௫ இல்லா திரப்பா ரிறையை நினைந்தொன்றுஞ்
 சொல்லா திருப்பார் துதிசெய்வார்—வெல்லாத
 கீம்புலனும் வென்ற ரவற்றைத் தடா துமனஞ்
 செம்பொருளின் வைத்துச் செயல்செய்வார்—நம்பெருமான்
 மேனியா மஞ்செழுத்தும் வேண்டி யெடுத்துரைப்பார்
 மோனிகளாய் வீற்றிருந்து முன்னுவார்—மேனியெலாம்
 பூசுவார் வெண்ணீறு புண்டரமே சாத்துவார்
 தூசளார் தூசு துறந்துளார்—ஆசையினால்
 வேணி முடிப்பார் விரிப்பா ருலகியலை
 நாணிநடப் பாருலகை நாணாதார்—பேணித்

- ௭௦ தனதுபத மெத்திறத்துஞ் சாரு மடியார்
 இனமருவி யெம்மருங்கு மீண்ட—மனுவுரையாத்
 தன்பெயர்கொண் டார்வமொடு சாரும் புலவரிற்கால்
 புன்புவியில் வையாப் புலவர்தாம்—வன்பவனோய்
 மாற்றமருந் தென்று வடிவிற் படத்துடையா
 தேற்று மகிழவடி யின்றுகன்போய்ப்—போற்றுமிசை
 விண்ணிற் புகவணைய மேவுதனை மாசகன்று
 மண்ணிற் புகுமா மதியென்று—நண்ணிப்
 பலவியமும் பொங்கிப் பரவையா யார்ப்ப
 மலவலியை மாற்றுவான் வந்தான்—தொலைவில்
- ௭௧ முழங்கு மறையின் முடிந்த பொருளை
 வழங்கு மருளுடையான் வந்தான்—விழுந்து
 பரவு மடியார் பவப்பிணிக்குத் தானே
 மருவு மருந்தினையான் வந்தான்—பொருவில்
 மணிகண்ட னென்னுமொழி மாற்றியே யக்க
 மணிகண்ட னென்னுமவன் வந்தான்—கணிகண்
 டெயினர் மணமயர்வுற் றின்ப மருவும்
 மயிலை மலையுடையான் வந்தான்—துயர்செய்
 பொறிக்குஞ் சரமதனைப் போகாமற் றுளின்
 மறிக்குஞ் சிவஞானி வந்தான்—எறிக்கும்
- ௮௦ தினகரனா லாரழலாற் றிங்கனாற் போகா
 மனவிருளை நீக்குவான் வந்தான்—எனமுன்
 பரிச்சின்ன ஞானம் பரியநரர் காதில்
 திருச்சின்ன வாரமுதந் தேக்க—விரித்துக்
 கவிராயர் போற்றக் கவரிபல முத்திப்
 புவிராய ரென்றிரட்டிப் போதத்—தவிராமல்
 ஞாலவட்டந் தாங்குமொரு நாகத்தின் குட்டியென
 ஆலவட்டம் பாங்க ரசைந்துவரச்—சாலவட்ட
 மாமதியாய் நன்கு வளர்ந்து துறந்தபிறை
 காமருதன் வாழிடத்தைக் காண்பதற்குச்—சேர்முறைபோல்
- ௮௧ வெள்ளை மணிக்கவிகை மேனிமுற்ற வான்மழைபோல்
 கொள்ளாமல ரன்பர் குழாம்பொழியக்—கிள்ளை
 மொழியார் மயறாந்து முத்திபதத் தென்றும்
 அழியாத வின்ப மருள்வாய்—பழியா
 நடையா யுலகிறந்த ஞானே தயாவெம்
 உடையாய் புலன்கொ லுணர்வாம்—படையாய்
 அணியே யமுதமே யாவியே சிந்தா
 மணியே கருணை மலையே—பணியேறு

- கோலங் கரந்துவந்த கோதிலாத் தேறலே
 ஞாலம் புகுஞான ஞாயிறே—சீலங்கொள்
 ௯0 காவேயென் செல்வமே கண்ணே சிவஞானத்
 தேவே யெனவந் தியர்துதிப்பப்—பூவேறு
 கோலும் புரந்தரனுங் கொண்ட னிறத்தானும்
 வானும் புகழ்பவனி வந்தருள—ஞானம்
 பருவ வகையாற் பலபேசப் பட்டார்
 தெருவின் மனமகிழ்ந்து சென்றார்—உருவின்
 ஒருதா னணிய வுரியனவா மென்னும்
 பெரிதா மழுவும் பிறவுந்—தெரியாமல்
 நீத்துப் பொதுவாகு நீறுதிரு மேனிகொடு
 சாத்திப் பெருமைபெறுஞ் சங்கரனை—மூத்துத்
 ௯௧ திருந்து நதிமுழுதுஞ் சென்றடி னாலும்
 அருந்து முணவுசரு காக்கி—வருந்தறினும்
 நீங்காத மும்மலமு நீக்கவருண் மேனிகொடு
 நாங்காண வந்தருளு நாயகனை—ஓங்கார
 நாத முறுபொருளாய் நாதாந்த நாடகரூய்
 வேத முடிமணியாம் வித்தகனைச்—சாத
 மருண சகனை மயிலைமலைத் தேனைக்
 கருண வையையெதிர் கண்டார்—சாரண
 விந்தந் தொழுவார் விழுவா ரிதநமக்கு
 முந்து தவத்தின் முதிர்வென்பார்—உந்தன்பின்
 ௯00 உள்ளந்தா ணின்றிச்சி காறுமுள மாயுருகி
 வெள்ளம்பாய் கண்ணராய் மெய்வி திர்ப்பார்—கொள்ளுங்
 கலமென் றுகிலுதவிக் காவென்பா ரேனைப்
 பலவும் பெறுமோர் பரிவிங்—கிலமடியேய்
 எம்மை யெமக்கருளா யென்பா ரிறையவனே
 இம்மை நினையணையோ மென்றாலும்—அம்மையினில்
 யானென்று நீயென் றிரண்டில்லை யென்னுமுறை
 தானின் றினையணைவோஞ் சார்ந்தென்பார்—ஊனின்றி
 வாழ்ந்த தமையுமினி மாய்ந்தாலு நன்றென்பார்
 வீழ்ந்துமொழி யொன்றுபெற வேண்டுவார்—குழ்ந்த
 ௯0௫ திசையெலா நின்மெய்த் திகழ்வென்பா ரென்சொற்
 கிசையலா மோவரசே யென்பார்—நசையினால்
 யாம்புணர்ந் தின்ப மிவராற் பெறுவதலால்
 தாம்புணர்ந் தின்புறார் தாமென்பார்—நாம்புணர்ந்தால்
 நீங்குவது முண்டா நினையா திருந்தபடி
 ஆங்குறுவ தேநல் லறிவென்பார்—நாங்கள்

கரவி லிவர்வடிவங் கண்டநாட் டொட்டிங்
கிரவு பகலில்லை யென்பார்—அரிதில்
பிறந்தபயன் மன்மதனாற் பேதுற்று வானா*
இறந்து படுவதோ வென்பார்—சிறந்த

௧௧0 சிலையோகின் னுள்ளஞ் சிவஞான தேவே
இலையோ கருணைதா னென்பார்—மலையோடு
மற்பொருதல் போல் வலிந்துவரு கென்பார்நீ
எற்புணர்வ தென்னென் றிரங்குவார்—பொற்ப
அறவனே நின்னை யலதெண்ணேம் வானத்
தீறைவனே வந்தாலு மென்பார்—தறவனே
மேவிலெமை நின்னை விசாரி யெனவுரைப்பார்
யாவருல கெக்கு மிலையென்பார்—பூவில்
இவரெலும்புந் தோலுமா யெய்தினு ராயின்
எவர்விரும்பி வேண்டுவா ரென்பார்—அவர்நெருங்கி

௧௧௫ எய்த வுடன்வணங்கி யிவ்வா றடியேனுஞ்
செய்த தவங்கள் செலுத்தப்போய்—ஐயன்
தொழும்பு மறந்தொழியாத் தொல்விசயன் வில்லின்
தழும்பு மறைந்த தலையும்—எழுந்துமதன்
வின்னியா சஞ்செய்முன் வென்றுபகை யின்மையால்
சன்னியா சஞ்செய்படைத் தண்ணுதலும்—மன்னிவாழ்
கேவலமென் கங்குல் கெடுக்குந் தொழிலெரன்றில்
மேவலுற வொத்த விழியீரண்டும்—ஆவலொடு
நல்லவியல் கேளா நணுகுமிசை பாடுநரைச்
செல்ல விடுத்த திருச்செவியும்—வல்ல

௧௨0 ஐயற்பகையை முன்ன மிரந்த மொழியை
அயர்த்த மலர்வா யழகும்—வியப்புறவங்
வாலமுண்ட தென்ப தறையாம லிவ்வுலகம்
பாலருந்து மென்னப் படுமிடறும்—மேலுவந்து
நாமங்கை போற்றவுள நாணுந் சிலமலை
போமங் கலமாம் புயமலையுஞ்—சேமங்கொள்
எனமருப் பில்லா திருப்பதுவு மோரழகென்
றான மறத்திகழு மொண்மார்பும்—வானம்
வழுத்தம் புயமா மனையான் றலைக்குக்
கழுத்தென்ப தில்லாக் கரமும்—எழுத்தென்று

௧௨௫ கொள்ளுந் கொடுவரித்தோல் கொள்ளாது நூல்வலியைக்
கொள்ளுந் துகிலுடுத்துக் கொண்மருங்கும்—உள்ளுமும்பர்
மன்னு முடிவெருவி வந்துழியிம் மன்பதைதஞ்
சென்னி படச்சிவக்குஞ் சித்தடியும்—என்னுடைய

கண்களிப்பக் கண்டுமிகக் காதலா னேனிந்த
மண்களிக்க வந்தசுவை வானமுதம்—பெண்களுக்கு
மாலா ரணனமரர் மாதவரிம் மானுடர்போல்
தோலாத வீரமுடைத் தோற்றத்தான்—மேலாய
செங்கையமு தன்னான் சிவஞான தேசிகனெம்
பங்கமல மாயைப் பகையானான்—தங்கனை

கந0 ஊண்டிறந்து சீர்சா லுடைதுறந்து செம்மணிப்பொன்
பூண்டிறந்து கண்கள் புனல்சொரிய—ஆண்டடைந்து
நையு மவர்நிற்க நாயேன்பாற் பொங்குமுருள்
செய்து திருக்கடைக்கண் செர்த்தினான்—ஐயணைநான்
அன்று தொடங்கி யணைவான் விருப்புற்றேன்
என்றுணை நீ யன்றி யிலைநெஞ்சே—நன்றிபுரி
வேதா கமங்கள் விதிக்கும் விகியணைத்தும்
நீதான் புனிதமுற நேர்ந்தன்றே—ஆதார
யோக மிருநான்கு முன்னைவய மாங்குவதற்
காக முயலுவன வல்லவோ—போகமுற

கந0 தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குந் கற்றறியும்
நன்மைக்குந் கொள்ளுமொரு நட்பிற்கும்—வன்மைக்கும்
ஈகைக்குந் தன்னை யிருந்தாந் குணர்ந்தடையும்
ஓகைக்கு நீயே யுறுதுணைகாண்—போகத்தின்
நின்றாரை மெய்த்தறவி னிற்பிப்பா யத்தறவில்
சென்றாரை யில்லிற் செறிப்பிப்பாய்—குன்ற
அறத்தை மறமாக்க வம்புவியின் மிக்க
மறத்தை யறமாக்க வல்லாய்—நிறுத்தி
ஒடுக்குதலே முத்தி யுனைவிடயத் தோட
விடுக்குதலே பந்தமென மிக்காய்—அடக்குதலால்

கச0 நின்றாயே யாகிலொரு நீதான் புலன்பரந்து
சென்றாலு மெய்துவதோர் தீதுண்டோ—பொன்றாத
முத்தி யொருகணத்தின் முன்வருநீ வேண்டுவையேயல்
இத்தனையு நின்ற லிசைந்தனகாண்—சத்தியமாய்
ஏதேனு மேனி யெனக்கொண்டு வந்தருள
மாதே வணை நீ வருவிப்பாய்—தூதேவும்
நம்பிகர ஷண்டவொரு நற்பனவப் பிள்ளைதனை
அம்புவியின் மீள வழைத்ததூஉம்—எம்பெரிய
நாவிற் கரசு நடுக்கடலுட் கற்பெருந்துண்
மேவிப் புணையா மிதந்ததூஉம்—பாவிற்கு

கச0 வல்ல வொருபுலவர் வல்லென்பு பெண்ணாகச்
செல்ல மயிலையிடைச் செய்ததூஉம்—தில்லையினில்

வாளா நெடுங்கண் மடவரலை நீலகண்டர்
 ஞானன் மனையுட் நெந்ததூஉம்—தோளாத
 முத்தனைய நன்மாதை முன்ன மியற்பகையார்
 வித்தகனை நல்கி விடுத்ததூஉம்—புத்திரனைத்
 தொண்ட ரறுத்தமலன் ரொண்டர்போல் வந்திரப்பப்
 பண்டு சமைத்துப் படைத்ததூஉம்—மண்டிருளில்
 முக்கணனார் செல்ல முளைவார மாறனார்
 அக்கணமே செய்க்க ணடைந்ததூஉம்—புக்காரனார்

௧௯0 வேண்ட வரிந்துமகண் மென்கூந்தல் கஞ்சாநர்
 ஆண்டு வணங்கி யளித்ததூஉம்—மூண்டமரின்
 ஏற்றானை யீசனென வேளுதி நாதனார்
 நீற்றானைந்துருகி நின்றதூஉம்—மாற்றானைக்
 குத்தினு னென்று குறியாமல் மெய்ப்பொருளால்
 தத்தனே காக்கவெனச் சாற்றியதூஉம்—மத்தவிபஞ்
 சிந்த மலரைச் சிவகாமி யாண்டார்க்காய்
 முந்தியெறி பத்தர் முனிந்ததூஉம்—சுந்தாரைத்
 தொண்டத் தொகைபெறுத் தொல்லுலக முய்யவிறன்
 மிண்டத் தொழும்பர் வெகுண்டதூஉம்—மண்டபத்து

௧௯௫ நீலநக்கர் பாணருக்கு நேசித்து நல்யாக
 சாலை யிடத்தைமுனந் தந்ததூஉம்—மாலயற்கும்
 எட்டாற்கு வேண்டி யிருங்கலயர் குங்குலியம்
 முட்டாமற் கொள்ள முயன்றதூஉம்—வட்டாடி
 ஆக்கு பொருளை யானடியார்க் கன்பினால்
 மூர்க்க ருதவி முடித்ததூஉம்—தூக்குதுலை
 மீது பரனொளித்த வெண்கோ வணத்திற்காப்
 போதவமர் நீதியார் புக்கதூஉம்—ஆதியுமை
 பாக னடியவரைப் பண்டைநிலை யுன்னியதம்
 தொகைகரங் கம்பர் துணித்ததூஉம்—சோகமறக்

௧௯0 கண்ணப்பர் மென்றசையைக் காளத்தி யார்தம்மை
 உண்ணப்ப வென்றுமுன மூட்டியதூஉம்—வண்ணப்பொன்
 மீனை யளக்கரிடை மிக்க வதிபத்தர்
 மேனைமரு கற்கென்று விட்டதூஉம்—யானைமிசை
 வந்தமலை நாட்டரசர் வண்ணனைத் தொண்டரென்ப்
 பந்தமறு மன்பாற் பணிந்ததூஉம்—கந்தைபாற்
 கன்பி னுதவிலனென் றக்குறிப்புத் தொண்டர்தாம்
 முன்புசிலை யோடுதலை யோதியதூஉம்—அன்புறுமோர்
 தாட்புவியார் போற்றுதிருத் தாண்டவனெற் கொள்கினையைக்
 கோட்புவியார் நேசமறக் கொன்றதூஉம்—கேட்பிவிவை

ககடு எல்லாமு நின்ற னிசைவாழ் புரிந்தனநீ
 ஆல்லா தியற்றலற மன்றுகாண்—சொல்லாட
 நின்பெருமை யாரறிவார் நீயென் றெடுகூடில்
 என்பெருமை சொல்வாரு மில்லகாண்—வன்புவியில்
 நின்னைத் துணையல்ல நீயென்று நீங்கினால்
 பின்னைத் துணையாகும் பேரில்லை—உன்னைத்
 துணையாக் கொளற்குத் துணைநீ நினக்கிங்
 கிணையாய்ப் பிறிதொன் றிலகாண்—புணையாய்ப்
 பிறப்புக் கடற்குப் பிடிக்கப் படுவாய்
 மறப்புற் றதினமுத்த வல்லாய்—சிறப்பு

கஎ0 விலங்கி னார்தமக்கு மேவியது நின்றால்
 இலங்கு முனிவார்கட் கெல்லாம்—நலங்கொள்
 பெருமை நினைத்துணைக்கொள் பெற்றியா லன்றோ
 உரிமைநீ யன்றிவே ழுண்டோ—அருமையென்ப
 தில்லையுனக் கெவ்விடத்து மென்மனமே யாதவினால்
 நல்ல பெரியசிவ ஞானிபால்—செல்லவுனை
 வேண்டுவேன் றூதாக வேதக் கிளியைவிடில்
 காண்ட லரிததனாற் கண்டாலு—மாண்டதுதான்
 ஒன்றாக வோதா துரைக்கும் பலமயங்கச்
 சென்றாலு நீயேதான் செல்லாமல்—நின்றாலும்

கஎடு நீயே பிறிதில்லை நெஞ்சமே யெற்பயந்த
 தாயே யவனிடங்கள் சாற்றக்கேள்—பேயேன்
 எழுநகரி னுட்சிறந்த தென்பதலாற் சீர்மை
 முழுது மியம்ப முடியா—தழுறுவேல்
 கந்தனுயர் கச்சிவனங் காற்கூ றளவுரைப்பன்
 ஐந்துகரன் சொல்வ னரைக்கூறு—நந்தமரன்
 கூறுடையா ளோர்முக்காற் கூறுரைப்பண் முற்றுமிள
 ஏறுடையான் சொல்வ னெனவனந்தன்—வீறுடைய
 நாவா யிரங்கொண்டு நானுரைத்தல் காற்கீழென்
 ரோவாத நாணகி யோடியே—தாவாத

கஅ0 வேலையிடை வீழவவன் மேல்வீழ்ந்து தஞ்சினான்
 போல வரிகிடப்பப் பொங்குபுகழ்—ஞாலமெலாம்
 நண்ணவொரு காசி நடுமெய்ஞ் ஞகாமுறும்
 எண்ண வரிய வெழினகரும்—மண்ணுலகில்
 முன்னோர் தொடைப்பொருளை முற்றுங் கரந்துரைத்துப்
 பின்னோ ரொமதென்னும் பெற்றிபோல்—அன்னோபின்
 வந்தினைய கரசி மரிப்பார்க்கு முத்திபதந்
 தந்திடுவ னென்றுமிகு தன்செயலை—முத்துகொடு

சென்றுபா தேய்த்திற் சேர்ந்திருப்பச் சீர்மலிந்து
மன்றன் மலரு மணியணியுந்—துன்றுநறும்

கஅகி குங்குமமுஞ் சந்தனமுங் கோலம் பெறப்புனையா
அங்குருகு மேகலையு மாங்கொலிப்பத்—துங்கமுறு
நன்பதியைச் சேரவரு நங்கைபோற் சென்றுமலி
தன்பதியைச் சார்ந்தணைந்த தண்கங்கை—என்பதுதான்
புத்தா நெனத்தான் புராதனவா நென்னுமணி
முத்தா ழுடுத்த முதுகிரியுஞ்—செய்த்தாமம்
அன்னமாய் முற்றும் விளைய வளங்களெலாம்
துன்னுநாட் டிற்குச் சுவைவிளைய—மன்னுவேன்
மீதண்ட ரோடமர்ப்ப வெங்கணையும் வின்னாணும்
கோதண்ட மும்பொருந்திக் கொண்டேக- -வேதண்டம்

ககூ0 ஒப்ப வுயர்த்தவுய ருப்புக் குவான்மீது
வெப்ப மறுமதிய மெய்யுரிஞ்சுத்—துப்புறுபுன்
உண்ணிலா வுண்ணு தொழிந்துமட வார்முறுவல்
வெண்ணிலா வுண்டு மிகவளரந்—கண்ணெலாம்
பூப்பட் டிருந்தாலும் பூம்பொய்கை நன்காய்ந்து
பாப்பட்ட சேடன் பணங்காட்ட—வாய்ப்புற்ற
கங்கையுடன் வந்தாரூர் கண்டுவரு வீரென்று
தங்குறுதன் மக்க டமைவிடுப்பத்—துங்கமுறும்
முத்தீ வளர்ப்பமறை முன்னோர் விருந்தினுத
ரத்தீ யலிப்ப வவர்மாதர்—கொத்தின்

ககூகி கொடியனையார் கொம்மைமுலைக் குன்றே வருத்தத்
துடியிடையே நின்று துவள—நெடிய
கலவ மயிலிவருங் கந்தவே டேரே
உலவ நிலபெயர்வுற் றோடப்—புலவர்
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்றென்—றுரைப்பாவில்
வைதலை யஞ்சி வளத்தா ரிரப்பவர்தாம்
எய்தலை நோக்கி யிருந்துதவப்—பொய்தவிர
இல்லென் பதுமொருவ ரீயென் பதும்வினையாம்
சொல்லென்ப தின்றுபெயர்ச் சொல்லாக—நல்லவளம்

உ00 மிக்கெலா நாளும் விழுவரு வீதியணி
திக்கெலா மேத்தமலி சேயூரும்—முக்கணனார்
மந்திர மொன்றா யிரமாய் வளர்ந்துபயன்
தந்திடு மொண்மயிலைத் தண்மலையும்—பந்தமறு
தண்ணை மருவினரைத் தானுக்குந் தன்மையுடை
மன்னுசிவ ஞானி மருவிவாழ்—நன்னிலையால்

- அம்ம பிரமபுர மாகும் பொருள்படவே
 பொம்மபுர மென்னும் புகழ்ப்பதியும்—எம்மிறைவன்
 வீற்றிருந்து வாழிடங்கண் மேவியிவற் றென்றினுறும்
 தேற்ற முணர்ந்தரீ செல்லுங்கால்—ஆற்றலுடன்
- உ06 இல்லையிறைவனாற் பூதமலா விங்கென்று
 சொல்லி யுனைமறித்துச் சூழ்ந்ததான்—நல்ல
 அலகா யுதமெறித லாயுரைப்ப னந்த
 உலகா யதனுரைகேட் டோடேல்—பலகாலும்
 நாணேது மின்றிக் கருமமலா னுணிறையைக்
 காணே னெனுங்கரும காண்டியொடு—பூணைல்
 நினையணு வாக்கு நியாய னுரையைத்
 திளையள வாயினுநீ தேறேல்—பினைவருவை
 சேடியனை நெஞ்சமே சேரவவன் றம்பியென
 நாடி யொருசிறிது நண்ணுறேல்—கூடியொரு
- உக0 புத்திகண பங்கமெனப் புத்திகெட்ட புத்தனூரை
 மெய்த்ததென நின்று விடாதிநீ—முத்திபெறு
 தன்னை யணுவாக்கித் தாழ்பஞ்ச ராத்கிரிதான்
 என்ன சொலிலு மிசைந்துறேல்—நின்னைக்
 கெடுப்பதே யெண்ணிக் கெடும்யோ கிகளை
 விடுப்பதே நன்றென்று மேவேல்—அடுப்பதெனக்
 கள்ளைக் குடித்துக் களிக்கின்ற வாமிமொழி
 கொள்ளத் தருவதெனக் கொண்டுறேல்—மெள்ளப்
 பகுதி விசுதி பகுத்தழியின் முத்தி
 தகுதியெனுஞ் சாங்கியனைச் சாரேல்—மிசுதிபெறு
- உக6 நஞ்சமார் கண்டனெடு நாரணனை யொப்பாக்கும்
 பஞ்சமா பாசகரைப் பாராமல்—அஞ்சிரீ
 சென்று திருமடத்தைச் சேர்ந்துகழு நீர்த்தடமாய்
 நின்று நறியகழு நீர்பூப்பத்—தன்று
 முகிலா யடைந்துபுகை மூன்றுலகுங் காக்க
 நிகமா கமம்விதித்த நீதி—இகலாத
 கோடிமறை யோர்நிறையக் கொள்ளுமுண வின்பயனை
 நாடியிடம் பிச்சையா னல்குமொரு—கோடிசுவ
 யோகிகட்குப் போன மூவந்து சமைப்பாரைப்
 போகிகட்குப் புற்றனைய பொற்சடைமேல்—மோகிகட்குப்
- உஉ0 பூசனைக்கு வேண்டும் பொருளுதவு கின்றாரை
 வாசமலர் கொய்து வருவாரைப்—பூசனைசெய்
 கின்றாரை ஞானநூல் கேட்பாரை நைந்தோதா
 கின்றாரை மேனியெவா நீறணிந்து—குன்றாத

கண்டி புனைந்து கமலா தனத்திருந்து
கொண்டு சிவனைக் குறிப்பாரைக்—கண்டுருகிப்
போற்றிவணங் காவுட் புகுந்து புரமெரித்த
சீற்ற மறந்ததெய்வ சிங்கத்தை—மாற்றலரும்
சிமனை யென்றுந் தெவிட்டாத தெள்ளமுதைக்
கோமானை ஞானக் குணக்குன்றை—பூமாரன்

உஉடு வண்டு படாத மலரைநாஞ் செய்தவத்தால்
கண்டுகொளுந் தண்ணறும்பூங் கற்பகத்தை—மண்டலமும்
ஏனைப் புவனங்க ளெல்லாமும் வேண்டுகந்
தேனைச் சிவஞான தேசிகனை—நீநெக்
குருகியெதிர் கண்டுகொண்டே யோடிப் பெருமான்
திருவடியில் வீழ்ந்தன்பு தேங்கிப்—பருகமுதே
வேண்டுவார் வேண்டுவன வேண்டியவா நேயுதவும்
ஆண்டகையே யெங்க ளரசனே—நீண்டவொரு
தந்திதரு பச்சைபுனை தன்மையா னீண்டுபச்சைக்
கந்த மரபிலுறுங் காரணனே—பந்தமற

உஉ௦ ஆளாய வன்பர்க் கமரா பதம்போல
மீளாத வீடுதவும் வித்தகனே—வேளானை
தள்ளு மடியார் தமக்குத் துணையாகக்
கொள்ளு மிருமலர்த்தாட் குஞ்சரமே—விள்ளலறப்
பத்திக் கடலுட் படிந்த வடியார்க்குத்
தித்திக்குங் கோதிலாத் தேறலே—முத்திக்குச்
சாதியா லன்றுரிமை சாதனத்தா லென்றுண்மை
போதியா நல்குமொரு பொன்மலையே—நீதியால்
வீடும் பொருளும் வெறுத்துமுத்தி வேண்டுவார்
தேடுஞ் சிவஞான தேசிகனே—பாடும்

உஉ௧ பொருளே யெனவணங்கிப் போற்றிநின்று நின்பே
ரருளே துணைவே றறியேன்—தெருளே
நினது திருப்பவனி நேர்ந்தநாட் டொட்டுக்
கனலின் மெழுகாய்க் கரையும்—புனல்பெருகு
கண்டெனாடு நின்றேங்குங் கங்குல் பகலின்றி
உண்ண வுடுக்க வுவப்பொழியும்—பண்ணெடு
பாடு நினைமெய் பதைக்கு நினையெங்கும்
தேடு முருகுந் திகைத்தலறும்—வாடுமெனைப்
பாராளே வென்னும் பரம சிவஞானி
வாராளே வென்னும் வழிபார்க்கும்—ஓராளே
உச௦ என்னே யெனப்புலம்பு மென்னைநின்பாற் றாதாக
அன்னே பலசீசய் தஞ்செய்துந்—தன்னேற

உடம்பும் பொறையா யொழிப்பக் கருதங்
குடும்பம் பகையாகக் கொள்ளும்—அடங்க
ஒருபூ தருமில்லா துற்ற விடத்தே
வருபூ ரணமா மருவி—ஒருபோதும்
வேறிலா தொப்ப விரும்புறமவ் வென்னுயிரை
மாறிலா ஞான மணிவிளக்கே—ஈறிலாச்
செவ்வமே யெங்கள் சிவஞான தேவனே
கல்விகொடு காணாத காட்சியே—புல்லுவாய்

உசகி

புல்லுமளவு முனைவிட்டுப் போவதான
இல்லை யிறைவனே பென்றுநீ—தொல்லை
விடய நினைந்தகன்று மீளாம னில்லா
துடைய மலவிருளை யோட்டுஞ்—சுடரை
மாமு நிழலும்போன் மானையும்பூ ணும்போல்
இருமை யபேதமென்ப தென்றும்—பாமுயிர்கள்
வேறென்றும் வேறல்ல வென்றும் விளம்புதலால்
வீரென்றும் தாதான் மியமென்றும்—மாநின்று
சாமி யடிமையெனுஞ் சம்பந்த மென்றுமுளம்
வேமிகலை யோர்மொழியில் வீப்பானைத்—தோயில்

உகி0

உலகிற் கிறைவ னுபாதான மென்றும்
இலகுற்ற நன்னிமித்த மென்றும்—நிலவுற்ற
ஆவி யணுவென்று மன்று நிறைவென்றும்
மேவிய மாயைதான் மித்தையென்றும்—ஒவிலது
நித்திய மென்று நிகழ்த்தி மயங்கும்போர்
அத்தனையுந் தீர்ந்த வுருளானைப்—பத்தரிடை
உள்ள படிதோற்று முண்மை யுடையானைத்
தெள்ளுஞ் சிவஞான தேசிகளை—விள்ளலறப்
பற்றி யடியேன் படுமிப் பெருந்துயரம்
முற்று மறிந்துசெல முன்னுநீ—என்றுதிரை

உகி1

வேலையுல கெல்லாம் வியக்குஞ் சிவஞானி
மாலமன மேவாங்கி வா.

நேரிசைவேண்பா.

என்னோ டிருக்கு மெனினுஞ் சிவஞானி
அன்னோ நினைவிடுத்தா லன்றியே—தன்னோகை
வஞ்சமே செய்குவனென் மற்றவன்பாற் றாதாக
நெஞ்சமே செல்விரைந்து நீ.

நெஞ்சவிடுதூது முற்றிற்று.



சிவஞானபாலையசுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி.

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நிறைந்தவொரு சச்சிதா னந்தபர சிவத்தி
 னிகழுமுயி ரிப்பியிடை வெள்ளிபோற் றேன்றி
 அறிந்துமய லகன்றிடிலொன் றன்றிவே றிலையென்
 றறைவர்சிலர் பதியினைப்போ லாருயிர்நித் தியமே
 இறந்துமல சத்திவிடிற் சிவசமா னதையா
 யிருக்குமென வறைவர்சிலர் ரெதுவழக்கென் றடியேஞ்
 செறிந்தனநின் றனைவினவ வெங்கன்சிவ ஞான
 தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.

க

சகலரெனும் பசுக்களைமூ லாதார மென்னுந்
 தக்கதொழு விடைமலமாந் தாம்பினு லார்த்துப்
 புகலுமொரு துகர்வுமிலா துரைநிறுத்திப் பின்னர்ப்
 பொருந்துகலை யாங்கரத்தாற் கட்டவிழ்த்து விட்டே
 அகலுநன வெனும்புரத்தி லோட்டியே விடய
 மாகியபுன் மேய்த்தெமக்கிங் கமுதமருள் பவனே
 திகழுமலை மகணகரின் மருவுசிவ ஞான
 தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.

உ

காற்றாமறைப் பாயபடப் பாயலிடை மடங்கற்
 கனலருகி னரிசனப்பொற் றாசுமிசை போர்த்துக்
 கோற்றொடிமென் முலைமடந்தை தனைமார்போ டிணைத்துக்
 குளிர்க்குடையா னுததியிடைக் கண்டெயில்வோ னெழுந்து
 போற்றிநின தெதிர்குறிப்பச் சங்கொடும்வந் துற்றான்
 புண்டரிகன் கரகநீர் கொண்டுதவ நின்றான்
 சிற்றமறுந் தவக்களிநே யெங்கன்சிவ ஞான
 தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.

ங

தூதுவிடு நம்பிவரு கிலன்சிலையா வெறிந்த
 தொண்டனிலை விசயனும்வில் லோடும்வந்தா னில்லை
 ஏதமறு மியற்பகையார் கிளைஞர்கள்வந் தடைந்தா
 ரில்லைநினை மண்சமவென் றொருபிரம்பா லடித்தோன்
 போதிலனின் றிருவடியிற் போதுகயேப் பரவிப்
 போற்றலுறு மடியவரே பொருந்தினரெம் மருக்குஞ்
 சீதமதி துறந்தமுடி மருவுசிவ ஞான
 தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.

தீருப்பள்ளியெழுச்சி முற்றிற்று.

சிவஞானபாலையசுவாமிகள்
 பி ள் னை த் த மி ழ்.

காப்பு.

அத்திமுகத் துத்தமனை
 நித்தநினை சித்தமே.

காப்புப்பருவம்.

தீருமால்.

தீருமா மறையு மாகமமுந் தெருட்டு பொருளோர் முடிவாகத்
 தெளிவில் சமயர் தமின்முராணித் தியங்கி யபேதம் பேதமென
 வருமால் வா த மயலொழிய மலர்வாய் மலரப் பெருங்கருணை
 வடிவாய் வந்த சிவஞான வள்ள விணைத்தான் மலர்க்காக்க
 கருமா முடக்கொம் பொழுதமுதக் கதிர்வெண் டிங்கட் கண்ணிபுனை
 காலத் தவன்சே வடியிற்செங் கமல விழியொன் றிடந்தணிந்தும்
 பொருமா மழுவெள் விடையாகிப் பொறுத்தந் தொழும்பு தலைநின்ற
 பொன்னந் திருமார் புடைக்கமஞ்சூற் புயல்வண் ணத்தெம் பெருமானே.

மல்லிகார்ச்சுனேசுவர்.

உடற்கு விளையுஞ் சூர்தாக்கு மொழித்தற் கரிய பலபிணியு
 முடற்று பசிரோய் முதலுளவு முணர்வைப் பிணித்துப் பிறப்பெனுமாழ்
 கடற்கு எழுத்தி யுயிர்சிவத்திற் கலப்பைப் பிரித்து விடுமலமுங்
 கழலக் கருணை புரிந்தெம்மைக் காக்குஞ் சிவஞா னியைக்காக்க
 முடக்கு மடிசு ணிமிர்த்தெழுந்து முள்காந் திருந்து களஞ்சுருக்கி
 முழைவாய் பிளந்து செவிநிமிர்த்து முறுக்கி வெடிவால் சிறிதடித்து
 விடக்கு விரும்பு புலிபாய விரையு முணமா னுடைமதியம்
 வெருவுந் நகலும் பருப்பதமாம் விலங்கன் முக்கட் பெருமானே.

உமாதேவியார்.

இளைக்கு மருங்கு லொருமடந்தைக் கெய்து தவள முகிற்கூந்த
 விருஞ்சுன் முகிலி னிருள்படைப்ப விருண்ட வடியே னுளம்விளர்ப்பத்
 திளைக்கு மலர்க்கட் கருணைமடை திறக்கும் குணப்பொற் குன்றையுயர்
 சிகர மயிலைச் சிவஞான தேவன் றினைநா டொறுங்காக்க
 விளைக்குந் தவத்தாற் பாறனக்கு விரும்பிக் கொடுத்த கொழுநன்மணி
 மிடறே போல வெனதுபுன்சொல் விடமுண் கின்ற திருச்செவியை
 முளைக்குந் தரள நகைவாயான் முகிர்திஞ் செய்யு ளமுதூட்ட
 முன்னம் பிள்ளைப் பெருமானே முலைப்பா லூட்டு மொருதாயே. ௩

விநாயகக்கடவுள்.

நீர்வாழ் வரிச்செவ் கயல்கவர நிற்குஞ் சிரல்வா ரிதிகலங்க
 நிலைபேர்ந் துலவுந் தியிங்கிலப்பேர் நெடுமீன் கவர்வா னிற்பதெனப்
 பார்வாழ் மக்கட் பரப்பெல்லாம் பணிவேந் தாயின் மொழிப்படுசீர்
 பாடத் தொடங்கு மெனதிடத்தும் பழிப்பில் சிவஞா னியைக்காக்க
 தார்வாழ் திருப்பொற் கோயிற்குத் தடமா மதிவிற் பொலிமார்பத்
 தனிவான் முகிலுஞ் சரோருகப்பொற். றவிசிற் பசும்பொற் குவடும்வான்
 ஊர்வா ழரச முனிவரரு மொருதன் செயற்குக் காப்பாக
 வுவந்து முதற்கட் பரவுபுக மொருத்தன் முகத்தெம் பெருமானே. ௪

சுப்பிரமணியக்கடவுள்.

பாயுங் கவனக் கடியமனப் பரிகா வாமற் கொடுவிடயப்
 பகைகா வாமற் பிறருரைக்கும் பழிகா வாம விருதாளுந்
 தேயும் படிசென் றிடையின்றிச் செல்வச் செருக்கர் கடைகாக்குஞ்
 சிறியேற் காக்குஞ் சிவஞான தேவன் றிருமே னிறைக்காக்க
 வாயு மனமுந் தொடர்வரிதாய் வருதல் போத விரவுபகல்
 வளர்தல் குறைதல் வெறுப்புவுப்பு வறுமை செல்வ மிலாததனை
 ஆயுந் தமிழக் குறுமுனிவற் கறித லறித விலாமைபோ
 யறிவே யாகி யுலகொழிய வருள்செய் சுடர்வேற் பெருமானே. ௫

வேறு.

அல்லமதேவர்.

அகரவயி ரணையபரி பூரணத் தீர்த்தனை
 யடிநிழலி லடையுமெம தாருயிர்க் காப்பனை
 நிகரிலல மயினையழி யாதமெய்க் கூத்தனை
 நிகழுமனு பவனையரு ளாளனைப் போற்றுதும்
 நகரவர சிடையமரும் வாசனைக் காற்றெனு
 நடையிரத மதனன்வலி வீயுமெய்க் காட்டனை
 மகரமனை சுவறவெறி வேலுடைச் சூர்ப்பகை
 மயிலைமலை ம்ருவுசிவ ஞானியைக் காக்கவே. ௬

வேறு வசவதேவர்.

விழுப்பநிலை குறிகுணங்க னாடிடா தென்றும்
 வேண்டுவன வேண்டியாங் களித்தரவே டத்தர்
 குழுக்கடமக் கன்புசெய்நந் தலைச்சுமைவாங் குபுதான்
 கொண்டவனென் றரியசிவ ஞானியைக்காத் தளிக்க
 இழிப்பினம தொருநாமம் புகல்பவரைப் பிறப்பி
 லெடுக்குமக் கிஃதரிதன் றெனச்சென்று கடிது
 வழக்கிவிழு பவனையெடுத் தஞ்சலோம் பென்ற
 வசவதே சிகனெனுமெங் குடிமுழுதான் பவனே.

எ

தேவாரமருளியழுவர்.

கிளக்கிலா நாமணியி னாவே யாகக் கேட்கிலாக் காதுசியின்கா தாக,
 வளர்க்குமா புகழுலகிற் பரப்பா நின்ற மயிலைவரைச் சிவஞான தேவற் காக்க,
 அளக்கிலாத் தமதுரைபூந் தொடைபுனைந்த வரசுபோன் றல்லனபுன் குறும்பு
 போலக், கொளக்குறையாப் பெருஞ்செல்வ மெமக்கா ஞானக் கூத்தனுறு
 பதிகன்பல பாடியமூ வருமே.

சீ

மாணிக்கவாசகசுவாமிகள்.

அருந்தமிழ்நா டொருகோடி தவஞ்செய்வந் ததிர்வென்
 னருவீதாங் குயர்மயிலை வரையினமர் விளக்கைப்
 பார்த்துபடு மிகுபாச ஞானமொடு மற்றைப்
 பசுஞானங் கடந்தசிவ ஞானியைக்காத் தளிக்க
 விரிந்தமறை யொருநான்கு மெழுதுகில மெனவோர்
 வீறுடைப்பொற் கொன்றைபுனை விரிசுடையோ னெழுதத்
 திருந்துதமிழ்க் கோவையொரு நானூறு முரைத்த
 திருவாத லூரெனனுஞ் செழுமலர்க்கற் பகமே.

க

வேறு. சென்னவசவதேவர்.

அறிவுயிர் காண முடலொடு பொறிகள் சிவமென வுதவு தானியைக்
 காத்தெமர், வழிவழி யடிமை யெனவருள் புரியு மொருவனை யெமது
 பாவனைக் கேற்றிடு, மமுதினை மணியை யடியவ ருயிரை யுயர்சிவ சமய
 நாதனைப் பார்த்துறு,—குறிகுண நிலைகள் குருசிவ சரணர் தமையிகழ்
 பவரை வேறெனத் தர்க்கியை, வளர்தரு தனது குணவருள் கனவி னழல்
 புன்ன மருவு மாறெனத் தாட்டுணை, குறுகிடு பவரை யடைவுற வுலகின்
 வருசென வசவ தேவனைப் போற்றுதும்,—பொறியொரு புடையில் வீளை
 யொரு புடையி லிரவியி னிருளை நாமறத் தீர்த்தெரி, மணியினிர் துகிரி
 யொடுபல வணிகண் முடியொரு புடையி லாருயிர்க் காப்புறு, புயனிற்
 வடிவ வரியொரு புடையில் விழுவா வீணையை வாணுறத் தூக்குபு,—மறி
 திரை கதறு கடலிடை யுதறு பொறிமயில் கடவு வீரன்மெய்ச் சீர்த்தியன்,
 மலைமுனி முருசு குருபர குமர சரவண பவவெ னாயிகப் போற்றிட, மறை
 மொழி யருஞ்செ யறுமுகன் மருவு மயிலைவ ருசிவ ஞானியைக் காக்கவே.

காப்புப்பருவம் முற்றிற்று.

செங்கீரைப்பருவம்.

துங்கவெம் புகர்முக்கக் களிநல்யா னையினதட் சமையும் பெரும்புலி தருந், துகிற்சமையும் வெண்மருப் புச்சமையு மினையாது துள்ளியெழு சிறுகன்றுமான்,—வெங்கண் மழுச்சமையும் வெண்முளரி மலர்வென்ற வெண்டலைச் சமையுமணிகள், வெயிலெறித் திருள்விழுங் கோரா யிரம் படம் விரிக்குமா வச்சமையுநீள்,—அங்கம் புரண்டுவல மாலயம் புரியுமவ ரணியெனத் திரைகள்புரளு, மாயிரந் திருமுக்கக் கங்கையஞ் சமையுமொழு கமுதகிர ணக்குழவ்வெண்,—திங்களஞ் சமையினொடு போகட் டிலாவு மிறை செங்கீரை யாடியருளே, திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே. க

வென்றிவிடை யினர்திருக் காமநா யகர்திரு விழாமுற்ற வருண்மா தவர், வேறுவே ருயதிரு வேடத்தர் நீறுதிமிர் மேனியினர் வேணிமுடியார்,—துன்றிழை மலிந்தகந் தைச்சுவலர் பட்டுமென் றாசமணி யாரமணி வார், குலப் படைக்கலத் தினர்தனித் தவரருகு தோகையர்க ளோடுவரு வார்,—குன்றுறழ் பனைக்கைவெங் கரிசிவிகை யாத்மிசை கொள்பவ ரியந்த முங்கக், கோடிநா ருயிரவர் மகரா லயத்தொடிகல் கொண்டதோர் செயல தென்னச்,—சென்றெதிர் முழங்குபொம் மையபட் டினச்செல்வ செங்கீரை யாடியருளே, திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே. உ

ஒருவாறு மின்றியிது வென்றுணர வரியபர மொன்றிரண் டாகியவை மூ, வருவாகி மூவிரண் டாறறு வகையிரட் டெற்றநூற் றெட்டுவிரிவாய்,— இரவாறு நின்றிலகி யிருதூறு தலையிட்ட வீரெட்டு மாறறினவ், வெண் பெற்றவாறினவ் வாறுமூன் றினிலவை யிரண்டினி விரண்டுமொன்றில்,— மருவா வடங்கிநீ நானென்னு மயவன்றி மனவா சகங்கடந்து, வந்துகூ டித லகற லின்றிநின் றிடுநிலையை மலரடி முடிக்களித்துத்,—திருவாய் மலர்ந் தெனக் கொருமொழியி லருள்பவா செங்கீரை யாடியருளே, திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே. கூ

பாவகப் படுபெரும் புகழ்மய மலைபெறு பவானிவளர் திருமுலைத்தண், பாலுண்டு தண்டையந் தாள்சிவந் திடவாதி பகவன்வியன் மாப்பினுலவிப்,— பூவகப் பள்ளியமர் தருபுங் கவன்றலை புண்படக் குட்டிநீடு, பொன்னங் குவட்டுமா யிருஞால முடிவைத்த புழையெயிற் றரவகைத்து,—மாவலர்ச் செங்கைகொடு சிறுதே ருருட்டியுயர் வானவர்க் கிடர்விளைத்து, வலிகொண் டிருந்தவன் றிறலசார் தலைவெட்டி வட்டாடு மொருவெற்றிவேல்,—சேவ கப் பிள்ளை துணை டாகவிலை யாடுவாய் செங்கீரை யாடியருளே, திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே. ச

பெருமடக் கானிமிர் ததுகூ னிமிர்ந்தது பிணிகன்பல பலபோயின
 பிடித்திருந் தெவராலு மகலாது துயர்செய்த பேயகன் றிட்டதம்மா
 அருமகப் பெற்றுவர் தனமிடி யகன்றன மகிலம் புரக்கவருமோ [தினம்
 ரரசெய்தி னஞ்சென்று வென்றெய்து தற்குமிக வரியபகை வென்றெய்
 வருமடக் கொடிமாதர் கண்வலைப் பட்டதுயர் மாற்றவற நெறிகண்டன [த்
 மலமாயை தருமங்க ணிலைகண்டி லோமென்னு மக்களொலி விண்ணளப்ப
 திருமடத் தரசிருந் தருள்செயருள் விழியாள செங்கீரை யாடியருளே
 திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே. ௮

மெய்தயங் கரிசனம் பூசிவெந் நீராட்டி விழியூதி மெய்துடைத்து,
 விரனிலந் தைவர் திடும்பொட்டின் மீதுலையின் வெண்ணீ றணிந்துவிழி
 யில்,—மெய்தயங் குறவெழுதி யியல்பாகு மக்கமணி வடமணிந் தம்பொ
 னரைஞாண், மணியரிக்க கிண்கிணி சதங்கைபொற் றண்டைகள் வனைந்து
 பொற் றொட்டிலுய்த்தே,—எய்தவர் துறுபெருஞ் செல்வமே யமையாத
 வின்கவைத் தெள்ளமுதமே, யென்னுயிர்த் துணையாய மாணிக்க மதலையே
 யென்றுசீ ராட்டியன்பால்,—செய்தவம் பெருகும் மவைவளர்க் குங்குழவி
 செங்கீரை யாடியருளே, திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்
 கீரை யாடியருளே. ௯

வேறு.

முந்துதவு வார்களிடை யொன்றர்வங் கூட
 முந்தையினு மோர்பொருளை நின்னீகின் றூரில்
 வந்துநிகழ் காருதவு றுங்காறங் காறு
 மண்டுதிரை யானிறைய வொண்காவின் நேறல்
 கந்தமலர் வேனிலுமி முஞ்சீர்பொன் றுத
 கம்பரொரு மாவிலுமை யுந்தாமுஞ் சார
 நந்துநக ராளுமிறை செங்கோசெங் கீரை
 நங்கள் சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை. ௧

வஞ்சமல மாயைகரு மஞ்சார்வின் றேருட
 மண்டுவிழி நீர்சொரிய நின்றேயன் பாகி
 நெஞ்சருகு வார்துணைவ செங்கோசெங் கீரை
 நின்றநிலை பேர்தலிவி செங்கோசெங் கீரை
 விஞ்சருவ மோடருவி ரண்டோடொன் பானும்
 வெம்புபரை யாதியும் கன்றாகும் பேர்தம்
 நஞ்சொருப மாவருளி செங்கோசெங் கீரை
 நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.

பங்கயம தேறிநற வண்டேசங்கீத
 பண்கன்பல பாடியொழு குந்தாளொண் காவி
 அங்குமுத மூசுபிண ரந்தாங்கொம் பூதி
 யம்பணில வாவியினும் வெஞ்சூல்கொண் டேகி
 மங்குறயில் சோலையினு மங்கோடிங் கோடு
 வண்டுதிரி கீழ்நதியு ளின்கேளின் பூசை
 நங்கைநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
 நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.

க


கம்பநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
 கங்கைசும வாதபர செங்கோசெங் கீரை
 செம்பொன்முடி தாழ்சரண செங்கோசெங் கீரை
 செங்கைமணி நேர்சூலவ செங்கோசெங் கீரை
 இம்பர்வரு மாரமுத செங்கோசெங் கீரை
 யெங்கண்மல நாசவொளி செங்கோசெங் கீரை
 நம்புமடி யார்துணைவ செங்கோசெங் கீரை
 நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.

க0

செங்கீரைப்பருவம் முற்றிற்று.



தாலப்பருவம்.



ஆற்றற் பெரியோ ராற்றுவார்க் காற்றல் பசியை யாற்றுதலென்
 றறைந்த மொழியைக் கடந்துசிவ னடியா ரெனுநல் விருந்தழைத்துச்
 சோற்றுக் குவடு தொலைத்தசிறு தொல்லைப் பூத மொருகோடி
 தொலைத்தற் கரிய செஞ்சாவிச் சோறுங் கறியுங் கைகவிப்ப
 ஊற்றற் கமைத்த பாறயிர்நெய் யுதிர்நீங் கனியு முறைமுறையே
 யொழுகு பந்தி பலவிருத்தி யுவந்து படைத்துத் தீப்பசியை
 மாற்றிப் பெருஞ்சீர் பெறுதற்கு வல்லாய் தாலோ தாலேலோ
 மயிலை வரையிற் சிவஞான மணியே தாலோ தாலேலோ.

க

அருவா யருவா மவைமன்றி யறிவாய் நிற்கு மவிர்சடிவத்
 தண்ணல் பெருஞ்சீ ரிசைப்புலவ ரறைதல் பட்டாங் காதல்போல்
 மருவார் மலர்த்தண் பொழின்மணிகீர் வாவி பசும்பொன் மதின்மாட.
 மணிமா ளிகைசோ புரநெடுந்தேர் மறுகு முதலா யினவற்றின்
 பொருவா வளங்க ளிறும்பூது புகல்வார் புகலும் படியெல்லாம்
 பொருளே யாகி யேனையபோற் புராண மலது மறைகூறுந்
 திருவார் கச்சி நகரிடங்கொள் செல்வா தாலோ தாலேலோ
 தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.

க

ஆர்க்கு மதூர் சங்கமளித் தரவ மடுத்த பெருங்கங்கை
 யாறு மடுத்துப் பிறைத்தோணி யமர்ந்து சடைச்செந் துகிர்படர்ந்து
 பார்க்கு முமைகட் கயலுலவும் பழைய கருணைக் கடலகத்துப்
 படிந்து பரக்கும் புறச்சமயப் பாம்பு பதைப்ப விடித்துமயல்
 போக்கு மயிலை வரையிவர்த்து பொருண்மா மாரி மிடிக்கோடை
 பொன்றப் பொழிந்து புகழ்வெள்ளம் பொருப்பு வாளக் கரைவாவி
 தேக்கு முகிலே யமுதேசெந் தேனே தாலோ தாலேலோ
 தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.

முதையா மெமது மனப்புலத்தை மூடுங் காம வெகுளிவன
 முற்றுங் கருணைத் தீக்கொளுவி முருக்கித் திருத்திச் செருக்கெனுமா
 மதயா னையைவர் தழியாது மறிப்பப் பொறைவே வியுமமைத்து
 வலிய சிவமந் திரப்படையால் வாய்ப்ப வழுது சிவவிதையை
 விதையா முளைப்பப் பிறதெய்வ விரவுகளைகட் டறவளர்த்து
 வீடாங் கணிகொள் பருவத்து விடயக் கரவர் புருந்தனைச்
 சிதையா வண்ணங் காத்தளிக்குந் திறத்தாய் தாலோ தாலேலோ
 தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.

வாங்கு சிறுவெண் மதிக்குழவி வயங்கு முடியு மதன்மாள
 மலர்ந்த விழிசேர் திருநுதலு மதிநேர் சங்கக் குழைப்பணியே
 தாங்கு செவியுங் கடற்காளந் தரித்த மிடறுங் கன்னமுழான்
 நயங்கு கரமுந் தனிக்கேழந் றிடங்கோ டிமைக்குந் திருமார்பும்
 ளங்கு சினவெம் புலியதளொன் றுடுத்த வரையு மாண்மலர்க்க
 ணுற்ற வடியு நினதுண்மை யுணரா வஞ்சஞ் செயக்கருணை
 தேங்கும் விழிக ளேயதனைச் செய்யா தாலோ தாலேலோ
 தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.

வேறு.

மீனெ னப்பிறழ் மதர்நெடுங் கட்சிறு வின்னுதற் றுவர்வாயார்
 வேட்கை நோய்தவிர்ப் பவர்க்குமட் புனவிடை வேறுசெய் தேறேபோல்
 ஊனு யிர்க்கொரு பிரிவுதந் துதவுறு முத்தமா தாலேலோ
 வருவு மாசிவர் தென்கருங் கன்மன முருக்குவாய் தாலேலோ
 ஞான ளக்குறுங் காலென வெய்திடும் வைந்துதிக்கீணயென்ன
 வாரி யுட்புகுங் குடமென வுட்புற மருவிநின் நகலாமல்
 நானி னைப்பரும் பரசிவத் தறவரு ணற்றவா தாலேலோ
 நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ ஞானியே தாலேலோ.

௫. விழியா லீதகற்றுஞ் செய்யா ளன்றும் பாடம்.

பாரி னிற்பெருஞ் செவ்வமுண் பவர்க்கெனப் பற்றிநின் றுண்ணுமற்
 பனைப முத்ததற் கொக்குழர் நடுநயப் பண்பினோன் றிருவென்னுஞ்
 சீரி யற்படு மொழியெமக் கல்லது திருவுடை யோர்தம்மிற் [னே
 சிலர்க்கு ரைப்பது முகமெனன் றுணர்த்துறு செய்கையொன் றுடையோ
 கூரி சைப்படா விவறன்மா லையனிடைக் குறுகுறு தீவோர்கட்
 குறுகு வாரிற்சண் பகம்விடுத் தொள்வழைக் கொத்தில்வேள் சிலைவாங்கும்
 நாரி மொய்த்தெழு மயிலைமால் வரைக்கொரு நாயகா தாலேலோ
 நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ ஞானியே தாலேலோ. ௭

கூவெல னத்திர டோட்புனை யீர்தொடைக் காமவே ஞலகெல்லாங்
 கவன்று தன்வலிக் குடைந்துதம் புறந்தரக் கண்டதோர் மிருவீரன்
 வில்லி யற்கவைக் கரும்பும்மெம் பகழிகள் வியும்வீற் குழைநாரி
 விளரி யங்குரற் சுரும்புமாய் முடிந்துற வினைத்தவோர் விறலானா
 சொல்லி சைப்படு சங்கவண் புலவர்தந் தூக்கொடு நிறைநிற்பச்
 சொக்கர் கூடலிற் பொற்பல கையினிடாத் தூக்கினும் படியொக்கும்
 நல்லி சைத்தமிழ் மாலைகு டியபுகழ் நல்லவா தாலேலோ
 நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ ஞானியே தாலேலோ. ௮

வேறு.

ஒருமா யையினுயிர் மாபரம் வேறா மாபோலு
 முதுபோ மெனினிலை பேதமெ ஞவோ தாவீயா
 வருமா மறையுரை யாடலும் வேறா மான்மாவோ
 டருளார் பதியியல் பாயென வோதா மாறுவாய்
 வருமா கமமுரை யாடலு மாரா யாராயே
 மலைவா துசெய்மய லாலுன மோவா நோவாவார்
 செருமாய் வுறுமொரு வாசக தாலோ தாலேலோ
 சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ. ௯

நனவா வொருசிவ மோதிறை தாலோ தாலேலோ
 நவினா வலர்புகழ் மாலைய தாலோ தாலேலோ
 கனவா வுலகுறு தேசிக தாலோ தாலேலோ
 கதிர்வே லவன்மயி லாசல தாலோ தாலேலோ
 மனவா சகவினை மேவிலி தாலோ தாலேலோ
 மதனா டல்கொலடன் மாதவ தாலோ தாலேலோ
 சினவா வருளித யாலய தாலோ தாலேலோ
 சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ. ௧0

தாலப்பருவம் முற்றிற்று.

ச ப் பா ணி ப் ப ரு வ ம்.



காளம் புரைந்தெட்டுடலழற் கட்டுகொடிய காலன்வந் தன்னவந்தன்ன
 கண்டவா றில்துரைத் தனமுரைத் தனமென்று கைதட்டி விடுவதென்ன
 வேளம்பு தைத்தலறும் வன்னெஞ்ச ரிவ்வுலக மெய்யென்ப திலையென்பவர்
 விரிசடைக் கடவுளடி யவர்வரவு கண்டுள்ள மிக்கெழு மகிழ்ச்சியென்ன
 வாளம்பு யத்துணர்ப் பதமுக்க ணிறைபுக முழித்தபுன் சமயமென்புள்
 ளணிகடிவ தென்னமழ விடையொன் றுகைப்பவ னரியபுகழ் பாடியாடத்
 தாளம் புடைப்பதற் கடியிட்ட தென்னரீ சப்பாணி கொட்டியருளே
 தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.

மொண்டுபொய்ப் பொருளென்று பொருளையிர வலர்வரின் முத்திரை
 செ யாமலுதவி, முழுமறைப் பொருளைமெய்ப் பொருளென்று தொண்
 டர்க்கு முத்திரைசெய் தீங்கருள்வது,—விண்மது மடைதிறந் தொழுகு
 பைப் கொன்றைபுனை விரிசடைக் கற்றைநெற்றி, விழியுடை யவர்க்கலது
 குவியாத திலையென்று விரியாத தேதிலார்முன்,—கொண்டவெம் பவரீறு
 படரீறு தன்னைக் கொடுப்பது நடுங்கவாவி, கொள்ளுகொண் டண்ணவெம்
 பால்வருங் கொடியவெங் கூற்றைத் தடுப்பதாய,—தண்டளிர் கவற்றுநின்
 கையினு லையரீ சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறிவையறி வென்ற
 சிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே. உ

உருக்கினரும் வடிவென்று நிலையாத வீடயத்தி ண்முலும் புலன்க
 ளென்று, மொழிகின்ற புத்தியது தானென்றும் விரிவாகி யொன்றாய சூண
 மதென்றும்,—பாக்குமிவை யன்றன்று புருடனே யென்றுமுயர் பகுதியே
 யென்றுமதன்மேற், பரவிந்து வென்றுமவை யன்றியே மனமொழி படாத
 வொரு பிரமமென்றும்,—விரிக்கிவிது நிறைவென்று மணுவென்று மொன்
 றென்றும் வேறுபற் பலவென்றுமெய், விளைவென்று மிலதென்று முயிரி
 யல்பு பலசமயர் வேறுவே ருகவைத்துத்,—தருக்கமிடு கலகமறவந்தகரு
 னைகரா சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறிவையறி வென்றசிவ
 ஞானியே சப்பாணி கொட்டியருளே. டு

மும்மைமல முங்கதீர்க் கற்றைவட் டப்பரிதி முன்னிருள்செய் தீரமதி யின், முழுநில வெறிக்கும்வெண் டிருநீறு ஞானமெனு மொய்குழலை மன் தல்புரிவார்,—எம்மணிய தென்றுபுனை நன்முகக் கண்டியுட னீறைவனரு ளஞ்செழுத்து, மிலிங்காங்க சங்கச்சம ரசநிலைமை யிதுவென்ன விருளற வுணர்த்து குருவும்,—மெய்ம்மையுணர் வொடுகலந் துற்றிருந் தங்கையில் வெளிப்பட்ட ஞானவடிவும், விளங்குசர மும்புனித தீர்த்தசிவ சேடமும் மேலுலக வித்தென்றவை,—சம்மையுல கினில்விளக் கியவந்த தேசிகா சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே. ச

உரைமன மிறந்தவொரு தனிநிலைமை யிதுவென்ன வுள்ளபடி முனி வர் நால்வ, ருணர்ந்திட வுணர்த்துதற் குற்றதவ யோகத்தி னெண்ணுதற் கண்டிறந்தீ,—பொருமதீள் வென்றனன் பரமனென் கின்றசிறு புகழன்றி யோகநிலைமை, பொன்றியங் கவன்வென்றி கொள்ளலாத் படுதோல்வி பொன்றலற வெய்தின னெனும்,—வரைவில்சிறு மொழிபுகா தெண்ணி லோ ருணரவரு மறைமுடி வுணர்த்தி வெய்ய, மதனன்வந் தொருகணமு மெதிர்நிலா தொழுதவ மாயாத நிலையி னுடனிடீ,—தரையினிடை வந் தருளு மெம்பரம யோகியே சப்பாணி கொட்டியருளே, தனையறியு மறி வையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே. சி

வேறு.

பெருவாழ் வுற்றிடு தீயர்செ ருக்குல கிற்கோரிற்
பிழையாய் முற்றிடு மாறென நத்திட ருற்றமு
விராதேர் புட்குலம் வாயிரை யிட்டிரி யக்காவி
யிதழ்சா யத்தடு மாறி வரிக்கயல் கெட்டோட
வெருவா மொய்த்திசை பாடளி மட்டுணல் விட்டேக
வினையா டித்தட வாளை குதித்தெழு பொற்பாய
திருவார் கச்சியர் நாயக கொட்டுக சப்பாணி
சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி. ச

குருநீ பத்தொடை யாளி யெதிர்த்த விற்றஞா
குலமான் வித்தவன் வாழ்மயி லைக்கிரி பொற்பார
வருநீர் மைக்கரு னாகர கொட்டுக சப்பாணி
மலமா யைப்பகை யானவ கொட்டுக சப்பாணி
கருநீர் மைத்திரு மாலடி யுய்க்குமெ னப்பூச
கவர்நா மக்குறி சேர்தரு நெற்றிது டைத்தீசர்
திருநீ றிட்டிடு மாதவ கொட்டுக சப்பாணி
சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி. ச

ஒருமா தர்ப்பிறை வாணுதன் மைக்கண் மலர்க்கோதை
 யுமைகா ணக்கமலாலய னெடுத்துற நற்றூளம்
 வருமான் வத்திர னூர்கொளு மத்தள முற்பேச
 மகிழ்வீ ணைத்தொழி லாரிசை யொத்திசை யப்பாட
 இருமா தர்க்குயி ராமுரு கற்பெறு நிட்காம
 விறையா டப்புல வோர்புனை மெய்க்கவி தைப்பேர்கொள்
 திருமா லைப்புய மாதவ கொட்டுக சப்பாணி
 சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.

எளியா ரைப்பெறின் மேனிப தைப்ப வலைத்தாவி
 யெதிர்வா ரைப்பெறி னோடு மறச்சிறி யர்ப்போல
 ஒளியா முற்சிறு மீனெதி ரக்கவர் வுற்றடி
 யுகள்சே லுற்றிட வாயிரை கக்குபு கொக்கோடும்
 அளியார் மட்டலர் வாவியு தேத்தற நற்சாலை
 யழகார் கச்சிநி வாச கருத்தம ருட்பாடு
 தெளியார் கட்கரு ணீர்மைய கொட்டுக சப்பாணி
 சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.

புதையா மெய்ப்பொரு ளீகைய கொட்டுக சப்பாணி
 பொழில்சூழ் கச்சியின் வாழ்பவ கொட்டுக சப்பாணி
 மதயா ணைப்பொறி காவல் கொட்டுக சப்பாணி
 மறைவாய் மைத்திரு வாசக கொட்டுக சப்பாணி
 சுதையா மெய்ப்பொடி மேனிய கொட்டுக சப்பாணி
 தொழுவார் கட்கரு டேசிக கொட்டுக சப்பாணி
 சிதையா நற்குண தாபத கொட்டுக சப்பாணி
 சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.

சப்பாணிப்பருவம் முற்றிற்று.



மு த் த ப் ப ரு வ ம்.



அருந்து மமுதி னினியதா யன்போ டுளைந்து படிறிலதா
யறைந்த மொழிதத் துவமசியி னன்றி மாறா வியல்பினதாய்ப்
பொருந்து மறையா முடம்பிற்குப் புக்க வுயிராய்ப் பவக்கடற்குப் [னும்
புணையாய்க் கயிலை வழித்துணையாய்ப் பொலிந்த திருவஞ் செழுத்தென்
பாரந்த புகழ்மந் திரவேந்து பவனி போதந் திருமறுகாய்ப்
பனிவெண் டிங்கட் சடைமுடியோன் படிவ முணர்த்தும் விளக்காகித்
திருந்து பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே
திளைக்குங் கருணைச் சிவஞான தேவா முத்தந் தருகவே. க

எல்லாத் தேவர் தமதுயிரு மிமைப்போ தினிலுண் கரியகடு
வீன்ற வோதைக் கடன்முத்த மெனைத்தும் வேண்டே மெழின்மதவேள்
வில்லாய்க் கொலைசெய் தொழில்படைத்த வேழக் கரும்பின் வெண்முத்தம்
விரும்பே மலர்ப்பூம் பொழிற்றிருநெல் வேலிப் பதியின் வேய்முத்தம்
அல்லாற் கருங்காட் டியிரனைத்து மலமந் தழியக் கதழெரியை
யாக்கு நெடிய வேய்முத்த மணுகேஞ் சிறிது மருளின்மொழி
செல்லாப் பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே
திளைக்குங் கருணைச் சிவஞான தேவா முத்தந் தருகவே. உ

களரின் முனைத்த செங்கரும்பு கண்ணாற் பயந்த விளங்குமான்
கதீர்கான் நெழுசெம் பரிதியுடல் கறுப்பச் சிவந்த சுடரிலைவேல்
தளிரி னியல்வென் றுலவுசிறு தவளை வாய்ச்சில் லரிக்குரற்பூஞ்
சதங்கைச் செம்பொற் சிறுதண்டைத் தானென் றிலைமேல் வைத்தபிரான்
விளரி வரிவண் டிமிர்குவளை வியன்சீர்த் தணிகைக் கருங்கல்வின்
மிசைப்பூப் பித்தா னெனக்கருதி வினையே னுள்ளக் கல்லிடைத்தாள்
முளரி மலர்கள் பூப்பித்த முதல்வா முத்தந் தருகவே
முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே. ங

கற்ற புலவர் மிகச்சிறந்து காட்டு மொன்றன் வனமெடுத்துக்
* கவியால் விரித்துப் புகன்றியம்பக் கருதி யதுபொற் குன்றநாண்
உற்ற மணிப்பொற் கோபுரமோ வொளிர்வொன் மாட மோமுகில்வந்
துறங்கு மதிலோ மாளிகையோ வுலவு திருத்தேர் மறுகோசீர்
பெற்ற குடிகண் மனைவளமோ பிரச மலர்த்தண் டலையோநீர்
பெருகு தடமோ வெனவிறைவி பிறங்கு கோயிற் றிசைபோல
முற்ற மயங்குஞ் சீர்க்காஞ்சி முதல்வா முத்தந் தருகவே
முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே. ச

இணையி நிருவன் ஞவப்பெயர்கொ ளெம்மான் கரப்பா ரிரவன்மி
 னென்ன விரந்து மிரத்தக்கார்க் காணி னிரக்க வென்றுரைத்தும்
 உணர்வு தெருள்வித் தமைகொண்டே யொருவர் தமையு மிவ்வளவு
 மொன்று மிரந்தா மல்லமியா முன்னை யின்றீங் கிரக்கின்றும்
 அணையு மவர்தம் முகக்குறிப்பா னறிந்தங் கவர்த மகம்விழைந்த
 வளைத்து மமுத முறழீர மளைந்த வின்சொ லுடனளிக்கும்
 முணையில் கொடைச்சிந் தாமணியே முகிலே முத்தந் தருகவே
 முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.

௫

சே வ ரு .

அதிர்செய் கடலகன் ஞால முடியர விற்கெலா
 மரசு நடுமுடி யீனு மெழுசுடர் வட்டுமோர்
 கதிர்கொள் புதுமணி கோடு கொடுமிடி யுற்றுளார்
 கடையு மணிகொடு வீசு மவரென நின்றறீர்
 துதியி லுடல்பொரு ளாவி கொடுதமி யற்குமா
 சுருதி முடிவுறு மாசில் பொருளுத வுற்றகூன்
 மதியின் முடிமதி யாள பணிமணி முத்தமே
 மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.

சு

கருவி யுடல்பொறி பூத முதலன முற்றுமே
 கழல்பு தனியறி வாகி யொருபிர மத்துநாம்
 விரவி யதுவடி வாயி னமெனுமொர் சுட்டுமே
 விளிய வரவொடு சேற லருகயல் கொட்புற
 அருவ முருவமி லாத நிலையொர் கணத்துளே
 யருளு மொருமொழி யாள திருவளர் கச்சியூர்
 மருவு பெருகருள் வாரி பணிமணி முத்தமே
 மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.

எ

நிறையு மருண்மழை மேக மெனவும றுப்புற
 நிதிய வளையொடு தாம ரையெனவும் வற்றுற
 துறையு மலிதயை வாரி யெனவுநி னைப்பரா
 யுணர்வு தருகலை யோதி யுணர்வும யக்கிலார்
 அறையு மொழிகொடு மேவி நினையிரந் துற்றுநா
 மலது பிறர்தமை யாது மருவியி ரக்கிலேம்
 மறையி னிலைதவிர் யோகி பணிமணி முத்தமே
 மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.

அ

குதலை மொழிமருள் பேதை பிலநதி மட்டுவார்
 குவளை மதர்விழி மாலை மதியைம ருட்டுவாள்
 துதலை வழிபட வேகி மறியும்வி யப்பொடே
 நுவலி ளளவில் வாகும் வளமலி கச்சியாய்
 திதலை முலைமட மாதர் கொடுமய் லிற்படார்
 திகழு மனமுடை வாய்மை நெறியறி ஞர்க்கெலாம
 மதலை யெனவரு தாய பணிமணி முத்தமே
 மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.

க

இயலு மொருகுட வாளை யதனுளி ருக்கவா
 னெனவ றிவுறவு பாதி யறவறி வித்தல்போல்
 உயலி லுடலினுண் மேவு முயிர் பிர மத்தின்வே
 ரொழிய வொருபொரு ளாகு மெனவறி வித்தவா
 செயலொ டிரைமனம் யாவு மதியம ருட்டுமோர்
 திலக நுதலுமை பாகர் பணிசெய வுய்த்துவாழ்
 மயலி லடியவர் நேச பணிமணி முத்தமே
 மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.

க௦

முத்தப்பருவம் முற்றிற்று.



வாரா வண ப்ப ரு வ ம்.

நேரா வெமக்குக் கொடுத்தவுட னிலையா தழியும். பொருளாவி
 நெறியின் மயங்கித் தமவென்னு நினைவி னேரிந் கிவரென்றும்
 தீரா வெகுளிக் கனற்கிவர்தஞ் சிந்தை முருட்டு விற்றகென்றுந்
 தீய காமக் கள்ளுண்டு செருக்கு களிய ரென்றுமருள்
 கூரா தழுக்கா நெனுமளற்றுக் குழிவீழ் குருட ரிவரென்றுங்
 கொலையை யஞ்சா ரென்றுமுளங் கொண்டு தமிழே மழைப்பவுநீ
 வாரா தொழியல் பெருங்கருணை வடிவே வருக வருகவே
 மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

க

அணங்க வெண்மைப் பிடித்திருந்த வவாப்பே யகன்று குடிபோக
 வருஞ்செ யொருமந் திரவாதி யாகிப் பாச வல்லிருளைப்
 பிணங்கு மொருசெஞ் சுடராகிப் பிறவிப் பிணிக்கு மருந்தாகிப்
 பிறந்த வன்புக் குழவிக்குப் பெற்ற தாயா யிடுமபைச்சே
 றுணங்க வெழுசெவ் கதிராகி யுழலுஞ் சமயக் கடாக்களிற்றை
 யுடற்று மரிமா னேராகி யுவந்து தமிழே நறுமலர்தாய்
 வணங்க வொருதே வாய்க்கருணை வடிவே வருக வருகவே
 மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

௨

பைந்தா துருக்கு நறுங்கொன்றைப் பனிமா மலருங் குழுவியினம்
பயில்வெண் மதியுந் துனையெயிற்றுப் பாம்புஞ் சுமக்கு மன்றுநீ
செந்தா மரைச்சே வடிநோவத் திரும்பித் திரும்பி யோரிரவிந்

சேல்வென் நகன்ற வரிமதர்க்கட் சிலைக்கடன் புருவத் தாளநகை
கந்தா விளக்கின் றிருமனைக்கு நாவ நகரின் வன்றெண்டர்
நடத்த வொருதூ தாளாகி நடந்த ஷனக்கின் றடியேம்பால்
வந்தால் வருமோர் பழியுண்டோ மதூரக் கணியே வருகவே
மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

௩

முருந்தேர் நகையார் மயறாக்கு முத்தே வருக பிறவிவன
முரிக்குங் கருணைக் கடாக்களிறே மூன்செய் தவத்தோர் தமக்குவரு
விருந்தே வருக தூண்டுகடர் விளக்கே வருக சோதிமணி

விழியே வருக பரமுணர்ந்து விளைக்குந் தவத்தோர் பானிறைய
இருந்தே கமழுந் தீங்கணியே யிறையே வருக புகழ்நிலா
வெறிக்கு மதுவின் மதியமே யெமையா ளுடையாய் வருகவரு
மருந்தே வருக பெருங்கருணை வடிவே வருக வருகவே
மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

௪

இரவின் முயல்வார் மிடியினு வீரங்கா வுளத்த னெனப்படுத
விருளாற் பகைஞ னெனப்படுத விறவாக் கொடுத்தி வினையினுல்
பொருவில் கொலைஞ னெனப்படுதல் பொய்யாற் பொய்ய னெனப்படுதல்
பொழுமை யதன விலனென்றும் பொழுமை யினன்கா னெனப்படுதல்
வெருவு முடம்பி னிடும்பையினுல் விளங்க வறியா னெனப்படுதல்

வெகுளி யதனற் றரியாத வெகுளி யினனா மெனப்படுதல்
மருவி யுலகில் வருங்கருணை வடிவே வருக வருகவே
மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

௫

சுருளுங் குடரும் புழுமலமுஞ் சொரியு நீருங் கலந்துபுறந்
தோன்ற வயிறும் வேறொருபாற் றோன்றி நாலு யெணுந்தசைதான்
திரளும் புன்மார் புறுமுலையுந் தியிரு நறுநாற் றப்பொருளாற்
நீர்க்கு முடலைப் புலாஹுடம்புஞ் செத்தாற் கிடந்து புறங்காட்டில்
புரளுந் தலையுங் கொடுகின்ற புன்மா தரைவா னமுதமே

பொன்னங் கொடியே பசுக்களியே பூவாய் மயிலே யென்றென்று
மருளும் பெரும்பித் தொழியவரு மருந்தே வருக வருகவே
மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

௬

போற்ற வருக வடிமையேம் புகழ் வருக நறியமலர்
 புனைய வருக வருண்மாரி பொழிய வருக வடிகடலை
 ஏற்ற வருக மவுனமொழி யிசைப்ப வருக வெமதுளத்தி
 னிருப்ப வருக வறங்கடலை யெடுப்ப வருக நீற்றழகு
 தோற்ற வருக வெங்கண்மய றுரப்ப வருக கொடுங்காமல்
 துடைப்ப வருக கூற்றுவலி தொலைப்ப வருக பிறவிநோய்
 மாற்ற வருக வறிவுருவில் வைப்ப வருக வருகவே
 மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

எ

அற்றங் களையு நின்பெருஞ்சீ ரறைந்த செந்நா விவ்வுலகி
 லயலோர் மொழியு மறையாம லன்பா னின்பாற் பற்றுமுளம்
 பற்றொன் றிங்கட் செயாமலுனைப் பார்த்த விழிகள் பிறபொருளைப்
 பாரா துன்சொற் கேட்டசெவி பயனில் பிறசொற் கேளாமல்
 உற்றுன் றிருத்தாட் குற்றேவ லுஞற்று கரங்கள் பிறிதொன்றை
 யுஞற்று துள்ள படிசுட்டா துன்னை யுணர்ந்த பேருணர்வு
 மற்றொன் றினையிங் குணராமல் வந்த குரவா வருகவே
 மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.

அ

வேறு.

முட்டு மார்புல ஞாய சேனைகண் முறியமான்
 முற்று நானெனும் வேழ மாய்வுற மனமென்மா
 பட்டு வீழ்தர வாலி யாமர சுடையவே
 பற்றி ஞானநல் வாளி னாலொரு தமியனாய்
 வெட்டு பாணிய னான லாலய விலையென
 வெற்றி யாலறி வாகு மோர்நக ரிமையுனே
 கட்டு மாறெதிர் மாறில் சேவகன் வருகவே
 கச்சி வாழ்சிவ ஞான தேசிகள் வருகவே.

க

பற்றி லாவுணர் வாகி மாமன மருவியே
 பற்று வான்விழி யாறு சேர்புகை தனில்வரா
 உற்றி லாதமர் ஞான நாயகன் வருகவே
 யொப்பி லாவருண் மூல காரணன் வருகவே
 முற்றி லாமூலை மாத ரால்வரு மயலரு
 முத்தி சேர்வுறு மாறு தீதறு துணிவுதால்
 கற்றி லாரறி யாத சீரியன் வருகவே
 கச்சி வாழ்சிவ ஞான தேசிகள் வருகவே.

க0

வித்து வான்வர வால லாதொரு பிறிதினான்
 மிக்க வாழ்வுபெ ருத வாறென வடியரோம்
 அத்து வாழுடி வான நீவரு வரவுதா
 னற்று வேறுள வேது வாலுள மகிழ்வுறேம்
 முத்து வாளர வீனு மாமணி மிருகுவான்
 முற்று மாமதி ஞாயி ருமெனு மயிலைவாழ்
 கத்து வாதமி லாத போதகன் வருகவே
 கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.

கக

வாரானைப்பருவம் முற்றிற்று.

அம்புலிப்பருவம்.

இரவடைவை நீயிரவை யடையா னிவன்கலை யெண்ணிரண். இடை
 யையிவனெண், னெண்கலை கடந்தவன் மறுவுண் இனக்கிவற் கில்லையா
 லோர்மறுவுநீ,—மருவுமரை நாணிலவை யிவனென்று மழியா துவருபெரும்
 புகழ்நிலவினான், வளர்குழவி யிற்றொழு வதற்குரியை நீயிவன் வணங்கி
 யிட வென்றுமுரியான்,—விரவுபெண் மயலுடைப் போகிநீ யிவன்மயலை
 மேவாத பரமயோகி, விடையுடைப் பாகன்முடி யிற்பொறையை நீயிவன்
 விளங்குதளிர் மென்கையில்விடா,—தரவவணி யற்பொறுப் பவனாத லால்
 விரைந் தம்புலீ யாடவாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானி
 யுட னம்புலீ யாடவாவே.

க

பையரவின் வெவ்விடப் பருவாயி னிடைசென்று பட்டுளைப் போல்
 ரைந்து, பாதியுமை பங்களை யிகழ்ந்தவவன் வேள்வியிற் பல்லொழிந் தழலு
 மந்த,—வெய்வவன் றனையடைந் தென்பயன் மெய்குன்றி விரையவிங்
 கெய்தவரினீ, விரிசிறைய வாரணச் சினையென்ன வேநின்னை மிசையவரு
 பைங்கணரவம்,—உய்யலற வோர்நிலச் சமையரவை வாயலகி னேழக் கவர்ந்
 தெடுத்தே, யுதமுமொரு தோகைமயி றினையேவ வேதனுக் கொருதுணைவ
 ஞாயமுருகற்,—கையனிவ னுரைசெய்வ னாதலா லுளமகிழ்ந் தம்புலீ யாட
 வாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாட
 வாவே.

உ

கரியவண் டிமிர்குவளை யிகலியங் கயல்வென்று காத்தளவு மோடிமீ னுங், கருநெடுங் கண்ணுடைய வொருமாத குழல்வெண்மை கருமைசெய் திடுமிவற்குத்,—திரியநின் மெய்யினிடை வருகருகை யினைவெண்மை செய்வதரி தன்றுகண்டாய், சிவமென்று முயிரொன்றும் வேறுசெய் தகலாத திமிரமா மலமகன்றே,—இரியவருள் குடியிருக் கின்றவிழி மலர்கிறந் திணை மலர்ப் பதமுடியின்மே, விருத்திமன மொழிகடந் துடனின்ற குறிகுணமு மின்றியரு மறைதனக்கும்,—ஆரியபொரு டனையளிக் கினுமளிக் குவன் விரைந் தம்புலீ யாடவாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானி யுட னம்புலீ யாடவாவே. ௩

உந்துமா ருன்பிறந் தெழுதரு மிவன்றிரு வுள்ளத்த முனிவில்லை யென், றுன்னல்சிறு விதிமகத் துறுமமரர் தம்மைய முன்றனையு மமர்குறி த்து,—வந்தமா மதனையுங் கண்புன றுளிப்பவே மனமுருகி மெய்யன்பினு ன், மலர்கொண்டு பூசனை தொடங்குமொரு தொண்டன்மேல் வஞ்சினங் கொண்டுவெம்பிச்,—சிந்துமா சழல்விழிப் பீணைமருப் பெருமையிற் சென் றகொடு மறவிதனையுந், சிரமைந்தொ டைந்துடைய திரன்புயத் தெறுழ் வலித் தீயனையு முன்வெகுண்ட,—அந்தவா சீனையிருப் பினுயிருக் குங் கடிதி னம்புலீ யாடவாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானி யுட னம்புலீ யாடவாவே. ச

நெடிமைகொண் டவிர்பவன வார்சடைக் கற்றையு நெளிதிரைக் கங் கைநதியு, நெட்டுடந் கட்செவிப் பணியுமத னைத்தெறு நெற்றிமிசை யொ ற்றவைவிழியும்,—கடிமைகொண் டிடுகவைக் கானெடும் பகடுந்து காளமே கம்புரையுமொர், காலனுயிர் கொண்டசெங் கமலமல ரடியின்மால் கண்ணுநீ காணமையால்,—மடிமைகொண் டிங்கழைத் திடவுமொரு மனிதனைன வாரா திராதிக்கண்டாய், வழங்குமுடல் பொருளாவி கைக்கொண்டு மருளாது மனிதரைத் தனதருளினால்,—அடிமைகொண் டிடவந்த கள்ளவடி வினன் விரைந் தம்புலீ யாடவாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானி யுட னம்புலீ யாடவாவே. ௩

நறியமலர் விழிசிவந் துனைவருக வென்றில னைந்ததங் னுனமாயின் யா, நணுகவரு வாயென வழைத்தெதிரி விடுக்கில னாண்மலரின் முகமலர் ந்து,—சிறியநகை யிளநில வெறிப்பவரு கென்றனன் செயற்கைவடி விது வன்றுதன், நிருமுடி யணிந்திஃ தியற்கைவடி வெனமனந் தெருள்விலார்த் தெருள்விக்கவோ,—வறியவுரு வாமிரவி யெதிர்முழங் குறுசிறுமை மாற்றி யொளி பெறவைப்பவோ, மாசுட றுடைப்பவோ குறைதவிர்த் தருளவோ மனத்திவர் நினைத்தநினைவை,—அறியகில மறியாமை யறவருளு ஞாவனுட னம்புலீ யாடவாவே, யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட னம்புலீ யாடவாவே. சு

வேறு.

எதி லார்களிகழ் காம நோயதுற வேற றங்கடை யுடையநா

மேது போவதென வேயி ராதிமுன மீறில் வெம்பவ மருவுமோர்

தீதி ஞானீனிற் நாம ஞமொருவன் ஞானி யங்கழல் செறியவே

தேறி நீவருதி யாலெ ஞவினைக டுகொள் பஞ்சென வழியநால்

வேத மாமுடியி னேது மோர்பொருளை மேனி யிந்திய முதலவாய்

மேவு பாதிக்களை மோதி யோர்மொழியில் வேற றும்படி யுதவினான்

ஆத லாலிவனு மோகை யாலருளு மாட வம்புலி வருகவே

யாசி லாதசிவ ஞான தேவனுட ஞட வம்புலி வருகவே.

எ

வெயிலி லங்கிழை மாத ராடவர் விரக மொன்றுறு மவரெலாம்

விரியும் வெண்டிரை வேலை யூடெழ வெளிற்ும் வெங்கடு வெனவெழா

முயலி றந்தசை யாது சானுடன் முறுக வெந்தற வடலையான்

முழுகும் வெங்கன லாகு மாலென முனிய வுன்றனை யகலென

தயர்வு ளந்தரு காம நோய்கன வினும டைந்திட வறிகிலா

வமல நெஞ்சின ஞாத லாலிவன் வருக வென்றன னருவிதாழ்

மயிலை யங்கிரி யாளி யோடுற வருக வம்புலி வருகவே

மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.

அ

முடிவ றுஞ்சக சீவ மாபர மெனம யங்குறு மயலெலர்

முகைநெ கிழ்ந்தளி பாடு மாலையின் முதிர்சி னங்கொளு மரவுபோல்

நெடிய வன்றறி காணு மோர்மக னெனவ ழிந்தொரு பிரமமா

நிலையி னின்றிடு ஞானி யேவலி னொழுதி நின்றிடு மலர்கடாம்

ஒடிவ றும்பர போக மேவின ருணரு மங்கவர் நிலையிலே

யுறுவர் பின்பென வேத மோதிடு முரையு ணர்ந்தனை யிலகொலோ

மடிவ றுஞ்சிவ யோகி யோடுற வருக வம்புலி வருகவே

மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.

க

அகல்வி சும்பெழு பாய பேரிருள் பருகு செங்கதிர் வருகென

னமா ரென்றயர் தேவர் தானவர் குரவர் தங்களை வருகெனான்

முகம லர்ந்தனை யாட நீயிவண் வருக வென்றன னவன்வரு

முகிலு றங்குறு வான ளாவிய மயிலை யந்திரு மலையிலே

பகையெ னுங்கதிர் காலு மாமணி யரவ முண்டென வெருவனீ

பரனெ டொன்றிய நாக மாலிவர் பறவை கண்டினம் வெருவுமே

கிழ்வு கொண்டெமை யாளி யோடுற வருக வம்புலி வருகவே

மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.

க0

அம்புலிப்பருவம் முற்றிற்று.

சி ற் றி ற் ப ரு வ ம்.

கடியிற் சிலகஞ் சுகமணிதர் கல்வீழ் மணிநீர்க் குவளைமலர்க்
 கயத்துப் பாசி யெனவொதுங்கிக் கடிதின் முன்ன ரெனநெருங்கிப்
 படியிற் பணியக் கிடையாமற் பாம்பின் றலையிற் பெருஞ்சுமையைப்
 பகைதீர்த் தொருசெங் கோலோச்சிப் பாது காக்கு முடிமன்னர்
 தொடியிற் பொலிந்த கரங்கொண்டு துடைத்துத் துகடம் முடற்கணிந்து
 சுடர்மா மணிப்பொன் மகுடத்திற் சுமப்பச் சிறந்த நினைதுதிரு
 அடியிற் புழுதி படுவண்ண மடியேஞ் சிற்றி லழியேலே
 யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.

க

அழிக்க வுளத்துக் கொண்டீனையே லடங்கா தெழும்வெங் கொடுஞ்சினத்தை
 யழிக்க கடலிற் பெருகியெழு மவாவை யழிக்க செருக்குளத்தை
 அழிக்க விருளி னுய்த்திடமோ ரழுக்கா றதனை மூலமற
 வழிக்க காமப் பெரும்பிணியை யழிக்க கொலையை யஞ்சாமை
 அழிக்க வினைகண் மூன்றையு மழிக்க வழியு முடம்பதனை
 யழியா தென்னுங் கருத்தனை யழிக்க மூல மலவிருளை
 அழிக்க புழுதி கொடுசமைத்த வடியேஞ் சிற்றி லழியேலே
 யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.

உ

பழித்த வுலக முயிராதி பகவ னெனப்பே தித்தென்றும்
 பாழ்செய் மூல மலவிருளைப் பதத்தா லழிக்குஞ் செயலன்றிச்
 சுழித்த கடலி லாவணையிற் றுயில்வோ னளித்த மலரயறற்
 ரேன்று முலக மழித்திடமத் தொழிலும் புகழ்செய் யாததெனின்
 இழித்த புன்சொற் புன்புலவ ரிசைத்துத் தாமே யழித்தலுறும்
 யாப்பே போல விழைத்தளவில் யாமே யழித்து விடுமிதனை
 அழித்த னினக்குப் புகழ்தருமோ வடியேஞ் சிற்றி லழியேலே
 யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.

ஊ

போக்கு வரவு குறிகுணங்கள் புணர்தல் பிரித விரவுபகல்
 புறமுன் னகன்ற நிரஞ்சனமாய்ப்-புகறற் கரிய வவாச்சியமாய்
 நீக்கு முருவக் கலையாகி நிறைந்த வநாக்ஷி யாதியாய்
 நிகரி லகர முதலனவாய் நின்று பலமந் திரமுநால்
 வாக்கு மறையு மாகமமு மற்றுங் கலைகள் பற்பலவு
 மண்ணும் புனலுங் கதழெரியும் வளியும் விசம்பும் பேருலகும்
 ஆக்கும் வினையாட் டுடைக்குரிசி லடியேஞ் சிற்றி லழியேலே
 யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.

ச

செங்கட் கமல மலர்த்தவிசிற் சிறந்து தனிவீற் றிருக்குமொரு

திசைமா முகற்குத் தொழில்படைத்த நிகிரிப் படைவால் வளைசுமந்த
அங்கைக் கமல விழிக்கரிய வழகன் றனக்குத் தொழிலளித்த [ம்

வழித்த லெமக்குத் தொழிலென்னி லடுபோர்ப் பனைக்கைக் களிற்றூரியு
பைங்கட் பணியும் வேணிநெடும் பவளக் கொடியிற் றிரைதிரைத்துப்
பாயுங் கங்கைப் பெயர்யாறும் பணியத் தருகூன் முதுகமுத
திங்கட் கொழுந்துங் காட்டென்பேஞ் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே. ௫

கொந்தார் மலரு நறும்புகையுங் கொண்டு நினையாந் தொழ்த்தக்க

குலதே வதையாய் வழிபட்டுக் குறித்துப் பணிதுஞ் செங்கரும்பே
நந்தா விளக்கே யமுதமே ஞான வடிவே நாயகமே

நாடும் பொருளே யென்றென்று நாளு நினைவே பாடுதும்யாம்
வந்தார் தமது பிணிதீர்க்கு மருந்தாய்ப் பணியு மரசர்முடி

மணியா யெமக்கோர் பற்றாய வரிவண் டொழுகு மதுவண்ணுஞ்
செந்தா மரைச்சே வடிநோவச் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே. ௬

வேறு.

இற்றைமணல் கோவியழி சொற்பொருளை வாளா

வெய்ப்பில்புல வோர்கவியெ னப்புகனு மாபோல்

உற்றொர்பெயர் கூறெமது சிற்றில்சிதை யேலே

யுய்த்தமொழி யோவல வெமக்கிறைவ னீயே

மற்றுமொரு தேவுள வெனக்கருதி லேமான்

மக்கள்பிணி யேயலது மற்றுள்செய் யாதே

செற்றறிகி லாவொருவ சிற்றில்சிதை யேலே

சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே. ௭

மெய்ப்படிம மேவியடி மைக்குரிமை யாராய்

மெய்ச்செயலி லாதவரு நற்றவரெ னாவோர்

பொய்ப்பெயர்கொள் வாரெனினு மெய்ப்பெயர ராயே

புக்குதவு நீயெமது சிற்றிலென வோர்பேர்

வைப்பவளி யாதிதையு மக்கடலை மீதே

வைக்குமடி யாலிவண ழித்தலற மாமோ

செப்பரிய வாய்மையிறை சிற்றில்சிதை யேலே

சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே. ௮

ஒற்கவிர வோர்களிலெ னப்புக்லவ தேநீ
 யற்றொருவர் பாலுமுனை வற்றுரைசெய் யாதே
 நிற்கநனி யீகைவினை பெற்றறிடுகை யாலே
 நித்தமது கோறனினி யற்கைநின தார்சீர்
 கற்குமடி யேமிரவ கற்றிலெனு மீ துங்
 கைத்தடியி னுலிவண ழித்தறகு மோகாண்
 சிற்கனசி வானுபவ சிற்றில்சிகை யேலே
 சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிகை யேலே.

க

மொய்த்தபுழு வாகமுயிர் புத்திமன மாயா
 முற்றுமற வேமறைமு டிக்குமணி யாமா
 தத்தொமசி யாகியப தப்பொருளி னாலே
 தக்கசிவ னீயெனவு ணர்த்தியது தானு
 வைத்தநின தாள்படுமி துற்றடிமை யாலே
 மைக்கண்மணி யூடுபடு தற்குநிக ராமே
 சித்திகட ரும்மொருவ சிற்றில்சிகை யேலே
 சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிகை யேலே.

க0

சிற்றிற்பருவம் முற்றிற்று.



சி று ப ரை ப் ப ரு வ ம்.



குன்றவரி சிலைகொண்ட வெம்முடைய நல்லருட் குன்றமே தெய்வ
 மென்றுங், குறுகுமவ னடியவர் குழாத்தினுட் புகுவதே கூறரிய வீட தென்
 தும்,—மன்றுளுமை கண்குளிர நின்றநட நவிலுமொரு வள்ளறிரு வஞ்செ
 முத்தே, மந்திரம தென்றும்விட யப்பகை யொறுப்பதே வலியென்று
 முள்ள படியே,—நின்றதுனை மயலின்றி யுணர்கின்ற வுணர்வதே நிலையான
 வுணர்வ தென்று, நெஞ்சினிறை யழியவெகு ளிக்கடுங் கனலெழா நிலைய
 தே தவம தென்றுஞ்,—சென்றுவினை பொடியாக வருள்செயருண் யேகமே
 சிறுபறை முழக்கி யருளே, சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
 சிறுபறை முழக்கி யருளே.

க

வந்துபிற கடவுளர்க டமையுரைத் துமைகாண மணிமன்று ணடமாடு
 மா, மணியையிகழ் பரசமய நிலைகுலைய வென்றறையும் வன்றிறற் பறைய
 தென்னச்,—சிந்தைகவ ருந்தயர் விளைத்துவரு காமமொடு சினமென்னும்
 வெம்புலிக்குந், தீராத வாணவப் பேரிருட் குந்தனி தெழிக்குநெய் தற்பறை
 யென,—நந்தலரு மறிவென்னு மோரிளங் கன்னியை ஞானவடி வான
 பிரம, நன்மணம் புணர்கின்ற மங்கலப் பறையென்ன நற்றவக் குன்ற
 மேரீ,—செந்தளிரி னெழில்வென்ற நின்றிருக் கையினைச் சிறுபறை முழக்கி
 யருளே, சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை முழக்கி
 யருளே.

உ

கருவிளைக் கின்றசிற சிலமொழி பகர்ந்துசில கடவுளரை யிறைவ
 ரென்று, கண்டியொடு வெளியதிரு நீறிழந் திருள்பருகு கனலுமுயர் வான
 கத்தின்,—இருவிளக் குந்திகழும் விழியான வெம்மிறையை யிகழ்புறச்
 சமயர்தங்க, ளீருகவுளி னுங்கடிதி னறைவதென வெற்றிவே லிறையயிலை
 வெற்பின்முடிமேல்,—ஒருவிளக் கெனநின்று திகழ்பவா செம்மணிக
 ளொளிப்பண முடியனந்த, வுரகமென் றிடுபெயர்த் தண்டின்மிசை நில
 மென்னு மோரகலின் மெய்த்தபுகழார்,—திருவிளக் கிட்டுவைத் திடவல்ல
 வித்தகா சிறுபறை முழக்கியருளே, சிவநெறி தழைக்கவரு சிவஞான
 தேவனே சிறுபறை முழக்கியருளே.

உ

வார்மணி முலைக்கருவ் கயனெடுங் கட்பவள வாய்மலர்க் குழன்மங்
 கையர், மலரடிக் கணிசிலம் பரிமணி முழக்கமும் மதமழை விடாதுசொரி
 யுங்,—கார்மணி முழக்கமுங் குணில்பொரு பெரும்பீணக் கடன்முழக்
 கமும்வீரர்சங், கழலொலி முழக்கமுஞ் செங்குதலை வாய்மகார் கட்டுகிண்
 கிணிமுழக்குந்,—தார்மணி முழக்கமொடு வருபரி முழக்கமுந் தருமசா
 லைகண்முழக்குஞ், சதுர்மறை முழக்கமுஞ் செந்தமிழ் முழக்கமுந் தமனியத்
 திருமறுகுலார்,—தேர்மணி முழக்கமுங் கிளர்கச்சி நகராளி சிறுபறை
 முழக்கியருளே, சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை
 முழக்கியருளே.

ச

நரம்புதிர மென்புதோன் மூளைதசை பலகூடி நரியுமடி செயியசுருள்
 வா, ஞாயுநெட் டலகுவீரி சிறகர்வன் கழுகுமிது நமசென்ன வந்தவுடலும்,—
 னிரம்புதயர் செய்தடங் காதுழன் றெழியாத நிரயத் தழுத்துபுலனு, நெறி
 மருண் டலமுந்து திரிகின்ற புன்மனமு நில்லா தியங்குமுயிரும்,—பரம்புபற்
 பலவாய குணமுமல னென்றுபோய்ப் பாசநிலை குலையநின்ற, படியிலெனை
 யறிதலே நினையறித லாகவிரு பதமுமென் முடியில்வைத்துத்,—திரும்புத
 விவாதவொரு பதமுதவு கொடையாளி சிறுபறை முழக்கியருளே, சிவ
 நெறி தழைக்கவரு சிவஞான தேவனே சிறுபறை முழக்கியருளே.

சு

வேறு.

அரிமதர் மழைக்கண் வளர்வா ரவிரறன் மருட்டு குழல்வா
 னணிமதி கவற்று துதல்வே யனவொளிர் மணித்தொ டியதோள்
 வரியளி மிடிக்கு மிடயா மதுடை திறக்கு மலர்வான்
 மதிமுக மலர்க்கு முசம்வீழ் மணியிதழ் வளைத்த சிலைதாழ்
 முரிபுருவ முத்து நகைநெர் முகிழ்முலை வளைக்கை மடவார்
 முதிர்படை யெழுச்சி மசவேண் முரசதிர் முழக்க மறவே
 திரிவறு சவத்த ரசநீ சிறுபறை முழக்கி யருளே
 சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.

க

பழுதிறலை மைக்கு மணியே படுபறை முழக்கு மதூர்
 பணியென வெனைத்து நினைவேல் பனைபுரை புழைக்கை யுழல்வான்
 மழைமத மொழுக்கு கவுணல் வளைபிறை மருப்பு வரைமேல்
 வருமாச னுக்கு நிறையா மதுவுறை பிவிற்று மளிவாய்
 உழுமல ரயற்கு மலரா ஞயிரெனு மவற்கு மிறையா
 மொருமுத னடிக்கு மதனா லொருகுறை படைத்த துளதோ
 செழுமுகில் கவற்று கொடையாய் சிறுபறை முழக்கி யருளே
 சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.

எ

மறியுள்வளி யைச்ச முனையாம் வழியுற வியக்கி மணியாழ்
 வளரிசை மடுக்க நினைவார் மனவிழைவி னெட்டு மடியாய்
 எறியுநின் மலர்க்கை யதனா லெழுபறை முழக்க மடியே
 மிருசெவி மடுக்க விழைவே மிகல்கரி முறிக்க வளையா
 முறியுமலர் மொய்த்த விணர்வீ முரலளி மறித்து மருளான்
 முறியிடை மறத்தி யர்கடாழ் முடிசெருகு கொத்தி னிடையே
 செறியுமயி லைக்கி ரியுளாய் சிறுபறை முழக்கி யருளே
 சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.

அ

பகழிபுரை மைக்க ணளிவீழ் பனிமலர் முடித்த குழல்வார்
 படுமுகிழ் முலைத்தி ருவொடே பணிமதி நிறக்கொ டியனாள்
 புகழ்வரை சவத்தின் வருமோர் புதல்விசெவி யிற்ப ருகுபால்
 புரையமுழ லைச்சொன் மணிவாய் புகலவவள் கட்கி னியனாள்
 மகிழ்மக வினுக்க மையுமா மணியணி யுறுப்பு றவுலாய்
 வருமரு மகத்த னிமைபோர் யொழியமணி முத்த ருவிதாழ்
 திகமுயயி லைக்க னுறுவாய் சிறுபறை முழக்கி யருளே
 சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.

க

உரைசெயு மெவற்று மெனைநேர் வுறநகர் கனத்த நிலையா
 லெனவுல கமிழ்த்து கடைநா னொலிகடன் மிதக்கு நகர்வாழ்
 அருள்வடிவ வொப்பி லுமையா ளணிமுலை கறக்கு மருளா
 ரமுதமுண மிக்க விழைவா லமுதகுழ விக்கு நிகராய்
 வருநக ரனைத்தும் வனையா மழையிய முழக்கி யெதிர்வார்
 வரவா விருப்ப முறுமூர் தொறுமலி தவத்த ருடனே
 திருவடி வருத்தி வருவாய் சிறுபறை முழக்கி யருளே
 சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.

க0

சிறுபறைப்பருவம் முற்றிற்று.

சிறு தேர்ப்பருவம்.



அருவடிவ மாகிமன மொழிகடந் துயர்பிரம மங்கையினு நெஞ்சுகத்து,
 மணுகிவன் சிறைக்கொடியி னிருவிழிக் கொருமணி யமர்ந்ததென நின்ற
 நிலையைக்,—குருவடிவு கொண்டெணர்த் துறுகுணக் குன்றமே கோடிமா
 தவர்குறுகியே, குற்றேவல் செய்சரு கிருந்துநின் றிருவுளக் குறிப்பின்
 வழி யொழுகிநிற்பக்,—கருவடிவ நிலையென்று செய்யாத கொலைகளவு
 கட்காம மேபயிலும்வெங், கயவர்தமை யுறவுகொண் டொழியாத வென்ற
 னைக் கடிதினரு குறவழைத்துத்,—திருவடிகள் புன்றலைக் கணிசெய்த வரு
 ளாள சிறுதே ருருட்டியருளே, சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
 சிறுதே ருருட்டியருளே.

க

தகரமலர் வார்குழற் பவளவாய் மடமாதர் தடநெடுங் கண்களென்னத்,
 தாவுமறி கிடைகிடந் திடுபெருங் கொல்லையைத் தண்டிரை சுருட்டியெறி
 யும்,—மகரமனை யுண்டதிர்த் தெழுமகஞ் குன்மழை மாரியென வந்துபிளி
 றும், வளைமருப் புழல்செவிப் புகீர்முகச் சிறுகணல் வலிவேழ மதநனைப்
 பப்,—பகரலரு மெறுழ்வலிப் பிறைமருப் பொருகரும் பன்றியது கண்டு
 செவ்விப், பதமென்ன வழவண்ட முகடுதொடு நெடியமுதிர் பனைதாள
 விதைவிதைக்குஞ்,—சிகரமணி மயிலைமலை முருகனுட னமருமிறை
 சிறுதே ருருட்டியருளே, சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே
 ருருட்டியருளே-

உ

யாவர்யா வருமெழுந் கனவிருள் விழுங்குமோ ரிரவியைத் தத்தமக் கிங், கெதிரென்று புகல்கின்ற தென்னவில வுலகில்வரும் யாவருந் தத்தமக்கு,—மேவுமா ரருளுடைய நென்னவரு மவிரோதி விரிகடர் விளக்கொன்றுதான், விழைபவொரு கம்பத்து மிசையிருந் தகமெலாம் விரிகதிர் பார்ப்புமதுபோல்,—ஒவிலா வண்புகழ்க் கதிரொளியை வெண்டிரையு வோதையங் கடலுடுத்த, வுலகெலா மொருமயில வரையிருந் தொளிர்விக்கு மொருவமா முதறடிந்த,—சேவாச்சே ரூபதியொ ற்றறிருந் தெனையாளி சிறுதே ருருட்டியருளே, சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.

க

போரொன்று வஞ்சமன வெஞ்சொற் கொடுத்தகுவர் புரமொன்றிரண் டிமொருசன், பொருவென்ற வஞ்செழுத் தோதமவர் வினைநிலைமை போல் வதற் கேகும்ருளால்,—வாரொன்று குங்குமக் கொங்கையந் திருமாது மனை யடைத் துந்திறந்தம், வந்துலா வருமிரண் டாழியும் பொய்யாத வாய்மை நன் நெறியந்தணர்,—நேரொன்று நெஞ்சவஞ் சாலதனி லகலாது நிற்கு மா வீரிரண்டு, நிரையிதழ்த் தாமரைத் தவிசினுறை யொருபாகு நிகழ்வற்று மேவுறபெருந்,—தேரொன்று கொண்டவிறை யுளமகிழ வெம்மைய சிறுதே ருருட்டியருளே, சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.

ச

குன்றலரு மருளாள நென்றமொழி நிற்குநிக் கொண்டிசெல் கின்ற தெனவுங், குறித்தொருவர் பாலென்ற வளவிலம் மொழிசென்று கோவ முதி னோர்தலெனவும்,—நன்றினிய பழமென்ற வளவின்னெட் டிலைவாழை நற்கனியி னெய்தலெனவு, நாடரும் பிள்ளையென் கின்றமொழி யாண்ம கவி னண்ணுமா நெனவுமீசன்,—என்றளவின் விடமெழுந் திடநடு நடுங்கி நிலையின்றியிரி தருதேவரை, யெய்தாமன் மணிகண் டனைப்பொருந் துத லெனவு மிவணகர மென்பதுதனைச்,—சென்றடையு மொருபெருங் கச்சி நக ராளிரீ சிறுதே ருருட்டியருளே, சிவசமய குலதிலக சிவஞான மா முனிவ சிறுதே ருருட்டியருளே.

கூ

வேறு.

கருத்திற் காண்குறு நாடிகண் மூன்றையுங் கண்டிநன் னடுநாடி

கலந்தி யங்குறு முயிர்க்கழி விலையெனக் காட்டினோ யினர்நெஞ்சந் திருத்திக் கைப்புவிட் டருமறைப் பாலொடு தீநிறப் பெருமுக்கட்

உஞ்ச வைக்கனி தன்னையுட் கொள்கெனத் தெருட்டுடி முனங்கூட்டு மருத்துப் பையினைச் சோதித்து வெண்பொடி மருந்தெடுத் துடல்பூசி மணிய ணிந்தரு ளஞ்செழுத் தாகிய மந்திரம் பிறழாமல்

உரைத்திட் டோட்டிறும் பவப்பிணி மருத்துவ னுருட்டுக சிறுதேரே

யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.

கூ

வண்ட மிழ்ப்பெரும் புலவர்தஞ் செய்யுளின் வழப்படாச் சொல்லோடும்
வழுவு மைத்தசொற் புணர்த்திடு மாறென வயங்கிள மதிசூடி
தொண்டு பட்டிடு மயறபு நன்னெறித் தொழுப்பின ரொடுகூடச்
சுளிவு றுத்தடி யேன்றனைத் தழுவினே தொல்விசைப் புலவோர்தம்
தண்ட மிழ்த்தொடை புணர்க்கிலா முழுவழுத் தாழ்ந்தபுன் சொற்போலச்
சங்க ரன்றிருத் தொண்டில்வேற் றுலகரைச் சார்வற வரைந்திட்ட
ஒண்ட ரைத்தனி முகமெனுங் கச்சிய னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே. எ

வம்பு லாமலர்ப் பொழிவிடை யுடைந்துகு மாங்கனிச் சாரேடும்
வண்டு முங்கடி மலர்முறுக் கவிழ்ந்தபெய் மதுப்பெயர்ப் பெருவெள்ளம்
அம்பொன் மாமணிப் பூணிள முகிண்முலை யரிமதர் மழைக்கட்கே
முரிச்சி லம்படி மாதரோ டெழின்மத னெறு முதிர்வேனில்
பம்பு வான்றிரை யாணர்த்தண் புனலெனப் பாய்ந்துபா வியாற்றோடிப்
பரவை தன்கரு நிறந்திரிந் துப்பறப் பரந்துறும் விழவானும்
உம்பர் போற்றிசெய் காஞ்சிமா நகரின னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே. அ

திலக வாணுதற் பவளவாய் மலைமக டிரண்முலைத் தடந்தோயுஞ்
செஞ்ச டைப்பெரு மான்விளை யாட்டயர் செழுமலர்ப் பொழிற்கூடல்
பலகை மீ துமுன் னுயர்த்துள செந்தமிழ்ப் பழமலர்த் தொடைவீழ்ந்து
படிந்தெ ழாதிருந் துறுபொருட் சுவைநரூப் பருகுறு பெருங்கல்விப்
புலவர் தூய்மன மெனுங்களி வண்டினம் புக்கிருந் தொருங்குண்ணப் [ம்
புனைந்த விக்கொடுந் தமிழ்ப்புகர்ச் செம்மொழிப் புதுமலர்த் தொடையார
உலகெ லாம்புகழ் திண்புயத் தணிபவ னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே. கூ

வந்து நம்புகழ் பாடுநர் தமையெலா மருவுடம் பிறுதிக்கண்
மாசற் றெங்கணு நிறைசிவ மாக்கியே வைத்திடுஞ் செயலன்றி
நந்து கின்றவோர் பதத்தினுண் மறுபையி னன்னுதும் படியுய்த்த
னமக்க டாதென விம்மையே வண்டியிர் நனைகவுட் பகையாற்றல்
சிந்தும் வன்மருப் பெறுழ்வலிப் புகர்முகச் சிறுவிழிப் பெருவேழச்
செல்ல வந்திர னாக்குத லுடையவண் செழுமணித் தாளங்கள்
உந்தும் வெள்ளரு வித்திரு மயிலைய னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே. க0

சி று தே ர் ப் ப ரு வ ம் மு ற் றி ற் று.

சிவஞானபாலையசுவாமிகள்

பிள்ளைத்தமிழ் முற்றிற்று.



சிவஞானபாலையசுவாமிகள்

க ல ம் ப க ம்.

காப்பு.

நேரிசைவேண்பா.

சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்மேல்
பத்திதரும் பல்வகைய பாட்டுசுவம்—அத்தி
அலங்கலா வாளை யடுத்தபிடி யீன்ற
விலங்கலா வாளை விரைந்து.

மயங்கீசைக்கோச்சுக்கீகலிப்பா.

நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கயிலைக் கிரியாகப்
பார்தாங்கு வரையெல்லாம் பணிக்கலைவெண் மதியாகக்
காய்கதிர்மான் நேரிரவி கடலமுதந் தானாகப்
பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக
ஞாலத்த களிற்றைத்து நகைமணிப்பாம் பிறையாக
ஆலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய்.

இது ஆறடித்தரவு.

தன்னிலையு மெதிர்காட்டாத் தமமாகு மாணவநோய்
நின்னையல தெஞ்ஞான்று நீங்குவது தானன்றே
துன்னிருள்வாய் முழங்குதிரை சுருட்டுகடன் முகட்டெழுந்த
மன்னுகதி ராலன்றி மற்றொன்றான் மாயுமோ.

தத்துவமாந் திரையெழுந்த தனிமையைப் பெருங்கடலுன்
மெய்த்ததாட் புணையன்றி வேறொன்றாற் கடப்பரிதே
மைத்திரைவார் கடலியன்ற மரக்கலவ்கொண் டன்றுபோய்
இத்தரைவாழ் மனிதர்கடந் தேறுவதற் கொன்றுண்டோ.

பழியிலா வறங்கள்பல பயின்றாலு முன்றிருவாய்
மொழியினு லன்றிவான் முத்திநிலை கிடையாதே
விழியினு லலதுலகின் மேவுமுருப் பிறிதுபொறி
வழியினு லெதிர்காணு மனிதர்தா முளர்கொலோ.

இவைமூன்றும் நான்கடித்தாழிசை.

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௨௩

கொடுமிடி கெடவடு கொடைபடு நடையினை
சடையொடு நதிபணி தவழ்மதி யொருவினை.
மறையறை முறையற மறமற வருளினை
பொறிநெறி மறகுறு புலனிலை யலகிலை.
அரிகரி பகையிடு மணிமணி மயிலையை
வரியரி மதர்விழி மலைமக ணகரினை.

இவைமூன்றும் ஈரடியராகம்.

முன்னாள் லொருஞான முனையின்ற வாரமுதம்
எந்நாளு முண்கின்ற யாரேநின் னளவறிவார்.
நவத்தமிழ்வே தம்புகலு நன்மொழியிங் குண்மைபெறத்
தவத்தொடுதா னஞ்செயுமோர் தன்மையுனக் கலதுண்டோ.
மெய்யிலே பொய்தோன்றி மெய்யாக மயக்குறும்பு
பொய்யிலே பொய்தோன்றப் புகலுமுனைப் புகல்வார்யார்.
இருப்பம்பு பட்டுருவ வெய்தாலுந் தளராமல்
கருப்பம்பு படாவண்ணங் காப்பவர்க்குத் துணைநீயே.
கருமேனி யொழிந்தடியேங் கதிகாண நீயருளால்
திருமேனி கொண்டிருந்து செய்ந்நன்றி மறப்பேமோ.
தவப்பிணிக்கு மூலமலந் தான்மூல மாய்க்கிளைக்கும்
பவப்பிணிக்கு மருந்துனது பார்வையே தானன்றோ.

இவையாறும் ஈரடித்தாழிசை.

வாத மாற்று நீ, போத மாற்று நீ,
வாய்மை யாக்கு நீ, தீமை போக்கு நீ.

இவைநான்கும் முச்சீரோரடியம்போதரங்கம்.

வசைகெடுத்தனை, இசைகொடுத்தனை,
செயலொழித்தனை, மயலழித்தனை,
யறம்விநித்தனை, மறமிநித்தனை,
விழைவறுத்தனை, பிழைபொறுத்தனை.

இவையெட்டும் இருசீரோரடியம்போதரங்கம்.

எனவாங்கு - இது தனிச்சொல்.

நாவலர் புகழ்சிவ ஞான தேசிக
எவ்வ மகன்ற சைவ நாயக
நின்னடிக் கமல நெஞ்சற விருத்தி
நறுமலர் தூவி நாடொறும் பரவுதூஉம்
செவ்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்கும்
காதிற் நீம்பால் கமர்கவிழ்த் தாங்கு
பாப்பல பன்முறை பாடி நின்னைப்
பாடா மாந்தர் பக்கல்
கூடா வடியரிற் கூட்டுக வெனவே.

இது ஒன்பதடி நேரிசையாகிரியச்சுரிதகம்.

உஉச சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம்.

நேரிசைவேண்பா.

வேவ மலரும் விழிகரந்த நிண்ணைமதன்
 தேவ சிவஞான தேசிகா—மேவிலனென்
 உள்ள மறிந்த வொருநின் நிருமேனிக்
 கள்ள மறிந்தனனென் கண்டு.

உ

கட்டளைக்கலித்துறை.

கண்டே னறிவெனு மொண்சுட ரேற்றிக் கருத்தகன்மெய்த்
 தண்டேயு மன்புநெய் பெய்துபொய் வாசந் தடுத்தொளிரக்
 கொண்டே மலவிரு னெல்லாந் தூர்த்தெவ் குடிமுழுதுந்
 ஓதாண்டே யெனுமெய்ச் சிவஞான தேவன் றுணையடியே.

கூ

பதீனூத்துசீர்க்கழிநேடி லடியாசிரியவிருத்தம்.

அடிமலர் சிவப்ப நடந்துள முனிந்த வணங்கினைக் கூட்டுதல் வேண்
 டா, வடியனென் றமிழ்க்குக் கலந்துட னிருந்த வரிவையைப் பிரிவுசெய்
 திடுக,—மிடிமலி வறிய செங்கல்பொன் னாக்கி வியப்புற வுசவுசல் வேண்
 டா, வெந்தெரி பசும்பொன் செங்கலாக் குகநீ வேறுனை வேண்டுவ திலை
 யே,—பொடிமறை சழல்போ விருந்துல கினர்கட் புலப்படா னுபர்சிவ
 ஞானி, புயியிலென் நிருப்ப வனையன்யா னென்று பொங்கொளி யிரவி
 போற் றேன்றிக்,—கடிநக ரெவற்றுஞ் சிறந்தபொற் புரிசைக் காஞ்சியிற்
 போந்தகற் பகமே, கதிர்மணி வரன்றி யருவிவந் திழியுக் கயிலேநர் மயிலேகா
 வலனே.

சு

எழுகீர்க்கழிநேடி லடியாசிரியவிருத்தம்.

வலந்திரி கதிர்கா ணுலகின் ரெல்லாம் வந்துகேட் பனவிலை யெனாத
 நலந்தரு மொருநீ தமியனென் கேட்ப நானல திலையெனத் திருவாய் [கே
 மலர்ந்துரை செய்த தென்கொலோ வறியேன் மயிலமால் வரைமணி விளக்
 புலந்தெறு வீரர் பெருமவென் நிறைஞ்சிப் புகழ்சிவ ஞானதே சிகனே.

ரு

கலிவிருத்தம்.

சுகரியி னெழுதின மணியின் றேர்ப்பரிக்
 கிகலிர வுளதுகொ லிருவி னைத்தொடர்
 நிகரறு நினையடை நிலையி னோர்க்கிலை
 நகரியி னமர்சிவ ஞான தேவனே.

சு

அறுகீர்க்கழிநேடி லடியாசிரியவிருத்தம்.

தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு மற்றையோரும்
 மேவரு நிலைய ராக வினையினேற் கருள்பு ரிந்தான்
 மூவரு மிறைஞ்ச ஞான முதல்வனெண் மயிலை மேவி
 யாவரும் விழையும் வான மிலான்புலம் பொழியு மாறே

எ

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௨௫

மேற்படிவேறு.

மாறு செயுமைம் புலக்கணமே குணமே மயக்கு மாயையே
வேறு செயுமா ணவமலமே வினையே நூந்தம் விறல்காட்டித்
தேறு செயுநஞ் சிவஞான தேவ நெதிர்தான் செல்வதன்முன்
கூறு செயுநீர் செய்பவெலா மென்பாற் செய்து கொள்ளீரே. ௮

மேற்படிவேறு.

கொள்ளும் வன்பவப் பிணியின ராகிய குவலயத் தவரெல்லாம்
எள்ளும் வெந்துயர்ப் பவப்பிணி மருத்துவ நெனப்படு சிவஞான
வள்ளல் வந்துவண் மயிலேமல் வாழ்தலை மணிவிளக் கெனக்கண்டும்
உள்ள ரைந்துசென் றுரைக்கில ரென்கொலோ வுண்டுதெத் துழல்வாரே. ௯

மறம். பன்னிருசீர்க்கழிநெடி லடியாசிரியவீருத்தம்.

வாரா யரசன் றாதனென வந்த வொருவ யாமகந்தை
மலையை யுடைக்குஞ் சிவஞான வள்ளன் மயிலக் குறவர்காண்
ஏரா ரெங்கள் குலமகளை யின்று கேட்ப நினைவிடுத்த
விறைவன் றிருக்கா ளத்தியிடை யெங்கண் மிச்சின் மிசைந்தவனூல்
சீரா ரெயிறு தராமெனச் சிதற வடிபட் பிழல்கின்றேன்
சிறிய குலத்திற் பிறந்தவனே செந்தாண் மலராற் றேய்ப்புண்டு
பாரா ரறிய வுடல்குன்றிப் பகற்போ தெல்லாம் புறப்படான்
பழைய குடியிற் பிறந்தவனே பகரா யுள்ளம் வெருவேவே.

அறுசீர்க்கழிநெடி லடியாசிரியவீருத்தம்.

வேலுடையா னெடுமயிலை மலைமேவு சிவஞானி வினைக டர்க்குங்
காலுடையான் புகழோடு வெள்ளிமலை நிறைநிற்பக் கணம்போ தாமல் [ற்றுத்
பாலுடையான் மிசைவைக்கப் பட்டதன் மேல்வைத்தோன் பால்வெண்ணீ
தோலுடையா னவன்மீது வைத்ததன்றே விளமதியஞ் சொல்லுங் காலே.

கலநிலைத்துறை.

காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீ தில்
ஆலம் போல்வெங் காலனு மந்தோ வணுகுற்றான்
சீலங் கேண்மி னெய்யென வேநஞ் சிவஞானி
கோலங் காணுங் கொள்கை கருத்திற் குறியீரே. ௧௨

கலவீருத்தம்.

குறியுமிலை வடிவுமிலை குணமுமிலை யுரையாடவோர்
பொறியுமிலை மனமுமிலை புலனுமிலை யரிதாகீ
செறியும்வகை யருள்செய்ப்பொருள் சிவசமய குலதீபமாய்
மறியுமளி மலர்முரலு மயிலைவரு சிவஞானியே. ௧௩

உஉகா சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம்.

நேரிசைவேண்பா.

ஞானிபெய ரேதேனு நன்மைதரு மென்னவுஞ்செம்
மேனிபுகல் வேதம் விதித்தபெய - ரான
சிவஞானி நாமஞ் சிவஞானி யென்னான்
அவஞானி யென்ப வவன்.

கசு

கட்டளைக்கலித்துறை.

அவனோ விவனென் நெனையாளு மண்ண லடியவர்தம்
பவனோ யகற்றுஞ் சிவஞான தேசிகன் பாரில்வருஞ்
சிவனோ விவனென் றுலகமெ லாந்தொழுந் தெய்வமன்றி
எவனோ தமிய னிதயா லயத்தி விருப்பவனே.

கசு

கலிவிருத்தம்.

இருந்து மேனியோ டிம்மை மறுமையில்
பொருந்து போகம் புரிசிவ ஞானிநீ
விரும்பு வாரகட் கெனக்கருண் மெய்விழைந்
தருந்து மாசை யிலாமையி லாசையே.

கசு

மடக்கு. அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ஆசை தனதாண் மூட்டினு னடித்திட்டமுத மூட்டினான்
பாச விருனே யகற்றினான் பதிசே ரறிவை யகற்றினான்
தேச மவியு மாகத்தன் சிவஞா னிப்பேர் மாகத்தன்
நேச மருவி மறியாரே நிரயத் துயர மறியாரே.

கசு

கட்டளைக்கலித்துறை.

மறிமறைத் தாலு மமுமறைத் தாலு மணிமிடற்றின்
குறிமறைத் தாலு மளிமறைத் தாலுமென் கொன்றைமலர்
வெறிமறைத் தாலு மறிவே னுணைமதன் மேற்பகைகமை
நெறிமறைத் தாயிலே யேசிவ ஞான நெடுந்தகையே.

கசு

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நெடுமடைக்கட் குடவளைசென் றடைப்பவிள வராணுழைந்து நீர்செ
லுத்துந், தடைமுடைத்தன் பணைமருதக் கச்சிரகாச் சிவஞானத் தம்பி
ரானே, படமுடிப்பார் மிசைநினது புகழ்பாடிப் பன்மலர்தூய்ப் பணிகின்
நேற்குக், குடமுடைத்தா வெனப்பாசங் கெடுப்பதல்லா வெனக்குநீ
கொடுப்ப தென்னே.

கசு

நேரிசைவேண்பா.

என்ன தவவுதவி யீதென் றுணர்சிலேன்
மன்னுசிவ ஞானமுனி வந்துற்றான் - தன்னேநிகர்
மாசங் கெடுக்கு மலர்த்தடஞ்சூழ் கச்சியிலெவம்
பாசங் கெடுக்கும் படி.

உ0

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௨௭

கட்டளைக்கலித்துறை.

படிக்குப் பெருஞ்செல்வ மாஞ்சிவ ஞானிமெய்ப் பத்தர்மணி
முடிக்குப் பெருஞ்செல்வ மாம்பதத் தானொடு முன்னியெங்கள்
மிடிக்குப் பெருஞ்செல்வ மென்றில ரேதரை வேந்தரொடெங்
குடிக்குப் பெருஞ்செல்வ மென்றுசென் றேறுதுறுங் கோளர்களே. ௨௧

கலிவிருத்தம்.

கோள்வலி செய்வதென் கொடிய வாகிய
நாள்வலி செய்வதெ னம்மைக் கூற்றெனும்
ஆள்வலி செய்வதெ னமுது பானிதன்
தாள்வலி யவைகொலுந் தண்டு தொண்டரே. ௨௨

அம்மாணை. மடகீது. கலித்தாழிசை.

தொண்டர்நெஞ்ச வஞ்சந் தொலைக்குஞ் சிவஞானி
அண்டாஞ்சும் வெள்ளிமலை யண்ணல்கா ணம்மாணை
அண்டாஞ்சும் வெள்ளிமலை யண்ணலே யாமாகில்
கண்டநஞ்சந் கண்டிலநங் கண்ணினு லம்மாணை
கானோ மயிலைவரைக் கண்டக்கா லம்மாணை. ௨௩

கலிவிருத்தம்.

அம்மா சிவஞா னியடிக்க மலம்
மும்மா யைகடந் துமுயங் குமது
சும்மா தலைமீ துசுமத் தினனாள்
கைம்மா றுளதோ கடையே னிடையே. ௨௪

நேரிசைவேண்பா.

இடையினமே போல விரண்டறமு மல்லா
நடையினமே நாமயிலை ஞானி—புடையினமே
சார்வாகா தோடித் தடுமாறு கின்றமையால்
தீர்வாகா மாயைச் செயல். ௨௫

காலம். எண்கீர்க்கழிநெடிடடியாசிரியவிருத்தம்.

செயலெலா மறமாகச் செய்யுங் காலந் திகழ்வெலாம் பொய்யாகத் திக
முங் காலம், அயலெலா முறவாகி யமையுங் கால மறிவெலாந் தனையறிய வண்ண
யுங் காலம், மயலெலா மொழிந்துபா வசுமாந் கால மனமெலாம் போன்பு மய
மாந் காலம், இயலெலாம் பிறப்பொழிய வெடுக்குங் கால மெங்கள்சிவ ஞானி
யரு ளிசையுங் காலம். ௨௬

கட்டளைக்கலித்துறை.

காலுண்டு வாழு முனிவரு முள்ளங் கலங்குநஞ்சும்
மேலுண்டு நஞ்சைய னும்பழி மாறவெல் வீரவனை
மாலுண் டிமிழு முலகமெ லாஞ்சொன் மயிலைவெற்பில்
பாலுண்டு பாலைய னென்றிருந் தாய்கொவெல் பாலையனே. ௨௭

உஉஅ சிவஞானபாலேபசுவாய்களகலம்பகம்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீருத்தம்.

ஐய மயிலைச் சிவஞானி யந்தோ நம்மாற் செயப்பட்ட
உய்ய வரிய பாதகங்கட் கொழிக்கு முபாய மிலையென்று
நைய மனிதர் நினதுதிரு நாமத் தெழுவா யெழுத்திரண்டும்
பைய வொருகா வியம்பியுய்யப் பற்றார் துயரி னுற்றாரே.

உஅ

கலிவீருத்தம்.

உற்பவ நிற்ப தொடுக்க மளிக்கும்
சிற்பரன் மெய்ச்சிவ ஞானி திருக்கை
நற்பிர சாத மலர்ப்பத நம்பால்
சொற்பெறு மூவர் தொழிற்புண ராவே.

உக

கட்டளைக்கலித்துறை.

வேதந் தெளிந்தநின் செவ்வாய் மொழிநின் விராமலர்ப்பும்
பாதம் படுதுக ளெங்குல தேவதை பார்வையெங்கள்
சாதங் களையு மருந்துநின் னாமந் தனிக்குடிலை
நாதன் கயிலை சிவஞானி நீயமர் நல்விடமே.

உ௦

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீருத்தம்.

நல்ல புலவர் பழிச்சிவ ஞானி யெனுமோர் நாமமுறும்
மல்லன் மயிலை மலையனவே ரெருவ னை மதிக்கிலேன்
மெல்ல வொருபூ வீசுதன்முன் வேளை யொரித்த தான்வெகுளி
இல்ல னெனினும் பொறையுளன்போற் றேன்ற னெனினும் யான்றானே

நேரிசைவேண்பா.

யானென தென்னு மிவைகழன்று வந்துசிவ
ஞான குருவை நணுகிலா—மானுடர்தம்
பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத்
தெல்லாக் கடவுளரு மின்று.

உஉ

வண்ணிவிதூது. இன்னிசைக்கோச்சகக்கலிப்பா.

இன்றுபிழை யொன்று மியற்றா வெனைமுனிந்து
நின்று சிறிதுமரு ணெஞ்சுரா வின்மதனைக்
கொன்றுவிடி வில்லைக் கொலைப்பாவ மென்றளிகாள்
சென்றுபுக லீர்நஞ் சிவஞான தேசிகர்க்கே.

உ௩

கலிவீருத்தம்.

கேடு தீர்மயி லைக்கிரி ஞானியைத்
தேடு வார்சிலர் செய்யுங் கருமியை
நாடு வார்பலர் நன்மணி யோகடைக்
கோடு வீழ்மணி யோபலர் கொள்வதே.

உ௪

சித்து. அறுசீர்க்கழீநெடி லடியாசிரியவிரூத்தம்.

கொள்ளிபோன் மணித்தலைநா கங்கிடக்கு மயிலைமலைச் சூகையில் வாழந், தெள்ளுவா னமுதலைய சிவஞானி பதம்பரவுஞ் சித்தர் நான்காண், அள்ளியோர் பிடிசோறு தரிற்பத்தா நாமுனக்கிங் கைய மின்றி, வெள்ளி தான் வருவதன்முன் பொன்னுக்கு வோமிதும் வித்தை தானே. ௩௫

நேரிசைவேன்பா.

வித்தை சிவஞானி வித்தையே காண்பவெலாம்
மித்தையென நின்று விளம்பியே—சத்தியமாய்
நாட்டினு னீதானு நானே யெனப்புகன்று
காட்டினுன் றன்னையே காண். ௩௬

ஊசல். எண்சீர்க்கழீநெடி லடியாசிரியவிரூத்தம்.

காண்டகைய விமிழிசைவென் ளருவி தூங்குங் கவின்மயிலைச் சிவ
ஞான தேவன் கூறும், மாண்டருநன் மொழிகேளா வாவி பாவ வல்வினையு
நல்வினையு நின்று தள்ள, மீண்டுதயர் நிரயமொடு துறக்க மேவி மெலிவ
கிவ்வா நெனத்திரிந்து காட்டல் போலத், தூண்டுசுடர் விளக்கினையீ ரிரும
ருங்குந் தோழியர்க ணின்றாட்ட வாட ருசல். ௩௭

தாழ்சை.

ஊசலாடுறு நெஞ்சொடும்பிட ருற்றவெற்றிகொள் காலனை
யுணர்ந்திலேன்பய மற்றுவேண்டிய துண்டுத்தழன் ரெண்மலர்
வாசமார்முழல் மாதார்செயு மாலின்மூழ்கின னத்துயர்
மாறுமாறுநி னைந்திலேனெரி வாய்தலிற்படு மனையின்வாய்
தூசலாமனை மீ துவாள்விழி துஞ்சவீழ்பவர் போலவே
தொண்டர் தத்துயர் கண்டிராது துடைக்குறஞ்சிவ ஞானிநீ
ஆசுதீராரண் மிகுதிகாணிய வஞ்சலென்றருள் செய்தியோ
அருண்மறைத்து விடுத்தியோசொ லறிந்திலென்றிரு வுள்ளமே. ௩௮

அறுசீர்க்கழீநெடி லடியாசிரியவிரூத்தம்.

உள்ளதன் பொருள ளிக்கு முயர்சிவ ஞான தேவன்
தெள்ளும்வண் புகழுவ் காமற் நெறுபிர தாப முந்தாம்
வெள்ளைநன் மதியுஞ் செக்கேழ் வெய்யவன் ருனு மாகி
எள்ளவர் தெதிர்வ துண்டோ வெனவெழுந் தலாவு மன்றே. ௩௯

மேற்படிவேறு.

அன்றெடுத்து மலைகுழைத்துப் புரமொரித்த புகழல்லா லளற்றும் வே
னை, நின்றெடுத்து மனங்குழைத்து வினையிரித்த நின்றபுகழை நிகழ்த்தல்
செய்யார், குன்றெடுத்த புகழிருப்பச் சிறுசிலையொன் றெடுத்தபுகழ் கூறல்
போன்மான், கன்றெடுத்த காமறைத்துச் சிவஞானிப் பெயர்படைத்த கரு
ணைக் குன்றே. ௪௦

தவம். கட்டளைக்கலித்துறை.

குன்ற மறையுள் விபூதியென் நேசொலுங் கூற்றினுக்குப்
பென்றூத செல்வ மென்பொருள் கூறும்வன் பூசாரும்
தன்ற மரைமலர்க் கைநீறு சாத்தத் தவம்புரிவர்
என்ற லெவாசிவ ஞானிதன் மேன்மை யிசைப்பவரே.

சக

புயவதப்பு.

இசைபோகி மாழ்கமத னம்பைக் கடிந்தன
விளநாக வீருரியொ டென்பைத் தூரந்தன
வசைபோகு மாரரிகர் கண்டிக் கிசைந்தன
மகமேரு வாதுவரை யஞ்சக் கிளர்ந்தன
நசைபோகு மாதவர்க டென்பைத் தூரந்தன
நயநீறு தேய்வையென விஞ்சத் திமிர்ந்தன
திசைபோகு தூயதமிழ் தங்கப் புனைந்தன
சிவஞான தேசிகர்தம் வென்றிப் புயங்களே.

சஉ

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிரூத்தம்.

புயன்மறையா மயிலைமலைச் சிவஞானி நீயேயெம் பொருளிற் கொண்ட,
செயன்மறையா விளவேறு கார்தவன்யா னலனென்னிற் நெளியச் சொல்
வேம், அயன்மறையா நின்னடிகண் டனமார வாரங்க ளாகா துன்றன்,
இயன்மறையா துரைசெய்தி செய்திலையே லலர்தூற்ற விளைக்கி லேமே.

மேற்படிவேறு.

இளைக்கு மிடயற் குறுபொருளா மிறைவற் கரசாங் கூற்றுவனை
விளிக்கும் பிணிக்கு மருந்தாகும் விடத்திற் கருஞ்சீர்க் கலுழனும்
வளைக்கும் பகைக்குப் படையாகு மலடர்க் கரிய மகவாகுந்
திளைக்குங் கருணைச் சிவஞான தேவன் நிருக்கைத் திருநீறே.

சச

நேரிசைவேண்பா.

நீறுவாய் கோலநினை நெஞ்சமே நெஞ்சமவற்
கூறுநா வேமாற்றங் கூறுநா—பாறுவீழ்
வேல்பிடிக்குஞ் செவ்வேள் வியன்மயிலை ஞானிமலர்க்
கால்பிடிக்குங் கைகளே கை.

சரு

நேரிசையாசிரியப்பா.

கைகமழ் நறிய கறியொடு படுதம்
மென்மைவெள் ளடிசி வின்மை மாந்தி
விலைவரம் பறியா மென்றுகி வின்மை
நாடொறு முடுத்து நகைமணிப் பசும்பொற்

௫. பூண்டன தின்மை காண்டகப் புனைந்து
 திண்குற றிரிஞ்சுஞ் செழுஞ்சாந் தின்மை
 பூசிப் பொன்மலி புரிசை மாடத்
 தின்மையின் மலர்ப்பூம் பள்ளி யின்மையிற்
 கருங்கட் செவ்வாய் வெண்ணைகைப் பசுந்தொடி
௧0. இளமுலை மாத ரின்மையொடு தழீஇ
 வாழா நின்றநின் வண்புகழ் பாடும்
 நல்லிசைப் புலவர் நற்பொரு ளின்மை
 கண்டது பொறாது கவலைகூர்ந் தழிக்கும்
 நின்னை யென்றோ நிலமிக்கமுந்நர்
௧௫. அழுக்கா நிலனென வழக்கா சறைகுவர்
 தவப்பல விடர்செய் பவப்பிணி மருந்துவ
 கலங்குறு தன்மைப் புலந்தெறு வீர
 அடியார் கொள்ள மிடியாச் செல்வ
 நானிலம் புகழ்சிவ ஞான தேவ
௨0. அடியே மருளா தறிதரக் கூறுதி
 என்றவன் றினையே யாம்விரு யறிகுதும்
 நங்கண் களிப்ப நண்ணு மாயின்
 அணியென விறங்குவெள் ளருவி
 மணிமலி மயிலை மலைகிழ வோனே.

சக

கட்டளைக்கலித்துறை.

கிழவி யெனுமிக் கிரிராச கன்னிகை கெண்டையங்கண்
 அழவி மலனைத் தழுமூ ரமர்ந்த வழதமுளி
 தொழவி கலமி லுயர்ஞானங் கூறுஞ் சுடரிலைவேற்
 குழவி தனினு முனையே விரும்புங் குடமுனியே.

சஎ

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

குடக்கெனப் படாக்கு ணக்குங் குணக்கெனப் படாக்கு டக்கும்
 வடக்கெனப் படாத தெற்குந் தெற்கெனப் படாவ டக்கும்
 நடக்குமெய்ப் புகழ்மர் கச்சி நகர்ச்சிவ ஞான தேவே
 படைக்குமப் பெரியோன் றன்னைப் பரவுவார் பரவு வாரே.

சஅ

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

பரம யோகி யென்றுடம்பிற் பாதி யொருத்தி கொளக்கொடுத்துப்
 பகர்வுற் றறநன் மகனையடும் பாத கத்திற் குடன்படுத்தித்
 தருமி தானென் றெருதேறிச் சாந்த னென்று புரமெரித்துத்
 தம்பி ரானென் றெருவற்குச் சந்து மகளிர் பானடந்து
 பெருமை யாள னென்றுபோய்ப் பேய்க்கூடத் தாடிச் சின்மயனும்
 பெயர்பெற் றவையி னம்பியாற் பித்த னுகிப் புனிதனெனஞ்ச்
 சிரமு மாலெ யென்புமீஇத் திரிந்த முரண்கொள் செயலெல்லாம்
 தீர்வான் வந்த சிவஞான தேவற் கிலையொப் பாவாரே.

சக

௨௩௨ சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம்.

பதீனுச்சீர்க்கழிநெடி லடியாசீரியவிர்த்தம்.

வாரியங் கரையீர் வாளிலைக் கைதை மலரெனத் தோன்றுவர் சிலர்தாம்
மதூவீர்ங் கரும்பின் மலரெனச் சிலர்தாம் வருவாரீ கற்பக மலர்போல்
காரியங் களத்த் நாட்டுசெய்தா மரையின் கழலொலி யாவுமூர் போகி
கண்களாற் கண்டு கேட்டுமூர்ப் பச்சைக் கந்தமா முனிகரத் துதித்தாய்
வேரியங் கமலத் தாளிழை மருங்குன் மெல்லியற் பெண்ணெரு கம்பம்
மேவுற வீருமா தங்கமும் கட்டி விடாதமர் நகர்கண் யகமும்
பாரினன் முகமா மிக்கரை முனிந்த பான்றிரு வக்கரை நகரும்
பயிலிட மெனக்கொண் மயிலைவா முமுத பானமார் ஞானமா தவனே. ௫௦

கட்டளைக்கலித்துறை.

தடங்கட னீர்முகந் தாங்குப் பொழியினூந் தண்விசம்பு
நெடுங்கட னீர்மை பெறல்தோல வேதங்க னீறுதொட்டு
கடுங்கிடு மாறில் சிவஞான தேசிக னல்கினுமோர்
படங்கிடை ஞால முடையார் பெறுகுவர் பாக்கியமே.

௫௧

எண்சீர்க்கழிநெடி லடியாசீரியவிர்த்தம்.

பாக்கியமும் பாலுமுமை புகட்டியமெய்த் ஞானப்
பாலனீ யளவிறந்த சிவபெருமா னடியார்க்
காக்கியிடல் கருதியே யுருத்திரபல் கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ வெனத்தன்
தூக்கினிடை யுரைசெய்தா னென்றேயென் றனக்குத்
தோன்றுகின்ற துலகில்வே ரெருவாரிலா மையினால்
சீர்க்கவிஞர் புகழ்மயிலை மால்வரையின் விளக்கே
சிவஞான தேவனெனச் சிறந்தவருட் கடலே.

௫௨

நேரிசைவேண்பா.

கடலுலக மேத்துங் கருணைமலை மாயை
நடலை தபுமயிலை ஞானி—விடலரிய
நல்லினத்தை நண்ணு நணுகமுட லாமுதலூர்
மெல்லினத்து ளாதிநிலை மெய்.

௫௩

களி. எண்சீர்க்கழிநெடி லடியாசீரியவிர்த்தம்.

மெய்த்தவறு சமயங்கட் கிறைவ னாகி விளங்குசிவ ஞானகுரு வாம
மென்னுஞ், சத்திசம யத்தினுக்குக் கள்ளு மூலூந் தகுமெனமான் மதுகை
விடா னாகி நின்றான், புத்தலரி யயன்காகக் கொண்டு வந்தான் புராரியுழை
யைங்கரன்பே ரெலிகைக் கொண்டான், மெய்த்தவடி வேன்முருகன் சேவல்
கொண்டா ளிலினனே னார் முயன்முமுதும் விழுங்கி னானே.

௫௪

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௩௩

தலை. கலநிலைத்துறை.

விழுங்குவன் போலது கொண்டற லோதியின் மேல்வைத்தான்
அழுந்தற வாள்விழி யொத்தின டேமொழி யன்பாநின்
செழுந்தழை பட்டது நஞ்சிவ ஞானி திருத்தாள்கள்
பழம்படு நெஞ்சடை யார்கரம் வந்து படும்பாடே.

௫௫

என்சீர்க்கழீநேடிலடியாசீரியவீருத்தம்.

பாடு வாரிசை யறியு மியாவழும் பணியு நல்லிய லம்ப லத்துநின்
ரூடு வாரறி வார்கொ லோவறி யார்கொ லோவெனப் பாடு வார்கொளத்
தோடு வார்செவி நல்கி னொணுயர் சூவி நஞ்சிவ ஞானி நீபடை
வீடு வார்செவி யாக நல்கினை விலகி நல்லியற் புலவர் கொள்ளவே.

௫௬

அறுசீர்க்கழீநேடிலடியாசீரியவீருத்தம்.

கொள்ளு முண்டி பகுத்துண்டு பெருஞ்சீர் கொண்டா னின்சூரவன்
கள்ளும் வண்டு மராமலர்ப்பூம் புலியூர்ப் பச்சைக் கந்தமுனி
தெள்ளு மிருஞ்சீர் நீபகுத்திட் டெண்ணு துற்றாய் சிவஞானி
துள்ளு மருந்தா யினுங்கன்று சொல்லா ரோசொ னல்லாரே.

௫௭

கட்டளைக்கலித்துறை.

கல்லா ரவன்சொல்வ தெல்லாம்பொய் யென்பவர் நன்மையிலாப்
பொல்லா ரவனைமெய் யாளனென் பார்மெய்ப் பொருளுணர்ந்த
வல்லார் மயிலைச் சிவஞானி யைச்சொல வாழ்திறவார்
கல்லா ரவனியல் சொல்வமென் றேபல கற்றவரே.

௫௮

கலநிலைத்துறை.

கற்றுவேத முற்றுமாயை கழலுமீச னேபதி
சொற்றசைவர் கட்டுகெனச்சொல் சொல்லுமாவி யேபரம்
முற்றும்வைதி கர்க்கெனச்சொன் மொழியுமாறு மாறுநாம்
உற்றமலை ஞானதேவ னொருசொ லுண்மை சொல்லவே.

௫௯

தாழ்சை.

சொல்லருங்கயி லைத்தணந்தனை துன்னுநீவிட குணமுழார்
கடல்செய்சாபமு மின்றியேசம னோக்கமெய்தினை தோலுடை
பல்லெலும்பணி கோலமோவினை பாதியாணெனன் மாறினை
பணிகன்யாவமு ருதகன்றனை பாணிசென்னிசு மக்கிலை
வில்லிருந்தத மும்பொழிந்தனை மீளநஞ்சயி ரிந்தனை
விரைந்து சோறிடு மனையைநல்கென வேண்டுமாறு மறந்தனை
கொல்லிரும்பா சினைவிடுத்தனை குறைவிலாமதி மேவினை
கோதறுஞ்சிவ ஞானியேயருள் கூருஞானவி நோதனை.

௬௦

உரு.ச சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம்.

கட்டளைக்கலித்துறை.

வினையே நெனிநுங் கொடியே நெனிநும் விதிவிலக்கு
நினையே நெனிநு மியானே யறங்கனி னின்றனுடையேன்
அனையே யனைய சிவஞான தேவ னருண்மிகுதி
எனையே யடைதவி னாலைய மேது மிதற்கிலையே.

சுக

நேரிசைவேண்பா.

இல்லாமை யில்லாமை யெய்தலா நூன்முழுதுங்
கல்லாமை கல்லாமை கற்கலாம் - வல்லான்
சிவஞான தேவன் நிருவடியைப் போற்றத்
தவஞான முண்டாயிற் றான்.

சுக

வஞ்சீத்துறை.

தானி யேசிவ
ஞானி யேயெனன்
மேனி யோடபி
மானி யாகுமே.

சுக

அறுசீர்க்கழிநேடிலடியாசிரியவிருத்தம்.

மேவரு மெய்ச்சிவ ஞானி திருப்புசுழ் மேன்மை யிசைத்திடுநாள்
மாவுரகர்க்கிறை தானொளிர் பைத்தலை மாண வசைக்குமதால்
பூவசை வுற்றிடு மாவென மட்டவிழ் பூமிசை யுற்றிடுவான்
பாவின் வியப்புறு மேரு முசற்கிரி பார மியற்றினனே.

சுக

நேரிசைவேண்பா.

பாரார் விசும்புளார் பாதாளத் தார்பரவுஞ்
சீரார் சிவஞான தேசிகா—தீரா
அறவா நினைக்கி னடியேன் பொருட்டுப்
பிறவா நினக்குப் பிறப்பு.

சுக

அறுசீர்க்கழிநேடிலடியாசிரியவிருத்தம்.

பிறந்தான் மேலு மிடிதீர்நோய் தீரென் றெமைப்பின் றொடர்வனென
அறிந்தாய் போலுஞ் செம்பவளத் திருவாய் மலர்ந்தென் னகந்திருத்தி.
இறந்தார் ஞால மிசைப்பிறவா முதுகுன் நகலா தெனவைத்தாய்
சிறந்தார் வாய்மைச் சிவஞானிப் பேரோய் தீராச் சீரோயே.

சுக

நேரிசையாசிரியப்பா.

சீர்வளர் குவவுத் திண்டோண் மாருதி
உயிர்நரு மருந்தொன் றுறுதற் பொருட்டு
முழுமணி கொழிக்கு முகங்கவி முருவிக்
குன்றமொன் றெடுத்த கொள்கை போலச்

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௩௫

௫ சொற்றிறம் விரித்த சுடர்மணிச் செழுஞ்சூட்
 ரொக வேந்த னொருதலை தரிப்பக்
 காதல் கூர்ந்து கண்ணகன் ஞாலம்
 உச்சிக் கொண்ட கச்சிப் பதியும்
 எறும்பியுயிர் நீங்கி லெறும்பி யீரூரி

௧௦ போர்த்துப் போகும் புராதன மலையும்
 ஆன்பாற் கன்றி யளவில்பல் கறிக்கும்
 இன்சுவை விளையு மென்சே யூருங்
 கயிலபோற் சிறந்த மயிலைமால் வரையும்
 இடங்கொண் டிருந்த வெங்க ணையகன்

௧௫ அரன்றிருத் தொண்டர்க் கன்னை போல்வான்
 புகழுநர்க் கடங்காப் புகழுடைப் பெருந்தகை
 உலகா யதனுக் கிலகா யுதமாய்
 அணுமத மோரணு வாகத் துரந்து
 விசேட மதத்தின் விசேட நீக்கிக்

௨௦ காலவா திக்கோர் கால னுகிக்
 குருமத நொய்தெனக் கூறி மாற்றிப்
 பஞ்ச ராத்திரிக் கஞ்ச பகலாய்ச்
 சைவப் பயிர்க்குத் தண்முகி லானேன்
 நாந்தொழ வுருள்சிவ ஞான தேவன்

௨௫ சமய வாதிட டம்மத நிறுவத்
 தகர்போல் வாதிற் ருக்குத னோக்கிச்
 சிரித்துளங் களிக்குஞ் சிவாநு பூதியின்
 மாண்டிட வெம்மை வைத்தனன்
 வேண்டிய செய்கவவ் வீணர் தாமே.

௬௪

பிச்சியார். கலநிலைத்துறை.

தாமே மனிதர் தமதா மயிலைத் தனிஞானி
 பூமேன் மனிதக் கோல மடைந்து புறப்பட்டான்
 மாமேன் மையரா கியமா தவர்தவம் வெளவற்குக்
 கோமே தகமே நீதவ வேடங் கொண்டாயே.

௬௮

அறுசீர்க்கழிநெடிலடியாசீரியவீருத்தம்.

கொண்டசிலை மரமுதலா யினதமைத்தாஞ் சிவமெனவே குறிக்க மாட்டார்
 அண்டர்முத லாயினோர் பாவிக்கப் படுமயிலை யமர்ந்திட் டெம்மைத் [ண்டு
 தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே சிவோகமெனத் துணிந்து கொ
 பண்டைநரர் பவமுமுதற் தொலைத்திடுவ னியாரதிகம் பார்த்தி டரே. ௬௯

உருள் சிவஞானபாலையசுவாமிகள்கலம்பகம்.

பாண். நேரிசைவேண்பா.

பார்த்திடுவ னீலகண்ட பாணன ராகநினைத்
தீர்த்தன் சிவஞான தேசிகன்சீர் - எத்திவரில்
பாண நினைச்சாதி பாராட்டு வேன்பிறர்சீர்
நாண துரைத்துறலா னன்.

௭௦

கட்டளைக்கலித்துறை.

நானே சசிவன் னனிற்பெரி யேனவன் ஞானிதனைத்
தானே யடைந்தில னுன்றிருக் காஞ்சியிற் றண்மலர்ப்பூந்
தேனே யனைய சிவஞான தேவனைச் சேர்ந்திமைப்பில்
ஊனே யுயிரே யெனுமிவை வேறுபட் டியந்தனனே.

௭௧

நேரிசைவேண்பா.

உன்னைச் சிறையிட் டொனெஞ் சிவஞானி
தன்னைப் பணிவினவித் தான்செய்வன் - என்னைப்
படைப்பேன் கிடைப்பேனென் றெண்ணுதே பாவி
அடைப்பேன் கமலால யா.

௭௨

எழுகீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ஆலய மெனக்கொண் டெம்மனத் தமர்ந்த வருட்சிவ ஞானதே சிக
வெம், பாலைய மலர்க்கண் ணிரண்டுடை யாய்க்குப் பார்வைமூன் றுளனெ
னப் படுவோன், மேலவ னென்னி லவற்குநா விருகண் விண்ணவ னுயர்ந்
தவ னவற்குச், சாலவு மதிக னாவனா யிரங்கட் டவளமார் சுவளவா ரணனே.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

வார னைசி சிதம்பர மங்கல மாதை வீழிபுகார்
சீர னைமலை யம்பர் வலஞ்சுழி சேது மாதவனூர்
ஆர னுடவி நிற்பத பங்கய மாகும் வேறறியேம்
நார னுதி வணங்கு மருஞ்சிவ ஞான தேசிகனே.

௭௩

தாழிசை.

தேசலாவுமணி நாகமீரமதி தேய்வகன்றுவளர் மோவென
ஆசையோடமரும் வேணிநாதனரு ளாளனெந்தைபுகழ் காழிவாழ்
பாசநாசனெனு ஞானமாமதலை பாடவென்புமக ளாகுநான்
மாசிலாதசிவ ஞானிசீர்பரவ மாதரென்புவடி வாவரே.

௭௪

மதங்கு. மேற்படி வேறு.

ஆகுமேயிவன் வலிபிறர்க் காலிபோமுடல் போலவே
மோக மாதரின் மாறிய முதல்வனஞ்சிவ ஞானிசீர்
பாகு போன்மொழி யான்மிகப் பாடியாடிம தங்கிதான்
சோகமேதுமின் முனிவர்தந் துறவு கொள்ளுகொள் கிற்பனே.

௭௫

சிவஞானபாலையசுவாமிகள் கலம்பகம். ௨௩௭

என்சீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

பகலாவெழுத் தைந்தேவடி வாகுஞ்சிவ ஞானி பாற்போகுவ னென்
றேறினே வற்றேனது பொழுதே, புகலாசையி ரும்பேயினிப் போவேனெ
னப் போய்த்தாற் புணர்மூலம் லப்பேயவற் கண்டேகுவ னென்றே, அகலா
மைய கன்றேயக லாநின்றது மெல்ல வாகத்தின்வி னைப்பேயவற் கண்டுஞ்
சிவ ஞானன், இகலாமையி ருந்தேகுவ னெனநின்றது மாயை யெனும்பே
யத னேடேகுவ னெனநந்ததி ரந்தே. எஎ

வஞ்சிவிருத்தம்.

இரந்து நின்றவி லாமையுங்
காந்து நின்றல்க லாமையும்
பொருந்து நிற்புகழ் வேனியான்
திருந்து மெய்ச்சிவ ஞானியே. எஅ

நேரிகைவேண்பா.

ஞானியஞ் ஞானியெனல் ஞானசம் பந்தனெனுந்
தானிமணப் பந்தர்க்குத் தப்பியுழல்—மானுடர்கான்
நில்லாமல் வம்மினே நின்றசிவ ஞானிபதம்
எல்லாம் வழங்குகின்ற னின்றி. எக

அறுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

இன்றுவர்வாய் மகளிர்மய லுறூதென்று மெனைத்தடுத்தா ளிசையக்
கொண்டாய், வென்றிமலி துறவியா தலினீயம் மாதொருபால் விழைந்து
வைத்தோன், முன்றமர்செய் மணம்விலக்கி வலிந்தாட்கொண் டிருமாதர்
மோக வேலை, யன்றமிழ நம்பியைச்செய் தனன்சிவஞா னிப்பெரும்பே
ரடைந்து ளோயே. எ௦

எழுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

அடையாத புல்ல ரினமோ டிணங்க வடியேனை விட்டவொருந்
கிடையாத நினை யுறுமன்பர் தங்கள் கிளையோ டிணங்க வருள்வாய்
திடையாக நாளி னடியான் முனிந்த சிவஞான தேவ மதியைச்
சடையா லணிந்த வவன்வே நியார்கொ றலைவா வெணக்கு மொழியே. அக

கட்டளைக்கலித்துறை.

எனக்குப் பிறப்பில்லை யென்றே கனன்மழு வேந்தவன்யான்
நினக்குக் கருணையென் மேற்றா தலினின் னிலைமைகண்டே
எனக்குப் பிறப்புண்டென் பார்சிவ ஞானி யிருநிலத்தில
நினக்குப் பிறப்புண்டென் பாரல ரோவவர் நிக்தைசெய்தே. எ௨

௨௩௮ சிவஞானபாலையசுவாமிகள்கலம்பகம்,

சம்பிரதம். எண்கீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

நிந்தையறும் படிமுழுது மளப்பம் வாங்கி நெடுவரையொன் நெடுப்ப
மெழு கடலை யள்ளிச், சிந்துவமல் வியினலரி யாக்க வல்லோஞ் செய்குவ
மென் நயன்போனாற் றிசையும் பாரேந், தந்தையினு மினியசிவ ஞான தே
வன் றன்கருணை கொண்டெளிதிற் றருக்கர் கூறும், ஐந்தணுவி லோரணுவு
ளண்ட முண்ட வம்புகொளுஞ் சம்புவைநா யடக்கு வோமே. அ௩

அறுகீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

அடங்க வெலும்புந் தோலுமா யருவ ருத்திட் டிமிழ்கின்ற
உடம்பை நானென் றிருந்தேனை யொழிவில் கருணைச் சிவஞானி
கடந்த பிரம நீயெனவே கழற்கா லென்புன் றலைவைத்தான்
முடங்கு சுருள்வா றாய்க்கொருபொன் முடிசூட் டினெனம் பெருமானே.

தாவுகொச்சகக்கலிப்பா.

பெருமானே சிவஞானிப் பெயருடையோய் நினதருனால்
வருமான்மா பரமுத்தி. மருவுதலே யியல்பாகும்
பரமான்மா வுரைசெய்யப் படுகாசி முதலனதாந்
தருமானே ருபசாரந் தருவதுநிற் கிடைத்திடினே. அ௪

அறுகீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

கிடைப்பரிய நீதுறந்த கங்கைதிருப் பாற்கடலாய்க் கிடந்த தாங்குச்
சடைப்பழகு மனந்தனத றெடுபோகச் சயனமெனச் சார்ந்தான் மாயன்
படப்பணியை நீங்குதலால் வளர்ந்துபோ யிற்றுமதி பாணி மானை
விடுப்பவத னுடல்புகுந்த தரியசிவ ஞானியென விளங்கு வோயே. அ௬

கட்டளைக்கலித்துறை.

விளங்காத வண்ணம் பிறர்திங் கடக்கி விரித்துநன்மை
உளங்காதல் செய்துரைப் பார்கூ றுதற்கிங் கொருகடுகி
இளங்கா ழளவு நலமில் னாகிய வென்னையென்னோ
துளங்கா தருளச் சிவஞான தேவன் றொடங்கினனே. அ௭

எண்கீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

தொடங்கியா யிரநாவால் யோக மெல்லாஞ்
சொல்லினுநீ போகியெனப் படுவாய் மண்ணை
வீடும்பரிசு நினக்கில்லை பணம்போ மாயின்
வீந்திடுவை விரைகமழ்மென் மலர்க்கட் பெம்மான்
முடங்குறினு நினைவிடுமோ வளியுள் வாங்கு
முயற்சியால் யோகியெனப் படாய் னந்தா
அடைந்தசிவ ஞானியெனும் பரம யோகி
யல்லைகாண் சொற்சொலவே வல்லை நீயே. அ௮

சிவஞானபாலையசுவாமிகள்கலம்பகம். ௨௩௯

நேரிசைவேண்பா.

நீயிருப்பப் புன்பொருட்கு நீசர்ப் புகழ்வாருந்
தாய்திருப்ப ஆன்விரும்பித் துய்ப்பாரும் - நாயிருத்தல்
போலிருந்து நீணாகிற் போய்விழுவா ரோமயிலை
மேலிருந்து வாழ்முனிவா மேல்.

௮௯

கட்டளைக்கலித்துறை.

மேலுக்கு நீவரம் பாயினே கூறில் வியனாலகில்
கீழுக்கு நான்வரம் பாயினன் மேலெனக் கீழினுக்கும்
மேலுக்கு நாப்பணின் றூர்கீ ழெனச்சொல மேவுவர்காண்
கீழுக்கு நாடரி தாஞ்சீர் மயிலைக் கிரிமுனியே.

௯௦

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவீரத்தம்.

முனிப்புவி தொழுசிதம் பாங்கண் ணுற்றவர் முழைப்புவி முழங்கு
மவ் வருணை யங்கிரி, நினைப்பவ ரமலவா ஞர்ப்பி றப்பவர் நிகழ்த்துறு காசி
யிற் சென்றி றப்பவர், தனிப்பெரு முத்தியை யடைவர் தாங்களே தலைப்
படு குவருயர் பதமுன் கச்சியை, உனைப்பெயர் பகர்பவர் கேட்கின் றுரொடு
முரைப்பரும் புகழ்ச்சிவ ஞான தேவனே.

௯௧

கைக்கீளை . மருட்பா.

தேவென் றறிந்தோஞ் சிவஞான தேசிகளை
ஓவென் றொழுமருட கண்களால் - மாவென்
றிமைக்கும் விழியா லிவளை
இமைக்கு ளணங்கல னென்றறிந்தோ மே.

௯௨

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவீரத்தம்.

அறிவதை யறிந்தார் மூவ ரறுமுகக் குரவன் றன்பால்
முறைவரு வருண முற்று முக்கணன் குருவென் றன்பு
செறிகிலன் மலய வெற்புச் செஞ்சடை முனிவன் யாக்கை
குறியவன் குறுகி லானெங் கோன்சிவ ஞானி தானே.

௯௩

சிவஞானபாலையசுவாமிகள்கலம்பகம் முற்றிற்று.

வாழ்த்து.

அருள்பொழி விழிகள் வாழி யறம்பகர் பவளம் வாழி
இருன்புரை தமியே னுள்ளத் தெழுந்துபே ரொளியாய் நின்ற
குருபரன் காஞ்சி வாஞ்சை கொன்சிவ ஞான தேவன்
திருவடி வாழி யன்னை றிருப்புக்கழ் வாழி வாழி.

கருணைப்பிரகாசசுவாமிகள்

அருளிச்செய்த

இ ட ட லி ங் க வ க வ ல்.

நேரிசையாசிரியப்பா.

விரிகட லாடைப் பெருநில மடந்தைக்
கரும்பெற லாரம் புரைந்தினி தொழுகும்
பொருதிரைப் பொன்னித் திருவரங் கத்துப்
புதுவெயி வெறிக்குங் கதிர்மணி சுமந்த

6. ஆயிரஞ் சுடிகை மாயிரும் பார்த்தட்
பள்ளி மீமிசை யொள்ளொளி மின்னொடு
கருமழை கிடந்த காட்சி போலப்
பிறைதுதற் திருவோ டறிதுயி லமர்ந்த
புரிவளைத் தடக்கைப் பெரியோன் றானும்

க0. மலர்தலை யுலகம் பலவும் பயந்து
தெய்வத் தாமரைத் திருத்தவி சிருக்கும்
அசைவில் காட்சித் திசைமுகத் தொருவனும்
ஈண்டிதன் னடியுஞ் சேண்டொடு முடியுந்
தனித்தனிக் காண்குது மெனத்தமி விசையா

க6. இலங்குபிறை மருப்பின் விலங்குரு வெடுத்த
நெடுநிலங் கிளையா வுடன்மிகத் தளர்ந்தும்
நிறைமதி நிறத்துப் பறவையுருப் பரித்து
வானகம் பறந்து மேனிரொந் திளைத்துங்
காண்டல் செல்லா தியாண்டுபல கழிய

உ0. மண்டழற் பிழம்பாய்ப் பண்டு நின்றோன்
பூசனை விடுத்த மாசுபுரி நெஞ்சத்து
வீயா வஞ்சத் தீயோ ரிருந்த

கடிகொண்டழ வெயிலும் பொடிபட நகைத்தோன்
பொன்னி னியன்றன மென்னறுங் கொன்றையும்

உ6. வெள்ளியிற் குயின்றன வெள்ளியொள் ளெருக்கும்
ஒழுகொளி மாகதத் தெழில்பெறச் செய்தன
அறுகும் வில்வச் செறிபசுந் தழையுந்
தும்பையு மத்தமும் வம்பவி ழாத்தியுங்
கொழிக்கு மிருந்திரைக் குளிப்புனற் பெருக்கில்

- ௬௦ சிறுவெள் னோதிமந் திரிதர லென்ன
வெண்ணில வொழுக்குந் தண்மதிக் கொழுந்து
திரிதரச் சிறந்த செக்காஞ் சடையோன்
மன்றலம் பொதியிற் நென்றலந் திருத்தோர்
திங்களங் கவிசை யைங்களைக் கிழவனைப்
- ௬௧ பற்றிய செந்தீ நெற்றிநாட் டத்தோன்
அருடிரண் டெழுந்த வருவமென் றுணர்த்தி
இருள்குடி யிருந்த திருவமர் மிடற்றோன்
வனையோர்க் கிறைமை யின்மை காட்டி
முடங்குளை மடங்கன் முகனடுக் கோத்த
- ௬௨ வெண்டலை மாலை கண்டவர் வெருவத்
தண்டாது கிடக்குந் திண்டோட் பொருப்பினன்
அண்டப் பித்திகை விண்டிட வதிர்க்குந்
தீவாய்ப் பிணையும் பூவாய்க் கணிச்சியும்
அன்ன முயர்த்தோன் சென்னிக் கடினையும்
- ௬௩ மணந்தரு தண்டுழாய்ப் பிணந்தலைச் சுமந்த
முத்தலைச் சூலமும் வைத்தகைத் தலத்தோன்
வான்றோய் செக்கரிந் றோன்றுபிறை யென்னப்
பொன்வரைக் குவடு தன்வயிற் றிரிஞ்ச
மேனிவந் தோங்கிய வெஞ்சினக் கேழலின்
- ௬௪ கோடுகிடந் திமைக்கும் பீடுகெழு மார்போன்
பிறையுகிர் நோன்றூட் பொறியுடற் பேழ்வாய்
உறுவலிப் புலியி னூரியுடை யுடஇத்
துத்திப் பைத்தலைச் சுடர்மணிச் சூட்டுக்
கடுவொடுங் கெயிற்றுநாண் கட்டிய வரையோன்
- ௬௫ திருகுவெஞ் சினத்தி னுருகெழு தோற்றத்
தெறுழ்வலித் தடந்தோட் டறுகட் கூற்றம்
ஊழியி லெழுதரு முறுவளி சாய்த்த
நீனிறக் குன்றம் போன்மெனச் சாய
ஒருசிறிது சிமிர்ந்த முருகுவிரி கமலத்
- ௬௬ தலர்நலங் கவந்து மறைகழ லடியோன்
வெள்ளி மால்வரை துள்ளிநடந் தன்ன
கடுநடைச் செங்கண் விடைவல னுயர்த்தோன்
இமய மீன்ற வமையுறழ் தடந்தோட்
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைக் குவிமுலைக்
- ௬௭ கருங்குழற் பிறைதுதன் முருந்திள முறுவல்
திங்கள் வாண்முகப் பொங்கர வல்குல்
தளிர்புரை மெல்லடி விளரியந் தீஞ்சொல்
கயல்புரை யரிக்கட் கருணையங் கருங்கடல்
இனிதுவீத் திருக்கு மிடமருங் குடையோன்
- ௬௮ இன்னண மிருப்பினுந் தன்னிலை யெவர்க்கும்
இற்றெனக் கிளக்கும் பெற்றிய னல்லோன்
பெறுதலு மிழத்தலும் பிரிதலும் புணர்தலும்

- ஊணு முறக்கமு மூக்கமு மடிமையும்
 பிணியு மச்சமும் பிறபல குணனுந்
 ௭௫ தோற்றமும் பருவமுந் தொலைவு மில்லோன்
 சங்கர நமலன் றுணு சதாசிவன்
 முழுதொருங் குணர்ந்தோன் முன்னோன் றலைவன்
 தன்னருட் பெருமைக் குன்னரும் பிறவிக்
 கழிபெருந் துன்பமுற் றுழிதரு வோரை
 ௮௦ ஈர்த்தாட் கோட வியற்கை யாகவின்
 உடலெனப் பெயரிய விடலருஞ் சிறைப்பட்
 டாரரூர் மூன்று மாளு தருந்தும்
 என்னையு மாளத் தன்னுளத் தெண்ணி
 மனமொழி மெய்களின் மருவரு மொருதான்
 ௮௫ கருங்கட லுடுத்த விருங்கண்ணூ லத்துக்
 குரவ னெனவோ ருருவொடு வந்து
 பெரிதுட் கிடந்த வருள்வெளிப் படுத்து
 நன்னர் நோக்கத் தென்னை நோக்கிய
 உலகம் விளக்கும் பலகதீர் பரப்பி
 ௯௦ வாளர வென்னுமோர் தாளினிற் பூத்த
 அங்கண்மா ஞாலப் பங்கய மலர்க்குப்
 பொன்னிறக் கொட்டையாய்ப் பொலிந்துநின் றுயர்ந்த
 விண்டொடு குடுமி மேருவலந் திரியும்
 ஆழியொன் றுடைய வேழ்பரி நெடுந்தேர்ப்
 ௯௫ பரிதி வானவன் பரவையிற் றேன்றப்
 பாயிரு டொலைத்துப் பகல்பிறந் தென்ன
 உள்ளிரு டுமித்தாங் கொளிசிறந் தன்றே - அவ்வழி
 அளியனுந் தற்பெறக் களிமிசுந் தினிதினே
 தன்னை யெனக்குத் தானீந் தருன்புரிந்
 ௧௦௦ தென்னிடத் தொழிவின் நிருந்தனன் மன்னோ
 தன்னடைந் தவரை யின்னலம் பிறவிப்
 பெருந்தனை யகற்றி யரும்பெற வின்பத்
 தொருசனி வீட்டுல சூய்த்த லானுந்
 துஞ்சினோ ரென்பு தோய்த லானும்
 ௧௦௫ ஊன்கெட வுடம்பு நோன்புழந் திமயம்
 ஈன்றகொம் பிடத்துத் தோன்றாத லானும்
 ஒப்புமை யின்றி யுயர்ந்தமை யானுந்
 தன்னை மாணும் பன்னருஞ் சிறப்பிற்
 கங்கையென் றுரைக்குங் ஈடவுளா றுடுத்த
 ௧௧௦ பேசரும் பெருமைக் காசியம் பதியும்
 கரையிசை நின்ற விரிதலைத் தாழையின்
 பூங்குலை சிதறித் தாங்கரும் பெருங்காய்
 அழனிறத் தாமரை யலரிதழ் சிதர்ந்து
 பொன்னிறக் கொட்டை சின்னமுந் றிடவுஞ்
 ௧௧௫ சேயிதழ் மலரினும் பாசடை யிடத்தும்
 இனிதிருந் தயர்வுயிர்த் திரைதேர் கமஞ்சூந்

- சங்கின மலறுபு சைவலத் தொளிப்பவுங்
 குரண்டமுங் கம்புளும் வெருண்ட நோக்கொடு
 தலைமீ தெடுத்தெடுத்த தலைநீர் மூழ்கவும்
 ௧௨0 அஞ்சிறை யன்னமு மளியின் றொகுதியும்
 வெள்ளியம் புயலுங் கரிய மங்குலும்
 பார்த்தன வெழுந்து கரந்தன விரியவும்
 விரிகதிர் ஞாயிற்றின் வெயில்பெற வேட்டுக்
 கோட்டருகு கிடந்த கூன்முது காமை
 ௧௨௫ கைய தெறிந்தென வொய்யென வீழ்ந்து
 கீழ்நீர்ப் புசவுங் கினர்பெருந் திரையெழுந்
 தோங்கிருங் கரையிசைப் பாய்ந்தன புரளவுந்
 துடுமென வீழ்தரக் கடுவிசை வான்புரை
 வாளை பாயுந் தான்தா மரைத்தடத்
 ௧௩0 தாடுநர் வீழ்த்த வவிரொளி மணிப்பூண்
 நீர்க்கீழ்ப் படர்ந்த நெடுந்துகிர்க் கொடியென
 நனிகிடந் திமைக்கும் பனிபடு நறுமலர்
 மல்லலம் பசும்பொழிற் நிலையைம் பலமும்
 கவையடி வெடிவாற் குவிமுலை டேதி
 ௧௩௫ மனைபுழைக் கன்றை நினைதொறுஞ் சொரிந்த
 வெண்பா வருந்திய செங்கா லன்னந்
 தாமரைத் தவிசின் மீமிசை யுறங்குங்
 கண்ணகன் கழனி விண்ணக றிரிஞ்சு
 நொச்சிசூழ் கிடந்த கச்சிமா நகரமும்
 ௧௪0 தண்டளிர்க் கோட்டுப் பிண்டிமுதல் பெயர்த்து
 வெறிகமழ் சந்தனச் செறிவுகெட முருக்கி
 விண்புகு நெடுஞ்சினைச் சண்பகஞ் சாடிக்
 காழுடை யகிற்றிரள் வீழ்தர தூக்கி
 மங்குல்கண் படுக்குங் குங்குமஞ் சாய்த்து
 ௧௪௫ மிளிர்மணி யருவிக் குளிர்முனன் முகந்து
 தூம்புடை நெடுங்கையிற் றாய்வினை யாடும்
 ஈர்ங்கவுட் புகர்முகக் கூர்ங்கோட் டெற்கால்
 வெஞ்சினக் குஞ்சர மஞ்சவரு நெஞ்சொடு
 பசந்தழை பொதுளிய விசும்புற நிமிர்ந்து
 ௧௫0 வாரியுண் டெழுதரு மழையொடு முரணும்
 புதுவேய்ப் பொதும்பரிற் கதுமென வொளிக்க
 அடங்கருஞ் சினத்து முடங்குளை நோன்றாட்
 பெருவலி யரிமா னுருமென வதிர்த்தும்
 அணிகிள ரடுக்கத் தருணையங் கிரியும்
 ௧௫௫ மணிவரன் றருவீழ் மல்லிகார்ச் சுணமும்
 சோதி மாமரஞ் சுடுதழற் பிழம்பென்
 நிளமட மந்தி யேரா தகலுந்
 திருக்கா ளத்தியா முருக்கினர் பொருப்பும்
 மீன்கணத் தகவயின் விளங்குவெண் டிங்களின்
 ௧௬0 ஒழுக்கொளி நித்திலக் குழுவீணுள் வலம்புரிச்
 சங்குகிடந் தறங்கும் பொங்குமுனற் பழனத்துக்

- கரும்படு களம ரிரும்பு கைவிடுத்
 தடிபெயர்த் தோடிக் குடவளை யிடறி
 எழுநீர்ப் பசுந்தாட் கழுநீர்க் குப்பையுள்
 ௧௬௫ வண்டினம் வெரீ இயொலி கொண்டெழு வீழ்
 நெடுநெறிக் கரும்பி நெருக்கிடைக் கிடந்த
 கடுவரா லுகளுங் கம்பலை யவியா
 ஒருவாச் செல்வக் திருவா றுரும்
 ஆரங் குங்கு ம மகில்கரி மருப்புப்
 ௧௭0 பொன்மணி முதலிய பொருதிரைக் கையால்
 விரிபொழில் நிமிர்ந்ததன் னிருகரை மருங்கினும்
 வாழ்நர்க் குதவு மணிமுத் தாறெனும்
 பெருநதி யுடுத்த திருமுது குன்றமும்
 வரைபக வெறிந்து மாமுத றடிந்த
 ௧௭௫ மணிநெடு வேலொடு வளர்பூங் குடுமி
 முள்ளடை நெடுந்தாட் புள்ளணி கொடியோன்
 வள்ளிபுரை மருங்குல் வள்ளிமா துக்குஞ்
 சேயரி நெடுங்கட் டெய்வயா னைக்குங்
 காணியென விளங்கும் பூணணி மார்போன்
 ௧௮0 அருணனி சுரக்கு மறுமுகத் தொருவன்
 தன்னிக ரில்லாத் தனிமுதற் கடவுள்
 வெட்சிமலர் சூழ்ந்ததன் விரைமலர்த் திருவடி
 உள்ளநந் தமக்குங் கள்ளவிழ் சேயிதழ்
 அல்லியந் தாமரைச் செல்வனும் வணங்கும்
 ௧௮௫ பெறலரு மாசு பெறவினி தனிப்போன்
 தேங்கமழ் கடம்பின் நெரிய றுயல்வளூஉம்
 பன்னிரு தடந்தோட் பண்ணவ னிருந்த
 பணியிரு விசும்புதோய் பரங்குன் றிழியும்
 மணியருவி கொழித்த மணிகிடந் திமைக்குந்
 ௧௯0 திருமவி மறுகிற் செந்தமிழ்க் கூடலும்
 தமிழ்குடி யிருந்த தடவரைத் தோன்றி
 இமிழ்திரை ஞாலத் தமிழ்தெனக் கிடந்த
 தண்பொருரை யடுத்த விண்பொரு நெடுமதில்
 நெல்லையு முதலிய பல்பெரும் பதிகள்
 ௧௯௫ அனைத்தினுங் கண்டோர்க் ககற்றரும்
 வீணத்தொடர் பகல வீற்றிருந் தெனவே

இட்டலிங்கவகவல் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.



திருவெங்கைமாண்மியம்.

நடுநாட்டிலே, * துறைமங்கலத்திலே, முந்நூறுவருடங்கட்கு முன்னரே, பண்டகுலத்திலே, வல்லகோலாதிபதியென்னும் பட்டப்பெயர் பெற்றுக் குறுநிலமன்னராய் இலிங்காரேட்டியார் என்பவர் ஒருவரிருந்தார்.

அவர் கல்வியறிவொழுக்கங்களினும், குருவிங்கசங்கம பத்தியினும், வீரசைவாநுஷ்டானத்தினும் மிகச் சிறப்புற்றவராய் வாழுநாளில், பிரதோஷகாலத்திலே, சிவதரிசனஞ்செய்தே போசனஞ் செய்யவேண்டுமென்னும் நியமமேற்கொண்டு, தமது நகரத்திற்கும் விருத்தாசலத்திற்கும் ஏறக்குறைய நான்காவதமிருக்கவும், அத்தலத்திலீற்றிருக்கும் பழமலைநாதரிடத்தும் பெரியநாயகியம்மையாரிடத்தும் அத்தியந்தபத்தியுடையராய்ப் பிரதோஷகட்டளையேற்படுத்தி, தமது அருந்தவத்தாலுதித்த அண்ணாமலை ரேட்டியா ரென்னும் சற்புத்திரரோடு, அப்புண்ணியகாலந்தோறும் தவறாமற்சென்று, தரிசனஞ்செய்துவந்தார்.

அங்ஙனஞ் செய்துவருநாளிலே ஒருநாள், பிரதோஷதினத்திலே, தரிசனத்தின்பொருட்டுத் தமது புத்திரரோடு புறப்பட்டிவருங்கால், பேராறு என்கிற வெள்ளாறு இருகரையும்பெருகி ஓடமுதலியவும் செல்லுதற்கும் இடங்கொடாதிருப்பதைநோக்கி, இலிங்காரேட்டியார் மனம் ரைதலோடு, “யாங்கள் சிவபெருமானுக்குத் தொண்டராயின் இந்நதி வழிவிடுக; இன்றேல், இதிவிறப்பதே உறுதி” எனப்பிரதிஞ்ஞைசெய்துகொண்டு, துணிவோடு அந்நதியிலிறக்கலும், அது சிவபெருமான் றிருவருளால் வழிவிடக்கண்டு, “எளியேங்களிடத்தும் எம்பெருமான் றிருவருள் இருந்தவாறு என்னை!” என்றுவியந்து, புத்திரரோடுசென்று, பழமலைநாதரையும் பெரியநாயகியம்மையாரையும் தரிசித்து, மனமுருகிப் பலவாறு துதித்து, தமக்குச் சிவபெருமான் பாலித்த திருவருளைச் சிந்திக்குந்தோறும் பேராறந்த முடையராய், அத்தலத்திலேயே தங்கினார். அன்றிரவிலே, பழமலைநாதர்

* இது வாஸிசண்டபுரத்திற்குத் தென்பாகத்திலுள்ளது.

அவர்கள் சொப்பனத்திலே, ஒரு சிவனடியார்போலத் தோன்றி, “நீங்கள் ஏன் இவ்வாறு கஷ்டத்தை யடைகின்றீர்கள்; யாம் உங்கள் ஆளுகையில் மைந்த * திருவெங்கை நகரத்திலே இன்னதானத்திலே திருவுருக்கொண்டு வீற்றிருக்கின்றோம்; ஆலயமமைத்து வழிபடுவீராக; அமைக்குங்கால், வட தேசத்திலிருந்து பஞ்சத்தினால்மெலிந்து சில சிற்பர்கள் வருவார்கள்; அவர்களாலே திருப்பணி பூர்த்தியாகும்” என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினார்.

அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு திருவெங்கைநகரத்தை யடைந்து, குறித்த ஸ்தானத்திலே பரிசோதிக்க, அங்கே பூமிக்குள் ஒருசிவலிங்கமும், அம்பிகைமுதலிய சில மூர்த்தங்களும் இருக்கக்கண்டு அளவிடப்படாத ஆணந்தசாகரத்தின் மூழ்கி, திருவருளைப்பரவி, அப்பொழுதே சுவாமிக்குப் பழமலைநாதரொனவும், தேவிக்குப் பெரியநாயகியம்மை யெனவும் திருநாமந்தரித்து, சிறிய ஆலயம் அமைத்து, நித்தியபூசை ஏற்படுத்தினார். அந்நாளிலே, சிவவாக்கின்படியே வடதேசத்திலிருந்து சில சிற்பர்கள் வர, அவர்களுடைய நூலுணர்ச்சிமுதலிய உத்தமருணங்களைத்தையும் நோக்கி, அதிசயித்து, வேண்டும் பொருள்களை வெறுக்கக்கொடுத்து, அவர்களை அத்தலத்திற்குளே குடியேற்றி, திருப்பணிகளை இயற்றுவித்து வருங்கால், இலிங்காரெட்டியார் சிவலிங்க ஐக்கியமாய்விட்டமையால், அண்ணாமலைரெட்டியாரே தலைவராகவிருந்து, அவரினும் மிகச்சிறப்பாக நடத்துவித்துவந்தார்.

ஒருதினத்திலே, அச்சிற்பர்களுக்குத் தலைவனானவன் கருப்பக்கிருகத்தின்கீழே கட்டப்பட்டிருக்கும் சாரத்தின்மேலிருந்துகொண்டு, வேலைக்காரனை வெற்றிலைமடித்துக் கொடுத்தற்பொருட்டு அழைக்க, அவன் அத்தருணம் அங்கில்லாமையால் அண்ணாமலைரெட்டியார் அவ்வேலை முட்டுப்படா வண்ணம் தாம் கீழிருந்து மடித்துக்கொடுத்தனர். அச்சிற்பன் சாரத்தினது மறைப்பால் இன்னாரெனத்தெரியாது, இடதுகரத்தால் வாங்கி உட்கொண்டபின் உண்மைதெரிந்து, ஓகோ! என்செய்தோமெனப் பெரிதும் இடரின்மூழ்கி, அபசாரஞ்செய்த அந்தக்கரத்தைத்துணிக்க எத்தனித்தலும், ரெட்டியார் அவனைநோக்கி, “கரத்தைத்துணிப்பது தகுதியன்று; அக்கரத்தைக்கொண்டு உணக்குத் தெரிந்துள்ள அரியவேலைகளெல்லாம் அமைய இத்திருப்பணியைப் பூர்த்திசெய்யின் என்றும் நின்பெயர் நிலைபெறுவதன்

* இது வாலிகண்டபுரத்தின் வடமேற்பாகத்திலே திருவெங்கைநகரான வழங்குகின்றது.

றியும் நினக்கு எய்துதற்கரிய சிவகதிபெறுதற்கும் இதுவே ஏதுவாகும்.” என்று வற்புறுத்தினார். சிற்பனும் இவ்வுத்தமோத்தம உறுதிவாக்சியத்தைக் கேட்டு, பெருமகிழ்சிறந்து, முன்கட்டிய கருப்பக்கிருகத்தை முற்றும் பிரித்துவிட்டு, இத்திருப்பணிபோல யாண்டுமில்லையென யாவருங் கொண்டாட அதிவிசித்திரமாக அமைத்துமுடித்தனன். கண்டவர் கண்களிகூரப் பெற்றார்கள்.

அதுகண்ட அண்ணாமலைரெட்டியாரும் அகங்களிகூர்ந்து, அர்த்தமண்டபமுதலிய திருப்பணிகளை ஒருவாறுமுடித்து, * சாலிவாகன சகாப்தம்—கஞ்சினூ ஆகிய ருதிரோற்காரினூ வைகாசிமாசத்தில் பூர்வபக்ஷ துவாதிதியும் அஸ்த நக்ஷத்திரமுகூடிய குருவார சுபதினத்திலே, ஆபதோத்தாரணசிவாசாரியார் குமாரர் பிழைபொறுத்தசிவாசாரியாரால், விநாயகர்முதலிய சகல மூர்த்தங்களுடன் பழமலைநாதரையும் பெரியநாயகியம் மையாரையும் பிரதிஷ்டை செய்வித்து, கும்பாபிஷேகமும் நடத்துவித்து, பின்னும் வேண்டிய பெரும்பொருள் செலவிட்டு மஹாமண்டபம் நிருத்த மண்டபம் இரண்டு பிராகாரம் கோபுரம் திருமதில் திருக்குளமுதலிய திருப்பணிகளைக் குறைவற இயற்றிக்கொண்டிருந்தனர்.

அந்நாளிலே, சீவப்பிரகாசகூலாமிகள் தக்ஷிணயாத்திரையை விரும்பிச் சகோதரர்களோடு காஞ்சியினின்றும் புறப்பட்டு, திருவண்ணாமலைமுதலிய திவ்விய தலங்களைத் தரிசித்துக்கொண்டுவரும்போது, துறைமங்கலத்தை யடைந்து, ஒரு நந்தனவனத்திலே சிவபூசை செய்துகொண்டிருந்தார். ரெட்டியார் சுவாமிகளுடைய அற்புதமகிமைகளைக் கேள்வியுற்று அங்கடைந்து, தரிசித்தமாத்திரத்திலே அவர்களிடத்தே அநுக்கிரகம்பெற விரும்பி அடிமேபூண்டு, “சுவாமி! தேவரீர் இவ்விடத்தில் வாசஞ்செய்தருளவேண்டும்” என்றுபிரார்த்தித்து, உடன்படுத்தி, தங்கள் குருவாகிய சென்னவசவையர்மடத்திற்கு மேற்றிசையில் ஒருதிருமடங்கட்டுவித்து, அதில் சுவாமிகளை எழுந்தருளச் செய்து, அகோராத்திரம் பிரிவின்றி அணு

* இது மேற்படி அண்ணாமலைரெட்டியார் சந்ததியாராய்த் தற்காலத்திலுள்ள சிவநேசமிக்க விருத்தாசலரெட்டியார் முன்னிலையில் அத்தலத்திலுள்ள சிலாசாசனத்திலிருந்து எடுத்தெழுதப்பட்டது; ஆனால், அண்ணாமலைரெட்டியாரே திருப்பணி முடித்துக் கும்பாபிஷேகம் நடத்துவித்திருக்கவும் அவர்பிதா நடத்துவித்ததாக அச்சாசனத்திலிருப்பது அவர்முதலிலே திருப்பணி தொடங்கியமை நோக்கிக் குறித்திருக்கலாம்.

உச அ திருவெங்கைமான்மியம்.

க்கத் தொண்டராயமர்ந்திருக்க, சுவாமிகள் அவருக்குச் சன்மார்க்கங்களைப் போதித்துக்கொண்டு, இரண்டுவருஷம்வரையில் அங்கேயே வீற்றிருந்து, பின்பு தக்ஷிணதேசஞ்சென்று யாத்திரையை முடித்துக்கொண்டு, மீட்டித் துறைமங்கலத்தையடைந்து, அண்ணாமலைரெட்டியாரால் திருவெங்கையிலே தம்பொருட்டுக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்திலே வீற்றிருந்துகொண்டு அத்தலத்தைச்சுட்டித் தாமருளிச்செய்த தீருவேங்கைக்கோவை தீருவேங்கைக்கீலம்பகம் தீருவேங்கையுலா தீருவேங்கையலங்காரம் என்னும் நான்கு பிரபந்தங்களுள்ளே, உலாவில், (சக) வது கண்ணிமுதல் (சௌ) வது கண்ணிவரையும் அண்ணாமலைரெட்டியார் பெருமையையும் திருப்பணியினருமையையும் பாராட்டியருளினமையேயன்றிக் கோவையினும் “வல்லகோலுக்கு வல்ல அண்ணாமலையார் கட்டுகோயில்” எனவும், “கருப்ப இல்லிற்கிணையில்லையென்னும் திருவெங்கை” எனவும் சிறப்பித்து, அப்பிரபந்தங்களைச் சந்திதியிலரங்கேற்றி, சின்னாள்வசித்து, சிதம்பரத்தை யடைந்தருளினார்.

அண்ணாமலைரெட்டியாரும் பிரிவாற்றாமையால் உடன்சென்று, சிற்சபாநாயகரையும் சிவகாமியம்மையாரையும் தரிசித்து, அங்கே சுவாமிகள் எழுந்தருளியிருத்தற்கு ஒரு திருமடங்கட்டுவித்து, சிலநாள்வாசஞ்செய்து, அதுமதிபெற்றுச்சென்று, துறைமங்கலத்திலிருந்துகொண்டு, சிவப்பிரகாசசுவாமிகள் சிவதரிசனத்தின்பொருட்டு எத்தலத்திற்கெழுந்தருளினும் தாரும் அத்தலங்கடோறுஞ்சென்று, தரிசித்துவிருவர். அன்றியும், அன்புமேலீட்டால் தாம் அங்கே ஒரு தூணிலமைத்து வைத்த சிவப்பிரகாசசுவாமிகள் திருவருவத்திற்கு நித்திய பூசையும், பழமலைநாதருக்கு நித்தியநைமித்திகங்களும் அதிசிறப்பாக நடத்துவித்து, காலந்தோறும் சிவதரிசனஞ்செய்துகொண்டு, திருவருட்பேற்றிற்குப் பாத்திரராய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, சிவலிங்க ஐக்கியமாயினார்.

திருவெங்கைமான்மியம் முற்றிற்று.



சோணசைலமாஸிக் குறிப்புரை.



காப்பு.

சுதரன் - சங்கற்பமாத்திரையானே யாவஞ்செய்யுஞ் சாமர்த்தியமுடையவன்; சதூர் - சாமர்த்தியம். ஈண்டுச் சர்வவல்லமை, பஞ்சகிருத்தியகாரணமாகிய திருநடனஞ்செய்பவன்; சதூர்-நடனம். மேன்மையுடையவன்; மேன்மை பசுபதியாந்தலைமை. அரியயன் அடிமுடியறியாவண்ணம் அருணாசலமாய் நின்ற ஆற்றலுடையவன், முத்தொழில் செய்யும் ஆற்றலிலராய மும்மூர்த்திகட்கும் அவ்வாற்றலை உதவி அத்தொழில்களைச் செய்விக்குஞ் சாதாரியம்; சாதாரியம் அணுவுக்கணுவாய் நின்றியக்குதல். இக்கருத்துப்பற்றியே “தன்வலியானைதாங்கி, மூவண்ண மன்சநிதி முத்தொழில் செய்யவாளா, மேவண்ணல்” என்றார் பிறரும். நான்காவதாகிய துரியமூர்த்தி; இக்கருத்தானே “மூவர்கோளய்நின்ற முதல்வன் மூர்த்தி” என்றார் திருவாதவூரடிகளும்; சதூர் - நான்கு.

எழில் - ஈண்டுத் தடத்த சொரூபலக்கணங்களின் மேலின்றது.

சோணசைலன் - அக்கினிமலை வடிவின்ன்; சோணம் - சிவப்பு. ஆகுபெயரானே அக்கினியை யுணர்த்திற்று.

மதூரமொழி - மதூரகவி; அது பொருட்சிறப்புஞ் சொற்சிறப்புந் தொடையுந் தொடைவிகற்பங்களும் நெருங்கி உருவகமுதலிய அலங்காரங்களும் ஓசையுந் தோன்றும்படி பாடப்படுவது; சிங்காரம் வீரியம் பெருநகை கருணை இரௌத்திரம் சூழ்சை சார்த்தம் அற்புதம் பயம் என்னும் நவரசம் பொருந்தியபாளன்றலுமாம். மொழி ஆகுபெயர். மதூரம் என்பதை ஆகுபெயராக்கி மொழியன்பர் என்பதைவினைத்தொகையாகக்கொண்டு இனியவார்த்தைபேசும் அன்பர், இனியபாட்டுப்பாடும் அன்பர் என்றலுமாம்.

மனமாங்குதிரை - கீம்புலவீதியிற் கடுகவிரைந்து தாவிச்சேறலின் மனத்தைக்

குதிரையாக உருவகஞ் செய்தல் இயல்பு; இக்கருத்தானே இவ்வாசிரியர் பிறுண்டும் “மனமெனும் வயமா வென்வயப் படாமன் மயங்குறு மைம்புல வீதி மறிபடாதோடு கின்றது” என்றார்.

ஏத்துதல் - உயர்த்திக்கூறல். யானை திறைகொண்டவன் என்பது அத்தலத்து மூத்தபிள்ளையார் காரணத் திருநாமம். அது வருமாறு:—

வடதேசத்தினின்று வந்து திருவண்ணாமலையில் வாசஞ்செய்த முகிலனென்னும் சிற்றரசன் சிவனடியார் முதலிய யாவர்க்கும் தீங்கியற்றலைக் கேள்வியுற்ற குகை நமசிவாயமூர்த்தி “குலங் கரத்திருக்கச் சோதிமழு வாளிருக்க, ஆலமுண்ட காலத்தருளிருக்க - மேலே, எரித்த விழியிருக்க வின்னாட்சோ ணேசர், தரித்ததென்ன காரணமோ தாம்.” என்று பாடுதலும் சிவாஞ்சையால் அன்றிரவு விநாயகக் கடவுள் யானை உருக்கொண்டு சென்று பெரும்பயமுறுத்தியவழி அவன் பேரிடர்ப்பட்டு அத்தீங்கில் நீங்க அவரை வழிபட்டுக் கொடுத்த யானைகளை அவர் திறையாகக்கொண்டமையால் யானைதிறைகொண்டவர் எனப்பட்டார்.

விநாயகக்கடவுள் தம்மை வழிபடும் அன்பர்க்கு இடையூற்றை நீக்குதலும் அதுசெய்யாத வன்பர்க்கு அதனை ஆக்குதலும்பற்றி விக்கினேசரர் எனனும் திருநாமமும் உடையராகலான், யான் அவரை வழிபட்டு இந்நாலை இடையூறின்றி இனிதுமுடிப்பேன் என்பார் அன்பர் மனமாங்குதிரைதிறை, கொண்டவனென் றேத்துங்குரைகழற்கால் யானைதிறை, கொண்டவனை யென்னுளத்தே கொண்டு துதிப்பன் என்றார்.

அன்பர் மனமாங்குதிரைதிறை கொள்ளுதல் தம்மைவழிபடும் அன்பர் இடையூறு நீக்குதலாகிய சிட்டபரிபாலனத்தை

யும், யானைநிறைகொள்ளுதல் அது செய் யாத வன்பர்க்கு இடையூறுசெய்தலாகிய துட்டரிக்கிரகத்தையும் உணர்த்தி முரண் டொடையாய் நிறற்றல் காண்க. இக்கருத் துப்பற்றியே, “ தொடர்கின்ற விடுக் கண் வெற்புத் துண்படத் துளைக்கு மேலோன், அடர்கின்ற வதற்கு நாத னு கிய வைங்கை முக்கட், படர்வென்றிப் பகவன்” என்றார் பிறரும்.

நூல்.

ச.* கம்பளன் அசுவதரனென்னும் இரு கந்தருவர்கள் ஒருநான்று பெரிதும் புக ழுந்து பாடியவழிச் சிவபெருமான் திரு வுளமுவந்து பணித்தவாறே என்றும் கா தணிவடிவமாயமர்ந்து பாடும்பெருவாழ் வு பெற்றனரென்பது சரிதமாகலின் இரு வரென்பது அக்கந்தருவர்களை; அன்றித் தும்புருநாராதரெனலும் ஒன்று. வடபா லுள்ள மேருவைப்போலத் தென்பாலில் வளர்ந்தெழுமென்றது, சூரியசந்திரர்கள் இச்சோணசைலத்தைத் தாண்ட இயலா மையின் பக்கங்களிற் சூழ்ந்து சேறலா னும், ஆதியந்தமறியப்படாமையானும், செந்நிறமுடைமையானும் என்க. இது அவையடக்குமாயிற்று.

உ. தவக்கு - பாசப்பிணிப்பு. திகை ப்பு - நெறிபிறழ்தலாலுண்டாகுங் கலக் கம்; அது நிகழாவாறு மரக்கலமூர்வோர் கரைக்கணுள்ளதொரு குறியினை நோக் கிச் சேறல்போல முத்தியங்கரையிற் படர்பவர் இச்சோணசைலத்தை நோக் கிச் செல்லாநிற்பரென்பது. நோக்கல் - பார்த்தல், தியானித்தல். தவம் சரியை, கிரியை, யோகம், ஞானம்.

க. வாதபித்த சிலேஷ்மங்களி னிடமா கிய சரீரத்தில் ஒதுக்கிருந்தயான் அவை என்னையோட்டுமுன் உமது தனிவீட்டை உரிமையுறப்பெற்று அதில் உறைகுவான் வந்தனனென்பது. வீடு மோட்சம். தாங் கி-வினைக்குறிப்புப்பெயர். உம்மை இறந் தது தழீஇயது.

ச. கனிமலைதுவர்வாய் - கொவ்வைக் கனியைப்பொருள் செய்வாய். துனிமலை பிறவி - துன்பத்தால் வருத்தும் பிறவி. பனிமலைகதிர் - பனியைக்கெடுக்குஞ் சூரியன். இச்சோணசைலப் பிரானது எதிர் நிறுவிய நிலைக்கண்ணாடிப்பீடம்போல்

கின்றது சூரியனுறுங்கால் உதயகிரி என்றவாறு.

ரு. கார்த்திகைத்தீபம் செந்நிறம் வாய்ந்து ஒங்கியும், பிறை வெண்ணிறம் வாய்ந்து கூனியுயிருத்தலின், அவற்றைச் செந்தாமரைமலரும் அன்வமுமாக உரு வகித்தனர்.

சு. முகில் கஞ்சகங்குடிப்பப் பயில் எனவியையும். கஞ்சகம் - சட்டை. தரங் கம் - கடல்; ஆகுபெயர்.

எ. சுடன் - முறைமை. அழி மிகுதிப் பொருட்டு.

கஉ. ஆலயம் கைலை; கார்முகம்மேரு; மாதலன் இமயம் என்க.

கரு. வரம் - மேன்மை. கந்தரம் - கு கை, கழுத்தது.

கசு. பயன் - பொருள். சிவபெருமா னுக்கு இசுழ்ச்சிமொழியும் புகழ்ச்சிப் பொருளதென்பதுகருத்தது. இதனை இவ் வாசிரியரருளிய சிவநாமகிமையின் அ- வது பாடலினு முணர்சு. உணர்ந்து நா டொறும்தொழ எனவியையும். மிசைப் பா - மேற்பரப்பு. கோளகை - மேற்க டாகம்.

கஎ. கந்தம் சிவத்திற்கும் மலர் ஆன் மாலிற்கும் ஒப்பு. வந்தவென்னும் பெய ரெச்சத்தகரம் தொக்கது.

கஅ. சடை மறையாநிற்க அச்சடைக் கங்கை தான்மறையாது இழிதல்போல அருவியிழியும் என்பது.

கக. ஒன்று ஒருநினம் - திரிபுரசங்கா ரஞ்செய்தநாள். தோள் - புயம், கை. குழைதல் - வில்லாகவளைதல்.

உ0. சுனையில் குவளைமலர் மலர் என வியையும். சிவவடிவாகிய இம்மலையிற் றுத்த பூ சிவநிர்மாலியமாதலால் சண்டே சருக்கே உரித்தாதல் குறித்தவாறு.

உச. மயிலை - மீன். சிரல் - மீன்குத்திப் பறவை. நந்துதல் - வளர்தல். சாதித் தல் - சிவசொருபமாத லுண்மைதெளி யாது மலையேயென்று உரைத்தல்.

உஉ. தூதுபோம்பயன் - தூதுபோத ற்கேதுவாகிய பொருட்சிறப்பு. யாம்வரி னும் யாமுணர்த்திடினன்றி இருவரும் தாமுணர்ந்திலர் என இயையும்.

உக. மாவென்புழி இரண்டனருபு விரிக்க.

* இதுமுதலிய எண்கள் செய்யுட்களின் எண்கள்.

உச. அணியின் - அணிபோல. அக்கி
னிமலையாதலின் உலக விளக்கென்றார்;
உயிர்க்குயிராய்நின்று உணர்த்துஞ்சோதி
என்றலுமாம்.

உடு. நாரணற்குநந்தம் அயற்குக் க
ரகரீரும் என உம்மைவிரிக்க. குறித்தல்-
ஊதுதல்.

உசு. அருமை - இன்மை.

உஎ. இவரது ஒளி இலக்கங் கோடி
சூரியர்களது ஒளியை ஒப்பினும் அது
போல வெம்மைசெய்யாது இதஞ்செய்வ
தென்பார் தண்ணிறம் என்றார். இதனை
“தண்ணந்திங்களிற் மண்ணெனத் தன்க
திர் - வண்ணங்குன்றுரூயிது” என்பத
னாலும் அறிக.

உஅ. மீன்முத்த - உடுக்களாகியமு
த்த.

க௦. பழமொழியாவது - மலையளவு
சுவாமிக்குத் திணையளவு புட்பம் என்பது.
அம்மொழியகல மலையளவாயுள்ள இக்
கடவுளுக்குப்பல மலையளவாகவே மலர்க
ளைச் சாத்தவரென அடியவரது புட்பப்
பணியின் மிகுதி குறித்தது. மதியில் சா
லையுற என்க.

கக. குதிரைவீரராதல் உமக்கியற்கை
யேயாகவும், அங்குனமே ஆரோகணித்
தவந்தம் எறிந்தீரில்லை; இனியேனும்
எறிவீராகவென்பது.

கஉ. ஒடிமான் - இம்மலைவடிவில் ஏந்
தப்படாது தவிர்ந்தமான். தொல்லுரு -
பழைய சகனவடிவு. காத்தமைகுறித்து
நம்மையே தாங்குவரெனமானினஞ் சூழ்
ந்தனவென்பது.

கக. வேளாண்மை - கொடை. இய
ல்புணரார்க்கு அருவிபோலத் தோற்றி
அல்துணர்ந்தார்க்குக் கருணைவடிவாகக்
காணப்படும், பெருக்குடையதென்பது.

கச. ஆரந்தணித்துக் கால்நட்டு என
இயையும். ஆரம்-சந்தனமரம், மீயிசை-
மேல்; ஒருபொருட்பன்மொழி.

கடு. மகளிரையணைத்தல் - கூட்ட
மிகுதியால் தம்மனைவிமார்க்கு ஊறுநேரா
மைப்பொருட்டு. மக - மக்கள். தாய்மா
ட்டு அன்புமிகுதிச்சின்னமாக முலைப்பா
லொழுதல்போல ஈண்டு அருண்மிகுதி
ச்சின்னமாக அருவியொழுகும் என்க.

கசு. செங்கோலாகவென்பார் கொ
டுங்கோணியிர்ந்திடவென்றார். செங்கோல்
கொடுங்கோலென்பவை நீதி அநீதி மேல

ன. நிமிர்தல் - செவ்விதாதல். கழல் ஆகு
பெயர்.

கஅ. திருவடிப்பத்திசித்தித்தவார் சிவ
கதிபெற்றவரோகலின் அவருடலம் பன்
னானிருப்பினும் அன்றிச் சின்னானிலொழி
யினும் அதுபற்றிக் சவலையினதென்பது.

கக. பெணர்ணிமையில் சூரியன் அத்
தகிரியை யடையுங்கால் சந்திரன் உதய
கிரியினுதித்தமர்வனாகலின் அக்காலந்
சுட்டிவார்ணித்தபடி. காவென்பது காவப்
படுதலிற் போந்தபெயர். அது காவடி
யொனவழங்கும். சூரியசந்திரர்களையியக்கி
இடைநிற்றலின் காவுவோர்க்கு உவமித்த
தென்க.

சுக. கைகைக்கெழுந்தருளதற்குத் திரு
வஞ்சைக்களத்தில் வாரணமும் இவ்வுல
கிற் சஞ்சரித்தற்குத் திருநாகைக்காரோ
ணத்தில் தரங்கமும் உதவியதென்க. தா
மரைமலர் அலங்காரதிபத்திற்கும் தரங்
கம் கைக்கும் சனை தாங்குவோர்க்கும்
ஒப்பு. அழகாலத்தி அழகிய நீராஞ்சன
மெனக்கொண்டு, சனை தட்டும் செந்தா
மரைமலர்ப்பரப்பு செந்நீரும் அப்பரப்
புத் தரங்கத்தாலசைதல் அந்நீரினசைவு
மாக்கலும் ஒன்று.

சஉ. மணியொளித்திரட்சி, பெரிய
தீத்தம்பமாயமரும் சிவபெருமானருகே
சிறியதீத்தம்பமாக முருகக்கடவுளெழுத
லொக்கும் என்பது. இருளொடுகலந்திடி
ல் மிடற்றுக் கருமை யமுரு மிக்கிலங்கு
றும் என இயையும்.

சச. தள்ளிவந்திழிதலொக்கும் அருவி
யென்க.

சடு. முசு - குரங்கினுளொருசாதி.
சலை-ஆண். பிணை-பெண், பிணைவொடும்
உறங்குறுமென இயையும்.

சசு. அருளாற் புணர்க்கப்பட்ட அடி
யென்பார் வினைகொடுபுணராத் திருவடி
யென்றார். கொண்டு என்பது ஆல் உரு
பின்மேற்று, கனை - நெருக்கம். இருக்கு
இடமாகலின் முழையை இருள்காரந்த
விடமென்றார்.

சஎ. நாவலூர்ப்புலவர்மறுத்தது திரு
வதிகையினருள்ள சித்தவடமடத்தில்.

சஅ. எழும்வலி - ஒருபொருட்பன்
மொழி.

சக. முன் ஓர் புழுக்குப்பூனை இச்சோ
ணசைல பிரானுக்குச் சாந்தெனப் புழு
கையப்பி வசுத்தபுண்ணியத்தால் அயோ

த்தியில் ஏமாங்கதவேந்தனாகி யுதித்தபு
பூர்வசன்மவாசனையால் ஈங்கெய்தி அத்
தொண்டையெய்யிற்பிச் சிவபதமெய்யிய
ஐதிகம்பற்றிரடக்கும் அம்மகோற்சுவதாரி
சனங்கிடைக்கப்பெற்ற உவகைமேலீட்
டாற்றுதித்தவாறு. சோணசைலநாதருக்கு
குகை திருவாய் சோதிமரம் அன்னபாத்தி
ரம் சந்திரன் பாற்றிரன்னம்போல்வன.

ருக. ஆம்பரிசு - விருத்திக்குந்தன்மை
யன். மருவின் - உட்பொருளாகி நில
வின். காம்பு மோதலால் எனவியையும்.
காம்பு-மூங்கில். அரி முரண் - சிங்கத்
தோடு மாறுபடுகின்ற.

ருஉ. இகலியொழுகல் - நிறம், வேகம்,
இடையீழின்மைகளின் மாறுபட்டுப் பெ
ருகல்.

ருங். சீர் உலாம் மணி - கனம்வாய்ந்த
அரதனமணியும், பொலிவமைந்த கண்
மணியும்; அரி - சிங்கமும், செவ்வரியும்;
நிசை - திக்கும், நோக்கமும்; எழில்மை-
எழுச்சியுடையமேகமும், அழகியமையு
ம் ஆம். எழில் எழுச்சியாங்கால் * "நு
ண்மா னுழைமுல மில்லா னெழினலம்"
என்புழிப்போல இல் தொழிற் பெயர்
விசுதி யென்க.

ருச. யினிர பெற கெட வரும் என்க.
அகம் - இல்லம்.

ருரு. நீலி - நீலநிறவடிவத்தைபுடைய
உமாதேவி. பிறப்பறுக்கலுற்றார்க்கு உட
ம்பும்மிகையேனும், முத்திசித்திக்கும் வ
ரையும் கடவுள்வழிபாட்டிற்கு வேண்டப்
படுதலின் அதன்பொருட்டு ஒம்புவார்க்
கல்லது போகாசியனுபவத்தின்பொருட்
டு ஒம்புவார்க்குக் கூற்றைக்கடத்தலரி
தென்பதாம். திருமாலும் நெடுந்தாரத்தி
னினின்று வணங்கும்கைலை தமக் கெதிர்கு
வித்த அன்னக்குவியல்போன்றுவிளங்கத்
திகழுஞ்சோணசைலரென்க.

ருள. நிலையாவது - ஆண்மாக்களுக்கு
வீடுபெறளித்தற்பொருட்டு நிக்கிரகானுக்
கிரகம்பூண்டு நிலவுமியல்பு.

ருஅ. ஆளுடையபின்னையார் பதிகர்
தோறும் புகழ்ந்தது. ஒன்பதாவது திருப்
பாட்டுறறுங்காண்க.

ருக. வாதம்ஒதுறுபவர்க்குத் தானம்
அளித்திட நெடுங்கிரமலை வளர்ந்தெழு
ஞ்சோணசைலன் என்க; வாதம்ஒதுறுப
வர் பிரமலிட்டுணுக்கள்; வாதம்மோதுறு
பவர் எனப்பிரித்துத்தென்றலைத்தாக்கும்
முனிவர்என்றனுமாம்.

க0. யான்போல் விதியினை முனிந்து
கடக்குமென்க. உண்க என்பதன் ஈறு
தொக்கது.

கக. பாத்தியமணி - தேர்ந்தெடுத்த
நவமணி, வாசிகை - திருவாசிகை, மணி
மேகம் - மணிகளைப்பொழிபும் சம்வர்
த்தம்.

கஉ. சுவர்தல் - வேட்கைப்பெருக்க
ம், கலத்தினிற்பொலிந்த கன்னியென
முடிக்க. தனங்களுக்கு உறுதிகொடுத்தல்
தம்வடிவங்குழைந்து அவைக்குத் தின்
மைபயத்தல்.

கங். அகவிருளோடு குன்மொழிபகர்ந்
தடைந்தனன் எனவும், கார்மிசையுறலெ
னவும் கொள்க. வீடுறல் - வழுவல்.

கச. ஊழ்-வரிசை-வீழல்-விரும்பல்.

கஎ. பை மறிப்படுப்பின் - பையைத்
திருப்பிப்பார்ப்பதுபோல் என்க. "பை
ம்மநியாப் பார்க்கப்படும்," என்றார் பிற
ரும். பைம்மறிப்படுத்தி யென்றும்பாட
த்திற்கு, பைம்மறிபோலாக்கியெனக்கொ
ள்க. கருந்தோல் - (அகத்துள்ள அகத்
தர் தோன்றுவாறு மேற்பொதிந்த) பெரு
ந்தோல். இயல் - இயற்றமிழையும் நிறத்
தையும், செப்பு - சொல்லையும் சிமிழை
யும் உணர்ச்சிகின்றன.

கஅ. அரி - சிங்கம், கரியென்னு
முழக்கம் - கரியெனக்கொண்டு ஆரவாரி
க்குமுழக்கம். இது அரிகரியென்னுமுழ
க்கமும் அரகரவென்னுமுழக்கமும் இக
லியெழுமென முரண்படநிற்பதும் ஓர்க.

கக. சிலம்பிக்கருளியது சீகாளத்தியி
லும் திருவானைக்காலிலும். கருணி - கரு
ணையுடையவன். முரண் - வலிமை. தரணி -
குரியன்.

எ0. கருவிசம்புறநின்றிடுமென இயை
யும். கருவிசம்பு மன்மதனுக்கும் செக்கர்
அவனுடவிற்றபற்றியதிக்கும் ஒப்பு.

எக. கீம்புலச்சுருக்கமும் மூதறிவுவி
ரிவும் நல்லினந்துன்னலும் கயவரினம்
நீத்தகன்றிருத்தலும் அருளி அடிமை
கொள்க. வென்பது. தழற்று - தழலலை
யுடையது.

எஉ. திருவருட்சத்தியானே தேவாரை
யடைய வேண்டிதலின் அச்சத்திவழிபா
டும் அருள்கவென்பது. அரி - வண்டு.

எங். காட்டுவபோல் தாக்குறு கர்ந்த
னென்க. நாழிகையை அறிந்துகோடற்கு

அக்காலத்துவழங்கிய இயந்திரத்தைச் சுட்டி வர்ணித்தபடி; அன்றி, இக்காலத்து வழங்குவதேயெனின், தேன்கூடு கடி காரக்கருவிக்கும், அதில்மெல்லத்தாக்குங்கார்தள்மொட்டி மெல்லப்புடைபெயரும் நிலைமுள்ளுக்கும், அம்மொட்டில் முறுக்குடைந்துவிடியுந் தனியிதழ் விரைந்துவவுமுள்ளுக்கும், தாக்குதலோசை ஒலிக்கும் உவயித்ததென்க.

எசு. பத்திரவம்-பத்தியாகியபுதுமை. கடவுளை இமையாவிழியாந்காணலும் கால் நிலந்தோய வலம்வருதனுமே தவமும் அவைபெருமையே அவமுமாதல் குறிப்பித்தவாறு.

எடு. இருட்செறிவுபோலும் கரடியினிறந்தோன்றாதபடி மணி கதிர் பரப்புமென்க.

எசு. குணம் - தன்மை. இவ்வாழ்வெனச்சுட்டுவருவிக்க. சிலம்புக்கழலுந்துவக்குண்டது முன்னரறியாமை சனனெருக்கத்தாலென்க. சமூல் - அரவிற்படம்போலமைந்து கொக்கிபோன்றிருத்தலின்துவக்குவ் கருவியாயிற்று.

எகூ. வானநாடு - ஈண்டு முத்தியுலகம்.

அ௦. பாசிபோலொதுங்கி நெருங்குமவையென்க. அமர்த்தல் - பொருதல்.

அக. உண்ணமுலைகளென்றுந் தாமரையரும்புகளைக்கொண்டமான் - உண்ணமுலையம்மையார். "உண்ணமுலையா டாமரை பொருந்துமான்" என்பதுபாடமேல் உண்ணமுலையம்மையாரது முகத்தாமரையிலுள்ள கண்களாகிய மான்கள் என்க.

அஉ. ஐந்தெழுத்தம் எனது திடம்பெற்ற மனத்திலிருக்கையால் மறவியைவெருவேன் என்பது. அகவல் - சுவல்.

அங். அரவம் - பதஞ்சலிமுனிவர். மண் உணி - உலகங்கையுண்டதிருமால். அரவங்கண்ட அடியை மண்ணுணியென்னும்பாம்பு காணுதயரவென்பதோர் நயமுங்காண்க.

அஎ. இயமானு மென்புழி னகரந்தொக்கது. அல்லி - அகவிதழ்கள்; இவை அழலுக்குவமை.

அஅ. குறும்பு - வலிமை "அரவுக்குறும்பெறிந்த குறுக்கடர்வை" என்பதகுலுமறிக்க.

கக. கருணைமலையென்னும்பெயர் இம்மலைவடிவமையுமுன் கருணையாகிய மலையையுடையவர்; அல்லது மலைபோலுங்கருணையையுடையவரென அன்மொழித்தொகையதாய் நிலவி, இம்மலைவடிவமைந்தபின் கருணையையுடையமலையென வேற்றுமைத்தொகையதாயிற்றென்றபடி.

கஉ. வேணவா-வேட்கைப்பெருக்கம்.

ககூ. கட்டிலன்-கண்ணிந்திரியம். தரணி - மலை. தன்னையேகாட்டல். பதிநிலையையறிவித்தல்.

கசு. பொன்னிறத்தவும் கருநிறத்தவுமாகிய பறவைகள் தன்பாலெய்தின், மெரு, தன்னிறமுடையவைகளை வேற்றுமைப்படுத்தும் ஆற்றலின்றிக் கருநிறமுடையவைகளையே தன்னிறத்தனவாக்கும்; சிவசொருபாகிய இம்மலை தன்மயத்தபொருள் ஒன்றுமின்மையின் அடைந்த உயிர்ப்பொருள்களைத்தையும் தன்மயம் ஆக்காநிற்குமென்பது.

ககூ. பிள்ளையங்கதிர் - இளஞ்சூரியன்.

ககசு. சிவபெருமான் கொண்ட (உடு) மூர்த்தங்களுள் கோரமூர்த்தங்களை இடரொழிவிற்கும், மிச்சொமூர்த்தங்களைச்சித்தியெய்தற்கும், சாந்தமூர்த்தங்களைச்சாந்தியெய்தற்கும் வழிபடவேண்டுமென்பது நூற்றுணிபாகலின் ஈண்டியம்பிய உக்கிரமூர்த்தங்களின் வெற்றிகளைத்ததிக்கில் இடரெய்தாவென்பது.

ககஎ. உலகைவலம்வந்து முன்னரெய்தினாரக்கே அளிப்பமென்ற கணியைப்பெறமுருக்கக்கடவுள் வலஞ்செல்லங்கால் விராயகர் பெருமானைவலம்வரின் உலகைவலம்வந்ததாமென மதித்து வலம்வந்து அக்கனி பெற்றவராகலின் வஞ்சக்கொண்டென்றும், மலையுருவாகிய இப்பெருமானை இவர் வலம்வருமுன் அவர் மயிலில் உலகை வலம்வந்துவிடுவராகலின் தஞ்சமென்றிதாது நின்றிடுமென்றுவ் கூறினார். வஞ்சம்-கபடம் தஞ்சம் ஈண்டு-எளிமை.

ககஅ. பெருமைகளைத்தம் தணிந்திட்டுவனவியையும்.

ககக. ஓவறுமனை - அழியும்வீடு. தாவுறுமவீடு - அழியாத முத்திவீடு; தா - வன்மை; எனவே அழியாமை விளக்கிற்று. தாவு எனப் பிரித்துப் பற்றுக்கோடென்றலுமாம்.

உருசு நால்வர் நான்மணிமாலைக்குறிப்புரை.

400. என்புதல்வர் - வினைத்தொகை. அக்கதிபெறத்தோன்றிடும் என்க, நினைந்
கதியைமறந்தவர் தன்னைக்கண்டமாந் தென்பது நினைக்கமுத்திதருதலைக் குறித்
திரத்தே அச்சிந்தனையுடையராய் நினைந்து து நின்றது.

சோனகைலமாலைக்குறிப்புரை முற்றிற்று.

நால்வர் நான்மணிமாலைக் குறிப்புரை.

காப்பு.

எப்போதகத்தம் - எக்காலத்தின்கண்
ணும். உன் ஏழாம்வேற்றுமையிடப்
பொருளுருபு. இதயகமலமுமாம்; இதற்கு
அகப்போது என மாறுக, எவ்வகை மன
மாயினும் அதனூல் நினைக்கின் இடரில்லை
யென்க, எப்போதும் அகத்து என்னலு
மாம்.

க. பொய்கை - பிரமதீர்த்தம், ஞானப்
பாலுண்டு அதனைத் தாம்மொழிந்த இயற்
பாவோடு சேர்த்து எமது செவிக்கமுத
மாய் வார்த்தபிரான் என்க; ஆன் "தூங்
குகையா ஞைக்குரடைய" என்புழிப்போ
லஓழிவுருயின்பொருளது. இயற்பாவான்
மொழிதல் - இயற்பாவாற் றுதிக்கப்படு
தலுமாம். உண்டு மறித்து அமுதாக
இயற்பாவால் வார்த்தபிரான் என்னலு
மாம். ஆக்கம் உவமம்.

உ. வாயில் - ஏது. நல்கினும் பாட்டில்
எவ்விதத்தாலும் நீயும் அவனும் ஒப்பீரா
கலின் இங்ஙனம் ஈந்தமையாற் பயன்
என் என்பது. நாட்டிற்கிலாத எனல்
தாப்பிசை.

க. படி - ஒப்பு. வான் - வானுலகத்
தவர், பரமன் விருப்பனென்பது விளங்கு
மாறு அறிந்தனனென்க, அறிந்தனனென்
பது பிரதிக்கை, கொண்டும் சென்றும்
இட்டும் உழன்றமையாலென்பது ஏது.

ச. வேதம் பல்காலோதினும் சிற்றன்
புடையராதலும் அரிதென்பது உம் திரு
வாசகமொருகாலோதினும் பேரன்புடை
யராதல் எளிதென்பது உம் விளக்கிய
வாறு. மன்பதை - மக்கட்பரப்பு, மற்
றையர் - ஈண்டு அன்பராகார்.

ரு. நிலைவிளம்பவென்பது சோணுட்
டந்தண ரொருவரெய்தி உரைத்தமையை
ச்சுட்டிநின்றது. இதனைத் திருவினியாட்
ற்புராணத்தாலும், கேட்டுங்கால் மங்
கையர்க்கரசியார்க்குக் கொங்கைசுரந்த

மையைச் "சுரந்த திருமுலைக்கே" என்
னும் திருக்களிற்றுப்படியார்த் திருப்பாட
லானும் தெளிக.

சு. வேந்த! ஆரூரன் அப்பூதியை ஏத்
துமியல்பறிந்தம் நின்றபொருட்டு எனக்கு
அன்பெய்தாதது என்னென்கூட்டுக, ஏத்து
மியல்பு - "ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு
மடியேன்" எனத்துதித்த மேம்பாடு.

எ. இருந்து என்பது இயற்கையறிவு
சொரூபராகலின் தமக்கிணையொத்தாரை
நேடியிருந்தென்பதும், நினையென்பது
நெற்றிக்கண்படைத்தவரே தோழமை
கொள்வாராயின் நின்றபெருமை புகலவெ
ளிதோவென்பதும் தோன்றநின்றன.

அ. வாச்சியம் - வாசகத்தாலுணர்த்த
ப்படும் பொருள், அல்குல்வேய்த்தோள்
அன்மொழித்தொகை. இடம் இடப்பா
கம், தவன் - யோகி; கணவனுமாம்.

க. மால் என்புதந்து கொம்பு ஆக்கிக்
கொண்டிலன் என் என்க, பந்தாமென்னு
முலைக்கொம்பு ஆக்கிக்கொண்டிலன் என்
கும் எனக்கண்ணழித்து, சிவநேசச்செட்
டியார்போல என்பைப் பந்துபோலுமெ
ன்னுந் தனங்கையுடைய பெண்ணாக ஆக்
கிக் கொண்டிலனென்பர் திருமால் என
லுமொன்று. என்கும் - ஈண்டுச் செய்யு
மென்முற்று. சுட்டினுடுகாட்டுமென்ப
தனூல் அது தடத்தவடிவம் என்பது
பெற்றும்.

க0. அதுவென்றது படிக்காசொன்று
பெறுதலை. குழை - காது, என்வாங்கிணை
யென்பது இறைவராஞ்சொலையை மறுத்தற்
கஞ்சியோ என்பதுபடநின்றது.

கச. வாங்குசிலையென்பது குறிப்பால்
இந்திரதனுசை யுணர்த்திற்று; உடம்பு
நிலையாமைக்குவமிப்பது அதுவேயாகலி
ன், அன்றிக் கூணங்கால் வளைந்தவில்லை
நிகர்க்குமுடலெனலுமொன்று. தீங்கின்

நால்வர் நான்மணிமாலைக்குறிப்புரை. உடுடு

மை - அழியாம, ஆதிதிரோதாயியென் னுமெனவே அந்தத்தில் அதுவே அருட் சத்தியெனப்படுமென்றாயிற்று. கூற்று வகுலுயிழ்வித்தென்க. ஒடு கலப்புறு பொருட்கண்வந்தது. இங்கனயியற்றின் எவருமுய்வரென்றபடி.

கஉ. சுருநிராயகற்குத் தொண்டராயி னரெனவும், மகிழ்வோனே கொண்டன னெனவும் இயையும். மாறு - பிரம்பு.

கக. மகிழ்ச்சிமிகவுண்டென்றதுபாடிய திருநெறித்தமிழினருமையையும் தே வி யாரளித்த ஞானப்பால் அதற்கேதுவாத லையும் குறித்தென்க. போலும் - ஒப்பில் போலி. சந்தை - பலபண்டமுங்கொள் வான் குழும் சனத்தொகுதி; வேதச்சந் தையுமாம். மலரில் இரையும் என்க.

கச. உயிர்முற்றும் குக்குமவாலயமும் அவற்றினுடலனைத்தும் தூலவாலயமு மாகக் கூறுவது நூற்றுணிபு. முன் - அநா திய. உம்மை உயர்வுசிறப்பு; எச்சமு மாம். மன் சிறத்தல் - பின் வாதியாதொ ழித்தல், வழிபாடுடையார்க்குப் புரியுமா றுவகுத்தது.

கடு. துதல் நோக்கு உறுவோன் எனக் கண்ணழித்து, சுருத்தின் குறிப்பைக் கண் டறிந்தகடவுள் என்க. துதல் - சுருதல். கண்படைத்தநெற்றியோன் எனலும் ஒன் று. பகவு - பிளப்பு. சிவாப்ராதரைத் தண்டிக்க; அஃதேயலாதேல் தம்முயிர் துறக்க; என்பது குறித்தோவென்பார் ஏதுக்கென்றார். காக்கவென்பதன் அகரந் தொக்கது. மதலையைக்கான்றிட எனக் கொள்க.

கசு. மழை - மேகம். குளம் - ஏரி. புகத் தருமென இயையும். ஊன்றிய அன் பு - முன்னரேபிந்தள்ள அன்பு.

கஎ. பயன் - பழம். ஆண்டையினன் மையாவது - பின்னையாரால் முத்திபெற்ற சூரிய முதுதவமுடைமை. பாட்டின்வினை வைப் பாட்டுவினைவாகவுபசரித்தார்.

கஅ. ஊட்டா பூட்டா வென்பன வினை யெச்சம். பிந்திய மகிழ் வினைத்தொகை. தேகாதிப்பிரபஞ்சத்தைச் சிறிதுங்குறிக்கொள்ளானென்பார்வேட்டவன் கடற்கே போதுவன் என்றார். வேட்டால் போது வேன் என்றலுமாம். இங்கனயியற்றியே னும் இவரருள் பெறவேண்டுமென்பது.

கக. கன்னிகையாக்குதற்கு என்பும், மிதத்தற்குக் கல்லும்போல ஆதாரமின் றுகவும் பாட்டுலொன்றால் அஃதுளதாக்கி

யழைத்தமையின் அதனருமைதோன்ற யாதரிதென்றார். இதனைக் கந்தபுராணம் கடவுள்வாழ்த்து உஉ-வது செய்யுளா னுமுணர்சு. ஓகாரமுன்றும் விஞாப்பொரு ளவேனும் இறுதியது பிரிநிலையுமாம்.

உ௦. அடியார்மெய்யன்பு - அடியார் பாற்கொள்ளும் மெய்யன்பு. வித்தக, கொள்வோய், அருளல்வேண்டும் எனவி யையும்.

உச. பிடர்பிடித்துத் தள்ளுதல் - அணு கா தகற்றலென் னும் பொருட்டாய் உலகவழக்குப்பற்றிவந்தது. எடேறப் பால்குறைந்ததென்பதும் அருகரென்ப தும் இரட்டுறமொழிதல்.

உஉ. விஞாப்பொருளவோகாரமிரண் டும் முறையே உயர்வினும் இழிவினும் வந்தன. பெருகென்புழி அகரம் உலகறி சுட்டி. அரிது சொல் என்க.

உக. காண்குற நலன் உறுமோவென இயையும். நலன் - சிவானுக்கிரகம். பால் அலை-பாற்கடல்; ஆகுபெயர். தம்பிரான்- உபமன்னியமுனிவர்.

உச. தெய்வநாயகர் சுருதியாதிய கலை களுள் ஒன்று ஊர் துணியப்படாதவர்; அவர்கைகள் முத்தொழிற்கிணங்கத் துடி யும் அபயமும் அனலமும் கோடலானும் ஒருகாற்கும்பிடிற் கதிசுடுமெனக் குஞ்சித பதத்தைக் குறித்தலானும் வளைவுற்றமர் வன; முறிந்தகைகள் என மற்றுமொரு பொருடோன்ற நின்றவாறுங் காண்க. சூரியசோமநேத்திரங்கள் உலகின் தோற் றநிலைக்கேதுவாகிய பகலிரவுகளையும் அக்கினிநேத்திரம் அவ்வுலகிறுதியையும் தோற்றுவிப்பன; கண்கள் ஒருகாலைக் கொருகாலை குருடாவன என மற்றுமொ ருபொருடோன்றுதல்காண்க. இங்கன யிருந்தும் தலைமைநாடாடெய்திப் பழுதில் செய்யுளை உலகினர் ஒதியுணர்ந்தய்வான் வரைந்தனர்; இவ்வுட்கிடையுணரர்க்கு இச்செயலாற் புகழ்ச்சிவிருப்பர் போலி னும், 'இகழ்ச்சியறியா என்பணிவானே' என்பதனால் அஃதிலர் என்பது தெரித்த வாறுகாண்க. முறி - தளிருமாம்.

உடு. தொடர்பு ஒன்று ஏடுதானும் அழல்வீழ்ந்து கரியாய்விடாமல் எழுந்து கரியாய் இதழியோன்றீர்மொழியும்எனக் கூட்டுக, தொடர்பு - திருப்பதிகம். சீர் - பரத்துவம். கரி - சான்று. எழுதல் - முண்ணையினும் பசந்து விளக்கமடைதல்.

௨௫௬ நால்வர் நான்மணிமாலைக்குறிப்புரை.

உச. பூர்வம் வழிபட்டிருப்பரேல் மாநிலத்துதித்த மயங்கியுழலாராகலின் உழல்வாரெல்லாம் திருநாவுக்கரணை வழிபடுதல் பெறுகிலரேயென்பது. வழிபடுதல் சொல்லெச்சம்; “பெற்றும்பெற்றபெறுவர்” என்னுந் திருக்குறளிற்போல. பட்டார் திருநாவுக்கரணைப் பெறுதவரே ஆவர் எனலுமொன்று. வாய் - வினைத் தொகை. நச்ச உரகமென்க, நச்சங்குலையுமாம்.

உஎ. வரதன்-வரத்தைக்கொடுப்பவன். ஆற்றிடுபொன் குளத்துவரவும் செங்கற் செம்பொனாகவும் பாடும்பரிசை அறிந்து வைத்தலினன்றி இயற்றலின் ஆவலுடையனல்லேனென்பார் பரிசுசெத்திக்கப்பகர் வாயென்றது பரிசுபகர்வாயென்றார். பரிசு - அருட்டன்மை.

உஅ. நீ அழுங்கி உருகிநிற்பை, பேயென் கவலைதீர்ந்தேன், ஆதலால், என்பது ஏது. பொருளின் தெளிவறிந்தேனென்பது பிரதிஞ்சுரு. செஞ்சொல் - திருக்குறள். தேற்றம் ஈறுகுறைந்தது.

உக. சில்பலி - சிறுபலி. ஆனேறி பெயர். பலிக்கென்றென்பது உள்ளபடி பலிக்குச்சென்றதென்பதும், யாண்டுப் பெற்றுணென்பது யாண்டுமெற்றிலெனென்பதும் படநின்றன - பெறுதல் அதன்காரியமாகிய ஈதலையு முணர்ந்திற்று. வெள்ளைபணி - ஆகுபெயர். அகரம் தலைமைச்சுட்டு. இது நிர்தாஸ்துதியாகவும் நிற்பதற்கி.

க௦. பெறின் உன்னைப்பெற்றவர்போல உன்னையொத்த புதல்வனைப் பெறுதலும், உதிப்பின் உன்னைப்போல ஒரு புதல்வனாகி யுதித்தலுமே சிறந்தன. என்பது. கண்டாய் - முன்னிலையசை.

கக. வான் அமுதம் பாவாகப்பொழிந்த நம்பியெனவும், தருமதேவதையைப் பொருதுஞ்செவாகவுடைய தேவன் எனவுக்கொள்க. வான் அமுதம் - பரமுத்தி; அது ஈண்டு அதன்-சாதனங்களின்மேற்று. காவாய்ப்பயந்த - சுற்பகதருவைப்போல வேண்டிற்றுதலிய. மாவாய்ப்பிறக்கும் - இக்கலியுகமுடிவிற குதிரையாயுதிக்கும்.

கஉ. நிகரில் ஆனந்தம் - சிவானந்தம். அறமென்றது அறப்பயனாகிய சுவர்க்காரிகளை.

கக. சிவிகைபரித்தார் இப்பொழுதுஞ் சிறந்த தேவராய்த் திரிகின்றாராகலான் “அறத்தாறிகு” எனுந்திருக்குறளை மறுத்தாரென்க. ஆகலானென்பது சொல்லெச்சம். உந்துஞ்சிவிகை - இன்னவிடத்திற் செல்கவென்ற துணையானே ஆண்டுச்சேறற்குரிய தேவயானம், திரிகின்றாரென னுது திரிகுவரென்றார், விழாவில் இப்பொழுது பரித்தாரும் தேவராவரென்பதறிவித்தற்கு.

கச. உணக்கே யினிர்தருமென இயையும். இழந்துபெற்றார்க்கே நன்குவிளங்குமென்பது. வருஞ்சைவநலம் - சின்னுகளகன்று பின்னர்ச்சேர்ந்த அச்சைவத்தின் சிறப்பு. கூர்ந்து யினிர்தரும் என்பதனை நாவுக்கடையாக்கிச் சைவநலம் வரும் என்றலுமாம்.

கடு. இருவரையும் தாமவாவிய வாசனையகலத் திரோபவித்து இங்கனஞ்சேர்த்திருரேனும் அவ்வின்பத்தைச் சிறின்பமாதகராத திருவடிப் பேரின்பமாகறுகர்தனரென்பது. மகிழடி - மகிழ்ச்சியைப்பயக்குந்திருவடி, மகிழ்மரத்தடி என இரட்டிடுமொழிக. இருத்தல் - கைலைக்கண் வதிதல். இது நிர்தாஸ்துதியாகவும் நிற்பதோர்க.

கஉ. வல்லார்க்கேதருகுவனென இயையும். தம்போதயிழந்து இறைவர்பணியினின்றாராகலின் இவரைவழிபடுவார்க்கு அவ்விறைவரே முத்தியளிப்பரென்பது. கடிவு - நீக்கம்.

கஎ. வல்லாரென்பது-வல்லுநரையும் வல்லுநரல்லாரையும், ஒருஞானமென்பது - ஒப்பிகந்தருநானத்தையும் வைராக்சியஞானத்தையும் சுட்டி, இரட்டிடுமொழிதலாய் நின்றன. ஏகாரம் தேற்றத்தோடுபிரிநிலை.

கஅ. தவம் - சரியையாதிகள். புனல் ஊணைக ஏனையுக்ரு அற்றினும் அலன் என உம்மை பிரித்துக்கூட்டுக.

கக. பரமயோகி வழிபடுகின்றாரென அறிஞர்விதப்பராயின் நீர் இருதேவிமாரோடு முயங்குவது தகுதியோ? தகுதியின்றியினும், அவர் கிரியாசத்தியும் ஞானசத்தியுமாய்த்திகழ இறைவர்போன்று ஆன்மாக்களுக்குப் போகமோகூங்களை ஆளிக்ஞஞ செயல் உமக்கும் அமைந்த அவ்வியல்புணர்ந்து வழிபாது சிலர்போகியென உம்மைப்புகலாநிற்பதெனினே?

பிக்ஷாடன நவமணிமாலைக்குறிப்புரை.



பிக்ஷா அடனம் - பிட்சை ஏற்றல்; அடனம் - ஏற்றல்.

க. தாழ்ந்தனள் - விடையின்மையிற் கீழ்ப்பட்டாள், தோற்றவர் வென்றவரை வணங்குதல் இயல்பாகவின் வணங்கினான், தனக்கும் வெற்றரை யென்பதுணர்ந்து தலைகுனிந்தாள், பிட்சாடனரைப் பிரியமனயின்றித் தங்கினான். தாழ்தல்-கீழ்ப்படுதல், வணங்குதல், குனிதல், தங்குதல்.

உ. குன்று முதுகுன்றுடையான் - அழியாதபழமலைநாதர், குன்றுகிய பழமலைநாதர். அருள்குன்றுதவனுமாம்; வளங்குன்றுத முதுகுன்றுமாம். இலாத வெண்கோவணத்தான் என்பது நக்கன் என்னும் பொருட்டாய்க் “கழிந்தபற்றுடைவசிட்டன்” என்றறப்போல நின்றது. இரண்டத்தனை - சிறுமையைக் குறித்தற்குக் கூறுமெண்ணளவு, இரண்டாகிய அவ்வளவு. கோடி - கொள், புதிது, என்றிட்டனள் - என்றுகூறினாள்; ஒருசொன்னீர்மைத்து; என்றுகூறிப் பிச்சையிட்டாள்.

க. எப்பாத்திரம்-சம்பாத்திரம், அசம்பாத்திரம், பிட்சாபாத்திர முதவியன.

ச. உமை-உம்மை, உமாதேவி. வீடு - இல்லம், மோட்சம். ஆட்டி னின்பால் இது வேண்டிவைக்கொல்லென என மாறுக.

ரு. தலையைக்கின்ற மியல்பினரென்ப தோராத இவர் சொல்லை நம்பினாளே இவள தறியாமை இருந்தவாறென்னை யென்று சிரித்தது என்க; நகுதலைன்பது

க. வளைதல் - செய்தல். சக்கரம் - மச்சக்கரம், கண்ணகிய அரம், சக்கு-கண். குயத்தி - குயச்சாதிப்பெண், தனங்களை யுடையபெண், இளமையுடையபெண்,

அல்கும்மேரையுடையபெண். குயவன் என்பதற்கும் ஏற்றபெற்றிசிறிதுவிசிற்பித்து இப்பொருள்கள்கொள்க. முதுகுன்று இறை இயம்ப - பழமலையார் விடைகூற, பழமலைநாதர் கூற. சிற்றிடைச்சி-சிறிய இடையினையுடையாள், சிறிய இடைச்சாதிப்பெண். ஓர் - அறி, ஒரு.

எ. வண்டு - வளையல். எங்கை - எமது கரம், எமது சார்பு. செட்டிமங்கையர் தங்கட்கு என்பது இனி வையியப்பெண்களாய்ப் பிறக்கும் இருடிபத்தினிகளாகிய தங்கட்கு எனவும் பொருடோன்ற நின்றமைகாண்க. கூடல் - புணர்தல், மதுரை.

அ. ஊருக்குள் பிச்சை - நகரத்தின்கண்பலி. மற்றொன்று இடக்கரடக்கல்; அதற்கு ஊர் - தொடை. மற்றொருவர் - உமாதேவியார், தங்கணவர். அது யாருக்குக்கிட்டது - அவ்வுருக்குப்பிச்சை எவர்க்குக்கிட்டது, சோறுநீர்கொளும் - அவ்வண்மையைச் சொல்லுகின்றோம் நீர் ஏற்றுக்கொள்ளும், சோற்றையும் நீரையும் ஏற்றுக்கொள்ளும், சோற்றை நீர் ஏற்றுக்கொள்ளும்.

அதற்கு உளர் மற்றொருவர் யாருக்குக்கிட்டும் அது சோறும் நீர்கொளும் என்பதனை மற்றொருவர் அதற்கு உளர் யாருக்குக்கிட்டும் அது சோறு நீர்கொளும் என மாற்றிப் பிறர் எவர்க்குக் கிடையாது உமக்கே கிடைக்கும் அவ்வுருக்குப் பிச்சையையும் சோற்றையும் நீர் ஏற்றருளும் என மற்றொருபொருளுக் கொள்க.

க. சழங்கல் - சரிதல், பகற்போது விழங்கும் அன்னம் கொள்வாய் என்று வேண்டினள் எனவே இராப்போது மனையில் மனம் வழங்குவன் என்றுள் என்பது குறிப்பெச்சம்.



பெரியநாயகியம்மை

நெடுங்கழிநெடிலாசிரியவிருத்தக்குறிப்புரை.



க. ஊடறணியுமாறு தேவியைப் பெருமான் வணங்குங்கால் தேவிமுகாம்புயமலர்தலின் அவரைக் கொடியாக உருவகஞ்செய்தார். முழுமணி - இலக்கணமுற்றுமமைந்த நீலமணி. கனல்மழு - விளைத்தொகை; கனலும் மழுவும்தன் உம்மைத்தொகையுமாம். சிலம்பு-மலை. தினமணி-சூரியன். மாசணம் ஆய - பெரும்பாம்பு போன்று. ஆதல் - உவமவுருபிடைச்சொல்.

உ. வரைகழையென மாற்றுக. உருத்திரைந்து - உருவந்திரைந்து, உருத்து இரைந்து என்க.

க. தடுத்தல் - வென்று உரிகவர்தலின்மேற்று. உரிபோர்த்தடுத்தவென்பபாடங்கொண்டு கண்ணழிக்கில் மோனை நயமின்மை தேர்க. இம்மணிமுத்தநதிஎனும்பிடப்படுமென்று தானும் எனும்பையணியும் தெய்வத்தன்மைபொருந்தியநதியாகி இந்நதிபோலவே அன்னங்கொண்டுமெய்வெனப்ப இருத்தலால் அக்கங்கையை இகழ்ந்து இயம்பும் கீழ்மையொன்றும் இல்லை யென்பீராயின் (கீழ்மையடையாமமாத்திரத்தானே) இதன்குணம் அதற்குக் கிடைக்குமோவெனக் கூறும்படி கிளர்நதியென்க. அணிதல் - இடப்படுதல்; அன்னம் - பின்டமும், அன்னப்பறவையுமாம். இதன்குணம் - சிவசார்பமளித்தலாதியன. இருந்து - விளையச்சத்திரிபு.

ச. கொச்சை - சீர்காழியையும், திருத்தமுருச்சொல்லையும்; எட்டி - எட்டிமரத்தைதும், தாவியென்னு மெச்சத்தையும்; திகிரி - மூங்கிலையும், சக்கரத்தையும்; வாங்குதிரை - வளைத்திரையையும், தாவுங்குதிரையையும்; கொடுமரம் - வலியமரத்தையும், வில்லையும் உணர்த்தின.

ஊ. மலம் மாயை, தவிடு உமி என்பன நிரலிறை. பாகம் - மலபரிபாகத்தையும், சமைத்தலையும்; அருத்தல் - சீவபோத

முனைத்தொழுக அர்ப்பித்தலையும், உண்பித்தலையும் குறித்தன.

சு. விருத்தகிரிக்கண் மாய்வனவாகிய உயிர்கள் பெறுஞ்செயலால் நாடினும் மூர்க்கு நவின்ற அம்முறையே நீவிருள்வீர்; ஆகலின், எவ்வுயிர்க்கும் நீவீர் தந்தையுந்தாயும் அல்லீர்; எனநிந்தாஸ்தியின்வைத்து அத்தலத்திலருளுமாறு நிகழ்த்தியவாறு. ஒருவனென்றது சன்னமுனிவரை.

எ. பாய்சருட்டல் பாற்கடலொலியினும் இவ்வொலி மிக்கிருத்தலாலென்க.

அ. கொடுத்த - பழமலைநாதாரைக் கொடுக்கப்பெற்று. குளத்தினிற்கொடுத்தது எனஇயையும். குளமென்பது - நெற்றியையும் கமலாலயதீர்த்தத்தையும் சுட்டியது. நெற்றியிற் கணநருதல் - சிவசார்பமளித்தல்.

க. கொள்ளல் - ஏற்றல், ஆடலவாகி இங்கு இதன்கண் அடையா ஆடி அமர்வுறவெனவும், கெண்டை குதிப்ப எனவும் இயையும்.

கௌ. புலி மாணத்தொழுது மருவியிருத்தலால் அம்மான் தனநினமாகிய பசுக்கள் தன்பாங்கரைந்து தன்னால் அப்புலியைப்பயமற எய்தப்பெற்றதாயிற்று என்றறிந்து அப்பசுக்களெல்லாம் அம்மாளால் அப்புலியை அடையப்பெறுகின்றன வென்றது, திருவருட்சத்தியானே ஆன்மாக்கள் சிவத்தையடைய வேண்டுமென்னும் சித்தார்த்தநோக்கியென்க. தனதென்றது சத்தியையும், சாதிக்கென்றது ஆன்மாக்களையுமாம். தேவியார்முன் கங்கையின் பெயரையுஞ் சொல்லாதகடவுள் அத்தேவியார்க்கு எனதுபுகழைஎடுத்துக்கிளக்குமென்று ஆரவாரித்து அக்கங்கைபோலத் தான்மறையாது வெளிப்பட்டு விளங்கும் இந்நதியென்றது அத்தலமான்மியங்குறித்தென்க.

பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய
விருத்தக்குறிப்புரை முற்றிற்று.

பெரியநாயகியம்மை

கலித்துறைக்குறிப்புரை.



க. இறுமாப்பனை அரன் உன்னைப் பெறவுற்றனை என்க.

உ. இருத்தி அகற்றுமென இயையும். செஞ்சிலை - ஈண்டு அம்மி. மதி - அறிவு, சந்திரன்.

கூ. புனலும் முக்காற்பொறுக்கும் வழக்குண்மையின் இழை பொறுத்தலா ளியனவும் புலவரால் பொறையென வித க்கப்படினும் அவை பொறையன்று; இப் பிழைபொறுத்ததே நற்பொறையென பது. மழை - குளிர்ச்சி.

சு. பொய்யன்மென்பதற்குப் பொய்ய லல்லையாம்படியென்க; யான்சொல்வது பொய்யல்ல என்பதுமாம்.

ரு. வணங்கில் சுற்றும் கிழிக்கும் படும் ஆகலின் பின்வாங்கி நில் என்றபடி. கல்-மேரு.

சு. முதிர்வேனிலில் என்பது தாப்பி சையாய்நின்றது.

எ. உடன்செல்லாமையால் நின்றபால அருளாளர் இலரென்றுகூறச் செய்தனை என்பது.

அ. செச்சைமலர் புரைவாடோடு சொல் என்க.

கௌ. கதை யான்கூறுவேன் அதற்குக் காரணம் எனக்கு வினக்குக என்பது. ஏது வென்பதற்கு எப்பொருளெனலும்ஒன்று.

கக. முலைவிலை - பரிசுத்தொகை.

கஉ. பெண்ணெழித்ததென்பது - மக் களென்னும் பொதுமொழி ஆண்பாலையே உணர்த்திற்றென்பது. என்பாரொடு சொ ல்பவர் நாணவென இயையும். தான் - முயற்சி.

ககூ. ஏதுவென்பது காரணப் பெயரெ னவும், எவ்வாறெய்திற்றெனவும் பொருள் படும். இச்செய்யுள் சிலைஷை.

கசு. விழியினை - சூரியசந்திரநேத்திரங் கள்.

கரு. கிள்ளையென்பது பிள்ளையென்ப தற்கியைய இணைந்துவருமொழியாய்க் கிளியையுமுணர்த்திற்று.

கஎ. கணவரளித்ததுகொண்டு அறம் வளர்ப்பார்க்கே கற்புமாட்சியுரித்தென் பது நூற்றுணிபாகலின் மனைமாட்சியெய் து முனக்கே பெருங்கற்புமாட்சியென வும், அஃதெயற்றூர்க்கு எங்ஙனமெய்து மென்பார் பினைமாட்சி யார்க்குண்டென வுக் கூறினர்.

கஅ. முன் பதிமேலெதிரந்தவெனவும், உனதுநடு செங்கரும்போ இது பிடியு ளடங்கியதென் சொல் எனவங் கூட்டுக. சிலை போதல் - சிலையிற்றேர்தல். நடு - இடை.

கக. தோளி - வினைக்குறிப்புப்பெயர். அமுமாறு நங்கணவர்தலையும் இவ்வாறாக் கொலென்னும் ஏக்கத்தாலென்க.

பெரியநாயகியம்மைகலித்துறைக்குறிப்புரை முற்றிற்று.



நன்னெறிக்குறிப்புரை.



க. பூங்கை தன்றுசுவையை நாவிற்று நயந்துதவும்; அது தன்னைப் புகழுவோ புகழ்தற்கன்று என்பது.

உ. பிறிது - ஈண்டுக் கொடிதென் னும்பொருட்டு. நல்லோன் - சாக்கியநாய னார்.

சு. பேறு - செல்வம். பெய்யா - பெய்து.

சு. எண்ணிரண்டு கலையும் எனக் கூட்டுக.

எ. முணிக்கரசு - ஈண்டு அகத்தியர்; இவரைச் சிவபெருமான் தம்மை ஒத்தவ ராக விதந்த சிறப்புடைமையென்க.

கூ. கிரவலரை ஐ அச்சப்பொருளின் வந்த இரண்டனருபு.

நன்னெறிக்குறிப்புரை முற்றிற்று.

திருவெங்கைக்கோவைக்குறிப்புரை.

(காப்பு.) கோவை-கோவையென்னும் ஊலையும், கோவைக்கொடியையும்; கொம்பர் - கொம்பையுடைய யானை முகக் கடவுளையும், அர் இறுதி பெற்ற கொம்பையுமுணர்ந்தவின் சிலைஷை.

க. முகமாகியதாமரை முதலியன கொண்டு எதிர்ப்பட்டதென்க.

உ. பெண்ணோடிற்குக்கும்பொழுது கண்ணோடிற்குக்கும் முகம்போல்வதாகிய இடம், மண்ணாகியவற்றுள் எதுவோ அது கண்டிலம் என்பது. அவனிமங்கை வரையரமங்கை திருமங்கை தேவமங்கை நீரரமங்கையென்பவருள் எம்மங்கையோவென்பான் அவரவரிடஞ்சுட்டியீயுற்றவாறு. பிந்தியதம் இது.

ச. நம்படியே சமவாநின்று நண்ணிய மையைக் காட்டியது என்க. படி - இப்பூவுலகம்.

டு. இது (கௌக) ஆவது திருக்குறளின் கருத்தது. (இருநோக்).

சு. இது (கௌக) ஆவது திருக்குறளின் கருத்தது. (இரக்க).

எ. நிக்கிரகம்போல் அறுக்கிரகமும் புரிகவென்பது.

கௌ. காசுதாவியம் - ஓர்நியாயம்; இது காக்கையேறப் பனம்பழம் விழுந்ததென்பது. இதனை அறிந்திலிரோ என்றபடி.

கசு. பொருளை - தாமிரபர்ணிநதி.

கஉ. உதவுதற்கே பொன் மலையை வளைத்தது; அல்லாமல் மலையை வில்லாக் குதல் யாண்டையதென்பது.

கக. காந்தருவமணம்புரிதற்கு இடம் உற்று அமைந்தது என்பது. கணி-வேங்கைமரம்.

கசு. மிகல் - மிகை. புரந்தவன் - சிபிச் சக்கரவர்த்தி. அயல்படர்ந்தேறல் - தனங்களிலணியப்பட்டுப் பரவிலைவல்.

கடு. உன்றனைப்போலப் புதைப்பது கதையாலும் அறிந்திலம் என்க. இத்துறைநாணிக்கண்புதைத்தலெனவும் படும்.

கசு. இம்மலையரண் கிடைக்கின் மதனைவெல்லலாம் என்பது.

கஎ. சம் தாயம் - பிறவிவெப்பம்.

கஅ. புல் - புல்லுணவு. அருந்தவம் குறைவின்றித் தோன்றும் என்பது. முகாம்புயத்துக்கு என உருபுவிளக்க.

உக. கீந்திர்திரியங்களும் இன்பமெல்லாந்தயத்தன என்க.

உச. நிலவு - ஈண்டு முறுவலொளி. ஆவி - தடாகம்.

உடு. சதாகதி - காற்று.

உசு. கைம்மா - கையினுள்ளமான்.

உக. மொழிமாற்றுப் பொருள்கோள்-எண்வகைப் பொருள்கோளில் ஒன்று; அது அவ்வவிடங்க்கியைய மொழிகளை மாற்றிப் பொருள்கொள்வது. வழி-முறைமை.

கக. இடைமிடித்தார் அன்னம்பிடி என்பன சிலைஷை.

கஉ. பாயவெள்ளம் - பயவெள்ளம்; ஈண்டுப் பார்த்தல்.

கசு. தாமரையும் மதியும் ஒளியிழத்தலைக் கண்டவர் உவமியார்; காணாதவரே முகத்துக்கு உவமிப்பபென்பது.

கடு. உற வாழிய என்க.

கசு. புயல் கரவு - மேகமாகியமுதலை

கஎ. ஒருவன் என்றது ஏலெலிங்கரை.

சக. போலவும் போலவும் உணைநோக்கி நிற்கும் என்க.

சஉ. போல் வெல்ல வலியில்லை என்க. வன்னி - கிளி.

சச. மலை பணி அரி வில் நாண்களை என்பனவும், சிலை குணம் களை வேழம் சுரும்பு அலர் என்பனவும் நிரனிறை. வந்தணண்பா என்னும் பாடத்திற்கு மொய்குழல் வந்தன் என்க; வந்தனள் என்றபாலது ஈண்டு அன்சாரியை பெறுது நின்றதென்க.

சஎ. பெண்டு - பெண்.

சசு. முகை - ஈண்டுத் தனம்.

டுசு. அசம் - மனம், வீடு, திட்டி-கண், துழைவாயில், வேழம் - யானைபோலுந்தனம், யானை.

டுசு. தனத்தார் இடை இறையவன் என்பன சிலைஷை.

சக. சங்கம் - சங்கு, கூட்டம். அன்னம் - அன்னப்புள், உணவு, தாள் - தண்டு, கால்.

திருவெங்கைக்கோவைக்குறிப்புரை ௨௬௧

௧௪. சங்கேதம் - ரியமம்.
 ௧௫. தார் - பூவரும்பு.
 ௧௬. புணர்ச்சியினெய்திய வேற்றழகு
 சுட்டித் தலைவியைத் தெய்வமகளாகக்
 கூறியவாறு, எண் ஊடு - எண்ணுதலில்,
 ௧௭. கலைபோல் நொந்தேனென
 இயையும்.
 ௧௮. குளிர உரையீர் என்க.
 ௧௯. என்னையென்பது இன்னதென்
 பதபட நிற்குமொழி.
 ௨௦. காண் ஐ கலை - காட்டி லுள்ள
 அழகிய ஆண்மான்.
 ௨௧. எனதம்புபாயக் கலைதள்ளி வந்
 ததெனத் தலைமகள் சாற்றியும் இவர்
 மாந்தழையால் எய்தாரென்ப பாங்கி பக
 ர்த்தது கையில் அம்பின்றித் தழைகொ
 ண்டி சார்ந்தமையினென்க.
 ௨௨. எல்லாம் கண்களே தெரிவிக்க
 கும் என்பது.
 ௨௩. பொய் - பொய்ப்பொருள்கள்,
 புனருலின் வம்மேவுறும் அது - புவனம்,
 கும்மேல்வரும்வளை - குவளை.
 ௨௪. பொய் - பொய்ப்பொருள்,
 ௨௫. ஊழ் ஒளி - வெயிலைவிர்க்குந்
 குரியன்.
 ௨௬. வெங்கைவாணர்க்கு மழு இலை
 யேல் கவர்வம்; அகப்படிந் அதுவுள்ள
 மான்பொருட்டு மதி கீள்வேம் என்க.
 ௨௭. கொங்கையே அறியாமையறிந்த
 தென்றது இடை வருத்தம் நோக்காமையின்
 என்க.
 ௨௮. உலகவழக்குரை பொய்சொன்ன
 வாய்க்குப் போசனமுங்கிட்டாதென்பது
 கள. கண்டாதியன சிலைஷி.
 ௨௯. தாள்முறித்தல் - (கனத்தால்
 இடைவருந்தாவாறு) காம்பு களைதல்.
 ௩௦. பாவாக்கி - பாவையருளும்
 வாக்கினர்; (ஆளுடையபிள்ளையார்.) ஆண்
 பனை பெண்பனையாக என்க.
 ௩௧. மணிமேகலைநூல் - மணிகள்
 கோத்த மேகலையணிந்த நூல்போலும்
 இடை; மணிமேகலையென்னும் நூல்.
 சிந்தாமணி - குன்றதகணமணி; சிந்தாம
 னியென்னும்நூல், திருக்கோவை - அழ
 கியகண்ணை; திருக்கோவையென்னும்
 நூல். கோ - கண், உரை - வார்த்தை;
 மேற்படி சிந்தாமணி திருக்கோவைக
 ளின் உரை என்றிங்குனங்கொள்க.

௩௨. கருங்கட்குடம் - கரிய சூசகத்
 தையுடைய குடம் போலுந்தனம்; கரிய
 கண்ணையுடைய குடம் என்க, தாலம் -
 பனைமடம்மா; ஆகுபெயர்.
 ௩௩. பொடித்தல் - அரும்புதல்.
 ௩௪. நில பிறை - நிலவைப்பரப்பும்
 பிறை, தழை இட்டால் வளர்ந்தெழும்
 என்க.
 ௩௫. திருமகளுக்கு உறைவிடமாகி
 யாண்டும் பரவும் வல்லகோலாதிபத்தியத்
 திற்குத் தகுதிபுண்ட அண்ணாமலைரெட்டி
 யாரென்னும் அரசாரைமத்த ஆலயமூல
 ஸ்தானத்திற்குப் பழமலைநாதரெழுந்தரு
 ளினர் என்னும் இது, தலைவி நாணுல்
 நேரே உடன்பாடுகூறாத குறிப்பாற்
 கூறியவாரும். இதனுள்ளுறை:— அ வ
 ரன்புகாரணமாகப் பழமலைநாத ரெழுந்
 தருளியாங்குத் தலைவரும் எனதன்புகார
 ணமாக அகப்பகுதிநாடிப் போந்தன
 ரென்பது; அகப்பகுதி - அகத்தே ரிகழும்
 காம இன்பத்திறம், வல்லகோலாதிபதி
 யென்பது, அண்ணாமலைரெட்டியார் பரம்
 பரைக்குரிய பட்டப்பெயர், இவராலயம்
 வகுத்தது வெங்கையுலாவிற்காண்க.
 ௩௬. மாற்றி - போக்குதலையுடைய
 பெருமான்.
 ௩௭. வரையினவர் ஆளுவன இயைய
 யும்.
 ௩௮. சேரனை மதிமானென்றது மட
 லேறுதற்குரிய பனைமலையைத் தனக்
 குறித்தாகக்கொண்டமையின் என்க.
 ௩௯. பலர்செய்த-பலர்செய்தனவும்.
 ௪௦. கொடியாகியபெண் கொம்பரா
 கிய கணவனோடு ஆடிய எனவும், கொடி
 போலும் பெண்ணே கொம்பர்போலுங்
 கணவனோடு நீ கூடுதலைச்செய்ய எனவும்
 கொள்க.
 ௪௧. மருவலர் - மணமலர், பகைவர்.
 அளியினம் - வண்டினம், அன்புடைச்
 சுற்றம். ஆர்ப்ப - முழங்க, கூவ. முரு
 சுந்தரவுள் கனிப்புறும்மயிலாடலை நோ
 குகி நிறுவெனவும், முருகக்கடவுள்போ
 லுந் தலைவர் காதுவிக்கும் மயில்போல்ப
 வளே நீ அத்தலைவரோடு கூடுதலைச்செய்
 துநிற்க வெனவும் கொள்க.
 ௪௨. சிற்றம்பலமென்பது அதனின்
 மிக்கதொரு பேரம்பலமுண்டென்பது
 குறியாத ஞான அம்பலமெனக் கொள்
 ளக் கிடப்பதுபோன்று, சிற்றின்பமென்

உகூஉ திருவெங்கைக்கோவைக்குறிப்புரை.

பதம் அதனின்மிக்கதொரு பேரின்பம் உண்டென்பது குறியாத ஞானவீன்பமெனக்கொள்ளக்கிடந்ததென்பது. இதாகா சந்தனைப் புனைந்து சொல்லவொள இயையும். சித் - சிற்றெனத்திரிந்தது.

கச0. அன்னம்வண்டு ஆசியவிவற்றின் உறவு முற்றும் விடுத்த மதியைநோக்கி இதழ்க்கைக்குவித்தது எனக்கஞ்சத்திற்கும், அம்சமந்நிரம் உச்சரித்தலமைய வாயு முற்றும்மடக்கி அமுதப்பெருக்கொடு கூடிய சந்திரனை அகத்தே நோக்கிக்கொண்டு கண்ணிமைகளை மூடியென யோகி கட்டும் கொள்க.

கசஎ. கருமுன் - கருவில்; முன் - ஏழுநுருபு. ஆயுவெள்ளம் அணைகோல என்பன சிலைஷ.

கச0. அந்தகளை அழைக்கும் வன்பு நஞ்சு என்க. முன் பந்தனை இலர்-அநா திலமலமுத்தர்.

கச6. மணிக்கூரல் இப்பொழுதுசேள்; கேட்கின் சிலை கரும்பாம், பசுழி மலராம் என்பது.

கசச. தழல் - கவண்.

கசக. பூமடவார் - சலைமகளும் திருமகளும்; இவ்விருவரையும் விழியாகக் கொண்டமைபற்றியே காமாகுடியென வழங்குவர். கா - சலைமகள்; மா - திருமகள்; அக்பி - அகாமாகவுடையவன்.

கசௌ. அச்சரும்புபோற்குழந்து காக்கவேண்டும் என்பது.

கச0. மாநுதல் - கலைகுறைதல்.

கசஉ. வைரோசனன் - வாணசரன்.

கசக. இருந்தது அறிவிக்கவொள என்பது.

கச6. குறிப்பது போலும் என்க.

கசச. வெய்யவன் - சூரியன்.

கசஎ. இறை - கை; ஆகுபெயர், மதன் மலர்க்களை அஞ்சுமெய்யக் களபக்கோலமணிவர் என்பது.

கசஉ. வில்லின்மாட்சிமையை மதித்த லுடைய கைத்தாமரை (இரவுக்குறிவேண்டி) அஞ்சலியாரிற்கக் காண்பான் விரும்பும் என்க.

கசக. காற்றால் அசையும் அச்சருகு எழிலும் இத்திரம் ஆபத்துவினையும் வனத்துவர எங்ஙனம் திடல்கொள்வதென்பது.

கசஎ. தலைவர் இருளில் வருகைக்குத் தனியாததுபோன்றடித்து என்மனம் நின்மனம்போன்றுதணிந்ததென்பது.

கச6. குறிப்பிசையக் கரைத்துவந்தென் என்க.

கசக. தலைமகனுக்கும் யாண்க்கும் சிலைஷை. வேல் - ஆயுதம், மூங்கில்.

கச0. பூ அகமென்றது இலக்குமி என்பது குறித்து. இதனை ககசு - வது செய்யுளிலும் காண்க.

கசஎ. மாறன் - இனியான்குடிமாற நாயூர்.

கசஎ. மட்டு - தேன், அளவு.

ககக. கம்பு - சங்கு.

கசஉ. செப்பு - சிமிழ். ஓது - உவமவுருபு.

ககச. மறைவனத்திற்கதவுதிறந்தடைத்தவர் - ஆளுடையவரசும் ஆளுடைய பின்னியாரும், இருவர் - சூரியசந்திரர்.

ககஎ. இரவில் தலைவிக்குக்கொணர்ந்த பூமாலையைத்தான் வந்தமைக்கு அறிகுறியாக மாதவியிவிட்டகன்றமை குறித்தவாறு. மணம் - வாசனை, விவாகம்.

ககக. வேங்கைமரத்தினும் மூல்கை மாலு குட்டியகன்றன் என்பது.

உ0அ. மேவாதவண்ணம் கொட்டு பறையென இயையும். நெய்தற்பறை - சாப்பறை.

உச0. கொடி - காக்கை.

உசக. இது உகச-வது திருக்குறளின் கருத்தது; (வாய்மை)

உஉ0. பகர்ந்து இடகு குதும் என இயையும்.

உஉக. பொறி ஆலயம் - இலக்குமிக்குரிய செந்தாமரை.

உஉச. மலய அநிலம் - தென்றல், காம அனலம் - காமாக்கினி.

உஉ6. வம்பு - வாசனை, தீச்சொல். மதி - சந்திரன், புத்தி. வண்டு - சுரும்பு, வளையல். அம்பு-நீர், பாணம். கண்முத்து - கள்ளாகிய முத்து, கண்ணீராகிய முத்து. வெம்பு - விருப்பு.

உஉஅ. தருங்காமநோயைக்குறித்திலளாய் என்றும் பாடம், இடில் ஆய்-தாய், அணங்கிற்று - வருத்திற்று, வெறி - ஆடு, இது கொண்டது அத்தெய்வத்திற்குப்பலியீதற்கென்க. விதி - சிலைஷை.

உஉக. கருங்கண்ணி அண்மைவிளி.

திருவெங்கைக்கோவைக்குறிப்புரை. ௨௬

௨௬௪. தலைமேற்படுபொறி என்றும் பாடம். வெறியாடல் - வேலனாடல்.

௨௬௫. சகரும் வாமதேவரும் துறவின் முநிரந்த இருமுனிவார்.

௨௬௭. வேங்கைபூத்தலும் சந்திரன்பரி வேடவ்கொள்ளுதலும் வாய்ந்தகாலமே மணம்புரிசாலமாகக்கோடல் வேடகுல மரபு, கணி - கணிப்பவனெனவும் பொருள்பயத்தலின் மணநாளுரைப்ப வென்றும், மலர் பொன்போற்குவதலின் கடன்றாவென்றும், அக்காலத்தடை செய்தலியல்பாகலின் ஊர்கோளைத் தலை மகள் புறம்போகாவாறு அன்னையிட்ட கீற்றுகவும் உருவகித்தவாறு. ஊர் - பரி வேடம்.

௨௬௮. நின்றபழி - நினக்குநேர்ந்தபழி. கரத்தல் - தலைமகள்பிரிவால் உனவாகும் பீர்பூத்தல் வளைகழலலாநியன புலப்படா வாறு மறைத்தல்.

௨௬௯. ஒளிவால் இருந்தார் என்றும் பாடம். குறி - குறியிடம்.

௨௭௦. நந்துதலில்கொள் என்க.

௨௭௧. கோல் - சூரியன்.

௨௭௨. வண்டெனநெருங்கும் என்க. கடி - பேய்.

௨௭௩. நாளைவராமல் மறிப்பீராக வென்றது இன்றேயான் இறந்துபடுவன் வருவதெற்றிற்கு என்பது தோன்றுதற் கென்க.

௨௭௪. களபமென்னப் பூசுகளன்பது.

௨௭௫. ஆகி வேறுதவறு விளைதல் இல தாக நின்னுயிர்போல்வானைப் புரந்தேன் என்க. இலதாய் - எச்சத்திரியு.

௨௭௬. இது ககடுக - வது திருக்குற ளின் கருத்தது. (செல்லாமை). முன்பின்- அறமும் இன்பமும்.

௨௭௭. பிரியாத தலைவர் பிரியப்பட்டவன் நீயொருத்திதானே என்பது.

௨௭௮. மான்பிண்காண்டலும் மீள்வ ரென்க.

௨௭௯. பூட்டாதவில் - மேகவில். தீட்டாதவம்பு - நீர்.

௨௮௦. வம்பு - காலமல்லாதகாலத்திற்குன்றுவது. சூயில் ஏமருபருவம் - கார்காலம். ஏமரல் - கலங்கல்.

௨௮௧. பசப்பு - காமத்தால் வேறுபடு நிறம். குருகு - வளையல். தோன்றி-செங்காந்தள்.

௨௮௨. ௧௨௬௬-வது திருக்குறட்கரு தது (உரனசைஇ).

௨௮௩. தேர்செலுத்துக என்க. ௨௮௪. அன்று - அன்றி.

௨௮௬. ஆகிய வென்பது ஆகிய க எனப் பெயரெச்சமாகியும், ஆகிய ஆகு குமென வினையெச்சமாகியும் பொருள் பயந்து நின்றது. கல் - முறையே நிறும் ஒலிக்குறிப்புமாம்.

௨௮௭. கரம் ஆர்க்கும் வலம்புரிவார் என்க.

௨௮௮. துறந்தார்மனம் மறத்தது நினைத்தலுமின்றிப் பரமர்நின்றனை மாய் நிற்பதுபோன்று என்மனநி தென்க.

௨௮௯. விண்மணி - சூரியன்.

௨௯௦. இரத்தீவரம் - கருங்குவளைந்தி

௨௯௧. தயரம்செல்லுமென இயைபு

௨௯௨. கணம் - விண்மீன்.

௨௯௩. மால் - மேகம்.

௨௯௪. கூறுமெனில் தெளித்ததற்கு குறும் கரி உண்டு; எனவே அக்காந்தி பிற்தொன்றுமில்லை என்றபடி. இலைகுந மனை - பர்ணசாலை.

௩௦௧. உறை - நீர்.

௩௦௨. கலந்தாங்கு மணஞ்செய்யுந் என்க.

௩௦௩. ௧௧௨௦-வது திருக்குறளின்கரு தது. (அனிச்சமும்).

௩௦௪. பாலை நெய்தலாகப்பாடியது திருநனிபள்ளியில்.

௩௦௬. பெண்ணணங்கு-தூர்க்காதேவி எனவே, காவியாதியபோலும் அத்தேவையுறுப்பன்றி வேறுகாவியாதியவும் அளபூத்தவாவியாதியவும் சுரத்தின்கண் றென்பது.

௩௦௭. நாண்முதலியன மன்றை போலும்; கற்பு மங்கல நாண்டு என்க.

௩௦௮. சிவன் உமையையும் வசியு அருந்ததியையும் துறந்தாலும் என்க.

௩௦௯. நிறல்போல நேர்ந்தது என்க.

௩௧௦. கணி - கண்ணி. வேழம் - கழைக்கூத்தர்.

௩௧௧. இந்நகர்முன் பொன்னகரம் எனற்றநகர் என்றது.

௩௧௨. விநாயக்கடவுள் காக்கையா விற்சென்று காவிரிநதியைக்கவிழ்த்து சரிதம் கந்தபுராணத்துணர்சு.

159 திருவெங்கைக்கோவைக்குறிப்புரை.

159. பூவிதழ்களைப் பரப்பி அ தி ல் வ ப் பி னு ம் குழையும்பதம் என்க. வின்முகம் - பூவிதழ்.

160. மகளிர் புறம்போர்தலாவுதற் ப லு ம் பேதைப்பருவமும் அகிலியலாத ன்கைப்பருவமும் போலாது, பெதம் ப் பருவம் இவ்வீரியல்பும் ஒரு வ ர ய் தனதாகவின் இதற்கு இத்தகைய சீரவுக்கு இடையதாசியசுருகுமாலை யமமாயிற்று. பெதம்பைப்பருவம் பாடங்கியே புறஞ்செலாதவன் மங் கப்பருவம் வந்துழிச்சென்றது வியப் ப் பருவம்.

161. பன்றியெழுங்கால் கொழுந று அபயமென்று.

162. வண்டல் - ஈண்டு மகளிர் வினை டிக் கலங்கள்.

163. அல்குலானொடு என்றியிலை ன்க.

164. தலைவனடி பேரடியும் தலைமக டி சிற்றடியுபாயிருத்தலின் வெள்ளைக் டிய அளவடியும் வஞ்சிக்குரிய சிந்தடி ல்லது குறளடியும் போல்வெனவும்; வை தனித்தனிசெல்லாது அச்சமாதிய ரணங்களால் விரவலின் இவ் விட ம் வ்வேரடிக்கும் விரவும் கலிப்பாவொப் பினவும் கூறியவாரும். தலைவனடியை ன்ளையடியென்றது வலம்புரிச்சங்க கையுடைமையினென்க. வெள்ளை - ண்பா, சங்கு, வஞ்சி - வஞ்சிப்பா, ண், கலி - கலிப்பா, கெடுதி; வஞ்சக மாம்.

165. இதில் வீ பறவை.

166. ஆற்றுப்படுத்தல்-ஆற்றுவித்தல்.

167. எனக்கோ அனைக்கோ எவர்க ா என்பது.

168. எழுநாவொன்றுசான்றாக - அக் ி ஒருசாட்சியாக.

169. மார்பினுருடன் போயின ன் றும் புடம்.

170. அணிவரையி - வில்லம் என் ன் புடம்.

171. இம் மலை கன்மலையெனினும் த்தோற்கு இடந்தருதலால் பொலிக ாறபடி.

172. செம்பாதி - நேர்பாதி. சிவபெ ருமான் மணந்த சரீரம் பாதியாயினர், இவர் பூரித்தனர் என்பது.

173. வருந்தல் - ஈண்டு முயற்சியின் மேற்று.

174. 173-இல் விழைவுக்குறிப்பு.

175. மலரொன்றுபோல அலர்களை எ ன் வ ன ம் சமந்தனை என்பது; அலர் சிலைடை.

176. அன்று - அன்றி எ ன் ப த ன் திரிபு.

177. சஅ-வது திருக்குறளின் கருத் தது; (ஆற்றின்).

178. மேகங்கள் கீழ்நிலையினவாகவி ன் அருந்தநிலையிற் சேறலும் செரித லும் இன்மைபற்றி என்றும் பெய்யா என அவள் கற்புக்கு அவ்விசேட மின் மையை விளக்கியவாறு.

179. சேதகம் - சேறு. குளிர் - ண்டி.

180. வெட்சி பூப்பறிவீக்கும் மங் கையர்க்கும் நிரைகவர்வார்க்கும் உரிய வாகவின் இங்ஙனம் கூறியவாறு.

181. 180-வது திருக்குறளின் கரு த்தது. (இனது)

182. இன்பினை அமுதொப்பதன்று; சுவையே ஓப்பது.

183. மணிபோலுயிர்த்து நெய்யாடி னள் என்க.

184. பத்திரதன் - தசரதன், புத்திர ண் - தந்தைதாயரைப் புத்தென்னு ராகத்திருந்து எடுப்பவன்.

185. கடுக-வது திருக்குறளின் கரு த்தது. (ஒறுத்தார்க்).

186. பரவை - பரவைநாச்சியார்.

187. 186-வது திருக்குறள். (கண் ணுடையர்)

188. எஅஅ-வது திருக்குறள். (உடுக்கை.)

189. தீர்தயர் - பிறவினையில் வந்த வினைத்தொகை.

190. நாகு - இளமை.

திருவெங்கைக்கோவைக்குறிப்புரை முற்றிற்று.

திருவெங்கைக்கலம்பகம்..

௩. கலை - லளவொற்றமை.

௪. வில்லிறைவன் - இராமர்.

௧௦. சிவபெருமானுக்கு அம்பு திருமாலும் நாண் சூதிசேடனுமாகலின் அம்புமேலிருக்கு நாரி என்றும், மன்மதனுக்கு அம்பு மலரும், நாண் வண்டுமாகலின் அம்பின்மேலிருக்கும் நாரி யென்றும் முரண்பட விதந்தபடி.

௨௨. மை - ஆடு.

௨௫. விமலேசரொழிவொன் நிரதக்கரலென்றது, சிவபெருமான் கொண்டருளிய பூமியென்னும் இரதத்தின் உருளையாகிய சூரியனை; பின்னர் இரதக்கரலென்றது, அச்சூரியனுடைய இரதத்தினுருளையை; வாவிவாளி என்றது, அப்பெருமானுடைய பாணமாகிய திருமாலின் பாணத்தை. எனவே, என்றும் நியதியாகக் கிழக்கேதொன்றி மேற்கேயோடும் சூரியனுடைய இரதவுருளை தெய்வகதியால் அந்நிலைமாறித்தெய்வத்தொன்றிவடக்கேயோடினும், சுட்டிவிடப்பட்டாரைத்தப்பாது கொன்றேமீளும் அத்திருமாலின் பாணம் தவறுதலை யடையினும், அக்காலத்தும் என்மொழி பிறழாதுதெனத்தலைகனிசைத்தவாறு.

௩௬. சுடர்கால் - சூரியசந்திரர்களாகிய உருளிகள்.

௪௨. என்னடிகளென்றது திருவள்ளுவநாயனாரை.

௪௮. ஐயவென்பது அயவென்பபோலியாயிற்று.

௫௫. தமிழ்வந்து - தென்றல்; தமிழ் - இனிமை, தமிழ்ப்பாஷை.

௫௬. நாதித்தல் - ஒலித்தல்.

௭௫. பவம் - உலகம்.

௮௩. திருமறைக்காட்டுத்திருத்தாண்டகம் - க. (தூண்டிசுடர்.)

௮௪. தீபம் - சுவாநிரான்; ஐப்பமொதத்திலே சுவாநிரஷுத்திரத்திலே மழையையுமென்பதைச் சிந்தித்துள்ளவரென்னுங் கருத்தால் "தீபந்தோன்றும் யுயனினாவைத் தீரார்" என்றான். இச்செய்யுளில் சிலசொற்கள் மீலேடைப்பொருள் தந்து நிற்கின்றன.

௮௫. மாணிக்கமலை - இரத்தினகிரி; ஶாட்போக்கி என்பதும் இதுவே. இதில் பாலைக்கிழத்த காகத்தை ஒரு இடைய

ன் பொருட்டு எரித்த சரித்திரவிரிவை அத்தலபுராணத்துட்காண்க.

௮௬. அறிதல் - ஈண்டு மதித்தல்; "பெற்றுமவற்றுள் யாமறிவதில்லை" என்றும் திருக்குறளிற்போல.

௯௧. மகனீர்குந்தலை மன்மதனுக்கு அரணுகவகுப்பது ஶுற்றுணிபாகலின் குழற்காடு குறைத்தகருத்தது மதனைப்பிக்கவோ என்றார்; இதனை "மட்டுக்கண்ணுவன் அரணுகவளர்த்த குழற்காடு" என்றும் பிரபுலிங்கலீலையா ஶுருணர்க.

௯௫. இந்தீவரம் - கருக்குவன். அநிரேகம் - அநிசயம், உயர்ச்சி.

திருவெங்கையுலா.

கண்ணி-௨௪. கோசலைநாட்டிலே மணிபிங்கலை நகரத்திலே அந்தணகுலத்தினுதித்த விவசித்தென்பவரவறுமைமேலிட்டால் எங்குமுழுன்று வருங்கால், ஒருவாத்தில் ஒருதெய்வீகச்சுணையில் மூழ்கி, அங்கே குபேரனது தங்கையாற் கிடைத்த ஆபரணங்களைக் கைக்கொண்டு, ஒருகணநாட்டுணர்ந்தியவாறே விருத்தகிரியையடைந்து, அசரீரியின்படி உரோமசமுனிவரதுக்கிரகம்பெற்று, அருந்தவம்புரிந்து பழமலைநாதர் கட்டினாயின்படி அவ்வாபரணங்களை வைக்கப்பட்ட வன்னிவிருஷும் வேண்டியபொருளுபகரிக்க, அரிய திருப்பணி பலவும்புரிந்து சிவபதமடைந்தனர். இதன்விரிவை விருத்தாசலபுராணத்துட்காண்க.

௩௭. அன்றுதல் - பகைத்தல்.

௩௯. ஐந்துமுதல் ஏழுவயதளவும் பேதை.

௪௧. எட்டுமுதற் பதினொருவயதளவும் பெதும்பை.

௪௩. பம்பம்-மென்மை, செய்யுடென்னும

௨௧௭. ஒதி - அறிவு.

௨௨௭. பன்னிரண்டுமுதற்பதினமூன்றுவயதளவும் மங்கை.

௨௩௭. பதினான்குமுதற்பத்தொன்பதுவயதளவும் மடந்தை.

௨௪௮. உடைந்தான் - தோற்றவன், ௨௮௪. எய்யாமை - அறியாமை.

௩௦௦. இருபதுமுதல் இருபத்தைந்துவயதளவும் அறிவை.

௩௧௬. இருபத்தாறுமுதல்முப்பத்தொருவயதளவும் தெரிவை.

௩௬௬. நாவல்லிலங்கல் - மேருமலை.

உ.க.க. இட்டலிங்கவழிதேகமாலைக்குறிப்புரை.

கண்ணியாக, முப்பத்திரண்டு முதல் நாற்பதுவயதானவும் பேரினம்பெண்.

இட்டலிங்கவழிதேகமாலை.

க. சிவலிங்கமே எவ்வகை மூர்திகளுக்கும் மூலமென்பது.

உ. ஆகமோற்பவவகைகளும், அவற்றில் விதிக்கப்படும் விதிமார்க்கம் பத்திமார்க்கம் இரண்டானும் முதலியுண்டென்பதும் விளக்கியது.

க. நின்மலபஞ்சாவத்தையினியல்பும், சிவம் அவற்றிற்கும் அநிதப்பட்டதென்பதும் கூறியது.

ச. பெருமானுக்கு ஒன்றினும் விழைவில்லையாகவும் ஆன்மாக்களுய்வான் ஆகமங்களில் ஆராதனைவிதித்தது.

டு. பெருமான் அனுக்கிரக நிக்கிரகவியல்பு.

சு. வீரசாமானியருக்குத் தூலதனுவிற்செய்யப்படும் இட்டலிங்க எழுவகைத்திணை.

எ. வீரவிசேடருக்குச் சூக்குமதனுவிற்செய்யப்படும் பிராணலிங்க எழுவகைத்திணை.

அ. வீரநிராபாரருக்குக் காரணதனுவிற்செய்யப்படும்பாவலிங்க எழுவகைத்திணை.

க. அபிஷேகக் கொள்ளுமுறைமை.

கௌ. சிவானந்தத்தினுயர்வும சைவவருணெறிச்சிறப்பும்.

நேடுங்கழிநேடில்.

க. எப்பிறவி நல்லனவென விஞ்ஞாபகனினற ஓகாரமிரண்டனூன் முன்னையது அர்ச்சனைபுரிந்த சிலம்பியாடியவற்றினுயர்ப்பும், பின்னையது அதுபுரியாத மூடரினிழியும் தோன்றலின்றன. தெறித்தவர் தமையும் வைத்தருள்வோயென இயையும்.

உ. அமைந்த கடந்திடாது இயன்ற யாக்கையெனக் கூட்டுக. இத்திறயாக்கையாடிய வுடையராய்த் தோழமை பூண்ட நம்பியாகாரார் முதலியோர் விரும்பியவாறுசெய்யும் தேவரீரே வலிந்தசெல்லுங்காலத்தும் அவர், அவ்வரியயாக்கையையும் வெறுத்தத் தேவரீரையேநண்ணையான் இவ்விழிவுடல் நீக்கத்திற்கு அழிவேன் இவ்வனமாயின் எங்ஙனமுயவேன் என்பது.

க. கீம்புலன் - ஈண்டு கீம்பொறிகள்.

ச. உலகையுளந்த திருமாலாடியார்நது மலர்சாத்தலாடிய ஒவ்வொருதொண்டையே மேற்கொண்டொழுக்காரிற்க, அவர் முன் காணமின்றி அத்தொண்டைத்தும் ஒருங்குடையதாகிய உமது பூசையைச் செய்கின்றேன் எனதறியாமை என்னே? என்பது. இறைவரையழிப்பான் யாகமியற்றிப் - புலியாடியவிடுத்தமைபற்றித்தாருகவனமுனிவரை விலங்கினுங்கடையொன்றார்.

டு. மூக்கிடைவிழிகளேறல் - காட்சிமழுக்கக் கண்கருங்கல்.

எ. சிவசாதாக்கியமுதலிய கீந்துசாதாக்கிய தத்தவங்க்களையும் சதாசிவமூர்த்திமுதலிய கீந்து தத்தவமூர்த்திகளையும் முறையே உற்றன ஈசானம் சத்தியோசாதம் வாமதேவம் அகோரம் தற்புருஷமென்னும் முகங்களாகிய பிரபாவங்கள் எனக் கொள்க.

கௌ. வங்கையராடியார் சரித்திரங்களை வசவபுராணத்ததுட்காண்க.

குறுங்கழிநேடில்.

க. பொன்செய்வானிகர் - பொன்வினைபுரியும் வாணிகர். (தட்டார்)பொன் ஈட்டும் வணிகருமாம். என்செய்கு-யாது செய்வேனென்னும் தன்மை யொருமை வினைமுற்று. ஓ வினாப்பொருட்டு.

உ. விட்டிடுமாறு - கடைக்குறைந்தது. சூறு - தன்மை.

க. தமவென - தம்முடையனவென.

சு. குருபணிக்கு உடலும், சங்கம பூசைக்குப் பொருளும், சிவத்தியானத்திற்கு மனமும், உரியனவாகப்புகுந்தல் வேண்டுமென்னும் ஈற்றுணிபுபற்றி நினக்குறுகருமம் மனமென்றார். இந்நெரிநஞ்சனமாலை களவது செய்யுவினும் உணர்க.

எ. மலர்க்கருள்வதாயின் என். மலர்கல்வினுந்தீதோ என்பது.

அ. தருநீர் உனக்கு வாய்ப்புனவாமோ என இயையும்.

நிரஞ்சனமாலை.

உக. கருவன்று - கருவன்றி. கருவித்து. "விச்சதன்றியே வினைசெய்குறாய்" என்பதனானும் அநிக. திருவாசகம் திருச்சத்தம்.

சிவநாமமகிமை.

ச. இறந்திடாது என்பது நறுகுறைந்தது. (செ.சு.) காணிய கூறிய என்பன செய்யிய வெண்டும் வினையெச்சம்.

எ. வெண்மதிக்குடி - வினைக்குறிப்புப் பெயர்.

நெஞ்சகவிதூது.

கண்ணி-சு. வாசனையென்றது நினைவிற்குக்காரணமாயுள்ள பாவனை வாசனையை என்க. தனித்திருந்தது ஒன்று - அறிவைத் தடைசெய்திருந்ததொரு மலினம்.

கக. கழுவேறிகள் - சமணராஜியோர்.

கச. கடு. என்பில் உயிராக்கினுள் - ஆளுடையபின்னையார்.

கஎ. கஅ. எண்ணி இறப்பும் பிறப்பும் கடியப்பிறந்தான் என்க.

உக. கருணைபுரிதலாவது-தம்மைநோக்குதலாகியவற்றால் பாவிக்குப் பாவவொழியும், தம்புணிதச்செயல்களை நோக்குதலால் உதாசனர்க்குப் புண்ணியவிரும்பமும், தம்மைவழிபடுதலால் பத்தர்க்கு நல்வினையும் தம்மை நம்புதலால் டீடர்க்கு முத்தியும் உண்டாக்கல்.

உஉ. உக. மூன்றும்பெருக்கும் இருசமயம்-அறுசமயம்.

உச. இது முதல் தசாங்கம் கூறப்படுகின்றன. இது கைலை மந்தசம் விந்தம் மேருவை இழித்தவாறு.

உடு. வளத்து - வளத்தது.

கஉ. முப்பகுதியிர் - விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர். மும்மாயை - சத்தமாயை அசுத்தமாயை பிரகிருமிமாயை.

கஅ. வரையாமை - எழுதாமை, நீக்காமை. அறமானித்தல் - காரியத்தைக் கொண்டு காரணத்தைத்துணிதல்.

கக. திருக்குறள் கடு.

கக. முன்னும்படி வேறிலாமையாவது - இரண்டையும் சமமாகக்காண்டல்.

எ. மனுவரை - மந்திரவாக்கியம். எக. தன் என்றது விவஞானபாலையதே சிகரை. புலவர் - தேவர், கவிஞர்.

எஉ. மகிழ, எக அணைய என இயையும்.

எக. தனைமேவு மாசு என மாற்றுக.

எக. பொறிக்குஞ்சரம் - இந்நிரியங்களாகிய யானை. "தொண்டாடுகுகளிற் றும் மடக்கி" என்புழியும் அஞ்சுகளிறெ

ன்பது மது; அஞ்சு பூதுபெயராய் கிந்நிரியங்களின் மேனின்றது.

அஉ. கவரி இரட்டி என இயையும். கஎ. கஅ. சீர்தம்முள் - பிறவிக்குக் காரணமான விபரீதவுணர்வு.

க.உ. எம்மை பெயர்க்கருளாய் என்றது தம்நிலையைவிளக்குவாய் என்றபடி. ககச. இக்கண்ணி சிவக்கோலத்தைச் சுட்டியின்றது.

ககடு. அடியேனும் கஉஎ. - கருதலானென் என இயையும்.

ககஎ. வில் நியாமை - வில்லைத்தொடுதல்; பின் பகையின்மையின் பெருந்திக்கண்ணைத் துறந்தனரென்பது.

ககஅ. கேவலம் - அறிவின்மறைப்பு.

கஉச. இனர்க்காம் பிரமகயரலத்தைக் கழுத்துப்போற் சூழ்காமை குறிப்பித்தது.

கருச. தொகைபெறு - செய்யுள் என்னும் வாய்பாட்டது.

கருக. கம்பர் - கவிக்கம்பர்.

ககஎ. நீ துணையல்லவென்று நினைநீங்கினால் என்க.

கஅச. சீர்மலிந்து கஅஎ - என்னும் என இயையும்.

கஅசு. தன் என்றது மணி முத்தாரநிறைய.

கஅஎ. செய்ததாமம் - வயலிடம்.

கஅஅ. சகல - உப்பு.

கஅக. கக. ஏகுதற்கு எளியவழியாக உயர்ந்த உப்புக்குவியல் எவ்க.

ககஉ. பூ - சிலைஷ்ட. சேடன் பணங் காட்டல்-பாதலங்காறும் பநிந்நிருத்தல்.

ககக. வேளாளரும் கங்காபுத்திரராகலின் முருகக்கடவுள் சகோதரரென்றார். கங்கை விடுப்ப என இயையும். ஆண்டு வேளாளரின் மிகுதிநிறித்தவாறு.

ககஎ. திருக்குறள், கருகஅ.

உ.உ. சேயூர் - முருகக்கடவுள் தலம்.

உ.உ. இறைவன் நாற்பூதம் எனப்பிரிக்க.

உ.உ. அவன் என்றது நியாயனை. சேரநண்ணுரேல் என இயையும்.

உ.உ. தந்திதருபச்சை - யானையாற் கொணர்ந்த மரகதப்பச்சைக்கடகம். இச்சரிதம் சிவப்பிரகாசகவாயிகள் வரலாற்றால் உணர்ச்சு.

உ.உ. ஒரு பூதருமில்லாதற்ற-ஒருயிரும் காட்சியிற்படா தொடுங்கியுள்ள

முத்தப்பநுவல்.

க. பிலநதி - கம்பை.

அம்புலிப்பநுவல்.

எ. கின்னிநாமன் என்றது - சசிவன்
னை.

சீவநானபாலையகவாய்கள்
கலம்பகம்.

சக. இப்பிரபந்தம் ஆசிரியர், அயிக்கு
முற்றபின்னர் அருளிச்செய்ததாகலின்
"நங்கண்களிப்ப நண்ணுமாயின் யாம்
வியொறிஞதம்" என்று ஆற்றாமையால்
விதந்துரைக்கப்பட்டது.

இட்டலிங்கவகவல்.

வரி-க. பெரியோன்றானும் திசைமு
கத்தொருவனும் காண்டல்செல்லாதென
இயையும்.

சச. கடிளை - பிகாபாத்திரம்.

அஉ. அருர்முன்று - ஆத்தியான்மிகம்,
ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்பன.
அவைமுறையே சடத்தொடுகடிய சேத
னம்வாயிலாக வருவதம், பஞ்சபூதம்
வாயிலாக வருவதம், ஒருவாயிலான
றித்தெய்வந்தானே காரணமாக வருவது
மாகிய தன்பங்கள்.

அஅ. நோக்கிய ஒளிநிறத்தன்றே
என இயையும், நோக்கிய - நோக்க.
ஒளிநிறத்தன்று - ஞானம் யிருத்தது.

க00. ஒழிவின்நிருத்தலாவது - தூல
தனுவில் இட்டலிங்கமாகவும், சூக்கும
தனுவில் பிராணலிங்கமாகவும், கார
ணதனுவில் பாவலிங்கமாகவும், அகலா
தமர்ந்திருத்தல், எங்குமிருந்தன்றே
லின், காசி முதலிய பல்பெரும்புக
ளனைத்தினும் கண்டோர்க்கு வினைத்தொ
டர்பகல வீற்றிருத்தெனவே இருந்தனர்
என இறுதியடிகளோடுகட்டி முடிக்குக.
இன்று - இன்றி.

ககஉ. பெருங்காய் வீழ்தர வாளைபா
யும் என இயையும்.

ககஉ. களமர்வீழ வராலுகளும் என
இயையும்.

சிவப்பிரகாசசுவாமிகள்

பிரபந்தத்திரட்டுக்குறிப்புரை

முற்றிற்று.



